

—

கடவுள் துனை

## நாலடியார்

என வழிக்கும்

நாலடி நானூறு மூலமும்,

மஹா வித்வாண் - கோமண்டிரம்

இராஜ்ஞகோபாலப்பிள்ளை அவர்கள்

இயற்றிய

— நாலடி ம்.

இன்னு

ஆகிரியர்

கோ. வடிவேலுசெட்டியாரவர்களால்

பார்த்தவரிடமிருப்பது,

தூஷ்ணமாகு சீசுப்பநுக்கும் அதனதன் கருத்தை விளக்கும்

ஆங்கில மொழிபெயர்ப்பும்

ஏழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது.

மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை,

87, தம்புசெட்டிவீதி, சேங்கினை.

1926

விலை ரூபா 2

[All Rights Reserved]

---

---

# THE NALADIYAR

with

*A Tamil Commentary by the late Pandit*

C. RAJAGOPALA PILLAI

and

**AN ENGLISH INTRODUCTION**

by

K. KUPPUSWAMI MUDALIAR, B. A.,

and

**ENGLISH TRANSLATION.**

by

S. ANAVARATAVINAYAKAM PILLAI, M. A., L. T.

---

---

or in heaven or hell', is an absolute evil. The doctrines expounded in the work are, in the main, acceptable to all sects of the Tamil-speaking Hindus. That relating to 'Old Deeds' or '*Uyagavas*', however, differs from that held by the Hindus in general, and the Jaina idea is considered to be of a lower standard. Whatever may be the defects of the work, there is in it a 'strong sense of moral obligation, an earnest aspiration after righteousness, a fervent, unselfish charity, and a lottiness of aim that are very impressive'. Some veteran scholars like Pope, Ellis and others, have shown in many ways that they were really proud of having, as their fellow-subjects, such a people as the Tamils, who delight so much in compositions thus remarkably expressive of a hunger and thirst after righteousness. Dr. Pope says: "They are the foremost among the peoples of India, and the *Kural* and the *Naladi* have helped to make them so."

Many of the quatrains are of an epigrammatic character, and have become household words throughout the Tamil-speaking land. The fifteen millions of Tamil-speaking people now living in South India and elsewhere, owe their moral nature either directly or indirectly to the *Naladi* and the *Kural*.

Such is the greatness of the *Naladi*, and no Tamilian, even though it has been called '*Velan Vedam*'<sup>f</sup>, should ignore its existence, and go in search of other lands which, he may fancy, will give him a better training in morality.

It is but natural for students of Tamil to have a desire to know something about such a work. The origin of this work, however, is lost in oblivion, and there is no trustworthy account of it now available. The tradition concerning this is that, at one time, 8000 of the Jain ascetics sought the protection of the Pandyan King, when the country they lived in was afflicted by a severe famine. Those sages were in the court of the Pandyan King for some years. When years of plenty succeeded, they asked leave of the King to depart for their places; but the King was not willing to grant the permission.

<sup>f</sup> The *Vedas* of the *Velalas*—a section of the Tamils.

# INTRODUCTION

---

The Nāladiyār is a work on Ethics, whose composition and compilation are ascribed to a period, when the last or the Third Sangham, or Academy at Madura, flourished. Unlike the Kural, it is not the work of one author, but the production of a number of Jaina ascetics. But all the stanzas or quatrains were originally, more or less, in a scattered state, which, after a time, were compiled and edited by one Padumanar, of whom nothing but his name is known at present. This compiler, or the Editor, if he may be so called, has tried his best to work

the quatrains into a kind of harmony with the arrangement of the famous Kural. The result of such a forced and artificial

arrangement, is that the title of a chapter very often gives little or no clue to the contents thereof, and it is open to question why one particular stanza in one chapter, may not with equal propriety be transferred to another. Some of the quatrains in a chapter are, we may say without fear of contradiction, irrelevant. Some are redundant. This remark applies to certain chapters \* as well. A few of the quatrains may be said to be of a much older date than the Kural, but most of them are decidedly of a 'much later date and often seem to indicate an acquaintance with it'. †

This work stands next in estimation to the Sacred Kural among the Tamils, and throws, as Dr. Pope observes, a flood of light upon the whole ethical and social philosophy of the Tamilians. ‡

The misery of embodied existence of the individual soul in successive and infinitely varied forms, and the happiness resulting from the release of the embodied soul, are often expressed with much force, and illustrated with every kind of figure. It is assumed that conscious existence either on earth,

---

\* Chapters XXXV and XXXVI.

† Page xiv of Dr. Pope's Introduction to the Kural.

‡ Page 1 of Dr. Pope's Introduction to the Naladiyar.

So, all the ascetics are said to have departed without notice for their own places, in one night. When this was known to the King, he felt sorry, and when a search was ordered to be made, it was found that each ascetic had left in his seat a quatrain. All these were collected and brought before the King, and they seemed to be rather disconnected, and he was able to make neither head nor tail out of them. The King, in anger, ordered them to be thrown into the river, Vaikai. Some of them were carried away by the current, and others floated against it and collected near the banks in three places. One of these collections is supposed to be the *Nâladi*, and the other two are the *Palamoli* (புராயி) and the *Arranericharam* (அறநீர்ச்சரம்). The latter two collections are decidedly of an inferior type, and some of the verses in them cannot be credited with the antiquity claimed for them. There are other versions of the tradition, not materially different from this. But there is one which gives out that the *Nâladi* comprises the quatrains from certain Jaina works, which floated against the current in connection with the test of the greatness of the Jains in the presence of *Koon Pandiyar* and *Tiru Jnana Sambandhar*. This, however, is not consistent with the tradition connected with the disputation of the Jains with *Tiru Jnana Sambandhar*. Very little credit can be given to these traditions generally. Some scholars are inclined to interpret the first tradition in an allegorical way, viz., that these are verses of various ancient Tamil poets, which the stream of time has not been able to sweep away into oblivion\*. This might be a possible interpretation of the tradition.

Now, as to the age of this work. The Rev. G. U. Pope thinks that this must have been composed between † 800 and 1200 A. D., and again, probably in the 11th century‡. As it has already been observed, some of the quatrains are certainly ancient and older than the Kural couplets. The *Nâladi*

\* Page xiv, Dr. Pope's Introduction to the Kural.

† Dr. Pope's Introduction to the Naladiyar, page x.

‡ Dr. Pope's Introduction to the Kural, page xiv.

stands first in a stanza\*, which enumerates some eighteen works belonging to a certain class of composition, known as சீழ்க்கானக்கு. All these eighteen are supposed to be of the last Sangham period. The fifth in the list, viz., the முப்பரை or Kural, is considered to have been written in the first century A.D †. These works, and others included in two other collections, known as *Palluppattu* and *Ettulohai*, and the Epics like the *Silappathikaram* and the *Manimekhalai*, must have come into existence, either before or at the time when the last Sangham flourished at Madura. Many learned men would date this Sangham as of the earliest century of the Christian era, or of the second century. Others would bring it down to the eleventh or the twelfth century. Mr. L. C. Innes, a great Tamil scholar, (late Judge ‡ of the High Court of Judicature at Madras), is one of those who share this view, and he says that about 1100 A. D., the so called third Sangham was being held ¶ (at Madura). He says the period of Tiruvalluvar is about the same §. At about the same time, Rudran Kannanar wrote a poem in praise of *Karikala Chola*, and another in praise of *Tondaiman*; Sittalai Sattanar was at the court of Senguttuvan, the *Chera King*; *Ilangovadigal*, brother of Senguttuvan and author of the *Silappathikaram*, and Sattanar, the author of the *Manimekhalai*, who both quote Tiruvalluvar ††, were contemporaries, and wrote these epics at about this time.

---

\* “நாலடி நன்மணி நானுறப வைத்தினையுப்  
பால்கடுகங் கேரவை பழமொழி மாழுலம்  
மெய்ந்திலைய காஞ்சியோ டேலாதி யென்பவே  
வைக்நிலைய வாங்கிழக்கு கணக்கு.”

† P. 34 l. 15, Essay on Tamil Literature, by Prof. Sesha-giri Sastriyar, M. A.

‡ Retired in 1893.

¶ Page 335, The Asiatic Quarterly Review, April 1902.

§ Ibid.

†† Distich No. 55. தெய்வங் தொழரள் கொழுநற் கூறு  
தெழுவார், பெய்யெனப் பெய்யுமதே.” Katturai Kathai (No. 23)  
ll. 201-202, Silappathikaram, Sirnisey Kathai (No. 22) ll  
59-60, Manimekhalai.

There are a few—and among whom is the late Prof. Sesha-giri Sastryar, in his Essay on Tamil Literature \*—who have gone to the length of doubting, if ever a Sangham existed or its existence were not simply legendary.

We shall not, however, waste our time in disproving the last of the three views expressed in regard to the last Sangham at Madura. Granting, then, the positive existence of the Academy at Madura, we shall have to examine whether the view placing it in the 11th or 12th century is sound, or that carrying it to the early centuries of the Christian era is correct.

First, let us take up the former of these two views, and examine it in the light of the internal and external evidences that we have now at our disposal. Mr. L. G. Innes in connection with the discussion of the subject of the "Age of Manikka Vasagar" in an article in the Asiatic Quarterly Review, †devotes some ten paragraphs to the solution of the age of the last or third Sangham. ‡ We are very much indebted to Mr. Innes for his able and excellent article which, incidentally, in addition to his main theme, brings out in bold relief the conclusions already arrived at in regard to the time of some other well-known names ¶ in the South Indian history, both literary and religious. But we are sorry to be obliged to point out for the present, that his conclusion regarding the age of Tiruvalluvar and the Sangham, is wrong and utterly untenable, as can be readily seen. Let us then first clear the ground by proving that his conclusion regarding the age of Tiruvalluvar, or his Kural (viz. 1100 A. D.) is wrong. Mr. Innes says that the Kural which is quoted in *Manimekhalai* and *Silappadikaram* § which he proved to be of the time of *Gaja Bahu* (*Gaja Bahu II*

\* 39 II. 2-4.

† I. XIII. No. 26. April 1902 (Third Series.)

‡ P 324-328, The Asiatic Quarterly Review, April 1902.

¶ The age of *Tiru Jnana Sambandar*, *Appar* and *Siratton-dar*; *Kam*; *Sri Ramanuja*.

§ See he 335, Ibid; See also lines 3-4 of *Vanjinamalai*, No 21, and note \* on page 6.

of Ceylon — 1142 A. D.) referred to in the latter work, must have been written some years before the composition of these two epics, and therefore places it at about 1100 A. D. Perhaps he is under the impression that the Kural is not quoted in any other work of an anterior date. It has been settled that *Nambi Andar Nambi* compiled the *Tamil Saiva Bible*, or the Sacred Books in Tamil, known as the *Firumurai*, about the end of the 10th Century (985-1000) and Mr. Innes fixes his seal of approbation to this. \* In Book XI, page 49, the Kural † is quoted (Distich 1101). The way in which the couplet is quoted in the body of the text, shows in what estimation its author was held, and the hoary antiquity to which the work must belong. At any rate, it is now clear that the Kural is not a work of 1100 A. D., as supposed by Mr. Innes, or even 985 or 1000 A. D., the time ascribed ‡ to *Nambi Andar Nambi*, or even of 825 A. D., which is supposed to be the time of *Sundarar*, one of the *Devaram* hymners, and of *Seraman Perumal Nayanar*, the author of the *Athiyula* (wherein distich 1101 is quoted), but very many centuries earlier (than 825 A. D.) The Kural is anterior to the *Purananuru*, ¶ a very ancient work. The Kural has also been quoted by the Tamil commentators, like *Ilampuranar*, *Senararaiyar*, *Nachinarkiniyar*, *Perasiriyar*, *Parimelalagar*, and *Adiyarkkunallar*. The period when these men flourished is not clearly known. But it is certain that *Perasiriyar* lived prior to *Nachinarkkiniyar* as the former is quoted by the latter, whose time has bee

\* See page 335, line 12, The Asiatic Quarterly, 1902.

† *Subbaraya Chettiar's Edition*, Madras.—திரு ஆதிரப் பேரன்மெண், 11-3-4. “கண்டகேட் உண்டயிர்த் துற்றதியும் புலனு மொண்டூடாடி கண்ணே ஈளவென்ற பண்டையோதும் கொயை மேம்படுத்தாள் etc”

‡ See page 335, Asiatic Quarterly Review; April 1902.

¶ Vide lyric No. 34, and Dr. Pope's article in the Indian Antiquary, 1900, page 251, footnote No. 8. But it is held by some that many of the lyrics in the *Purananuru* are older than the Kural.

fixed to be between the 8th and 9th century, \* (i. e.) before the compilation of the sacred books by *Nambi Aadar Nambi*. In the *Tirukkovaiyar* commentary (which is attributed to *Nachinarkkiniyar* by some, and to *Perasiriyar* by others), we find that the Kural † and the *Naladi* ‡ are quoted. In any case, this carries the Kural to a much earlier date than that of *Nambi*'s who lived after the time of *Nachinarkkiniyar*.

Now as to the date of the last Sangham. There were, as can be gathered from the *Mahawamso*, the historic chronicle of Ceylon, two Ceylon kings of the name of *Gajabahu*, one ¶ of the date of 113 A. D., and the other § of 1142 (1127?) A. D. It is said in the *Mahawamso* that *Gajabahu*, the King of Ceylon, [He was a contemporary of *Senguttuvan*, brother of *Ilangavdigal*, the author of *Silappadhikaram*, and of *Karikala Chola*, and he was present at the court of the Chera King, as is men-

\* Page 671, Madras Christian College Magazine, 1900—The Age of *Nachinarkkiniyar*, by S. Anavaratavinayagam Pillai, M. A.

† குறள் 983: அன்புாட்டுப்புரவுகண்ணேட்டம் வாய்மையே கூடந்துசால் பூன்றியதான்—Vide commentary on stanza 25 of *Tirukkovaiyar*. குறள் 824: முகத்தி னினிய காஅ வகத்தின்னு வஞ்சலை யஞ்சப்படும். Vide stanza 87 of the *Kovaiyar*.

‡ நாலடி, தூய்தன்மை: 9, “குழிந்தாழ்ந்தகண்ண”. Commentary on stanza 102 of *Kovaiyar*. ஒட்டபொறையுடைமை-5, “தூற் கீர்த்தி தூரவிடல்.”\* Vide stanza 110 of the *Kovaiyar*.

\* See page lxii (39-Gajabahu I or Gamin) of Appendix I of V.I of *Mahavamso*, translated by George Tournour, 1837.

§ o. page lxxv(118-Gajabahu II in 1127). This date, Mr Tirumalaolundu Pillai seems to have followed (page 101, line 1 of his 'rk—The Age of *Manikkavasagar*) which Mr. Innes corrects to 1142 (Vide Mr. Innes's article—The Asiatic Quarterly, April 1902, page 3250, footnote), which date is given in the *Mahawamso*, Part II, translated by L. C. Wijesimha, Mudaliyar, 1889; i.e page xxiii (126-Gajabahu II) of the Introduction.

tioned\* in the Epic,] invaded + the Chola Kingdom in revenge for the *Cholas* having invaded Ceylon. It has been held by some that Gajabahu referred to in the Epic must be Gajabahu I and consequently, the *Silappadhikaram* (also *Manimekhalai*) must be a work of 113 A. D. or thereabouts, and that *Sittalai Sattanar*, a member of the last Sangham, being of that time, the last Sangham must be about that date (113 A. D.), or earlier.

But what Mr. Innes says is this:—The expedition of Gajabahu was to revenge an invasion of Ceylon by the *Cholas*. It is found that, from 103 B. C. to 90 B. C., there were Tamil usurpers ruling in Ceylon. The close of this period (90 B. C.) is 203 years prior to 113 A. D., the time of Gajabahu I. It seems very improbable, observes Mr. Innes, that

(1) the desire for revenge could have continued so long as 203 years.

(2) the *Cholas* could have invaded Ceylon at this early date (113 A. D.), owing to the disadvantage of the geographical position.

He further points out that there were Tamil usurpers in Ceylon from 1037 to 1065 A. D., and that Gajabahu II reigned in 1142; and from 1065, the end of the usurpation period to 1142, a period of 77 years, is not very long, and the memory of the usurpation might have sufficiently survived to lead to reprisals on the part of Gajabahu II.

Therefore, Mr. Innes concludes, it must be only Gajabahu that is referred to in the Epic, as a contemporary of *Sivugutuvan*, but not Gajabahu I.

Again, in 1117 A. D., *Ramanuja*, the great *Vaisnava* Reformer, owing to the persecutions of one *Karikala Nola*, fled to the court of *Pitti Deva*, King of of *Dwara Sudra*, whom he converted from the *Jaina* to the *Vaishnava* faith.

---

\* *Silappadhikaram*, Kathai No. 30, line 160; and page 325, The Asiatic Quarterly, April 1902.

† Page 325, The Asiatic Quarterly Review, 190

Ten years after his flight (i. e. in 1127) there was a Chola King, named *Kulottunga II*, whose (grand?) father *Kulottunga I* [*Rajendru Chola II*, 1064 (1070-1118\*-1118)] had a general named *Karunakara*, with the title of *Tondaiman*. As mentioned above, there was one Karikala Chola who persecuted Ramanuja. *Rudran Kannanar*, a poet of the last Sangham age, composed two out of the ten idylls known as *Pattuppattu*; one was addressed to a Karikala Chola, and the other to a prince Tondaiman. The poems are contemporary laudations. The Epic *Silappadhikaram*, which is of the Sangham age, speaks of Karikala Chola as of that time. At the time of the so-called Sangham age, there were two Kings, named Karikala Chola and Tondaiman, to whom poems were addressed, and in the period of Ramanuja (1127 A.D.) there were also two princes of these identical names. Does not this, Mr. Innes observes, show that they were, respectively, the same people, and that the Sangham and the time of Ramanuja, coincided? Of course, Mr. Innes would answer in the affirmative, and has done so, by fixing 1100 A.D. (1142 or 1127 A.D.) as the age of the last Sangham. The decision pronounced is that the Sangham age is about 1100, or about the time when Ramanuja flourished. It is a pity that the works included in the *Pattuppattu*, *Ettuthokai*, and the eighteen *Keelkanakku*, and Epics like the *Chintamani*, the *Silappadhikaram* and the *Manimekalai*, are to be pronounced as the works of the time of Ramanuja! This injustice has appealed to our heart and understanding. Let us consider how far this is Just or unjust. Let us, therefore, see whether we can, with justice and fairness, reverse the decision of the late judge and pass a different judgment in this case, or whether we shall be obliged simply to uphold his decision.

With regard to the age of the Kural, we have already pointed out that his decision is wrong.

Now, with regard to his decision as to the date of the third and last Sangham, let us take his arguments one by one and examine:—

(1) the desire for revenge could not have continued for 203 years. Therefore, it was not Gajabahu I, that took revenge, but it must be Gajabahu II. The desire for revenge may or may not

---

\* *Vide page 7, Epigraphia Indica, 1902.*

have continued so long. Sometimes it does; but there is something more, which will help us in finding out the truth. Mr. Innes thinks that the usurpation for which revenge should have been taken, is the one ending with the year 90 B. C. (103 B. C. to 90 B. C.) But the "Singhalese annals give us an invasion of Ceylon by Cholas about 247 B. C., a second invasion a hundred years later, and a third in the year 110 A. D. A counter-invasion of Chola territories by Singhalese took place in 113 A. D., and subsequent to this, warfare between the two races was of constant occurrence." \* This passage makes it clear that the revenge was for the third Chola invasion of 110 A. D., and that it was undertaken in 113 A. D. (*i. e.* 3 years after, when the injury inflicted could not have been forgotten) by Gajabahu I.

(2) With regard to his second argument, we may say that it was not impossible, even though difficult, for the Cholas to invade Ceylon at that period, and the Chola army need not have passed through the Pandyan Kingdom, but might have crossed the Bay at other points on the Tanjore coast, and the last line of the passage above quoted, shows clearly that at that very early time (113 A. D.), warfare between the two races was of constant occurrence. The value of his second argument is thus lost.

(3) His next argument, in the light of the information given above, loses its weight, and there is no necessity to consider that it was only Gajabahu II, that should have taken revenge.

The one thing remains to be considered is, how far the Sangham may be taken to Ramanuja, or Ramanuja to the Sangham; both of which, I think, impossible.

As far as is known at present, there is only one Karikala Chola known to Tamil literature, and as far as Tondaiman is concerned, we may also say that there is only one King of that name known to literature. The *Pattinappalai*, the 9th of the ten idylls, is addressed to king Karikala Chola, whose capital was

---

\* Page 16, "Sketch of the Dynasties of Southern India" by Mr. Robert Sewell, 1883.

*Puhar*. But, Karikala Chola of Ramanuja's time must be a different man, the Chola capital at that time being *Tanjore* and not *Puhar*. What is described in the poem as the Capital of the King, is *Puhar* and not any other place. Further, a reference to this work being accepted by King Karikala, made in the *Kalingattupparani*\* of about the 11th century A.D. †, indicates clearly that the date of Karikala's reign must be placed many centuries prior to the date of the composition of this poem. The list of important events ‡ described subsequent to the above reference, which should have taken place in the course of several centuries, confirms our conclusion that the Karikala Chola of Pattinapalai, must have lived in the early centuries of the Christian era, and that he cannot be identified with the Karikala of Ramanuja's time. It is only tradition which gives the name of Ramanuja's persecutor as Karikala Chola. This Karikala is no Chola King either. For, there seems to be no room for Karikala Chola in the Chola country, in the beginning of the 12th century, or the time of Ramanuja (1117 A. D.) The ground seems pre-occupied by *Rajendra Chola*, *Vikrama Chola*, and *Kulottunga Chola*, but he may have been a local prince, an ardent *Saiva*, between Rajendra's death and Kulottunga's (Kulottunga II) accession. §

\* Stanza 21 of *Rajaparampariyam*:—

'தழுவ செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்,  
பத்தொ டாறுது ருயி ரம்பெறப்  
பண்டு பட்டினப் பரலை கொண்டதும்.'

† Mr. V. G. Suryanarayana Sastriyar of the Madras Christian College, seems to have assigned to the composition of this poem the 12th Century, on the ground that the hero of the poem is Kulottunga II—Vide page 17, Introduction to his Edition of the work. But, Kulottunga referred to in the poem is not Kulottunga II, and it has been decided to be Kulottunga I (1070 A. D.), Vide pp. 230-232, Part II of Vol. II of the *South Indian Inscriptions*, and page 7 of *Epigraphia Indica*, 1902, edited by Dr. Hultzsch.

‡ Page Stanzas 22-26.

§ Page 30, Bishop Caldwell's *History of Tinnevelly*.

This Karikala \* cannot be the King to whom the Pattinappa'ai was addressed. Now as to Tondaiman. The poem *Perumpanarruppadai* of Rudran Kannanar is addressed to Tonlaiman Ilantiraiyan. This might be the king Tonlaiman referred to † by Sundaramurti Nayanar, one of the authors of the *Devaram* hymns. The nature of the reference is such that it can be safely inferred that the King Tonlaiman preceded the *Nayanar* by several centuries, and that he seemed to *Sundarar*, an antique mythological personage. The King Tonlaiman who is known to literature and is a contemporary of Kaikala, cannot be the same man as *Karunakara* Tondaiman, the general of Kultzunga I (*Vijayadharan*), and the contemporary of Ramanuja.

As was shown in the foregoing paragraphs, it may be reiterated here that it was (1) King Gajabahu I that invaded the Chola territory in 113 A. D., (2) that it was he that was referred to in the *Silappadhikaram* as the contemporary of Senguttuvan, brother of Ilangovadigal, and of Karikala, (3) that the Pattinappa'ai was addressed to this Karikala and not to the Karikala of Ramanuja's time, (4) that Tonlaiman to whom the *Perumpanarruppadai* was addressed, was not the Tondaiman of Ramanuja's time, but one of a very old date.

Now, the inference that cannot be easily challenged is that Gajabahu I, Karikala and Senguttuvan, were of the period when the Epics, *Silappadikaram* and *Manimekhala*, were written, or we may say that these two Epics were written about A. D. 113 (the time of Gajabahu I), and the Sangham, one of whose members Sittalai Sattanar, being a contemporary of Gajabahu I and the author of the Epic *Manimekhala*, is of this period. We can roughly say that the third or last Sangham flourished

4

\* See page 153, Vol. II, Part II of the *South Indian Inscriptions*, edited by Dr. Hultzsch.

† Pook vii, page 78, சொல்லரும் புகழான் தோண்டைமான் எனிற்றைச் சூழ்கொடி மூலஸெயாற் கட்டிட, டெல்லைபி வின்ப மவன்பெற வெளிப்பட்ட டருவிய விரைவுனே யென்றும், கல்வர் பரங்கும் திருமூல்ஸை வரயில் நா, னே நரைவிடை யேறி, பல்கலைப், பெரகுளே படுதூயர் களையாய் பாசுப தபசரஞ் சட்டார்.

about the end of the first, or the beginning of the second Century A. D.

The *Naluyiar*, a work of the Sangham age, as well as the *Kural*, must therefore be of the first century A. D., and cannot be brought down to the eleventh or twelfth Century.

We have thus ventured to draw certain conclusions differing from those of Mr. Innes, in the Asiatic Quarterly Review. Our views are impersonal, and not intended to hurt any one's feelings. We have only thought it well for our readers to be familiar with both these different views. But we shall be very glad and grateful, if our conclusions regarding the age of the last Sangham and of Tiruvalluvar, be refuted on better evidence not as yet within our reach.

We have only to conclude with the expression of a hope that, when foreigners make such a critical study of our language and literature, and present to the world their interesting discussions, our English-educated countrymen will give far more attention to such a fascinating study, seeing that they have within their easy reach, better sources of information than those possessed by foreigners. We should like to see this most important duty done by our countrymen with some earnestness were it only to resist the ever-swelling wave of discouragement to the pursuit of *Dravidian* studies, if not in conformity with the patriotic sentiments and the ethical and philosophical traditions, which are the glory of Southern India.

Madras,  
April 10, 1903 }

K. K. M.

## புக்கு வீர

—\*—

ஏற்கத்தைய இரண்டாயிர\* வருடங்களுக்கு முன் பாண்டி நாட்டின்கண்ணுள்ள மதுரைமா நகரத்தில் அரசாய் வீற்றிருந்த உக்கிப்ப பேருவழி என்னும் வேந்தனால் ஆதரிக்கப்பட்டவந்த யுலவர் கூட்டத்துள் ஒரு பகுதியாராகிய சமண முனிவர்களால் நாலடியார் இயற்றப்பட்டதென்ப. இங்நாலடியார், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்றற் றோடுக்கத்தன வாய் வழங்கப்படும் தொகைதூல்களுள் பதினெண் கீழ்க்கணக்குள் ஒரு பகுதியாயுள்ளது. இதனை,

“நாலடி நான்மனி நானுற்ப தைந்தினைமுப்  
பால்கடுகங் கோவை பழமெழி மாழுல  
மெய்ந்திலைய காஞ்சியோ டேலாதி யென்பவே  
கைந்திலைய வாங்கிழக் கணக்கு.”

என்னும் வெண்பாவினு வறிக.

முன்னெலுரு காலத்தில் சமண முனிவர்கள் எண்ணையிரவர் அக் காலத்து நேரிட்ட பஞ்சத்துக்கு ஆற்றுதவராகித் தமது தேசத்தை விட்டுப் பாண்டியாட்டை யடைந்து, அங்காட்டரசனுகிய உக்கிரப் பெருவழுதியால் யாதொன்றுலுக் குறைவு நேரிடாதபடி ஆதரிக்கப்பட்டு வந்தனர். அவ்வாறு ஆதரிக்கப்பட்டு வந்த முனிவர்கள் தமது தேசம் பஞ்சம் நிங்கிச் செழிப்புற்ற தறிந்து, தத்தழுர்க்குப் போமாறு பாண்டியனை விடை வேண்டினர். அவ்வரசன் கல்வி கேள்வி யறிவொழுக்கங்களிற் சிறந்த இம் முனிவர்களை விட்டுப் பிரியமனமில்லாதவருகி அவர்களுக்கு விடைகொடாதிருந்தனன். இதனையறிந்த சமணமுனிவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவன் பாவினை எழுதித் தாம் வீற்றிருந்த ஆசனத்தின்கீழ் வைத்துவிட்டு யாரு மறியாதபடி இவின்கண் தனித்தனியாகப் பிரிந்து போயினர். விடிந்த பிறகு அரசன் அம் முனிவர்களைக் கானுது கவலையுற் றவனும் அவர்கள் உறைவிடங்களை ஆராய்ந்துழி, அவரவர்களது பீடத்தின்கீழ் ஒவ்வொர் வெண்பா எழுதிய தனித்தனிச் சிட்டுகள் இருக்கக்கண்டனன். அவைகளை எடுத்து ஒன்று சேர்த்து ஆராய்ந்த

\* ‘நாலாயிர வருடங்களுக்கு முன்’ என்று சொல்பவருமூளர்.

போது, கருத்துவகையால் ஒன்றான்று ஒவ்வாதிருந்தமையைக் கண்டு, அவற்றை வைகை யாற்றின்கண் எறிந்துவிடும்படி செய்தனன். ஏறிந்துவிட்ட அச்சிட்டுகளுள் நானூறு எதிரேறிக் கரை சேர்ந்தன. கரைசேர்ந்த அவற்றின் ஏற்றத்தைக் கண்டு அவற்றை யொரு நூலாக்கி, நாலடியார் என்னும் பெயரிட்டு வழங்கி, எதி ரேருது கரைசேர்ந்தவற்றைப் பழுமொழி என்றும், அறநேறிச் சாரம் என்றும் பெயரிட்டு வழங்கினாலேன்ப. இது,

“மன்னன் வழுதியர்கோன் வைகையைப்பேப் ராற்றின் எண்ணியிருநான்கோ டாயிரவர்—நன்னியிருநான் கண் எழுதியிடு மேட்டுக்கு ஜேடெதிரேயேறும் பழுதிலா நாலடியையைப் பார்.”

என்னும் செய்யுளாலும் மறிதற்பாற்றும்.

இவ்வாறன்றிச் சைவ சமயாசாரியருள் ஒருவரான திருக்கான சம்பந்த சூலாமிகளிடம் சமணர்கள் அனல்வாதம் செய்து தோற்றுப் புனல்வாதஞ் செய்ய விடங்களைப்பட்டு, அவருடன் சென்று வைகையாற்றின்கண் தாம்பாடியபாடல்களையிட்டார்களென்றும், அவற்றுள் நானூறு வைகையாற்றிற் கெதிர்முகமாக நாலடி எதி ரேறிச் சென்று திரும்பினதால், அக்காலத்துள்ளர் அவற்றை எடுத்து ஓர் நூலாக்கி, நாலடியார் என்று வழங்கினரென்றுங்கூறுப் படுத்துகின்றன.

எஃது எவ்வாறுயினும், இஃது ஓரரிய பெரிய சிறங்காலென்பது இனயழுரணர், பேராசிரியர், சேனைவரையர், சங்கானர்க்கிணியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் முதலிய உரையாசிரியர்களாலும், பின்வந்த நாலாசிரியர்களாலும் போற்றப்படுவதாலேயே நன்கு விளங்கும்.

“வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றே  
செல்லாருங்கூடி பெடுத்துரைத்த—சொல்லாய்ந்த  
நாலடி நானூறு நன்கிணிதா வென்மனத்தே  
சிலமுட னிற்க தெளிந்து.”

என்ற பிற்காலத்து வழங்கும் வெண்பாவாலும் இதன் பெருமை இனிது புலப்படும்.

அன்றியும், தமிழ் மொழியை அளவுகடந்த ஆர்வத்தோடு கற்றுச் சிறுவர்க்குபயோகமாகும் சிற்றிலக்கணங்களும், தமிழ்கற்கும் அன்னியர்க்கு உபகாரமாகும் துணைநூல்களும் செய்து, ஆங்கிலமறிந்தார்க்குத் தமிழ்மொழி மாட்சிமையை யுணர்த்த வெண்ணித் தமிழ்நூல்களையங்கிலத்துக் காட்டிய டாக்டர் போப் துரையவர்கள்

ஞம், காலதியார், திருக்குறள், திருவாசகம் என்னும் மூன்று தால் களையும் ஆங்கில மொழிபெயர்ப்போடு அதிக ஆர்வத்துடன் வெளி யிட்டிருக்கின்றனர். இதனாலும் இந்தூலின் உயர்வு வெளியாம்.

இந் நாலதியாரனது மலூமுதலிய தர்ம சாஸ்திரங்களையும், சமண சாஸ்திரத்தையும் தழுவிக் கூறப்பட்டுள்ளது. இந்தூல் சமணமதத்தின் சிறப்பியலைக் கூறாது பொதுவியலையே கூறுவதாலும், பொதுவியல்பு ஆரியமதத்தின் பொதுவியல்புக்கு மாறு படாமையாலும், இஃது ஆரியர்களாலும் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. மற்றுஞ் சமயவாதிகள் நிலையானம் முதலியலற் றைக் கூறுமிடத்து, இந்தூலைப் பெரும் பிரமாணமாக எடுத்தாண் டனா ரென்பது அவ்வும்மதநால்களின் உரையைப்பார்க்கின் நன்கு விளக்கும். இந்தூல் கூறும் விஷயம் முக்கியமாகக் கவனிக்கத் தக்கதென்பது அதனது அதிகார அட்டவணையாலேயே இனிது புலப்படும்.

இந் நாலதியார்க்குப் பதுமனு ரென்பவர் அதிகார அடைவுற்படுத்தி, அவ் வதிகார அடைவுக்கு ஏது கூறி ஒரு பொழிப் புரை இட்டிருக்கின்றனர். இப் பொழிப்புரையைத் தழுவி, தெளி அறுமாறு இலக்கணக் குறிப்புடனே சொல்லாற்றல் பொருளாற்றல்களை நன்குவிளக்கி, சென்ற நூற்றுண்டின்கண் ணிருந்த சிறப்புற்ற விழான்களுள் ஒருவராயும், மகா பிரசித்தி பெற்றிருந்த அவ்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள் மானுக்கருள் ஒருவராயும், சென்னைப் பிரசிடென்சி காலேஜில் தமிழ்த் தலைமைப் பலைமை நடாத்தியவருமான கோ. இராஜகோபாலப் பிள்ளையவர்கள் இயற்றிய அரிய பெரிய உரையை மூலத்தோடு சேர்த்தும், பொழிப்புரையைப் பதவரைக்குக் கீழே கூட்டியும், ம-ா-ா-நீ. S. வுளவரத் விநாயகம் பிள்ளை, M.A., M.T., அவர்கள் இயற்றிய ஆங்கில மொழிபெயர்ப்பை விசேஷ உரையின் கீழ்ச் சேர்த்தும், பலர்க்கும் உபயோகமாகும்படி இதனை அச்சிட்டனம்.

மேற்கொண்ட இராஜகோபாலப்பிள்ளை யவர்களால் இயற்றப்பட்ட உரை. 37 அதிகாரங்களுக்கே கிடைத்தது. மற்றைய மூன்று அதிகாரங்களுக்கு அவரது மானுக்கருள் ஒருவராகிய சேன்தோம் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் திருமயிலை வித்வாள் சண்முகம்பிள்ளை யவர்கள் தம்முடைய ஆசிரியரிடத்தில் வைத்தன்ஸ் அன்பின் பெருக்கினால் அவரிடம் கேட்டவாறு உரை எழுநித் தந்தனர்.

## உரைச் சிறப்புப்பாயிரம்

இஃது

இவ் வுரையாகியிர்பால்

இயற்றமிழ் பயின்ற

திருமயிலை வித்வான் சண்முகம்பிள்ளையவர்கள்  
இயற்றியது.

அறுசிர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்  
நூலடிக்குச் சார்பாகி நுண்பொரு எனின்துநனி  
நவலா நிற்கும்  
நாலடிக்குப் பதுமனு ரெனவிஞ்ஞான் ஹேருரையை  
நலக்கச் செய்தான்  
மாலடிக்கே மனங்குணழு நங்களிரா மாநுசனை  
வழுத்து வோனெம்  
போலடித்தொன் டரையாள்வோ னிராசகோ பாலனி...  
புலவ ரேதே.

## நாலடியார்

நான்கு என்னும் வரையறைப் பண்புப்பெயர்; தனீ  
யால் அடுக்கப்படுவதென்னும் பொருளில் அடு-பகுதி, இ-  
செயப்படுபொருண்மை விகுதி, உகரக்கேடு சந்தி. இம்  
மூன்றுறுப்பால் முடிந்து நின்ற அடி என்னுங் காரணப்  
பெயர்; ஆகிய இரண்டு சௌல்லும் பண்புத்தொகைகிலைத்  
தொடராகிய ஒருசந்தி பெற்ற நாலடி என்பது, பாக்களுள்  
முதன்மை பெற்ற வெண்பாவுக்குப் பண்புத்தொகைப்பீற்ற  
துப்பிறந்த அன்மொழித்தொகைக் காரணப் பெயராயிற்று.  
முதற்பா ஆதல்பற்றி இப் பாவை அந்தனர் சாதி என்பார்.  
வெண்பாப் பலவற்றுள்ளும், குறள் வெண்பா இரண்டடியா  
யும், சிந்தியல் வெண்பா மூன்றடியாயும், பஃபீற்றை  
வெண்பா நான்கின் மிக்க பலவடியாயும் வருதலாலும்,  
சவலை வெண்பா நான்கடியாய் வருவதாயினும் இலக்கியங்க  
ளுள் பயின்று வருவதன் ரூதலாலும், இங்கு வெண்பா  
என்றது நேரிசை இன்னிசை வெண்பாக்களை எனக்கொள்க.  
இரு சொல் தொக்கு ஒருமொழிபோல நின்ற இந் நாலடி  
என்னும் பெயர், வெண்பாவின் தொகுதியாகிய நாலுக்குச்  
கிளையாகுபெயராயிற்று. அவ் வெண்பா தன்னாகிய  
நாலுக்காதலால் கருவியாகுபெயரா மெனினும் பொருங்  
தும். புறவரைச் செய்யனோச் சிறப்புப்பற்றி, உயர்த்தினை  
ஆண்பாற் படர்க்கை விகுதி புணர்த்துத் தனியினை  
வழங்கல்போல, சிறப்புப்பற்றி உயர்த்தினைப் பல்லோர்-  
படர்க்கை விகுதி புணர்த்து நாலடியார் என வழங்க  
லாயிற்று. திருக்கோவையார், திருக்களிற்றுப்படியார், திரு  
வந்தியார் என்பனவற்றி னீற்றையும் உற்று நோக்குக. இந்  
நால் நாலடி நானு றெனவும் வழங்கும். இது பால், அதி  
காரம், செய்யுள் என மூன்றுறுப் படங்கிய பிண்டமெனப்  
படும். இஃது இலக்கண நாற்குப் பொருந்துமே அன்றிப்  
பழையதோர் கதையின்மேற் செல்லு நாலுக்குப் பொருந்  
தாது; அது தோலெனப்படும். இஃது இலக்கண நாலா  
மாறு எங்களமெனின், அறம் பொருள் இன்பங்களி னிலக்  
கணமும், அவற்றின் பாகுபாட்டி னிலக்கணமுங் கூறுதலா  
லென்க. இப் பெற்றி யறியாதார் பழையதோர் கதையின்  
மேற் செல்லு நாலுக்கு இவ் விலக்கணத்தை மயங்கி ஏற்  
றிக் கூறுவர்.

நாலடியாரின்

# அதிகார அட்டவணை

---

கடவுள் வருத்தது ... ... ...	பக்கம் Invocation... ... ... ... 1
-----------------------------	---------------------------------------

## I அறத்துப்பால்—On Virtue

அதிகாரம்	பக்கம்
1. செல்வ நிலையாமை... ...	3
2. இளமை நிலையாமை... ...	12
3. யாக்கை நிலையாமை ...	22
4. அறன்வலி யுறுத்தல் ...	31
5. தூயதன்மை ... ... ...	41
6. துறவு ... ... ...	51
7. சின மின்மை ... ...	61
8. பொறை யுண்டமை... ...	70
9. பிறர்மனை நயவாமை	80
10. ஈசை ... ... ...	90
11. பழ வினை ... ...	The effects of actions done in former birth } 100
12. மெய்ம்மை ... ...	109
13. திவினை யச்சம் ... ...	119

## II போந்பால்—On Wealth

14. கல்வி ... ... ...	Learning ... ... ... ... 129
15. குடிப்பிறப்பு ... ...	139
16. மேன்மக்கள் ... ...	149
17. பெரியாகைப் பிழையாமை ... ...	Against reproaching the Great... ... ... } 159
18. எல்லினங்கு சேர்தல்...	168
19. பெருமை ... ...	178
20. தானான்மை ... ...	188
21. சுற்றந்தழால் ... ...	198
22. கட்பாராய்தல்... ...	208

அதிகாரம்	பக்கம்
23. எட்டிற் பிழைபொறுத்தல்	Forbearance in Friendship 218
42. கூடா நட்பு ... ...	Unreal friendship ... 227
25. அறிவுடைமை... ...	Pessession of Knowledge...237
26. அறிவின்மை ... ...	Ignorance ... ... ... 247
27. நன்றியில் செல்வம் ...	Profitless Wealth ... 257
28. சயாமை ... ...	Absence of Charity ... 269
29. இன்மை ... ...	Poverty ... ... ... 278
30. மரனம் ... ...	Honour ... ... ... 283
31. இரவச்சம் ... ...	Dread of Begging ... 298
32. அவை யறிதல்... ...	The Knowledge of the Assembly ... } 307
33. குல்லறிவாண்மை ...	Insufficient Knowledge ...318
34. பேதைமை ... ...	Utter Folly ... ... 328
35. கீழ்ஜம் ... ...	Meanness ... ... ... 337
36. கயமை ... ...	Baseness ... ... ... 347
37. பன்னெறி ... ...	Miscellaneous Topics ...357
38. பொது மகளிர் ...	Harlots ... ... ... 367
39. கற்புடை மகளிர் ...	Chaste Women... ... 376
III காமத்துப்பால்—On Love	
40. காமதுதலியல் ... ...	The Characteristics of Love387

---

வ  
கடவுள்நூலை.

# NÂLADÎYÂR.

## நாலடியார்

மூலமும் உரையும்.

Invocation.

கடவுள் வாழ்த்து.

வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்  
கானிலங் தோயாக் கடவுளோ—யானிலஞ்  
சென்னி யுறவணங்கிச் சேர்துமீம் முன்ளத்து  
முன்னி யவைமுடிக் வென்று.

(இதன் பதப்போருள்.) வான் - மேகத்தில், இடு - சோன்று  
கின்ற, வில்லின் - இந்திரதநுவை ஒப்ப, வரவு-பிறக்கும் பிறப்பின்  
தன்மையை, அறியா-அறிந்து, வாய்மையால்-சத்தியத்தினால், கால்-  
திருவடிகள், நிலம் தோயாத - பூமியில் படியாத, கடவுளை முதற்கட  
வுளோ, எம் உள்ளத்து - எம்முடைய உள்ளத்தில், முன்னியவை -  
நினைத்தவை, முடிக என்று - பிறைவேறுக என்று, யாம் - கார்,  
சென்னி - தலை, நிலம் உற வணங்கி - பூமியில் படியும்படி வணங்கி,  
சேர்தும் - இடைவிடாது சிந்திப்போம்.

(போழிப்புரை.) மேகத்தில் தோன்றுகிற இந்திரதநுவை யொ  
ப்பப் பிறக்கும் பிறப்பின் தன்மையை யறிந்து சத்தியத்தினால் திரு  
வடிகள் பூமியில் படியாத முதற்கடவுளோ எம்முடைய உள்ளத்தில்  
நினைத்தவை நிறைவேறுக என்று நாம் தலை பூமியில் படியும்படி  
வணங்கி யிடைவிடாது சிந்திப்போம்.

(விசேஷவுரை) இங்காலதியார் பல முனிவர் செய்த செய்யுட் டோகுதி என்ப தணர்த்தற்கு, கடவுள் வாழ்த்துக் கூறிய அபியுத்தர் ‘யாம் சேர்தும்’ என்ப பண்ணமையாற் கூறினர். இந்தூல் பலமுனிவர் செய்தன ரென்பது,

மன்னன் வழுதியர்கோன் விவகையப்பே ராற்றின்கண்  
எண்ணி யிருங்கோ டாயிரவர்-நன்னீ  
வழுதியிச் சேட்டுக்கு ளேடெதிரே யேதும்  
பழுதில்லா நாலதியைப் பார்.

என்னும் இவ் வெண்பாவா லுணர்க. வான் - இடவாகு பெயர். கால் - முசலாகுபெயராய் அடியை யுணர்த்தியது. முன்னியவை என்றது அறந் பொரு ஸின்பங்களோ.

Knowing that man's advent here on earth is like the appearance of the rainbow in heaven, we draw near to the Supreme Being whose feet touch not the earth, and fall prostrate in worship to Him that what our mind conceives may find happy consummation.



# Part I.

## ON VIRTUE

க. அறத்துப்பால்.

அஃதாவது அறத்தினது பகுப்பணர்த்துவது. அப் பகுப்புச் செல்வநிலையாமை முதல் தீவினையச்சம் ஈருக்க கிடந்த பதின் மூன்று அதிகாரங்களாம். இஃது ஆரும் வேற்றுமைத் தொகைப்புறத் துப் பிறக்க அக்கமொழித் தொகைப்பெயர்; விரிந்தால் அறத்தினது பகுப்புணர்த்துவதென விரியும். அறம் இம்மை, மறுமை, வீடென் ஒும் மூன்றனையுங் தருதல்பற்றி அதனை முதற்கண் வைத்தனர்.

### Chapter I—The Instability of Riches.

**1-ஆம் அதிகாரம்· செல்வ நிலையாமை·**

அஃதாவது, செல்வத்தினது நிலையாமையை யுணர்த்துவது. நிலையில் பொருளை உணர்ந்தனர் நிலையுடைப்பொருளில் மன்ற செல்லாதலால் நிலையில் பொருளைக் கூறவார், அவற்றுள் இம்மை மறுமை தருவதாகிய பொருளினது நிலையாமையை முதற் கண் கூறினர். செல்வநிலையாமை என்பது ஆரும் வேற்றுமைத் தொகைநிலைப் புறத்துப் பிறக்க அன்மொழித் தொகையாகிய காரணப்பெயர்; விரிந்தால் செல்வத்தினது நிலையாமையை உணர்த்துவதென விரியும்.

**1. அறுசவை உண்டி யமர்ந்தில்லா ஞட்ட**

மறுசிகை நீக்கியுண் டராரும்—வறிஞராய்ச்

சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற் செல்வமொன்  
றண்டாக வைக்கற்பாற் றன்று.

(இ-ன்.) அறுசவை - அறுசாவயாகிய, உண்டி-உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து - விரும்பி, உட்ட - உண்பிக்க, நீக்கி - (முந்சிகையை) நீக்கி, மறு சிகை - பிற்சிகையை, உண்டாரும் - உண்ட செல்வரும், வறிஞர் ஆய் - வறுமை யுடையராகி, ஓரிடத்துதாம் உண்டு வாழ்ந்த இடத்தில், சென்று - (ஒருவர் மனையிடத்துப்) போய், கூழ் இரப்பர் எனின் - கூழம் யாசிப்பாராயின், செல்வம் ஒன்று - செல்வமாகி ஒரு பொருள், உண்டாக - நிலைமையுடைய தாக, வைக்கல் பாற்று அன்று - வைத்தெண்ணுதலாகிய பான்மை யுடையதன்று.

(போ-ரை.) அறங்கவையாகிய உணவை மனையாள் விரும்பி யுண்பிக்க முற்சிகையை நீக்கிப் பிற்சிகையை யுண்ட செல்வரும் வற்றை யுடையராகித் தாம் உண்டு வாழ்ந்த இடத்தில் (ஒருவர் மனையிடத்துப்) போய்க் கூடிய யாசிப்பாராயின், செல்வமாகிய ஒருபொருள் நிலைமை யுடையதாக வைத்தெண்ணுதலாகிய பான்மை யுடையதன்று.

(வி-ரை.) சிகை - பிடியாவு கொண்ட உணவு. மறுசிகை என்றதனால் நீக்கி என்னும் விளைக்கு முற்சிகையாகிய செய்ப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மறுபொருள் மறுமொழி என்பன போலநின்ற மறுசிகை பண்புத்தொகைகிலைத்தொடர்; வரிந்தால் மறு யையாகிய சிகை என விரியும். சென்று என்பது முன் நடந்தறியா ரென்பதையும், கூழ் என்பது இரக்கப்படும் பொருளி சிரியிலையும் காட்டவாங்தன. உண்டி உண்ணப்படுவதென்பது பொருளாதலால், உண்பகுதி, து - சாரியை, இ - செய்ப்படுபொருண்மை விகுதி, தக ரம் டகரமானதும் உகரக்கேடும் சந்தி. உம்மை - உயர்வு சிறப்பு.

Those who ate food of six flavours served by their loving wives, course after course, go about, and beg a mess of pottage. If so, wealth is not to be looked upon as a thing of any moment. (1)

2. துகரை பெருஞ்செல்வந் தோன்றியக்காற் ரோட்டுப்  
பகடு நடந்தகூழ் பல்லாரோ உண்க  
வகடுற பார்மட்டு நில்லாது செல்வஞ்சு  
சகடக்கால் போல வரும்.

(இ-ன்.) செல்வம்-செல்வப்பொருள், அகடி உற-நடுவு நிலைமையாக, யார்மாட்டும் - எத்தன்மையாரிடத்தும், நில்லாது-நிலைபெறுத வில்லாதாகி, சகடக் கால் போல - வண்டியினது உருளையைப் போல, வரும் - கீழ் மேலாக மாறும், (ஆதலால்) துகள் தீர்குற்றம் நீங்கிய, பெருஞ்செல்வம் - மிக்க செல்வம், தோன்றியகால்- (ஒருவ னுக்கு) உளதாயின், தொட்டு - (தோன்றியகாலம்) தொடங்கி, பகடு நடந்த - ஏர் நடந்ததனு ஒண்டாகிய, கூழ் - உணவை, பல்லாரோடு - விருந்தினர் முதலிய பலரோடும், உண்க - அவன் உண்ணக்கடவன்.

(போ-ரை) செல்வப்பொருள் நடுவிலைமையாக எத்தன்மையா ரிடத்தும் நிலைபெறுத வில்லாதாகி வண்டியினது உருளையைப் போக்கு கீழ்ப்போக மாறுமாதலால், குற்றம் நீங்கிய மிக்க செல்வம்

ஒருவளூக்கு உள்ளாயின் அது தோன்றியகாலம் தொடக்கி ஏர் நடந்ததனு இண்டாகிய வண்வை விருந்தினர் முதலிய பலரோடும் அவ இன்னைக்கடவன்.

(வி-ரா.) அறத்தின் வழியிற் தேஷிய பொருளென்பார் ‘தூஷ மர் பெருஞ்செல்வம்’ எனவும், தேன்றுதல் ஒருதலை யள்தென்பார் ‘தோன்றியக்கால்’ எனவும் கூறினார். பகுடி நடந்த கடமீன்பது பஞ்சாலியன்ற படாமென்பதுபோலவந்தது; அது நடந்தகூழ் சுட்டபுண், சுட்டவுடு என்பனபோலக் காரணப்பொருள்தாகிப் பிறபெயர் கொண்டது. பகுடி - ஏரை யுணர்த்த வந்த குறிப்புச்சொல். உற என் இும் வினையெச்சம் நில்லாதென்னும் மறைவினையின் முதனிலை யோடு முடிந்தது. அகடென்றது தன்னைச் சிவாள் முன் பெற்றன ராதலால் இவர்பால் நிற்றல் வேண்டும், பலாள் முன் பெற்றன ராதலால் நில்லாமை வேண்டும் என்னும் நடவுடிலைமையை. கால் - உவமையாகுபெயர்.

When one has acquired wealth by blameless means, let him eat the grain that the plough has bestowed, sharing it with many from the day on which he is able to do so. Wealth stays not with any one permanently, but goes on and on like the wheel of a cart. (2)

3. யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்  
சேனைத் தலைவராய்ச் சென்னீரூரு—மேனை  
வினையுலப்ப வேறுகி வீழ்வர்தாங் கொண்ட  
மனையாளை மாற்றுர் கொள்.

(இ-ள்.) யானை எருத்தம் - யானையினது பிடர், பொலிய-வீள க்கமாகத் தோன்றும்படி, குடை நிழற்கீழ் - வெண்கொற்றக் குடை நிழவில், சேனை - மிக்க சேனையையுடைய, தலைவர் ஆய்-அரசராகி, சென்றோரும் - ஏறி உலாப்போன செல்வர்களும், ஏனை வினை - தீவினையானது, உலப்ப - கெடுப்பதினால், வேறு ஆகி - அச் செல்வத்தை இழுந்து, தாம் கொண்ட - தீாம் மணஞ்சுவெய்த, மனையாளை - இல்லாளையும், மாற்றுர் கொள் - பணகவர்கள் கொண்டுசெல்லும்படி, வீழ்வர் - வறியராவர்.

(போ-ரா.) யானையினது பிடர் விளக்கமாகத் தோன்றும்படி வெண்கொற்றக் குடை நிழவில் மிக்க சேனையையுடைய அரசராகி உலாப்போன செல்வர்களும் தீவினையானது கெடுப்பதினால் அச் செல்வத்தை யிழுந்து தாம் மணஞ்சு செய்த இல்லாளையும் பணகவர்கள் கொண்டுசெல்லும்படி வறியவராலர்,

(வி - ரை) இவரேதலால் யானை யெருத்தம் பொலிவதாயிற் ரெனவே இவரது பொலிவு கூறவேண்டாதாயிற்று. இச் செல்வப் பெருக்கிற்குக் காரணம் நல்விளையாசலால் 'எனைவிலை' என்பது தீவிளைக்காயிற்று. ஏனை - பிறிதென்னும் பொருளத:கிய இடைச் சொல். செல்வமாகிய உயர்ந்த நிலையினின்று வறியாக மாறுதலால் 'வீழ்ச்சு' என்றார். செல்வப் பொருளையேயன்றி மனையாளையு மென்னும் இறக்கத்து தழீஇயத்தேஞ்சு உயர்வு சிறப்புப் பொருளதாகிய உம் மை தொகுசுக்கப்பட்டது.

Those who rode on the neck of elephants beneath the State umbrella's shade as leaders of vast armies, when Fortune frowns, fall from their position and become poor, while their dear wives foes lead away as captives. (3)

#### 4. நின்றன நின்றன நில்லா வெனவுணங்

தொன்றின வொன்றின வல்லே செயிற்செப்க  
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்  
வந்தது வந்தது கூற்று.

(இ-ஸ்.) வாழ்நாள்-(ஏர்) தேகத்தோடு கூடிவாழ நியமித்த நாள்கள், சென்றன சென்றன - செல்கின்றன செல்கின்றன; கூற்று - யமன், செறுத்து - கோபித்து, உடன் - விரைந்து, வந்தது வந்தது - வருகின்றன வருகின்றன; (ஆதலால்) நின்றன நின்றன-நிலைபெற்றன நிலைபெற்றனவென்று (உம்மால்) நினைக்கப்பட்ட செல்வப் பொருள்கள், நில்லா என-நிலைபெறு என்று, உணர்ந்து-உண்மையை உணர்ந்து, ஒன்றின ஒன்றின - (உம்மால்) இசைந்தன இசைந்தன வாகிய அறங்களை, செயின்-செய்யக்கருதவீராயின், வல்லே செய்க்கிவரைந்து செய்யக்கடவீர்.

(போ-ரை.) ஏர் தேகத்தோடு கூடிவாழ நியமித்த நாள்கள் செல்கின்றன செல்கின்றன, யமன் கோபித்து விரைந்து வருகின்றன வருகின்றன; ஆதலால், நிலைபெற்றன நிலைபெற்றன வென்று உம்மால் நினைக்கப்பட்ட செல்வப்பொருள்கள் நிலைபெறுவென்று உண்மையை உணர்ந்து உம்மால் இசைந்தன இசைந்தனவாகிய அறங்களைச் செய்யக் கருதவீராயின் விரைந்து செய்யக்கடவீர்.

(வி-ரை.) கூற்று சொல்லால் அஃறினை யாதலால் அதன் வினையும் வந்ததென அத்தினையாயிற்று. நின்றன நின்றன என்னும் அடுக்குப் பேதைமை காரணமாகத் துணிந்த துணிவும், மனம் வாக்

குக் காயமென்னு மிவற்றால் செய்யப்படுவன ஆதலால் ஒன்றின் ஒன்றின் என்னும் அடிக்குப் பண்ணையும், மற்ற இரண்டும் அவையும் குறித்து நின்றன. செல்கின்றன, வருகின்றது என்னும் விகுழ்காலச் சொற்களைச் ‘சென்றன வந்தது, என இறந்தகாலத்தாற் கூறியது முறையே விரைவும், துணிவும்பற்றி என்க.

Your days are gone! are gone!! Death close pressing on is come! is come!! Understand that the things of which you say ‘they stand’ they stand!! stand not, and do at once what befits, yea! what befits, if you will. (1)

**5.** என்னுனு மொன்றுதங் கையுறப் பெற்றக்கால்  
பின்னுவ தென்று பிடித்தோ—முன்னே  
கொடுத்தா ருயப்போவர் கோடிறீக் கூற்றந்  
தொடுத்தாறு செல்லுஞ் சரம்.

(இ-எம்.) என் ஆனும் - யாதாயினும், ஒன்று - ஒரு பொருளை, தம் கை உறு - தமது கையில் கிடைக்கும்படி, பெற்றக்கால்-பெறுவா ராயின், பின் - மூப்பின் காலத்தில், ஆவது என்று - பயன்படுவ தென்று, பிடித்து-இறுகப்பிடித்து, இராமல் - வாளா இராமல், முன் னே - இளமையிலேயே, கொடுத்தார்- (அறத்தின்பொருட்டுப் பிறர்க்குக் கொடுத்தவர், கோடு இஸ் - நடுவிலைமையுள்ள, தீக் கூற்றம் - அருளில்லாத யமன், தொடுத்து - பாசத்தாற் கட்டி, செல்லும்-போ கின்ற, சரம் - காட்டினது, ஆறு - வழி, உய்ய-தப்பும்படி, போவர் - சுவர்க்கம் புகுவார்.

(போ-ரை.) யாதாயினு: ஒருபொருளைத் தமது கையில் கிடைக்கும்படி பெறுவாராயின் மூப்பின் காலத்தில் பயன்படுவதென்று இறுகப்பிடித்து, வாளா இராமல் இளமையிலேயே அறத்தின்பொருட்டுப் பிறர்க்குக் கொடுத்தவர் நடுவிலைமையுள்ள அருளில்லாத யமன் பாசத்தாற் கட்டிப் போகின்ற காட்டினது வழி தப்பும்படி சுவர்க்கம் புகுவார்.

(வி - ரை.) இராமல் என்னும் விளையெச்சம் சுறு தொகுத்த வாய் இரா என நின்றது. கோடு-முதனிலைத் தொழிற்பெயர், அதன் பொருள் வீளாதல். கோடில் எனவே நடுவிலைமை யுடையானைன் பது பெற்றும். “பிட்பிதுக்கிப் பின்னையைத் தாயலறக் கோடல்” ஆசிய அருளின்மையைப்பற்றித் ‘தீக்கூற்றம்’ என்றார். கூற்றமென்பதில் அம் சாரியை, என்-வினாப்பெயர்.

Those who, when they get something, retain it not, saying 'This will be useful some other day,' but hasten to give it (to those that are worthy), will escape the desert road along which the unrelenting Death drags his captives away. (5)

### 6. இழைத்தா எல்லை யிகவா பினமுத்தொரீஇச் கூற்றங் குதித்துய்க்தா ரீங்கில்லை—யாற்றப் பெரும்பெருள் வைத்தீர் வழங்குமி னுளைத் தழிஇக்கழிஇந் தண்ணம் படும்.

(இ - ள்.) பெரும் பொருள்-பெருமையைத் தருவதாகிய பொருளோ, ஆற்ற வைத்தீர் - மிகுதியும் வைத்துள்ள செல்வர்களே! இழைத்தா எள்ளு- (உடலோடு கூடி வாழ) அளவுசெய்துள்ள நான்கள், பினமுத்து ஒரீஇச் - (அவ்வளவில்) தவறிப்போய், எல்லை இவா - தம் அளவுவைக்கடவா; கூற்றம் - (அளவு செய்துள்ள நான்முடிவில் வரும்) யமனினின்றும், ருதித்து - அப்புறப்பட்டு, உய்க்தார் - உயிர் பினமுத்திருப்பவர், ஈங்கு இல்லை - இங்வுலகத்திலில்லை; னாளை - இனி, தண்ணம்-சாப்பறை, தழிஇங் தழிஇம் படும் - தழிஇங் தழிஇமென ஒலிக்கும்; (ஆதலால்) வழங்குமின் - (அறத்தின்பொருட்டு) இன்றே அதனைக் கொடுக்கோன்.

(போ-ஈ) பெருமையைத் தருவதாகிய பொருளோ மிகுதியும் வைத்துள்ள செல்வர்களே! உடலோடு கூடி வாழ அளவு செய்துள்ள நான்கள் அவ்வளவில் தவறிப்போய்த் தம் அளவைக்கடவா; அளவு செய்துள்ள நான்முடிவில் வரும் யமனினின்றும் அப்புறப்பட்டு உயிர் பினமுத்திருப்பவர் இங்வுலகத்திலில்லை. இனிச் சாப்பறை தழிஇங் தழிஇமென ஒலிக்கும். ஆதலால், அறத்தின்பொருட்டு இன்றே அதனைக் கொடுக்கோன்.

(வி-ரா.) இழைத்தா எளினெல்லை இனைத்தென உணய்ப்படாதாதலால் 'நாளை' எனப் பொதுப்படக் கூறினார். நாளை என்பது எதிர்காலத்தை உணர்த்த வந்ததோர் குறிப்புமொழி. தழிஇந்ததழிஇ மென்பத ணீற்றில் 'என' என்னும் இடைச்சொல் எஞ்சினின்றது. நாளை என்றநால் இன்று என்னும் நிகழ்காலம் வருவிக்கப்பட்டது.

Man's days on earth never go beyond the proscribed limit. None is to be found here who has escaped Death's grip and outstayed his time. Hoards of enormous wealth! dispense it. To-morrow the funeral drum will sound. (6)

7. தோற்றுசூன் ஞாயிறு நாழியா வைகலுங்  
கூற்ற மளங்துநுட் நாளுண் னு—மாற்ற  
வறஞ்செய் தருளுடையீ ராகுமின் யாரும்  
பிறந்தும் பிறவாதா ரில். ’

(இ - ள்.) கூற்றம்-யமன், தேற்றம் கால்-தோன்றத வைமைங் துள்ள, ஞாயிறு - சூரியன், நாழி ஆக - அளக்குங் கருவியாக, நும் நாள் - தீம் ஆயுளாகிய தானியத்தை, வைகலும் - நாள்தோறும், அளங்து உண்ணும்-அளவுசெய் துண்ணுங்கான்; (அஃதன் நியும்) யாரும்-எல்லோரும், பிறந்தும் - உலகில் பிறந்தும், (பிறப்பின் பயனுகிய அறத்தை அடையாவிடின்) பிறவாதாரில் - பிறவாதவர்களில் வைத் தெண்ணப்படுவார்கள்; (ஆதலால்) அருளுடையீராகி - அருளுடையீராய், ஆற்ற - மிகுந்தியாக, அறம் செய்ம்மின் - சுதலாகிய அறத்தைச் செய்யுங்கோன்.

(போ - ரோ.) யமன் தோன்றுதலமைங்துள்ள சூரியன் அளக் குங் கருவியாக உம் ஆயுளாகிய தானியத்தை நாள்தோறும் அளவு செய்துண்ணுவான். அஃதன் நியும் எல்லோரும் உலகில் பிறந்தும் பிறப்பின் பயனுகிய அறத்தை அடையாவிடின் பிறவாதவர்களில் வைத் தெண்ணப் படுவார்கள். ஆதலால், அருளுடையீராய் மிகுந்தியாக சுதலாகிய அறத்தைச் செய்யுங்கோன்.

(வி-ஐ.) தங்குரைந்தனவெல்லாம் இகைபெச்சம். ஞாயிற்றை நாழியாக செய்தாற்போல நாளை உருவகஞ் செய்யாமையால் இஃது ஏதேஷவுருவகம். அதிகாரத்தால் அறம் சிறந்த ஈகையின் மேல் நின்றது. வருந்துவார்மேல் யாதொரு தொடர்பும் வேண்டாயலே செல்லும் அருள் காரணமாக அறஞ்செய்த லுளதாவ தாதலால், ‘அறஞ்செய் தருளுடையீ ராகுமின்’ என்பதில் அருளுடையீராகி அறஞ்செய்மின் எனப் பின்முன் னுக நிறுத்தி விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. தீவினை செய்தாரைத் தண்டித்தற்குரியோன் கூற்றுவனுதலால் அறஞ்செய்யா நாளை அவன், ‘உண்ணும்’ என்றார்.

Death metes out your days with the rising Sun as the measure, and devours them. Do, then, deeds of virtue with kindly grace. For, (if such deeds men do not perform) even though born, they are to be reckoned among the unborn. (7)

8. செல்வர்யா மென்றுதாஞ் செல்வழி யெண்ணுத  
புல்லறி வாளர் பெருஞ்செல்வ—மெல்லில்  
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போற் ரேண்றி  
மருங்கறக் கெட்டு விடும்.

(இ - ள்) யாம் செல்வர் என்று - நாம் இதுபொழுது செல்வ முடையோமென்று களித்து, தாம் செல் உழி - தாம் இனிச் செல் ஆம் மறை யுலகத்தை, என்னுடை - நினைத்தலில்லாத, புல் அறி வாளர் - சிற்றநிலினை யானுதலுடையாரது, பெரு செல்வம் - மிக்க செல்வம், எல்லில்-இரவில், கருநாண்மூ-கரியமேகம், வாய்திறந்த-வாய்திறந்தலை ஒண்டாகிய, மின்னுப்போல - மின்னலைப்போல, தோன்றி - சிறிதுகாலங் தோன்றிநின்ற, மறங்கும் அற - இருந்த இடமுக் தோன்றுமல், கெட்டுவிடும் - அழிந்துபோம்.

(போ-ரை.) நாம் இதுபொழுது செல்வமுடையோ மென்று களித்துத் தாம் இனிச் செல்லும் மறைமயுலகத்தை நினைத்தலில் லாத சிற்றறிலினை யானுதலுடையாரது மிக்க செல்வம், இரவில் கரிய மேகம் வாய்திறந்தலை ஒண்டாகிய மின்னலைப்போலச் சிறிதுகாலங் தோன்றிநின்ற இருந்த இடமுக் தோன்றுமல் அழி ந்துபோம்.

(வி-ரை.) நாம் - தனித் தன்மைப்பன்றம். செல்வர் - தன்மை -யில் படர்க்கை வந்த வழுவுமைதி. மறைமய யுலக மென்றது சுவர்க்க ரைங்களை. 'புல்லறிவாளர் பெருஞ்செல்வம்-எல்லில், மின்னுப்போற் றேரேன்றி' என்றமையால், சுதலாலே அறிவுடையோரா வறியப்படுவ தாகிய வீளக்கம் பெருதென்பதாயிற்று. மின் - தொழிலுவமம். மருங்குமென்னும் இழிவுசிறப்பும்மை தொகுச்தலாயிற்று.

The enormous wealth of the men of mean understanding who say, 'We are rich,' but think not of their future existence, appears and vanishes leaving no trace, like the lightning that flashes when the black thunder-cloud opens its mouth in the night. (8)

### 9. உண்ணு நெனிகிறு நேங்கு புகழ்சிசம்யான்

துன்னருங் கேளிர் துயர்களையாக—கொன்னே  
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ  
விழுத்தானென் நெண்ணப் படும்.

(இ-ள்.) உண்ணுண்-(ஒருவன் எஃ-லுண்டிகளை) உண்ணுமலும், ஒளி நிறுண்-மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், ஒங்கு-பெருகுகின்ற, புகழ் - உரையும் பாட்டுமாகிய புகழை, செய்யான் - செய்துகொள் ளாமலும், துன் அரு கேளிர்-பெறுதலரிய உறவினரது, துயர் களையான் - வறுமைத் துன்பத்தை நீக்காமலும், கொன்னே - கைமாறு வேண்டாமலே, வழங்கான் - (இறப்பவர்க்குக்) கொடாமலும், பொருள் காத்திருப்பான் ஏல் - செல்வப்பொருளைக் காத்திருப்பா

னயின், அஆ - சீயோ, இழந்தான் என்று - அவன் அப்பொருளை இழந்தானென்று, எண்ணப்படும் - (அறிவுடையோரால்) மதிக்கப்படுவான்.

(போ-ரை.) ஒருவன் நல்லுண்டுகளை யுண்ணுமலும் மதிப்பை நிலைக்கச் செய்யாமலும் பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புக்கூடுக்கூடு கொள்ளாமலும் பெருதலரிய வறவினாது வறுமைத் துண்பத்தை நீக்காமலும் கைம்மாறு வேண்டாமலே இரப்பவர்க்குக் கொடாமலும் செல்வப்பொருளைக் காத்திருப்பானுயின், சீயோ அப் பொருளை யவன் இழந்தானென்று அறிவுடையோரால் மதிக்கப்படுவான்.

(வி-ரை.) ஒளி - தான் வாழுநாளில் எல்லாராலும் மதிக்கப்படும் மதிப்பு. தான் உள்ளுக்கி ஒளிநிறல் புகழ் செய்தல்களைச் செய்துகொள்ள வேண்டுதலால் உண்ணுவென்று தொடங்கி, கேளிர் துயர் களைத் தால் மற்றவரும் இவனது கேண்மையை விரும்பி மதிக்கப்படுத்த வால் ஒளி நிறலும், கொன்னே வழங்கலால் புகழ் செய்தலும் உண்டாவன ஆதலால் காரியகாரணங்களை முறைறிரனிறையாக வைத், துக்கூறினார். அஆ - அருளின்கட்ட குறிப்பாய்வாந்த இடைச்சொல். கொன் - பயனின்மைப் பொருளதாகிய இடைச்சொல்; அது கைமாறு வேண்டாமைக் காயிற்று. இழந்தான் - துணிவில்லை எதிர்காலம் இறக்காலமாக வந்த காலவழுவுமைதி.

He who eats not, who commands no veneration, who performs no praiseworthy deeds, who relieves not his choice friends and relations from their sufferings, who gives not regardless of return, but only guards his wealth, alas ! will be considered (by wise men) to have lost it all. (9)

**10. உடாஅது முன்னுதுந் தம்முடம்பு செற்றுங்  
கெடாஅது நல்லறமுஞ் செய்யார்—கொடாஅது  
வைத்தீட்டி னீரிமுப்பர் ஓன்றீய் மலைநாட  
உம்தீட்டுந் தேனீக் கரி.**

(இ - ள்.) வான் தோய்-சுவர்க்கத்தைத் தீண்டுகின்ற, மலைகாட்-மலைநாட்டரசனே! உடாதும்-(நல்லாடைகளை) உடுக்காமலும், உண்ணுதும் - (ஜிம்புல நுகர்ச்சிகளை) அதுபவியாமலும், தம் உடம்பு - தம்முடம்பை, செற்றும் - வருத் தியும், கெடாத - தாம் கெடாமைக்குக் காரணமாகிய, நல் அறமும்-துறவறத்தையாயினும், செய்யார்-செய்யாமலும், கொடாது உம்-(வறியவர்க்குக்) கொடாமலும், சட்டி

வைத்தார் - பொருளோத் தேடிவைத்தவர்கள், இழப்பர் - (அதனை) இழக்தவாவர், (அதற்கு) ஈட்டி உய்க்கும்-தேனைத் தேடி (கூட்டில்) சேர்க்கும், தேனீ கரி - தேனீக்கள் சாட்சியாம்.

(பொ-ரை.) சவர்க்கத்தைத் தீண்டுகின்ற மலைகாட்டாசனே! நல்லாண்டகளை யுமிக்காமலும், ஓம்புல் நுக்கசிகளை யதுபவியாமலும், தம்முடம்பை வருத்தியும், தாம் செடாமைக்குக் காரணமாகிய துறவுற்கைதாயினும் செய்யாமலும், வறியபவர்க்குக் கொடாமலும், பொருளோத் தேடிவைத்தவர்கள் அதனை யிழக்தவாவர். அதற்குத் தேனைத் தேடி கூட்டில் சேர்க்கும் தேனீக்கள் சாட்சியாம்.

(வி-ரை.) உடுக்காமலும் உண்ணமலும் தம்முடம்பைச் செறுத்தல் துறக்கோர்க்குரிய செபலாதலால், நல்லறமென்றது துறவுறத்தின்மேல்நின்றது. உடம்பு செறுத்தலாகிய அரியசெயல் தாம் வேண்டாமலே வழமைதலால் செற்றுமென்ற உம்மை உயர்வசிறப்பு. நல்லறமென்ற உப்பை இல்லறுற்கையே அன்றி எனப் பொருள் தாலால் இறங்கது தழீஇப எச்சவும்கை சொடாதுமென்ற இறங்கது தழீஇப எச்சவும்கை தொகுத்தலாயிற்ற. வான்- இடவாகுபேயர்.

Those who stint in clothes and food, and mortify their bodies, yet live not the Higher Life that knows no death, nor give, but only hoard up their wealth, shall forfeit it. Lord of the cloud-kissing hills ! To this the hoarding honey-bee bears testimony. (10)

## Chapter II--The Instability of Youth.

### 2-ஐம் அதிகாரம். இளமைநிலையாமை.

அஃதாவது, இளமையினாது நிலை இல்லாமையை உணர்த்துவது. இளமை : செல்வத்தை அனுபவித்தற்குரிய காலமாதலால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

**11. நரவரு மென்றெண்ணி நல்லறி வாளர்**  
**குழவி யிடத்தேத துறங்தார்—புரதீரா**  
**மன்னு விளமை மகிழ்ந்தாரே கோலுன்றி**  
**பின்னால் கெழுந்திருப் பார்.**

(இ - ள்.) எல் அறிவாளர்-குற்றமற்ற அறிவை யாருதலுடையோர், நரவரும் என்று எண்ணி-மூப்புவருமென்று கருதி, குழவி யிடத்தே - இளமையிலேயே, துறங்தார் - (யானென்னும் அப் பற்றையும் எனதென்னும் புறப்பற்றையும்) விட்டார், புரதீராத

(காம வெகுளி மயக்கமாகிய) குற்றம் நீங்குதலில்லாத, மன்னுத - நிலை பெறுதலில்லாத, இளையை - இளையைப்பருவத்தை, மகிழ்ச்சாரோ - (நன்குமதித்துக்) களித்தவர்களே, கோல் ஊன்றி - (மூப்பில் நடத்தற் காதரவாகக்) கோலை யூன்றி, இன்னுங்கு - துண்பத்தோடு, எழுங்கிருப்பார் - ஏழாநிற்பார்கள்.

(போ-ரை.) குற்றமற்ற அறிவை யாளுத லூட்டயோர் மூப்பு வருமென்று கருதி இளையைலேயே யானென்னும் அகப்பற்றை யும் என்னென்னும் புறப்பற்றையும் விட்டார். காம வெகுளி மயக்க மாகிய குற்றம் நீங்குதலில்லாத நிலைபெறுதலில்லாத இளையைப் பருவத்தை நன்குமதித்துக் களித்தவர்களே மூப்பில் நடத்தற் காதரவாகக் கோலையூன்றித் துண்பத்தோடு ஏழாநிற்பார்கள்.

(வி - ரை.) நரை - மூப்பை யுணர்த்தவங்ததோர் குறிப்புச் சொல். குழவி - இகர சுற்றாகிய பண்புப்பெயர். ஏ இரண்டும் பிரிநிலையாதலால் இளையையில் துறக்கார் மனமொழி மெய்கள் அலைவில்லாமல் நிற்பதினாலும், எல்லாமியிற் செல்லுதலாலும் வரும் இன்பங்களை நெடுங்கள் அதுபவிப்பா ரென்பதும், இளையை மகிழ்ச்சுது துறவாதார் அவ்விளையை காம வெகுளி மயக்கத்தால் விளையுக் குற்றமற்ற அனுபவிப்பா ரென்பதும் கருத்தாகக் கொள்க. புரைதோத, மன்னுத என்னும் பெயரெச்ச மிரண்டடுக்கி இளையையென்னும் வினைமுதலைக் கொண்டன.

Thinking that the hoary age will come, the wise men renounce the world even in tender age; and it is they who rejoice in their youth, never free from defects, unstable, that will ere long painfully rise, leaning on a staff. (11)

## 12. நட்புநா ரற்றன எல்லாரு மஃகினு

ரற்புத் தலையு மஹிழந்தன—வட்கானுப்  
வாழ்தலி னாதிய மென்னுண்டாம் வந்ததே  
யாழ்கலத் தன்ன கலி. \*

(இ - ஸ்.) நட்புநார் - உறவுகளாகிய பாசங்களும், அற்றன - அறுந்தன; கல்லாரும் - (நின்னிடத்து) மிக்க விருப்பமுள்ள மகளிர்களும், அஃகினுர் - விருப்பங் குறைந்தனர்; அண்பு தலையும் - (மலைவி புத்திரர் முதலியோர் வைத்த) அண்புகளாகிய கட்டுகளும். அவிழுந்தன - நெகிழ்ச்சன; உள் கானுய் - (இவற்றை) உனக்குள் ஆராய்; வாழ்தலின் - (இளையையை மகிழ்ச்சுது) வாழ்ந்ததினால், செதியம் - பயன், என் உண்டு - யாதுளதாயிற்று; ஆழ் - (கடலில்) முழுகு

கின்ற, கலத்து அண்ண - மரக்கலத்துள்ள நாய்களுக்கு வந்த துண்பத் தை ஒத்த, கலி ஏ - துண்பமே, வக்து-உள்தாயிற்று.

(போ-ரை) உறவுள்ளாகிய பாசக்களும் அறுங்தன. கிண்ணிடத்து மிக்க விருப்பமுள்ள மகளிர்களும் விருப்பம் குறைந்தனர். மனைவி புத்திரர் முதலியோர், வைத்த அண்புகளாகிய கட்டுகளும் நெகிழித்தன. இவற்றை உனக்குள் ஆராய். இளமையை மகிழ்ந்து வாழ்ந்ததினால் பயன் யாதுள்தாயிற்று? கடவில் முழுகுகின்ற மரக்கலத்துள்ள நாய்களுக்கு வந்த துண்பத்தை யொத்த துண்பிமே உள்தாயிற்று.

(வி-ரை) இளமையில் மகிழ்ச்சீதார்க்குப் பயனெனக் கொண்ட நட்பு புதலியன அற்றுப்போக, இனிச் செய்யத்தக்கதாகிய செயலின் கை உண்டானமையின், இளமையும் மூப்பும் பயன்படாமற் சென்றனவென்று இளமை யுடையானுக்கு இளமை நிலையாமையைக் கூறினாயிற்று. உறவினர் பலராதலால் நட்பும், உன்பு செய்தற்குரி யார் மனைவி புத்திரர் முதலிய பலராதலால் அன்பும் பலவாயின. அற் புத்தளை - பண்புத்தொகையாகவும், மூன்றாம் வேற்றுமைத் தொகையாகவுங் கொள்ளக் கிடந்தது. ஆம் - அங்க. கலம் - உயிரில் பொருளாதலால் துயர்தற்குரிய நாய்கள்மேல் கின்றது.

The ties of friendship are severed, the sweet ones are diminished, and the bonds of love have become loose. Look within! Of what avail has been this life of yours? The misery is at your door similar to that felt by the captain of a sinking ship. (12)

13. சொற்றளர்ந்து கோலுண்றிச் சோர்ந்த நடையினராய் பற்கழுஞ்சு பண்டம் பழிகாறு—மிற்செறிந்து [பகாம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே யேம நெறிபடரு மாறு.

(இ-ள்.) சொல் தளர்ந்து - (பேசும்) சொந்தளின் வலி குறைந்தனராகி, கோல் ஊன்றி - (ஆதரவாகக்) கோலை ஊன்றினராகி, சோர்ந்த - தன்னாடிய, நடையினர் ஆய் - நடையை உடையாக்களாகி, பல் கழன்று - பற்கள் உதிர்ந்தனராகி, பண்டம் - (உடலாகிய) பொருள், பழிகாறும் - (கண்டோரால்) பழிக்கப்படுமளவும், இல் செறி ந்து - இல்லாழ்க்கையில் நீங்காதிருந்து, காமசெறி - காமவழியில், பட்ரும் - செல்லுதற்குரிய, கண்ணினார்க்கு - சிற்றறிவுடையாருக்கு, வமம் - (தம்முயிர்க்குக்) காவலாகிய, செறி - தூறவற வழியில், பட-

ரும் ஆறு - செல்லுதற்குரிய வகை, இல்லையே - உண்டாவதில்தே ஆம்.

(பேர்-ரை.) பேசும் கொற்களின் வலி குறைந்தனராகி, ஆதா வாகக் கோலை யூன்றினராகி, தன்ளாடிய நடையை உடையார்களாகி, பற்கள் உதிர்ந்தனராகி, உடலாகிய பொருள் கண்டோரால் பழிக்கப் படுமளவும் இல்லாழ்க்கையில் நீங்காதிருந்து, காமவழியில் செல்லுதற்குரிய சிற்றறிவுடையாகுக்குத் தம் முயிர்க்குக் காவலாகிய தூற வற வழியில் செல்லுதற்குரிய வகை யுண்டாவதில்தொம்.

(வீ - ரை.) தளர்ந்து, கழுன்று என்னுஞ் சினாவினைகள் முதலின்மேல் சின்றன. ஏ-தேற்றம். இளமை நிலையாகமயாகிய இழுவைப்பற்றி உடலைப் ‘பண்டம்’ எனவும், வினைகளைக் கெடுத்துக் கூற்றத்தினின்று நீக்கி முத்தியை அடைவித்தலால் தூறவு கெறியை ‘மைகெறி’ எனவுங் கூறினர்.

They speak faltering, they lean on a staff, their steps are unsteady, their teeth are out of joint, their body is scorned, yet they would stick to their home and walk in the old path of desire. Such mean minded men, surely, cannot approach the path that saves. (13)

#### 14. தாழாத் தளராத் தலைகடுங்காத் தன்னேன்று

வீழா விறக்கு மிவண்மாட்டுங்—காழிலா  
மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகுஞ் தன்னைக்கொ  
லம்யனைக்கோ லாகிய ஞான்று.

(இ - ள்.) தாழா - கூனலாகி, தளரா - உடல் தளர்ந்து, தலைகடுங்காதலை நடுங்கி, தண்டு ஊன்று - (நடந்தற்காதாவாகத்) தடியை ஊன்றி (நட்து), வீழா - விழுஞ்து, இறக்கும் - (மீளவும்) எழுந்து செல்லும், இவள் மாட்டும் - இத் தன்மையாளிடத்தும், காழ் இல்லாத - முதிர்ந்த அறிவில்லாத, மம்மர்கொள்-காமத்தைக் கொள்ளுகின்ற, மாந்தர்க்கு-மனிதர்களுக்கு, தன் கைக்கோல் - தம்முடைய கையிற்பிடித்த கோல், அம் மனைக்கோல் - அந்த மனைவியினது கைக்கோல், ஆகிய ஞான்று - ஆகிய காலத்தில், அணங்கு ஆகும் - (அம் மயக்கம்) நூன்பாங் தருவதாகும்.

(போ-ரை.) கூனலாகி யுடல் தளர்ந்து தலை நடுங்கி நடத்தற்காதாவாகத் தடியை ஊன்றி நட்து விழுஞ்து மீளவும் எழுந்து செல்லும் இத்தன்மையாளிடத்தும், முதிர்ந்த அறிவில்லாத காமத்

தைக் கொள்ளுகின்ற மனிதர்களுக்குத் தம்முடைய கையிற் பிடித்த கோல் அந்த மனைவியினது கைக்கோல் ஆகிய காலத்தில் அம் மயக் கம் தண்பக் தருவதாகும்.

(வி-ரை.) இல்லாத என்னும் காரணப்பொருட்டாகிய பெயரேச் சக்குறிப்பு மம்மரென்னுங் காரியப்பெயர் கொண்டது; பண்புத் தொகையாகவும் கொள்ளலாம்; காழில்லாமையாகிய மம்மரென வீரி யும். மம்ரார்-பேசைத்தை; இது காரியத்தைக் காரணமாகவும், அண்குகு காரணத்தைக் காரியமாகவுங் கூறிய உபசாரங்களுக்கு. இவண்மாட்டு மென்ற உம்மை இழிவசிறப்பு. இவள்மனை என்பன சாத்தொருமை. தன் - பண்மையினுருமைவந்த வழுவமைதி. மம்மர்தருங் தன்ப மாவது தாம் ஊன்றி நடந்தகோல் தாம் சோந்த நடையுமிலராகிய பின், தம்யின் இளையராகிய மனைவியர்க்குக் கைக்கோலா யமைந்த போது இல்லாத்தகை நடவாமையாலாம் துண்பம். அகரச்சுட்டுக் கட்டழகும், கட்டினமைபு முடையாளனக் கருதிய உயர்வின்கண் வங்கதது. அம்மனை எங்பதை ஒரு சொல்லாகக்கொண்டு தாயென்பாரு மூளர். ‘தலைகிட்கா’ எனப் பாடங் கூறுவாருமூளர். அவர் மூப்பில் தாழ்தல், தளர்தல் இயல்பாதல்போலத் தலை கடுக்கல் இயல்பாமென உணரார்போலும்.

She has become hunch-backed, she has a decrepit frame and a trembling head, she needs a staff to support her, and her walking is by turns falling and rising. Such a one calls forth lust in the man not mentally strong. When the staff he holds becomes hers, that lust will be misery itself. (14)

**15. எனக்குத்தா யாகியா ளன்னையிங் கிட்டுத்  
தனக்குத்தாப் நாடியே சென்று—டனக்குத்தா  
யாகி யவஞு மதுவானுற் றுப்தய்க்கொண்  
டேகு மளித்திவ் வுலகு.**

(இ-ள்.) எனக்குத் தாய் ஆகியாள் - (இம்மையில்) எனக்குத் தாயானவள், என்னை-(அன்புமிக்க) என்னை, ஈங்கு இட்டு - இவ்வுல கத்தில் வலுத்து, தனக்குத் தாய் நாடியே - தனக்குத் தாயைத் தேடியே, சென்றாள் - போயினாள்; தனக்கு - தேடிப்போன தனக்கு, தாய் ஆகியவஞும்-தாயானவஞும், அது ஆனால்-தனக்குத் தாயைத் தேடிச் செல்லுக்காண்டு, தாய் - ஒருதாய், தாய் கொண்டு-தனக்குத் தாயைத் தேடிக்கொண்டு, ஏகும் - போகும், அளித்து-எளிமையையுடையது, இவ்வுலகு-இந்த உலகம்.

(போ - ரூ.) இம்மையில் எனக்குத் தாயானவள் அன்புமிகு என்னை இவ்வுலகத்தில் வைத்துத் தனக்குத் தாயைத் தேடியே போயினான். தேடிப்போன தனக்குத் தாயானவரும் தனக்குத் தாயைத் தேடிச் செல்லுதலானால் வரு தாய் தனக்குத் தாயைத் தேடிக் கொண்டு போகும் எளிமையுடையது இந்த உலகம்.

(வி-ரூ.) ஆதலால், நான் இளமையை மகிழாமல் பிறப்பினுக்கு அஞ்சித் துறவுற்றதையடைவேன் என்பது. இஃது இகையெச்சம். அன்பித் திறக்கவளாதலால் தாயின் மேல் வைத்துக் கூறினார். நாடியே சென்றாளன்பது இலக்கணை. ஏ-பிரினிலை; அது நாடிச் சென்ற ரகசைச் சுட்டியது. ‘ஏகுமளித்திவ்வுலகு’ எனவே ஏகுமளிமையுடைய தன்று அவ்வுலகென்பதாயிற்று, அவ்வுலகென்றது வீட்டுலகத்தை; “அதனிற் போனுமின் மீனப் புவியில்வங் தாரில்லை” என்றார் பிறரும்.

The one that was my mother left me here and went seeking a mother for herself. If the mother to the one that went a seeking had done likewise, this world cannot, indeed, afford us anything higher than mother-quests. (15)

## 16. வெறியயர் வெங்களத்து வேண்மகன் பாணி

முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க  
மறிகுள சூண்டன்ன மன்னு மகிழ்ச்சி  
யறிவுடை யாளர்க ணில்.

(இ-எ்) வெறி அயர்-வெறியாடுதலைச் செய்கின்ற, வெம் களத்து-பலியிடுமிடத்து, வேண்மகன்-வெறியாட்டாளனுடைய, பாணி-கையில், முறி-தளிர்கள், ஆர்-இடையிடையே தங்கிய, நறு கண்ணி-மணமைமந்த மலர்மாலை, முன்னர்-தன்னெதிரில், தயங்க-விளக்காநிற்க, மறி - (அதைக்கண்ட) ஆடு, குளகு - உணவாக, உண்டது அன்ன - (அதை) உண்ட மகிழ்ச்சியை ஒத்த, மன்னுத் - நிலை பெறுதலில்லாத, மகிழ்ச்சி - இளமையால் வரும் மகிழ்ச்சி, அறிவு உடை ஆளர்கண் - கல்லறிவுடைமையை ஆனுதலுடையாரிடத்து, இல் - இல்லை.

(போ - ரூ.) வெறியாடுதலைச் செய்கிற பலியிடுமிடத்து வெறியாட்டாளனுடைய கையில் தளிர்கள் இடையிடையே தங்கிய மணமைமந்த மலர்மாலை தன்னெதிரில் விளங்காநிற்க, அதைக்கண்ட ஆடு உணவாக அதை உண்ட மகிழ்ச்சியை யொத்த நிலை பெறுதலில்லாத இளமையால் வரும் மகிழ்ச்சி கல்லறிவுடைமையை யானுதலுடையாரிடத்து இல்லை.

(வி-ரா.) வெறி - ஆவேங்கொண்டாடுதல். ஆடுமுதலியற் கைக் கொலைசெய்ய மிடமாதலால் பலியிடுமிடத்தை ‘வெங்களம்’ என்றார் குளகு - இலைமேயும் விலக்கி னுணவு; “இலைதுகர் விலங்கு ணேவே குளகென வியம்ப ளாகும்” என்பது நிகண்டி. ஆம் மாலை யைத் தன்னுயிர்க்குக் கேடுதரும் உற்பாதமாகக் குறியாமல் ஆடு அதை யுண்டுகளிப்பதை உவமித்தமையால் மகிழ்ச்சிக் கென்றது இளமை யில் இல்வாழ்க்கையை மகிழு மகிழ்ச்சியை. யானெழுதியது இவ் வெழுத்தாணி என்பதுபோல நின்ற உண்டதென்பது வினாமுதல் வினாயைக் கருவியின்மேலேற்றிக் கூறும் வினாயாலைண்டும் பெயர்; இது ஈறு தொகுக்கலைய் நின்றது.

In the wise man is not found that transient joy which the lamb feels when cropping the tender shoots dangling from the sweet-smelling garland held by the slayer in the awful sacrificial ground where devil-dances are performed. (16)

### 17. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாங்

கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை—நனிபெரிதும்  
வேற்கண்ண ஜென்றிலளை வெஃகன்மின் மற்றிவளுங்  
கோற்கண்ண ளாகுங் குனிந்து.

(இ - ள்.) இளமை - (நீர் மகிழும்) இளமைப்பருவம், பனிபடுகுளிர்ச்சி உண்டாகிய, சோலை - சோலையிலுள்ள, பயன் மரம் எல்லாம் - பயன் தரும் மரங்களெல்லாவற்றினின்றும், கனி உதிர்ந்து வீழ்ந்தால் அற்று - பழங்களுதிர்ந்து வீழ்ந்தாற்போலுங் தன்மையது; இவளும் - (நீரேயன்றி) இக் தன்மையதாகிய இளமையுடையாளும், குனிந்து - கூனலாகி, கோல் கண்ணன் ஆகும் - (வழிதெரிந்து ஈடப்பதற்குக்) கோலாகிய கண்ணுடையாளாவள்; (ஆதலால்) வேல் கண்ணன் என்று - (இதுபோழ்து) வேல்போலுங் கண்ணுடையா ஜென்று, இவளை - இத்தன்மையாளை, நனி பெரிதும் - மிகவும், வெஃகன்மின் - விரும்பாதிருங்கோள்.

(போ - ரா.) நீர் மகிழும் இளமைப்பருவம் குளிர்ச்சி உண்டாகிய சோலையிலுள்ள பயன்தரும் மரங்களெல்லாவற்றினின்றும் பழங்களுதிர்ந்து வீழ்ந்தாற்போலுங் தன்மையது. நீரேயன்றி இத்தன்மையதாகிய இளமையுடையாளும் கூனலாகி வழிதெரிந்து ஈடப்பதற்குக் கோலாகிய கண்ணுடையா ளாவள். ஆதலால், இதுபோழ்து வேல்போலுங் கண்ணுடையா ஜென்று இத்தன்மையாளை மிகவும் விரும்பாதிருக்கோள்.

(வி - ரை.) பயன்மரமெல்லா மென்பதனீற்றில் ஜங்தலுடை  
தொகுத்தல் பெற்றது. கனி தொழிலுவமமாதலால் இளைமை சிறிது  
காலமிருந்து கழியுமென்பது கருத்து. உதிர்த்து வீழ்ச்சாலென்னும்  
ஒருபொருட் பன்மொழி அல்லையையினாது நிலையானமையை இழித்  
தற்கண்ணும், கனிபெரிதும் என்னும் ஒருபொருட் பன்மொழி  
வெஃகவின் முடிவின்மையை ஒன்றத்தற்கண்ணும் வந்தன. சட்  
ஷரண்டில் ஒன்று இளைமையினாது நிலையானமையையும், மற்றுது குனி  
ந்து கோர்கள்ளு ஓருசுகலையுஞ் சட்டி நின்றன. முன்னுள்ள  
உம்மை முற்ற; பின்னுள்ள உம்மை இறங்ததுதழீஇயத்தேஞ்சு உயர்வு  
சிறப்புப்பொருள்து. கனியினாது செழுமைக்குக் காரணமா யிருத்த  
லால் 'பனிபடுசோலைப் பயன்மாம்' என்றும், இளைமை நிலையானமை  
யாவர்க்கும் ஒக்குமாதலால் 'மரமெல்லாம்' என்றுடூநினர்.

Youth is of the nature of the fruits of the fruit-bearing trees in a dewy grove dropping down. Cherish not love for this woman, thinking she has lance-like eyes, for she will ere long, become hunch-backed and need a staff to guide her. (17).

### 18. பருவ பெனைத்துள பல்லின்பா லேஜை

யிருசிகையு முண்ணாரோ வென்று—வரிசையா  
அண்ணூட்டங் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோ  
ளைண் ரைவுடை யார்.

(இ-ஞ்.) பருவம் - வயது, எனைத்து-எவ்வளவினாது, உள-உதிர  
ாமலுள்ள, பல்லின் பால் - பல்லின் பகுப்பு, ஏனைய-எவ்வளவு உள்  
ளன், இருசிகையும் - முற்சிகை பிற்சிகையாகிய பல உணவுகளையும்,  
உண்ணாரோ என்று - (இளைமையில்) உண்ணாரோ என்று, வரிசையால் -  
முறைமையில், உள் காட்டம் - (இளையோர்) தமக்குள் ஈடிக் கேட்டலை,  
கொள்ளப்படுதலால் - அடையப்படுதலால், யாக்கைக்கோள் -  
உடலின் தன்மையாகிய இளைமையீடு, அறிவு உடையார் - நல்லறி  
உடையோர், எண்ணார்-பொருளாக மதியார்.

(போ-ரை.) 'வயது எவ்வளவினாது? உதிராமலுள்ள பல்லின்பகு  
ப்பு எவ்வளவு உள்ளன? முற்சிகை பிற்சிகையாகிய பல உணவுகளை  
யும் இளைமையில் உண்ணார்?' என்று முறைமையில் இளையோர் தமக்குள்  
�டிக்கேட்டலை யடையப்படுதலால், உடலின் தன்மையாகிய  
இளைமையை கல்லறிவுடையோர் பொருளாக மதியார்.

(வி-ரை.) எனைத்து-ஒன்றன்படர்க்கை விகுதிபெற்ற பண்படி யீப் பிறந்த பெயர்; இரண் பகுதி எத்தனை எண்பதன் மருட். வரிசையாவது மூப்புக்குக் காரணம் பருவமுதிர்ச்சியாதலால் முன் ணர்ப் 'பருவமென்த்து' என்றும், உடலை கெடுங்காலங்கொண்டு செலுத்தற்குரிய வலியது மெல்லிய தென்னும் எல்லா வண்வகளிலும் வலியதைத் தின்னுதற்குக் கருவி எல்லாதலால் அதன் பின் 'பல்விள் பாலேனை' என்றும், 'இருசிகையு முண்டோரா' என்றும் வினாவும் மூறை வரிசையால் - உருபுமயக்கம். எனைய எண்பது ஈறதொகுத்த லாயிற்று. உள்ளாட்டமென்னுங் காரணம் வினாவதலாகிய காரியத் தின்மேல் நின்றது. எல்லா வண்வகளாவன:—உண்பன, தின்பன, கீக்குவன, பருகுவன என்பன. தின்பன ஒன்றும் வன்மையுள்ளன.

'How old are you? How many teeth are yet unimpaired? Have you tasted the two courses (of delicious dishes)? Such are the questions that naturally arise in the minds (of the young when they meet old people.) The wise never feel as though such body were something.' (18)

### 19. மற்றறிவா கல்வினையாமினைய பென்னது

கைத்துண்டாம் போழ்தீ கரவா தறஞ்செய்ய்மின்  
முற்றி பிருந்த கனியொழியத் தீவளியா  
நற்கா யுதிர்தலு முண்டு.

(இ-ன்.) தீவளியால்-கோடைக்காற்றால், முற்றியிருந்தங்கு பழுத்த, கனி ஒழிய-மரங்களில்) பழங்கள் உதிராதிருக்க, நல் காய்-வன்மையாகிய காய்கள், உதிர்தலும் உண்டு-உதிர்தலுமுளது; (ஆதலால்) யாம்-நாம், இலோயம் - (இதுபோழ்து) இளமைப் பருவத்தை யுடையோம், நல்வினை - அறவினையைப் பின், மற்று அறிவாம் - விசரயரமல் ஆராய்க்கு செய்வோம், என்னது-என்று நினையாமல், கைத்து உண்டு ஆம் போழ்தே - பொருள் உண்டாகுங் காலத்தில் தானே, கரவாது - இல்லையென மறுக்காமல், அறம் செய்ம்யின் - ஈதலாகிய அறத்தைச் செய்யுங்கோள்.

(போ-ரை.) கோடைக்காற்றால் நன்கு பழுத்த மரங்களில் பழங்கள் உதிராதிருக்க வன்மையாகிய காய்கள் உதிர்தலுமுளது. ஆதலால், 'நாம் இதுபோழ்து இளமைப் பருவத்தை யுடையோம், அறவினையைப் பின் விசரயாமல் ஆராய்க்கு செய்வோம்' என்று நினையாமல் பொருள் உண்டாகுங் காலத்தில்தானே இல்லையென மறுக்காமல் ஈதலாகிய அறத்தைச் செய்யுங்கோள்.

(வி-ரா.) விசையாமல் அறிவாமென்றது மூப்பின்காலத்தில் அறிவா மென்பதை. மற்ற - வினைமாற்றுப்பொருள்து. உதிர்தல் சிறபான்மையாதலால் உம்மை இழிவசிறப்பு. கைத்து-இடமதியாகப் பிந்த பெயர்; கைபகுதி, த-சங்கி, து - ஒன்றன்படர்க்கை விகுதி. ஏ - தேற்றம். ‘கைத்துண்டாம்போர்ப்பே’ என்றது இளையரோலச் செல்வரும் நிலையா தென்பகை வற்புறுத்தற்கென்க. கல்ல காற்றுத் தமையால் மரம் சாய்த்து என்பதிற்போல கண்ணமய்ப்பண்பு வண்ணமக் காயிற்று.

Say not, 'We will consider about doing good deeds sometime hence, we are young,' but do the good deeds while there is wealth, without concealing it. When violent winds blow, not only fully ripe fruits, unripe fruits also that stick fast to the trees drop off. (19)

**20.** ஆட்பார்த்துமலு மருளில்கூற் றுண்மையாற் [கிப் ரேட்கோப்புக் காலத்தாற் கொண்டுப்பும்மின்-பிட்டிதுக், பிள்ளையத் தாயலறக் கோடலான் மற்றதன் கள்ளங் கண்டப்பிடிட்டு ஓரால்ரு.

(இ-எ்.) ஆள்-தான் கெ (போகும்) ஆளோ, பார்த்து-ஆரா யாசின்று, உழலும் - திரியாநின்ஸ்டிசுருள் இல் கூற்று - கருணையின்மையாகிய யமன், உண்மையில் - உள்ளுயிருத்தலால், தோட்டுகோப்பு - (நீர் இனிச் செல்லும் வழிக்கு) ஆற்றுவாகிய தருமத்தை, காலத்தால் - இளையவில்தானே, கொண்டு-செய்துகொண்டு, உய்ம்மின்-பிழையுக்கோள்; பீள் - இளங்கருவிலினின்றும், பிதுக்கி - வெளிப்படுத்தி, பிள்ளைய - பிள்ளையினுயிரை, சாய் அலற-பெற்ற வள் அலறியழுப்படி, கோடலால் - கொண்டுபோதலால், அதன் - அவ்வியமனது, மற்றுக் கள்ளம்-வஞ்சத்தொழிலை, கண்டப்பிடித்தல்- மறவாதிருத்தல், நன்று - கண்மையைத் தருவதாகும்.

(போ - ரா) தான் கொண்டபோகும் ஆளோ யாராயாநின்று திரியாநின்ற கருணையின்மையாகிய யமன் உள்ளுயிருத்தலால், நீர் இனிச் செல்லும் வழிக்கு ஆற்றுவாகிய தருமத்தை இளையவில் தானே செய்துகொண்டு பிழையுக்கோள்; இளங்கருவிலினின்றும் வெளிப்படுத்திப் பிள்ளையினுயிரைப் பெற்றவள் அலறியழும்படி கொண்டுபோதலால், அவ்வியமனது வஞ்சத்தொழிலை மறவாதிருத்தல் கண்மையைத் தருவதாகும்.

(வி-ஐ) தோட்கோப்பு-ஏழாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறக் குண்மொழித் தொகைப்பெயர்; விரிந்தால் தோளில் கோக்கப் படும் உணவின்கட்டு என விரியும்; இது மறுமைவழிக்கு உணவு போல்வதாகிய அறத்தின்மேலது. காலத்தால் - வேற்றுமையக்கம். பின்னை இடவாகுபெயராய் உயிரின்மேல் நின்றது. அருளென்றது அது காரணமாக வரும் கண்ணேணுட்டத்தை. உடையானும் அறியா வகை பிடிப்பிதுகிப் பின்னையைக் கோடலால் அச் செயலைக் 'கள்ளம்' என்றார். பிறர் செய்யும் வஞ்சம்போலாகாமையால் அக்கள்ளம் மற்றுக் கள்ளமெனப்பட்டது; இவ்விடைச்சொல் பிறிதென்னும் பொருளாது.

As the relentless Death is, that roams about in search of victims, take up your wallet betimes, and be saved. As he snatches away the baby from the womb, while the mother bitterly laments, it is good to keep in mind his guile. (20)

### Chapter III--The Instability of the Body.

#### 3-ஆம் அதிகாரம்: யாக்கை நிலையாமை.

அஃதாவது உடலினது நிலையாமையை உணர்த்துவது. புறத்தாகிய செல்வ நிலையாமை<sup>ஒ</sup> மியத் 'தந்தாகிய' இளமை நிலையாமையையும், முறையே யுஷ்மியத் தூரதலால் அவ்விரண்டையும் அடைந்து அதுபவித்தற்குரிய<sup>ஒ</sup>. கயினது நிலையாமையை உணர்த்துகின்றமையின் இஃது அவ்ட எமை நிலையாமையின் பின்னைக் கப்பட்டது. யாக்கை: கை விழுதியெனக் கொண்டால் தொழிலாகுபெயரெனவும், யா-பகுதி, க-சங்கி, கு-சாரியை, ஜி-செயப்படுபொருள்கை விகுதியதெனக் கொள்ளின் தொழிலடியாகப் பிறக் கொண்டுவருமாம்.

**21.** மலையிசைத் தோன்று மதியம்போல் யானைத் தலையிசைக் கொண்ட குடையர்—நிலையிசைத் துஞ்சினு ரென்றெடுத்துத் தூற்றப்பட்டார்ஸ்லா ஸெஞ்சினு ரிவ்வுலகத் தில்.

(இ-எ.) மலையிசை - மலையின்மேல், தோன்றும் - காணப்படுகின்ற, மதியம்போல் - பூர்ண சங்கிரண்போல, யானை - யானையின் மேல், தலையிசை கொண்ட - (தமது) தலையின்மேல் 'கவியப்பெற்ற, குடையர் - வெண்டொற்றக் குடையாராகச் சென்றவர்களும், துஞ்சினார் என்று - இராத்தார்களென்று, நிலையை - பூமியில், 'எடுத்து - குறிக்கப்பட்டு, தூற்றப்பட்டார் அல்லால்-பலசறியச் சொல்லப்பட்டா

ரல்லாமல், எஞ்சினூர்-ஆச்சாவினின்றும் தப்பினவர், இவ்வுலகத்து-இந்த உலகத்தில், இஸ் - இலர்.

(போ - ரை.) மலையின்மேல் காணப்படுகின்ற பூர்ணசக்திரன் போல் யானையின்மேல் தமது தலையின்மேல் கவியப்பெற்ற வெள்ள கொற்றக் குடையாராகச் சென்றவூர்களும் இறங்கனர்களென்று பூமியில் குறிக்கப்பட்டு பலரறியச் சொல்லப்பட்டாரல்லாமல் அச்சாவினின்றும் தப்பினவர் இந்த உலகத்தில் இலர்.

‘(வி-ரை.) செல்வமிகுதியை உணர்த்தற்கு ‘மலைமிகைத் தோன் ரும் மதியம்போல்’ என உவமை கூறினர். குடையரும் என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. குடையரும் துஞ்சினாரென் ரெடுத்துத் தூற்றப்பட்டாரென்று கூறவே மற்றவர் துஞ்சதலைக் கூறவேண்டாதாயிற்று. நிலமிகை என வேண்டாது கூறினார், நிலையாமையை யுடையதென்னும் இழிவுபற்றி. இவ்வுலகென்பதற்கு இளமை நிலையாமையில் இம் பாட்டில் இவ்வுலகென்பதற் குறரத் தாங்குறைக்க.

Even kings who rode on elephants beneath the statue umbrella's shade, resembling the full moon shining over a hill, have been proclaimed on ~~தீர்த்தியு~~ as dead. None in this world have escaped that lot. | 21

22. வாழ்நாட் கலகாய் வயங்கெயிர் மண்டிலம்  
வீழ்நாள் படாஅ தெழுதலாவு-வாழ்நா  
ஞவாரு ஜெப்புர வாற்றமின் யாரு  
நிலவார் நிலமிகை மேல்.

(இ - ஸ்.) வாழ்நாட்கு - (சீர் தேகத்தோடு கூடி) வாழ நியமித்த நாள்களுக்கு, அலகு ஆய் - அளவாக, வயங்கு - விளங்குகின்ற, ஒளி மண்டிலம் - சூரியன், வீழ்நாள் - உதியாத நாள், படாது-உண்டாகா மல், எழுதலால் - உதித்தலால், யாரும் - எத்தன்மையாரும், நில மிகைமேல் - பூமியில், நிலவார் கு நிலைத்தலிலர்; (ஆகலால்) வாழ்நாள் - வாழ்நாள்கள், உவவாத முன் - (அறங்கெய்யப் பெருமல்) கெடாத முன்னே, ஒப்புரவு - அறத்தை, ஆற்றமின்-செய்யுங்கோள்.

(போ-ரை.) சீர் தேகத்தோடு கூடி வாழ நியமித்த நாள்களுக்கு அளவாக விளங்குகின்ற சூரியன் உதியாத நாள் உண்டாகாமல் உதித்தலால் எத் தன்மையாரும் பூமியில் நிலைத்தலிலர். ஆகலால், வாழ்நாள்கள் அறங்கெய்யப் பெருமல் கெடாதமுன்னே அறத்தைச் சூங்குவதோன்.

(வி - ரை.) காலமாகிய அருவப்பொருள் சூரியனுகிய அளவையால் அளக்கப்படுதலால் வயங்களிமண்டில மெழுதலை ‘அலகு’ என்றார். ஆக என்பது ஆயெனத் தினிந்து விண்றது; இஃது எழுதலா வென்பதனேடு முடிந்தது. ஒளி மண்டிலம் - பண்புத்தொகைப்புறத் துப்பிறங்க அன்மொழித்தொகை<sup>25</sup> காரணப்பெயர். யாவருக்கும் ஒச்ச ஒழுக்கமாதலால் ஈகையை ‘ஒப்புரவு’ என்றார். மிகைமேல் - ஒரு பொருப்பன்மொழி; இங்கொம் கொள்ளாமல், மேல் என்பதற்கு வாழ்நாள் முடிந்தபின் என உரைத்தலுமாம். ஒப்புரவைத் தூரவறத் தின்மேலேற்றி, நிலமிழகமேல் - எல்லா விவகங்களுக்கும் மேலாகிய முத்தியுலகத்தில், யாரும் - தூரவறஞ் செய்யாத எல்லாரும், நிலவாரவினங்குதலிலர் என உரைத்தலுமாம். யாரு மென்பதில் யா வினு எஞ்சாகைப் பொருள்து.

As the shining orb, the measure of your days, unfailingly rises every day, perform deeds of virtue before your happy days are gone. None abide on earth. “ (22)

### 21. மன்றக் கறங்க மணப்பறை யாயின

வன்றவர்க் காங்கீக பின்பறையாய்ப்—பின்றை  
யொலித்தறு முண்டாமென் றும்க்குபோ மாறே  
வலிக்குபா மாண்டார் மனம்.

(இ-எ.) மன்றம் - உறவினர் முதலீய பலர் கூடிய இடத்தில், கறங்க - ஒலியுண்டாம்படி, மணப்பறை ஆயின - மணத்திற் கொட்டும் பறையா யமைக்கலவ, அன்ற - அத்தினத்தில், ஆங்கே - அம் மணப்பக்கலிலே, அவர்க்கு - மணக்கோலக் கொண்டவர்க்கு, பின்றை - பிற்பொழுதில், பின்பறை ஆய் - பின்தத்திற்குக் கொட்டும் பறைகளாகி, ஒலிக்கதலும் - ஒலிக்குதலும், உண்டு ஆம் என்று - உள்தாகுமென்று, உய்து போம் ஸ்தீத- (இல்லாழ்க்கையினின்றும்) தப்பிப்போகும் தூரவற செறிகைபே, மாண்டார் மனம் - மாட்சியைப் பட்ட அறிவுடையாரது மனம், அலிக்கும் - துணியும்.

(போ-ரை) உறவினர் முதலீய பலர்கூடிய இடத்தில் ஒலியுண்டாம்படி மணத்திற் கொட்டும் பறையா யமைக்கலவ அத்தினத்தில் அம் மணப்பக்கலிலே மணக்கோலம் கொண்டவர்க்குப் பிற்பொழுதில் பின்தத்திற்குக் கொட்டும் பறைகளாகி ஒலிக்குதலும் உள்தாகுமென்று இல்லாழ்க்கையினின்றுங் தப்பிப்போகும் தூரவற செறியையே மாட்சியைப்பட்ட அறிவுடையாரது மனம் துணியும்.

. (வி-ரை) முன்னே மணப்பறையாயின என்றமையால், ஆண்பாலரும் பெண்பாலரும் அடங்க ‘அவர்க்கு’ எனச் சூட்டினார். ஆங்

சென்பதும் அது. ஏ-பிரினிலை.அன்றென்றதனால் பின்றையிற்பொழுதுக்காயிற்று. ஒவித்தலுமென்ற உம்மை இதிவசிறபு. ஆறே என்னும் ஏ பிரினிலையாதலால், பிறப்பிற்குக் காரணமாயுள்ள அவர் சீங்காத இல்லாழ்க்கை உம்குத்தோரமா நன்றென்பதாயிற்று.

The drums that filled the festive hall with their sound (in the morning) as marriage drums, sometime, serve, in the evening, as funeral drums to the same parties. This knowing, the minds of great men ever draw towards the path that leads to salvation. (23)

## 24. சென்றே யெறிப வோருகால் சிறுவரை

நின்றே யெறிப பறையினை—நன்றேகான்  
முக்காலைக் கொட்டி. னுண் முடித்தீக் கொண்டெடுவர்  
செத்தானைச் சாவார் சுமந்து.

(இ-எ்.) சென்று - (கொட்டுவோர் ஒரிடக்குச்) சென்று, ஒரு கால் - ஒருமுறை, பறையினை - பறையை, எறிப - கொட்டுவோர்; சிறுவரை நின்று-சிறிதுபொழுது சும்மா இருந்து, எறிப - கொட்டுவர்; முக்காலை - மூன்றாமுறை, கொட்டின் - கொட்டினால், செத்தானை - செத்தவரை, உள் - வீட்டினால், முடி - (கோடியால்) முடி, தீக்கொண்டி - தீயைத் தாங்கி, சாவார் - இனிச் சாக இருப்பார், சுமந்து - சுமவாநின்று, எழுவர் - (புறத்தே) செல்வர்; எங்கே - (இத் தன்மையான வாழ்க்கை) இன்பமுடையதோ, கான் - நீ ஆராய்.

(போ - ரை.) கொட்டுவோர் ஒரிடத்திற் சென்று ஒருமுறை பறைக்கையக் கொட்டுவோர்; சிறிதுபொழுது சும்மா இருந்து கொட்டுவர்; மூன்றாமுறை கொட்டினால் செத்தவரை வீட்டினால் கொடியால் முடித் தீயைத் தாங்கி இனிச் சாக இருப்போர் சுமவாநின்று புறத்தே செல்வர். இத்தன்மையான வாழ்க்கை இன்பமுடையதோ நீ ஆராய்.

(வி - ரை.) நின்றென்பதில் நிற்றல் கொட்டுத வின்மைக்காயிற்று. சிறுவரை - பண்புத்தொகைப் புறத்துப்பிறங்க அன்மோழித் தொகைக் காரணப்பெயர். சிறுவரை நில்லாமல் கொட்டாராசலால் நின்றே என்னும் ஏ தேற்றம், நன்றே என்னும் ஏ எதிர்மறை. சுமந்து சுமவாநின்றென்னும் நிகழ்கால வினையெச்சங் திரிந்துளின்றது. செத்தார் - சாதிப்பன்மை.

They march and beat the drum once. They pause for a while and beat it a second time. When, for the third time, the drum is beaten, they enshroud it, and with the fire proceed, the dying bearing the dead. This is very fine, indeed! (24)

**25.** கணக்கொண்டு சுற்றுந்தார் கல்லென் றலதப் [ண்டெண் பினங்கொண்டு காட்டுப்பொருக் கண்டும்—மணங்கொடுண்டுண்டுண் டென்னு முனைவினுற் சாற்றுமே தொண்டொண்டொடை டென்னும் பறை.

(இ - என்.) சுந்றத்தார் - உறவினர், கணக்கொண்டு - கூடி நின்ற, கல் என்று அலற - கல்லென்று அலறி அழும்படி, பினம் கொண்டு - பினத்தைச் சுமானின்ற, காடு உய்ப்பார் - மயானத் தில் செலுத்துவோரை, கண்டும் - கண்டிருந்தும், மணம் கொண்டு-மணத்தை விரும்பி, ஈண்டு - இவ்வுலகத்தில், உண்டு உண்டு உண்டு என்னும் - இன்பம் உண்டென்றே கருதுகின்ற, உணர்வினுன் - அறிவில்லானுக்கு, தொண் தொண் தொடென்னும் பறை - தொண் தொண் தொடு என்று ஒலிக்கும் பறையொலி, சாற்றும் - (அவ் ஹாசையை விடி விடு விடு என்று) சொல்லுவது போலும்.

(போ-ரை.) உறவினர் கூடிநின்ற கல்லென்று அலறி அழும் படி பினத்தைச் சுமானின்று மயானத்தில் செலுத்துவோரைக் கண்டிருந்தும், மணத்தை விரும்பி இவ்வுலகத்தில் இன்பம் உண் டென்றே கருதுகின்ற அறிவில்லானுக்குத் தொண் தொண் தொடு என்று ஒலிக்கும் பறையொலி அவ்வாசையை விடி விடு விடு என்று சொல்லுவதுபோலும்.

(வி-ரை.) கணக்கொண்டு ஒரு சொல்லின் தன்மையது. கண்டும் உண்டுண் உண்டென்னுமென்ற குறிப்பினால் உணர்வினுனென் பது உணர்விலானுக் காயிற்று. உம்மை உயர்வுசிறப்பு. தந்துரைத்தன எல்லாம் இசைபெச்சம். அடிக்குத் துணிவுப்பொருளது. தொண் டொண்டொடு என்பது கொட்டுயோர் பறையைக் கொட்டி நிறுத் துங்காலத்தில் மூன்றுமுறை தட்டி நிறுத்தும் ஒலியை உணர்த்துங் குறிப்-; அது சாற்றும் என்று தற்குறிப்பேற்றவணி. பறை-கருவியாகுபெயர்.

He sees how they remove the corpse while the kinsfolk gather round and rend the air with their cries, and carry it away to the crematory. Yet he marries and fondly imagines there is happiness in this world. To him the drum says in accents clear, 'Renounce, renounce.' (25)

**26.** நார்த்தொடுத் தீர்க்கிலே னன்றூய்ச் தடக்கிலென்  
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்  
ஞேற்பையு ணின்று தொழிலறச் செய்துட்டுக்  
கூத்தன் புறப்பட்டக் கால்.

(இ - ள்.) தோற்பையுள் னின்று - உடலாகிய சோற்பையில்  
தங்கி, தொழில் - (முன் செய்த) இருவினைகளும், அற - முற்றுப்  
பெற, செய்து - (அவற்றின் பயனைச்) செய்து, ஊட்டும்-(உடலோடு  
கூடிய தனக்கு) உண்பிக்கின்ற, கூத்தன் - உயிராகிய கூத்தன்,  
புறப்பட்டக்கால் - உடலினின்றும்) புறப்பட்டபின், நார்த்தொடு  
த்து - (அவ்வடலை) நாரினால் கட்டி, ஈர்க்கில் என் - இழுத்தால்  
என்ன பயன்; என்று ஆய்த்து - (அது செய்யாமல்) மிகுதியாக  
(ஆடை அணி முதலியவற்றை) ஆய்க்கெட்டுத்தனிக்கு, அடக்கில்  
என் - அடக்கஞ் செய்தால் என்றா பயன்; பார்த்த உழி-(அது செய்  
யாமல்) கண்டவிடத்தில், மே மஞ்சு என் - எறிந்தால் என்ன பயன்;  
பல்லோர் - (பார்த்தவிடத் திட்டாக்கண்ட) பலரும், பழிக்கில் என் -  
பழித்தால் என்ன பயன், (ஒரு பயனுமில்லை).

(போ - ரை.) உடலாகிய சோற்பையில் தங்கி முன் செய்த  
இருவினைகளும் முற்றுப்பெற அவற்றின் பயனைச் செய்து உட  
லோடு கூடிய தனக்கு உண்பிக்கின்ற உயிராகிய கூத்தன் உடலி  
னின்றும் புறப்பட்டபின் அவ்வடலை நாரினால் கட்டி இழுத்தால்  
என்ன பயன்; அது செய்யாமல் மிகுதியாக ஆடை அணி முதலிய  
வற்றை ஆய்க்கெட்டுத்தனிக்கு அடக்கஞ் செய்தால் என்ன பயன்;  
அது செய்யாமல் கண்டவிடத்தில் எறிந்தால் என்ன பயன்; பார்  
த்தவிடத்திருக்கக் கண்ட பலரும் பழித்தால் என்ன பயன்; ஒரு  
பயனுமில்லை.

(வி-ரை.) பார்த்த என்னும் பெயரெச்சத்திறு தொகுக்கப்பட்ட  
து. பார்த்த இடமென்றது அடக்கஞ் செய்தற்கெனக் குறிக்கப்  
படாத இடம். ஏன்று - குரிப்பு விஜையெச்சம். இருவினைகளுக்குத்  
தக்க பலவருக்களை மாறிமாறிக் கொள்ளலால் உயிரைக் கூத்தனைன்  
ரூர் நார்த்தொடுத்து ஈர்த்தலை முன் னேக்ரியது உடலினிழிவுபற்றி.

When the dancer within the skin-clad frame that makes  
the body reap the fruits of all the deeds, gets out of it, what  
matters it if the corpse be dragged on being tied to a rope,  
or interred with great care, or dropped into a pit at hand,  
or despised by all. (26)

**27.** படுமழும மொக்குளிற் பல்காலுங் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் ரெண்ணித்—தடுமாற்றங் தீர்ப்பெம்யா மென்றுணருங் தின்னைறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

(இ-எ.) ஓர் யாக்கை இழிதன்மையாகிய உடல், மழும - மழுயில், படு - தோன்றி மறைகின்ற, மொக்குளின் - குமிழியைப் போல, பல்காலும் - பலமுறையும், தோன்றி - காணப்பட்டு, கெடும் - அழியும், இது என்று - இத்தன்மையைதென்று, ஏன்னி - (அவ்வடிலை) அவமதித்து, தடுமாற்றம் - பிறவித்தடுமாற்றத்தை, யாம் தீர்ப்பெம் என்று - நாம் ஒழிப்போமென்று, உணரும் - (தீர்க்கும் வழியை) ஆராய்கின்ற, தின் அறிவாளரை - கலங்காத அறிவை ஆளுதலுடையாரை, நீள் நிலத்தின்மேல் - பெரிய பூமியில், ஓர்ப்பார் யாவர் - ஒப்பார் யாவர், (ஒருவருமிலர்).

(போ-ரை.) இழிதன்கூட... உடல் மழுயில் தோன்றி மறைகின்ற குமிழியைப்பேசுத் தான் கருமூறையும் காணப்பட்டு அழியும் இத்தன்மையைதென்று பயிற்சி அவமதித்துப் பிறவித் தடுமாற்றத்தை நாம் ஒழிப்போமேன்று; தீர்க்கும் வழியை ஆராய்கின்ற கலங்காத அறிவை ஆளுதலுடையாரைப் பெரிய பூமியில் ஒப்பார் யாவர்; ஒருவருமிலர்.

(வி-ரை.) அருவமாயும் நித்தியமாயுமுள்ள உயிர்க்குத் தோன்ற இல் கெடுதலு மில்லாமையால், அத் தோன்றலையும் கெடுதலையும் உருவமாயும் அநித்தமாயுமுள்ள உடலின்மேலேற்றித் 'தோன்றிக் கெடும்' என்றும், கெடாது நிற்பதாகிய ஒருடலின்மையாலும் உயிர்தான் செய்த வினைப்பயனை உடலோடு கூடின்றே அநுபவித்தல் வேண்டுமாதலானும் 'பல்காலும்' என்றுங் கூறினர். ஒன்றென்னும் வரையறைப் பண்பு இழிவை யுணர்த்தியது. இது என்னுங் குறிப்பு வினைமுற்றின் பகுதியாகிய இகாச்சட்டு தோற்றக் கேடுகளைச் சுட்டி நின்றது.

Despising the body as it is of the nature of a bubble in rain that appears several times and disappears, they say: 'We will end this strife' and in wisdom established, meditate on the Path. Who, on this wide earth, could equal such? (27)

**28.** யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையா ளாய பயன்கொள்க—யாக்கை மலையாடு மஞ்சுபோற் ரேஞ்சிமற் றுங்கே சிலையாது நீத்து விடும்.

(இ-ள்.) யாக்ஷக - உடம்பு, மலை-மலையின்மேல், ஆடும்-உலவு கிண்ற, மஞ்சபோல் - மேகம்போல், தோன்றி - (பூமியில்) காணப்பட்டு, ஆக்கே - அத் தோன்றிய நிலையில்தானே, நிலையாது - நிலைத் திராமல், மற்று நீத்துவிடும்-(பூமியை) நீக்கிவிடும்; (ஆதலால்) யாக்ஷகையை - உடம்பை, யாப்பு உடைத்து ஆக - உறுதியுடையதாக, பெற்றவர் - (முன்செய்த எல்லினையால்) பெற்றவர்கள், தாம் பெற்றதாம் பெற்றுள்ள, யாக்ஷகையால் - அவ்வுடம்பினால், ஆப பயன்-தக்க அறப்பயனை, கொள்க - கொள்ளக்கடவர்.

(போ - ரோ.) உடம்பு, மலையின்மேல் உலவுகிண்ற மேகம்போ வப் பூமியில் காணப்பட்டு அத் தோன்றிய நிலையில்தானே நிலைத் திராமல் பூமியை நீக்கிவிடும். ஆகலால் உடம்பை உறுதியுடையதாக முன்செய்த எல்லினையால் பெற்றவர்கள் தாம் பெற்றுள்ள அவ்வுடம்பினால் தக்க அறப்பயனைக் கொள்ளக்கடவர்.

(வி-ரோ.) மலையாடு மஞ்சச டடலுக்கு உவமித்தமையால் உடல் தோன்றுதற்குரிய இடமாகிய பூமி வருவிக்கப்பட்டது. யாது - யாக்ஷகையை அடைதல் ஒருபேறன்பார் 'பெற்றவர்' என்றும், அதனை வற்புறுத்தற்குத் தாம் பெற்ற 'யாக்ஷக' என்றும், பிறப்பின் பயன் அறனே ஆதலால் அதனைப் 'பயன்' என்றுங் கூறினர். யாக்ஷகையா வென்னும் மூன்றாணுரூபு கொள்க என்னும் வியங்கோள்கொண்டது. மற்று வினைமாற்றில் வந்தது.

Those who are endowed with a strong physique should obtain the good that the body can yield, for the body appears on earth like a cloud that is seen over the hills, and almost immediately disappears, leaving no trace. (28)

29. புன்னுணி தீமே னீர்போ னிலையாமை யென்றெண்ணி யின்னினியே செய்க வறவினை—யின்னினியே நின்று னிருந்தான் கிடந்தான்றன் கேளவறச் சென்று னெண்ப்படுத் தலால்.

(இ - ள்) இன்னினியே - இப்போதே, நின்றன் - நின்றனன், இருந்தான் - உட்கார்த்தான், கிடந்தான்-படித்தான், தன் கேள்-தன் சற்றத்தார், அலற - அலறியழும்படி, சென்றுன் என்னப்படுதலால்-இறந்தானென்ற சொல்லப்படுதலால், புல் நுளிமேல் - புல்வினாது நுளியிலுள்ள, நீர்போல் - நீரைப்போல, நிலையாமை என்று-(உ-ல்) நிலையில்லாமையைப்படையதென்று கருதி, இன்னினியே-உடலோடு

கூம மிருக்கின்றபொழுதே, அறவினை - அறத்தொழிலை, செய்க - செய்துகொள்க.

(போ-ரை.) இப்போதே நின்றனன், உட்கார்ந்தான், படுத்தான், தன் சுற்றத்தார் அலற்றியழும்படி இந்தாணைன்று சொல்லப்படுத்த ஸால் புல்லினானு துணியிலூஸ்ள ஸீரைப்போல உடல் நிலையில்லாமை வையுடைய தெள்ள கருதி உடலோடுகூடி இருக்கின்றபெழுதே அறத்தொழிலைச் செய்துகொள்க.

(வி-ரை.) ஒரு காலத்திற்குரைனே நிற்றலும், இருத்தலும், கிடத்தலும், செல்லுதலுமாகிய பலவொழிலும் நடத்தல் கூடாதால்லால் ஒருவனிறுக்கு நிலையைக் கண்டோர் கூறுக்குற்றுக் ‘நின்றன், இருந்தான், கிடந்தான், சென்றான்’ எனக்கூறினர். இன்னினியே என்பதைனே இருந்தான் முதலியவற்றேலும் கூட்டுக் கூடுதல். இன்னே என்பது போல இன்னினி நிகழ்காலம் உணர்க்கும் இடைச்சொல் ஏ இரண்டும் பிரிநிலை. நிலையாமை என்னுங் குணத்தின் பெயர் குணியின் மேல் நின்றது ஓர் மரபுறழுவமதி அதிகாரத்தால் வந்தியைவதினால் யாக்கை என மிகைப்படக் கூறுதொழிக்காரர்.

Knowing that the body is unstable as the dewdrop on a blade of grass, do deeds of virtue forthwith. For it is said, even now he stood, he sat, he lay, and he passed away while his kinsfolk raised a wail of woe. (29)

**30. கேளாதே வந்து கிளைகளா யிற்கீருன்றி  
வாளாதே போவரான் மாந்தர்கள்—வாளாதே  
சேக்கை மரனெழியச் சேவீங்கு புட்போல  
யாக்கை தமர்க்கொழிய நீத்து.**

(இ-ள்.) இல் - ஓர் குடும்பத்தில், கேளாதே-உணராதவகையே, வந்து - (கருவில்) சேர்க்கு, கிளைகள் ஆய்த்தோன்றி - முறையுடையார்களாய்ப் பிறந்து, மரன் - மரத்தில், சேக்கை - தன்கூடு, ஒழியத்தன்னி னீங்கும்படி, சேண் - நெடுங்குராவிடத்தில், வாளாதே நீங்கு சொல்லாமலே நீங்கிச் செல்லுகிற, புன் போல - பறவையைப்போல, யாக்கை - தம்முடல், தமர்க்கு - உறவினரிடத்து, ஒழிய-தம்மி னீங்கும்படி, நீத்து-நீக்கிவிட்டு, வாளாதே - உணராதவகையே, போவர்-செல்வார், மாந்தர்கள்-மனிதர்கள்.

(போ-ரை.) ஓர் குடும்பத்தில் உணராதவகையே கருவில் சேர்க்கு முறையுடையார்களாய்ப் பிறந்து, மரத்தில் தன்கூடு தன்னி னீங்கும்

படி சென்தாரவிடத்தில் சொல்லாமலே நீங்கீச் செல்லுகிற பறக்கையைப்போல, தம்முடல் உறவினரிடத்து தம்மி ணீங்கும்படி நீங்கீவிட்டு உணராதவகையே செல்லார் மனிதர்கள்.

(வி-ரை.) கேளாது, வாளாது என்பன மெளனம், அவை தாழும் பிறகும் உணராவகையின்மேல் நிஞ்சறண; இது இலக்கணை; து-பகு திப்பொருள் விருதி. தாங்கெனச் சுதங்கிரயின்றி இருவினையைப் பட்டு வந்து தோன்றலும், போதலும் ஆதலால் ‘கேளாதே வந்து தோன்றி வாளாதே போவர்’ என்றார். புள் முட்டையிட்டிப் பொரித் தலுக்காகக் கட்டிய கூட்டில் அவ்வினை சுய்து மூடித்தபின் ஆக் கூட்டைவிட்டு நீங்குகல்போல, மாந்தர்கள் இருவினைப் பயனை அனுபவித்ததற்காக வந்து தோன்றி அப்பயனை அனுபவித்தபின் அவவுடலை விட்டு நீங்குவரென்பது. புள் சொழிலுவம். தமர்க்கு என்னும் நான்காவது ஏழாவத் ணிடப்பொருளாது.

Men unasked are born in a family as relations, and silently depart leaving the body for their kinsfolk, even as the bird that, of its own accord, leaves its nest on a tree and flies off, nobody knows where. (30)

#### Chapter IV—The Power of Virtue.

##### 4-ஆம் அதிகாரம் : அறண்வலியுறுத்தல்.

. அஃதாவது நிலைபேறில்லாத செல்வம், இளமை, யாக்கைபோல்காமல் இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையுட் தருவதாகிய அத்தினது நிலைபேற்றைக் கூறுவது. அதிகார முறைமையும் இதனுட் விளங்கும்.

**31. அகத்தாரே வாழ்வாரென் றண்ணாத்து நோக்கிப் புகத்தாம் பெறுஅர் புறங்கடை பற்றி  
விகத்தாம் வருக்கி யிருப்பிரோ மேலைத்  
நவத்தாற் றவஞ்செய்யா தார்.**

(இளம்.) மேலைத் தவத்தால்-மூற்பிறப்பிற் செய்த தவத்தின் பயனுகிய சேவைச் செருக்கால், தவம் செய்யாதார்-(மறுமைக்கு வேண்டிய) தவத்தைச் செய்யாமல் பிறங்கவர், அகத்தாரே - இல்லாழ்க்கை யுடையாரே, வாழ்வார் என்று எண்ணி - உயிர் வாழ்வாரென்று மதித்து, அண்ணாது - தலைவியர்த்து, நோக்கி - (அவை) - ஒராள்ள

மேணிலையைப்) பார்த்து, தாம் புகப்பெறூர் - தாமாக நுழைதலைப் பெறுமல், புறக்கடை - தலைவாயிலை, பற்றி - பிடியானின்று, மிக வருங்கி - மிகுதியாக வருங்தானின்று, இருப்பர் - யாதொரு முயற்சியுமில்லாதிருப்பர்.

(போ-ரை.) முற்பிறப்பிற்செய்த தவத்தின் பயனுகிய செல் வச்செருக்கால் மறுமைக்கு வேண்டிய தவத்தைச் செய்யாமல் பிறந்த வர் இல்லாம்பக்கையுடையாரே உயிர்வாழ்பவரைன்று மதித்து, தலை நிமிர்க்கு அவர் மளையின் மேணிலையைப் பார்த்து, தாமாக நுழைதலைப் பெறுமல் தலைவாயிலைப் பிடியானின்று, மிகுதியாக வருங்தானின்று யாதொரு முயற்சியுமில்லாதிருப்பர்.

(வி-ரை.) அண்ணைத்தற்குரியது தலையாதலால் அண்ணைத்தன் ஆகு சினைவினை கோக்கி என்னும் முதல்வினை கொண்டதென்க. அண்ணைத்து என்ற குறிப்பால் கோக்கி என்பதற்குச் செய்ப்படுபொரு னாக மேணிலை வருவிக்கப்பட்டது. புச் என்னுஞ் செய்யவெணக்கம் தொழிற்பெயர்ப் பொருள்பட விண்றது. புறக்கடை-மீகண் என்பது போவப் பின்முன்னாகத் தொக்க ஆரூம் வேற்றுமைத்தொலை. ஒரு வர் முற்பிறப்பிற் செய்த தவங் காரணமாக மறுபிறப்பிற் செல்வும் அதுபவிப்பர். அவர் அம் மறுமையில் அதுபவிக்கும் செல்வச்செருக்கால் மயங்கி வருபிறப்பிற்கு வேண்டியதவஞ் செய்யாவிட்டால் அவ் வருபிறப்பில் வறியாவராதலால் ‘தவத்தால்தவஞ்செய்யாதார்’ என்ற தவஞ் செய்யாமைக்குத் தவத்தைக் காரணமாகக் கூறினர். முன் ஆன்ன தவம் காரணவாகுபெயர். பொருளில்லான் ‘‘செத்த பின்த திற் கடை’’ ஆதலால், அகத்தாரே என்னும் ஏ பிரிவிலை.

Those who do no penance now because of penance done in their previous birth, will look up, thinking that the inmates of the house only are blest, and not being permitted to enter, remain hangers-on at the threshold, exposed to great suffering.

(31)

### 32. ஆவாநா மாத்து நஸைது யறமறந்து

போவாநா மென்னுப் புலைநெஞ்சீசீ—யோவாது  
நின்றுநூற்றி வாழ்த் தெய்னினுனின் வாழ்நாள்கள்  
சென்றன செய்வ துரை.

(இ-எ்.) தாம் ஆவாப் உண்று-நாம் பெறுகுவே மென்ற கருதி,  
அறம் ..-ஆ - அறஞ்செய்தலை மறந்து, ஆக்கா; நஸைது - செல்வப்

பொருளை விரும்பான்று, நாம் போவாம்-நாம் இறப்போம், என்னு-என்ற கருதாத, புலை நெஞ்சீச - இழிதண்மையையுடைய மனமே! ஒஹாது : (செய்தொழிலில்) நீங்காமல், நின்று - தளராமல், உஞ்சிரி-முயன்று, வாழ்தி எனினும்-வாழ்வாயானாலும், நின் வாழ் நாள்கள் - உன்னுடைய வாழ்நாள்கள், சென்றன - (வீணை இம் முயற்சியில் மிகுதியும்) கழிந்தன, செய்வது-(இனி மறுமைக்கு) உன்னால் செய்யப்படுவதனை, உரை - சொல்லாய்.

(போ-ரை.) நாம் பெருகுவோமென்று கருதி அறஞ்செய்தலை மறந்து செல்வப்பொருளை விரும்பாசின்று நாம் இறப்போம் என்று கருதாத இழிதண்மையையுடைய மதை! செய்தொழிலில் நீங்கா மல், தளராமல், முயன்று வாழ்வாயானாலும் உன்னுடைய வாழ்நாள் கள் வீணை இம் முயற்சியில் மிகுதியும் கழிந்தன. இனி மறுமைக்கு உன்னால் செய்யப்படுவதனைச் சொல்லாய்.

(வி-ரை.) எனவே உடல் மழைமொக்குளைப் போல்வதாதலால் சாதற்றெழுஷிலன்றி வேறிலெதன்பது குறிப்பெச்சம். உஞ்சிரி வாழ்தி யெனினுமென இம்மைச்செயலைக் கூறி முடித்து, செய்வதென எதிர்காலத்தாற் கூறினமையால் இவ் வினைமாலைண்டும் பெயர் மறு மைக் கருமத்துக்காயிற்று. எனினுமென்ற இழிவுசிறப்பும்மையால் ஆழ்தல் சிச்சய மன்றென்பது கருத்து. என்று என்னும் இந்தகால வினையெச்சம் சொல்லெச்சம். ஆக்கம் ஒருவன் இம்மையில் ஆகுதற் குக் காரணமாகிய செல்வத்துக்காதலால் காரியவாகுபெயர். புலை பகு-திப்பொருள் விகுதியாகிய ஜீயீற்றுப் பண்புப்பெயர். மனம், பிறப்பு வீடென்னும் இரண்டைன்டும் அடைவதற்குச் சாதனமாவது இம் மானுட யாக்கைபோடு கூடுநின்றபோதே ஆதலின், அது கருதித் தான் வாழ்நாளை ‘நின் வாழ்நாள்’ எனக் கூறுவாராயினார்.

Base Mind ! you forgot virtue, thinking, ‘We shall prosper’; you think not of death, desiring wealth. No doubt you toil ceaselessly and feel happy, but your days are gone. Say ! What will you do? (?:?)

### 33. வினைப்பயன் வந்தக்கால் வெய்ய வயிரா

மனத்தி ணழியுமாம் பேதை—வினைத்ததனைத்  
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்  
தெல்லை பிகந்தொருவு வார்.

(இ-என்.) பேதை - அறிவில்லான், வினைப் பயன் - தீவினைப் பயன், வந்தக்கால்-தன்னை வந்தடைந்தால், மனத்தின் அழியா-மனத் தில் ஊக்கங்கெட்டு, வெய்ய உயிர்க்கும்-மிகுதியாக மூச்செறிவான்; அதனை - அத் தீவினைப்பயனை, நினைத்து - (நாலளவையால்) ஆராய் ந்து, தொல்லையது என்று - முழுனைவினையா லானதென்று, உணர் வாரோ - உணரவல்லவரே, தடுமாற்றத்து - பிறவித் தடுமாற்றத்தினது, எல்லை - எல்லையாகிய வினையை, இங்கு ஒருவுவார்-கடந்து நீங்குவார்.

(போ-ரா.) அறிவில்லான் தீவினைப் பயன் தன்னை வந்தடைக் தான் மனத்தில் ஊக்கங்கெட்டு மிகுதியாக மூச்செறிவான். அத் தீவினைப் பயனை நாலளவையால் ஆராய்ந்து மூன்னை வினையாலான தென்று உணரவல்லவரே பிறவித் தடுமாற்றத்தினது எல்லையாகிய வினையைக் கடந்து நீங்குவார்.

(வி-ரா.) பைய, வலிய என்பனபோல வெய்ய என்பது வினையெச்சக்குறிப்பு. மனத்தி னழிதல் காரணமாக உயிர்த்தலுள்தாவ தாத வால், உயிரா அழியுமென்பனலற்றைப் பின்முன்னாக நிறுத்தி விருத்தி பிரித்துக் கூட்டி உறரக்க. பேதை-பண்பாகுபெயர்; தொல்லை என்பதும் அவ்வாகுபெயர். பிறவித் தடுமாற்றத் தெல்லையாவது வினையுள்ள வழியும் பிறவியுள்ளதா மாதலால் அவ் வினையை அத்தடுமாற்றத்துக்கெல்லை என்றார். ஏ-பிரிநிலை.

'When the fruit of deeds is come, the fool heaves a sigh and grows despondent. It is only those who, after reflection, understand it to be related to them (as the fruit of their own deeds), that will pass beyond the bounds of birth-struggle. (33)

**34. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்  
பெரும்பயனு மாற்றவே கொள்க—கரும்பூர்ந்த  
சாறுபோற் சாலவும் பின்னுதவி மற்றதன்  
கோதுபோற் போகு முடம்பு.**

(இ-என்.) பெயல் அரு - பெறத வருமையாகிய, யாக்கையை - உடம்பை, பெற்ற பயத்தால்-அடைந்த அறப்பயனால், பெரு பயனும்-பெருமையாகிய தவப்பயனையும், ஆற்றவே கொள்க - மிகுதியாகவே பெறக்கூடவர்கள்; கரும்பு - கரும்பு, ஊர்க்க - தன்னை ஆலையிலாட்டி யதனாலுண்டாகிய, சாறு உதவல்போல - சாற்றை உதவதல்போல, சாலவும்-மிகவும், பின் உதவி-மறுமைக்குரிய பயனைத்தான், அதன்

கோதுபோல - அக் கரும்பின் சக்கைபோல, போகும் - ஒழியும், உடம்பு - உடல்.

(போ-ரை.) பெறுதலருமையாகிய உடம்பை அடைந்த அறப் பயனால், பெருமையாகிய தவப்பயனீஸ்யும் மிகுதியாகவே பெறக்கட வர்கள். கரும்பு தன்னை ஆலையி லாட்டியதனு லுண்டாகிய சாற்றை உதவுகல்போல மிகவும் மறுமைக்குரிய பயனைத்தஞ்சு அக்கரும்பின் சக்கைபோல ஒழியும் உடல்.

(வி-ரை.) ஒருவன் வீட்டைதற்குரியது மானுடயாக்கை ஆக வால் 'அரும்பெறல் யாக்கை'என்றும், அதனைப் பெறுதல் முன்செய் கல்வினைப் பயனுதலால் 'பெற்ற பயத்தால்' என்றுங் கூறினர். காரியம் காரணத்தின் பின்னாதாதலால் பயன் பின் எனப்பட்டது. அது பண்பாகுபெயர். பெற்றதே பயனுதலால் பெற்ற என்னும் காரணப் பொருட்டாகிய இறந்தகாலப் பெயரெச்சம் பயமென்னாஞ் செயற் பெயரையும், ஊர்த்த என்னும் காரணப்பொருட்டாகிய அக் காலப் பெயரெச்சம் சாறு என்னும் காரியப்பெயரையுங் கொண்டன. உதவல் என்பது சொல்லுக்கூசம். வாளா பயனைன்னுது அதனைப் பெறுமை என்னும் அடைகொடுத் தோதினமையாலும், உடலுக்குக் கரும்பை உலமையாக்கினமையாலும் 'பெரும் பயன்' என்றது தவத்தை. அரும்பெறல் யாக்கையைப் பெறுதற்குரிய அறப்பயனைக் கொண்டதே அன்றி எனப் பொருள் தரலால் உம்மை இறந்ததுதழீதிய ஏச்ச வும்மை. பெரும் பயன் செய்துகொள்ளலாவது விரதங்களினால் உணவைக் குறைத்தல், கோடையில் வெயிலில் நிற்றல், மழுமயிலும் பனியிலும் மடு முதலியவற்றில் நிற்றல் முதலிய செயல்களால் உடலை உலர்த்தி மனத்தைப் பொறிகளின் வழியே போகவொட்டாமல் நிறுத்தல்.

Those who have obtained the human frame, a rare blessing, should also obtain the greatest good it is capable of yielding. Like the sugar cane that yields the juice, the body yields the good serviceable for the life to come; and like the refuse flung away, it perishes. (34)

35. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்  
துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார்  
வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம்  
வருங்காற் பரிவ திலர்.

(இ-எ்) சிறகாலை - (கரும்பு) பதனமியாத காலத்தில், கரும்பு ஆட்டி - அக் கரும்பை (ஆலையில்) ஆட்டி, கட்டி - சருக்கறைக்கட்டி யை, கொண்டார் - பெற்றவர், துருப்பு எழுங்குது- (அது) துரும்பாகி, வேம் கால் - (தீயில்) ஏரியும்பீர்தூ, ஆண்டு - அது கண்டவிடத்து, துயர் உழவார் - தண்பப்படார்; (ஆதுபோல), வருங்கி - (விரத முத வியவற்றால்) வருங்கி, உடம்பின் பயன் கொண்டார்-உடம்பாலாகிய அறப்பயனைப் பெற்றார், கூற்றம் வருங்கால் - யமன் வருகின்ற மரணகாலத்தில், பரிவது இலர்- (கம்முடவின் கேட்டைக்குறுத்து) இரங்குசலில்லார்.

(போ - ரோ.) கரும்பு பதனமியாத காலத்தில் அக் கரும்பை ஆலையில் ஆட்டிச் சருக்கறைக்கட்டியைப் பெற்றவர் அது துரும்பாகி தீயில் ஏரியும்போது அது கண்டவிடத்துத் துண்பப்படார். அது போல, விரத முதலியவற்றால் வருங்கி உடம்பாலாகிய அறப்பயனைப் பெற்றவர் யமன் வருகின்ற மரணகாலத்தில் தம்முடவின் கேட்டைக்குறித்து இரங்குசலில்லார்.

(வி - ரோ.) சிறகாலை என்பது விடியல், அது பதனமியாத காலத்துக்காயிற்று. கட்டி-தொழிலடியாகப் பிறந்தபெயர், இ-வினை முதற்பொருண்மை விகுதி. கட்டுதல்-இறுகுதல் உடம்பின் பயன்-மூன்றுவதன் கருவிட்பொருண்மையில் வந்த ஆலும்வேற்றுமைத் தொகைப்புணர்ச்சி. யோகியர்க்கும் வாழ்நாண்முடிவில் யமதரிசனமா மென்பது நூற்றுணிபாதலால் 'கூற்றம் வருங்கால்' என்றார். இது நேற்றுட்பொருள்வைப்பென்னும் அணி.

Those who have early extracted sugar from the sugar-cane,  
will not grieve when the heap of refuse is burnt; and they who  
have toiled and made the body yield its best will not grieve  
when Death shall come. (35)

**36. இன்றுகொ லன்றுகோ லென்னுது**  
மின்றையே நின்றது கூற்றமென் நேண்ணி  
யொருவுமின் றியவை யோல்லும் வகையான்  
மருவுமின் மாண்டா ரஹம்.

(இ-எ்.) கூற்றம் - யமன் வருதல், இன்றுகொல்-இஷ்வீஸ்மை யிலோ, அன்றுகொல்-மூப்பின் காலத்திலோ, என்று கொல்-இடை நின்ற காலத்திலோ, என்னுது - என்ற எண்ணுமல், பீன்றையே - பிடரினிடத்தே, நின்றது என்ற எண்ணி-நின்றனனென்று கருதி, மாண்டார் - மேன்மையான அறிவுடையாரால் விலக்கிய, தீயவை -

தீயகருமங்களை, ஒருஅயின் - நீக்குங்கோள்; ஒல்லும் வகையால் - செய்யக்கூடிய வகையால், அறம்(அவர்களால் விதித்த) நங்கருமங்களை, மருவுயின்-தழுவி டெவங்கோள்.

(போ-றை.) யமன் வருதல் இவ்விளைமையிலோ மூப்பின் காலத்திலோ இடைநின்ற காலத்திலோ என்ற எண்ணுமல் பிடரினிடத்தே நின்றுள்ளனன்று கருதி மேன்வையான அறிவுடையோரால் விலக்கியதீய கருமங்களை நீக்குங்கோள்; செய்யக்கூடிய வகையால் அவர்களால் விதித்த நங்கருமங்களைத் தழுவி டெவங்கோள்.

(வி-றை.) வருதல் சொல்லெச்சம். பகுதிப்பொருள் விகுதியாகியது என்பதன் தகரம் தகரமாய், கோரச்சாரியை ஏற்றுநின்ற பின் நை என்னும் பண்புப்பெயர் ஆகுபெயராய்ப் பிடரை யுணர்த்திற்ற. மறுபிறப்பும் இருவினைப்பயனும் கடவுளு மில்லையென்றும், இன்பும் பொருளும் ஒருவனுற் செய்யப்படுவன என்றங் கூறும் உலோகாயிதர் முதலியோராற் கூறப்பட்டனவற்றி ஸீக்குதற்கு ‘மாண்டாரம்’ என்றார். ஒல்லும்வகை மருவுதலாவது இல்லறத்தைப் பொருளாளவுக்கேற்கவும் துறவறத்தை உடலினிலைமைக் கேற்கவும் தழுவி கட்டதல். கொல் சியப்பொருளது.

‘This day? That day? What day?’ Question not so, but thinking that Death is just behind you, run away from evil, and with all your might embrace the virtue great men teach.

(36)

### 37. மக்களாலை பெரும்பயனு மாயுங்கா

லெத்துணையு மாற்றப் பலவானுற்—இருக்க  
வடம்பிற்கீ யொப்புரவு செய்தொழுகா தும்பர்க்  
கிடந்துண்ணப் பண்ணப் படும்.

(இ-ள்.) மக்களால் - மக்கட் பீறப்பினால், ஆய-உண்டாகுசுற் குரிய, பெரும்பயனும் - பெருமையாகிய பயன்களும், ஆடுக்கால் - (நூல்களால்) ஆராயுமிடத்து, எத்துணையும் - எவ்வளவு சிறிதும், ஆற்ற - செய்வதற்கு, பல - பலவாயிருக்கின்றன, ஆனால் - ஆயிர், தொக்க - (எழு தாதுக்களால்) கூடிய, உடம்பிற்கே - உடலுக்கே, ஒப்புரவு - (ஒத்த) எண்ணமைகளை, செய்து ஒழுகாது - செய்து ஓழுாமல், உம்பர் - துறக்கத்தில், கிடந்து - நீங்காதிருக்குது, உண்ணை- (கைத்தை) அனுபவிக்கும்படி, பண்ணப்படும் - (உரிங்குரிய எண்ணமையாகிய ஜில் அறங்களைச்) செய்தலே தகுதியாம்.

(போ-ரை.) மக்கட் பிறப்பினால் உண்டாகுதற்குரிய பெருமையாகிய பயன்களும் நால்களால் ஆராயுமிடத்து எவ்வளவு சிறிதும் செய்வதற்குப் பலவாயிருக்கின்றன. ஆயின் ஏழு தாதுக்களால் கூடிய உடலுக்கே ஒத்த நன்மைகளைச் செய்து வாழாமல் துறக்கத் தில் நீங்காதிருந்து சுகத்தை திட்டுபவிக்கும்படி உயிர்க்குரிய கண்மையாகிய சில அறங்களைச் செய்தலே தகுதியாம்.

(வி-ரை.) மக்கள்-பொருளாகுபெயர். முன்னுள்ள உழிமை உயர்வு சிறப்பு, பின்னுள்ள உழிமை இழிவசிறப்பு. முன்னே பல என்றும், உடம்பிற்கே ஒப்புரவு என்றங் கூறின்மையால் உயிர்க்கு ஒத்த நன்மைகளைப்பது வருவிக்கப்பட்டது. பல-பண்படியாகப் பிறக்குறிப்பு விணமுற்று. ஏ-பிரிசிலை.

If the great gains that the human body can obtain soon, when considered, to be manifold, deeds that suit this bodily frame alone ought not to be performed, but deeds of virtue that will secure for one permanent bliss in the world to come. (37)

**33. உறக்குஞ் தைணயதோ ராலம்வித் தீண்டி  
யிறப்ப நிழற்பயங் தாஅங்—கறப்பயனுஞ்  
தான்சிறி தாயினுஞ் தக்கார்க்கைப் பட்டக்கால்  
வான்சிறிதாப் போர்த்து விடும்.**

(இ-எ்.) உறக்குஞ் தைணயது-சுருங்கிய அளவினதாகிய, ஒராவும் வித்து-சிறிய ஆலம்விதை, சண்டி-முளைத்து வளர்க்கு, இறப்ப-மற்ற மரங்களினும்) மிகுதியாக, நிழல் பயக்கால் ஆங்கு - நிழலைத் தந்தாற்போல, தான் - (செய்ப்படும்) அறம், சிறிது ஆயினும் - சிறியதாயிருப்பினும், தக்கார்க்கை - (அறிவு ஒழுக்கங்களால்) தகுதியுடையாரது கையில், பட்டக்கால்-படுமானால், அறப்பயனும் - அவ்வறத்தின் பயனும், வான் சிறிது ஆக - ஆகாயத்தைச் சிறியதாகும்படி, போர்த்துவிடும் - தனக்குள்ளாக்கிக் கொள்ளும்.

(போ-ரை.) சுருங்கிய அளவினதாகிய சிறிய ஆலம்விதை முளைத்து வளர்க்கு மற்ற மரங்களினும் மிகுதியாக நிழலைத் தந்தாற்போல, செய்யப்படும் அறம் சிறியதாயிருப்பினும் அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையாரது கையிற் படுமானால் அவ்வறத்தின் பயனும் ஆகாயத்தைச் சிறியதாகும்படி தனக்குள்ளாக்கிக் கொள்ளும்.

(வி-ரை.) உறக்குஞ் சுருக்கமென்னுஞ் குறிப்புணர்த்தும் உரி. உறங்குமென்பது உறக்குமென வலித்தலாயிற்றெனக் கொண்டு,

உறங்குக் குனையது-உறங்கிவிழுங் காலத்தின் அளவினதாகிய என உரைத்தலுமாம். நிழற்பயங்காங் கெண்பதில் ஈராம் சந்த இன்பப் பொருட்டுத் திரிந்தது. முடிவிலாத பயனைச் சுருமென்பதனை 'வான் சிறிதாப் போர்த்து விடும்' என்றது இலக்கணை. அவ்வற்றம் தண்பய ணைத் தராதாதாதலால், 'போர்த்து விடும்' என்றார்.

Even as the Banyan seed, though it be such a small thing, grows (to a huge tree) and affords ampler shade (than other trees), a gift, however insignificant it might be, when bestowed upon the right person, will (by its infinite capacity to yield incalculable good) make the very heavens look small. (38)

**39.** வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்  
வைகலும் வைகலை வைகுமென் றின்புறவர்  
வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்  
வைகலை வைத்துணரா தார்.

(இ-ள்.) வைகலும்-நான் தோறும், வைகல்-பொழுது கழிதலை, தம் ஊழ்கான்மேல் - தமது ஆயுளின்மேல், வைகுதல் வைத்து - தங்குதலாக வைத்து, வைகலை - அப்பொழுது கழிவை, உணராதார் - உணருமியல்பில்வாதவர், வைகலும் - தினமும், வைகல் வர - பொழுது கழிவு வராநிற்க, கண்டும் - கண்கூடாகப் பார்த்திருந்தும், அஃது உணரார் - அப் பொழுது கழிவை உணர்த்து துன்புருமல், வைகலும் - தினமும், வைகலை - அப் பொழுது கழிவை, வைகும் என்ற - (முட்டின்றிக்) கழியாநிற்குமென்று, இன்புறவர் - மகிழ் வார்.

(போ-ரை.) நான் தோறும் பொழுது கழிதலைத் தமது ஆயுளின்மேல் தங்குதலாக வைத்து அப் பொழுது கழிவை உணரு மியல்பில் வாதவர் தினமும் பொழுது கழிவு வராநிற்கக் கண்கூடாகப் பார்த்திருந்தும், அப் பொழுது கழிவை உணர்த்து துன்புருமல் தினமும் அப்பொழுது கழிவை முட்டின்றிக் கழியாநிற்குமென்று மகிழ் வார்.

(வி-ரை.) வைகற்றம் என்பதில் நகரம் சந்தவின்பப்பொருட்டு வர்த விரித்தல் விகாரம். மூன்றாம் அடியினீற்றில் நித்த வைகுதல் தங்குதலெண்ணும் பொருளது; மற்ற ஏ உகல்தல் ஆகன்குதித்திலே ஆம் பொருளன. பொழுது கழிதலைத் தப் பார்த்தில் வைத்துக்கிடிவை ராயின் இன்புருமல் விரைந்து அறங்கேயும் பொருட்டு கழிப்பெற சம். இது சொற்பொருட் பின்வருவிலை.

44670



Those who do not understand that the passing of a day, an everyday experience, means so much of their life cut off, when they see with their own eyes the days pass, say joyously, 'Days pass smoothly on !' . (39)

#### 40. மான வருங்கல நீக்கி யிரவென் னு

மீன விளிவினால் வாழ் வேன்மன்—ஈனத்தா  
அட்டியுக் கண் னு முறத்தீசர்க் திவ்வுடம்பு  
நீட்டி த்து நிற்கு மெனின்.

(இ-ன்.) ஈனத்தால்-இழிதொழிலினால், ஊட்டியக்கண் னும் - உண்பித்தவிடத்தும், இங்வும்பு - இந்த உடம்பு, உறுதி சேர்க்கு - தளராகமயை யடைக்கு, நீட்டித்து - (ஆயுளை) நீள்வித்து, நிற்கும் எனின் - நிலைக்குமானால், மானம் - மானமாகிய, அரு கலம்-(இழுக்கால் பெறுதல்) அருமையாகிய அணியை, நீக்கி - விடுத்து, இரவு என்னும் - இரத்தவென்று சொல்லப்படும், ஈனம்-அவமதிப்பாகிய, இளிவினால் - இழி தொழிலினால், வாழ்வேன்மன்-உயிர்வாழ்வேன்.

(போ-ரை.) இழி தொழிலினால் உண்பித்தவிடத்தும் இந்த உடம்பு தளராகமயை யடைக்கு ஆயுளை நீள்வித்து நிலைக்குமானால் மானமாகிய (இழுக்கால் பெறுதல் அருமையாகிய) அணியை விடுத்து இரத்தவென்று சொல்லப்படும் அவமதிப்பாகிய இதிதொழிலினால் உயிர் வாழ்வேன்.

(வி - ஈ.ர.) மற்ற அணிபோலக் கள்வர் முதலியோரால் கவரப் படாகமயையும், எக்காலத்தும் உளதாவதாகிய தன்மையையும் முடையதாய்த் தன்னை உடையாளை அழுகு செய்தலால் மானத்தை 'அழுங்கலம்' என்றார். நிலைத்தவில்லாத உடம்பைப் பாதுகாத்தற் பொருட்டு நிலைத்தலுடைய மானத்தை நீக்கி வாடிழென்னும் பொருள் தருதலால் மன் ஒழியிக்கண்வந்தது. இளி என்பதும், பின்னுங்கள் ஈனமென்பதும் பண்பாகுபெயர்கள். உடல் விற்பதற்குக் காரணமாகிய ஆயுளைன்னுஞ் செய்ப்படுபொருள் நீட்டித்தென்னும் வினையெச்சத்துக்கு வருவித்துரைக்கப்பட்டது.

I would sacrifice my honor, a rare jewel, and live by begging, the meanest of all trades, if, even when maintained by having recourse to mean ways, this body could become strong and endure for a long time. (40)

### Chapter V--The Impurity of the Body.

#### 5-ம் அதிகாரம்: தூயதன்மை.

அஃதாவது மாதரை விரும்பாது சுத்தராக்டன்மை. பொதுவுகையால் அறண்வலியுறத்தல் கூறி, இனிச் சிறப்புவகையால் தூறவகூறவாராதலால் அதற்கு முற்றும் பணக்யாகிய அவ் விருப்பத்தை ஒழித்தல்வேண்டுமென்னுங் கருத்தால் அவ்விருப்பம் வைத்தற்குரிய மாதராதியிலைக் கூறுகின்றமையின் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

#### 41. மாக்டீகம் மடங்கள் யென்றாற்றுஞ் சான்றவர்

ரோக்கார்கொ சிறுப்பதோர் புக்கிலை—யாக்கைக்கோரிச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடியுதோர் கோல்.

(இ-எ.ா.) ஓர் ஈச்சிறகு-சிறிய ஈயினது சிறகை, அன்னது-ஒத்தாகிய, ஓர் தோல் - சிறிதுபோ<sup>०</sup>, அறினும்-அறந்தாலும், காக்கை- (அப் புண்ணைக் குத்தவரும்) காக்கையை, கடிவது - ஒட்டுவதாகிய, ஓர் கோல் - ஒரு சிறுகொம்பு, யாச்சைக்கு - (நிலையாததாகிய) உடலுக்கு, வேண்டும் - வேண்டப்படும்; (அப்படியிருக்க) மா - (நிறத்தாலும் மென்மையாலும்) மாந்தளிர், கேழ் - ஒப்பாகிய, மடம் கல்லாய்-இளமைவாய்ந்த சிறக் குத்து அழுகுடையாளே, என்று அரற்றும் - என்று கதறுகின்ற, சான்றவர் (கல்வி யநிவு கேள்விகளால்) நிறைவில்லாதவர், நோய்யது - மிசுச் சிறியதாகிய, ஓர் புக்கிலை-ஒப்பற்ற நிலைத்தவீட்டை, நோக்கார்கொல்- (தம்முயிர்க்குத்) கருதார்களோ.

(போ-ரோ.) சிறிய ஈயினது சிறகை ஒத்தாகிய சிறிது தோல் அறந்தாலும் அப் புண்ணைக் குத்தவரும் காக்கையை ஒட்டுவதாகிய ஒரு சிறு கொம்பு நிலையாததாகிய உடலுக்கு வேண்டப்படும். அப்படி யிருக்க நிறத்தாலும் மென்மையாலும் மாந்தளிர் ஒப்பாகிய இளமைவாய்ந்த சிறக் குத்து அழுகுடையாளே என்று கதறுகின்ற கல்வியநிவுகளால் நிறைவில்லாதவர் மிசுச் சிறியதாகிய ஒப்பற்ற நிலைத்தவீட்டைத் தம்முயிர்க்குச் கருதார்களோ.

(வி - ரோ.) மாக்கேழ் என்பதற்குத் திருமகளொப்பாகிய என உரைத்தலுமாம். மடங்களாய் என்பதைப் பண்புத் தொகைகிலைத் தொடராக்கி மடமாகிய கல்லாய் என உரைத்தலே அன்றி, மடமெனும் எழுவாய் வருமொழியின் முதனிலையாகிய கல் என்பதனேடு

அழிந்தகாக்கொண்டி, தினைவழுவணமதி யாக்கி, இளைம மிக்காய் என உணர்த்தலும் பொருங்தும். இம்மைப் பயன் முதலியவற்றைச் சாராமையால் புனைத்துறைத்தலை ‘ஆற்றும்’ என்றும், சோக்குதலை எது சிறுமையைப் புக்கிலின் மேலேந்தி ‘நொய்யதோர் புக்கில்’ என்றும் கூறினர். அவ்வற்றுமென்ற குறிப்பால் சான்றை ரெண்ணும் இறந்தகால வினைப்பெயர் சால்பிலாருக் காயிற்று. கொல் - ஒருபால் நிச்சந்த சீயப்பொருளுது புக்கில் ஒருசொற்றனமையது.

The great men who rave, 'Fair damsel! my sweet darling' have not, perhaps, enough vision to see that there is a permanent home to be reached (by the soul). Even if a slight scratch, not larger than a fly's wing, be made on the skin of the body, a stick will be needed to scare away the crows.(41)

**42.** தோற்போர்வை மேலூர் தொளைபலவாய்ப் போய்ம் மறைக்கு, மீப்ஸீபார்வை மாட்சித் துடம்பானுன்—மீப் போர்வை, பொய்ம்மறைப்பாக் காமம் புகலாது மற்றத் தீனப், பைம்மறியாப் பார்வீப் படும்.

(இ-எ்.) தோல் போர்வை மேலூம்-தோலாற்சமைந்த போர்வை யின் மேலிடத்துர், பல தொளையாய்-பல தொளைகளை யுடையதாகி, பேரய் - அருவருக்கத்தக்க உறுப்புகளை, மறைக்கும் - மறையச்செய்யும், மீப்போர்வை - மேற்போர்வையால், மாட்சித்து - (விரும்பத்தகும்) பெருமையுடையது, உடம்பு - உடல், ஆனால் உம் - (அது) அப்பெருமையை யுடையதாயிருப்பினும், மீப்போர்வை - அம் மேற் போர்வையால், பொய் - அவ்வருக்கத்தக்க உறுப்புகளை, மறையா - மறையவைத்து, காமம் - (அவ்வடம்பினிடத்துக்) காமத்தை, புகலாது-கருதுதல் செய்யாமல், அதனை - அம் மேற்போர்வையை, பைபையை மறித்துப் பார்ப்பதுபோல, மறியா - மறித்து, மற்றுப் பார்க்கப்படும் - (மனத்தால்) சோக்குதலே தகுதி.

(போ-ரை.) தோலாற்சமைந்த போர்வையின் மேலிடத்தும் பல தொளைகளை யுடையதாகி அருவருக்கத்தக்க உறுப்புகளை மறையச்செய்யும் மேற்போர்வையால் விரும்பத்தகும் பெருமையுடையது உடல்; அது அப் பெருமையை யுடையதாயிருப்பினும், அம் மேற் போர்வையால் அவ்வருவருக்கத்தக்க உறுப்புகளை மறையவைத்து அவ்வடம்பினிடத்துக் காமத்தைக் கருதுதல் செய்யாமல் அம் மேற்போர்வையைப் பைபையை மறித்துப் பார்ப்பதுபோல மறித்து மனத்தால் சோக்குதலே தகுதி.

(வி - ரை.) பார்ப்பாராயின் மாக்கேழ் மடகள் வென்றாற்று ரெண்பது கருத்து. பேதை என்னுக்கினிதாகிய மீப்போர்வையா வாகிய மாட்சியை உண்ணமயெனக் கொள்ளுதலால் அருவருக்கும் உன்னுறப்புகளைப் 'பொய்'என்றார். ஒன்னே பல தொளைகளையுடைய தா விருப்பதும் அன்றி எனப் பொருள் தரலால் மேலும் என்ற உம்மை இறந்தது சமீடிய ஏச்சவும்னோ. ஆனாலென்பதை வீற்றில் உயர்வு சிறப்பும்மை தொகுக்கல். மறைபா - தன் வினை பிறவினை ஞாக்குப் பொதுவாயினும், இங்குப் பிறவினையாய் சிஸ்தது. மறையவைத் தெண்றது வினையாமல் வைத்தென்பதனை. மற்று - வினைமாற்றுப் பொருள்து ஆய் என்னும் வினையெச்சம் மாட்சித்தெண்ணுஷ் குறிப்பு வினைமுற்றையும், மறைபா என்னும் செய்யா என்னும் வாய் பாட்டிறந்தால் வினையெச்சம் புகலாது என்னும் எதிர்மறை வினையெச்சத்தின் முதனிலையையுக் கொண்டன. தொளை பலவாயென் பது குணிபைக் குணமாகக் கூறுவதோர் மரபுவழுவமைதி.

The body, though it has a covering of skin, is so great as to need another over-covering to hide the foul matter coming out, through the various holes. It is but fitting that the veil which keeps the impure body covered, should not be made an occasion for indulgence of lustful desire, but should be lifted, and the whole impurity exposed to view, even as a sac is turned inside out. (42)

**43. தக்கோலங் தின்று தலைசிறைப் பூச்சுஷப்  
பொய்க்கோலஞ் செய்ப வௌழியுமை-யெக்காலு  
முண்டி வினையு ஞறைக்கு மென்ப்பெரியோர்  
கண்டுகை விட்ட மயல்.**

(இ-ன்.) பெரியோர் - பேரிவுடையோர், எக்காலும் - அலங்காரம் செய்துகொண்ட காலத்தும் செய்துகொள்ளாக் காலத்தும், வினை - பலவகைத் தொழிலாற்களைமத்த, உண்டி - உணவுப்பொருள்கள், உள் - உள்ளிடத்து, உறைக்கும் என - உறைக்குமென்று, கண்டி - உணர்ந்து, கைவிட்ட - முற்றும் விட்ட, மயல் - (பெண் ஞாகிய) தரும்பு, தக்கோலம் - தக்கோலமரத்தின் மலரை, தின்று - (மணமுண்டாம்படி) மென்று, தலை சிறைய - தலையில் நிரம்ப, பூச்சுஷி - மலர்களைத் தரித்து, பொய்க்கோலம் - தனக்கியற்கையல் வாத மற்ற அலங்காரத்தை, செய்ய - செய்துகொள்வதினால், ஒழியுமே - (அவ்வண்டி உள்ளுறைத்தல்) ஒழிந்துபோகுமோ? போகாது.

(போ-ரை) பேரறிவுடையோர் அலங்காரம் செய்துகொண்ட காலத்தும் செய்துகொள்ளாக் காலத்தும் பலவகைத் தொழிலாற் சமைத்த உணவுப்பொருள்கள் உள்ளிடத்து உறைக்குமென்று உணர்ந்து முற்றும் விட்ட பெண்ணுகிய தரும்பு தக்கோலமரத்தின் மலரை மண்ணுண்டாம்படி மென்று, தலையில் விரம்ப மலர்களைத் தரித்து, தனக்கியற்கையல்லாத மற்ற அங்காரத்தைச் செய்து கொள்வதினால் அவ்வண்டி உள்ளுண த்தல் ஒழிக்குபோகுமோ? போகாது.

(வி-ரை.) கோலத்துக்குரிய மற்ற அணியாடுகளைத் தரித்தல் முதலியலை அடக்கப் 'பொய்க்கோலம்' என்றார். தக்கோலம்-முதலாகுபெயர். பொய்க்கை இட்கு இப்பற்றகையல்லாமல் காயிற்று. ஏதிர்மறை ஆசலால் பொய்க்கோலத்தைக் கண்டு மகிழாமல் உண்டி யுன்னுறைக்கும் புண்ணுடலென உண்மை யுணர்ந்து துறவுகொள்க என்பது இசையெச்சம்.

Great men have discovered that the body is permanently impure on account of the digestive processes, and so have abandoned it. By chewing aromatics, by covering the head with flowers and by beautifying the body with false splendour, how can the impurity be removed? (42)

**44.** தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று  
கண்ணில்புன் மாக்கள் கவற்ற—விடுவேலேனு .  
வுண்ணீர் களைத்தக்கா னுக்குகுன் றிட்டன்ன  
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.

(இ-ன்.) உள் நீர் - உள்ளிடத்துள்ள நீர், களைந்தக்கால் - (கோயால்) நீக்கிடிடப்பட்டால், நுங்கு சூன்றிட்டது அன்ன - நுங்கைத் தோண்டியதை ஒத்த, கண் நீர்மை - கண்ணினது செயலை, கண்டு - உணர்ந்து, ஒழுகுவேன் - (துறவு வீழியில்)நடப்பேனுகிய நான், (உருவினால்) தெள் நீர்-தெளிவாகிய நீரில் பூத்த, குவளை - குவளைமலர், (மெய்யாலும் பிறழ்தற்றெழுழிலாலும்) பொருகயல்-போர்செய்கின்ற சேல்மீன், (மெய்யாலும் உருவகற்றெழுழிலாலும்) வேல் - வேலா யுதம், என்று-என்று (பெண்ணினுடைய கண்ணைச்) சொல்லி, கண் தில்-அறிவில்லாத, புல் மாக்கள்-இழிவாகிய மாந்தர்கள், கவற்ற- (என் மனத்தைக்) கவலைப்படுத்தலால், விடுவேலேனு - (என் ஊக்கத்தை விடுவேலேனு? விடேன்.

(போ - கொ.) உன்னிடத்துக்கள் நீர் சோயரல் நீக்கிவிடப்பட்டால் நுங்கைத் தோண்டியதை ஒத்த கண்ணினது செவலை உணர்ந்து துறவு வழியில் ஈடப்பேனுகிய என்க : (உருவினால்) தெளிவாகிய நீரில் பூத்த குவளைமலர், (மெய்யாழும் பிறந்தற்றெழுழிலாழும்) போர் செய்கின்ற சேல்மீன், (மெய்யாழும் உருவதற்றெழுழிலாழுர்) வேளா யுதம் என்று பெண்ணினுடைய கண்ணைச் சொல்லி அறிவில்லாத இழிவாகிய மாந்தர்கள் என் மனத்தைக் கவலைப்படுத்தலால் என்னாக்கித்தை விடுவேனு? விடேன்.

(வீ-கொ.) தெளிவு ஆழநீர்க்குண்ணமொல் குவளையினது செழு மை தோன்றத் 'தெண்ணீர்க்குவளை' என்பாராயினர். குவளை - முதலாகுபெயர். ஒ - எதிர்மறை. நுங்கு-தொழிலாகுபெயர். தொழிலும் பண்பினு எடங்குதலால் குதிதற்றெழுழில் நீர்க்கை எனப்பட்டது. கவற்றல் - கண்ணைப் புனைக்குதற்கு சொல்லால் கேட்போர்க்கு அக் கண்ணினிடத்து விருப்பமுண்டாக்கல்.

After knowing that, when the water in the eye dries up, it has the appearance of a scooped-out palmyra fruit, shall I who lead a well-ordered life, allow blind low men to worry me saying, 'The water lily in a crystal pond! The warring carp! The lance!' (signifying woman's eye.) (44)

**45.** முல்லை முடைகமுறுவன் முத்தென் நிஷையிதற்றுங்  
கல்லாப்புன் மாக்கள் கவற்ற—விடுவேனே  
வெல்லாருங் காணப் புறங்காட் டுகிர்ந்துக்க  
பல்லென்பு கண்டொழுகு வேன்.

(இ-என்.) எல்லாரும் - யாவரும், காண - வீளக்மாகக் காணும் படி, புறங்காடு - சுடிகாட்டில், உதிர்ந்து உக்க - உதிர்ந்து கிடக்கின்ற, பல் என்பு நீர்க்கை - பல்லாகிய எலும்பினது தன்மையை, கண்டு - உணர்க்கு, ஒழுகுவேன் - (துறவு வழியில்) ஈடப்பேனுகிய கான், முறைவல்- (பெண்ணினுடைய) பல்லை, முல்லை முடை என்று - (மெய்யாழும் உருவாலும்) முல்லை அரும்பென்றும், முத்தென்று - (உருவால்) முத்தென்றும், இவை - இவ்வுவமைகளை, பிதற்றும் - விடாது பேசுகின்ற, கல்லாத - கற்றறிவிஸ்லாத, புல் மாக்கள் - இழிவாகிய மாந்தர், கவற்ற - (அவ்வாறு புனைக்குத்தை என் மனத்தைக்) கவலைப்படுத்தலால், விடுவேனே - (என் ஊக்கத்தை) விடுவேனே? விடேன்.

(போ - ரை.) யாவரும் விளக்கமாகக் காணும்படி சுகிகாட்டில் உதிர்த்து கிடக்கின்ற பல்லாகிய எழுட்பினது தன்மையை உணர்ந்து துறவு வழியில் கடப்பேறுகிய நான்: பெண்ணிலுடைய பல்லை மெய்யாலும் உருவாலும் மூல்லை அரும்பென்றும், உருவால் முத்தென்றும் இவ்வுவமைகளை விடாது பேசுகின்ற கற்றறிவில்லாத இழிவாகிய மாங்கர் அவ்வாறு புனைத்துறைத்து என் மனத்தைக் கவலைப்படுத்தலால் என் ஊக்கத்தை விடுவேணே? விடேன்.

(வி-ரை.) பிதற்றதல் - ஒருபொருளையே விடாமல் பேசுதல்; “பிடித்தொன்றை விடாது பேசல் பிதற்றத வென்று பேரே” என் ஹும் நிகண்டாலு முணர்க. கல்லாமை அதன் காரியமாகிய அறி விண்மையின்மேல் நின்றது. எல்லாரு மென்றது கல்லாப் புன்மாக்களையும் தன்போல்வாரையும். உதிர்த்து உக்க - ஒருபொருட் பன் மொழி. மூல்லைமுகை, முத்தென்பவையே அன்றி இப்பெற்றிய ஆய கழுமூர், முருங்கு முதலியவற்றையும் கூறகின்றன ரெங்பார் முத்தென்பவை பிதற்றமென்னுமல் ‘முத்தென்றிலை பிதற்றம்’ என்றார். உள்ளத்தினிகழும் விருப்பைக் கண் பார்வையாலும், முறவல் கையாலும் புன்மாக்களுக்குப் புலப்படுப்பன ஆதலால் அவ் விரண்டையும் கூறி, அவற்றுள்ளும் நோக்கத்தின் பின்னே கைக் கிகிழ்வதாகலால் முதற்கட் கண்ணையும், அதன்பின் முறவலையும் வைத்தனர். இவ்வாறு மாதருடைய கண்ணையும் பல்லையும் புனைத்துறைத்தல் மரபாதலாலும், கல்வியறிவு பெண்பாலாராத் பெறப் படாமையால் கல்லாப் புன்மாக்கள் ஆண்பாலாரை யுணர்த்தலாலும், அதிகாரத்தாலும் இவ்விரு வவயவரும் பெண்பாலாருடையன் என் உணர்க. மேலே நீர்மை என்றநை இங்குப் பல்லுச்குங் கூட்டுக.

After having seen the bones of teeth lying scattered in the burning ground in the sight of all, shall I who lead a well-ordered life, allow the untutored low men to worry me blabbering, 'These teeth are really jasmine buds and pearls.' ()

#### 46. குடருங் கொழுவுங் குருதியு மென்புக்

தோடரு நாம்பொடு தோலு—மிடையிடையே  
வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்று  
ளைத்திறத்தா ஸீர்க்கோதை யாள்.

(இ - ள்.) குடரும் - குடலும், கொழுவும் - இகரப்பையும், குருதியும் - உதிரும், எண்பும் - எலும்பும், தோடரும் நாம்பொடு - தோடர்க்குங்கள் ஏம்புகளோடு, தோலும் - (மேலே போர்த்த) சோ

ஶும், இடை இடையே - (எலும்பு நரம்புகளுக்கு) உடுவுடிவே, கவத்த தடியும் - வைத்த இறைச்சியும், ஏழும்பும் - நினைமும், ஆம் - ஆகும் (உடல்), இவற்றுள் - குடல் முதலியவற்றுள், எத்திற்கான - எக்குற்றினான், ஈர் கோதையாள் - (இழிசனரே! உங்களால் விரும்பப்பட்ட) வாடாத பூமாலையை அணிக்காள்.

(போ - ரை) குடலும், இரைப்பையும், உதிருமும், எலும்பும், தொடர்க்குள்ள நரம்புகளோடு மேலே போர்த்த தோலும், எலும்பு, நரம்புகளுக்கு உடுவு உடுவே வைத்த இறைச்சியும், நினைமும் ஆகும் உடல். இழிசனரே! உங்களால் விரும்பப்பட்ட வாடாத பூமாலையை அணிக்கவள் ஒடு குடல் முதலியவற்றுள் எக் கூற்றினான்?

(வி - ரை.) உடலென்பது சொல்லெல்சுக்கம். மற்றென்பது தாசை. ஆமென்பதைப் பெயரெச்சமாக்கி வழும்புமாகிய இவற்றை என உரைத்து ஒரு முடிபாக்கினும் பொருந்தும். குடர் முதலிய வாகக் கூறியவற்றுக்கே அன்றி மற்ற வறுப்புக்கும் சொழுமையைத் தார்த்தக்க உணவு தங்குதற்கு இடமாதலின் அவ்விரைப்பையைப் பண்பாகுபெயராலே ‘கொழு’ என்றும்; இத்தன்மையதாகிய உடலுடையாள்மேல் வீசும் மணம் இபற்கை யன்று, மலர், செய்ப் பூச்சு முதலியவற்றுலகிய செயற்கையா மென்பார் ‘சர்க்கோதையாள்’ என்றுக் கூற்றனர். \*

The entrails, marrow, blood, bone, the connecting tendons and skin, and here and there flesh interposed, and fat, these make up the body. What sort of being, in the midst of these, is she with fresh garlands? (46)

**47. ஊரி யிவர்த்தக்க வொன்பது வாய்ப்புலனுக்**

கோதிக் குழும்பலைக்குங் கும்பத்தைப்—பேதை  
பெருங்கீதாளி பெய்வளர யென்னுமிப் போர்த்த  
கருந்தோலாற் கண்ணிளக்கப் பட்டு.

(இளம்.) குடிம்பு ஊறி - மஷக்குழம்பு காப்பதனால், உருக்கத் தக்க - அருவருக்கத்தக்க, ஒன்பது வாய்ப்புலனும் - ஒன்பது தொளையினிடங்களும், கோதி - (அம் மலக்குதிம்பை) சிதறி, அலைக்கும் - (அசு சிந்திய குழம்பால்) முடிகுவிக்கின்ற, கும்பத்தை - குடத்தை, பேதை - அறிவிலான், மீப்போர்த்த - (அதன்மேல்) போர்க்கப் பட்ட, கரு தோலால் - பெருமையாகிய தோலினால், கண் விளக்கப் பட்டு - தன் கண்கள் மழுக்கப்பட்டு, பெரு தோளி - பெருமையாகிய தோளையுடையாளே! பெய் வளாய்-அணியப்பெற்ற வளையலை யுடையாளே! என்னும் - என்றழைப்பான்.

(போ-னா.) மலக்குழம்பு சரப்பதனால் அருவருக்கச்சக்க ஒன்பது தொளையினிடங்களும் அம் மலக்குழம்பைச் சிதறி, அச் சிந்திய குழம்பால் மூஷ்குவிக்சின்ற குடந்தை, அறிவிலான், அதன்மேல் போர்க்கப்பட்ட பெருமையாகிய தோலினால் தன் கண்கள் மழுக் கப்பட்டுப் பெருமையாகிய தோளையிடையானே! அணியப்பெற்ற வளையலையிடையானோ! என்று அழைப்பான்.

(வி - னா.) ஊறி - ஊற என்பதன் திரிபு. உவர்க்க என்பது உவரென எறு சொகுதலாயிற்று. புலன் இடத்தின்மேல் நின்றது. உடலினீன்றும் ஒன்பது வாயின்வழியாகக் குழம்பு வெளிப்படுத்தல் பற்றி, அவ்வொன்பது வாய்ப்புலனை வினைமுதலாக்கியும், அக் குழம்பு விளைக்கு தங்குக்கு இடமாயிருத்தலாகிய இழிவுபற்றி உடலைக் ‘குப்பம்’ என்றும், அவ்வடலினிழிவை யுணரமாட்டாலையால் அவனைப் ‘பேதை’ என்றும், அவ்விழிவை யுணரவொட்டாது அவாவச் செய்தலாற் ‘கருஷ்தோல்’ என்றும், பேதை புனைக்குறைப்பது பெரும்பான்மையும் ஒருச்சியினாது தூக்கத்தூறுப்பையும், புறத்தூறுப்பையுமே யாதலால் ‘பெருஷ்தோளி, பெய்வளாய்’ என்றுங் கூறினர். கண்விளக்கம் - மங்கலம்.

The fool will address the pot brimful of filthy excretions which move to and fro in order to get out through the despicable nine outlets, and say, ‘O one of rounded arms, one decked with armlets, for his eyes see it bright on account of the covering of the beautifying skin.

(17)

#### 48. பண்ட மறியார் படுசாந்துங் கோதையுங்

கொண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொன்—மண்டிப்  
பெடைச்சீவல் வண்டமுகு போர்த்திட்டுக் குத்து  
முடைச்சாகா டச்சிற் ருழி.

(இ - ள்.) முடை - தீநாற்றத்தையுடைய, சாகாடி - உடலாகிய வண்டில், அச்சு இற்ற உழி - (ஐயிராகிய) அச்சுமாறம் முறிந்தவிடத்து, பெடை - பேடையும், சேவல் - சேவலுமாகிய, வல் கழுகு - வலிப கழுகுகள், மண்டி - செருங்கி, பேர்த்திட்டு - திரும்பி, குத்தும் - குத்தாநிற்கும் (இதனைப்), பண்டம் அறியார் - உடலாகிய பொருளினிழிவை அறியாதவராய், படி சாந்தும் - (தேய்த்தலால்) உண்டாகிய சந்தனத்தையும், கோதையும் - மலர்மாலையையும், கொண்டு - முயன்ற பெற்ற, பாராட்டுவார் - (அதன்மையதாகிய உடலை) நன்கு மதித்து அணியும் பேதையர், கண்டிலர் கொல் - பார்த்துணர்க்கிலரோ?

(போ - ரோ.) தீ னாற்றத்தையுடைய உடலாகிய வண்டில் உயிராகிய அச்சுமரம் முறிந்தவிடத்துப் பேண்டியும் சேவலுமாகிய ஏலிய கழுகுகள் நெருங்கித் திருப்பிக் குத்தாநிற்கும். இவ்வுடலாகிய பொருளி னிழிவை அறியாதவராய்த் தேய்த்தலால் உண்டாகிய சந்தனத்தையும் மலர்மாலையையும் முயன்று பெற்று அத்தன்மையதாகிய உடலை நன்குமதித்து அணியும் பேதையர் இதனைப் பார்த்துணர்க்கி வரோ?

(வி - ரோ.) பார்த்துணர்வாராயின் பாராட்டா ரெங்பது குநிப் பெச்சம், பாராட்டுவாரெனப் பொதுப்படக் கூறினமையால், உடலென்றது ஆண்பாலார் பெண்பாலார் ரிருவருடலையும். வண்டிலியங்குதற்கு உயிர் அமைக்தாதலால் இவ்வாறு அவ்வுடலுயிர்களை உருவகப்படுத்தினர்; இது முடை என்ற அடையால் விளக்கிறது. அச்சு - உருளை கோத்தமரம். இந்த ஈறு தொகுத்தலாயிற்று; இச் சினைவினை முதன்மேல் நின்றது. உட்மை தொக்கு ஒரு மொழிபோல நின்ற பெண்டச்சேவலென்பது அத் தொகைமாத்திரையி னில்லாமல் தன்னேடு வண்கழுகென்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகைவிலையாய்ப் புணர்த்தமையின் இடையே சந்திச்சுரவொற்றுப் பெற்றது.

The nature of the body they know not, and they tend it by decorating it with sandal and flower-garlands. Have they not seen male and female vultures alternately pecking at the foul wagon (body) when the axle is gone? (48)

**49. கழிந்தா ரிதிதலை கண்டார்கெஞ் சுட்கக் [ரைப்  
குழிந்தாழ்ந்த கண்ணவைப்பத் தோன்றி—யோழிந்தா  
போற்றி கெறி கின்மி னிற்றிதன் பண்பென்று  
சாற்றுக்கொல் சாலச் சிரித்து.**

(இ - ள்.) கழிந்தார் - உயிர் கீங்கினவரது, இதிதலை-இடுகொட்டி தூளை தலைகள், கண்டார் - (தம்மைப்) பார்த்தவர்கள், கெஞ்சு உட்க-மனம் அஞ்சம்படி, குழிந்து ஆழ்ந்த-மிகுதியுமாழ்க்க, கண்ண ஆய் - கண்களைபுடையன ஆகி, தோன்றி - தோற்றப்பட்டு, ஒழிக் தாரை - தமது நிலைமையில்லாரை, போற்றி - (மனத்தைப் புலன் களில் செல்லாமல்) பாதுகாத்து, கெறி நின்மின் - துறவு கெறியில் நில்லூங்கோள், இதன் பண்பு - இவ்வுடலினது தன்மை, இற்று என்று - இங் நிலையாகிய தன்மையென்று, சாலச் சிரித்து - ஏக்கு சிரியானின்று, சாற்றும் தொல்- சொல்வதுபோலும்.

(போ-ரை) உயிர் நீங்கினவரது இடிகாட்டி லுள்ள தலைகள் தம் வைப் பார்த்தவர்கள் மனம் அஞ்சம்படி மிகுதியு மாழ்க்க கண்களை யூடையனவாகித் தோற்றப்பட்டுத் தமது நிலைமையில்லாகவர மனத் கைப் புலண்களில் செல்லாமல் பாதுகாக்குத் துறவுக்குறியில் நில்லுல் கோள், இவ்வுடல்னது தன்மை இங் நிலையாகிய தன்மையதென்று மிகச் சிரியானின்று சொல்வதுதோலும்.

(வி-ரை.) இற்றென்றது தம்முடைய நிலைமையை.. ஆகலால் இது என்னுஞ் சுட்டு உடலின் மேலது. பற்கள் தோன்ற வாய் மிகத் திறங்தபடியிருக்கலால் ஆது சாலச் சிரித்துச் சாற்றுவதாகக் குறிக்கப் பட்டது. குழிக்தாழ்க்க - ஒருபொருட் பண்மொழி. வாழ்காண் முடியு முன்னே போற்றி நெறிந்தறல் வேண்டுமாதலால் 'ஓழிந்தாரை' என்றார். இவ்விரண்டனாருடு சாற்று மென்னும் வினைக்கொண்டது. இது தலை என்பதில் இடு - சுடிகாட்டை உணர்த்தவாத் குறிப்புச்சொல். இச் செய்யுள் தந்துறிப்பேற்ற அணி. கொல் இவ்வணியைச் சார்க்கு ஏரும் இடைச்சொல்.

The skulls of the departed found in the crematories, with deep eye-sockets striking horror into the minds of the onlookers, would appear to grin as if to say to those who still survive, 'Be on your guard and walk in the Path. The body comes to this after all!' (19)

## ६०. உயிர்போயர் வெண்டலை யட்டச் சிரித்துச்

சேவிர்தீர்க்குஞ் செய்மாப் பவரைச்—செயிர்தீர்க்கதார் கண்டிற் றிதன்வண்ண மென் பதனுற் றம்மையேயர் பண்டத்துள் வைப்ப திலர்.

(இடு-ள்) உயிர் போயார் - உயிர் நீங்கினவரது, வெள்தலை-தலையில்லாத தலைகள், உட்கச் சிரித்து - (கண்டோர் கெஞ்சு) அஞ்சம்படி ஈகைத்து, செய்மாப்பவரை - (இல்வாழ்க்கையில்) மயங்கிக் கிடப் பவரை, செயிர் - அம் மயக்கம்பைகிய குற்றத்தினின்றும், தீர்க்கும் - டிட்ச் செய்யும், செயிர் தீங்கார்-அக் குற்றத்தினின்று நீங்கினவர், இஶன் ஏண்ணம் - இவ்வுடலின் தன்மையை, கண்டு-கண்கடாகக் கண்டு, இற்ற - இங்நிலையாமையையுடையது, என்பதனால் - என்றுணர்த் தெய்யநிலினால், தட்டை-தங்களை, ஓர் பண்டத்துள்-ஏரு பொருளில், வைப்பது-வைத்து மதித்தல், இலர்-இலராகர்.

(போ-ரை.) உயிர் நீங்கினவரது தலையில்லாத தலைகள் ஏன் டோர் கெஞ்சு அஞ்சம்படி ஈகைத்து இல்வாழ்க்கையில் மயங்கிக்

கிடப்பவரை அம் மயக்கமாகிய குற்றத்தினின்றும் நீங்கச் செய்யும். அக் குற்றத்தினின்ற நீங்கினவர் இவ்வடவின் தன்மையைக் கண்கூடாகக் கண்டு இட் நிலையாமையை யுடையது என்றுணர்க்க மெய்யறிவினால் தங்களை ஒரு பொருளில் வைத்து மதித்தல் இலராவர்.

(வி-ரை.) வெண்மைப் பண்பு கலப்பின்மையை யுணர்த்திற்று. செம்மாப்பவர் - வினையாலனையும் பெயர்; இது சொல்லின் தன்மையது; பகுதி - செம்மா; சேம் யா - இவற்றுள் மூன்மொழி கடைக் குறையாய்க் கேம் என கின்ற, செம் என முதல் குறகி, பின்மொழி யின் மருட் ஆகிய ஆ என்பது புணர்க்கு, மகரம் இரட்டி அவ்வாறு நின்றது. என்பது என்னும் வினையாலனையும் பெயர் அறிவின்மேலது: என்ற உணரவல்லது அதுவேயாதலால்.

The skulls of the dead, gazing horribly, bring the vain worldlings to their senses. Those who are thus brought to their senses know that such is the nature of the body and so regard themselves as naught. (50)

## Chapter VI--Renunciation.

### 6-ம் அதிகாரம்: துறவு.

அஃதாவது மேற்கூறிவாத புறமாகிய செல்வத்தினிடத்துள தாகிய எனதென்னும் புறப்பற்றையும், அகமாகிய உடலினிடத்துளதாகிய காணன்னும் அகப்பற்றையும், செல்வம் உடல் இவற்றி னிலையாமையை உணர்க்கு விழுதலை யுணர்த்துவது. அதிகாரமுறை மையும் இதனால் விளக்கும்.

### 51. விளக்குப் புகவிருண் மாய்ந்தாங் கொருவன்

றவத்தின்முன் னில்லாதாம் பாவம்—விளக்குகெய்  
தேய்விடத்துக் கென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை  
தீர்விடத்து நிற்குமாங் தீசு.

(இ-ள்.) விளக்குப் புக - விளக்குப் புகாசிற்க, இருள் - மூன் இருள், மாய்ந்தால் ஆங்கு - அழிந்தால்போல, ஒருவன் தவத்தின் மூன்-ஒருவன் செய்த தவத்துக்கு மூன், பாவம்-மூன் செய்த பாவம், நில்லாது ஆம் - நிலைத்திராதாகும், விளக்குகெய் சேய்விடத்து - தீபம் செய் குறையுமிடத்து, இருள் கென்று - இருள்போம், பாய்ந்தால் ஆங்கு - பரவினாற்பால, நல்வினை - தவம், தீர்விடத்து - செய்தல் நீங்குமிடத்து, தீது-பாவம், நிற்கும்- நிலைபெறும்.

(போ-ரை.) விளக்குப் புகாங்குத் துண் இருள் அழிக்தால்போல ஒருவன் செய்த தவத்துக்குபுன், முன் செய்த பாவம் நிலைத்திராதா கும். தீபம் செய் குறையுமிடத்து இருள் போய்ப் பரவினாற்போலத் தவம்செய்தல் நீங்குமிடத்துப் பாவம் நிலைபெறும்.

(வி-ரை.) விளக்கு ஒளிபெருகுதற்குக் காரணம் செய்பானாற் போலத் தவம் பெருகுதற்குக் காரணம் மனமொழி மெய்களாற் செய்யும் செபலென்பதும் ஒளியிடைய தேயுவின் அபாவமே இருளாதல் போலக் தவத்தினது அபாவமே பாவமென்பதும் கருத்து. உவமை யில் கெங்கெயன்றமையால் பொருளிலும் செயலென்பது வருவிக்கப் பட்டது. சேய்விடத்து, தீர்விடத்து என்பன நிச்சுங்கால விளையெச்சம்; இத்தென்னும் விருதுகேயே காலங்காட்டியது. தல் என்னும் புடைபெயர்க்கி விருது புரைக்குத் தெட்டு முதனிலை திரிக்க விளக் கென்னுங் தொழிற்பெயர் வளங்குதலுடைய தீபத்துக்குத் தொழிலாகுபெயர்; இவ்வாறன்றித்தான் காரணமாகங்கின்ற பிறபொருள்கள் விளக்குதலாகிய காரியத்தைச் செய்கின்றமையால் காரியவாகுபெய ரென்றுமாம். முன்னில்லாதா நூன்பதை முன் இல்லாதாமெனப் பதம் பிரித்து உரைத்தலுமாய்.

Even as darkness dies when a lamp is brought in, sin stands not before penance. And, as darkness prevails when oil in the lamp diminishes, sin takes its stand where good deeds cease.

(51)

52. நிலையாகம் நோய்முப்புச் சாக்காடென் நெண்ணித் தலைபாயார் தங்கருமஞ் செய்வார்—தொலைவில்லாச் சக்தமுஞ் சோதிடமு மென்றூங் கிவைபிதற்றும் பித்தரிற் பேதையா ரில்.

(ஓ-ஞ்.) நிலையாகம் என்று—(வளர்தல் சுருங்கல் ஆகிய இவற்றுள் ஒன்றில்) நிலைத்தலில்லாமையும், நோய் என்று—நோயும், மூப்பு என்று—மூப்பும், சாக்காடென் று—சாதலும், (இருத்தலை) எண்ணி—தருதி, தலைபாயார்—முதன்மையாகிய அறிவுடையார், தம் சருமாந்—தம்முயிர்க்குரிய செயலாகிய தவத்தை, செய்வார்—செய்வார்கள்; சொலைவு இல்லாத—முடிவு இல்லாத, சத்தமும்—இலக்கண்ணாலும், நோத்தமும்—கணிதநாலும், என்ற—என்று சொல்லப்பட்ட, இவை—இங்குள்ளன, பிதற்றும்—விடாது பேசுகின்ற, பித்தரின்—பேதையர்போல, பேதையர் இல்—பேதமையுடையா ரில்லை.

(போ-ரை.) வளர்தல் சருங்கல் ஆகிய இவற்றை ஒன்றில் நிலைத்தலில்லாமையும், நோயும், மூப்பும், சாதலும் இருச்தலைக் கருதி முதன்மையாகிய அறிவுடையர் தம்முயிர்க்குரிய செயலாகிய தவத்தைச் செய்வார்கள். முடிவு இல்லாத இலக்ஷணங்களும், சளிதங்களும் என்று சொல்லப்பட்ட இங்குள்ள விடாது பேசுகின்ற பேதையர்போலப் பேதைமையுடைய ரில்லை.

(இ-ரை.) இருத்தல் சொல்லெச்சம். பின்னே சாக்காடென்ற மையால் நிலையாமை வளர்தல் சருங்கல்களின் மேல்நின்றது. என்ற என்னும் பெயரெச்சடிது தொகுக்கப்பட்டது. நிலையாமைப்படைய உடற்கு வரும் வருத்தச்சை ணோக்காமல் தவத்ஸ்தீனாச் செய்தலால், பிறப்பு கோய் மூப்புச் சாக்காடுகளால் அநாதிபாகத் துன்பமடைத்து வருகின்ற உயிர் ஞானம் உதித்து வீட்டைப் பெறுதலைக் கருதித் தவத்தைத் ‘தங்கரும்’ என்றும், சத்தமும் சோதிடமும் அறநால் முதலியவற்றை உணர்தற்றுக் கருவியெனக் கருதாது, அவ்விரு நூலையுக் கற்றமட்டில் நின்று பாராட்டுகின்றமை கருதிப் ‘பிதற் சும், பித்தரித் ரேதையா ரில்’ என்றுங் கூறினர்.

Instability, Disease, Old age, Death : reflecting on these, the foremost of men do the work that is theirs. There cannot be greater fools than the mad ones who rave, always talking of Grammar and Astrology that know no end. (32)

**53 இல்ல மின்மை யெழில்வனப்பு மீக்குற்றஞ்  
செல்வம் வலியென் நிவையெல்லா—மெல்ல  
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்  
தலைபாபார் தாழுப்பக் கொண்டு.**

(இ-ரை.) தலையாயார் - (அறிவுடையுக்கங்களில்) முதன்மையான வர், இல்லம் - இல்லாத்தகையும், இளமை - இளமைப்பறுவரும், ஏழில்-எழுச்சியும், ஏனப்பு - அடிகும், மீக்குற்றம் - சொற்செலவும், செல்வம் - பொருட்டல்வழும், வலி - வலியும், என்ற - என்று சொல்லப்பட்ட, இவை எல்லாம் - இவைகளெல்லாம், மெல்ல - மெள்ள, நிலையாமை - நிலைப்பறுமல் கழிதலை, கண்டு - கண்கட்டாகக் கண்டு, நெடியார் - காலகீட்டியாமல், தாம் உய்ய - தாம் பிழைக் கும்படி, கொண்டு - தணிவுகொண்டு, துறப்பர் - யானைதென் கும் இருபற்றையுங் துறப்பார்கள்.

(போ - ரை.) அந்வொழுக்கங்களில் முதன்மையானவர் இல் வாழ்க்கையும், இளமைப்பறுவதும், எழுச்சியும், அழகும், சொற்செல வர், பொருட்செல்வதும், வலீயும் என்று சொல்லப்பட்ட இவைகளெல்லாம் மென்ன நிலைபெறுமல் சமீதலைக் கண்கூடாகக் கண்டு கால நீட்டியாமல் தாம் பிழைக்கும்படி துணிவிடுகொண்டு யானென தென்னுடைய இருபற்றையுட் துறப்பார்கள்.

(வி-ரை.) எழில் வனப்பு என்பவற்றிற்கு முறையே தீழுகும் மாணமீற்றும் என உரைத்தல், மாணம் இளமையிலடங்குசலாலும்; மீக்குற்றெறண்பதனாப் புண்புத்தொலைப் புறத்துப் பிறக்க அன்மொழித்தொகைக் காரணப்பெயரெனக்கொண்டு, அதற்கு மேலாகிய சொல்லாற் பிறக்க புக்கென உரைதல் “புக்கெலால் பொன்றாது நிற்பதொன்றில்” என்பதனாலும் பொருந்தா என்க. மாணம் - இளமையில் தோன்றும் ஒளி. எழுச்சி என்றது முயற்சியோடு திரிதலே. ஏழில் - இல் விகுதி ஈற்றதாகிய தொழிற்பெயர் மீக்குற்றம்-யாவரும் மஹக்காமல் மேன்மூடாகக் கொள்ளுக்கு சொல்; அது ஈற்றில் காரியை பெற்றது. இல்லம் முதலியலை உடையா ரத்யாமலே சமீதலால் ‘மெல்ல நிலையானம்’ என்றார். நெடித்தல் - கால நீட்டித்தல்.

House,youth grace, beauty, influence, wealth, and strength: these gradually cease to be. Knowing this, the foremost of men delay not, but renounce them all to save themselves. (55)

#### 54. துண்பம் பலா னழுது மொருங்களை

இன்பமே காமுறவ ரேழையார்—இன்பம்

இடைதெரிக் தின்னுமை நோக்கி பனையா  
றடைவொழிந்தா ரான்றமைந் தார்.

(இ-எ்.) ஏழையார் - அறிவிலார், பலநான் - மிகுதியாகிய கால மெல்லாம், துண்பம் உழுதும்-துண்பத்தால் வருந்தியும், ஒரு நாளை - சிற்றுபோழ்து அதுபவிக்கும், இன்பமே - சுகத்தையே, காமுறவர்-விருப்புவார்; ஆன்று-(கல்வியறிவு கேள்விகளால்) நிறைந்து, அமைந்தார்-அதற்குத் தக்கபடி அடங்கி நடக்கும் பெரியோர், இன்பம் - சுகத் தின் சிறுமையை, இடைதெரிக்கு-நடவிலையாக ஆராய்க்கு, இன்னுமோ-துண்பத்தின் மிகுதியை, நோக்கி - அறிந்து, மனை ஆறு - இல் வாழ்க்கையின் வழியில், இடைவு - சார்க்கு நடப்பதை, ஒழிந்தார் - நிங்கினார்.

(போ - னா.) அறிவிலார் மிகுதியாகிய காலமெல்லாம் தன் பத்தால் வருக்கியும் சிறிதுபோழ்து அநுபவிக்கும் சுகத்தையே விரும்புவார். கல்வியறிவு கேள்விகளால் நிறைக்கு அதற்குக் கூக்க படி அடங்கி கடக்கும் பெரியோர் கீக்கத்தின் சிறுமையை நிவு நிலையாக ஆராய்க்கு துண்பத்தின் மிகுதியை அறிந்து இல்லாழ்க்கையின் வழியில் கார்க்கு நடப்பதை நீங்கினார்.

(வி - னா.) நான் காலத்தின்மேலும், பல ஒன்றென்பன முறையே மிகுதி சிறுமையின்மேலும் நின்றன. நானை பெண்பதில் கீ சாரியை, வீட்டுனது நித்தியமாகிய பேரின்பத்தினின்றும் நீக்குத் தால் ஏ பிரிசிலை. இல்லாழ்க்கை தீண்பாக்கருவதுபோலத் தோன்றுத் தால் 'இன்பாம், இடைதெரிந்து' என்றார் காழுநவர் ஒரு சொல்லின் தன்மையை; பகுதி காழுற; இது உறு என்பது புணர்க்கபோது காமம் கடைக்குத்தை பெற்றது.

The weak-minded, though they suffer misery long, crave for but a day's pleasure. The great ones of calmed minds, having analysed pleasure and found only pain, have avoided the paths of the worldly-minded. (54)

**55** நொன்னே கழிந்தன் இளைமையு மின்னே  
பினியொடு மூப்பும் வருமா— ருணிவொன்றி  
யென்னெனுடு சூழா தெழுவின்குஞ்சே போதியை  
நன்னென்றி சேர நமக்கு.

(இ - ள்) எழு கெஞ்சே - அடங்காத இயல்புள்ள மனமே! இளைமையும் - இளைமைப்பறுவரும், நொன்னே - பயணில்லாமலே, கழிந்தன்று - கழிந்தது; இன்னே - இப்போதே, மூப்பும் - முதலையும், பினியொடு வரும் - நோயோடு கூடிவரும்; நமக்கு நல் செறி சேர - நமக்கு நல்லொழுக்கமாகிய துறவு சேரும்படி, துண்ணு ஒன்றி - கலங்காமையைப் பொருத்தி, என்னெனுடு சூழாது - என்னிடத்து ஆராயாமல், போதியோ - (புலன்களின்மேல்) செல்லுகின்ற யோ?

(போ - னா.) அடங்காத இயல்புள்ள மனமே! இளைமைப்பறுவரும் பயணில்லாமலே கழிந்தது. இப்போதே முதலையும் நோயோடு கூடிவரும். நமக்கு நல்லொழுக்கமாகிய துறவு சேரும்படி கலங்காமையைப் பொருத்தி என்னிடத்து ஆராயாமல் புலன்களின்மேல் செல்லுகின்ற யோ?

(வி - ரை) கழித்தன்றென்னும் ஒன்றன் படர்க்கை இந்த கால விளைமுற்றில் அன் சாரியை மனமொழி மெய்கள் அலைதலில் காமல் நிற்றல், அவை என்னையில் செல்லல் இவற்றால் வரும் இன்பத்தை கொள் அதுபவித்தீவாகுமாதலால் இளையையுமென்ற உம்மை ஒருபடை எதிராக தழித்திபதை எடுத்து கிடைப்புப் பொரு இதீவித்தைப்புப் பொருளது. முதிராமல் அடக்கிவிண்ற கோய் மூப்பும் வரும் என்றார். மணி - தொழிலாகுபெயர். என்னை என்னு மூந்தலுருபு ஏழாவதளிடப்பொருளது.

Youth has been spent in vain. Even now old age with disease will come. O Mind, that rises boldly without co-operating with me! will you not come forward and help me to walk in the path of righteousness?

(55)

**56 மாண்ட குணத்தொடு மங்கட்டேபே நில்லெனினும்**  
**சுண்டன் கழித்தற் கருமையால்—முண்ட**  
**மிடியென்னுக் காரணத்தின் மேன்முறைக் கண்ணோ**  
**கடியென்றார் கற்றறிர் தார்,**

(இ - ள்) மாண்ட - மாட்சிமைப்பட்ட, குணத்தொடு - தன் எய்மொழி, மக்கள் பேறு - பிஸ்ளோப்பேறு, இவ் எனினும் - இல்லாதவ் விதீதங்கு, அருமையால் - கூடாதவளாயிருந்தலால், முண்ட - விடபடும், காரணத்தின் - காரணத்தைப்பற்றி, மேல் - முற்காலத்தில், மென்ற பெயரிட்டார், கடி என்றார் ~ (மணத்துக்குக்) கடி கொல்லியல்புணர்த்த புலவர்.

(போ-ரை.) மாட்சிமைப்பட்ட தன்மையோழி பிஸ்ளோப்பேறு இல்லாதவளாயினும் கொண்ட எயகன் கீக்கிவிததற்குக் கூடாத வளாயிருந்தலால் விட்டொழியாத இடங்கள் தருவதென்ற கொல் பெப்பும் காரணத்தைப்பற்றி முற்காலத்தில் ரால்ளில் மணத்துக் குடும்பத்தைப்பற்றி அல்லோக் கற்றுச் சொல்லியல்

(வி - ரை.) அருமையுடையாளை 'அருமை' என்றும், மிட யைத் தருவதனை 'மிட' என்றும் கூறியது ஓர் மரபு வழுவதைத். அருமையாலென்னும் ஏதுப்பொருள்தாகிய மூன்றஞ்சுருபும், காரணத்தின் என்னும் அப் பொருள்தாகிய சிங்கஞ்சுருபும் விரலி அடுக்கி என்றாரென்னும் விளைகொண்டன. கடியென்னும் இடுகுறியாகிய உரிச்சொல்லைக் கடிமையதென்னும் பொருள்தாகிய காரணப்பெயராகச் சொண்டமையால் இது பிரிநிலையிற்கியணி, கடிமை-பகுதி, இ - ஒன்றன்படர்க்கை விருசி, விகுதிப்புணர்ச்சியில் மை யீறும், விகுதி யுயிராதல்பற்றி உராமும் கெட்டது காதி. கடிமை இங்குத் துண்பத்தின்மேலது. இவ்வாறு கொடுமை (வளைவு) என்னும் பண்படியாகக் கொடி, கருமைபென்னும் பண்படியாகக் கரி என்னும் பெயர்கள் வருதல் காண்க. மேல் மூறை என்பன பண்பாகுபெயர்கள்.

The wife may possess no excellence and may beget no child; still it is hard for the husband to break the marriage bond. As this is so and as the bond is sure to keep one permanently in wretchedness, the sages of yore made the word *bond* in their books a synonym of *avoid*. (56)

**57. ஊக்கித்தாங் கோண்ட சிரதங்க ரூள்ஞுடையத்  
தாக்கருங் துண்பங்க டாந்தலை வந்தக்கா  
நீக்கி நிறுஉ முரவோரே நல்லெலாழுக்கங்  
காக்குங் திருவத் தவர்.**

(இ - ள்.) ஊக்கி - முயன்று, தாம் கொண்ட-தாப்புண்ட, விரதங்கள் - தவங்கள், உள் உடைய - தமில் கலங்குப்படி, தாக்கு அருதுண்பங்கள் - நீக்குதற் கருமையாகிய துண்பங்கள், தலைவந்தக்கால் - தாப்மிடத்து வக்தால், நீக்கி - (அத் துண்பங்களை) நீக்கிச் செய்து, நிறுஉம் - (விரதங்களை) நிலைக்கிச் செய்யும், உரைவோரே - பேரறிவுடையோரே, நல் ஒழுக்களீ - நல்லெலாழுக்கங்களை, காக்கும் - விடாமற்செய்யும், திருவததவர் - (கண்டோரால் விரும்பப்படும்) அழிய தவழுடையார்.

(போ - ரை.) முயன்ற தாம் பூண்ட தவங்கள் தமில் கலங்கும்படி நீக்குதற் கருமையாகிய துண்பங்கள் தமிழ்-த்து வக்தால் அத் துண்பங்களை நீக்கிச் செய்து விரதங்களை நிலைக்கிச் செய்யும் பேரறி உடையோரே நல்லெலாழுக்கங்களை விடாமற் செய்யும் (கண்டோரால் விரும்பப்படும்) அழிய தவழுடையார்.

(வி-ரை.) ஊக்கல்-ஊக்கங்கொள்ளல்; அது தன் காரியமாகிய மூயலலின்மேல் விண்றது. பின்னுள்ள தாம் அசை. தாக்குதலாகிய காரணம் நீக்குதலாகிய காரணத்தின்மேலது. தாக்குதல் - பொருதல்; அது முதனிலைத் தொழில்பெயர், நிறூலம் சொல்லினையைப் பெட்டொதலால் பதப்பிரிவிலூம் அதனை நீக்காது சொன்க. நில் என்னும் தன் வினைப் பகுதி, பிறவினைப்படுத்தும் துவ்விகுதிப் புணர்ச்சியில் தகரத்திரிபும் லகரக்கேடுமாகிய சங்கி பெற்ற சிறு-பகுதி, உம் - பெயரெச்ச விகுதி, பகுதி உகரம் ஊகாரமானதும் அளபெழுக்கதும் நீட்டல் விகாரம், விகுதி உரைக்கேடு முசற்குதை. எ-பிரிவிலே. திருவத்வர் என்பதில் அ காரியை.

When troubles hard to resist arise, to shake them in the vows that they have made with losty minds, men of determined will set them aside, and will be firm in their vows. Such only are the blessed ones that guard Virtue's path. (57)

**58.** தம்மை யிகழுந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழுந்த வினைப்பயத்தா—லும்மை யெரிவாம் நிரயத்து வீழ்வர்கொ லென்று பரிவதுஉஞ் சான்றேர் கடன்.

(இ - ள்.) தம்மை இகழுந்தமை - (பிறர்) தம்மை அவமதித் தலை, தாம் பொறுப்பது உம் அன்றி - தாம் பொறுத்துக்கொள்ளுதலுமல்லாமல், மற்று எம்மை - இகழுந்தற்குக் காரணமில்லாத எம்மை, இகழுந்த - இகழுந்ததனாலாகிய, வினைப்பயத்தால் - தீவினையாகிய பயனுல், உம்மை - மறையையில், எரிவாய் - தீ நிரம்பிய, நிரயத்து - நரகத்தில், வீழ்வர் என்று - வீழ்வாரென்று, பரிவதும் - (அவரிடத்து) இரக்கங்கொள்ளுதலும், சான்றேர் கடன் - தவவொழுக்கம் நிறைந்தவரது கடமையாம்.

(போ - ரை.) பிறர் தம்மை அவமதித்தலைத் தாம் பொறுத்துக்கொள்ளுதலும் மல்லாமல் இகழுந்தற்குக் காரணமில்லாத எம்மை இகழுந்ததனாலாகிய தீவினையாகிய பயனுல் மறையையில் தீ நிரம்பிய நரகத்தில் வீழ்வாரென்று அவரிடத்து இரக்கங்கொள்ளுதலும் தவவொழுக்கம் நிறைந்தவரது கடமையாம்.

(வி ரை.) பொறுத்தலும் புரிவதும் கடனெனவே பொறுக்காமல் வெகுளி கொள்ளல் கடனன்கெறன்பதாயிற்று. இங்கு இகழுந்தல் “ஆற்றவா ராற்ற விச்தாமை”என்பதிற்கோல் அவமதித்தலை யுணர்த்

திற்று. பொறுப்பதென்பத ஸ்ரீராம் எதிரது தழீஇப எச்சவும்கை தொகுத்தல். நிரயத்து வீழ்தல் திண்ணமாதலால் கொல் அசை நிலைப்பொருளாது. இகழ்த் காரணத்தினால் ஹண்டாம் பயன் தீவி ஜையே யாதலால் வீஜைப்பயனென்பது இருபெயரோட்டுப் பண்புத் தொகைவிலைத் தொடரென்ச. அன்பெடை இன்னிசைக்கண் வங்கது. மற்றுப் பிறிதென்னும் பொருளது.

The duty of the wise is not only to forbear when others speak contemptuous words to them, but also to grieve with pity, saying, 'Alas ! as a consequence of speaking contemptuous words to us, the hell-fire will be the lot of these in their future birth. (58)

**59. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற  
வைவாய் வேட்கை யவாவினைக்—கைவாய்  
கலங்காமற் காத்துய்க்கு மாற்ற ஒடையான்  
விலங்காது வீடு பெறும்.**

(ஓ.என்.) மெய் வாய் கண் மூக்குச் செவி என - உடம்பு வாய் கண் மூக்குச் செவிகளன்று, பேர் பெற்ற - பெயர்களைப் பெற்ற ஹள்ள, சீவாய - சீம்பொறிகளை வழியாகவுடைய, வேட்கையினை - விருப்பங்களையும், அவாவினை - (அவற்றிற்குரிய பொருள்களைப் பெறவேண்டுமென்னும்) ஆசையையும், காத்து - (தன்னிடத்துண்டாகாமல்) காத்து, கை வாய் - தவவொழுக்கத்தில், கலங்காமல் - கலங்குதலில்லாமல், உய்க்கும் - தன்னைச் செலுத்தவல்ல, ஆற்றல் உடையான் - மனவலி யுடையான், விலங்காது - தவறுத ஹண்டாகாமல், வீடு பெறும் - வீட்டுலகத்தை அடைவான்.

(போ.ரை.) உடம்பு, வாய், கண், மூக்கு, செவிகளன்று பெயர் களைப் பெற்றஹள்ள ஓம்பொறிகளீ வழியாகவுடைய விருப்பங்களையும், அவற்றிற்குரிய பொருள்களைப் பெறவேண்டுமென்னும் ஆசையையும் தன்னிடத்துண்டாகாமல் காத்து தவ வொழுக்கத்தில் கலங்குதலில்லாமல் தன்னைச் செலுத்தவல்ல மனவலியுடையான் தவறுத ஹண்டாகாமல் வீட்டுலகத்தை அடைவான்.

(வி.ரை.) ஊறு, சுறை, ஒளி, ஒசையென்னும் சீம்புளன்களின் மேலும் செல்லுக் கிருப்பத்துக்கு வழியா கிருத்தலால் சீம்பொறி களை சீவாயென்றார். வாய் இடமடியாகப் பிறக்க குறிப்புப் பெயரைச்

சம்; குறிப்புமுந்துப் பெயரெச்சமாய் வேட்கையென்னும் பெயர் கொண்டதெனிலும் பொருந்தும். விகுதி அ பலவின் படர்க்கைய தென்க. சிபுருபை வேட்கை யென்பதேனுடுக் கூட்டுக், வேட்கை யவா வேணவா என வருதலு முண்டு.

He who, with a steady will, can control the desires that find entrance through the five senses, viz, 'body, mouth, eye, nose, and ear,' and can direct them to flow in the path of righteousness, will unfailingly obtain salvation. (59)

**60. துன்பமே மீதாக்கண்டுக் குறவுள்ளாரின்பழே காமுறவு ரேழையா—ரின்பமிகைதூறு யற்றத னின்னுகை நோக்கிப் பசைதல் பரியாதா மேல்.**

(இ-எ.) ஏழையார் - அறிவில்லார், துன்பமே - துன்பமொன்றே, மீதா - மிகுதியாக வர, எண்டு - உணர்க்கும், குறவு - குறவு நிலையை, உள்ளார் - அடைய நினைப்பார்மல், இன்பமே - (இல்லாத்தகையில் சிறிதாக வரும்) இன்பத்தையே, காமுறவர் - விரும்பாநிற்பார்; மேல் - மேலாகிய அற்வுடையார், இன்பம் - இன்பமானது, இசை தொறும் - (தம்மிடத்து) வருங்கோறும், அதன் - அவ்வின்பத்துக்குக் காரணமாகிய, இன்னுகை - துன்பத்தை, நோக்கி - சீர்தூக்கி, பசைதல் - (அவ்வின்பத்தை) விரும்புகலை, பரியாது - கொள்ளார்.

(போ-ரை.) அறிவில்லார் துன்பமொன்றே மிகுதியாக வர உணர்க்கும் குறவு நிலையை அடைய நினையாமல் இல்லாத்தகையில் சிறிதாக வரும் இன்பத்தையே விரும்பாநிற்பார். மேலாகிய அறி வுடையார் இன்பமானது தம்மிடத்து வருங்கோறும் அவ்வின்பத்துக்குக் காரணமாகிய துன்பத்தைச் சீர்தூக்கி அவ்வின்பத்தை விரும்புகலைக் கொள்ளார்.

(வி-ரை.) இன்பத்துக்குக் காரணமாகிய துன்பமென்றது சிம்புல துகர்க்கிப் பொருள்களை உடுக்கு தேடுதலால் வருங் துன்பத்தை. துன்பத்தி னளவுக்கு அதனாற் பெறும் இன்பம் சிற்றளவினதென உணரமாட்டால்மயால், அவரை 'எழையார்' எனவும், உணரவுல்லாருக்கு அவ்வின்பத்தை விரும்பதும் ஒருபாரமாகத் தோன்றலால் 'பசைதல் பரியாது' எனவும் கூறினர். பரித்தல் - சமத்தல், ஏ இரண்டும் பிரிசிலை. மேல்-யண்பாகுபெயர்.

Though they see pain only preponderating, the weak-minded think not of renunciation, but desire eagerly pleasure alone. The great beholding pain at the root of every pleasure, do not care to indulge in it. . . . . (60)

### Chapter VII--The Absence of Anger.

#### 7-ம் அந்திகாரம்: சினமின்மை.

அந்திகாவது கோபஞ் செய்தற்குக் காரணமாகிய குற்ற மொருங் ஜிடத்துண்டான் காலத்தங் கோபஞ் செய்யாமையை உணர்த்துவது. காம வெகுளி மயக்கமாகிய மூன்றில், சினம் அருண்முதலியவற்றைக் கெடுத்தலால் அது துறவினர்க் காகாதென அதன் இன்மை துறவின்பின் வைக்கப்பட்டது; ஆயினும் இது யாவருக்கும் பொதுவெனக் கொள்க.

#### 61. மதித்திறப் பாரு மிறக்க மதிபா

மிதித்திறப் பாரு மிறக்க—மிதித்தீறி  
யீடுஞ் தலைமீமீருத்தலர்'ஸஃந்தறிவார்  
காயுஞ் சுதமின்மை நன்று.

(அ-எ.) மதித்து- (தம்மை) நன்குமதித்து, இறப்பாரும்-ஈடப் பவரும், இறக்க-ஈடக்கக்கடவர்; மதியாது - நன்குமதியாமல், மிதித்து - இழிவுபடுத்தி, இறப்பாரும் - நடப்பவரும், இறக்க - கடக்கக்கடவர்; ஈயும் - (ாலறிவுமின்தாகிய) ஈயும், மிதித்து-காலான் மிதித்து, தலைமேல் ஏறி யிருத்தலால் - தம்முடைய தலையின்மேல் ஏறி யிருத்தலால், அஃது அறிவார் - அவ்வீவி னறியாமையை அறியும் இயல்பினர், காயும் - (தம்மை அவமதித்தோரைக்) கோபிக்கின்ற, தந்த இன்மை- கோபமிலராதல், நன்று-கன்மையைத் தருவதாம்.

(போ-ரை.) தம்மை நன்குமதித்து நடப்பவரும் கடக்கக்கடவர்; நன்கு மதியாமல் இழிவுபடுத்தி கடப்பாரும் கடக்கக்கடவர் காலறி வியின்தாகிய ஈயும் காலான் மிதித்துத் தம்முடைய தலையின்மேல் ஏறியிருத்தலால் அவ்வீவி னறியாமையை அறிய மியல்பினர் தம்மை அவமதித்தோரைக் கோபிக்கின்ற கோபமிலராதல் நன்மையைத் தருவதாம்.

(வி-ரை.) மதியாது ஈறு தொகுக்கப்பட்டது. முன்னுள்ள மிதிக் தல் இழிவுபடுத்தலுக்காயிற்று. இருத்தலாலென்னும் ஏதுப்பொகுட்டாகிய மூன்றஞ்சுருபு இன்மை என்னுங் குறிப்புத் தொழிற்பெற்ற

கொண்டது. துறங்கார்க்கு கட்பும் பகையும்' கூடாகவையின் 'மதித் தித்திறப்பாரு மிறக்க' 'மிதித்திறப்பாரு மிறக்க' என்றும், மிதித்திறப் பதற்குக் காரணம் அறிவு நூல் கேட்குஞ் செவியறிவில்லாகையாத வால் அவரோரு பொருள்ளிரண்பார் 'சுயும்' என்றும், கதம் தான் காரணமாக வின்று மிதித்திறப்பார்மேற் சாபம் விடுவித்துச் செய்த தவத்தை இழப்பித்தலால் அஃஷில்லாகை 'நன்று' என்றங் கூறி வர்.

Those that esteem us and pass on, let them do so; those that despise us and trample over us as they pass, let them also do so. As even the fly tramples over their head when it soars, it is well that those who know it, should not burn with rage. ()

**62.** தண்டாச் சிறப்பிற்றம் மின்னுயிரைத் தாங்காது  
கண்டுழி யெல்லாந் துறப்பீவா—மண்டி  
யடிபெயரா தாற்ற வினிவந்த போழ்தின்  
முடிகிற்கு முள்ளத் தடா..

(இ-எ.) மண்டி - (தவவொழுக்கத்தில்) மிகுதியுஞ் சேர்க்கு, ஆற்ற - மிகுதியும், இனிவந்த போழ்தின் - (அத் தவவொழுக்கத்துக்கு) குறைவு நேரிட்டபோது, அடி பெயராது-அங் நிலையில் தனரா மல் நின்று, முடிகிற்கும் - இறக்கவல்ல, உள்ளத்தவர் - ஊக்க முடைய முனிவர், தம் இன் உயிரை - தம் இனிமையாகிய உயிரை, தண்டாத - கெடுதவில்லாத, சிறப்பின்-சிந்த தவவொழுக்கத்தில், தாங்காது - கொண்டிராமல், கண்ட உழி எல்லாம் - கண்ட விடங்களிலெல்லாம், துறப்ப ஒ - செல்லவிடுவரோ? விடார்.

(போ-ஏ.) தவவொழுக்கத்தில் மிகுதியுஞ் சேர்க்கு மிகுதியும் அத் தவவொழுக்கத்துக்குக் குறைவு நேரிட்டபோது அங் நிலையில் தனராமல் நின்று இறக்கவல்ல ஊக்கமுடைய முனிவர் தம் இனிமையாகிய உயிரைக் கெடுதவில்லாத சிந்த தவவொழுக்கத்தில் கொண்டிராமல் கண்ட விடங்களிலெல்லாம் செல்ல விடுவரோ? விடார்.

(வி-ஏ) கண்டவிடங்களென்று காம வெகுளி மயக்கங்களோ. வினையாகிய மாசுதீர்க்கு சுத்தமான அந்தக்கரணங்களை யுடையாராத வால் கண்டுழி எல்லாந் துறவாராயினார். முடிகிற்கு மென்பதற்கு முடிக்கவல்ல எனப் பொருளுறைத்தல், இது நன்வினை யாவதல்லது பிற வினை யாவதன் ரூதலால் குற்றமென்க. அழியாத வீடுபேற்றைத் தருவதாதலால் தவவொழுக்கத்தைத் 'தண்டாச் சிறப்பு' என்றார்.

ஓ - எதிர்மகை. முடிகிற்கு மென்னுங் காரியப்பொருட்டாகிய பெய் ரெச்சம் உள்ளத்தவரென்னும் பெயரின் முதனிலையாகிய உள்ள மென்னுங் காரணப்பெயர் கொண்டது. இதனை இருசொல்லாகக் கொண்டு உள்ளம் தவறெனப் பிரித்தாலும் கூடும்.

Will those noble souls, who are so much attached to their Path as to shuffle off their mortal coil should swerving from it be inevitable, allow themselves to be led away by every trifle, without establishing themselves in the Path that is their delight? (62)

**63. காவர தொருவன்றன் வாய்திறக்கு சொல்லுஞ்சொலோவாதே தன்னைச் சுடுதலா—லோவாதே யாய்ந்தமைந்த கேள்வி யறிவுடையா ரெஞ்ஜான்றுங் காய்ந்தமைந்த சொல்லர் கறுத்து.**

(இ-எ்) ஒருவன்-(அறிவில்லாத) ஒருவன், தன் வாய் காவாது-தன் வாயைக் காக்கமாட்டாமல், திறக்கு சொல்லும்-திறக்கு சொல்லு கின்ற, சொல் - கடுஞ்சொல், தன்னை - சொல்லிய அவனை, ஒவாதே - விட்டொழியாமலே நின்ற, சுடுதலால் - வருத்துதலால், ஒவாதே - இடைவிடாமலே, ஆய்க்கு - (அறிவு நூல்களை) ஆராய்ந்து, அமைந்த - நிரம்பிய, கேள்வி - மெய்ஞ்ஜானக் கேள்வியை யுடைய, அறிவுடையார் - தூறவினர், எஞ்ஜான்றும் - எக்காலத்தும், கறுத்து - கோபித்து, காய்க்கு அமைந்த - அக் கோபித்தலால் அமைந்த சாபமொழிகளை, சொல்லார்-சொல்லார்கள்.

(போ-ரை) அறிவில்லாத ஒருவன் தன் வாயைக் காக்கமாட்டாமல் திறக்கு சொல்லுகின்ற கடுஞ்சொல் சொல்லிய அவனை விட்டொழியாமலே நின்ற வருத்துதலால், இடைவிடாமலே அறிவு நூல்களை ஆராய்ந்து நிரம்பிய மெய்ஞ்ஜானக் கேள்வியையுடைய தூறவினர் எக்காலத்தும் கோபித்து அக் கோபித்தலால் அமைந்த சாபமொழிகளைச் சொல்லார்கள்.

(வி-ரை.) காவாதென்றனால் சொல் கடுஞ்சொலென்பது பெற்றார். தூறவினர் தம்மை ஒருவன் வைத கடுஞ்சொல் அவனையே கார்க்கு வருத்துதலால் தாம் தமது தவம் குறையும்படிச் சாபமொழிகளைக் கூறுர் என்பது. சொல் தன்னை வருத்துதலாவது அதனுலாகிய வினைப்பை ஏடைல். ஏ இரண்டும் தேற்றம். காக்கமாட்டாத இழிவை முடித்தற்கு 'வாய்திறக்கு' என வேண்டாது கூறினர். ஒரு

வன் வைத் வைவு அவனையே வருக்குமென்ப தறிக்கிருத்தால் நாம் சினக்கு கடுஞ்சொல் சொல்லாரெனினும் பொருந்தும். காய் ந்து-காரணப்பொருட்டாகிய இறக்காலச் செய்வெனைச்சத் திரிபு. அமயந்த-இறந்தால் வினைப்பெயர்.

The words which one utters, opening his mouth, unguardedly, scorch oneself ceaselessly. Men of deep erudition who have heard ceaselessly will never lose temper and utter words that indicate anger. (63)

#### 64. நேர்த்து கிரல்லார் நீரல்ல சொல்லியக்கால்

வேர்த்து வெகுளார் விழுமியோ—ரோர்த்ததனை  
உள்ளத்தா னுள்ளி யுரைத்துரா யூர்கேட்பத  
துள்ளித்துண் முட்டுமாங் கீழ்.

(இ-எ.) நிசர் அல்லார்-(தம்மோடு) ஒப்பல்லாதவர், ஓர்வித்து- (தம்மை) ஒப்பாக்கிக்கொண்டு, நீர் அல்ல - இனிமையல்லாத சொற்களை, சொல்லியக்கால் - சொல்லினால், விழுமியோர் - சிறந்த துறவு நிலையுடையோர், வெகுண்டு வேர்க்கார் - கோபங்கொண்டு வேர்க்கார்; அதனை - அக் கடுஞ்சொல்லை, உள்ளத்தான் உள்ளி-மனத்தாற் கருதி, ஒர்த்து - ஆராய்ந்து, ஊர் கேட்ப - ஊரிலுள்ளார் கேட்கும் படி, உரைத்து - (பலரோடும்) சொல்லி, உராய் - (சுவர் முதலியவற்றில்) உராய்ந்து, துள்ளி - துடித்து, தூண் முட்டும்-தூணினிடத்து முட்டுவார், கீழ் - கீழானவர்.

(போ-யோ.) தம்மோடு ஒப்பல்லாதவர் தம்மை ஒப்பாக்கிக் கொண்டு இனிமையல்லாத சொற்களைச் சொல்லினால் சிறந்த துறவு நிலையுடையோர் கோபங்கொண்டு வேர்க்கார். அக் கடுஞ் சொல்லை மனத்தாற் கருதி ஆராய்ந்து ஊரிலுள்ளார் கேட்கும்படி பலரோடும் சொல்லிச் சுவர்முதலியவற்றில் உராய்ந்து துடித்துத் தூணினிடத்து முட்டுவார் கீழானவர்.

(வி-யோ.) நேர்வித்து என்பதில் விவ்விகுதி தொகுக்கப்பட்டது. நீர் இனிமைக்காயிற்றி. அல்ல-பண்படியாகப் பிறக்க குறிப்பு வினைப் பெயர். வேர்த்தல் வெகுளவின் காரியமாதலால் வேர்த்து வெகுளார் என்பதைப் பின் முன்னாக சிறத்தி விகுதி பிரித்துக் கூட்டுக் கூட்டு. ஒர்க் கெண்பது தொட்டாக்கி ஒர்த்தென வலித்தலாயிற்ற. விழுமியோர் பல கடுஞ்சொற்களுக்கும் வெகுளாகம் தோன்ற ‘நீரல்ல’என்றும், கீழாயினேர் கடுஞ்சொல் ஒன்றக்கும் வெகுளாதிரா ரென்பது தேர்ண்ற ‘அதனை’ என்றால் கூறினர். உராய்-இறந்தாலவுனையெச்

சம்; உரா-பகுதி, உராத்தின் திரிபாகிய விதுதி. உராவுகல் உராய் தல். ஊர் - இடவாகுபெயர். கீழ்பாண்பாகுபெயர்.

When men inferior to them turn round and speak unbecoming words, the noble ones do not fret and fume with anger. The base ones brood over them, publish them in the hearing of the whole town, leap, and dash their head against a post.

(64)

**65.** இளையா னடக்க மடக்கங் கிளைபொரு  
வில்லான் கொடையே கொடைப்பய—வென்லா  
மோதுக்கு மதுகை யுரனுடை யாளன்  
போறுக்கும் பொறையே பொறை.

(இ-ஞ்.) இளையான்-இளமைப்பருவ முடையான், அடக்கம் ஏ. அடங்கி யொழுகுதலே, அடக்கம் - அடக்கமாம்; கிளை - கிளைப்பதற்குக் காரணமாகிய, பொருள் இல்லான் - மிக்க பொருளில்லாதவன், கொடையே - கொடித்தலே, கொடைப்பயன் - கொடையாகிய பய என்று; எல்லாம் - யாவரையும், ஒறுக்கும் - வெல்லவல்ல, மதுகை - வலியையும், உரன் - அவ்வலியை (காலம் இடமறிந்து காட்டவல்ல) அறிவையும், உடைய - உடையானுகிய, ஆளன் - ஆளுதற் கூழி லுடையான், பொறுக்கும்-(பிறர் குற்றத்தைப்) பொறுத்துக்கொள்ளுகின்ற, பொறையே - பொறுமையே, பொறை - பொறுமையாம்.

(போ-ஞ.) இளமைப்பருவமுடையான் அடங்கி யொழுகுதலே அடக்கமாம். கிளைப்பதற்குக் காரணமாகிய மிக்க பொருளில்லாத வன் கொடுத்தலே கொடையாகிய பய என்று. யாவரையும் வெல்ல வல்ல வலியையும், அவ்வலியைக் காலம் இடமறிந்து காட்டவல்ல அறிவையும் உடையானுகிய ஆளுதற் கூழி லுடையான் பிறர் ஒந்தத்தைப் பொறுத்துக்கொள்ளுகின்ற பொறுமையே பொறுமையாம்.

(வீ-ஞ.) முதலமையோனடக்கம், பொருளுடையான் கொடை, மதுகை யுங்களில்லான் பொறை யிவற்றினின்றும் பிரித்தவால் ஏ பிரிசிலை கொடையே என்னும் ஏகாரத்தை அடக்கதென்பத் தேவேந்துக்கூட்டுகிக். பொருளுடைமைக்குப் பயன் கொடையே யாக வின் கொடையென வாளா கூருது ‘கொடைப்பயன்’ என்றார். பொருள் ஒருவன் பெருகுதற்குக் காரணமாதலால் கிளை யென்னும் அடைகொடுத் தோதப்பட்டது. அடக்கம் அடங்குதலென்னும் பொருட்டரய்த் தன்வினைத் தொழிற்பெயராவதல்லது பிறவினைத்தொழிற்

பெயராகாமையாலும், அம் விகுதி தண்வினைப் பகுதியோடு டன் றிப் பிரவீனைப் பகுதியோடு புணர்தலின்மையாலும் அடக்கமென்பதற்கு அடக்குதலெனப் பொருள் சொன்னுதல் குற்றமென்க. கொடை., பொறை : ஓ விகுதி தொழிற்பெயர். எல்லாமென்னுட் தினைப் பொதுப்பெயர் ஒருக்கு மென்றதனால் உயர்தினைக்காயிற்று.

The youth's self-restraint is real self-restraint. The munificence of one, who owns not increasing wealth, is munificence indeed. The forbearance shown by the man who has the strength and the means to avenge the wrongs done to him, is true patience. (65)

### 66. கல்லெறிந் தன்ன கயவர்வா யின்னுச்சொ

லெல்லாருங் காணப் பொறுத்துய்ப்ப—வரல்லை  
யிடுநீற்றூற் பையவிக்த நாகம்போற் றத்தஞ்  
குடிமையான் வாதிக்கப் பட்டு.

(இ-அ.) இதி நீற்றால்-(மந்திரித்து) வீசிய நீற்றினால், ஒல்லை-அவ் வீசிய காலத்தில்; பை அவிக்த - (ஆடிங்காலத்து வீரித்த) படம் அடக்கிய, நாகம் போல் - நாகரதைப்போல, தம் தம் - தம்முடைய, குடிமையான் - உயர்குடிப்பிறப்பின் தன்மையால், வாதிக்கப்பட்டு - வருத்தப்பட்டு, ஏறிந்தது கல் அன்ன - ஏறிந்தசாகிய கல்லை ஒத்த, கயவர் வாய்-கீழ்மக்கள் வாயினின்றும் வரும், இன்னுச்சொல் - துன் பந்தருஞ் சொற்களை, எல்லாரும் - பகைவர் நட்பினர்களாகிய யாவரும், காண-பார்க்கையில், பொறுத்த - பொறுத்துக்கொண்டு, உய்ப் பர் - (மனத்தை நன்னெறியில்) ஏத ஹுத்துவர்.

(போ-ஞா.) மந்திரித்து வீசிய நீற்றினால் அவ் வீசிய காலத்தில் ஆடிங்காலத்து வீரித்த படம் அடங்கிய நாசத்தைப்போலத் தம் தம் முடைய உயர்குடிப்பிறப்பின் தன்மையால் வருத்தப்பட்டு, ஏறிந்த தாகிய கல்லை ஒத்த கீழ்மக்கள் வாயினின்றும் வரும் துன்பந்தருஞ் சொற்களைப் பகைவர் நட்பினர்களாகிய யாவரும் பார்க்கையில் பொறுத்துக்கொண்டு மனத்தை நன்னெறியில் செலுத்துவர்.

(வி-ஈ) காண என்னும் வினையெச்சம் காரண காரியப் பொருளதன்றி நிசம்த்தாலத்தில் வந்தது. பெறுமைக்குண மில்லாகரைக் கயவரென்பது வழக்கு. இன்னுமையைத் தருஞ் சொல்லை இன்னுச் சொலென்றது ஓர் மரபு வழுவுமைதி. ஒல்லை-காலவிரைவு. தனியா விருந்த காலத்திலும் பலர் கூடியகாலத்தில் சினங்கொள்ளுதல் யாவர்

உகு மியல்பாக, இவர் சினங்கொள்ளாத சிறப்புத் தோன்ற' எல்லாருக் காணப் பொறுத்து' என்றார்.

When the base ones hurl down their bitter words as stones,  
the noble ones forbear and let them pass, in the presence of all,  
constrained by a sense of their birth, even as a serpent puts  
down its crest, immediately sacred ash is thrown on it. (66)

### 67. மாற்றுஶய் நின்றுதம் மாறேற்பார்க் கேளாமை

யாற்றுமை யென்னு ரநிவுடையா—யாற்றுமை  
கேர்த்தின்னு மற்றவர் செய்தக்காற் றுமவரைப்  
பேர்த்தின்னு செய்யாமை நன்று.

(இ-ஸ்.) மாற்றார் ஆய் நின்று - பகைவராய் நின்று, தம் மாறு-  
தமது பகையை, ஏற்பார்க்கு-ஏற்கத்தக்க வலியில்லார்க்கு, எலாமை -  
(அவரது பகைமை) ஏற்று நில்லாமையை, ஆற்றுமை - வலியில்  
லாமை, என்றார் - என்று சொல்லார், அறிவுடையார்-பேரநிவுடை  
யோர், (ஆதலால்) அவர் - அவ்வலியில்லார், கேர்வித்து - (சர்மமச்)  
சமனுக்கிக்கொண்டு, இன்னு - துன்பங் தருவனவற்றை, செய்தக்  
கால் - செய்வாராயின், ஆற்றுமை - (தம்மிலெழுங் கோபத்தீயைத்)  
தணிக்காமல், தாம் - (வலியோராகிய) தாம், பேர்த்து - மீட்டி, அவ  
ரை - அவரை, இன்னு செய்யாமை - துன்பங் தருவன செய்யாமை,  
நன்று - நன்மை தருவதாம்.

(போ-ரை.) பகைவராய் நின்று தமது பகையை ஏற்கத்தக்க  
வலியில்லார்க்கு அவரது பகைமை ஏற்று நில்லாமையை வலியில்  
லாமை என்று சொல்லார் பேரநிவுடையோர். ஆதலால், அவ்வலியில்  
லார் தம்முடைச் சமனுக்கிக்கொண்டு துன்பங் தருவனவற்றைச் செய்  
வாராயின் தம்மி லெழுங் கோபத் தீயைத் தணிக்காமல் வலியோ  
ராகிய தாம் மீட்டி அவரைத் துன்புந்தருவன செய்யாமை நன்மை  
தருவதாம்.

(வி - ரை.) ஆற்றுமை இரண்டனுள் முன்னது திர்மறைத்  
தொழிற்பெயர்; பின்னது எதிர்மறை விளையெச்சம். மாறு ஏற்  
பார் என்றது மறுக்க வலியில்லாமையால் மாறு ஏற்பாராயினுரேன  
விளக்குதலால் ஏற்பாரை 'வலியில்லார்' என்றார். இன்னுவைத்தருஞ்  
செயல்களை இன்னு என்றது காரியவாகுபெயர். இன்னுமை - இனி  
மையல்லாமை, அஃதாவது துன்பம். இங்கு மையீறு கெட்டு  
இன்னு என நின்றது. குவ் விகுதி ஏற்று என்கு என்பதுபோல இன்-

அங்கு எனவும் வரும். வினைமுதனிலையோடன்றி மற்ற முதனிலை யோடு எதிர்மறை யாகாரம் புணராடவன்னும் இலக்ஷண முணராதார் இன்னு என்பதில் ஆ எதிர்மறை யென்பர். பேர்த்து-வினமாற்றப் பொருள்தாசிய இடைச்சொல். அவரை என்னும் இரண்டாவதை ஏழாவதாகத் திரிக்கின் இன்னு செய்யாமையில் இன்னுவைச் செய்யாமை என இரண்டாவதை விரிக்க.

When men stand forth as our enemies and challenge us to fight, to decline to fight, the wise call not lack of strength. Even when they have attacked us and done us evil, it is good not to do them evil in return, led away by anger. (67)

### 68. நெடுங்கால மோடி னு நீசர் வெகுளி

கெடுங்கால மின்றிப் பரக்கு—மடுங்காலை  
நீர்கொண்ட வெப்பம்-போற் றுனே தணியுமே  
சீர்கொண்ட சான்றேர் சினம்.

(இ-எ்) நீசர் வெகுளி கீழ்மக்களுடைய கோபம், கெடு காலம் ஒடினும் - பலான் சென்றாலும், கெடுங்காலம் - இல்லாததாகுங் காலம், இன்றி - இல்லாமல், பரக்கும் - பெருகும்; சீர்கொண்ட - சிறந்த தவவொழுக்கத்தைக் கொண்ட, சான்றேர் சினம் - (ஞான நூற் கேள்வியால்) நிறைங்கவரது கோபம், அடுங்காலை - காய்ச்சுங் காலத்தில், நீர் கொண்ட - நீர்பெற்ற, வெப்பம்-பொல்-வெப்பத்தைப் போல, தானே தணியும் - தானே ஆறிப்போம்.

(போ-ரை.) கீழ்மக்களுடைய கோபம் பலான் சென்றாலும் இல்லாததாகுங்காலம் இல்லாமல் பெருகும். சிறந்த தவவொழுக்கத்தைக் கொண்ட ஞானதாற் கேள்வியால் நிறைங்கவரது கோபம் காய்ச்சுங் காலத்தில் நீர்பெற்ற வெப்பத்தைப்போலத் தானே ஆறிப்போம்.

(வி - ரை.) பரக்கும்-செய்யுமென்முற்ற; பா-பகுதி, க-கங்கி, கு-காரியை, உ-ம்-எதிர்க்காலவிகுதி, உகங்கேடு சங்கி. சான்றேர் சினத் துக்கு அடுங்காலை நீர்கொண்ட வெப்பத்தை யுவனம் கூறின்மூல், அது பிறர் தன்பங் தருவன செய்யுக்குணையு நிகழுமென்பதும், தானே தணியு மென்றதினால் பிறர் வேண்டுகோளும் பேர்த்தும் இன்னு செய்தலுமின்றிக் கெடுமென்பதுமாயிற்ற. ஏ பிரிச்சிலை.

The wrath of the base ones, though it may rage long, will not have its end, but spread on and on. The indignation of

perfect men of worth will cool down of its own accord, even as the heat of the water which it acquires while being boiled (68)

### 69. உபகாரஞ் செய்ததனை யோாதே தங்க

ணபகார மாற்றச் செயினுட்முபகாரம்  
தாஞ்செய்வ தல்லாற் ரவற்றினுற் றீங்கூக்கல்  
வான்றேய் குடிப்பிறந்தார்க் கில்.

(இ-எ.) உபகாரஞ் செய்ததனை - (தாம்) உபகாரஞ் செய்ததை,  
ஒராது - ஒண்ராமல், தங்கண் - தம்மிடத்து, அபகாரம் - அபகார  
த்தை, ஆற்ற - மிகவும், செயினும் - (ஒருவர்) செய்தாராயினும், உப  
காரம் - உபகாரத்தையே, தாம் செய்வது அல்லால் - தாம் செய்வு  
தல்லாமல், தவற்றினுல் - (அவர் செய்த) உபகாரத்தால், திங்கு -  
(பிரதி) அபகாரத்தை, ஊக்கல் - செய்ப முயலல், வான்தோய் -  
விண்ணுலகத்தை அளாவிய, குடி பிறந்தார்க்கு - உயர்குடியில் பிறங்  
தவர்க்கு, இல் - உண்டாகாது.

(போ-ரை.) தாம் உபகாரஞ் செய்ததை யுணராமல் தம்மிடத்து  
அபகாரத்தை மிகவும் ஒருவர் செய்தாராயினும், உபகாரத்தையேயே  
தாம் செய்வதல்லாமல் அவர் செய்த அபகாரத்தால் பிரதி அபகாரத்  
தைச் செய்ப முயலல் விண்ணுலகத்தை அளாவிய உயர் குடியில்  
பிறந்தவர்க்கு உண்டாகாது.

(வி-ரை.) ஓராதென்றதனுல் உபகாரம் காரணமின்றிச் செய்த  
தென்பது பெற்றார். தவறு-ழுதனிலைத் தொழிற்பெயர். அது அப  
காரத்தின்மேலது. வான் இடுவாகுபெயர். வான்றேய் குடியென்பது  
“வானுயர் தோற்றம்” என்றாற்போன்ற இலக்கணை.

Though men do not remember the good received and do much evil to them, they who are born of a family of far-reaching fame, do good only and never even think of returning evil, provoked by the evil deeds.\* (69)

### 70. கூர்த்துநாய் கௌனிக் கொளக்கண்டுக் தம்வாயால் பேர்த்துநாய் கௌனினை ரீங்கில்லை—நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய் சொல்லியக்காற் சொல்பவோ மேண்மக்க டர்வாயான் மீட்டு.

(இ-எ.) காய்-நாயானது. கூர்த்து- (கினம்) மிகுஞ்சு, கௌனிக்  
கொள்ள-கௌனவிக்கொள்ள, கண்டும் - கண்டிருஞ்சும், தம் வாயால் -

(கடியுண்ட) தம்முடைய வாயினால், பேர்த்துக் கொவினார்-அதற்கு மாருகக் கடித்தவர், ஈங்கு இல்லை - இவ்வுலகத்தில் இலர்; (அது போல) கீழ் மக்கள் - கீழானவர், நீர்த்து அன்றி - இனிமையுடைய சொல்லை அல்லாமல், கீழ் ஆய - இழி பொருளைத் தருஞ்சொற்களை, சொல்லியக்கால்-சொல்லினால், மேன்மக்கள் - மேலானேர், மீட்டு-பிரதியாக, சொல்பவோ-(கீழாய சொல்லைச்) சொல்லார்.

(போ-ரை.) நாயானது சினம் மிகுந்து கொவிக்கொள்ளக் கண் டிருந்தும், கடியுண்ட தம்முடைய வாயினால் அதற்கு மாருகக் கடித்த வர் இவ்வுலகத்தில் இலர். அதுபோலக் கீழானவர் இனிமையுடைய சொல்லை அல்லாமல் இழிபொருளைத் தருஞ் சொற்களைச் சொல்லி னால் மேலானேர் பிரதியாகக் கீழாய சொல்லைச் சொல்லார்.

(வி-ரை.) உவமை அஃது அவர்க் கியல்பென்பதை விளக்கியது. இஃது இல்பொருளுவுமை. பொருளின திழிவைச் சொல்லின்மே வேற்றிக் 'கீழாய' என்றார்; இஃது இறந்தால் வீணப்பெயர். ஒ எதிர்மறை. தம்வாயா வென்னேண்டாது கூறியவதனால், இன் சொற்களோடு பயின்ற வாய் என்பது முடிந்தது. நீர்த்தென ஒருமை யாற் கூறினர்; இன்சொலான்றுங் கூறியறியா ரென்பதை யுணர்த் தற்கு.

Though a dog, in rage, may bite them, none there are in this world who bite the dog in return. When the low-born utter, not fitting but low words, will the high-minded, in reply, utter such words with their mouth? (70)

### Chapter VIII—Patience.

#### 8-ஆய் அதிகாரம்: பொறையுடைமை.

அஃதாவது ஒருவன் காரணத்தினாலினும், அறிவின்மையா லாயினும் தங்மிடத்துக் குற்றஞ் செய்வானுயின் தாழும் அவளிடத் துக் குற்றஞ் செய்யக் கருதாமல் பொறுமை யுடையராதல். மூன் சினமின்மையைக் கூறிக் குறைவருமையால் அதனையே பொறுத் யுடைமையெனக் கூறினமையின் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

71. கோதை யருவிக் குளிர்வரை நன்னூட்  
பேதையோ டியாது முரையற்க—பேதை  
யுரைப்பிற் சிதைந்துரைக்கு மொல்லும் வகையான்  
வழுக்கிக் கழிதலே நன்று.

(இ-ன்.) கோதை-மாலைபோல விழுகின்ற, அருவி-அருவியினை யுடைய, குளிர்வரை - குளிர்ச்சியாகிய மலையைச் சார்ந்த, நல் நாட - நல்ல நாட்டாசனே! பேதையோடு - அறிவில்லானிடத்து, யாதும் - நன்மையைத் தருஞ் சொல்லையும், உரையற்க - சொல்லாதிருக்கக் கடவாய்; உரைப்பின் - சொல்லுவாயாயின், பேதை - அவ்வறிவிலான், சிதைத்து - கோபித்து, உரைக்கும் - (கடிஞ்சொல்) சொல்லுவான்; (ஆதலால்) ஒல்லும் வகையான்-கூடும் வகையினால், வழுக்கி - (அவனினின்றும்) தப்பி, கழிதலே - நீங்கிவிடுதலே, நன்று-நன்மையைத் தருவதாகும்.

(பே-ரை.) மாலைபோல விழுகின்ற அருவியினையுடைய குளிர் ச்சியாகிய மலையைச் சார்ந்த நல்ல நாட்டாசனே! அறிவில்லானிடத்து நன்மையைத் தருஞ் சொல்லையும் சொல்லாதிருக்கக்கடவாய். சொல்லுவாயாயின் அவ்வறிவிலான் கோபித்துக் கடிஞ்சொல் சொல்லுவான். ஆதலால், கூடும்வகையினால் அவனினின்றும் தப்பி நீங்கிவிடுதலே நன்மையைத் தருவதாகும்.

(வி-ரை) நன்னூட என்றது ஆடே முன்னிலை. இச்செய்யுள் கள் செய்தவர்கள் முனிவர்களாதலாற் பெண்பாலார் பெயரையும் வாயாற் கூற அஞ்சிப் பெருப்பாலும் ஆடே முன்னிலையாற் கூறினர். பேதை பண்பாகுபெயர். ஏ தேற்றம். முன்றனுரை ஏழாவத னிடப் பொருளது, உருபு மயக்கமன்று.

O, Lord of the cool mountain regions, where the garland-like torrents flow down the hills, speak not a word to the fool. If you speak, the fool will torture your words and bother you. It will be well, therefore, only to avoid him by giving excuses.

(71)

## 72. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கான் மற்றது

தாரித் திருத்த றகுதிமற்—கேரூரும்  
புகழ்மையாக் கொள்ளாது பொங்குரீர் ஞாலஞ்  
சமழ்மையாக் கொண்டு விடும்.

(இ-ன்.) நேர் அல்லார் - (தமக்குச்) சமனால்லாதவர், நீர் அல்ல - இனிமையல்லாத சொற்களை, சொல்லியக்கால் - சொல்லினால், (தவ வொழுக்கமுடையார்) தரித்து - பொறுத்து, இருத்தல் - (தம் மனத்தை ஒழுக்கத்தில்) இருத்துதல், தகுதி - உரியதாகு; மற்றது - பொறுத்திராமையை, பொங்கு நீர் - கடலாற் சூழப்பட்ட, ஞாலம் - பூமியிலுள்ள உபர்க்கோர், புகழ்மை ஆச - புகழின் நன்மையாக,

கொன்னாது - கருதார்; சமஷ்டிமை ஆக - இழிவின் தன்மையாக, கொண்டவும் - கருதாமலிரார்.

(போ-ரா.) தமக்குச் சமனல்லாதவர் இளிமையல்லாத சொற் களைச் சொல்லினால் தவவொழுக்கமுடையார் பொறுத்துத் தம் மனத் தை ஒழுக்கத்தில் இருத்துதல் உரியதாகும். பொறுத்திராமையைக் கடவாற் குழப்பட்ட பூயியிலூன் உயர்ந்தோர் புழுவின் தன்மையாகக் கருதார்; இழிவின் தன்மையாகக் கருதாமலிரார்.

(வி-ரா.) தவத்தின் வளர்ச்சிக்குப் பொறை இன்றியமையாத வால் அவர்க்கு அதுதகுதியாயிற்ற. தரித்தென்பது தாரித்தென சீட்டல் பெற்றது. உலகங் கண்ணால் உடையது உணர்வு மிகுதி யுடையாலையாதவால் ஓரால் ஆகுபெயராய் அவரை யுணர்த்திற்ற. அது சொல்லால் அஃதினையாலைன் கொன்னாதன் அத் தினோவிலோ கொண்டது. பெருக்குவிரி ஓராலென்னால் இயற்பொருப் பொருளை விசேஷிக்க வக்தவு அல்லதேடனம் எனினால்காலைப்புறத்துப் பிற நீத் அன்மோழித்தொலைக் காரணம்பெயர். கொண்டவிடும் என்பதில் விட விகுதி தணிவுப் பொருள்ளமை விருதி இருக்கல் பிற வினைத் தொழிற்பொர்; பதுதி இருத்த. மற்றும் அதை.

When men who are beneath us speak unseemly words,  
it is proper conduct to forbear and be calm. A contrary course,  
the world surrounded by the foaming waters, regards not as  
worthy of praise but one to be despised. (72)

### 73. காதலாற் சொல்லுங் சுடிந்திசா அவந்துரைக்கு

யேதிலா ரின்சாவிற் ரத்தேமா—போதிலா  
மாதவன் டர்க்கு மலிகடற் றண்சீசர்ப்ப  
வாவ தறிவார்ப் பெறின்.

(இ - டம்.) போது எல்லாம் - பொருள்புச்சிலெல்லாம், மாதச் சுன்னு - ஆழகாகிய வண்டுசள், ஆர்ச்சுங் - ஒலிக்கின்ற, மலி கடல் - (வளம்) விழந்த கடல்ஜாது, தண் சேர்ப்ப-குளிராச்சிபாகிய தன்றவ ஞே! ஆவது - (ஒருவன்) தான் பெருகுந்தந்துக் காரணமாகிய ஈன்மை யை, அறிவார் - அறிக்கு சொல்ல வல்லாமா, பெறின் - பெற்றிருப்பானுமின், சாதவால் - (தண்ணிடத்து) உள்ளங்புடையார், சொல் லும் - சொல்லுகின்ற, கடி சொல் - (சொலிக்கு) இளிமையல்லாத சொல், உவது - மேலன்பு காட்டி, உரைக்கும் - சொல்லுகின்ற- ஏனிலார்-உள்ளனமில்லாதவரது, இன்கொவின்- (கெவிக்கு) இளிமை

யாயுள்ள சொல்லினும், தீது ஆமோ - தீமையைத் தருவதாகு மோ? ஆகாது.

(போ - ரை) பேரரும்புகளிலெல்லாம் அழகாகிய வண்டு கள் ஒவிக்கின்ற வளம் கிணறங்கடவினது குளிர்ச்சியாகிய துறை வனே! ஒருவன் தான் பெருகுதற்குக் காரணமாகிய நன்மையை அறிந்து சொல்லவல்லாரைப் பெற்றிருப்பானாலென், தன்னிடத்து உள்ளன்புடையார் சொல்லுகின்ற (செவிக்கு) இனிமை யல்லாத சொல் மேலன்புகாட்டிச் சொல்லுகின்ற உள்ளன்பிலரது (செவி க்கு) இனிமையாயுள்ள சொல்லினும் தீமையைத் தருவதாகுமோ? ஆகாது.

(வி - ரை) முன் காதலா ரென்றமையால் எதிலர் அஃதில் லாருக்காயிற்று. ஏதிலார்-பண்படியரகப் பிறந்த பெயர்; ஏதில்-பகுதி; ஏது-வினுப்பெயர்; எடமொழியாயின் உகரங் கெட்டது நிற்றல்வேண்டுமாதலைல் அஃது அன்று; அதன் பொருள் உறவு யாது மில்லா ரென்பது. ஐந்தனுருபு எல்லைப்பொருளாது. ஒ-எதிர் மறை. ஆவது - ஒன்றன் படர்க்கை எதிர்கால வினைப்பெயர். அறிவாரென்பது உயர்திணைப்பெயராதலாலும், இரண்டாம் வேற்ற மைத் தொகையாதலாலும், ‘அறிவார்ப் பெறின்’ என இயல்யின் விகாரமாயது.

O Lord of the cold shores of the flooding sea, where lovely bees hum on the flower-buds! Can the harsh words of those dear to us, who mean good, be worse than the sweet words of strangers?

(78)

**74. அறிவ தறிந்தடங்கி பஞ்சவ தஞ்சி  
யுறுவ துலகுவப்பச் செய்து—பெறுவதனு  
ஸின்புற்று வாழு மியல்பினு ரெஞ்ஜான்றுங்  
துன்புற்று வாழ்த ஸரிது..**

(ப - ரை) அறிவது - அறிதற்குரிய நூல்களை, அறிந்து - (விபசீத ஜீய மில்லாமல்) அறிந்து, அடங்கி - (அவை உறிய வழி யில்) அடங்கி கட்டு, அஞ்சவது - அஞ்சவேண்டிய தீச் செயல் களை, அஞ்சி - (செய்வதற்கு) அஞ்சி, உறுவது - (தம்மை) நீங்கா தொவாகிய அறங்களை, உலகு உவப்பச் செய்து - உயர்க்கோர் (கண்டு) மகிழும்படி செய்து, பெறுவதனால் - பெற்ற பொருள்களால், இன்பு உற்று - மகிழ்ந்து, வாழும் - வாழ்கின்ற, இயல்யி

னூர் - இயல்புடையார், எஞ்சான் தும் - வறியராகிய காலத்தும், துண்பு உற்று வாழ்தல் - துண்பத்தை யடைந்து உயிர்வாழ்தல், அரிது - இல்லை.

(போ - ரை) அறிதற்குரிய நூல்களை விபரீத கீய மில்லா மல் அறிந்து, அவை கூறிய வழியில் அடக்கி டடங்கு, அஞ்சவேண் டிய தீச் செயல்களைச் செய்வதற்கு அஞ்சி, தம்மை நீங்காதன வாகிய அறங்களை உயர்ந்தோர் கண்டு மகிழும்படி செய்து, பெற்ற பொருள்களால் மகிழ்ந்து வாழ்கின்ற இயல்புடையார் வறியவ ராகிய காலத்தும் துண்பத்தை யடைந்து உயிர் வாழ்தல் இல்லை.

(வி - ரை) அறிவது, அஞ்சவது, உறவது, பெறுவது என்னும் செய்ப்பாட்டு வினையால்கொண்டும் பெயர்கள் சாதியொருமை. இவற்றினிடையே படி விகுதி தொகுத்தல் பெற்றது. அதற்குரிய நூல்கள் அறம், பொருள், இன்பம், வீடு இவற்றை உணர்த்துவன்.

Those who know what should be known and regulate their life in accordance with such knowledge, who fear what should be feared, who perform deeds that come in their way and gain the approbation of the world for such actions, who by nature rejoice in whatever they obtain, hardly taste misery's cup. (74)

**75. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்காற்  
றேற்று வொழுக்க மொருவன்க— ஞாண்டாயி  
ஞற்றுங் துணையும் பொறுக்க பொருளுயின்  
ஊற்றுதே தூர விடல்.**

(ப - ரை) இருவர் - இரண்டுபேர், வேற்றுமை இன்றி - (நான் நீ என்கிற) வேறுபாடு இல்லாமல், கலந்து நட்டக்கால் - (மனம்) கலந்து சிகேகித்தால், ஒருவன்கண் - (இருவருள்) ஒருவனிடத்து, தேற்றுத ஒழுக்கம் - (மற்றவர்க்கு) அறிவிக்கக்கூடாத தீய ஒழுக்கம், உண்டு ஆயின் - உள்தானால், ஆற்றும் துணையும் - (மற்றவன்) பொறுத்துக்கொள்ளுமானும், பொறுக்க - பொறுத்துக்கொள்ளக்கடவன்; பொருள் ஆயின் - பொறுத்துக்கொள்க்கருத்திவளைஞல், தூற்றுதே-(செய்தவனது தீய ஒழுக்கத்தைப்) பலரறியச் சொல்லாமலே, தூர விடல் - (அவனது நட்பைற்) தூர விடக்கடவன்.

(போ - ரை) இரண்டுபேர் நான் சீ என்கிற வேறுபாடு இல்லாமல் மனம் கலந்து சினேகித்தபின் இருவருள் ஒருவனிடத்து மற்றவர்க்கு அறிவிக்கக்கூடாத தீய ஒழுக்கம் உள்ளதின் மற்ற வன் பொறுத்துக்கொள்ளுமாவும் பொறுத்துக்கொள்ளக்கூடவன். பொறுத்துக்கொள்ளக் கருத்திலனாலும் செய்தவனது தீய ஒழுக் கத்தைப் பலரறியச் சொல்லாமலே அவனது கட்டபத் தூரவிடக் கூடவன்.

(வி-ரை) தேற்றுத் வொழுக்கத்தை இவன் தூற்றுவானுயின் அதனு ஊண்டாம் மானங்கேடும், அவனைப் பலகாலம் பலவழியால் ஆராய்ந்து ஏட்டுக்கொண்டில்லைன் னும் பழிப்பும் தன்னைச் சார்த வால் தூற்றுதே எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்தோதினார். தேற்றுத் என்னும் வினை தன்வினை பிறவினை இரண்டுக்கும் பொதுவாதலால், அதற்கு அறிந்து செய்யாத எனவும் உரைக்க. பிறவினையானபோது காரியப்பொருட்டாய்ச் செயப்படுபொருள் கொண்டதெனவும், தன்வினையாய் நின்றபோது காரணப்பொருட்டாய்ச் காரியப்பெயர் கொண்டதெனவும் கொள்க.

When two have united in sincerest friendship, if one is found to have taken to vicious courses, the other should endure as best he can. And if he can't endure, he should not expose the wretch, but leave him alone and go far off. (75)

**76.** இன்னு செயினு மினிய வொழிகென்று  
தன்னையே தாட்டேவுமி எல்லது—துன்னிக்  
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாடு!  
விலங்கிற்கும் விள்ளா லரிது.

(ப - ரை) கானக நாடு! - காட்டைச்சார்ந்த நிலத்தையுடையானே!, விலங்கிற்கும் - மிருகங்களுக்கும், விள்ளல் - (மருவி மிருங்து) பிரிதல், அரிது-இலது; \*(ஆதலால்) இன்னு செயினும் - (கட்டினர்) துன்பங் தருவனவந்தைச் செய்தாராயினும், இனிய- (நாம் முன் செய்த தீவினைப்பயன் இவர் வழியாக வந்தன ஆதலால் அவை இனிமையுடன், ஒழிக் என்று-(தீவிக்கன்று கொள்ளுதலை) ஒழியக்கடவோமென்று, தன்னையே- (அத் தீவினை செய்த) உன்னையே, தான் நோவின் - சீ தெரிந்துகொள்ளுதலினின்று, அல்லது - நீங்கி அவரை நொந்துகொள்ளுதலில், துன்னி-சார்ந்து, கலந்தாரை - நட்டோரை, கைவிடுதல் - கைவிடாதே.

(போ - ரை) காட்டைச்சார்ந்த நிலத்தையுடையானே! மிகு கங்களுக்கும் மருவியிருந்து பிரிதல் இல்லை. ஆதலால், நட்பினர் துண்பங் தருவனவற்றைச் செய்தாராயினும், நாம் முன் செய்த தீவினைப் பயன் இவர் வழியாக வந்தன ஆதலால் அவை இனிமை யுடன் தீங்கென்று கொள்ளுதலை ஒழியக்கடவோமென்று அத் தீவினை செய்த உன்னையே நி நொந்துகொள்ளுதலினின்று நீங்கி அவரை நொந்துகொள்ளுதலில் சார்ந்து நட்டோரைக் கை விடாதே.

(வி - ரை) ஏ - பிரிநிலை. நோ-முதனிலைத் தொழிற்பெயர். ஜங்கலுகுபு கீக்கற்பொருள்து. அல்லது - குறிப்பு வினைப்பெயர். துண்ணி என்னும் இறங்கால வினையெச்சம் கைவிடுத வென்றும் ஏவ்வொருமை எதிர்மறை வினை கொண்டது; ஒருசொல் வின் தன்மையதாகிய கைவிடு - பகுதி, து - சாரியை, அல்-எதிர் மறை ஏவ்வொருமை விகுதி, உகரக்கேடு சந்தி. விலங்கு - முதனிலைத் தொழிலாகுபெயர். செயினுமென்ற வம்மை செய்யாமையின் மிகுதியை விளக்கி நிற்றலால் எதிர்மறை. விலங்கிற்கு மென்றது இழிவசிறப்பும்கை. தான், தன் - முன்னிலையில் படர்க்கை வந்த வழுவுமைதி.

Even if they do evil deeds, think 'they are pleasant', and blame yourself if you feel excited, but part not from them whom you took to friends. O Lord of the woodlands! Even to beasts separation is hard. (76)

**77. பெரியார் பெருநட்புக் கோடறஞ் செய்த  
வரிய பொறுப்பவென் றன்றே—வரியரோ  
வொல்லெல னருவி யுயர்வனை நன்னூடு!  
நல்ல செய்வார்க்குத் தமர்.**

(ப - ரை) ஒல் என்-ஒல்லேன ஒலிக்கும், அருவி-அருவியை யுடைய, உயர் வரை நல் நாட - உயர்வாகிய மலையைச் சார்ந்த நல்ல நாட்டை யுடையானே!, நல்ல - (நட்டோர்க்கு) இதமாயின வந்தை, செய்வார்க்கு - செய்பவர்க்கு, தமர்-உறவாவேர், அரிய ரோ - இலரோ? (பலருளச்); பெரியார்-பெருமைக்குணமுடையா ரது, பெரு நட்பு-மேன்மையாகிய நட்பினை, கோடல்-(சிறியோர்) தேடிக்கொள்ளுதல், தாம் செய்த- (அறிவின் சிறையால்) தாம் செய்த, அரிய - பிறரால் (பொறுத்தல்) கடாத தீயசெயல்களை,

பொறுப்ப என்று அன்றே - பொறுப்பார்களென்று கருதியேயாம்.

(போ - ரை) ஒல்லென ஓலிக்கும் அருவியையுடைய உர் வாகிய மலையைச்சார்க்க நல்ல காட்டை யுடையானே! நட்டோர் க்கு இதையினவற்றைச் செய்பவர்க்கு உறவாவேர் இல்லோ? பல ரூஸ். பெருமைக்குண முடையாரது மேன்மையாகிய நட்பி ஜைச் சிறியோர் தேடிக்கொள்ளுதல் அறிவின் சிறுமையால் தாம் செய்த (பிறரால் பொறுத்தல் கூடாத) தீய செயல்களைப் பொறுப்பார்களென்று கருதியேயாம்.

(வி - ரை) ஆதலால், பெரியார் பொறையுடையரா யிருத்தல் வேண்டுமென்பது இசையெச்சம். என்று-இடைச்சொல்லியாகப் பிறங்க இந்தகால வினையெச்சம். என் - பகுதி, ற் - இந்தகால இடைஞிலை, உ - வினையெச்ச விகுதி, அன்று என்னும் பண்படி யாகப் பிறங்க ஒன்றன் படர்க்கைக்க் குறிப்பு வினைமுற்றுக்கு வினை முதல் கோடல். ஒ - எதிர்மறை. இவ் விரண்டு எதிர்மறையுங் கூடித் தேற்றப்பொருள் தந்தன. அரியரோ என்பதும் அது.

Is it not for the reason that they forgive faults hard (for others) to bear, that the worthy friendship of the great is sought? O Lord of the lofty hills, among which are resounding waterfalls, will those that do pleasant things ever want friends? (77)

**78. வற்றிமற் றுற்றப் பசிப்பினும் பண்பிலார்க்  
கற்ற மறிய வுரையற்க—வற்றம்  
மறைக்குஞ் துணையார்க் குரைப்பீவை தம்மைத்  
துறக்குஞ் துணிவிலர் தார்.**

(ப - ரை) வற்றி-(உண்ட உணவு) முழுதும் அற்றமையால், ஆற்ற மற்றுப் பசிப்பினும் - மிகுதியும் பசித்தாலும், பண்பு இல்லார்க்கு(அப் பசியை நீக்கவல்ல) இயல்பில்லாதவர்க்கு, அற்றம் - (தமது) இல்லாமையை, அறிய - (அவர்) அறிந்துகொள்ளும்படி, உரையற்க - வெளிப்படுத்த தொழியக்கடவர்; தம்மை - தம் முயிரை, துறக்கும் - விடவல்ல, துணிவு இல்லாதார் - துணிவில் லாதவர், அற்றம் - இல்லாமையை, மறைக்கும்-இல்லாமந் செய்ய வல்ல, துணையார்க்கு - நட்பினர்க்கு, உரைப்ப - சொல்லுவார்.

(போ-ரை) உண்ட உணவு முழுதும் அற்றமையால் மிகுதி யும் பசித்தாலும் அப் பசியை நீக்கவல்ல இயல்பில்லாதவர்க்குத்

தமது இல்லாமையை அவர் அறிந்துகொள்ளும்படி வெளிப்படுத்த தொழியக்கடவர். தம்முடிரை விடவல்ல துணிவில்லாதவர் இல்லாமையை இல்லாமற் செய்யவல்ல நட்பினர்க்குச் சொல்லுவார்.

(வீ - ை) தம்மைத் துறக்குங் துணிவள்ளார் அவர்க்கும் உரையாரென்பது குறிப்பெச்சும். வற்றி-காரணப்பொருட்டாகிய இறந்தகாலச் செய்வெனைச்சத் திரிபு. இல்லார்பசி காலமுறை தவறாது உண்பார் பசியினுங் துன்பஞ் செய்வதாதலால் மற்றுப் பசிப்பினு மென்றும், பொருமல் மறைக்குங் துணையார்க் குரைத் தல் தமக்குக் கருத்தன்மையின் உரைக்க என்னுமல் உரைப்ப என்றும் கூறினார். மற்று - வினைமாற்றுப் பொருளது. அற்றம் - தொழிற்பெயர்; அறு - பகுதி, அம் - புடைபெயர்ச்சி விகுதி, பகுதி முற்றியலுகரமாதலால் நகர மிரட்டல் விரித்தல் விகாரம், உகரக்கேடு சந்தி. ஏ - சுற்றுசை. மானங் கெடாத இரவுங் கூடாதென்பது கருத்து. வற்றி என்பதற்கு உடல் இளைக்க என உரைத்தலுமாம்.

Even when being consumed with hunger, let not men speak of their wants to those who would not relieve them. Men who dare not end their lives, will (as the next best thing) tell their wants to such of their friends as have both the ability and the willingness to relieve them. (74)

**79.** இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினு  
மின்பத்தின் பக்க மிருந்தைக்க—வின்ப  
மொழியாமை கண்டாலு மோங்கருவி நாட!  
பழியாகா வாறே தலை.

(ப-ை) ஓங்கு அருவி நாட-உயர்ந்த அருவியையுடைய நாட்டானே!, இன்பம் - இன்பத்தை, பயந்த - தந்த, ஆங்கு - அவ் வொழுக்கத்தில், இழிவு - துன்பம், தலை-நின்னிடத்து, வரினும்-நேரிடலும், இன்பத்தின் பக்கம்-இன்பத்தின் பக்கத்தில், இருந்தைக்க-விரும்பி நின்ற உனக்கு, இன்பம் ஒழியாமை-(ஒரொழுக்கத் தில்) இன்பம் இடைவீடாது வருதலை, கண்டாலும் - அறிந்தாலும், பழி - (அறிவுடையோரால்) பழித்தல், ஆகாத ஆறே-உண்டாகாத ஒழுக்கமே, தலை - தலைமையானது.

(பேர-ை) உயர்ந்த அருவியையுடைய நாட்டானே! இன்பத்தைத் தந்த அவ்வொழுக்கத்தில் துன்பம் நின்னிடத்து நேரிட

ஆம் இன்பத்தின் பக்கத்தில் விரும்பின்ற உனக்கு ஒரொ முக்கத்தில் இன்பம் இடைவிடாது வருதலை அறிந்தாலும் அறி வடையோரால் பழித்தல் உண்டாகாத ஒழுக்கமே தலைமையானது.

(வி-ரை) ஆதலால், பழியாகாத ஆற்றிலே ஒழுகுக என்பது இசையெச்சம். இன்ப துன்பங்க விரண்டில் ஒருவர் விழைவது இன்பமொன்றுமே ஆதலின் ‘இன்பத்தின் பக்க மிருங்கைத்தக்க’ என்றும், இன்பம் ஒழியாது வருதலின் அருமை நோக்கி ‘ஒழியாமை கண்டாலும்’ என்றங் கூறினார். முன்னது இறந்தது தழிலைய எச்சவும்மை, பின்னது எதிர்மறை யும்மை. இருங்கை என்னு முன்னிலை யொருமை யிறந்தகால வினைப்பெயர் இருங்கை க்கு எனக் குவ்வருபேற்று, “குஜ ஆனென வருஉ மிறுதி, அ ஒடு சிவனுஞ் செய்ய ஞள்ளே” என்பது ஒத்தாதலின் அக் குவு அருபு அகரத்தைப் பொருந்தி இருங்கைத்தக்க என நின்றது; இதனை வியங்கோள் வினையாக்கி உரைக்கினும் பொருந்தும்.

A certain course may at first yield pleasure and soon after there may be pain; it may even be that you who are a pleasure-seeker, have a novel experience of a succession of pleasant things only. Still, O Lord of the land of high waterfalls! the guiltless path is best. (79)

80. தான்கெடினுங் தக்கார்கே டெண்ணாற்க தன் நுடம்பி நூன்கெடினு முண்ணூர்கைத் துண்ணாற்க-வான்கவிந்த வையக மெல்லாம் பெறினு முரையற்க பொய்யோ டிடைமிடைந்த சொல்.

(ப - ரை) தான் கெடினும் - (ஒருவன்) தான் கெடுவானும் ஆம், தக்கார் கேடு - மேலேர் கெடுதலை, எண்ணாற்க - ஆராயா தொழியக்கடவன்; தன் உடம்பின்-தன் நுடவின்து, ஊன் கெடி ஆம் - தசை யழிவதாயினும், உண்ணூர் கைத்து - அதுபவிக்கத் தகாதவருடைய பொருளை, உண்ணாற்க - அதுபவியாதிருக்கக்கடவன்; வான் கவிந்த - ஆகரயத்தால் கவியப்பட்ட, வையகம் எல்லாம் - பூமி முழுமையும், பெறினும் - பெறுவானுயினும், பொய்யோடு - பொய்யுடன், இடை மிடைந்த - இடையில் கலப்புற்ற, சொல் - சொற்களை, உரையற்க - சொல்லாதொழியக்கடவன்.

(போ-ரை) ஒருவன் தான் கெடுவானுயினும் மேலேர் கெடுதலை ஆராயா தொழியக்கடவன்; தன் நுடவின்து தசை யழிவ

தாயினும் அநுபவிக்கத் தகாதவருடைய பொருளை அநுபவியா திருக்கக்கூடவன்; ஆகாயத்தால் கவியப்பட்ட பூமி முழுமையும் பெறுவானுமினும் பொய்யுடன் இடையில் கலப்புற்ற சொற்களைச் சொல்லாதொழியக்கூடவன்.

(வி - ரை) தக்கார் கெடுதலால் தன்கேடும், உண்ணார் கைத் துண்ணலால் தன்னுடம்பின் ஊன்கேடும் ஒழிதலும், பொய்யோ டிடைமிடைந்த சொல் உரைத்தலால் வையகமெல்லாம் பெறுதல் கூடுதலும் உளவாவன ஆயினும் அவை செய்யற்க என்பது. உம்மைகள் மூன்றும் உயர்வுசிறப்பு. உண்ணத்தகாதார்: தெய் வம், குரு, தன்னைத் தேறினோர், எனியர் முதலானோர். கைத்து என்பதில் அத்துச் சாரியை எனக் கொண்டு உண்ணார்கைத் துண்ணற்க என்பதற்கு உண்ணத் தகாதவரிடத் துண்ணற்க என வரைத்தலும் பொருந்தும். கைத்து-இடமடியாகப் பிறந்த பெயர்; கை-பகுதி, த்-சங்கி, து - ஒன்றன் படர்க்கை வீகுதி. வையக மெல்லாம் - ஒருமையிற் பன்மை வந்த வழுவமைதி.

Though one may be on the brink of ruin, let not one plan the ruin of the just; though one's body may waste, let not one eat of unworthy hands; though one may gain the whole world under the sky, let not one speak words mixed with falsehood.()

### Chapter IX—Against Adultery

#### 9-ம் அதிகாரம்: பிறர்மனை நயவாமை

அஃதாவது காம மயக்கத்தால் பிறருடைய மனையாளை விரும்பாமையை யுணர்த்துவது. துறவியர் தாம் விட்ட காம வின்பத்தை மீண்டும் கொள்ளல் கூடாமைபற்றி இஃது அதன் பின் வைக்கப்பட்டது. இதுவும் பொது.

**81. அச்சம்: பெரிதா வதற்கின்பஞ் சிற்றளவா னிச்ச னினையுங்காற் கோக்கொலையா—னிச்சலுங் கும்பிக்கே கூர்த்த வினையாற் பிறன்றூர் நம்பற்க நாலுறுடையார்.**

(ப - ரை) அச்சம் - (பிறன் மனையாளை விரும்பி ஒழுகலால் வரும்) அச்சம், பெரிது - பேரளவை யுடையது; அதற்கு - அவ் வக்கத்தி னளவுக்கு, இன்பம்-(அவ் வொழுக்கத்தால் வரும்) இன்பம், சிறுஅளவு - சிறிய அளவை யுடையது; னிச்சம்-அவ் வொழுக்

கத்தின் உண்மையை, நினையுங்கால் - ஆராயுமிடத்து, கோ-அரசனால், கொலை - வருத்துதலுள்ளது; நிச்சலும் - எப்போதும், கும்பிக்கே - கும்பிபாக மென்னும் நரகத்துக்கே, கூர்த்த - காரணமாய் யிருந்த, வினை - பாவமுள்ளது; (ஆதலால்) நான் உடையார்- (பகை பழி பாவங்களுக்கு) அஞ்சதலுடையார், பிறன் தாரம்-பிற ஹுடைய மனையாளோ, நம்பற்க - விரும்பாதிருக்கக்கடவர்.

(போ-ரை) பிறன் மனையாளோ விரும்பி ஒழுகலால் வரும் ஆச் சம் பேரளவை யுடையது; அவ்வச்சத்தின் னளவுக்கு அவ் வெரழுக் கத்தால் வரும் இன்பம் சிறிய அளவையுடையது; அவ் வெரழுக் கத்தின் உண்மையை ஆராயுமிடத்து அரசனால் வருத்துதலுள்ளது; எப்போதும் கும்பிபாக மென்னும் நரகத்துக்கே காரணமாய் யிருந்த பாவமுள்ளது; ஆதலால், பகை பழி பாவங்களுக்கு அஞ்சதலுடையார் பிறஹுடைய மனையாளோ விரும்பாதிருக்கக்கடவர்.

(வி - ரை) எப்போது மென்றது நினைத்தல், முயலுதல், உண்ணுதல் நிகழுங்காலத்தை. கும்பிபாக மென்பது கும்பி எனக் குறைந்து நின்றது. ஏ - பிரிநிலை. குவ்வருபு இரண்டில் முன்னது ஜிந்தாவதற் குரிய எல்லைப் பொருள்து; பின்னது நிமித்தகாரண காரியப் பொருள்து. நம்பற்க-நசையாகிய குறிப்புணர்த்தும் உரியடியாகப் பிறந்த எதிர்மறை வியங்கோள்.

The fear of adultery is great, while the pleasure for all that is brief. If divulged, it will cost them their life by the King's decree. Each day, the sin takes them nearer to the gate of Hell. Men of dignity should not covet their neighbour's wife.

(81)

82. அறம்புகழ் கேண்மை பெருமையின் நான்கும்  
பிறன்றூர நச்சவார்ச் சேரா—பிறன்றூர  
நச்சவார்ச் சேரும் பகைபழி பாவமென்  
நச்சத்தோ டிந்காற் பொருள்.

(ப - ரை) அறம்-அறமும், புகழ்-புகழும், கேண்மை-நட்பும், பெருமை - பெருமித நடையும், இங் நான்கும் - ஆகிய இங் நான்கும், பிறன் தாரம்-பிறஹுடைய மனையாளோ, நச்சவார் - விரும்பி நடக்கு மியல்பினரை, சேரா - அடையர்; பிறன் தாரம் - பிறன் மனையாளோ, நச்சவார் - விரும்பி நடக்கும் அவ் வியல்பினரை, பாவம் - பாவமும், பழி - சூடிப்பழியும், பகை என்ற - பகையும்,

அச்சத்தோடு-அஞ்சி நடத்தலோடு, இங் நாற்பொருள்-இங் நான்கு பொருளும், சேரும் - (தாழே வந்து) அடையும்.

(போ-ரை) அறமும், புகழும், நட்பும், பெருமித நடையும் ஆகிய இங் நான்கும் பிறவுடைய மனையாளை விரும்பி நடக்கு மியல்பினரை அடையா. பிறன் மனையாளை விரும்பி நடக்கும் அவ் வியல்பினரைப் பாவமும், சூடிப்பழியும், பகையும், அஞ்சி ட்டத்தலோடு இங்நான்கு பொருளுங் தாழே வந்தடையும். ,

(வீ - ரை) அறம், புகழ், கேண்மை, பெருமை யென்பவற் றிற் கேந்கப் பாவம், பழி, பகை, அச்சம் என்பவை முறை நிர னிறையாயினும் செய்யுள் கோக்கிப் பிறழவைத்தனர். பாவமென் னும் பண்பும்; பகை, பழி, அச்சமென்னும் தொழிலும் பொரு ளென்றது நியாயத்துலார் மதம்பற்றி. பெருமையும், அச்சமும் நடையின்மே னின்றன. முற்றும்கை விகாரத்தால் தொக்கது.

Virtue, fame, friendship, greatness: these four never approach the men who desire another's wife. Hatred, disgrace, guilt, fear: these four abide with them that covet their neighbour's wife. (82)

**83. புக்கவிடத் தச்சம் போதரும்போ தச்சங்  
துய்க்குமிடத் தச்சங் தோன்றுமற் காப்பச்ச  
மெக்காலு மச்சங் தருமா லெவன்கொலோ  
வுட்கான் பிறனில் புகல்.**

(ப-ரை) புக்க இடத்து-(பிறன் மனையாளை விரும்பிப்) புகுந்த தனியிடத்தில், அச்சம் - அச்ச முளது; போதரும்போது - தன் னிடம் மீண்டு வரும்போது, அச்சம் - அச்சமுளது; துய்க்குமிடத்து - அதுபவிக்கையில், அச்சம் - அச்ச முளது; தோன்றுமல்- (அத் தீயொழுக்கம்)வெளிப்படாதபடி, காப்பு-காத்துக்கொள்ளுத வில், அச்சம் - அச்ச முளது; ஏக்காலும் - எக் காலத்திலும், அச்சம் தரும் - (அவ் வொழுக்கம்) அச்சத்தைத் தரும்; உட்கான் - இவ் வச்சங்களைக் கருதாதவனுகி, பிறன் இல் - பிறன் மனையாளிடத்து, புகல்-விரும்பிச் செல்லல், எவன் - எத்தன்மையது?

(போ-ரை) பிறன் மனையாளை விரும்பிப் புகுந்த தனியிடத் தில் அச்சமுளது; தன்னிடம் மீண்டு வரும்போது அச்ச முளது; அதுபவிக்கையில் அச்ச முளது; அத் தீயொழுக்கம் வெளிப்படாதபடி காத்துக்கொள்ளுதலில் அச்ச முளது; எக்காலத்திலும் அவ்

வொழுக்கம் அச்சத்தைக் தரும்; இவ் வச்சங்களைச் கருதாதவ னுகிப் பிறன் மனையாளிடத்து விரும்பிச் செல்லல் எத் தன்மையது?

(வி-ரை) துய்க்குமிடத்து - நிகழ்கால வினையெச்சம்; துய் - பகுதி; க்-சந்தி, கு, உம் - சாரியை, உகரக்கேடு சந்தி, இடத்து - நிகழ்கால வினையெச்ச விகுதி. முன்னுள்ள அச்சம் நான்களீர் நில் உள்ளு சொல்லெச்சம். எக்காலை மென்பதில் உம்மை முற் றூதலால் எகாவினு எஞ்சாமைப் பொருளாது. எக்காலையச்சன் தரு மெனவே பிறர்மனை நயத்தலால் இன்பஞ்சிறிதுமில்லை யென்பது. போதரு மென்பதில் போ படர்க்கை யிடத்துச் சொல்லாயினும் அதனாலும் தா என்னும் தன்மையிடத்துச் சொல்லுணர்ந்து போதர என் ஒருசொற் றன்மைப்பட்டு இவ்விடத்துக் குரியதாயிற்று. தன்மை என்றது அண்மையை.

In entering there is fear; in returning home there is fear; during enjoyment there is fear; in keeping the secret there is fear; it brings fear at all times. Why does one, without reflecting on these fears, covet his neighbour's wife. (83)

**84. காணிற் குடிப்பழியாக் கையுறிற் கால்குறையு  
மாணின்மை செப்புங்கா ஸ்சபா—நீணிரயத்  
துன்பம் பயக்குமாற் றுச்சாரி! நீகண்ட  
வின்ப மெனக்கெனைத்தாற் கூறு.**

(பு-ரை) காணின் - (பிறன் மனையாளை விரும்பிச் செல்லு தலை அயலவர்) காண்பாராயின், குடி - நினது குடிக்கு, பழி ஆம் - பழி உள்தாகும்; கை உறின்-(கொண்டான் முதலியோர்) கையிலகப்பட்டால், கரல் குறையும் - கால் குறைபடும்; ஆண் இன்மை - ஆண்மை இல்லாமையாகிய தீயொழுக்கத்தை, செப்புங்கால் - செய்யாநிற்கையில், அச்சம் ஆம் - அச்ச முனதாம்; நீள் நிரயம் - பெருநரகத்தினது, துன்பம்-துன்பத்துக்குக் காரணமாகிய பாவத்தை, பயக்கும் - (அவ் வரணின்மை) தரும்; துச் சாரி! - தீயொழுக்க முடையானே!, நீ கண்ட இன்பம் - நீ அது பலித்த இன்பம், எனைத்து - எவ்வளவை முடையது?, எனக்குக் கூறு - (அவ் வொழுக்கத்தை இகழும்) எனக்குச் சொல்!

(போ-ரை) பிறன் மனையாளை விரும்பிச் செல்லுதலை அயலவர் காண்பாராயின் நினது குடிக்குப் பழி உள்தாகும்; கொண்

தான் முதலியேர் கையி லகப்பட்டால் கால் குறைபடும். ஆண்மை யில்லாமையாகிய தீயொழுக்கத்தைச் செய்யாங்கிற்கையில் அச்ச முள்ளாம். பெருங்கத்தினது துன்பத்துக்குக் காரணமாகிய பாவத்தை அவ் வாணின்மை தரும். தீயொழுக்கமுடையானே! நீ அதுபவித்த இன்பம் எவ்வளவை யுடையது? (அவ் வொழுக்கத்தை இகழும்) எனக்குச் சொல்!

(வி - ரை) எனவே, அத் தீயொழுக்கம் இம்மை டிருமை பிரண்டிடத்தும் துன்பங் தரு மென்பதாயிற்று. இத் தீயொழுக்கத்தைப் பராதித மென்னும் இன்பதாலுடையானை நோக்கிக் கூறி யது இச் செய்யுள். பிறங்மனை யடைதற்பொருட்டுத் திரிவது காலாதலால் அதன்மேல் வைத்துக் கால் குறையுமென்றால் ஆம், அதனை உபலக்கணமாகக் கொண்டு ஏனையுறுப்புங் குறையுமெனவுங் கொள்க. உட்பகையாகிய காமத்தை அடக்கும் திண்மை யில்லாமல் அதற்குள்ளாகி யொழுகலை 'ஆணின்மை' என்றார். செய்யுங்கா வென்பதும் நிகழ்கால வினையீச்சம். காரணமாகிய பாவத்தைக் காரியமாகிய தூன்ப மென்றது உபசார வழக்கு.

If noticed, you bring disgrace to your family. If seized, you will lose your legs. There is fear during the unmanly act. Eternal hell will be your end. O man of wicked conduct! tell me what measure of delight is yours? (84)

**85. செம்மையொன் நின்றிச் சிறியா ரினத்தராய்க் கொம்மை வரிமுலையா டோண்மீஇ—யும்மை வலியாற் பிறர்மனைமேற் சென்றுரே யிம்மை பனியாகி யாடியுண் பார்.**

(ப-ரை) உம்மை - முற்பிறப்பில், சிறியார் - டேமேருடைய, இனத்தர் ஆய் - கூட்டத்தோடு கட்புச் செய்தவராகி, செம்மை ஒன்றும் - நடுவுநிலைமை சிறிதும், இன்றி - இல்லாமல், வரி - தொய்யிலர்கிய கோல மெழுதிய, கொம்மை மூலையாள்-வட்டமாகிய மூலையையுடைய பெண்ணினது, தோன் மரீஇ - தோன் களை விரும்பி, வலியால் - (பொருளுடல்களினது) வலியினால், பிறர் மனைமேல் - பிறர் மனையாளாகிய அவளிடத்து, சென்று ரே - கென்றவரே, இம்மை - வருபிறப்பில், அவி ஆகி - பேடிக ஈகி, ஆடி - கடனஞ்செய்து, உண்பார் - (அதனால் வரும் பெருளால்) உயிர் வருப்பவர்.

(போ-ரை) முற்பிறப்பில் கீழோருடைய கூட்டத்தோடு நட்புச் செய்தவராகி நடுவங்களை சிறிதும் இல்லாமல் தொய்யிலாகிய கோலமெழுதிய வட்டமாகிய மூலையையுடைய பெண்ணினுது தோல்களை விரும்பிப் பொருளுடல்களின்து வலியினால் பிறர் மனையாளர்கிய அவளிடத்துச் சென்றவரே வார்பிறப்பில் பேடிகளாகி நடனஞ்செய்து அதனால் வரும் பொருளால் உயிர் வரழ்பவர்.

(வி-ரை) அவாவதற்குக் காரண மாதல்பற்றிக் கொம்மைவரியென விசேடணங் தந்து ‘மூலையான்’ எனவும், பொருளுடல்களினது வலியுடையாராஞ் சிறப்புக் கருதிச் ‘சென்றூர்’ எனவும், சென்ற இழிபுக்கருதி ‘அவி’ எனவும் கூறினர். சென்றூர், அவி முறையே சிறப்பு இழிப்புகளைப்பற்றி வந்த பாஸ்வமுவமைதிகள். நடுவங்களைமயாவது தன் மனைவியைப் பிறதென்றாலும் கூடப் பொருதவன் அது பிறநுக்கு முன்னடனக் கருதிச் செய்யாமை. ஒன்றென்பதை நீற்றில் இழிவசிறப்பும்மை தொகுத்தல். மருவுள்-விரும்புதல். பிறர்மனை சுட்டுப்பொருளது.

It is those who, in a former birth, without any regard to right, associated with the low and embraced beautiful women, and, because of their strength, approached their neighbour's wife, that, born as hermaphrodites now, dance and earn their bread.

(85)

**86.** பல்லா ரதியப் பறையறைந்து நாட்கேட்டிக் கல்பாணஞ்செய்து கடிப்புக்க—வெல்வியற் காதன் மனையாஞ் மில்லாளா வென்னென்றாவ னேதின் மனையாளை நோக்கு.

(ப-ரை) நாள் கேட்டு - (தங்கை முதலியோர்) நல்ல நாள் விசாரித்து, பல்லார்-(உறவினர் குதலிய) பலரும், அறிய - அறியும்படி, பறை அறைந்து - பறை கொட்டுவித்து, கல்பாணம் செய்து - கல்யாணஞ்செய்யப்பட்டமையால், கடி புக்க - (தன்னு விடப்பட்ட) காவலிலுள்ள, காதல் - தன்னிடத்து விருப்பமுள்ள, மெல் இயல் - மென்மையாகிய தன்மையையுடைய, மனையாஞும்-மனைவியும், இல்லாள் ஆக - தன் மனையினிடத்து இருக்கையில், ஒருவன் - ஒருவன், ஏதில் மனையாளை - அயலான் மனைவியை, நோக்கு - கருதுதல், என் - யாது காரணம்?

(போ - ரை) தங்கை முதலியோர் நல்ல காள் விசாரித்து உறவினர் முதலிய பலரும் அறியும்படி பறை கொட்டுவித்துக் கல்யாணஞ்சு செய்யப்பட்டமையால் தன்னு விடப்பட்ட காவலி இள்ள தன்னிடத்து விருப்பமுள்ள மென்மையாகிய தன்மை யையுடைய மனைவியும் தன் மனையினிடத்து இருக்கையில் ஒருவன் அயலான் மனைவியைக் கருதுதல் யாது காரணம்?

(வி - ரை) அறைந்து என்பதில் பிறவினை விகுதியாகிய வில் விகுதியும், கல்யாணஞ்சு செய்து என்பதில் செய்யப்பாட்டு வினைப்பொருண்மை விகுதியாகிய படு விகுதியுங் தொகுத்த லாயின. பின்னுள்ள வினையெச்சம் காரணப் பொருட்டாகிய செய்வெனச்சத் திரிபு. தனக்குப் பணிந்து கடக்கும் ஒழுக்கமும், தன்னின் இளமையுமூடையீளன்பார் ‘மெல்லியன் மனையாள்’ என்றார். பகுதிப்பொருள் விகுதியாகிய மையீறு கெட்ட ஏதின்மை பண்பாகுபெயர். உம்மை-உயர்வு சிறப்பு. பல்லா ரென் பத ணீற்றில் முற்றம்மை தொகுக்கப்பட்டது.

While his loving wife, the tender one, who, on an auspicious day, after drum-beat which announced the matter to many, was wedded to him and is now guarded by him, dwells in his house, what means this man's glance at another's wife ?

(ஐ)

**87. அம்ப ஸயலேடுப்ப வஞ்சித் தமர்பாஇ**  
வம்பலன் பெண்மரிஇ மைந்துற்று—நம்பு  
நிலைபையி னெஞ்சுச்தான் ருப்புரவு பாம்பின்  
றலைநக்கி யன்ன துடைத்து.

(ப - ரை) அயல் - அயலிலுள்ளார், அம்பல் எடுப்ப - தன் பழி யெடுத்துக் கூறவும், தமர்-(அஃதறிந்த) உறவினர், அஞ்சி - பயந்து, பரீஇ - வருந்தவும், வம்பலன் - பிறலுடைய, பெண் - மனையாளோ, மரீஇ - சேர்ந்து, 'மைந்து - பாவமாகிய குற்றத்தை, உற்று - அடைந்து, நம்பும் - அவ் விருப்பமும், நிலைமை இல் - நிலைத்தவின்மையாகிய, செஞ்சுச்தான் - மனமுடையானது, துப்புரவு - அநுபவம், பாம்பின் தலை - விடப் பாம்பினது தலையை, கங்கிளுல் அன்னது - கங்கிளுலைத்த அபரயத்தை, உடைத்து - உடையது.

(போ - ரை) அயலிலுள்ளர் தன் பழி யெடுத்துக் கூறவும், அஃதறிந்த உறவினர் பயந்து வருந்தவும், பிறலுடைய மனையா

ளோக் சேர்ந்து பாவமாகிய குற்றத்தை யடைந்து அவ் விருப்பமும் நிலைத்தலின்மையாகிய மன முடையானது அதுபவம் விடப்பாம் பின்து தலையை நக்கினாலெத்த அபாயத்தை யுடையது.

(வி - ஈ) அவ் விருப்பமும் நிலைத்தலில்லாமை என்றது முன் மருவின பிறன் மனைவிபால் வைத்த விருப்பம் சின்னுள் சென்றபின் குறைந்து வேறு பிறன் மனைவியால் வைத்தல்பற்றி. உம்மை - இழிவுசிறப்பு. கம்பு - விருப்பாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொல். உவமையால் ஒருகாலத்து மரணமும் நேருமென்பது. பரீதி - செயவெனச்சத் திரிபு. வம்பளண்-உரியடியாகப் பிறந்த பெயர்; வம்பு (நிலையின்மை) - பகுதி, அல் - சாரியை; அன் - ஆண்பாற் படர்க்கை விகுதி, உகரக்கேடு சந்தி; இதன் பொருள் கட்டுப் பகை யிசன்டும் நிலையில்லான் என்ப இஃது இங்குப் பிறனென்னும் பொருளில் வந்தது. ஸ்த்ரீகு

He nears his neighbour's wife and sins, overcome by passion, while neighbours declaim on his guilt, and relations dread and pity the wretch. The enjoyment of such a man of unsteady mind, is like that of the man who licks a serpent's head.

(87)

**88.** பரவா வெளிப்படா பல்லேர்க்கட்டங்கா  
வரவோர்க்கட் காமநோ யோழு கொடிதே  
விரலாரு ஞானுப் படலஞ்சி யாது  
முரையாதுள் எரறி விடும்.

(ப - ஈ) உரவோர் கண் - அறிவுடையாரிடத்துத் தோன் தும், காம நோய் - காம நோய்கள், பரவா - பெருமாட்டா; வெளிப்படா - (உள்ளே பெருகின்) புறத்தே தோன்றமாட்டா; பல்லேர்க்கண் தங்கா - (புறத்தே தோன்றின்) பின் அறிந்த பல ரிடத்தும் தங்கமாட்டா; (ஆதலால் அவை) ஒ கொடிதே - மிகக் கொடுமை யுடையனவே ஆம்; விரலாருள்-பகைவரிடத்து, நானுப் படல் - (அவ் வறிவுடையேர்க்) நானுதலை, அஞ்சி - அஞ்சுதலால், யாதும் - (அக் காமநோய்கள்) சிறிதும், உரையாது - (தம்மை) வெளிப்படுத்தாமல், உள் ஆறிவிடும் - உள்ளே அடங்கிப்போம்.

(போ - ஈ) அறிவுடையாரிடத்துத் தோன்றும் காம சேய்கள் பெருமாட்டா; உள்ளே பெருகின் புறத்தே தோன்ற

**மாட்டா:** புறத்தே தோன்றின் பின் அறிந்த பலரிடத்தும் தங்க மாட்டா; ஆதலால், அனவ மிகக் கொடுமையுடையனவேயாம். பகைவரிடத்து அவ் வறிவுடையோர் நானுதலை அஞ்சதலால் அச் காம நோய்கள் சிறிதும் தம்மை வெளிப்படுத்தாமல் உள்ளே யடங்கிப்போம்.

(வி - ரை) தேரன்றிய இடப்பன்மைபற்றிக் காமநோய் பல வாயின. பல்லோர்கட் டங்காமையாகிய கொடுமைபற்றித் தோன்றிய செறலால் பன்மைப்பால் கொடிதென ஒருமைப்பாலானது பால்வழுவுமைதி. ஒ - இழிவுசிறப்பு. ஏ - தேற்றம். மனத்தையும் உடலையும் வருத்துதலால் காமம் நோயெனப்பட்டது. பல்லோர்கட் டங்காமையாவது மற்றோரும் அறிய அப் பல்லோருங் தூற்றுதல். அஞ்சு, டைமெடிலிவனச்சத்திரிபு. உரையாதென்னும் எதிர்மறை துதிப்பொருள்களைக்கண் கிளக்குங்கோலக் கூறும் மாடு அந்தயார்ய இலக்கணை.

It thrives not, nor reveals itself, nor settles itself on others, the disease of lust that affects the wise; Oh, O! it is horrible. Lest they should incur shame in the midst of their foes, they utter not a word, and it is healed within. (88)

**89.** அம்பு மழலு மனிர்க்கிர் ஞாயிறும்  
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்—வெம்பிக்  
கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம  
மவற்றினு மஞ்சப் படும்.

(பி - ரை) அம்பும் - (எய்யப்பட்ட) அம்பும், அழலும்-தீயும், அவிர்க்கிர் - விளங்குகின்ற கிரணங்களையுடைய, ஞாயிறும்-குரிய னும், வெம்பி - கொதித்து, சுடினும் - வருத்தினும், புறம் சுடும் - உடலை வருத்தும்; காமம் - காமமானது, வெம்பி - வெப்பமூடைய தாகி, மனத்தைக் கவற்றி-மனத்தைக் கவலைப்படுத்தி, சுடுதலால்-வருத்துதலால், அவற்றினும் - அவ்வும்பு முதலியவற்றிற்கு அஞ்சதலினும், அஞ்சப்படும் - (அக் காமத்தை) அஞ்சதலே தகுதி.

(போ - னா) எய்யப்பட்ட அம்பும், தீயும், விளங்குகின்ற கிரணங்களையுடைய குரியனும் கொதித்து வருத்தினும் உடலை வருத்தும்; காமமானது வெப்பமூடையதாகி மனத்தைக் கவலைப் படுத்தி வருத்துதலால் அவ்வும்பு முதலியவற்றிற்கு அஞ்சதலினும் அக் காமத்தை அஞ்சதலே தகுதி.

(வி - ரை) சுடினுமென்னும் எதிர்மறை உம்மை அவ்வும்பு முதலிய மூன்றும் தம்மியல்பின் மிக்குச் சுடமாட்டாமையை உணர்த்திற்று; சுடுதல் அம்புக்கின்று; ஆயினும் அழல், ஞாயிறு என்னும் மிகுதிபற்றி அவற்றின் வினை கொண்டது. ஆதலால், அம்பு மதிலும் ஞாயிறும் சுடினுஞ் சுடுமென்றது ஓர் மரபுவழி வரைத்தி. அம்பு வெம்புதல் உடையான் தொழிலை உடைமையின் மேலேற்றிக் கூறும் அவ் வழுவைமைதி. படிம் - தேற்றப்பொருள் தரும் ஒருவகைத் தொழிற்பெயர்.

Arrow, fire and the resplendent sun may rage and burn, but these burn the outer man. Lust rages, worries and burns the mind, and is hence to be feared more than they. (89)

**90. ஊரு வெளமுந்த வுருகெழு செந்தீக்கு**

**நீருட் குளித்து முயலாகு—நீருட்-**

**குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் ரேறி**

**யொளிப்பினுங் காமஞ் சுடும்.**

(ப - ரை) ஊருள்-(ஒருவன் தானிருக்கும்) ஊரில், எழுந்த - பற்றி எழுந்த, உரு கெழு - வெப்பமிக்க, செச் தீக்கு - செங்கிற மாகிய பெருந்தீயினின்றும், நீருள் குளித்தும் - (ஆசு குள முதலிய) கீரில் குளித்தும், உயல் ஆகும் - தப்புதல் கூடும்; காமம் - காமத் தி, நீருள் குளிப்பினும் - கீரில் மூஷ்கியிருப்பினும், சுடுமேசுடாமலிராது; காமம் - அக் காமத் தி, குன்று ஏறி - மலைமீதேறி, ஒளிப்பினும் - (குகை முதலியவற்றில்) ஒளித்திருப்பினும், சுடும் - சுடாமலிராது.

(போ - ரை) ஒருவன் தானிருக்கு மூரில் பற்றி யெழுந்த வெப்பமிக்க செங்கிறமாகிய பெருந்தீயினின்றும் ஆஹ குள முதலிய நீரில் குளித்துங் தப்புதல் கூடும். காமத் தி, நீரில் மூஷ்கியிருப்பினும் சுடாமலிராது; அக் காமத் தி, மலைமீதேறி குகை முதலிய வற்றி லொளித்திருப்பினுஞ் சுடாமலிராது.

(வி-ரை) ஊருவெளமுந்த உருகெழு என்ற விசேடணத்தால் செந்தி என்றது பெருங் தீயை என்பது பெற்றாரும். ஜந்தாவத ணீங் கற்பொருளில் வந்த குவ்வருபு உயிலென்னுங் தொழிற்பெயர் கொண்டது. குளித்துமென்ற உம்மை அப்புறப்பட்டன்றி எனப் பொருள் தருதலால் இறந்தது தழீஇய எச்சவும்மை. நீங்காது

உடனின்ற சுடுகொடுமை கருதி இருமுறை காமஞ் சுடுமென் ஸர். தேற்றப் பொருளதாகிய ஏசாரத்தைப் பின்னுங் கூட்டுக. உரு என்னும் பண்படி விகுதி பெறின் உருப்பமெனப் பம் விகுதி பெறும்.

One may escape from the fierce red fire that rises in the village, by plunging in water. But, though one may plunge in water, lust will burn, and though one may get up a hill and hide himself there, still lust will burn. (90)

### Chapter X—Liberality

#### 10-ம் அதிகாரம்: ஈகை

அஃதாவது, வறியாய் இரங்தவர்க்கு மறுக்காமல் ஈதலை யுணர்த்துவது. ஈகை-காரியவாகுபெயர். பிறன்மனை நயத்தலாகிய திமை செய்தாரையும் பொறுத்து, அவர் இரப்பினும் வேண்டிய தை சயவேண்டுமென்றஞ்சு இஃது அதன்பின் வைக்கப்பட்டது. இஃது இல்லறத்தானை நோக்கிறது.

#### 91. இல்லா விடத்து மியைந்த வளவினு

ஆள்ள விடம்போற் பெரிதுவந்து—மெல்லக் கொடையொடு பட்ட குணனுடை. மாந்தர்க் கடையாவர் மாண்டைக் கதவு.

(ப - ரை) இல்லாத இடத்தும் - (மிக்க பொருள்) இல்லாத நிலைமையிலும், இயைந்த அளவினால் - (தம்மிடத்து) இசைந்துள்ள பொருள்களின் மட்டில், உள்ள இடம்போல்-மிக்க பொருள்ள நிலைமையில் மகிழ்வதுபோல, பெரிது உவந்து - மிகுதியும் மகிழ்ந்து, மெல்ல - சிறிதாக, கொடையொடு - கொடுத்தலாகிய நற்கெயலோடு, பட்ட - நிங்குதலில்லாத, குணன் உடைய மாந்தர்க்கு - நந்குணமுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு - துறக்க வலக்குத்துக்கு, அடையா ஆம் - மூடப்படாதன ஆகும்.

(போ - ரை) மிக்க பொருள் இல்லாத நிலைமையிலும் தம் மிடத்து இசைந்துள்ள பொருள்களின் மட்டில் மிக்க பொருள்ள நிலைமையில் மகிழ்வதுபோல மிகுதியும் மகிழ்ந்து சிறிதாகக் கொடுத்தலாகிய நற்கெயலோடு நிங்குதலில்லாத நந்குணமுடைய மக்களுக்குத் துறக்க வலக்குத்துக் கதவுகள் மூடப்படாதன ஆகும்.

(வி-ரை) அளவினுவென்பது வேற்றுமை மயக்கம். பெரிதுவக்காராயின் கொடுத்தல் நடவாதாதலால் ‘பெரிதுவந்து’ என்றும், ஆண்டைக் கதவு அடைக்கப்படாமைக்குக் காரணம் கொடையே அன்றிக் குணமுமா மென்பார் ‘கொடையொடு குணஞ்சூடை மாங்தார்’ என்றுங் கூறினார். சுற்றில் ஜிகாரச்சாரியை பெற்று நின்ற முதனீண்ட ஆண்டை யென்னுஞ் சுட்டுப்பெயர், முதனிலையாகிய அகரஞ்சு சேய்வையைச் சுட்டுவதாதலால் துறக்கத்தின்மேல் நின்றது. உயர்வுபற்றிக் கதவு பன்மைப் பரலாயிற்று.

Even in adverse circumstances, their nature is, as in prosperous times, to give as far as their means would permit, with extreme gladness. To these good men, the gates of Heaven are never closed.

(91)

**32. முன்னேர சாநாண் முனிதக்க மூப்புள பின்னரும் பிடியிருக்கு நோயுள—கொண்ணே பரவன்மின் பற்றங்மின் பாத்துண்மின் யாதுங் கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.**

(ப-ரை) முன்னர் - எதிரில், சாம் நாள் - இறக்கும் நாளும், முனிதக்க - வெறுக்கத்தக்க, மூப்பு - முதுமையும், உள் - உண்டாயிருக்கின்றன; பின்னரும் - அவை யன்றியும், பீடு - (வலி முதலியவற்றின்) மிகுதியை, அழிக்கும்-கெடுப்பதற்குரிய, நோய் உள் - நோய்க்கும் உண்டாயிருக்கின்றன; (ஆதலால்) கைத்து உண்டு ஆம்போழ்து - (யிக்க) பொருளுண்டா யிருக்குங்காலையில், கொண்ணே - பயனில்லாமலே, பரவன்மின் - (மேலும் பொருள் தேடுதல் கருதிப்) பலவிடங்களிலும் செல்லாதிரும்; பற்றங்மின் - இறுகப் பிடியாதிரும்; பாத்து - (பிரமசாரி முதலிய பதின்மருக்கும்) பகுத்தீந்து, உண்மின் - (சீவிரும்) உண்ணும்; யாதும் - சிறிதும், கரவன்மின் - (இரப்பவரை) மறுக்காமலிரும்.

(போ-ரை) எதிரில் இறக்கும் நாளும் வெறுக்கத்தக்க முதுமையும் உண்டாயிருக்கின்றன; அவை யன்றியும், வலி முதலியவற்றின் மிகுதியைக் கெடுப்பதற்குரிய நோய்க்கும் உண்டாயிருக்கின்றன. ஆதலால், யிக்க பொருளுண்டாயிருக்குங் காலையில் பயனில்லாமலே மேலும் பொருள் தேடுதல் கருதிப் பலவிடங்களிலுஞ் செல்லாதிரும்; இறுகப் பிடியாதிரும்; பிரமசாரி முதலிய

பதின்மூன்றுக்கும் பகுத்தீங்கு நீவிரும் உண்ணும்; சிறிதும் இரப் பவரை மறுக்காமலிரும்.

(வி - ரை) பரவுதல் - பலவிடங்களிலுள்ள செல்லுதல். தம் முன் குறித்த ஒரெண்ணினைவு தேடுவோமெனக் கொண்டார்க்கே இப் பரவுதல் உண்டாவதாலால் அது பற்றுத்தற்கும், பாத்துண்ணுமைக்கும், காத்தலுக்குங் காரணமாதல்பற்றி முதற்கண் வைத்தனர். கொன் - பயனின்மைப் பொருளாதாகிய இடைச் சொல். பாத்து என்னும் இரக்கால விணுயெச்சத்தின் ப்ரதி யாகிய பா, பகு என்னும் முதனிலைத் தனிவிணுயின் மருஷ. பிரமசாரி முதலிய பதின்மரா:—பிரமசாரி, வானப்பிரஸ்தன், சங்கியாசி, ஆதரித்தவரால் துறக்கப்பட்டவர், தரித்திரர், ஒருவருமின்றித் தம்பால் வந்திறந்தவர், தென்புலத்தார், தெப்வம், விருந்தினர், சுற்றுத்தார். முனிய என்னும் செயவெனைச்சம் ஈறு தொகுக்கப் பட்டது.

Before, are death's day and detestable age; and behind, a<sup>e</sup> diseases that destroy all grace. Waste not your energies by wandering far and near; cling not to earthly possessions; share your food with others; while there is wealth, deny not alms. ()

**93.** நடுக்குற்றுர் தற்சேர்ந்தார் துண்பர் துடையார் கொடுத்துத்தாங் துய்ப்பினு மீண்டுங்கா லீண்டு மிடுக்குற்றுப் பற்றினு நில்லாது செல்வம் விடுக்கும் விணையுலந்தக் கால்.

(ப - ரை) கொடுத்து - (இரப்பேர்க்குக்) கொடுத்து, தாம் துய்ப்பினும்-தாம் அதுபவிப்பினும், ஸண்டுங்கால் - வளருங் காலத் திலே, ஸண்டும் - வளராநிற்கும்; விடுக்கும் - (தப்பாமல்) விடுத் தற்குரிய, விணை - நல்விணை, உலந்தக்கால் - முடிந்ததானால், இடுக்கு உற்று - உலோப குணத்தைப் பெற்று, பற்றினும் - தாம் இறுகப் பிடிப்பினும், நில்லாது-நிலைபெருது, செல்வம்-பொருட் செல்வம்; (இஃதறியாதார்) நடுக்கு உற்று - (வறுமையால்) தளர் ச்சியை அடைந்து, தற்சேர்ந்தார்-தம்மைச் சார்ந்தவரது, துண்பம் துடையார் - (அவர் வேண்டி வந்த பொருளை மீங்கு) துண்த்தை ஒழிக்கார்.

(போ-ரை) இரப்பேர்க்குக் கொடுத்துத் தாம் அதுபவிப்பினும் வளருங்காலத்திலே வளராநிற்கும்; தப்பாமல் விடுத்தற்குரிய

நல்வினை முடிந்ததானால் உலோபகுணத்தைப் பெற்று தாம் இது கப் பிடிப்பினும் நிலைபெருது பொருட்செல்வம். இஃதறியாதார் வறுமையால் தளர்ச்சியையடைந்து தம்மைச் சர்ந்தவரது (அவர் வேண்டிவந்த பொருளை யீங்கு) தன்பத்தை யொழிக்கார்.

(வி - ரை) நடுங்கு, இந்கு என்னும் முதனிலைகள் புடை பெயர்ச்சி விகுதியாகிய தல் புணர்ந்து கெட்டமாத்திரையில் நடுங்கு இடுக்கு எனத் திரிந்தன ஆதலால் இவை முதனிலை திரிந்த தொழிற்பெய ரென்பர். தற்சேர்ந்தா ரென்பதில் தன் பன்மையி ஞாகுமை வந்த வழுவமைதி. இஃதறியாதார் என்பது இசை எச்சம். இச் செய்யுள் ஏற்புழி எடுத்துக் கூட்டும் அடிமறிச் செய்யுள்.

They relieve not the sufferings of men who, poverty-struck, draw near them. Though they give and enjoy, wealth will increase, when increase it must; and though held with strength, it will not stay, but leave them when the deeds (that brought it) have worked themselves out. (93)

**94.** இம்மி யரிசித் துணையானும் வைகலு  
நும்மி வியைவ கொடுத்துண்மி—நும்மைக்  
கொடாஅ தவரென்பர் குண்டுரீர் வையத்  
தடாஅ வடுப்பி னவர்.

(ப-ரை) குண்டுரீர் - கடலாற் சூழப்பட்ட, வையத்து-உலகத்தில், அடாத - (தமக்கென்று உணவு) சமைக்காத, அடுப்பின் அவர் - அடுப்பினையுடைய அவ்விரப்போரை, உம்மை - முந்பிறப்பில், கொடாதவர் - (தம்மால் இரங்கோர்க்கு) சயாதவர், என்பர்-என்று அறிவுடையோர் கூறுவர்; (ஆதலால்) வைகலும் - நாடோ ரும், தும்மில் - உம்மிடத்து, இயைவ - அடைந்துள்ள பொருள்களில், இம்மி அரிசி - இம்மியென்னும் அளவைக் கொண்ட அரிசி யின்து, துணை ஆனும் - அளவுள்ள பொருளை ஆயினும், கொடுத்து - (அறத்தின்பொருட்டுக்) கொடுத்து, உண்மின் - (பொருஞ்சுடையீர்) உண்ணுங்கோள்.

(போ-ரை) கடலாற் சூழப்பட்ட வுகத்தில் தமக்கென்று உணவு சமைக்காத அடுப்பினையுடைய அவ்விரப்போரை முந்பிறப்பில் தம்பால் இரங்கோர்க்கு சயாதவரென்று அறிவுடையோர்

கறவர். ஆதலால், எடோறும் உம்மிடத் தடைந்துள்ளபொருள்களில் இம்மி யென்னும் அளவைக்கொண்ட அரிசியினது அளவுள்ள பொருளையாயினும் அறத்தின் பொருட்டுக் கொடுத்துப் பொருளுடையீல்! உண்ணுவதோன்.

(வி-ரை) இம்மி என்பது மிகச் சிறிதென்பதற்குக் காட்டிய தோரளு; அது அனு இருபத்தொன்று கொண்டது. அவ் வளவைக் கொண்ட பொருள் மத்தங்காய்ப் புல்லரிசி. இம்மி டரிசி - பண்புத்தொகைநிலை. துணை-பண்பாகுபெயர். ஆன்-ஆயினென்பதன் மருட். குண்டிகிர்-பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகையாகிய காரணப்பெயர்; குண்டி - ஆழம். அடிப்பி னவர் “தெருண்டவறி வினர்” என்றாற்போல இன் சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. அடாவடிப்பி னென்றமையால் அவர் இரப்பேர்மே னின்றது. கட்டு இழிப்பில் வந்தது.

Be it but a fraction of a grain of rice, every day, eat after giving according to your ability. On this earth surrounded by deep waters, those who gave not in their former birth, wise men say, are those on whose hearth nothing is cooked.

(94)

**95. மறுமையு மிம்மையு நோக்கி பொருவற்  
குறுமா றியைவ கொடுத்தல்—வறுமையா  
லீத் விசையா தெனினு மிரவாமை  
யீத் விரட்டி யுறும்.**

(ப-ரை) இயைவ - (ஒருவன் தன்னால் கொடுப்பதற்கு) இசைந்த பொருள்களை, மறுமையும்-மறுமைப் பயனையும், இம்மையும் - இம்மைப்பயனையும், நோக்கி - னங்குணர்ந்து, ஒருவற்கு - (இரந்த) ஒருவனுக்கு, உறும் ஆறு-உரிமையாம் வழியில், கொடுத்தல் - கொடுக்கக்கூடவன்!, சதல்- (அவ்வாறு கொடுத்தல், வறுமையால் - வறுமையினால், இசையாது எனினும் - இசையாதாயினும், இரவாமை - (தான் பிறப்பால்) யாசிக்கரமையால், சதல்-சதலால் வரும் மேம்பாட்டினும், இரட்டி - இருமடி மேம்பாடி, உறும் - அடைவான்.

(போ-ரை) ஒருவன் தன்னால் கொடுப்பதற் கிசைந்த பொருள்களை மறுமைப் பயனையும் இம்மைப் பயனையும் னங்குணர்ந்து இரந்த ஒருவனுக்கு உரிமையாம் வழியில் கொடுக்கக்கூடவன்! அவ்வாறு கொடுத்தல் வறுமையினு விசையாதாயினும் தான் பிறா

பால் யாசிக்காண்மொல் சுதலால் வரும் மேம்பாட்டினும் இருமதி மேம்பாடு அடைவான்.

(வி - ரை) மறுமை இம்மை இரண்டும் இடவாகுபெயர். அவ் விரண்டின் பயனுவன முறையே துறக்க இன்பம், புகழ் முதலியன. சுதல் - கருவியாகுபெயர். உறுமா நென்றமொல் ஒருவன் இரப்போனுக்காயிற்று.

Well considering the other world and this, let one give to another (who begs), in the proper manner and according to one's ability. Even if, on account of poverty, giving should be impossible, to refrain from begging, would be twice as meritorious as giving. (95)

**96. நடிஞ்சூர் வேதிகைச் சுற்றுக்கோட்டுக்க படிப்பை யன்னர் பலர்ந்தச் சாழ்வார் குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணு மாக்க ஸிடிகாட்டு வேற்றுப் பளை.**

(ப - ரை) பலர் நச்ச - பலரும் விரும்பும்படி, வாழ்வார் - வாழ்பவர், நடிஞ்சூர் - ஊர் நடவில், வேதிகைச்சுற்று-மேடையின் வட்டத்தினால், கோள் புக்க - கொள்ள (அதனுடுவில்) உள்ள, படுபளை - பயனுண்டாகும் பெண்பளையை, அன்னர் - ஒப்பரவர்; குடி - (தம்முடைய) குடும்பம், கொழுத்தக்கண்ணும் - (தம்பால்) செல்வ மிக்கவிடத்தும், கொடுத்து-(எற்போர்க்குக்) கொடுத்து, உண்ணுத மாக்கள் - (தாழும்) அனுபவியாத மனிதர்கள், இடுகாட்டுள் - சுடுகாட்டிலுள்ள, ஏற்றுப்பளை அன்னர் - ஆண்பளையை யொப்பாவர்.

(போ - ரை) பலரும் விரும்பும்படி வாழ்பவர் ஊர் நடவில் மேடையின் வட்டத்தினால் கொள்ள அதனுடுவில் உள்ள பயனுண்டாகும் பெண்பளையை யொப்பாவீர். தம்முடைய குடும்பம் தம் பால் செல்வமிக்க விடத்தும் ஏற்போர்க்குக் கொடுத்தத் தாழும் அனுபவியாத மனிதர்கள் சுடுகாட்டிலுள்ள ஆண்பளையை யொப்பாவர்.

(வி - ரை) பலர் நச்ச வாழ்வார்பால் நச்சிவந்த பலரும் முன் தங்குதற் கிடம் பெறவா ரென்பர் படுப்பையாகிய உலகமையை வேதிகைச் சுற்றுக் கோட்டுக்க' என விசேஷத்தும், பெருஞ் செல்வத்தின ரென்பர் 'குடிகொழுத்தக் கண்ணும்' என்றும்,

அறத்தின்பொருட்டுக் கொடுத்த வில்லாமையால் அச் செல்வப் பயன் பெறுத வில்லென்பார் அவரை ‘ஏற்றுப்பனை’ என்றுக் கூறினர். முன்னுள்ள அன்னரென்னுங் குறிப்புவினைமுற்றறைப் பின் வாக்கியத்துக்குங் கூட்டுக. பண்புக்தற்கிடமைப் பொருட்டாகிய ஊர் நடு என்னும் ஆரூம்வேற்றுமைத் தொகைகிலைத் தொடர் பின் முன்னுக நின்றமையால் நடுஞ்சென்பது இலக்கணப் போலி. ஒருசார் விலங்கின் ஆணின் பெயராகிய ஏறு என்பதைப் பனைக்குக் கூறியது ஓர் மரபுவழுவுமைதி. ஒருசார் விலங்குக் குரியதை “ஆனுட னெருமை பன்றி யாம்மரிக் கவரி சங்கு, மாரெனுடு மரைபுல் வாயு மாறுகொள் சரவும் ஏரும்” என்னும் நிகண்டாலு முனர்க.

Those who are in affluent circumstances and whom many look up to for help, are like the fertile palmrya that is grown in an altar's enclosure, in the heart of the town. Those who, even when their house is in a flourishing condition, do neither give nor enjoy, are like the sterile palm in the cemetery. (96)

**97. பெயற்பான் மழைபெப்பாக் கண்ணு மூலகுஞ்**  
**செயற்பால் செய்யா விடினுங்—கபற்புலால்**  
**புன்னை கடியும் பொருகடற் றன்சீர்ப்ப!**  
**என்னை யுலகுய்யு மாறு.**

(ப-ரை) கயல்-சேல்மீனினது, புலரல்-முடை நாற்றத்தை, புன்னை - புன்னை மலர்கள், கடியும் - (தம் மணத்தால்) விலக்கு கின்ற, பொரு கடல்- (அலைகளால் கரையைத்) தாக்குகின்ற கடலி னது, தண் சேர்ப்ப - குளிர்ந்த துறையையுடையானே!, பெயல் - பெய்தலையுடைய, பால் - கார்ப்பரூவத்தில், மழை பெய்யாக்கண் னும் - மழை பெய்யாவிடினும், உலகம் - உயர்க்கோர், செயல் - செய்தலாகிய, பால் - வகைப்பட்ட அறங்களை, செய்யாவிடினும். செய்யாவிட்டாலும், உலகு - உலகத்துயிர்கள், உட்யும் ஆறு - (இறவாமல்) வாழும் விதம், என்னை - உளதாவதேது?

(போ-ரை) சேல்மீனினது முடை நாற்றத்தைப் புன்னை மலர்கள் தம் மணத்தால் விலக்குகின்ற அலைகளால் கரையைத் தாக்குகின்ற கடலினது குளிர்ந்த துறையையுடையானே! பெய்தலையுடைய கார்ப்பரூவத்தில் மழை பெய்யாவிடினும் உயர்க்கோர் செய்தலாகிய வகைப்பட்ட அறங்களைச் செய்யாவிட்டாலும் உலகத்துயிர்க ஃரிறவாமல் வாழும் விதம் உளதாவதேது?

(வீ-ஹ) காலவகை யாற்றுள் கார்ப்பரூவ மொன்றுகவின் அதனைப் பெயற்பா வென்றும், உலகு உய்தலுக்குச் செயற்பால் செய்தல் மழை பெய்தல்போல இன்றியமையாத தாதவின் அத் ரேடு இதனையும் உடன்வைத்துக் கூறினார். மாதர் கண்களுக்கு உவமை கூறுஞ் சிறப்புக் கருதிக் கயலென்றாயினும் மற்ற மீன்க ளின் து புலாலு முன்டெனக் கொள்க. புன்னை-முத குபெயர், என்னை - எவ்வென்பதன் மருஷ.

When the rain that shou'd fall, falls not, or when the world does not do, what it ought to do, O Lord of the foaming sea's cool shore, where the fragrant purnai flowers absorb the bad odour of fis ! how can the world get on ? (97)

**98. ஏற்றகை மாற்றுமை பென்னாலுக் தாம்வரையா தாற்றுகார்க் கீவதா மாண்கட-நூற்றின் மலிகடற் றன்சீர்ப்ப மாற்வார்க் கீதல் பொலிகட- என்னும் பேயர்த்து.**

(ப - ஹ) மலி கடல் - (வளம்) நிறைந்த கடலினது, தண் சேர்ப்ப - தண்ணிய துறையையுடையானே!, ஆற்றின் - (கொடுத் தலைச்) செய்தால், மாறு ஸவர்க்கு - (தாம் ஈந்ததற்குப்) பிரதி கொடுப்பவர்க்கு, சதல் - கொடுத்தல், பொலி கடன் என்னும்- விளக்கமாகிய கடனென்று சொல்லப்படும், பெயர்த்து - பெய ருடையது; (ஆதலால்) ஏற்றகை - (தம்மிடத்து) எந்திய கையை, மாற்றுமை - இல்லையென மறுக்காமல், என் ஆனும் - எவ்வளவு சிறியதையாயினும், ஆற்றுதார்க்கு - (பிரதி செய்ய) வலியில்லாத இரப்போர்க்கு, தாம் வரையாது-தாம் (அவ்வரை) ஏற்றுக்கொண்டு, ஸவது-கொடுப்பதே, ஆண் கடன் ஆம்-ஆண்மகனது கடமையாம்.

(போ-ஹ) வளம் நிறைந்த கடலினது தண்ணிய துறையை யுடையானே! கொடுத்தலைச் செய்தால் தாம் ஈந்ததற்குப் பிரதி கொடுப்பவர்க்குக் கொடுத்தல் விளக்கமாகிய கடனென்ற சொல் லப்படும் பெயருடையது. ஆதலால், தம்மிடத்து எந்திய கையை இல்லையென மறுக்காமல் எவ்வளவு சிறியதையாயினும் பிரதி செய்ய வலியில்லாத இரப்போர்க்குத் தாமவரை ஏற்றுக்கொண்டு கொடுப்பதே ஆண்மகனது கடமையாம்.

(வி-ஹ) அவ்வரை. ஏற்றுக்கொள்ளவது முகமலர்க்கு இன்சௌல்லா ஹபசரித்தல். வரைதல் - நீக்குதல். என் - ஓர்வகை

வினாப்பெயர்; இங்கு இரண்டாலுருபு தொகை; “என்னாலும் அளப்பரிது” என மூன்றாலுருபும், “என்னுக் கடைவடையேன்யான்” “என்னுக்கோ வளர்கின்றதே” என நான்காலுருபு மேற்றுவரல்காண்க. ஆனென்பது ஆயி னென்பதன் மருஉ. இவ்வாறே ஆயில், ஆல், எனின், எனில், ஏல் எனவரும். யாவரும் அறிந்ததென்பார் ‘பொலிகடங்’ என்றார்.

| Without denying to an outstretched hand, to give with a glad heart to those in want, what his means would permit, is the duty of a man. But, Lord of the foaming sea's cool shore! a gift to those that can return the gift, is to be named a loan, indeed. (98)

**99.** இறப்பச் சிறிதென்ன தில்லென்ன தென்று  
மறப்பயன் யார்மாட்டுஞ் செய்க—முறைப்புதவி  
கீணயம் புகூர் தவசி கடினங்கோல்  
பைய நிறைத்து விடும்.

(ப - ரை) இறப்பச் சிறிது-ஒருவன் நம்மால் கொடுக்கப்படும் பொருள்) மிகச் சிறிது, என்னது - என்று (தனக்குள்) எண்ணுமல், இல் என்னது - (அதுபற்றி) இல்லையென்று மறுக்காமல், அறப்பயன் - அறமாகிய பயனை, யார்மட்டும் - (ஏற்போர்) எல்லாரிடத்தும், என்றும் - என்னாலும், செய்க - செய்துவரக்கடவன்; (அப்படிச் செய்துவரின் அது) முறை - முறையாக, புதலின் - (வீடுகளின்) வாயிலில், ஜியம் - பிச்சைக்கு, புகும் - நுழைகின்ற, தவசி - விரதியினது, கடினங்கோல் - பிட்சாபாத்திரத்தைப் போல, பைய - மெல்ல, நிறைத்துவிடும் - (அறத்தினால் அவனுயிரை) நிரம்பச் செய்துவிடும்.

(போ - ரை) ஒருவன் நம்மால் கொடுக்கப்படும் பொருள் மிகச் சிறிதென்று தனக்குள் எண்ணுமல் அதுபற்றி இல்லையென்று மறுக்காமல் அறமாகிய பயனை ஏற்போ ரெல்லாரிடத்து மெங்காலும் செய்துவரக்கடவன்; அப்படிச் செய்துவரின் அது முறையாக வீடுகளின் வாயிலில் பிச்சைக்கு நுழைகின்ற விரதியினது பிட்சாபாத்திரத்தைப்போல மெல்ல அறத்தினுடையிரை நிரம்பச் செய்துவிடும்.

(வி - ரை) இல்லென்னுதென்ற குறிப்பாலும், அதிகாரத்தாலும் அறம் சைகையின் மேலதாயிற்று. ஜியம் புகுகின்ற தவசி யினது ஏற்குக் கலத்தைப் புகுதலனது இருக்கப்படி பொரு

ஓல் நிரப்புவதுபோல எங்களும் சிறிது சிறிதாக அறத்தைச் செய்யின் அவ் விடைவிடாத செயல் அவனுமிர அறத்தால் நிரப்பு மென்பது. உம்மை முற்றும்மை யாதலால் யார் என்னும் வினாப் பெயரின் முதனிலையாகிய யா எஞ்சாமைப் பொருள்து. கடினான உயிர்க்கு உவமமெனக் கொள்க; அறப்பயனை அதுபவிப்பது அவ் வழிராதலால்.

Say not at any time, 'this is very little,' nor 'I have brought to give,' but give to all thy virtuous charity. As the bowl of the mendicant that goes from door to door gets filled, this charity will slowly perfect thy soul. (99)

### 100. கடிப்பிடு கண்முரசங் காதத்தோர் கேட்ப

ரிடி.த்து முழங்கியதோர் யோசனையோர் கேட்ப  
ரடுக்கிய மூலவர்களுக்கு கேட்குமே சான்றேர்  
கொடுத்தா ரெனப்படுங்கள் செங்க்

ஸ்ரீப்பாரு முதி.

(ப - ரை) கடிப்பு முதி. குறுால் அடிக்கப்பட்ட, கண்முரசம் - கண்ணையுடைய மூரசொல்லைய, காதத்தோர் கேட்பர் - காத தூரத்திலுள்ளோர் கேள்விப்படுவர்; இடித்து முழங்கியது - (மேகம்) இடியாங்கின்ற முழங்கியதை, ஒர் யோசனையோர் கேட்பர் - ஒருயோசனை தூரத்திலுள்ளோர் கேள்விப்படுவர்; சான்றேர் - (ஞான ஒழுக்கங்களில்) நிறைந்தவர்க்கு, கொடுத்தார் - அவர் வேண்டியதை (இவர்) கொடுத்தார், எனப்படும் சொல் - என்று (அறிவுடையோரால்) சொல்லப்படும் புகழ், அடுக்கிய - (ஒன்றின்மேலொன்றுக) அடுக்கப்பட்ட, மூலவர்களுக்கு மூலவர்களும், கேட்கும் - கேள்விப்படுவர்.

(பேர் - ரை) குறந்தடியால் அடிக்கப்பட்ட கண்ணையுடைய மூரசொல்லையக் காத தூரத்திலுள்ளோர் கேள்விப்படுவர்; மேகம் இடியாங்கின்ற முழங்கியதை யெரு யோசனை தூரத்திலுள்ளோர் கேள்விப்படுவர்; ஞானவொழுக்கங்களில் நிறைந்தவர்க்கு அவர் வேண்டியதையில்லை கொடுத்தாரென்று அறிவுடையோரால் சொல்லப்படும் புகழ் ஒன்றின்மே வொன்றுக அடுக்கப்பட்ட மூலவகத்துள்ளாருங் கேள்விப்படுவர்.

(வி - ரை) மூரசத்துக்குக் கண்ணைன்றது தோல் வசித்த பக்கத்தை. மூரசம் - கருவியாகுபெயர். காதம், யோசனை அவ் வொலிகள் கொண்று பரவும் எல்லையைக் குறித்தன. இடித்தலும்

மூழங்கலும் ஒருகாலத்தாலவரல் இடித்து இடியானின் ரென்பதன் திரிபு. இடித்தென்றதனால் மேகம் வருவிக்கப்பட்டது. மூவுலகும் கேட்குமென்றது பூமி முற்றுமூள்ளாரோ யன்றிப் பாதலத்திலும் சுவர்க்கத்திலும் மூள்ளவர்களும் கொடுத்தார் புகழை யெடுத்துக் கூறலை. சான்றேர் என்பதன் சுற்றில் குவ்வருபு தொகுத்தலாய் நின்றது.

The sound of a beaten drum is heard through a distance of a *kavadam*; the sound of the thunder is heard through a whole *yojana*; but, as far as the three successive worlds, are heard the words, 'these have given gifts to the great. (100)

### Ch. XI—The effects of actions done in former birth

#### 11-ம் அதிகாரம்: பழ வினை

அஃதாவது, முன்செய் வினையைப்பற்றிக் கூறவது. சயத் தகுந்த செல்வமுன்கூம், அஃது இரக்கத்தக்க வறு சூம் யுடைமைக் கூன்செய்தி து-கூறவன் காரணமாதல்பற்றி இஃது சுகையின்டு விஷயகப்பட்டது.

**101.** பல்வரவு நூய்த்து விடினுங் குழக்கன்று  
வல்லதாந் தாய்நாடிக் கோடலைத்—தொல்லைப்.  
பழவினையு மன்ன தகைத்தேததற் செய்த  
கிழவனை நாடிக் கொளற்கு.

(ப - ரை) பல் ஆவன் - பல பசக்களுள், உய்த்து விடினும் - செலுத்திவிட்டாலும், குழக்கன்று - இளங்கன்று, தாய் - தன் தாயை, நாடிக்கோடலை - தேடிப் பெறுவதில், வல்லது ஆம்-சது ரப்பாடுடையதாகும்; தொல்லைப் பழவினையும்-முன்செய்த வினை யும், தன் செய்த - தன்னைச் செய்த, கிழவனை - உரியவனை, நாடிக்கொளற்கு - தேடிப் பெறுவதில், அன்ன தகைத்தே - சன்றையொத்த தன்மை யுடையதேயாம்.

(போ - ரை) பல பசக்களுள் செலுத்திவிட்டாலு மினங் கன்று தன் தாயைத் தேடிப் பெறுவதில் சதுரப்பா உடையதாகும்; முன் செய்த வினையும் தன்னைச் செய்த உரியவனைத் தேடிப் பெறுவதில் கன்றையொத்த தன்மை யுடையதேயாம்.

(வி - ரை) இளங்கன்று தன்னை யீன்ற பசவைப் பாலுண் ஜூங் காலத்தில் தேடி யடைவதுபோல, முன்னைவினை தன்னைச்

செய்தவனையே அடையுங் காலத்தில் வந்தடையுமென்பது கருத்து. கோட்டை என்பது உருபு மயக்கம். தொல்லைப்பழமை-ஒருபொருட் பன்மொழி. ஏ - தேற்றம். குழக்கண்ணென்பதைக் குழவு கன் ரெனப் பிரிக்க.

Though thrown amidst many cows, the tender calf is capable of seeking out its own mother, even so, the good old deeds can seek out their author and make him reap their fruit.

**102. உருவு மிளமையு மொண்பொருளு முட்கு  
மொருவழி நில்லாமை கண்டு—மொருவழி  
யொன்றேயு மில்லாதான் வாழ்க்கை யுடம்பிட்டு  
நின்றுவீழ்ந் தக்க துடைத்து.**

(ப - ரை) உருவும் - யு டைட்டை மா! இளமையும் - பயன் படு மிளமையும், ஒன்றாரு மில்லை யதனை தாவல்ல பொருளும், உட்கும் - (அச் செல்வாடு). நர் அஞ்சம் மதிப்பும், ஒருவழி - ஒருவனிடத்து, நில்லாமை இட்டுண்டாயிராமையை, கண் டும் - கண்டறிந்தும், ஒன்றேயும் - (நான்குள்) ஒன்றையாவது, ஒருவழி - ஒருவாறு, இல்லாதான்-பெறுதலில்லானுகி, வாழ்க்கை- (ஒருவன்) உயிர் வாழ்தல், உடம்பு - உடலை, இட்டு நின்று-எடுத்து நின்று, வீழ்ந்தக்கது - (முடிவில்) வீழுங் தகுதியாகிய செயலை, உடைத்து - உடையது.

(போ - ரை) நல்ல உருவமும், பயன்படு மிளமையும், ஒளி யைத் தரவல்ல பொருளும், அச் செல்வங் காரணமாகப் பிறரஞ் சும் மதிப்பும் ஒருவனிடத்து உண்டாயிராமையைக் கண்டறிந்தும், நான்கு ஜொன்றையாவது ஒருவாறு பெறுதலில்லானுகி யொருவ னுயிர்வாழ்தல் உடலை யெடுத்து நின்ற முடிவில் வீழுங் தகுதி யாகிய செயலை யுடையது.

(வி - ரை) பயன்படு மிளமையாவது எல்லா இன்பங்களையும் அனுபவிப்பதற்குரிய இளமை. உருவமுதலிய நான்களுள் உரு வொழிந்த மற்றை மூன்றில் ஒன்றேலும், இரண்டுமேலும் ஒவ்வொருவனிடத் துண்டாவனவன்றி நான்கும் ஒருங்குங்கிற்ற வருமையாதல் கருதி 'ஒருவழி நில்லாமை' என்றார். கண்டறிவானுயின் உருவ செல்வம் உட்கு உண்டாதற்குக் காரணம் முன்செய் நல் வினையென் றணர்ந்து அறத்தைச் செய்வான்; அஃதில்லாமையால் அவன் வாழ்க்கை பயனில்தான் நின்று வீழ்ந்தக்க துடைத்

தாயிற்று. வீழும் என்னும் பெயரெச்சம் சுற்றுயிர் கெட்டு நின்றது. பலருள்ளும் தன் னுடையானுக்கு ஒளியைத் தரவல்லதாதலால், பொருள் 'ஒண்பொருள்' எனப்பட்டது. ஒளி - யாவரும் அறிய நிற்றல். நின்றென்றது அவன் உயிருள்ளும்த் திரிதலே. வீழ்தலே யே தக்கதென்றாதலால் வீழ்ம் என்னும் பெயரெச்சம் தக்க தென்னும் செயற்பெயர் கொண்டது. ஒன்றேலு மில்லாமை யைக் கண்டு தக்கதென்றமையால் இது தெளிவுபற்றி எதிர்தாலம் இறந்தகாலமாயிற்று.

Form and youth, glittering wealth and reverence, last not in one place. If a man, knowing this, were to live without doing at least a single deed of virtue, his life lasts till his body lasts, and perishes with it (Soul-less life.) (102)

### 103. வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை

யளந்தன போத மவரவ ராற்றுன்  
விளங்காய் திரட்டினு ராஸ்கை களங்கனியைக்  
காரெனச் செய்தாரு மில்.

(ப - ரை) வளம்பட - மிக்க செல்வம் உண்டாம்படி, வேண்டாதார் - விரும்பி முயலாதவர், யார் - யாவர்?, யாரும் இல்லை - ஒருவரு மிலர்; (அவ்வாறு வேண்டி முயலினும்) விளங்காய் - விளங்காயை, திரட்டினார் உம் - திரண்ட உருவினதாகச் செய்தவரும், இல்லை - (இங்கே) இலர்; களங்கனியை - களம் பழத்தை, கார் என - கருமையுடையதாக, செய்தாரும்-(இங்கே) செய்தவரும், இல் - இலர்; (அவைபோல) அவர் அவர் - அவரவர்கள், ஆற்றுன் - (முற் பிறப்பில்) செய்த வினையினால், போகம் - (அது பவிப்பதற்குரிய) சுகங்கள், அளந்தன - அளவு செய்யப்பட்டன, ஆதலால் தாம் வேண்டியவாறு உண்டாகவாம்.

(போ - ரை) மிக்க செல்வ முண்டாகும்படி. விரும்பி முயலாதவர் ஒருவரு மிலர்; அவ்வாறு வேண்டி முயலினும் விளங்காயைத் திரண்ட உருவினதாகச் செய்தவரும் இங்கே மிலர்; களம் பழத்தைக் கருமையுடையதாக இங்கே செய்தவரு மிலர். அவைபோல, அவரவர்கள் முற்பிறப்பில் செய்த வினையினாலும் பலிப்பதற்குரிய சுகங்கள் அளவு செய்யப்பட்டன; ஆதலால், தாம் வேண்டிய வாறு உண்டாகவாம்.

(வி - ரை) சுற்றில் தந்துரைத்தது இகையெய்ச்சம். யாவர் என்னும் வினாப்பெயரின் மருட ஆசிய யாரென்பதன் முதனிலை இன்மைமேல் நின்றது. யாருமில்லை என்றது அதனை வற்புறுத் தற்கு. ஆற்று - முதனிலைத் தொழிற்பெயர். மூன்றாணுரூபு கருத் தாப்பொருள்து. அடுக்கு எஞ்சாமைப் பொருள்து. திரட்டினு ரென்பத ணீற்றில் எதிரதுதழீஇய எச்சவும்மை தொகுத்தல். காரென்னுங் குணத்தின் பெயர் குணியின்மேல் நின்றது.

Who would not like to be prosperous? there can be none. All the enjoyments are meted out according to one's respective deeds. None can give the rotund shape to the wood-apple fruit, nor the blackberry its dusky hue. (103)

**104.** உறற்பால நீக்க ஹறுவர்க்கு மாகா  
பெறற்பா லைனயவு மன்னவா மா.ரி  
வறப்பிற் ரருவாரு மில்லை யதனைச்  
சிறப்பிற் ரணிப்பாரு ட்டா..

(ப - ரை) மாரி - மழை, வறப்பில் - பெய்யாத காலத்தில், தருவாரும் - செய்விக்க வல்லவரும், இல்லை - இலர்; சிறப்பில் - மிகப் பெய்யுங் காலத்தில், அதனை-அம் மழையை, தணிப்பாரும் - பெய்யாதொழியச் செய்ய வல்லவரும், இல்-இலர். (அவைபோல) உறல் பால் - துன்பப்படுதலின் வகையனவாகிய பழவினைகளை, நீக்கல் - பரிகரிக்குஞ் செயல்கள், ஹறுவர்க்கும்-முனிவர்களாலும், ஆகா - உண்டாகா; பெறல்பால் - சுகப்படுதலின் வகையையுடைய, அனையவும் - அங் நல்வினைகளும், அன்ன-(அவர்களால்) பரிகரிக்குஞ் செயல்களை அடையமாட்டா.

(போ - ரை) மழை பெய்யாத காலத்தில் செய்விக்க வல்ல வரு மிலர்; மிகப் பெய்யுங்காலத்தில் அம் மழையைப் பெய்யாதொழி யச் செய்ய வல்லவரு யிலர். ஆவைபோலத் துன்பப்படுதலின் வகையனவாகிய பழவினைகளைப் பரிகரிக்குஞ் செயல்கள் முனிவர்களாலும் முண்டாகா; சுகப்படுதலின் வகையையுடைய அங் நல்வினைகளும் மவர்களால் பரிகரிக்குஞ் செயல்களை யடையமாட்டா.

(வி-ரை) உறல் பெறல் இரண்டும் முறையே துக்கத்தையும், சுகத்தையும் யடைத்தற்குரிய வினைகள்; இப் பொருளிலே ஜாஹ பேறு என்பன வழங்குதல் காண்க. குவ்வகுபு மூன்றாவதற்குரிய ஏதுப் பொருட்டில்வந்தது. நீக்கல் முயற்சியின் வகையைப்பற்றிப் பன்றை

யாயிற்று. வறப்பு, சிறப்பு என்னுக் தொழிற்பெயர்கள் அவ்வக்காலத்தின்மேல் நின்றன.

To put away pre-determined ills, is impossible even for saints, and nor the gain you are destined to have, can pass out of your way. In time of drought, none can command the rain to fall, and none can stop it, when it falls heavy in the season.

**105. தினைத்துணைப் ராகித்தந் தேசள் எடக்கிப் :**

பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்  
நினைப்பக் கிடந்த தெவனுண்டா யேலை  
வினைப்பய னல்லாற் பிற.

(ப-ரை) பனைத்துணையார் - பனையளவினராகிய பெரியோர், தம் தேச - தமது மகிழமையை, உள் அடக்கி-தம்முள் அடங்க வைத்து, தினைத்துணையர் ஆகி-தினையளவினராகிய சிறியராகி, பாடு அழிந்து-பெருமை கெட்டு, வகலும் வழ்வர்-போகுழ் முடிய மளவும் உயிர் வாழ்வர்; (அஃஷ்று வாழ்தல்) உண்டு ஆம் - (அது பவிக்குமளவும்) உள்ளதாகின்ற, மேலை வினைப்பயன் - முன்செய் வினையினது பயனே; அல்லால் - அல்லாமல் (அஃப்தொழிந்து) நினைப்பக் கிடந்தது - எண்ணக் கிடந்தவை, பிற எவன் - வேறு எவை?

(போ - ரை) பனையளவினராகிய பெரியோர் தமது மகிழமையைத் தம்முள் அடங்க வைத்துத் தினையளவினராகிய சிறியராகிப் பெருமை கெட்டுப் போகுழ் முடியுளவு முயிர் வாழ்வர். அவ் வாறு வாழ்தல் அதுபவிக்குமளவு முள்ளதாகின்ற முன்செய் வினையினது பயனேயல்லாமல் அஃப்தொழிந்து எண்ணக்கிடந்தவை வேறு எவை?

(வி - ரை) தினை பனை என்பன சிறஞ்சல் பெருமைகட்குக் காட்டிய அளவை. கிடந்த தென்னும் வினைப்பெயர் பன்மையி ஞாருமை வந்த வழுவமைதி. மேலை-பகுதிப்பொருள்விகுதியாகிய ஜீயீற்றுப் பண்புப்பெயர். கல்வி யறிவு கேள்வி முதலியவற்றைப் பெரியரும் மகிழமை கெட்டு வாழ்தல் முன்செய் வினைப்பயனேயா மென்பது கருத்து.

Men who rose like lofty palms, become small, hiding all their glory within, like the millet seed, and drag on a miserable existence. To what else can we ascribe this, than to the fruits of their deeds in a former birth? (105)

**106.** பல்ளான்ற கேள்விப் பபனுணர்வார் வீயவுங்  
கல்லாதார் வாழ்வ தறிதிரேல்—கல்லாதார்  
சேதன மென் னுமச் சேறகத் தின்மையாஸ்  
கோதென்று கொள்ளாதாங் கூற்று.

(ப-ரா) பல் கேள்வி-பலவாகிய நூற்கேள்விகளால், ஆன்று நிறைந்த, பயன் - (பிறப்பின்) பயனை, உணர்வார் - உணர்ந்து ஒழு கும் நல்லோர், வீயவும்-இறக்கவும், கல்லாதார்-(அவையெயான்தும்) உணராத தீயோர், வாழ்வது-(நெடுங்கள்) உயிர்வாழ்தலின் காரண த்தை, அறிதிர் ஏல்-அறியவிரும்புவீராயின், கல்லாதார்-ஆம் மூடர், சேதனம் என்னும்-நல்லறிவென்று சொல்லப்படும், அச் சேறு-அந்தச் சாரம், அகத்து - உள்ளத்தில், இன்மையால்-இலராதலால், கூற்று-யமன், கோது என்று-(அவரைச்) சாரமில்லாப் பொருளென்று கருதி, கொள்ளாது ஆம்-கொள்ளாமல் வீடுவான்போலும்.

(போ-ரை) பலவாகிய நூற்கேள்விகளால் நிறைந்த பிறப்பின் பயனை யுணர்ந்தெரழுகும் நல்லோர நிறக்கவும், அவை யென், ரூம் உணராத தீயோர் நெடுங்கு ஞுயிர்வாழ்தலின் காரணத்தை யறிய விரும்புவீராயின் அம் மூடர் நல்லறிவென்று சொல்லப்படும் அந்தச் சாரம் உள்ளத்தி விலராதலால் யமன் அவரைச் சாரமில்லாப் பொருளென்று கருதிக் கொள்ளாமல் விடுவான்போலும்.

(வி-ரா) வீயவென்பது காரண காரிய மிரண்டுமின்றி வந்த தாலால் நிகழ்கால விணையெச்சம். ஆன்ற என்னும் இறந்தகாலப் பெயரோச்சத்துக்கு அகவென்பதன் மருஉ ஆகிய ஆலென்பது பகுதி. இன்மை-குறிப்புத் தொழிற்பெயர். அச் சேறு என்பதில் அகரச் சட்டுப் பிறப்பின் பயனை உணர்த்தலைச் சட்டி நின்றது. கல்லாதார் பலர் இறப்பினும் அவர் வாழ்தலென்றுமே பயனுணர்வார் இறத்தலினும் அறிவுகட்டோர்க்குக் கவலை தருதலின் அதற்குக் காரணம் கூறுவாராயினர். பழவிணையாகிய காரணத்தை ஒழித் துக் கவி தான் கருதியதொன்றைக் காரணமாக ஏற்றிக் கூறின மையின் இது தற்குறிப்பேற்ற அணி.

Men of dear ercondition, who have solved the great problems of Life, pass away; but the illiterate continue to live. Know ye the reason why? 'The illiterate have not in them the sap of sapience, they are but refuse stalks'; thus arguing, the God of Death takes them not.

**107.** இடும்பைகூர் நெஞ்சத்தா ரெல்லாருங் காண  
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லா—மடம்பப்பு  
வன்னங் கிழிக்கு மலைகடற் றன்சேர்ப்ப!  
முன்னை விணையாய் விடும்.

(ப-ரா) அடம்பம்பு - அடம்பங் கொடியின் மலரை, அன்னம் - அன்னங்கள், கிழிக்கும் - (மூக்கால்) கோதுகின்ற, அலை - அலைகளை வீசகின்ற, கடல் - கடலினது, தன் சேர்ப்ப - குளிர்ச்சி யாகிய துறையை யடையானே!, இடும்பை கூர் - துன்பம் மிகு கின்ற, நெஞ்சத்தார் - மனமுடையோர், எல்லாரும் - (அத் துன்ப மிகுதியில்லாத) எல்லாரும், காண - கண்டிரங்கும்படி, நெடு கடை - நெடுங்கால முடிவு வரையும், நின்று - இறவாமல், உழல்வது எல்லாம் - வருங்கி உயிர்வாழ்வதற்கெல்லாம், முன்னை வினை - பழவினையே, ஆய்விடும் - காரணமாய்விடும்.

(போ - ரா) அடம்பம்பு கொடியின் மலரை யன்னங்கள் மூக்கால் கோதுகின்ற அலைகளை வீசகின்ற கடலினது குளிர்ச்சி யாகிய துறையையுடையானே! துன்பம் மிகுகின்ற மனமுடையோர் அத் துன்பமிகுதி யில்லாத எல்லாருங் கண்டிரங்கும்படி நெடுங்கால முடிவு வரையு மிறவாமல் வருங்கி உயிர்வாழ்வதற்கெல்லாம் பழவினையே காரணமாய்விடும்.

(வி - ரை) பிணி, வறுமை, மூப்பு முதலியவற்றால் வருவன் என்பதற்கு இடும்பை எனப் பொதுப்படக் கூறினார். இடையே இறத்தல் வாழ்க்கைக்குக் கடையெனப் படுமாயினும் அதனேடு இதனிடை வேற்றுமை தொன்ற மனிதர்க்கு வகுத்த நூறு பிராயம் ‘நெடுங்கடை’ எனப்பட்டது. இப் பிராயத்தின் பன்மை நோக்கி உழல்வதென்னுங் தொழில் பண்மையாயது.

Lord of the cool sea-shore where swans, amid waves, sport and tear to shreds the *adambu* flowers! If people, with heart full of grief, in sight of all, beg from door to door and suffer endless misery, it is the result of their deeds in a former birth.

**108.** அறியாரு மல்ல ரறிவ தறிந்தும்  
பழியோடு பட்டவை செய்தல்—வளியோடி  
நெய்த னறவுயிர்க்கு நிள்கடற் றன்சேர்ப்ப!  
செய்த விணையன் வரும்.

(ப - கை) வளி ஒடி - காற்றுச் செல்லாநின்று, கெய்தல் நறவு - கெய்தற்புவினது மணத்தை, உயிர்க்கும் - வீசகின்ற, நீள் கடல்-கிண்ட வடிவினதாகிய கடவினது, தன் சேர்ப்ப-குளிர்ச்சி யாகிய துறையையுடையானே!, அறிவது - அறியப்படும் நூற் பொருள்களை, அறியாரும் - கற்றுணராதவரும், அல்லர் - அல்லர், அறிந்தும் - கற்றுணர்ந்தும், பழியோடு பட்டவை - பழிப் போடு பொருங்கிய கருமங்களை, செய்தல் - செய்தல், செய்த வினையான் - செய்த ஊழினால், வரும் - உண்டாகும்.

(போ-கை) காற்றுச் செல்லாநின்று கெய்தற்புவினது மணத்தை வீசகின்ற நீண்ட வடிவினதாகிய கடவினது குளிர்ச்சியாகிய துறையை யுடையானே! அறியப்படும் நூற்பொருள்களைக் கற்றுணராதவரும் அல்லார், கற்றுணர்ந்தும் பழிப்போடு பொருங்கி கருமங்களைச் செய்தல் ஊழினால் உண்டாகும்.

(வி - ரை) அறியாருமென்ற வம்மை இழிவசிறப்பு. அறிவது அறிந்தபின் பழியோடு பட்டவை செய்ய ரென்பதை உணர்த் தலால் அறிந்து மென்ற வம்மை உயர்வசிறப்பு. ஒடி - ஒடாநின் ரென்னும் நிகழ்கால வினையெச்சத் திரிபு. கெய்தல் - முதலாகு பெயர். நீள்கடல் - வினைத்தொகைக் குறிப்பு.

Lord of the wide sea-shore where the breeze spreads the fragrance of the lilies, as it blows ! They are not ignorant; but, knowing what should be known, they do deeds that bring them reprobation: this comes from former deeds done. (108)

**109.** எண்டுகீர் வையத்து னெல்லாரு மெத்துகீண்டும்  
வேண்டார்மற் றீய விழைப்பய னல்லவை  
வேண்டினும் வேண்டா விடினு முறற்பால  
திண்டா விடுத லரிது.

(ப - கை) சண்டு கீர்ப்பெருகிய கூடலாற் சூழப்பட்ட, வையத் தள் - பூயியில், எல்லாரும் - யாவரும், எத்துகீண்டும் - எவ்வளவு சிறிதும், தீய - துன்பமாயினவற்றை, வேண்டார் - விரும்பார்; விழைப்பயன் - விரும்பப்படும் பயன்கள், நல்லவை - இன்பமாயின வேயாம்; வேண்டினும் - (நல்லவற்றை) விரும்பினும், வேண்டா விடினும் - (தீயவற்றை) விரும்பாவிடினும், உறந்பால-வருதலின் வகையாகிய அவை, திண்டமல்-வந்து சேராமல், விடுதல்-(அவர்களை), ஒழிதல், அரிது - இலது..

(போ - ரை) பெருகிய கடலாற் குழப்பட்ட தூயியில் யாவரும் எவ்வளவு சிறிதுங் துன்பமாயினவற்றை விரும்பார். விரும்பப்படும் பயன்கள் இன்பமாயினவேயாம். நல்வற்றை விரும்பினால் தீயவற்றை விரும்பாவிட்டனும் வருதலின் வகையாகிய அவை வந்து சேராமல் அவர்களை யொழித வரிது:

(வி - ரை) மன - அசைந்லை. ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்று நீர் ஆகிய இம் மூவகை நீராலுக் கூடிப் பெருகிய நீராதலால் கடல் ஈண்டு நீர் எனப்பட்டது. தீண்டாமல் ஈறு தொகுக்கப்பட்டது. சக மொன்றையே உலகோர் பயனுக்க் கருதுதலால், அதனை விழை பயன் என்றார்.

On this sea-girt earth, none will desire for evil, be it ever so little; the desired thing is always good. Be it what they love or what they hate, the touch of that which is bound to come, they cannot shun. (109)

### 110. சிறுகா பெருகா முறைப்பிறழ்ந்து வாரா

விறுகாலத் துறைகா வாமிடத்தீத யாகுஞ்  
சிறுகாலைப் பட்ட போறியு யதனு  
விறுகாலத் தென்னை பரியு.

(ப - ரை) சிறுகாலை - கருவில் அமையுங்காலத்தில், பட்ட - அமைந்து கிடந்த, பொறியும்-ஊழ்களும், சிறுகா - (தம்மளவில்) குறைந்துபோகா, பெருகா - வளரா, முறை பிறழ்ந்து - (அடையுங் காலத்தினது) முறைமை தவறி, வாரா - வரமாட்டா; உறுகாலத்து - துன்பம் வந்தகாலத்தில், ஊற்று ஆகா-ஊன்றுகோல் போ ஹதவி ஆகா, ஆம் இடந்தே-ஹதவியாகுதற்குரிய காலத்தே, ஆகும் - உதவியாகும்; அதனால் - அப் போகூழால், இறுகாலத்து - (தம் முயற்சி) அழியுங்காலத்தில், பரிவு - (அவ்வழிவைக் குறித்து) இரங்குதல், என்னை - யாது?

(போ - ரை) கருவி லணமயுங்காலத்தில் அமைந்து கிடந்த ஊழ்களுங் தம்மளவில் குறைந்துபோகா; வளரா; அடையுங் காலத்தினது முறைமை தவறி வரமாட்டா; துன்பம் வந்த காலத்திலே ஊன்றுகோல்போ ஹதவியாகா; உதவியாகுதற்குரிய காலத்தே யுதவியாகும்; அப் போகூழால் தம் முயற்சி யழியுங்காலத்தில் அவ்வழிவைக்குறித்து இரங்குதல் யாது?

(வி - வை): விடியலாகிய சிறுகாலை இங்குக் கருவிலமையுங் காலத்தின்மேல் நின்றது, அது பிறப்பிற்கு முதற்காலமாதலா வென்க. ஊழி: ஆகூழி போகுமூன் இரண்டாகலால் பன்மை யாய்து. ஊன்றென்னும் முதனிலை தல் விருதி புணர்க்கு கெட்ட மாத்திரையில் ஊற்றென விகாரப்பட்டாதலால், இது முதனிலை திரிந்த தொழிற்பெய ரெனப்பட்டு, அத் தொழிற்குரிய கோலை உணர்த்தலால் தொழிலாகுபெயராம். பொறியுமென்ற உம்மை எதிரதீ தழீஇய ஏச்ச உம்மையாதலால், ஊழின் காரியமாகிய சுக துக்கக்கரும் அவ்வாறு மென்பது.

The fates that are as old as birth, diminish not, nor increase, nor come in order changed, nor are of help in affliction; they are of help only when they ought to be so. Why grieve then, when efforts fail? (110)

### Chapter XII—Truth

#### 12-ஆம் அதிகாரம்: மெய்ம்மை

[அஃதாவது மக்கள் தம்மியல்பு குன்றுமையாகிய மெய்ம் மையை ஏனார்த்துவது. ஆம் மெய்ம்மையும் ஊழினு ஞாதல் பற்றி இஃது அதன்பின் வைக்கப்பட்டது.]

111. இசையா வொருபொரு ஸில்லென்றல் யார்க்கும் வகையன்று வையத் திபற்கை—நகையழுங்க நின்கீருடிப் பொய்த்த னிரைவொடிஇ! செய்ந்நன்றி கொன்றுரிற் குற்ற முடைத்து.

(ப - வை) னிரை தொட்டி - முன்றயாகப் பூண்ட வளையலை யுடையாளே!, இசையாத - (ஒருவன் தன்னுல் கொடுத்தற்கு) இய வாத, ஒரு பொருள் - யாதேனும் ஒருபொருளே, இல் என்றல் - (ஏற்கொண்டுக்கு ஏற்ற காலத்தே) இல்லை யென்று சொல்லுதல், யார்க்கும் - பெருஞ்செல்வர்க்கும், வகை அன்று - பழிப்பன்று, வையத்து - உலகத்தில், இயற்கை-இயல்பாம்; நகை - (ஏற்கொண்) ஆசையால், அழுங்க-வருந்தும்படி, நின்று - (கொடுப்பேண்ட நிலையில்) நிக்காது நின்று, ஒடி - செல்லாநின்று, பொய்த்தல்-போய் சொல்லல், செய்கண்றி - (ஒருவன்) செய்துபதாரத்தை, கொன்றுரின் - அழித்தருகைய குற்றத்துப்பேசல், குற்றம் கடிடத்து - குற்றமுடையது.

(போ - ரை) முறையாகப் பூண்ட வளையலை யுடையானே! ஒருவன் தன்னுட்களைத் தற்கொல்லத்தே யில்லையென்று சொல்லுதல் பெருஞ் செல்வர்க்கும் பழிப்பன்று, உலகத்தில் இயல்பாம். ஏற்கேள்வு ஆசையால் வருங்கும்படி கொடுப்பேனென்ற நிலையில் நிங்காது நின்று செல்லாங்கின்று பொய் சொல்லல் ஒருவன் செய்த பூப்பாரத்தைய யழித்தாருடைய குற்றத்தைப்போலக் குற்றமுடையது.

(வி - ரை) நிரைதொடி - வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைக் காரணப்பெயர். செய்ந்நன்றியைக் கொன்ற வரவரை உவமித்தமையால் இவர்க்குப் பிராயக்சித்த மில்லை என்பதாம். ஓடிப் பொய்த்தலாவது ஏற்றவன் பலமுறை வரும்படி பலாள் கொடுப்பேனென்று பொய் கூறிவருதல். ஒருபொரு ளென் பதில் ஒன்று இன்னதெனக் குறிக்கப்படாமைக்கண் வந்தது.

O maid with many armlets! To deny a thing that it may not be possible to give, cannot be a reproach to any one; it is only natural in the world. But to hold out hopes after hopes and in the end to disappoint, is a sin which can be equalled by none else than that of killing a benefit done. (111)

112. தக்காருந் தக்கவ ரல்லாருந் தந்ஸீஸ்மை  
யெக்காலுங் குன்ற விலராவ—ரக்காரம்  
யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாங்  
தேவரே தின்னினும் வேம்பு.

(ப - ரை) யாவர் தின்னினும்-நாரகர் தின்றாலும், அக்காரம்-சர்க்கரை, கையாது-கைக்காது; தேவரே தின்னினும்-தேவர்களே தின்றாலும், வேம்பு - வேம்பின் விதை, கைக்கும் - கசக்கும்; (அவைபோல) தக்காரும் - (அறிவு ஒழுக்கங்களால்) தகுதியுடையாரும், தக்கவர் அல்லாரும் - தகுதியுடையாரல்லாதவரும், எக்காலத்திலும், தம் நீர்மை - தம்முடைய இயற்கை, குன்றல் இவர் ஆவர் - குறைத வில்லாரா யிருப்பர்.

(போ - ரை) நாரகர் தின்றாலும் சர்க்கரை கைக்காது; தேவர்களே தின்றாலும் வேம்பின் விதை கசக்கும்; (அவைபோல) அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையாருங் தகுதியுடையாரல்லாதவருமெக்காலத்திலும் தம்முடைய வியற்கை குறைத வில்லாராயிருப்பர்.

(வி - ரை) எக்காலு மென்றது செல்வம், வறுமை, உயிர்க் கிழதி முதலியன நேரிட்டாலத்து மென்பதனை. தேவரே என் பதில் ஏ - உயர்வுசிறப்பு. வேம்பு - முதலாகுபெயர். ஸீர்மை என் னும் எழுவாய் குன்றலென்னும் பயனிலை கொண்டது. ஆயிரண் சிம், ஏயும் அகை. பின்னே தேவ ரென்றதனால் யாவரென்றது சாகரை. முன்னுள்ள உம்மை இழிவுசிறப்பு. பின்னுள்ள உம்மை உயர்வுசிறப்போடு எதிர்மறைப் பொருளது.

The worthy, as well as the unworthy, keep their natures ever unchanged. Sugarcane tastes not bitter whoever may eat it, but margosa tastes bitter, be it gods that eat it. (112)

**113. காலாடு போழ்த்திற் கழிகளீருர் வரன்றது  
மேலாடு மீனிற் பலராவ—ரேஸா  
விடரோருவ ருற்றக்கா ஸீர்க்குன்றகுன்ற நாடு!  
தொடர்புடையே மென்பார் சிலர்.**

(ப - ரை) சர் குன்ற நாடு - குளிர்ச்சியாகிய மலைநாட்டை யுடையானே!, கால் ஆடு போழ்த்தில் - (தாளாண்மை யுடையராய்த்) திரியுங்காலத்தில், பலர் - பலபேர், வரன்றதுமேல் - ஆகாயத்தின் மேலிடத்தில், ஆடு - விளங்குகின்ற, மீனின் - விண் மீன்களி னும், கழி கிளைருர் ஆவர் - மிக்க உறவின்ராவர்; ஏலாத - (யாவ ரும் விரும்பி) ஏற்றுக்கொள்ளாத, இடர் - வறுமைத் துண்பத்தை, ஒருவர் உற்றக்கால் - ஒருவர் அடைவாராயின், சிலர் - சிலரே, தொடர்பு உடையேம் - (முன்னே யாம்) நட்புடையோம், என் பார் - என்று சொல்லுவார்.

(பேர் - ரை) குளிர்ச்சியாகிய மலை நாட்டையுடையானே! தாளாண்மை யுடையராய்த் திரியுங்காலத்தில் பலபே ராகாயத் தின் மேலிடத்தில் விளங்குகின்ற விண்மீன்களினும் மிக்க வற வின ராவர். யாவரும் விரும்பி ஏற்றுக்கொள்ளாத வறுமைத் துண்பத்தை யொருவ கடைவாராயின், சிலரே முன்னே யாம் நட்புடையோ மென்று சொல்லுவார்.

(வி-ரை) மேல் - இடவாகுபெயர். சிலரென்பத ஸீற்றில் தேற்றோரம் விசாரத்தால் தொக்கது. கழிகளீரு ரென்றது கெருக்கிய ஏறவின்றை.

When a man gets on prosperously, kinsfolk are as numerous as the stars in the heaven, but when he is subjected

to hateful misery, O Lord of nool hill regions! it is but a few  
that claim kinship with him. (113)

**114.** வடுவிலா வையத்து மன்னிய மூன்றி  
நடுவண கெய்த விருதலையு மெய்து  
நடுவண விதய்தாதா னெய்து முகிப்பெய்  
தடுவது போலுங் துயர்.

(ப - ரை) வையத்து - உலகத்தில், வடு இல்லாமல் - (அவமதிப்பாகிய) குற்ற மில்லானுகி, மன்னிய - நிலைபெறும்படி, முன்றில் - அறம் பொரு ஸின்பமாகிய மூன்று பொருளில், நடுவணது - (அவற்றின்) இடையில் நின்றதாகிய பொருளை, எய்த - (ஒருவன்) அடைய, இருதலையும் - (அப் பொருளுக்கு) முன்னும் பின்னும் நின்ற அறத்தையும் இன்பத்தையும், எய்தும் - (அது காரணமாக) அடைவான்; நடுவணது - இடையில் நின்றதாகிய அப் பொருளை, எய்தாதான் - அடையாதவன், உலைப்பெய்து - (கொல்லன்) உலையிலிட்டு, அடுவதுபோலும் - காய்ச்சவதினு லுண்டாம் துன்பத்தை ஒக்கும், துயர் - துன்பத்தை, எய்தும் - (பொருளின்மையால்) அடைவான்.

(போ - ரை) உலகத்தி வவமதிப்பாகிய குற்ற மில்லானுகி நிலைபெறும்படி அறம் பொரு ஸின்பமாகிய மூன்று பொருளில் அவற்றினிடையில் நின்றதாகிய பொருளை யொருவனடைய அப் பொருளுக்கு முன்னும் பின்னும் நின்ற அறத்தையு மின்பத்தையும் அது காரணமா கஅடைவான்; இடையில் நின்றதாகிய அப் பொருளை அடையாதவன் கொல்லன் உலையிலிட்டுக் காய்ச்சவதினு லுண்டாகும் துன்பத்தை யொக்கும் துன்பத்தைப் பொரு ஸின்மையா லடைவான்.

(வி - ரை) “இல்லாரை எல்லாரும் எள்ளுவர்” ஆதவின், வடுவில்லாமல் மன்னிய வெணவும், இம்மை - மறுமை - வீடென் னும் மூன்றனையுங் தருவதாதலால் அறம் முதலிலும், இம்மை-மறுமை இரண்டனையுங் தருவதாதலால் பொரு ஸிடையிலும், இம்மை ஒன்றையே தருவதாதலால் இன்பம் கடையிலும் வைத்து அறி வுடையோரால் எண்ணப்பட்டமையால் பொருளை நடுவணது என்றும், மற்ற இரண்டையும் இருதலையும் என்றுங் கூறினர். வைத்த முறையே காலத்தைப்பற்றி அறம் முதலும், இடத்தைப்பற்றி இன்பம் முதலுமாக விற்றலாய் அவை புண்பாகுபெயரால் தலை

யெனப்பட்டன. அவுதூ-எதிர்கால வினைப்பெயர். இடைவிடாது நின்று வருத்துவதாகிய பொருளின்மைக்கு உவமித்தமையால், உலைத்தி மிடை விடாது நின்ற கொல்ல னுலைக்காயிற்று. இலா மல் என்னும் எதிர்மறை வினையெச்சம் ஈறு தொகுத்தல். மன் னிய என்னும் செய்யிய என்னும் வினையெச்சம் எத் என் னும் செய்வெனச்சங் கொண்டது.

Of the three things (Virtue, Wealth & Love) that endure on this faultless earth, when the middle one is gained, those on both sides of it, are gained also. One who gains not the middle thing, suffers pain like what one would feel when put into a blacksmith's forge. (114)

**115.** நல்லாவின் கன்றுயி னுகும் விலைபெறுஉங் கல்லாரே யாயினுஞ் செல்வர்வாய்ச் சொற்செல்லும் புல்லீரப் போர்டி<sup>வீவி</sup> நார்ஸீஸ் போன் மீதாடிச் செல்லாவா ஏ with ஃபர் சொல்.

(ப - ரை) நல் ஆவின் - உயர்சாதிப் பசவினது, கன்று ஆயின் - கன்றுயிருப்பின், நாகும் - இனக்கன்றும், விலை பெறும்- மிக்க விலையைப் பெறும்; (அதுபோலக்) கல்லாரே ஆயினும்- கல்லி யறிவில்லாராயிருப்பினும், செல்வர் - பொருட்செல்வ முடையாரது, வாய்ச்சொல் - வாய்ச்சொல்லானது, செல்லும்- (யாவராலும்) ஏற்றுக்கொள்ளப்படும், எல்கூர்ந்தார் சொல்-பொருட் செல்வ மில்லாரது சொற்கள்; புல் ஈரப்போழ்தின் - (நிலம்) சிறிதீராகிய காலத்தில், உழுவேபோல்-உழுதற்கருவியேபோல, மீது ஆடி - (கேட்போர்) உள்ளத்திற் பதியாமல், செல்லா ஆம்- ஏற்றுக்கொள்ளப் படாதனவாம்.

(போ - ரை) உயர்சாதிப் பசவினது கன்றுயிருப்பின் இளக் கன்றும் மிக்க விலையைப் பெறுங்; அதுபோலக் கல்லியறிவில் லாரா யிருப்பினும் பொருட்செல்வ முடையாரது வாய்ச்சொல் லானது யாவராலு மேற்றுக்கொள்ளப்படும். பொருட்செல்வ மில்லாரது சொற்கள் நிலம் சிறிது ஈராகிய காலத்தி லுழுதற் கருவியேபோலக் கேட்போ ருள்ளத்திற் பதியாமல் ஏற்றுக் கொள்ளப் படாதனவாம்.

(வி-ரை) ஆவின் கன்றென்பது பருவத்தைக் குறித்தவின்றி இன்னதனால் ஈனப்பட்டதென்னும் பொருளிலும், நாகென்

பது பருவத்தைக் குறிப்பதிலும் வந்தன. உம்மைகள் இழிவு சிறப்பு. சொற் செல்லுத வாகிய சிறப்புக் கருதி வாய்ச்சொல் என வேண்டாது கூறப்பட்டது. செல்வர் ஒருவாறு ஒருமுறை ஒரு பொருளைப்பற்றிக் கூறினும் செல்லுதல் நோக்கி, ஒருமையாக் கொள்ளினும் பொருங்கும்படி 'சொற்செல்லும்' எனவும், செல்வ மில்லார் பலவாறு பலமுறை ஒரு பொருளைப்பற்றிக் கூறினும் செல்லாமை நோக்கிச் 'சொற்செல்லா' எனவுங் கூறினர். உழவு-தொழிலாகுபெயர்; உழு-பகுதி, அ-சாரியை, உரக்கேடு சங்கி, வ-புடைபெயர்ச்சி விகுதி.

The youngest calf fetches a high price, if it is the calf of a good cow; likewise, whatever the rich may say, though they are illiterate, passes current; but, as the plough when moisture is scanty (merely grazes the surface), the words of the poor fail to make any impression (on the hearers.) (115)

**116.** இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பி நு மென்று  
மடங்காதா ரென்று ஏ ஸ்ஞார்—தடங்கண்ண  
யுப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினுங்  
கைப்பறு பேய்ச்சுரையின் காய்.

(ப - ரை) தடவு கண்ணேய் - பெருமையாகிய கண்களையுடையாளே!, பேய்ச் சுரையின் காய்-பேய்ச் சுரைக்காய்கள், உப்பொடு-உப்புடனே, நெய்-நெய்யையும், பால் - பாலையும், தயிர்-தயிரையும், காயம் - காயவகைப் பலவற்றையும், பெய்து - இட்டு, அடினும்-சமைப்பினும், கைப்பு அரூ- (தம் மியற்கையாகிய) கசப்பு நீங்கா; (அதுபோல) என்றும் - கற்ற காலத்தும், அடங்காதார் - அடங்கி யொழுகு மியல்பில்லாதவர், இடம்பட - (தம்முள்ளத்தின்) இடத் தில் பொருங்கும்படி, மெய்ஞ்ஞானம் - உண்மையாகிய ஞானநூல்களை, கற்பினும் - கற்றுராயினும், என்றும் அடங்கார் - எக்காலத் தும் அடங்கி யொழுகார்.

(போ - ரை) பெருமையாகிய கண்களை யுடையாளே! பேய்ச் சுரைக்காய்கள் உப்புடனே நெய்யையும் பாலையுங் தயிரையுங் காயவகைப் பலவற்றையு மிட்டுச் சமைப்பினுங் தம்மியற்கையாகிய கசப்பு நீங்கா; அதுபோல, கற்றகாலத்தும் அடங்கியொழுகு மியல்பில்லாதவர் தம்முள்ளத்தி னிடத்தில் பொருங்கும்படி யுண் மையாகிய ஞானநூல்களைக் கற்றுராயினு மெக்காலத்தும் அடங்கி யொழுகார்.

(வி - ரை) என்றும் என இருமுறை கூறியது அவர தடக் காமையின் மெய்ம்மையை இழித்தற்கும், உப்பை ஒடுக்கொடுத் துப் பிரித்தது நெய்ம்முதலியவற்றினும் இன்றியமையாத தென் பதற்கும். ஞானம்-காரியவாகுபெயர். கற்றபின் அடங்கி யொழுக இம், உப்போடு நெய் முதலியவற்றைப் பெய்து சமைத்தபின் கைப்பறுதலும் உண்டாதல் வேண்டுமாதலால் உம்மைகள் உயர்வு சிறப்புப் பொருளனவாய் நின்றன; என்றும் அடங்காதா ராத வின் அவர் ஆசிரியனை வழிபட்ட டடங்கிக் கல்லாமையையும், பேய்ச்சூரைக்காலை உப்பொடு நெய்ம்முதலிய பெய்து அடுவா ரின்மையையும் உணர்த்தின எனக் கொள்ளின் எதிர்மறை உம் மைகளுமாம். இடமென்பதைப் பண்புப்பெயராகக் கொண்டு, இடம்பட என்பதற்கு விரிவாக என உரைத்தலுமாம்.

Though they apply themselves unceasingly to a study of the vast lore of true wisdom, the men that are of a turbulent disposition, retain their (evil) nature to the end. O wide-eyed maiden! though cooked with salt, ghee, milk, curd and spices, the wild gourd keeps its bitterness all the same. (116)

**117.** தும்மை யிகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க  
வென்னை யவரோடு பட்டது—புன்னை  
விறற்சுங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்பு!  
உறற்பால யார்க்கு முறும்.

(ப - ரை) புன்னை - புன்னையினது, விறல் - (புலால் நாற் றத்தைக் கடிதலாகிய) வெற்றியமைந்த, பூ கமழ் - மலர்கள் மணக் கிண்ற, கானல் - சோலையையுடைய, வீங்கு நீர் சேர்ப்பு - கடவுள்ளது துறையை யுடையானே!, உறற்பால - துங்பப்படுதலின் வகையனவாகிய வினைகள், யார்க்கும் - எத்தன்மையர்க்கும், உறும் - வந்தடையும்; (ஆதலால்) தம்மை இகழ்வாரை - தம்மை இழுப்பவரை, தாம் - தாம், அவரின்மூன் - அவ் விகழ்வாரினும் முற்பட, இகழ்க் - இகழுக்கடவர்; அவரோடு பட்டது - அவரோடு தமக்குண்டாகிய உறவு, என்னை - என்ன பயனுளது?

(போ - ரை) புன்னையினது (புலால் நாற்றத்தைக் கடிதலாகிய) வெற்றியமைந்த மலர்கள் மணக்கிண்ற சோலையை யுடைய கடவுள்து துறையையுடையானே! துங்பப்படுதலின் வகையனவாகிய வினைகள் எத்தன்மையர்க்கும் வந்தடையும்

ஆதலால், தம்மை இகழ்பவரைத் தாம் அவ் விகழ்வாரினும் முற்பட இகழுக்கடவர். அவரோடு தமக்குண்டாகிய உறவு என்ன பயனுள்ளதா?

(வி - ரை) ஜிந்தனாருபு உறழ்பொருளில் வந்தது; உறழ்பொருளாவது மாறுபடக் கூறப்படுவது. துன்பங் தருவதாகிய ஊழி விடாதாதலால், உ-றவை மதியாமல் இகழ்வாரை இகழ்வதி னால் தம் பயன் கெடுமெனக் கருதாமல் அவரினும் மிகுதியாக இகழ்க் கண்பது கருத்து.

Those who despise us, let us despise them to their very face. What have we to do with such? O Lord of the sea-shore, where the punnai flowers perfume the glades! what is fated to come, will come to all. (117)

**118.** ஆவே றுருவின வாயினு மாபயந்த  
பால்வே றுருவின வல்லவாம்—பால்போ  
சௌருதன்மைத் தாகு மறிந்தி யாபோ  
அருவு பலகொள லீங்கு.

(ப-ரை) ஆ - பசுக்கள், வேறு உருவின - பல வகைப்பட்ட உருவமுடையன, ஆயினும் - அவ்வாறு அமைந்திருப்பினும், ஆ - அப் பசுக்கள், பயந்த-கொடுத்த, பால் - பால்கள், வேறு உருவின அல்ல-பல வகைப்பட்ட உருவமுடையன வல்லன; சங்கு - இவ் வலகத்தில், நெறி-(அறத்தை ஆசரிக்கும்) ஒழுக்கங்கள், ஆ போல-பசுக்களைப்போல, பல உருவ கொள்ள-பல வகைகளைக் கொள்ளுதலே அன்றி, அறம்-அவ் வறத்தின் பயன்கள், பால்போல-பாலைப் போல, ஒரு தன்மைத்து ஆகும் - ஒருதன்மையுடையன ஆகும்.

(போ-ரை) பசுக்கள் பலவகைப்பட்ட உருவமுடையன. அவ்வாறமைந்திருப்பினும் அப் பசுக்கள் கொடுத்தபால்கள் பலவகைப் பட்ட உருவமுடையனவல்லன. இவ் வலகத்தி வறத்தை யாசரிக்கு மொழுக்கங்கள் பசுக்களைப்போலப் பல வகைகளைக் கொள்ளுதலே யன்றி யவ் வறத்தின் பயன்கள் பாலைப்போல ஒரு தன்மையுடையன வாகும்.

(வி - ரை) அறம் - சாதியொருமை, அன்றி-சொல்லெச்சம். பசுவின் சன்மை நோக்கிப் பாலும் பன்மையாயது,

Although cows are of diverse forms, the milk they yield is not diverse. Like the milk, the path of virtue is one, and like the cows, it takes many forms. (118)

**119.** யாசு ருலகத்தோர் சொல்லில்லார் தேருங்கால்  
யாசு ருபாயத்தின் வாழாதார்—பாஅர்  
இடையாக வின்னுத தெய்தாதார் யாஅர்  
கடைபோகச் செல்வ முய்த்தார்.

(ப - ஈ) தேருங்கால் - ஆராய்ந்து பார்க்கின், உலகத்து - உலகத்தில், ஓர் சொல் - ஒரு நின்றைச் சொல்லை, இல்லார்-உடையா யிராதவர், யார் - ஒருவரு மிலர்; உபாயத்தின் - தந்திரத்தால், வாழாதார் - உயிர் வாழாதார், யார்-ஒருவரு மிலர்; இன்னுதது-துன் பங் தருவதை, இடை-(தம் வாழ்நாளில்) இடையில், ஆக-உண்டாக, எய்தாதார் - அடையாதவர், யார் - ஒருவரு மிலர்; கடை-தம் வாழ்நாளின் முடிவு வரையும், போக-இடைவிடாது செல்லும்படி, செல்வம்-செல்வத்தை, உய்த்தார்-கொண்டு அதுபவித்தவர், யார்-ஒருவரு மிலர்.

(போ - ஈ) ஆராய்ந்து பார்க்கி இலகத்தில் ஒரு நின்றைச் சொல்லை யடையராயிராதவ ரொருவரு மிலர். தந்திரத்தா உயிர் வாழாதா ரொருவரு மிலர். துன்பங் தருவதைத் தம் வாழ்நாளில் இடையிலுண்டாக அடையாதவ ரொருவரு மிலர். தம் வாழ்நாளின் முடிவு வரையு மிடைவிடாது செல்லும்படி செல்வத்தைக்கொண்டுதுபவித்தவ ரொருவரு மிலர்.

(வி-ஐ) குற்றமில்லா ரில்லை யாதால் ‘யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்’ எனவும்; சாமம், பேதம், தானம், தண்டம் என்னும் இவை பெரும்பான்மையும் அரசர்க்குரியனவாயினும் மற்றையோர்க்குஞ் சிறுபான்மை உரியனவாதாலால் பொதுவாக ‘யாஅர் உபாயத்தின் வாழாதார்,’ எனவும் கூறினர். ‘யார் கடைபோகச் செல்வ முய்த்தார்’ என்றதும் பெரும்பான்மைபற்றி. ஒன்றென்னும் அடைபற்றியும், பின்னே கூறும் உபாயம், இன்னுதது, கடைபோகுஞ் செல்வம் என்பனவற்றைப்பற்றியும் சொல் நின்றையின்மேலது.

Consider deeply and say: Who is it in this world that is free from reproach? Who is it that does not thrive by pru-

dence? Who is it that is not, at some time in his life, subjected to grief? Who is it that, to the very end, manages to be wealthy.

(119)

**120.** தாஞ்செய் வினையல்லாற் ரம்பொடு செல்வதுமற் றியாங்கனுங் தேரிற் பிறிகில்லை—யாங்குத்தாம் போற்றிப் புணங்த வடம்பும் பயமின்றே கூற்றங்கொண் டோடும் பொழுது.

(ப-ஷ) கூற்றம்-யமன், கொண்டு-(தம்மைப்) பிடித்து, ஒடும் பொழுது-விரைந்து செல்லும்போது, ஆங்கு-ஒற்றுமையாகக் கூடி வாழ்ந்த காலத்தில், தாம் போற்றி-(உண்டி முதலியவற்றால்) தாங்கள் பாதுகாத்து, புணங்த-அடையணி முதலியவற்றால்) அதாகு செய்த, உடம்பும் பயம் இன்று-உடம்பும் பயன்படுதலில்லை; (ஆதலால்) யாங்கனும்-எல்லா நூற்களிலும், தேரின்-ஆராயின், தம்பொடு செல்வது-தம்முடன் செல்லுங் துணை, தாம் செய்த வினை அல்லால்-தாம் செய்த வினை அல்லாமல், மற்று பிறிது இல்லை-வேறொரு பொரு ஸில்லை.

(போ-ஷ) யமன் தம்மைப் பிடித்து விரைந்து செல்லும் போது ஒற்றுமையாகக் கூடி வாழ்ந்தகாலத்தில் உண்டி முதலியவற்றால் தாங்கள் பாதுகாத்து ஆடையணி முதலியவற்றால் வழகு செய்த உடம்பும் பயன்படுதலில்லை. ஆதலால், எல்லா நூல்களிலுமாராயின் தம்முடன் செல்லுங் துணை தாஞ்செய்த வினையல்லாமல் வேறொரு பொரு ஸில்லை.

(வி - கா) செல்வது-ஒன்றன்படர்க்கை எதிர்கால வினைப் பெயர். உண்டி முதலியன எல்லணவு, பனி காற்று வெயிலில் வருக் காது வைத்தல், பிணிவரின் மருந்துண்ணல் என்பன. உம்மை முற்றம்மை யாதலால் யா வினா எஞ்சாமைப்பொருளது. மற்றுது உயர்வசிறப்பு. மற்று பிறிதென்னும் பொருட்டு.

Save the deeds that we do, the things that will go with us are naught, however carefully one may investigate. When Death shall seize our life and hurry off with it, even the body that we nourish and decorate, shall turn to be of no value. (120)

## Chapter XIII—Fear of Misconduct

### 13-ஆம் அதிகாரம்: தீவினையச்சம்

[அஃதாவது, தீவினையச் செய்தற்கு அஞ்சதலை யணர்த்துவது. முன் செய் வினையானது வருபிறப்பில் செய்தவன் செல்வம் வறுமை முதலியன அடைதற்குக் காரணமாதலையும், அவ் வினைக்கு இயைய இயல்பு குன்றுமையாகிய மெய்க்கையையும் முன் உணர்த்தினவர் துன்பந்தருங் தீவினை செய்யாமை இதனு ஊனர்த்தலால் இது மெய்ம்மையின் பின் வைக்கப்பட்டது.]

**121. துக்கத்துட்ட ஓங்கித் துறவின்கட்ட சேர்கள் மக்கட்ட பின்த்த சுடுகாடு—தொக்க விலங்கிற்கும் புள்ளிற்குங் காடே புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு.**

(ப-ரை) சுடுகாடு-இடுகாடுகள், துக்கத்துள்-துன்பத்துக்குக் காரணமாகிய இல்வாழ்க்கையில், தூங்கி - சோம்பியிருந்து, துறவின்கண் - துறவு வழியில், சேர்க்காத - சேரும் உணர்வில்லாத, மக்கள் - மக்களது, பின்த்த - பின்களை யுடையன, தொக்க- (ஒன்றையொன்று பிரியாமல்) சேர்ந்துள்ள, விலங்கிற்கும் - (சில வகை) மிருகங்களின் பின்களுக்கும், புள்ளிற்கும்-பறவைகளின் பின்களுக்கும், காடு - சுடுகாடுகள், புலன் கெட்ட - மெய்யறி வில்லாத, புல் அறிவு ஆளர் - சிற்றறிவை யானுதலை யுடையாரது, வயிறு ஏ - வயிறுகளேயாம்.

(போ-ரை) இடுகாடுகள் (சுடுகாடு) துன்பத்துக்குக் காரணமாகிய இல்வாழ்க்கையில் சேரம்பியிருந்து துறவு வழியில் சேரும் உணர்வில்லாத மக்களது பின்களை யுடையன. ஒன்றையொன்று பிரியாமல் சேர்ந்துள்ள சிலவகை மிருகங்களின் பின்களுக்கும் பறவைகளின் பின்களுக்குஞ் சுடுகாடுகள், மெய்யறி வில்லாத சிற்றறிவை யானுதலை யுடையாரது வயிறுகளேயாம்.

(வி-ரை) துக்கத்தருவதி விருப்பவர் அதில்கின்றும் நீங்குதல் செய்யாமையால் ‘தூங்கி’ என்றும், அருளில்லராய் விலங்குபறவைகளை உண்ணவாகிய பெரும்பாதக வினைகளைச் செய்கின்ற மையாள் அவரை இழித்தற்குப் ‘புலன் கெட்ட புல்லறிவாளர்’ என்றும் கூறினார். புல்லறிவாளரென்றது தாக் மெய்யறிவிலராயிருந்தும் அருளுடையார் காறும் உறுதிமொழியைக் கேட்கும்

இயல்பில்லாரை. தேற்றோத்தை வயிரென்பதனேடு கூட்டுக. மக்கட்டினைம் திரிந்து வேறுபடும் தற்கிழமைப்பொருள்தாகிய ஆரும்வேற்றுமைத் தொகை. பின்தத்-பொருள்டியாக்கட் பிறக்க பலவின் படர்க்கைக் குறிப்பு முற்று.

The corpses of men who wallow amid sorrows, but are not prudent enough to renounce, fill the crematory. The stomachs of the low-minded men, destitute of sense, are the crematory for beasts and birds. (121)

**122. இரும்பார்க்குங் காலரா பேதிலார்க் காளாப்க் கரும்பார் கழனியுட் சேர்வர்—சரும்பார்க்குங் காட்டிளாப் வாழுஞ் சிவதுங் குறும்பூழுங் கூட்டிளாப்க் கொண்டுவைப் பார்.**

(ப - ரை) கரும்பு ஆர்க்கும் - வண்டுகள் ஆரவாரிக்கின்ற, காட்டுள் ஆய் - காட்டிலிருக்கு, வாழும் - வாழ்வதற்குரிய, சிவ தும் - கவதாரியையும், குறும்பூழும் - காட்டையையும், கொண்டு-பிடித்து வந்து, கூட்டுள் ஆய்-பஞ்சரத்தில் இருக்க, வைப்பார்-வைத்து வளர்ப்பவர், இரும்பு - (மறுமையில்) இருப்பு விலங்கி னால், ஆர்க்கும் - பூட்டப்பட்ட, காலர் ஆய் - கால்களுடையராகி, ஏதிலார்க்கு - அயலார்க்கு, ஆள் ஆய் - அடிமைகளாய், கரும்பார்-கருநிலத்திலும், கழனியுள் - விளைவிலத்திலும், சேர்வர் - சேர்க்கு தொழில் செய்வார்.

(போ - ரை) வண்டுக ஓரவாரிக்கின்ற காட்டிலிருக்குது வாழ் வதற்குரியகவதாரியையும் சாட்டையையும் பிடித்துவந்து பஞ்சரத்து விருக்கவைத்து வளர்ப்பவர், மறுமை விருப்பு விலங்கினால் பூட்டப்பட்ட கால்களுடையராகி, அயலார்க்கு அடிமைகளாய்க் கருநிலத்திலும் விளைவிலத்திலும் சேர்க்கு தொழில் செய்வார்.

(வி - ரை) பாரென்றது நிலத்தை. கருகில மென்பது நீரில் மலையில் வனத்தில் பயண்படாத நிலம். “வெற்பி ணீரினில் வெவ்வ நத்தில், கறைபடி மிகுதிதானை கருநில மாகுமென்ப” என்னும் நிகண்டாலு முணங்க. அந் நிலத்தில் தொழில் செய்தலாவது அத் தீண்ட திருத்தி உழுது கொழுமை யுண்டாக்கிப் பயிரிடல். இரும்பு-கருவியாகுபெயர். இது ஆர்க்குங்கால் என்ற இடத்தால் விலங்கின்மேலது. கருத்தின்படி இயங்கலும், வேண்டியவாறு நீணி

யெடுத்தலும் காமதுகர்ச்சிய யில்லாமற் செய்தல்பற்றிக் கொலை யினேனெடாக்கு மாதலான் இதுவுஞ் செய்தல் கூடாதென்பது கருத்து. கரும்பார்கழனி என்பதற்குக் கரும்பு ஆர் கழனி எனப் பதம் பிரித்துக் கரும்புகள் நிறைகின்ற கழனி என உரைப்பினும் பெருந்தும்.

Those who keep in cages, partridges and quails that dwell in jungles where beetles hum, shall, in the next birth, be bound in chains, and, as slaves to alien lords, be made to work in the black soil, as well as in the fertile fields. (122)

**123.** அக்டைபோ லங்கை யொழிய விரலமுகித்  
துக்கத் தொழுநேர் யெழுபலே—யக்கா  
லவலைனக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற  
பழவினை வந்தண்டந்தக் கால்.

(ப - ஈ) அக்கால் - கழித்த பிறப்பில், அலவைன்-ஞண்டை, காதலித்து - விரும்பி, கால் முரித்து - அதனது கால்களை ஒடித்து, தின்ற - தின்றதனுலாகிய, பதவினை-முன்னை வினை, வந்து அடைந்தக்கால் - வந்தண்டந்தால், விரல் அழுகி - விரல்கள் அழுகி யில்லாதனவாய், அக்குபோல் - சங்குமணியைப்போல நிறமுடையனவாய், அங்கை ஒழிய - உள்ளங்கை இருக்கும்படி, துக்கத் தொழுநோய் - துக்கத்தைத் தரவல்ல குட்டநோய், ஏழுப - உண்டாவர்கள்.

(போ - ஈ) கழித்த பிறப்பில் ஞண்டை (ஞண்டை) விரும்பி அதன் கால்களை யொடித்துத் தின்றதனுலாகிய முன்னைவினை வந்தண்டந்தால் விரல்கள் எழுகி யில்லாதனவாய்ச் சங்குமணியைப் போல நிறமுடையனவா யுள்ளங்கை இருக்கும்படி துக்கத்தைத் தரவல்ல குட்டநோய் உண்டாவர்கள் (உண்டாகப்பெறுவார்கள்.)

(வி - ஈ) போலென்னும் இடைச்சௌர் வடியாகிய முதனிலை வினையெச்சுப் பொருள் பட்டது. அங்கை பின்முன்னுக்கத் தொக்க உறுப்புத் தற்கிழுமைப் பொருளதாகிய ஆகும் வேற்றுமைத்தொகை. அலவன்-ஆண்மைப் பெயர்கள், சாதிப் பேயர், களவுளைங்பதும் அது. நேரயெழுப - தினைவழுவுமைதி, சி இரண்டும் அகை. தின்ற - காரணப்பொருட்டாகிய இந்தங்கள் பெயர்க்கூம்.

In previous births, they loved to feed on crabs and ate them, breaking their joints. As a result of these old deeds, horrible leprosy afflicts them and cuts away their fingers, leaving the palm alone, which turns white as a chalk. (123)

**124.** நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல் வதூல்  
மெரிப்பச்சுட்ட டெவ்வனோ யாக்கும்—பரப்பக்  
கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக்,  
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

(ப - ரை) நெய் போல்வதும் - நெய்யும், நெருப்பு அழல் - தீயினது வெப்பத்தை, சேர்ந்தக்கால்-சேர்ந்தால், ஏரிப்பச் சுட்டு- (சார்ந்தவரை) வேகும்படி சுட்டு, எவ்வனோய் - துண்பங் தரும் நோயை, ஆக்கும்-உண்டாக்கும்; கோடாரும் - (நல்லொழுக்கத்தி னின்றும்) தவறுதலில்லாதவரும், கடுவினையர் ஆகியார்-கொடு மையாகிய தொழிலிலச் செய்பவராயினாரா, சார்ந்து - சேர்ந்ததி னால், கோடி - (தம்மொழுக்கத்தினின்றும்) தவறி, பரப்ப-மிகுதி யாச, கொடுவினையர் ஆகுவர் - (தம் மொழுக்கத்துக்கு) மாரு கிய தொழில் செய்பவர் ஆகுவார்.

(போ - ரை) நெய்யும் தீயினது வெப்பத்தைச் சேர்ந்தால் சார்ந்தவரை வேகும்படி சுட்டுத் துண்பந்தரும் நோயை யுண்டாக் கும்; நல்லொழுக்கத்தினின்றுங் தவறுதலில்லாதவருங் கொடுமையாகிய தொழிலிலச் செய்பவ ராயினாரச் சேர்ந்ததினால் தம் மொழுக்கத்தினின்றுங் தவறி மிகுதியாகத் தம்மொழுக்கத்துக்கு மாருகிய தொழில் செய்பவ ராகுவார்.

(ஷி - ரை) அழலென்பதன் ஈற்று வரம் சந்த இன்பப் போகுட்டுத் திரிந்தது. போல்வது உரையசை இடைச்சொல். ஒம்மைகள் ஏரிப்பச் சுடாத இயல்பின தென்பதையும் கோடாத ஒழுக்கத்தின ரென்பதையும் உணர்த்தலால் உயர்வசிறப்பு. கொடு மை - செம்மைக்கு மாருகிய பண்புணர்த்துஞ் சொல். இக் கொடு ஏன்பதன் விகாரம் கோடா ரென்பதன் முதனிலை.

Even good things like ghee, when exposed to the heat of fire, will burn and cause grievous hurt; likewise, even men of upright conduct, by associating with those that do evil deeds, will swerve from the right path, and become men that give themselves up to doing the vilest deeds.. (124).

125. பெரியவர் கேண்மை பிறைபோல் நானும் -

வரிசை வரிசையா நந்தும்—வரிசையால்

வானுர் மதியம்போல் வைகலுங் தேயுமே

தானே சிறியார் தொடர்பு.

(ப-ரை) பெரியவர் - பேரறிவுடையாரது, கேண்மை - நட்பு, பிறைபோல-பிறை பெருகுவதுபோல, நானும்-தினமும், வரிசை வரிசையாக-முறைமுறையாக, தானே நந்தும்-தானே பெருகும்; சிறியார் தொடர்பு - சிற்றறிவுடையாரது நட்பு, வான் ஊர்-ஆகா யத்தில் தவழ்ந்து செல்லும், மதியம்போல் - நிறைந்தமதி குறை வதுபோல, வைகலும்-தினமும், வரிசையால்-முறையில், தானே தேயும் - தானே குறையும்.

(போ-ரை) பேரறிவுடையாரது நட்புப் பிறை பெருகுவது போலத் தினமும் முறைமுறையாகத் தானே பெருகும்; சிற்றறி வுடையாரது நட்பு ஆ.., வீட்டுவதென்று செல்லும் நிறைந்தமதி குறைவதுபோலத் தினமும் - கருவியார் தானே குறையும்.

(வி - ரை) பெரியவர் கேண்மை பெரியவரோடு பெரியவர் செய்யுங் கேண்மை என்பது. சிறியார் தொடர்பும் அது. நானும், வைகலும் என்றது நட்புக் கொண்டபின் நிகழும் நாட்களோ. அடிக்கு இடைவிடாமைப் பொருளாது. தான் கீழ்த்திசையில் தோன்றி மேற்றிசையிற் செல்லுதல் யாவராலும் காணப்படுத் தால் மதியத்துக்கு வானுரென்னும் அடை கொடுக்கப்பட்டது. நான் செல்லச் செல்லத் தம் இபல்பு தம்மில் தெரிந்து ஒருவரை யொருவர் நட்டல் மிகுதலால் அவர் நட்புக்குப் பிறையும், அவ் வாறு தெரிந்தபின் ஒருவரையொருவர் நட்டல் குறைதலால் அவர் நட்புக்கு மதியமும் உவமையாயின. தானே என்பது பெரியவர் கேண்மைக்குங் கூட்டுக. ஏ - பிரிச்லை. ஒருவரையொருவர் நட்புக் கொள்ளச் செய்வன அவரவருடைய நற்குண நற்செய்கைகளின் னது உண்மையும் இன்மையுமாதலின் கேண்மை தானே நந்தும், தொடர்பு தானே தேயுமெனக் கேண்மை தொடர்புகளின் மேல் வைத்துக் கூறினார். வரிசையால்-உருபு மயக்கம். முறை என்றது பெருகுதல் குறைதலிரண்டும் ஒரு நிகரனவாய் நிகழும் முறையை.

Great men's friendship grows by degrees every day, like the crescent moon, but little men's alliance, by degrees, dwindles away (into nothing), even as the full moon in the heaven.

**126.** சான்றேரனமதித்துச்சார்ந்தாய்மற் சார்ந்தாய்க்குச் சான்றுண்மைசார்ந்தார்கணில்லாயின்-சார்ந்தாய்கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்ட துடைத்து.

(ப - ஈ) சான்றேர் என- (இவர் பல நற்குணங்களாலும்) நிறைந்தோரென்று, மதித்து - எண்ணி, சார்ந்தாய் மன் - மிகுதி யும் நட்புக்கொண்டாய்; சார்ந்தாய்க்கு- (அவ்வாறு எண்ணி), நட்புக் கொண்ட எனக்கு, சார்ந்தார்கண்- (என்னால்) நட்புக்கொள்ளப்பட்டாரிடத்து, சான்றுண்மை - (பல நற்குணங்களாலும்) நிறைந்து (அவற்றை) ஆளுந்தன்மை, இல் ஆயின்-உண்டாயிருத்தல் இல்லையானால், சார்ந்தாய் கேள் - (ஆராயாமல்) நட்புக்கொண்டவனே! கேள்; (அங் நட்பு) ஒருவன் - ஒருவன், சாந்து - சந்தனம், அகத்து உண்டு - உள்ளே மிருக்கிறது, என்று - என்று எண்ணி, செப்பு - செப்பினை, திறந்து - (மேல் மூடியைத்) திறந்து, அகத்து - (அச் செப்பின்) உள்ளிடத்து, ராம்பு - பாம்பை, இண்டது - கண்டதனு ஹண்டாகிய அச்சத்தை, உடைத்து - உருப்படியது.

(போ-ஈ) இவர் பல நற்குணங்களாலும் நிறைந்தோரென் ரெண்ணி மிகுதியும் நட்புக்கொண்டாய்; அவ்வாறு ரெண்ணி நட்புக் கொண்ட நினக்கு (நின்னால்) நட்புக் கொள்ளப்பட்டாரிடத் துப் பல நற்குணங்களாலும் நிறைந்து அவற்றை யாளுந் தன்மை யுண்டாயிருத்த வில்லையானால் ஆராயாமல் நட்புக் கொண்டவனே! கேள்! அங் நட்பு ஒருவன் சந்தனம் உள்ளே மிருக்கிறதென்றென்னிச் செப்பினை (மேல் மூடியைத்) திறந்து அச் செப்பி இள்ளிடத்துப் பாம்பைக் கண்டதனு ஹண்டாகிய அச்சத்தை யுங் யது.

(வி-ஈ) வினைமுதல் வினையைக் காரியத்தின்மே வேற்றிக் கூறிய ஒன்றன்படர்க்கை இறந்தால் வினைப்பெயராகிய கண்டது அச்சத்தின்மேலது. நீயடைந்த பயனையொத்த பயனை அவனைடைந்தா னென்பான் நீயடைந்ததை யவனைடைந்தான் என்றுந்போல நின்ற கண்டதுடைத்து என்பதற்குக் கண்டதனு ஹண்டாகிய அச்சத்தை உடையதென வரைக்க. மன் - மிகுதிப்பொருளது. குணத்தையும் செயலையும் பலவாறு ஆராய்ந்து நட்புக் கொள்ளவேண்டுமென்பது கருத்து.

Thou madest friends with them, regarding them as great men; if, by thee, who made friends with them, greatness can-

not be realised in them, O listen, thou that madest friends with them without proper thought! it is just like one's opening a casket, thinking it contains some odorous unguent, but finding in it a venomous snake instead. (126)

**127.** யா அ ரொருவ ரொருவர்தம் முள்ளத்தைத்  
தேருந் துணைமை யுடையவர்—சாரல்

, கனமணி நின்றிமைக்கு நாட! கேண் மக்கண்  
மனம்வேறு செய்கையும் வேறு.

(ப - ரை) சாரல் - சாரலில், கன மணி - பெருமணிகள், நின்று இமைக்கும் - இடைவிடாமல் ஒளியெறிக்கும், நாட-மலை நாட்டை யுடையானே!, மக்கள் - மனிதருடைய, மனம் வேறு-எண்ணமும் வேறு, செய்கையும் வேறு - (புறத்தில்) செய்யுஞ் செயலும் வேறு; (ஆதலால்) யார் ஒருவர் - எவரோருவர், ஒரு வர்தம் - ஒருவருடைய, உள்ளத்தை-எண்ணத்தை, தேரும்-ஆராய் ந்து துணியும், துணைமை - கருவியாகிய அறிவை, உடையவர்-உடையராவர் (ஒருவரு மிலர்.)

(போ - ரை) சாரலில் பெருமணிக் னிடைவிடாமல் ஒளி யெறிக்கும் மலைநாட்டை யுடையானே! மனிதருடைய எண்ணமும் வேறு, புறத்தில் செய்யுஞ் செயலும் வேறு; ஆதலால், எவ ரொருவர் ஒருவருடைய எண்ணத்தை யாராய்ந்து துணியுவ கருவியாகிய அறிவை யுடையராவர்? ஒருவரு மிலர்.

(வி - ரை) ஆதலால் பலாள் பலவழியால் ஆராய்ந்து ஒருவரை நட்புக் கொள்வேண்டும்; இல்லையாயின் அவர் தீக்குணத்தால் தம் நற்குணமாறித் தீவினை செய்ய உடன்படிவா ரென்பது. தேர்தற்குக் கருவியாதலால் அறிவைத் 'துணை' என்றார். சாரல்-தொழிலாகுபெயர். இமைக்கு மென்பதில் இமைத்தல் கண்ணின் மேலிதழைக் கீழிதழோடு பொருத்தல்; அது தனக்குக் காரணமாகிய ஒளி செய்தலின்மேல் நிற்றலால் காரணத்தைக் காரியமாகக் கூறுவதோ குபசார வழக்கம்.

Which man is it that is capable of knowing another's mind? O Lord of hilly regions where valuable gems sparkle! listen, men's minds differ widely from their deeds. (127)

**128.** உள்ளத்தா னள்ளா துறுதித் தொழிலராய்க்  
கள்ளத்தா னட்டார் கழிகேண்மை—தெள்ளிப்

புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாடு!  
மனத்துக்கண் மாசாய் விடும்.

(ப - ரை) புனல்-அருவி நீர், தெள்ளி - தெளிவுடையதாகி செதும்பு - சேற்றை, நின்ற அலைக்கும் - நீங்காமல் கழுவகின்ற, பூ குன்ற நாடு - பொலிவாகிய மலைநாட்டானே!, உள்ளத்தால்-மனத்தினால், நள்ளாது - நட்புச் செய்யாமல், உறுதி · (தசம் அடையும்) பயனுக்குத் தகுந்த, தொழிலராய் - (நட்பின்) செய்கை யுடையாராகி, கன்ளத்தால் - வஞ்சளையினால், நட்டார் - நட்புச் செய்தவரது, கழி கேண்மை - நெடுநாள் செய்யும் நட்பு, மனத்துக்கண் - (அவரால் நட்புச் செய்யப்பட்டவருடைய) மனத்தில், மாச ஆய் - குற்றத்தைத் தருவதாகி, 'விடும் - (பின்) ஒழியும்.

(போ-ரை) அருவி நீர் தெளிவுடையதாகிச் சேற்றை நீங்காமல் கழுவகின்ற பொலிவாகிய மலைநாட்டானே! மனத்தினால் நட்புச் செய்யாமல் தாமடையும் பயனுக்குத் தகுந்த நட்பின் செய்கை யுடையாராகி வஞ்சளையினால் நட்புச் செய்தவரது நெடுநாள் செய்யும் நட்பு (அவரால் நட்புச் செய்யப்பட்டவருடைய) மனத்தில் குற்றத்தைத் தருவதாகிப் பின் ஒழியும்.

(வி-ரை) புனலென்பத ணீற்று லகரம் எதுகைத் தொடை நோக்கி றகரமாகத் திரிந்தது. அவர் பயனை அடைந்தமாத் திரத்தில் விட்டெடாழி தலை இவர் கருதுந்தோறு மனத்துக்குத் துன் பங் தருதலால் 'கேண்மை மனத்துக்கண் மாசாய்?' என்றும், பின் அவரை நட்புச் செய்யாராதலால் 'விடும்' என்றுங் கூறினர். நாளி னாது மிகுதி கேண்மையின்மே வேற்றப்பட்டது. மாச தருவதனை மாசென்றது உபசாரம். மலைக்குச் சேறு காற்றூற்படியும் புழுதியாலாகியது. அலைக்கு மென்னும் காரணப்பொருட்டாகிய பெயரேச்சம் பூவென்னுங் காரியப்பெயர் கொண்டது.

O Lord of beautiful hills where the crystal torrents flow,  
washing away all things! the effusive friendship of the deceitful ones,  
who make friends with you, only with a view to strengthen their position, but who do not attach themselves  
(to you) in heart, will end in disappointment to you. (128)

129. ஒக்கிய வொள்வாடன் வெண்ணார்கைப் பட்டக்கா  
லாக்க மழிப்பதூஉ மெய்யாகு—மாக்க  
மிருமையுஞ்சென்று சுடிதலா னல்ல  
கருமேமே கல்லார்கட் மர்வு.

(ப-ரை) ஒக்கிய - (ஒருவன் கொல்லும்படி) உயர்த்திய, ஒன்வாள் - கூறிய வாள், தன் ஒன்னூர்கை-தன் பகைவர் கையில், பட்டக்கால் - அகப்படின், ஊக்கம்-(அவ் வாள் தன்னுடைய) மனவிலையை, அழிப்பதும்-போக்குவதும், மெம்பு ஆகும் - உண்மையாகும்; (அதுபோல) ஆக்கம் - (தன்) கைப்பொருள், (பேதையாரிடத்துச் சேரின்) (அது) இருமையும் - (தன்னுடைய) இம்மை மறுமைப்பயன்களை, சென்று-தொடர்ந்து, சுடுதலால் - அழித்தலால், கல்லார்கண்-பேதையாரிடத்தினின்றும், தீர்வு-நட்பு நீங்குதல், நல்லகருமை - அறச்செய்க்கையோம்.

(போ-ரை) ஒருவன் கொல்லும்படி யுயர்த்திய கூரியவாள் தன் பகைவர் கையில் அகப்படின் அவ் வாள் தன்னுடைய மனவிலையைப் போக்குவதும் உண்மையாகும்; அதுபோலத் தன் கைப்பொருள் பேதையாரிடத்துச் சேரின் அது தன்னுடைய இம்மை மறுமைப்பயன்களைத் தொடர்ந் தழுத்தலால், பேதையாரிடத்தினின்றும் நட்பு நீங்குதல் அறச்செய்க்கையோம்.

(வி - ரை) ஒக்கிய - பிறவினை; ஒக்கிய - தன்வினை. ஒன்றென்னும் எதிர்மறைவினைப்பெயரின் முதனிலை ஒன்றென்பதன் மருங் ஆகிய ஒன். தன் உயிரைப் போக்குதலு மெய்யாகு மென் பதனை அழிப்பதுமென்ற எதிரதழீஇய எச்சவும்மையால் தழுவினார், இது ஒரு காலத்துத் தவறலுக் கூடுமாதவின். உவமைக் கண் பட்டக்கா வென்றதனைப் பொருளுக்குக் கொள்க. தான் தந்தபொருளால் பேதையர் செய்யுங் தீச்செயல், கொடுத்த தனக்கு இம்மையில் புகழையும், மறுமையில் துறக்க இன்பத்தையு மழித்த வின் அது ‘இருமையுஞ் சுடும்’ என்றும், முன்னுணர்ந்து அவரி னின்றும் நீங்கின் பொருள் தருதலும், அதனால் வரும் பழிபாவ முங் தம்மையடையாமோல் ‘தீர்வு நல்ல கருமை’ என்றுங் கூறி னார். ஏ-தேற்றம். உறுதித் தொழிலருடைய கேண்மையை அவர் வேண்டியதைத் தாராமலே நீக்குக என்பது கருத்து.

If the sword which a man brandishes, falls into the hands of his foes, it will assuredly damp his spirits. As wealth, bestowed as charity on fools, destroys one's merits in this world and in the next, it is indeed a good thing to avoid friendship with fools.

**130.** மனைப்பாசங் கைவிடாய் மக்கட்கென் ரேங்கி  
யெனைத்தழி வாழ்த்தியோ நெஞ்சே—யெனைத்துஞ்  
சிறுவரையே பாயினுஞ் செய்தநன் றல்லா  
அறுபயனே வில்லை யுயிர்க்கு.

(ப-ரை) நெஞ்சே-மனமே!, மனை-இல்வாழ்க்கையில் வைத்த,  
பாசம்-விருப்பத்தை, கைவிடாய்-பற்றற விடாய்; மக்கட்கு என்று-  
(தேடும் பொருள்) சந்ததியார்க் குதவுமென்று, ஏங்கி - வருந்தித்  
தேடாங்கிறது, எனைத்து ஊழி-எத்தனை ஊழிகாலம், வாழ்த்தியோ-  
வாழ்வாயோ; உயிர்க்கு உறு பயனே - (உடலோடு கூடிநின்ற)  
யயிருக்குப் பிறப்பினால் அடையும் பயனே, எனைத்தும் - எவ்வள-  
வும், சிறுவரையே ஆயினும் - சிற்றளவினையுடையதா யிருப்பி  
னும், செய்த நன்று அல்லால் - செய்யப்பட்ட அறமல்லாமல்,  
இல்லை - வேறு துணை யில்லை.

(போ-ரை) மனமே! இல்வாழ்க்கையில் வைத்த விருப்பத்  
தைப் பற்றற விடாய்; தேடும் பொருள் சந்ததியார்க்குதவுமென்று  
வருந்தித் தேடாங்கிற நெஞ்சை யூழிகாலம் வாழ்வாயோ. உட-  
லோடு கூடிநின்ற உயிர்க்குப் பிறப்பினால் வடையும் பயனே எவ்-  
வளவும் சிற்றளவினையுடையதா யிருப்பினுஞ் செய்யப்பட்ட அற-  
மல்லாமல் வேறு துணை யில்லை.

(வி-ரை) மக்கட்கென ஏற்றுக்கோடற் பொருளைக் கூறவே  
அதற்கிசைந்த செய்ப்படுபொருளாகிய பொருள் வருவிக்கப்  
பட்டது. எனைத்தென்பதில் எனை எத்தனை யென்பதன் மருஉ.  
துவ்விகுதி பகுதிப்பொருளது. பிறப்பு வீடென்னும் இரண்டைன  
யும் அடைதற்குச் சாதனமாதல்பற்றித் தான் உடலோடு கூடி  
வாழும் வாழ்க்கையை அதன்மே வேற்றி ‘வாழ்த்தி’ என்றும், வாழ-  
தற்கிடனுய உடல் மழை மொக்குளிற்கேருண்றிக் கெடுமிதென்ற  
உணரமாட்டாப் பேதைமையைக் குறித்து ‘வாழ்த்தியோ’ என்றுங்  
கூறினார். முன்னுள்ள ஒ இரக்கப்பொருளது, பின்னையது உய-  
ர்வு சிறப்புப் பொருளது.

O Mind! thou dost not give up domestic attachment! Planning  
to hoard up wealth for your posterity, how long will  
you live? Therefore, except the good that one does, be it ever so  
little, there is no other thing that will profit the soul. (130)

## Part II

# ON WEALTH

## உ. பொருட்பால்

---

[அஃதாவது பொருளினது பகுப்புணர்த்துவது, இம்மை, மறுமை, வீடென்னும் மூன்றனையுட் தருவதாகிய அறத்தை மூன்றாணர்த்தின ராதலால் இம்மை மறுமை இரண்டினைத் தருவ தாகிய பொருளை அதன்பின் கூறல் முறையாதல்பற்றி இஃது அதன் பின் வைக்கப்பட்டது.]

### Chapter XIV—Learning

#### 14-ம் அதிகாரம்: கல்வி

[அஃதாவது கற்றற்குரிய நூல்களைக் கற்றலை யணர்த்துவது. பொருளை அறத்தின் வழியில் தேடுதற்கும், தேடிய பொருளைப் பயன்படுத்தற்கும் கருவியாயமைந்தது கல்வியறிவாதலின் இதனை முதற்கண் கூறுகின்றனர்.]

**131. குஞ்சி யழகுங் கொடுந்தாளைக் கோட்டழகு  
மஞ்ச எழகு மழகல்ல—நெஞ்சத்து  
நல்லம்யா மென்னும் கடுவு சிலைமையால்  
கல்வி யழகே யழகு.**

(ப - ள) குஞ்சி அழகும்-சிகையின் அழகும், கொடுந்தாளை- (முடித்துக் கட்டுதலாலாகிய) வளைவள்ள ஆடையினது, கோடு அழகும் - கரையின தழகும், மஞ்சள் அழகும் - மெய்ப்பூச்சினது அழகும், அழகு அல்ல- (குருவலுக்கு) அழகல்லவரம்; நெஞ்சத்து - மனத்தில், யாம் நல்லம்-நாம் நல்ல பிறப்பினேம், என்னும்-என்று கருதுகின்ற, நிலுவநிலைமையால் - நிலுவநிலைமையாகிய கருத்தைத் தருதலால், கல்வி அழகே-கல்வியின் அழகே, அழகு-அழகாம்.

(போ - ள) சிகையி னழகும், முடித்துக் கட்டுதலா வரகிய வளைவள்ள ஆடையினது கரையினதழகும், மெய்ப்பூச்சினது அழகும் குருவலுக்கு அழகல்லவரம்; மனத்தில் நாம் நல்ல பிறப்பி

ஞேம் என்று கருதகின்ற நடவுளிலைமையாகிய கருத்தைத் தருத் வாஸ் கல்வியின் அழகே அழகாம்.

(வி - ரா) குஞ்சியழகு முதலிய நான்கும் மூன்றாவதற்குரிய ஏதுப்பொருளில் வந்த ஆரூம்வேற்றுமைத் தொகைநிலைகள். கொடுமை-வளைவு; கொடுங்கோல், கொடுவாள், கொடும்புறம் முதலியவற்றாலும் முணர்கள்; மஞ்சள் நிறத்தினாலும் வந்த தலைமைபற்றி மெய்ப்பூச்சுக்குக் கருவியரகுபெய ராயிற்று. என்னுதலே நடவுளிலைமை யாதலாஸ் என்னும் மென்னும் பெயரெச்சம் நடவுளிலைமை யென்னும் செயற்பெயர் கொண்ட தென்க. நடவுளிலைமையைத் தருவதனை நடவுளிலைமை யென்றார். குஞ்சி முதலியன போல நிலையில்லாத உடலுக்கண்ணி நிலையுடைய உயிர்க்கு அறிவாகிய விளக்கத்தைத் தந்து அழகு செய்தலின் கல்வி யழகுக்குப் பிரிநிலை ஏகாரங் கொடுக்கப்பட்டது. கல்வியறிவுடையார் தம் பிறப்பு நற்பிறப் பெனாக் கருதலே தகுதியாதவின் அது நடவுளிலைமை யாயிற்று.

Beauty of tuft of hair, beauty of circular folds of garments, beauty of saffron cosmetics: these are not real sources of beauty (worth the name). Since learning confers on us self-satisfaction, so that one may assure oneself in one's heart, "I am good", only the beauty of learning can be rightly termed beauty. (131)

**132. இம்மை பயக்குமா ஸீயக் குறைவின்றுற்  
தம்மை விளக்குமாற் றூமூளராக் கேடின்ற  
லெம்மை யூலகத்தும் யாங்காணேங் கல்விபோல்  
மம்ம ரஹுக்கு மருந்து.**

(ப - ரா) இம்மை - இப் பிறப்பின் பயனை, பயக்கும்-தரும்; சய-(பிறருக்கு) ஈவதினால், குறைவு இன்று - குறைதல் இல்து; தம்மை-கற்ற தம்மை, விளக்கும்-(அறிவினால்) விளங்கச்செய்யும்; தாம் உளர் ஆக-தாம் உள்ளவர்காச் செய்து, கேடு இன்று-கெடு தல் இல்து; (ஆதலாஸ்) எம்மை உலகத்தும்-எவ்வுலகத்திலும், கல்வி போல் - கல்வியைப்போல, மம்மர் - பேதைமையாகிய நோனை, அறக்கும்-ஒழிக்கின்ற, மருந்து-மருந்தை, யாம் காணேம் - யாம் கண்டிலோம்.

(போ - ரா) இப் பிறப்பின் பயனைத் தரும்; பிறருக்கு ஈவதி ஞால் குறைதலில்து; கற்ற தம்மை அறிவினால் விளங்கச் செய்யும்;

தாம் உள்ளவராகச் செய்து கெடுதலிலது; ஆதலால், எவ்வுலகத்திலும் கல்வியைப்போலப் பேதைமையாகிய நோயை ஒழிக்கின்ற மருந்தையாக கண்டிலோம்.

(வி - ரை) இம்மை-காரணவாகுபெயர். பிறப்பின் பயன் அறமென நூல்களால் துணிந்தறிவது கல்வியைக்கொண் டாதலால் ‘இம்மை பயக்கும்’ என்றும், பொருட்செல்வம் போலாது இது வளர்ச்செல்வம் மென்பார் ‘ஸயக் குறைவின்று’ என்றும், புகழுமோருடம்பெனப்படுதலால் ‘தாழுளராய்ச் செய்து’ என்றும், கள்வர் முதலியோரால் கொள்ளப்படாமல் நிலைத்தலுடைய தென்பார் ‘கேடின்று’ என்றுங் கூறினர். செய்தென்னுஞ் சொல் எஞ்சி நின்றது. தான் முதற்காரணமாய் நின்று உயிர்க்குப் பிறப்பை எய்துவிட்துத் துன்பஞ் செய்தலின் பேதைமை நோய் எனவும், அதனை யொழிக்கவல்லது கல்வியறிவே யாதலால் அக் கல்வி ‘மருந்து’ எனவும் உருவகஞ் செய்யப்பட்டன.

Learning yields fruit in this birth; it does not diminish by being imparted to others; it brings glory to its possessor; it dies not till one is alive; so, in no world can we find a medicine like learning, that will root out ignorance. (132)

**133. கார்நிலத்துப் பிறந்த வுப்பினைச் சான்றேர் வினைகிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் கடைநிலத்தோராயினும் கற்றறிந்தோரைத் தலைகிலத்து வைக்கப் படும்.**

(பி - ரை) சான்றேர் - (ஒழுக்கங்களால்) நிறைந்தோரும், களர் நிலத்து - உவர் நிலத்தில், பிறந்த-தோன்றிய, உப்பினை-உப்பை, நிலத்துவினை - வயலில் தோன்றிய, நெல்லின் - நெல்லைக் கொள்வதுபோல, விழுமிது ஆக - சிறப்புடையதாக, கொள்வர் - கொள்வர்கள்; (அதுபோலக்) கடைநிலத்தோர் ஆயினும்-கீழ்மையாகிய இடத்தில் வைப்பதற்குரிய வருணத்தாராயினும், கற்றறிந்தோரை-கற்றறிந்தவரை, (முதன்மையாகிய வருணத்தாரைப்போலத்), தலைகிலத்து - மேன்மையாகிய இடத்தில், வைக்கப்படும்-வைத்ததே ததுதி.

(போ - ரை) ஒழுக்கங்களால் நிறைந்தோரும்-உவர் நிலத்தில் தோன்றிய உப்புவையில் தோன்றிய நெல்லைக் கொள்வதுபோலக் சிறப்புடையதாகக் கொள்வார்கள்; அதுபோலக் கீழ்மை

யாகிய இடத்தில் வைப்பதற்குரிய வருணத்தூ ராயினும் கற்றறிச் தவரை முதன்மையாகிய இடத்தில் வைத்தலே தகுதி என்பது.

(வி - ரை) களர் நிலத்து, விளைநிலத்து என வேண்டாது கூறியது உப்பு, கெல் தோற்றியவிடத்தின் இழிவுயர்வுகளை உணர்த்தற்கு. கடலி ஸீராடுதலும், அங்கிலத்தை மிதித்தலுஞ் செய்யராதவின் உம்மை இழிவுசிறப்பு; அது தொகுத்தலாயிற்று; பின்னுள்ள உம்மையும் அது. கடை தலை என்பன முறையே கீழ்மை, மேன்மைகளை உணர்த்தின.

The salt that is produced in the brackish soil, the great ones consider to be better than the paddy of the fertile fields. Though they are of the lowest extraction, it is but proper that the learned ones should be honored, as belonging to the foremost caste.  
(133)

#### 134. வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை

மிக்க சிறப்பி னரசர் செறின்வவ்வரா  
ரெச்ச மெனவொருவன் மக்கட்குச் செய்வன  
விச்சைமற் றஸ்ல பிற.

(ப-ரை) வைப்பு உழிவைத்த இடத்தினின்று, கோட்படா - (ஞாதியர் முதலியோரால்) கொள்ளப்படா; வாய்த்து-கிடைக்கப் பெற்ற, சமின்-(எற்போர்க்கு) ஈந்தால், சேடு இல்லை - குறைதல் இல்லை; மிக்க- (தம்மினும்) மிகுந்த, சிறப்பின்-சிறப்புடைமையால், அரசர் செறின்-அரசர் கோபிப்பாராயின், வங்வரா - அபகரிக்கக் கருதார்; (ஆதலால்) ஒருவன் - அறிவுடைய ஒருவன், மக்கட்கு-புதல்வர்க்கு, எச்சம் என-தானிறந்தபின் ஒழிந்து நிற்கும் பொருள்களாக, மற்றுச் செய்வன - தேடிவைக்கும் பொருள்கள், விச்சை-கல்வியறிவுகள், பிற அல்ல-மற்றப் பொருள்கள்லவாம்.

(போ - ரை) வைத்த விடத்தினின்று ஞாதியர் முதலி யோரால் கொள்ளப்படா; கிடைக்கப்பெற்ற ஏற்போர்க்கு ஈந்தால் குறைதல் இல்லை; தம்மினும் மிகுந்த சிறப்புடைமையால் அரசர் கோபிப்பாராயின் அபகரிக்கக் கருதார்; ஆதலால், அறி அடைய வொருவன் புதல்வர்க்குத் தானிறந்தபின் ஒழிந்து நிற்கும் பொருள்களாகத் தேடிவைக்கும் பொருள்கள் கல்வியறிவுகளே, மற்றப் பொருள்கள்லவாம்.

(வி - ரை) வைப்பு - தொழிலாகுபெயர். வைப்பிழி - இருபெயரொட்டுப் பண்புத்தொகைநிலை. வைப்புழி என்றது மனத்தை. பொருள் கல்விப்பொருள் செல்வப்பொருளென இரண்டாயடங்கலின் 'பிற' செல்வப்பொருளுக்கு ஆயிற்று. தந்தை கற்பிப்பி னும் அமையப் பெறுத லருமை நோக்கி 'வாய்த்து' என்றும்; விறவற்றிற்குக் கோட்டப்படுதல் முதலிய மூன்று முண்மையின் எச்சமெனப்படா வாதலால் 'பிறவல்ல' என்றுங் கூறினர். கல்வி எண் வீழுத்தென்பன நோக்கியும், பொருள் மணி பொன் முதலியன நோக்கியும் பண்மையாயின். மிக்க சிறப்பாவது சென்றவிடமில்லா முள்ளார் ஏற்றுக்கொண்டு பொருட்கொடையும், பூசையும் அச்சத்தாலன்றி உவந்து செய்தல். எச்சம்-தொழில்தியாகப் பிறந்த பெயர்; எஞ்ச - பகுதி, அம் - வினைமுதற் பொருண்மை விகுதி, பகுதி குற்றியலுக்கமாதலால் மெல்லெற்று வல்வொற்றுந்தும், உகரக்கேடும் சந்தி; அம் விகுதி புடைபெயர்ச்சி விகுதி யெனக் கொண்டு தொழிலாகுபெய ரெளினும் ஒக்கும். விச்சை-ஆரியமொழிச் சிறைவு; விஞ்ணஞ் எனவும் வழங்கும்.

Learning cannot be carried away from the place where it is kept; if it is given to others, it does not decrease; even if princes envy, they cannot dispossess one of it; so, if one would bequeath to one's son a legacy, there can be none so good as learning.

(134)

### 135. கல்வி கரையில் கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கிற் பினிபல—தெள்ளிதி  
ஞாராய் தமைவுடைய கற்பவே சீரொழியப்  
பாலுண் குருகிற நெரிந்து.

(ப - ரை) கல்வி - கல்விகள், கரை இல - முடிவீல்லன; கற்பவர் நாள் - கற்பவரது வாழ்ந்தான்தூண், சில - (கல்வியினாளவின் மைக்குச்) சிலவாயிருக்கின்றன; மெல்ல - மெல்லெனக் கற்க, நினைக்கின் - நினைத்தால், பினி பல - (இடையேவரும்) பினிகள் பலவாயிருக்கின்றன; (ஆதலால்) சீர் ஒழிய - சீர் சீங்க, பால் உண்டாலே யுண்ணுவின்ற, குருகின் - அன்னத்தைப்போல, தெள்ளிதி - குற்றமற்ற அறிவினால், ஆராய்ந்து - ஆராய்ந்து துணிந்து, அமைவுடைய- (ஞானநூல்களைக் கற்பதற்குத்) தகுதியுடைய நால் களை, செற்றுத் தெரிப - (ஙல்லோர்) கற்று அறிவார்கள்.

(போ - ரை) கல்விகள் முடிவில்லன. கற்பவரது வாழ் நாள்கள் கல்வியினாலும்மைக்குச் சிலவாயிருக்கின்றன. மெல்லெனக் கற்க விணைத்தால் இடையே வரும் பினிகள் பலவாயிருக்கின்றன. ஆதலால், நீர் ஸிங்கப் பாலை யுண்ணுகின்ற அன்னத்தைப் போலக் குற்றமற்ற அறிவினு லாராய்க்கு துணிந்து ஞானநூல்களைக் கற்பதற்குத் தகுதியுடைய நூல்களை நல்லோர் கற்று அறி வர்கள்.

(வி - ரை) மெல்ல என்னும் உடன்பாட்டு வினையெச்சக் குறிப்புக் கற்றலின்மேல் வின்றது. சில பல முறையே சின்மை பன்மை என்னும் பண்படியரகப் பிறக்க பலவின் படர்க்கைக் குறிப்பு முற்று.

Learning is boundless, but the learner's days are few; if one would think of learning slowly, one would find diseases that intervene and wear out one's life, also many. So, the intelligent ones will sift carefully, and study only such sciences as are worthy of study, like the swan that, leaving the water, drinks only the milk. (135)

**136. தோணி யியக்குவான் ரெஞ்லை வருணத்துக் காணிற் கடைப்பட்டா னென்றிகழார்—காணை யவன்றுணையா வாறுபோ யற்றேநூல் கற்ற மகன்றுணையா நல்ல கொள்ளல்.**

(ப - ரை) தோணி - மரக்கலத்தை, இயக்குவான் - நடத்துவோன், தொல்லை வருணத்து - பழுமையாக வழங்கும் வருணங்களில், கடைனின் - ஆராயின், கடைப்பட்டான் என்று - கடையானவ னென்று, இகழார் - அவமதியாமல், அவன் துணை ஆக-(தமக்கு) அவன் துணையாக, ஆறு பேரைது அற்று - ஆற்றில் சென்றதுபோலும், தால் கற்ற மதன் துணை ஆக - நூல்களைக் கற்றுணர்தவன் துணையாக, எல்ல-நல்ல நூற்பொருள்களை, கொள்பெறுதல், கானுய - சீ அறி.

(போ - ரை) மரக்கலத்தை நடத்துவோன் பழுமையாக வழங்கும் வருணங்களில் ஆராயின் கடையானவென்று அவமதியாமல் தமக்கு அவன் துணையாக ஆற்றில் சென்றது போலும் நூல்களைக் கற்றுணர்தவன் துணையாக நல்ல நூற்பொருள்களைப் பெறுதல் சீ அறி.

(வி - ஈ) போயதென்னும் இறந்தாலேத் தொழிற்பெயரி ஸீறும், துணையாக வென்றுஞ் செயவெனச்சத்தீறும் தொகுக் கப்பட்டன. படைப்புத்தொட்டுவழங்கிவருதலின் ‘தெள்ளவருண த்து’ என்றும், ஒருவன் மகனைப்படுதல் குலத்தினாலும் தூக்கியறிவா வென்பார் ‘கற்றமகன்’ என்றும் கூறினார். மகன்-ஆடவன்.

If the ship's helmsman happens to be of the lowest caste,  
they will not despise him, saying he is an outcaste. Behold!  
they will cross the river with his help; likewise, learn the  
good things, with the help of any one who is versed in books. ()

**137.** தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையா  
ரிகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ  
நகவி னினிதாயிற் காண்பா—மகல்வானத்  
தும்ப ருறைவார் பதி.

(ப - ஈ) தவல் அரு - தவறுத வின்மையாகிய, தொல் கேள்வி - பழைய நூற்கேள்விகளையும், தன்மையுடையார் - சல் லெரமுக்கத்தையு முடையாரும், எங்கு உடையார் - கூறவுடையாருமாயினோர், தம்முள் இகல் இலர் - தம்மில் பகையிலராகி, குழீஇ - கூடி, நகவின் - மகிழ்ந்து உரையாடுதலினும், இனிது ஆயின் - (எமக்கு) இன்பங் தருவதானால், அகல் வானத்து-(மற்றப் பூதங்களினும்) விசாலித்த ஆகாயத்தின், உம்பர் - மேலிட மாகிய சுவர்க்கத்தில், உறைவார் - வசிக்குந் தேவர்களுடைய, பதி-அமராவதி கரத்தை, காண்பாம் - பார்க்க விரும்புவோம்.

(போ - ஈ) தவறதவின்மையாகிய பழையதாற் கேள்வி களையும் நல்லொழுக்கத்தையு முடையாருங் கூறவுடையாருமாயினோர் தம்மில் பகையிலராகிக் கூடி மகிழ்ந்து உரையாடுதலிலும் மெமக்கு இன்பங் தருவதானால், மற்றப் பூதங்களினும் விசாலித்த ஆகாயத்தின் மேலிடமாகிய சுவீர்க்கத்தில் வசிக்குந் தேவர்களுடைய அமராவதி கரத்தைப் பார்க்க விரும்புவோம்.

(வி - ஈ) தவறலில்லாமை யென்றது உண்படி உணருக் தன்மையை. நாலினது தொன்மை கேள்வியின்மே வேற்றப் பட்டது. நகல் காரணமாகிய மகிழ்வக்காதலின் அது காரணத்தைக் காரியமாகக் கூறிய உபசாரவழக்கு. எங்கு - கூர்மை; அஃது அறிவின்மேலது. இனிதாயிற் காண்பாம் எனவே சிலவுவகில்

இதனின் இனிதில்லை யென்பதும், உடற்குரிய சுகத்தைத் தருவ தன்றி இதுபோலப் பேதைமையை யொழித்து உயிர்க்கு இன் பந்தருவ தன்றென்பதும், ஆதலின் காணக்கடவ மல்லமென்பதும் குறிப்பெச்சம். உம்பர் - மேல்; அது பண்பாகுபெயராய்ச் சுவர்க்கத்தை யுணர்த்திவது.

If the City of Gods, in the wide heaven, will afford us greater bliss, than is to be found in the mingling and rejoicing, without rivalries, with keen-witted men, reputed for their perfect knowledge of ancient lore, we shall then think of visiting that place.

—

(137)

**138. கனைகடற் றண்சேர்ப்ப!** கற்றறிந்தார் கேண்மை  
நுனியிற் கரும்புதின் றற்றே—துனிக்கித்  
தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா  
வீரமி லாளர் தொடர்பு.

(ப - ரை) கனை - ஒலிக்கின்ற, கடல் - கடலினது, தன் சேர்ப்ப - தண்மையாகிய துறையை யுடையோனே!, (ஒருவன்) கற்று அறிந்தார் - கற்றுணர்ந்தவரிடத்துச் செய்யும், கேண்மை-நட்பு, கரும்பு - கரும்பை, நுனியின் - நுனியினின்று, தின்றூல் அற்று - தின்றூற்போல நாள் செல்லச்செல்ல விருப்பங் தருவ தாகும்; பண்பு இலாத - கற்றறிந்த குணமில்லாத, ஈரம் இல்லா ளர் - அன்பின்மையை யானுத இடையாரிடத்துச் செய்யும், தொடர்பு - நட்பு, நுனி நீக்கி - நுனியினின்று தின்னுதலை நீக்கி, தூரின் - வேரினின்று, தின்றூல் அன்ன - தின்றூற்போன்ற, தகைத்து - (நாள் செல்லச்செல்ல வெறுக்குஞ்) தன்மையுடையது.

(போ - ரை) ஒலிக்கின்ற கடலினது தன்மையாகிய துறையை யுடையானே! ஒருவன் கற்றுணர்ந்தவரிடத்துச் செய்யம் நட்பு கரும்பை நுனியிலினின்று தின்றூற்போல நாள் செல்லச்செல்ல விருப்பங் தருவதாகும். கற்றறிந்த குணமில்லாத அன்பின்மையை யானுத இடையாரிடத்துச் செய்யும் நட்பு நுனியினின்று தின்னுதலை நீக்கி வேரினின்று தின்றூற்போன்ற (நாள் செல்லச் செல்ல வெறுக்குஞ்) தன்மை யுடையதென்பது.

(வீ - ரை) பண்பு அதிகாரத்தால் கற்றறிந்த குணத்துக்காயிற் றற். நுனி நீக்கி என உவமையிற் கூறியதற் கிணையப் பொருளி துங் கற்றறிந்தார் கேண்மையைக் கொள்ளலை நீக்கி என உரைத்

துக்கொள்க. நனியினின்று தின்னுதலை நீக்குதற்கும், கற்றறிச் சூர் கேண்மையைக் கொள்ளுதலை நீக்குதற்கும், காரணம் முன் இனிமை தராமையும், தூரினின்று தின்னுதற்கும் பணபிலா சரமிலாரோடு தொடர்பு கொள்ளுதற்குங் காரணம் முன் இனிமை தருகையுமாம்.

O Lord of the cool shore of the roaring sea! Friendship with men of profound learning, is like the increasing sweet-ness of eating sugarcane from the tip, but association with heart-less fools, is like avoiding the tip and eating it from the bitter root. (138)

**139.** கல்லாரே யாயினுங் கற்றுரைச் சேர்ந்தொழுகி  
ஞல்லறிவு நாளுங் தலைப்படுவர்—தொல்சிறப்பி  
ஞெண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு  
தண்ணீர்க்குத் தான்பயங் தாங்கு.

(ப-ரை) தொல்-பழமையூட்டப், சிறப்பின்-சிறப்பினையுடைய,  
ஒன் நிறம் - விளக்கமாகிய நிறமைறந்த, பாதிரிப்பூ-பாதிரி மலரை,  
சேர்தலால்-சேர்ந்ததினாலே, புது ஓடு-புதுமையாகிய ஓடு, தண்ணீர்  
க்கும்-(தண்ணைச் சார்ந்த) குளிர் நிர்க்கும், தான் பயந்தால் ஆங்கு-  
(தான் பெற்ற மனத்தைத்) தந்தாற்போல, கல்லாரே ஆயினும் -  
(ஒருவர் பல நூல்களையும்) கற்றறிவில்லாரே ஆயினும், கற்றுரைச்  
சேர்ந்து - கற்றறிவுடையாரைச் சார்ந்து, ஒழுகின் - (அவர்க்கிணங்க)  
நடப்பராயின், நாளும் - ஒவ்வொருநாளும், நல் அறிவு -  
கல்வியறிவு, தலை - தம்மிடத்து, படுவர் - உண்டாகப்பெறுவர்.

(போ-ரை) பழமையாகிய சிறப்பினையுடைய விளக்க  
மாகிய நிறமையந்த பாதிரிமலரைச் சேர்ந்ததினாலே புதுமையாகிய  
ஓடு தண்ணைச் சார்ந்த குளிர்க்கக்கும் தான் பெற்ற மனத்தைத்  
தந்தாற்போல, ஒருவர் பல நூல்களையுங் கற்றறிவில்லாரே ஆயினுங்  
கற்றறிவுடையாரைச் சார்ந்து அவர்க்கிணங்க நடப்பராயின் ஒவ்வொரு நாளுங் கல்வியறிவு தம்மிடத்து உண்டாகப்  
பெறுவர்.

(வி - ரை) தொல்சிறப்பு தான் மணமுடைமையால் தொந்துதொட்டு யாவரும் மேற்கொள்ளுதல். ‘புத்தோடு தண்ணீர்க்குத் தான் தந்தாற்போல’ என்றமையால், கல்லாரும் தம்மிடத் துண்டாகப்பெற்ற அறிவைத் தம்மைச் சார்ந்தவருக்குத் தாம்

தருவரென் ரூரைக்க. நல்லறிவு தலைப்படுதல் தாமொழிகு மொழு க்கத்தாலும், பிறர்க்குத் தாழுரைத்தலாலும் தோன்றுதலால் அவர் பறர்க்கீதலைக் கூருது விட்டனர். மண்பாத்திரத்தை ஒடென் நது நறுமண மின்மையாகிய இழிவுபற்றி. ஒடெனல் வழக்கிலுங் காண்க. பேருஞ் செல்வத்தினர் புதுப்பானையில் பாதிரியின் பேரரும்புகளைப் பெய்து, அவை நன்கு மலர்ந்தாயபின், மலர்களை நீக்கி அப் பாத்திரத்தில் நீர் வர்த்து, மணம் பெற்ற அங்கீர ஸ்நான பானங்களுக்கு உபயோகப்படுத்துவார். இது எஷ்டதுக் காட்டுவமை.

Though they are themselves illiterate, if they live in association with the learned, they are bound to get wise, day by day, even as a new earthen pot, by contact with the *Padiri* flower, of ancient fame and shining hue, lends fragrance to the water contained in it. (139)

**140. அலகுசால் கற்பி னற்று, நூல் கல்லா  
தலகநூ லோதுவ தெல்லாகு—கலகல  
கூஉங் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்  
போஉங் துணையறிவா ரில்.**

(ப - ரை) அலகு சால் - (மொழித்திறத்தின் முட்டறுத்த இக்குத் தக்க) அளவு அமைந்த, கற்பின் - கல்வியறிவால், அறிவு நூல் - ஞானநூல்களை, கல்லாது - கற்க விரும்பாமல், உலக நூல் - உலகத்துக்குரிய நூல்களை, ஒதுவது எல்லாம் - கற்பது முழுமையும், கலகல - கலகலவென, கூம் - இரைகின்ற, துணை அல்லால் - அளவுடையதல்லாமல், கொண்டு - (அங் நூலறிவைப்) பெற்று, தடுமாற்றம் - (பிறவியினது) நிலைமாறுதலினின்றும், போம் - நீங்குகின்ற, துணை - துணைசெய்வதை, அறிவார் இல்-அறிபவர் இலர்.

(போ - ரை) மொழித்திறத்தின் முட்டறுத்தலுக்குத் தக்க அளவு அமைந்த கல்வியறிவால் ஞான நூல்களைக் கற்க விரும்பாமல் இலகத்துக்குரிய நூல்களைக் கற்பது முழுமையுங் கலகல வென இரைகின்ற அளவுடையதல்லாமல், அங் நூலறிவைப் பெற்றுக் பிறவியினது நிலைமாறுதலினின்றும் நீங்குகின்ற துணை செய்வதை அறிபவ ரிலர்.

(வி - ரோ) கற்பு - காரணவாகுபெயர். அறிவுன் வொழிந்த நூல்கள் உலகிற் புகழ் பொரு எட்டுத்தற்கே பயண்படுமாதலால் அவற்றை ஒதுவதைக் ‘கூஉந்துணை’ என்றும், அறிவுநால் கல் வார் பலராதல் நோக்கித் ‘துணை யறிவாரில்’ என்றுங் கூறினார். துணையாயுள்ளதென்றது துறவறத்தை. கலகல-ஒலிக்குறிப்புணர்த் தும் உரிச்சொல்லாகிய இரட்டைக் கிளவி.

In studying numberless books, if they leave out books of wisdom, but devote themselves to a study of those relating to mere earthly affairs, this will help them only to prattle empty high sounding words, but will, in no way, help them to get overt heir birth. (140)

### Chapter XV—High Birth

#### 15-ஆம் அதிகாரம்: குடிப்பிறப்பு

[அஃதாவது உயர்குடியிற் பிறந்தாரது தன்மையைக் கூற வது. கல்வியறிவுபற்றிப் பிறர் தலைஞ்சுவத்துவைத்தல் முதலிய பூசை செய்ய நானுமைக்குக் காரணமாகிய இது கல்வியறிவுடையானுக்கு இன்றியமையாததென வணர்த்த இது அதன்பின் வைக்கப்பட்டது. இதுபற்றியன்றே ஆத்திரையன் பேரசிரியன் நல்லாசிரியனிலக்கணங் கூறுகையில் “வலம்புரி முத்திற் குலம் புரி பிறப்பும்” எனக் குடிப்பிறப்பை முதற்க ஜெடுத்தோதிய தூஉ மென்க.]

**141. உடுக்கை யுலறி யுடம்பழிந்தக் கண்ணுங்  
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்று  
ரிடுக்கண் டலைவந்தக் கண்ணு மரிமா  
கொடிப்புற் கதிக்குமோ மற்று.**

(ப-ரோ) அரிமா - சிங்கமாகிய மிருகம், இடுக்கண் - (பசியால் வரும்) துன்பம், தலைவந்தக்கண்ணுமிம்-தன்னிடத் துண்டாயினும், கொடிப்புல் - படர் புல்லை, கறிக்குமோ - மேயுமோ? (மேயாது); (அதுபேரல்) உடுக்கை - உடுக்கும் ஆடையால், உலறி - பொலி வழிந்து, உடம்பு அழிந்தக்கண்ணும்- (பசிமுதலியவற்றால்) உடம்பு மெலிந்தாலும், குடிப்பிறப்பு ஆளர் - உயர்குடிப் பிறப்பின் தன்மையை ஆளுதலுடையார், தம் கொள்கையின் - தமக்குரிய ஒழுக் கத்தினின்றும், குன்றூர் - குறைதலில்க.

(போ-ரை) சிங்கமாகிய மிருகம் பசியால் வருங் தன்பான் தன் னிடத் துண்டாயினும் படர்புல்லை மேயுமோ? மேயாது; அது போல், உடுக்கும் ஆடையால் பொலிவழிந்து பசிமுதலியவற்றால் உடம்பு மெலிந்தாலும் உயர்குடிப் பிறப்பின் தன்மையை ஆளுத் துடையார் தமக்குரிய ஒழுக்கத்தினின்றுங் குறைதலிலர்.

(வி-ரை) கொடிப்புல்லைக் கறியாமை அரிமாவுக்கு இயல்பா னாற்போலத் தங்கொள்கையிற் குன்றுமை குடிப்பிறப்பாளர்க்கு இயல்பா மென்பது. ஆகவே, புல்கறித்தல் மற்றைப் பசுமுதலிய வந்திற்கு இயல்பானாற்போலத் தங்கொள்கையிற் குன்றல் குடிப் பிறப் பில்லார்க்கு இயல்பா மென்பது பெறப்பட்டது. உடுக்கை-தொழிலடியாகப் பிறந்த பெயர்ச்சொல்; உடு-பகுதி, க்-சந்தி, கு-சாரியை, ஜி - செயப்படுபொருண்மை விகுதி, தொழிலாகுபெய ரெனின் புடைபெயர்ச்சிவிகுதியாகிய கை விகுதியென்க. அரிமா-இருபெயரோட்டுப் பண்புத்தொகைநிலை.

Though clad in rags and weakened in body, men of noble birth will always hold to their high principles. Though afflicted with ravenous hunger, will the lion stoop to nibble the creeping grass?

(141)

**142.** சான்றுண்மை சாய லொழுக்க மிவைழுன்றும்  
வான்றேய் குடிப்பிறந்தார்க் கல்லது—வான்றேயு  
னமதவழ் வெற்ப! படா அ பெருஞ்செல்வ  
மெய்தியக் கண்ணும் பிறர்க்கு.

(ப-ரை) வான் தோயும் - சுவர்க்கம் பொருந்துகின்ற, மை தவழ் - மேகங்கள் தங்கின்ற, வெற்ப - மலையையுடையானே!, சான்று ஆண்மை - (பலதூற் கேள்விகளாலும்) நிறைந்து (அவற் றை) ஆளுந்தன்மை, சாயல் - மேன்மை, ஒழுக்கம் - கல்லொழுக்கம், இவை மூன்றும் - ஆகிய, இவை மூன்றும், வான் தோய் - சுவர்க்கங் தீண்டும்படி உயர்ந்த, குடிப் பிறந்தார்க்கு - குடியில் பிறந்தவர்களிடத்து, அல்லது - (உண்டாவன்) அல்லாமல், பெரு செல்வம்-யிக்க செல்வப்பொருள், எய்தியக்கண்ணும்-வந்தாலும், பிறர்க்கு-யர் குடியில் பிறவாதவரிடத்தில், படா உண்டாகா.

(போ-ரை) சுவர்க்கம் பொருந்துகின்ற மேகங்கள் தவழ் கின்ற மலையையுடையானே! பலதூற் கேள்விகளாலும் நிறைந்து

அவற்றை ஆளுந்தன்றை, மேன்னை, நல்லெலரமுக்கம் ஆகிய இவை மூன்றும் சுவர்க்கங் தீண்டிம்படி யுயங்த குடியிற் பிறங்தவர்களிடத்து உண்டாவன அல்லாமல் மிக்க செல்வப்பொருள் வந்தாலும் உயர்ந்த குடியிற் பிறவாதவரிடத்து உண்டாக.

(வி - ரை) சாயல் - மேன்னை; அது கருத்தும், சொல்லும், செயலும், தம்முள்ள மாருமையும், பழி பாவங்களுக்கு அடங்குதலுமடிய தன்னை. வான் - இடவாகுபெயர். வான்தோய் குடி என்றது இலக்கிண. அல்லது என்னும் குறிப்பு வினையெச்சம் படா என்னும் வினை கொண்டது.

O Lord of cloud-capped hills! True excellence, dignity and good conduct: these three belong to men of noble birth, of heaven-reaching fame, but not to others, even though they may have acquired immense wealth. (142)

**143. இருக்கை யெழுலு மெதிர்செலவு மெனை**  
விடுப்ப வொழிதலோ டின்ன—குடிப்பிறந்தார்  
குன்று வொழுக்கமாக் கொண்டார் கபவதோ  
டொன்று வன்றபாற் நன்று.

(ப - ரை) குடிப்பிறந்தார் - உயர் குடியிற் பிறங்தவர், இருக்கை - (தாம் பணியத்தக்காரரைக் காணின்) இருந்த இடத்தினின்று, எழுலும் - எழுந்து நிற்றலையும், எதிர் செலவும் - (அவர் தம்மை நோக்கி வரின்) எதிர்கொண்டு போகுதலையும், விடுப்பு - (அவர் தமக்கு) விடைகொடுக்க, வனை ஒழிதலோடு - மற்றுப் பிரிதலூடனே, இன்ன உம் - இவைபோன்ற செயல்களையும், குன்றுத் - ஒருகாலத்தும் கெடாத, ஒழுக்கம் ஆகக் கொண்டார்-ஒழுக்கமாகக் கொண்டார், கயவுரோடு - இழிகுடிப் பிறங்தவரால், ஒன்று ஆக - அவ் வொழுக்கம் ஒரு பொருளாக, உணரல் பாற்று அன்ற-உணரப்படுதலாகிய பரன்னையுடைய தன்று.

(போ-ரை) உயர் குடியிற் பிறங்தவர் தாம் பணியத் தக்காரைக் காணின் இருந்தவிடத்தினின்று எழுந்து நிற்றலையும், அவர் தம்மை நோக்கி வரின் எதிர்கொண்டு போகுதலையும், அவர் தமக்கு விடைகொடுக்க மற்றுப் பிரிதலூடனே இவைபோன்ற செயல்களையும் ஒருகாலத்துங் கெடாத ஒழுக்கமாகக் கொண்டார். இழிகுடிப் பிறங்தவரால் அவ் வொழுக்கம் ஒரு பொருளாக உணரப்படுதலாகிய பரன்னையுடையதன்று.

(வி - ரை) வனை - வினைமாற்றுப் பொருளில் வந்த இடைச் சொல். தாம் அவ்வா ரெழுகாவிடிலும் அதனைக் கருததலு மில்லை யாதலின் 'கயவரோடொன்று வணரப்பாற் றன்று' என்றார். இருக்கை - தொழிலாகுபெயர். இன்ன என்பத ணீற்றில் இறந்தது தழீஇய எச்சவும்கை தொகுத்த வாயிற்று. குன்றுத ஆக என்பவற்றி ணீறும் அவ் விகாரம் பெற்றன. கயவரோடு என்னு மூன்றனுரூபு வினைமுதற் பொருளது; இஃது இக்கால த்து அருகியன்றி வாராது. கயவரென்பது வழக்கு.

To rise from one's seat (at the approach of worthy guests), to go forward to meet them, and to depart, when they give leave to do so: these and such like acts are regarded by men of high birth, as duties binding on them. But, by men of low birth, these acts are not regarded as things of any consequence. (143)

**144.** நல்லவை செய்யி னியல்பாருங் தீயவை  
பல்லவர் தூற்றும் பழியாகு—மெல்லா  
முணருங் குடிப்பிறப்பி னாதிய மென்னே  
புணரு மொருவர்க் கெனின்.

(ப - ரை) நல்லவை செய்யின் - நற்கருமங்களோச் செய்வா ரயின், இயல்பு ஆகும் - (தமக்கு) இயல்பாரும்; தீயவை செய்யின் - தீக் கருமங்களோச் செய்வராயின், பல்லவர் - பலரும், தூற்றும் - யாவரு முணரும்படி பேசுகின்ற, பழி ஆகும் - நின்றை உண்டாவதாம்; (இங்ன மாதலால்) ஒருவர்க்கு - ஒருவருக்கு, புணரும் எனின் - (உயர்குடிப் பிறப்பு) இசையுமானால், எல்லாம் - (தம் குடிப்பிறப்பிற்குரிய) எல்லாவற்றையும், உணரும் - அறிக் தொழுகும், குடிப்பிறப்பின் - உயர்குடிப் பிறப்பினால், ஊதியம் - உண்டாம் பயன், என்னே - யாதோ? (அறியேன்.)

(பேர் - ரை) நற்கருமங்களோச் செய்வராயின் தமக்கு இபல் பாரும்; தீக்கருமங்களோச் செய்வராயின் பலரும் யாவரு முணரும்படி பேசுகின்ற நின்றை யுண்டாவதாம். இங்ன மாதலால், ஒருவருக்கு உயர்குடிப் பிறப்பு இசையுமானால், தம் குடிப்பிறப்பிற்குரிய எல்லாவற்றையும் அறிக்கொழுகும் உயர்குடிப் பிறப்பு னால் உண்டாம் பயன் யாதோ அறியேன்.

(வி - ரை) நல்லவை செய்தால் குடிப்பிறப்புக் குரியதாய் னின்ற புது தாழையாலும், தீயவை செய்தால் அது பழியைத்

தருதலாலும் ஊதியம் என்னே என இரங்கியது குடிப்பிறப்பின் மேண்மையைக் குறிப்பித்தற்கென்க. எல்லாமென்றது உடம்பி னாது ஒழுக்கத்தைக் கூறினமையின், அஃதெழுமிந்த வாக்கினது மெய்ம்மையையும், மனத்தினது பழிபாவங்கட்டு நானும் நானத் தையும். உணருமென்னுங் காரியப்பொருட்டாகிய பெயரெச்சம் குடிப்பிறப்பென்னுங் காரணப்பெயர் கொண்டது. ஒ - இரக்கப் பொருளாது. முன் செய்த அறத்தால் குடிப்பிறப்பு ஒருவர்க்குக் கூடுமீண்பார் ‘புணருமெனின்’ என்றார்.

If a man of high birth does good, it will be regarded as only natural to him; if he does evil, it will call forth public reproach, what reward, then, is in store for him, whose lot it is to be born in a high family, where one is capable of acquiring all knowledge. (144)

#### 145. கல்லாமை யச்சங் கயவர்தொழிலுச்சஞ்

சொல்லாமை யுள்ளுநிட்டார் சோர்வுச்ச—ஹூல்லா  
மிரப்பார்க்கொன் நீயாமை யச்ச மரத்தாரிம்  
மானுக குடிப்பிறந் தார்.

(ப - ரை) கல்லாமை - (ஒருவர் தம்மை ஏதேனும் ஒன்றை வினாவிய காலத்தில்) தெரியாமை, அச்சம் - தம்மிடத்துண்டா மோ என அஞ்சதலும், கயவர் - கீழ்மக்களுடைய, தொழில்-இழி தொழில், அச்சம் - தம்மிடத்துண்டா மோ என அஞ்சதலும், சொல்லாமை யுள்ளும் - பொய்முதலியவற்றைத் தாம் சொல்லா திருக்கையிலும், ஓர் சேர்வு - அவற்றுள் ஒன்றை மறப்பினுல் பேசுதல், அச்சம் - தம்முடத்துண்டா மோ என அஞ்சதலும், எல்லாம் - தமக்கு இன்றியமையாதனவாகிய எல்லாவற்றையும், இப்பார்க்கு - இரப்பவருக்கு, ஒன்று - அவர் வேண்டியதாகிப் போருளை, ஈயமை-கொடாமை, அச்சம் - தமக்கு தீவைப்பு மோ என அஞ்சதலும் (யர்குடியித் பிரதவரிடத் துண்டா வனவாம்); இம் மானுத - இன்ன பெருமைக் குணக்க ஞாந்டா காத, குடிப் பிறத்தார்-இழிகுடியித் பிறத்தவர், மரத்தார் - மரத்தி னியல்புடையார்.

(போ - ரை) ஒருவர் தம்மை ஏதேனுமொன்றை வினாவிய காலத்தில் தெரியாமை தம்மிடத் துண்டா மோவென் அஞ்சதலும், கீழ்மக்களுடைய இழிதொழில் தம்மிடத் துண்டா மோவென்

அஞ்சதலும், பொய்முதலியவற்றைத் தாம் சொல்லாதிருக்கக்கூடிய ஒம் அவற்றுள் ஒன்றை யறப்பினால் பேசுதல் தமிடத்துண்டா மோவென அஞ்சதலும், தமக்கு இன்றிமையாதனவாகிய எல்லா வற்றையும் மிரப்பவருக்கு அவர் வேண்டியதாகிய ஒரு பொருளைக் கொடாமை தமக்கியையுமோவென அஞ்சதலும் உயர்குடியிற் பிறந்தவரிடத் துண்டாவனவாம். இன்ன பெருமைக் குணங்க ஞாண்டாகாத இழிகுடியிற் பிறந்தவர் மரத்து னியல்புடையார்.

(வி-ஹ) நந்துரைத்தனவெல்லாம் இசையெச்சம்! கல்லாமை அதன் காரியமாகிய தெரிபாமைக் கானமையின் காரிய வாகுபெயர். பெட்டிமுதலியன: பெரய், குறளோ, வன்சொல், பயனில் என்பன. இவை வாக்கின் குற்றம். சோர்வு தன்னு ஹண்டாம் ஹோச்தல்லன்மேல் நின்றது; இதனை அடிக்கத் துண்றென்னும் வரையரைப் பண்பு அக் குற்ற நான்களுள் எதேனும் ஒன்றெறன்பதை யணர்த்தியது. கயவர் தோழிலென்ற மாத்திரையில் சயாமை அடக்குமிழிலும் இஃது! முமயிற் புகழையும், மறுமையில் இன்பத்தையுங் தராத இழிவு, தீவேறாக்கியும், வடிவால் ஒத்தாரா தலால் மக்களுக்குள் கல்லாமை யச்ச முதலியவை இல்லாமை பற்றி அவரை ‘மரத்தார்’ என்றுங் கூறினர். மரம் பொருளாகு பெயராப் பியல்பினை உணர்த்தியது. இவ் வணியும் அன்ன மனி களா விழைத்த தென்பான் அம் மணிகளா விழைத்த தென்றல் போல இன்ன மரனுத என்பது இம்மானுத என்னின்றது.

Dread of illiteracy, dread of mean actions of the cow, dread that, in spite of caution, an unbecoming word may escape their lips by forgetfulness, dread of not being able to give anything to those that beg for their all: these are to be found only in men of high birth; but those who are born of a family devoid of these high qualities, are mere blocks of wood. (145)

**146.** இனநன்மை யின்சொலைரன் ஹத்தன்மற் றேஜீன  
மனநன்மை பென்றிலை யெல்லாங்—கனமபை  
முத்தேச டிமைக்கு முழுங்குவரித் தண்சேர்ப்பு!  
இற்பிறந்தார் கண்ணே யுளா.

(ப-ஹ) கனமணி-கனமரகிய மணிகள், முத்தோடி-முத்தக ஜோடி, இமைக்கும் - ஒளிவிடுகின்ற, முழுங்கு - முழுங்குகின்ற, ஒஹரி-கடலினது; தண் சேர்ப்ப-குளிர்ச்சியாகிய தழையை யுடை

யானே!, இன்னமை - (சேர்தற்குரிய) இனத்தினது நன்மையும், இன்சொல்-(வறியார் தமிடத்து வந்தபோது) இன்சொல் சொல் ஒத்தும், ஒன்று சுதல் - (அவர் வேண்டியதாகிய) ஒரு பொருளைக் கொடுத்ததும், மற்று எனை மன நன்மை - அவையல்லாத மனத் தின் நன்மையும், என்ற இவை எல்லாம் - என்று சொல்லப்பட்ட இவை யெல்லாம், இல்பிறந்தார் கண்ணே - உயர்குடியிற் பிறந்தவரிடத்தே, உள் - (இயல்பாக) உண்டாவனவராம்.

(போ - ரை) கனமாகிய மனிகள் முத்துகளோடு ஒளிவிடு கின்ற முழுங்குகின்ற கடலினது குளிர்ச்சியாகிய துறையையுடையானே! சேர்தற்குரிய இனத்தினது நன்மையும், வறியார் தமிடத்து வந்தபோது இன்சொல் சொல்லுத்தும், அவர் வேண்டிய தாகிய ஒருபொருளைக் கொடுத்ததும், அவையல்லாத மனத்தின் கன்மையும் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம் உயர்குடியிற் பிறந்தவரிடத்தே இயல்பாக உண்டாவனவராம்.

(வி-ரை) இற்பிறந்தார் கண்ணே என்னும் பிரிநிலை ஏகாரத்தால் இழிகுடியிற் பிறந்தாரிடத்து இவை யீயல்பாக உண்டாவன அல்லவென்பதும், கற்பித்தபோதும் கெடுங்காலம் அவரிடத்து நில்லாவென்பதும் பெற்றும். இன்சொல் இல்லாதபோது இரப்போர் நிங்குவராதவின் அதனை முன்னும், சுதலை அதன் பின்னும், மனாலமில்லாதபோது அவை யிரண்டும் பயன்படாமைபற்றி தீருதியில் அதனையும், இவற்றை வளர்ப்பித்ததற் சிறப்புப்பற்றி முதலில் இனாலும்வதாகும் வைக்கதனர். மற்ற எனை-ஒருபொருட் பன்மொழி. என்ற என்னும் பெயரெச்சத் தீரு தொகுத்தல்.

O Lord of the roaring sea's cool shore, where sparkle valuable gems with pearls! Association with the good, kind words, a liberal hand, and above all, a good mind; all these are to be found in men of noble birth. (145)

#### 147. செய்கை யழிந்து சிதனமண்டிற் ஸுபிளும்

பெய்யா வொருசிறை பேரி இடைத்தாகு  
மெவ்வ முழுந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்  
செய்வார் செயற்பா வனவ.

(ப - ரை) பேர் இல்-பெரிய வீடு, செய்கை-கட்டிய வறப்புகள், அழிந்து-கெட்டு, சிதல்-செல்லினால், மண்டிற்ற ஆயினும் -

மொய்க்கப்பட்டதாயினும், பெய்யாத - (மழையினது) நீரொழுக் கில்லாத, ஒரு சிறை - ஒரு பக்கத்தை, உடைத்து ஆகும் - உடையதாயிருக்கும்; (அதுபோல) குடிப்பிறந்தார் - உயர் குடியிற் பிறந்தவர், எவ்வும்- (வறுமையினது) துன்பத்தினால், உழங்கக் கடைத்தும் - வருந்தியகாலத்தும், செயல்பாலவை - செய்தற்பான்மையவாகிய கடமைகளை, செய்வர் - செய்யாமலிரார்.

(போ-ரை) பெரியவீடு கட்டிய வறுப்புகள் கெட்டுச் செலவு ஞால் மொய்க்கப்பட்டதாயினு மழையினது நீரொழுக் கில்லாத ஒரு பக்கத்தை யுடையதாயிருக்கும்; அதுபோல, உயர்குடியிற் பிறந்தவர் வறுமையினது துன்பத்தினால் வருந்திய காலத்துஞ்செய்தற்பான்மையவாகிய கடமைகளைச் செய்யாமலிரார்.

(வி-ரை) கடன்கள் ஈகைமுதலாயின. செய்கை-தொழிலாகு பெயர். பெய்யாத என்றாலேன் மழை நீரென்பது வருவிக்கப்பட்டது. உழங்கக்கடைத்து - இறந்தகால வினையெச்சம்; உழ-பகுதி, த-சந்தி, து - சாரியை, உகரக்கேடும் ககரத்தோற்றமுனு சந்தி, கடை-இறந்தகால வீணையெச்ச விருதி, த-சந்தி, விகுதிப்பற்றி வந்தமையால் தூ-பகுதிப்பொருள் விருதி, பொருளுக்கேற்பப் பேரில் உவமை கூறினர்; பெய்யா வொருசிறை உடையதாவது அதுவாக விண்.

Though its frame-work has given way and an army of white ants infest it, a large house will still have left in it a room protected from rain; likewise, even while penury stings them, men nobly born will not neglect the duties they ought to do. ()

#### 148. ஒருபுடை பாம்பு கொளினு மொருபுடை

யங்கண்மர் ஞாலம் ஸிளக்குநாநாந்—கிங்கள் போல்  
செல்லாமை செவ்வைனர் நிற்பினு மொப்புரவிற்  
கொல்கார் குடிப்பிறந் தார்.

(ப-ரை) ஒரு புடை - ஒரு பாதியை, பாம்பு கொளினும் - (இராகுவாகிய) பாம்பு கொண்டாலும், ஒரு புடை - மற்றொரு பாதியால், அம் கண் - அழகிய இடமகன்ற, மா ஞாலம் - பெரிய ழுமியை, விளக்கு - பிரகாசிப்பித்தலை, உறம் - பொருந்துகின்ற, திங்கள்போல் - மூழுமதிபோல, குடிப்பிறந்தார் - உயர்குடியிற் பிறந்தவர், செல்லாமை - (செய்யவேண்டிய கடன் வறுமையால்) கடவரமையானது, செவ்வன் - நன்றாக, ஓர் நிற்பினும் - ஏதினி-

நின்றூலும், ஒப்புவிற்கு - செய்யக்கடவனவற்றைச் செய்தத்து, ஒல்கார் - சோர்வடையார்.

(போ-ரை) ஒரு பாதியை இராகுவாகிய பாம்பு கொண்டது லும் மற்றொரு பாதியால் அழிகிய இடமகன்ற பெரிய பூமியைப் பிரகாசிப்பித்தலைப் பொருந்துகின்ற முழுமதிபோல, உயர்குடியிற் பிறந்தவர் செய்யவேண்டிய கடன் வறுமையால் நடவாணமையா னது சங்காக எதிரில் நின்றூலும் செய்யக்கடவனவற்றைச் செய்தத்துச் சோர்வடையார்.

(வி - ரை) ஒருபடை ஞாலம் விளக்குறுங் திங்களை உவழித் தமையால் தங்களை வியன்றமட்டிஞ் செய்யாதிரா ரெண்பதும், அஃது அவர்க்கியற்கை யென்பதும் பெற்றாம். விளக்கு என்னும் பகுதி தல் விகுதி புணர்ந்து கெட்டமாத்திரத்தில் மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்து நின்றமையால் விளக்கு முதனிலை திரி ந்த தொழிற்பெய ரென்க. செவ்வன்-பண்டுப்பெயர்; செம்-பகுதி அன்-பகுதிப்பொருள் விகுதி, மகரம் வகரமெய்யானதும், தனிக் குறின் முன் ஒற்றிரட்டியதும் சந்தி; இது நிற்பினென்னும் வினையை விசேஷித்து நின்றமையால் உரிச்சொ வென்க.

Though the serpent swallows up its one half (during an eclipse), with the other half, the moon lights up the wide earth. Even so, men of noble birth shrink not from their duties, though poverty may stand just in front of them (as an obstacle).

#### 149. செல்லா விடக்குத் துங் குடிப்பிறந்தார் செய்வன

செல்விடக்குத் துஞ் செய்யார் சிறியவர்—புல்வாய்  
பருமம் பொறுப்பினும் பாய்ப்பரி மாபோல்  
பொருமா னற்றுத் வின்று.

(ப - ரை) செல்லாவிடத்தும்- (செய்யவேண்டிய கடமை வறுமையால்) நடவாக்காலத்தும், குடிப்பிறந்தார் - உயர்குடியிற் பிறந்தவரால், செய்வன - செய்யப்படும் ஒப்புவகள், செல்விடத் தும் - (பொருள் முதலியவற்றால்) நடக்கக்கூடிய காலத்தும், சிறியவர் - இழிகுடியிற் பிறந்தவர், செய்யார் - (பிறர் கற்பிக்கத் தெரிந்தகாலத்திலும்) செய்யும் வலியிலராவார்; புல்வாய் - இரலை யென்னும் மான், பருமங்-கல்லையை, பொறுப்பினும் - தாங்கி னும், பாய் - தாவியேடவல்ல, பரிமாபோல் - குதினரபோல,

**பொரு - (போர்முகத்தில்)** செய்கின்ற, மூன்று ஆற்றுதல்-போர் செய்ய வல்லதாகுதல், இன்று - இலது.

(போ - ரை) செய்யவேண்டிய கடமை வறுமையால் நடவாக் காலத்தும் உயர்க்குடியிற் பிறந்தவரால் செய்யப்படும் ஒப்புரவுகள் பொருள்முதலியவற்றால் நடக்கக்கூடிய காலத்தும் இழிகுடியிற் பிறந்தவர் பிறர் கற்பிக்கத் தெரிந்த காலத்தும் செய்யும் வலியில ராவார். இல்லையென்னும் மான் கல்லீணையைத் தாங்கினும் தாவி யோடவல்ல குதிரைபோலப் போர்முகத்தில் செய்கின்ற போர் செய்ய வல்லதாகுதல் இலது.

(வி-ரை) ‘ஒல்வாய் பருமக் பொறுப்பினும்’ என்றமையால் பிறர் கற்பிக்கத் தெரிந்தகாலத்து மென்பது வருவிக்கப்பட்டது. மற்றவை காரணமாகவும், வினைமுதலாகவும் எஞ்சி நின்றவை. பரிமா - இருபெயரோட்டுப் பண்புத்தொகை. பின்மொழியிற் பொருள் சிறந்து நின்ற பொருமர ஜென்பதில் பொருதல் செய்தல் மாத்திரையாய் நின்றது.

What men of high birth do, even when afflicted with want,  
men of low birth will not do, even when they are above all  
wants. The antelope, though it may bear a saddle, rushes  
not to war, like the steed. (149)

**150.** எற்றென்று மில்லா விடத்துங் குடிப்பிறந்தா  
ரற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றுவ  
ரற்றக் கடைத்து மகல்யா நகழ்ந்தக்கால்  
தெற்றெனத் தெண்ணீர் படும்.

(ப-ரை) குடி பிறந்தர்-உயர் குடியிற் பிறந்தவர், எற்று ஒன்றும்-எத்தன்மையதாகிய ஒரு பொருளும், இல்லாவிடத்தும்-(தம் மிடத்து) இல்லாத காலத்தும், அற்று-(ஆதரிப்பவர்) இல்லாராகி, தற்சேர்ந்தார்க்கு - தம்மை யூடைந்தவர்க்கு, அசைவிடத்து - தளர்வு வந்தவிடத்து, உயற்று ஆவர் - ஊன்றுகோல் போல உதவ வார்; அகல் யாறு-விசாலித்த யாறு, அற்றக் கடைத்தும் - சீர் வற் றிபகாலத்தும், அகழ்ந்தக்கால் - (பிறர் அடைந்து) தோண்டினால், தெற்றென-விரைவாக, தெள் நீர்-தெளிவாகிய நீர், படும்-ஊறும்.

(போ-ரை) உயர்குடியிற் பிறந்தவர் எந்தன்மையாகிய ஒரு பொருளும் தம்மிடத்து இல்லாத காலத்தும், ஆதரிப்பவர் இல்லா ராகித் தம்மை யூடைந்தவர்க்குத் தளர்வு வந்தவிடத்து ஊன்று

கோல்போல உதவுவார். விசாலித்தயாறு நீர் வற்றிய காலத்தும் பிறர்அடைந்து தொண்டினால்விரவாகத் தெளிவாகிய சீர் ஊறும்.

(வி-ரை) எற்றென்னுங் குறிப்பு வினைப்பெயர் ஒன்றென்னுமாகுபெயர்ப் பொருளினிழிவை யுணர்த்தற்கண் வந்தது. என்-பகுதி, ரூ-ஒன்றன் படர்க்கை விகுதி, னகரம் றகரமானது சந்தி, தற் சேர்ந்தா ரென்றதினால் அற்றென்பதற்கு ஆதரிப்பவ லில்லாராகி என்பது உரைக்கப்பட்டது. தன் - பன்மையில் மெருமை வந்த வழு வரைமதி. ஊன்றுகோல் வழுக்கி வீழ்வார்க்கு வீழ்மாதபடி தானின்து தடுத்துதவுதல்போலத் தற்சேர்ந்தார்க்குத் தளர்வு வந்தவிடத்து அத் தளர்வைத் தாமேற்றுத் தடுத்துதவுதல்.

Even when absolutely in want, men nobly born are props to the helpless, who approach them in time of distress. Likewise, if the wide river is dug (in its bed), even when dry, forthwith appears therein clear water. (150)

### Chapter XVI—Great Men

#### 16-ஆம் அதிகாரம்: மேன்மக்கள்

[அஃதாவது மேலோரது தன்மையைக் கூறுவது. மேலோ ராவார் குடிப்பிறந்தவரே ஆதலின், முன் அதிகாரத்து அவரது இயல்பு கூறிக் குறை வராமல் இல் வதிகாரத்தாலுங் கூறுகின்ற மையின், இது அதன்பின் கவக்கப்பட்டது.]

151. அங்கண் விசம்பி னகனிலாப் பாரிக்குஞ்  
திங்கஞ்சுஞ் சான்ஞேருஞ் பொப்பமற்—றிங்கண்  
மறுவாற்-றுஞ் சான்ஞேரு ரஃதாற்றுர் தெருமங்து  
தேய்வ ரொருமா சுரின்.

(ப-ரை) அம் கண் - அடிசிய திடமகன்ற, விசம்பின்-ஆகா யத்தில் நின்று, அகல் னிலா-பரவுகிஞ்சு சந்திரிகையை, பாரிக்கும்-பரப்புகின்ற, திங்கஞும் - சந்திரனும், சான்ஞேரும் - (நற்குணங்களால்) னிறைந்தவரும், ஒப்பர் - (தம்மில்) ஒப்பாவர்; திங்கள்-சந்தி ரன், மறு - (தனக்குண்டாகிய) களங்கத்தை, ஆற்றும் - பொறுத் திருக்கும்; சான்ஞேர்-அங் னிறைந்தேர், ஒரு மாசு - சிறிது களங்கம், உறின்- (ஐழினால் தம்மைப்) பொருந்தினால், அஃது ஆந்றார்-அதைப் பொறுத்திராமல், தெருமங்து - (உள்ளம்) கலங்கி, தேய் வர் - (உயிர்) குன்றுவார்.

(போ - ரை) அழகிய இடமகன்ற ஆகாயத்தில் நின்ற பரவு கிணற் சந்திரிகையைப் பரப்புகின்ற சந்திரனும், நற்குணங்களால் நிறைந்தவரும் தமில் ஒப்பாவர். சந்திரன் தனக்குண்டாகிய களங்கத்தைப் பொறுத்திருக்கும்; அந் நிறைந்தோர் சிறிது களங்கம் ஊழினால் தம்மைப் பொருந்தினால் அதைப் பொறுத்திராமல் உள்ளங் கலங்கி யுயிர் குன்றுவரா.

(வி - ரை) உலகுக்குத் தண்மையாகிய நிலாவை விரித்துப் புறவிருளை ஓட்டி யாவர்க்கும் தண்மையாய் விளங்கலாலும், சான்றேர் தண்ணவியைச் செய்து அகவிருளை ஓட்டி யாவர்க்கும் மென்மையராய் விளங்குதலாலும் திங்களுஞ் சான்றேருரு மொப்ப ரென்றது சிறப்பினால் வந்த தினைவழுவமைதி. ஒப்புடைய இல் விருபொருளையும் ஒரு பொருளாக வைத்துப் பின் வேற்று மைப்படக் கூறினமையின் இது வேற்றுமைச் சமம் என்னும் அணி. திங்களை அங்கண் விசம்பினென்று விசேஷத்து மேன்மக்கள் உயர்குடியிற் பிறந்தவ ரென்றற்கு. தெருமந்து என்னும் இறந்தகால வினையெச்சத்துக்குப் பகுதி தெருமா. செய்யுளாதலால் அஃதெனச் சுட்டு முன் வந்தது.

The moon that diffuses light through the heaven's expanse  
and great men, are alike. But the moon bears the spot  
in it, while great men bear it not, but pine away in grief,  
should there appear a single stain in their character. (151)

**152. இசையு மெனினு மிசையா தெனினும்**  
வசைதீர வெண் னூவர் சான்றேர்—விசையி  
னரிமா வளங்கிழித்த வம்பினிற் நீதோ  
வரிமாப் பிழைப்பேய்த கோல்.

(ப - ரை) சான்றேர் - மேன்மக்கள், இரையும் எனினும் - (ஒரு காரியம் தம்மால்) எனிதில் முடியுமாயினும், இசையாது எனி னும் - எனிதில் முடியாதாயினும், வசை தீர - பழி இல்லாததாக, எண்ணுவர்-எண்ணிச் செய்வர்; விசையின்- (எய்த) வேகத்தினால், ஏரி மா - ஏரியரகிய விலங்கினது, உளம் - மார்பை, கிழித்த - பின் ச்த, அம்பினிச்-அம்பினும், அரிமா-சிங்கமாகிய விலங்கு, பிழைப்பைப்பிப்பேரக, எய்த கோல் - எய்யப்பட்ட அம்பு, தீதோ - (பழிப்பாகிய) குற்ற முளதோ? இலது.

(போ-ரை) மேன்மக்கள் ஒரு காரியம் தம்மால் எனிதிலீ மூடியுமாயினும் எனிதில் மூடியாதாயினும் பழியில்லாததாக வெண் ணிச் செய்வர். எய்த வேகத்தினால் நரியாகிய விலங்கினது மார் பைப் பிளங்த அம்பினும், சிங்கமாகிய விலங்கு தப்பிப்போக எய் யப்பட்ட அம்பு பழிப்பாகிய குற்றமூளதோ? இலது.

(வி-ரை) உளம்-தானியாகுபெயர். பிழைப்ப என்னும் செய வெளைச்சம் ஈறு தொகுத்தலாயிற்று. கிழிப்பதற்கு விசையுக் கருவியாதலால் இன் உருபு கருவிப்பொருளது. ஒ எதிர்மறை மேன்மக்கள் பழிப்பண்டாகாத காரியத்தையே செய்வா ரென்பது கருத்து. இது வேற்றுப்பொருள் வைப்பு.

Whether they succeed or do not succeed, blameless ends will be the aim of the great. Is the arrow aimed to hit a lion but missed its mark, worse than the arrow that, with its impulse, pierced the heart of a fox? (152)

**153.** நரம்பெழுந்து நல்கார்ந்தா ராயினுஞ் சான்றேர்  
குரம்பெழுந்து குற்றங்கொண் டே-ரூ—குரங்கவரு  
வள்ளமெனு நாரினுற் கட்டி யுவவரையால்  
செய்வர் செயற்பா வைவ.

(ப-ரை) சான்றேர் - மேன்மக்கள், நல்கார்ந்து - வறுமை யடைந்ததினால், நரம்பு எழுந்தார் ஆயினும் - நரம்புகள் தோன்றும் படி இளைத்தாராயினும், குரம்பு எழுந்து - (தமதொழுக்கத்தின்) வரம்புக்குப் புறம்பாகி, குற்றம் கொண்டு - குற்றமான செயலை மேற்கொண்டு, ஏறூர்-ஈடவரமல், கவல் - கவலையை, தாவு - பற்று கிண்ற, ஊள்ளம் - மனத்தை, உரம் என்னும் - நல்லறிவென்று சொல்லப்படும், காரினால் - கயிற்றினால், கட்டி - (வறுமைத் துன் பத்தால் தளராமல்) கட்டி, உளவரையால் - உள்ள பொருளளவினால், செயற்பாலவை - செய்யும் பான்மையவாகிய கடமைகளை, செய்வர் - செய்வார்.

(போ-ரை) மேன்மக்கள் வறுமை யடைந்ததினால் நரம்புகள் தோன்றும்படி இளைத்தாராயினும், தம தொழுக்கத்தின் வரம்புக் குப் புறம்பாகிக் குற்றமான செயலை மேற்கொண்டு ஈடவாமல், கவலையைப் பற்றுகிண்ற மனத்தை நல்லறிவென்று சொல்லப் படுவாகிற்றினால் வறுமைத் துன்பத்தால் தளராமல் கட்டி, உள்ள

பொரு எனவினால் செய்யும் பான்னையவாகிய கடமைகளைச் செய்வார்.

(வி - ரை) நல்கூர்தல் நாம்பெழுதலுக்குக் காரணமாதலால் நாம்பெழுந்து நல்கூர்தா ரென்பதைப் பின் முன்னாக விறுத்தி வீகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. கவல் - முதனிலைத் தொழிற் பெயர். கட்டுதலாவது வறுமைக் கவலையால் தளராமற் செய்தல். அவ்வாறு செய்யவல்லது நல்லறிவே ஆதலால் அதனை காரென உருவகப்படுத்தினார்.

Though emaciated through poverty, the great ones will not pass beyond bounds, nor do deeds unbecoming, but will bind their care-worn minds with the bond of good sense, and do what they ought to do, as long as they live. (153)

**154. செல்வழிக் கண்ணென்றாட்ட காணினுஞ் சான்றவர் தொல்வழிக் கேண்மையிற் தீருந்றப் புரிந்தியாப்பர் நல்வரை நாட! சிலநா எடிப்படின் கல்வரையு முண்டா தெறி.**

(ப - ரை) நல்வரை நாட - வளமிகுந்த மலையைச் சார்ந்த நாடானே!, சான்றவர் - மேன்மக்கள், செல்வழிக்கண் - (தாம்) செல்லும் வழியில், ஒருங்கள்-ஒருபோது, காணினும்-(ஒருவரைக்) கண்டாராயினும், தொல் வழி - தம் மூதாதையர் தொடக்கிவரும் முறையையுடைய, கேண்மையில் - நட்பினரில், தோன்ற - (அவரும் ஒருவராகத்) தோன்றும்படி, புரிந்து யாப்பர் - விரும்பி (உள்ளத்தில்) பொருந்த நட்புக்கொள்வர்; கல்வரையும் - கல்மலையினிடத்தும், சிலநான் - சிலதினாம், அடிபடின் - (மக்களுடைய) காலடி பட்டால், நெறி உண்டாம் - வழி யுண்டாகும்.

(போ-ஈ) வளமிகுந்த மலையைச் சார்ந்த நாடானே! மேன்மக்கள் (தாம்) செல்லும் வழியில் ஒருபோது ஒருவரைக் கண்டாராயினுங் தம் மூதாதையர் தொடக்கிவரும் முறையையுடைய நட்பினரில் அவரும் ஒருவராகத் தோன்றும்படி விரும்பி யுள்ளத்தில் பொருந்த நட்புக்கொள்வர். கல்மலையினிடத்தும் சிலதினாம் மக்களுடைய காலடி பட்டால் வழி யுண்டாகும்.

(வி - ரை) மேன்மக்கள் யாவரிடத்தும் மிக்க அன்புடையா ரென்பது கருத்து. கல்வென வேண்டாது கூறியது மலையினது

தின்மையை யுணர்த்தற்கு. நெறி என்றது அடிப்படைவாகிய தேய்வை. செல்வழி என்பதில் வகரம் உடம்படுமெய் யல்லாத மெய்; உழி - இடம்; வழிக்கூமிற்று, செல்லுதற்குரிய இடம் அது வரதலின். இது வேற்றுப்போருள் வைப்பனீ.

Though they meet a person but once on their way, great men will bind him to their soul with affection, exhibiting all the marks of an ancient friendship. O Lord of fertile hilly regions! if trodden for a few days, even over the hill, a path is formed. (154)

**155. புல்லா வெழுத்திற் பொருளில் வறுக்கோட்டி**

கல்லா வொருவ னுரைப்பவுங் கண்ணேஞ்சி  
நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்  
பல்லாரு ஞணால் பரிந்து.

(ப - ரா) எழுத்தின் புல்லா-இலக்கணத்தினைப் பொருந்துத் தில்லாத, பொருள் இல் - உண்மைப் பொருளுணர்ச்சி யில்லாத, வறு கோட்டி - வறியர் கூடிய சபையில், கல்லாத ஒருவன்-கல்வி யறிவில்லாத ஒருவன், உரைப்பவும் - (நாணமின்றி ஒன்றின்) பொருளினை விரித்துச் சொல்லவும், நல்லார்-மேன்மக்கள், (தாம் அதற்குச் சௌவி கொடாராயின்) அவன்-அக் கல்வி யறிவில்லான், பல்லாருள் - பலருள்ளும், நாணால் - நானுதலுக்கு, பரிந்து-இரங்கி, கண்ணேஞ்சி - தாட்சணிய முடையாராகி, வருந்தியும்-வருத்தமுற்றும், கேட்பர் - கேட்டுக்கொண்டிருப்பர்.

(போ-ரா) இலக்கணத்தினைப் பொருந்துதலில்லாத உண்மைப் பொருளுணர்ச்சி யில்லாத வறியவர் கூடிய சபையில் கல்வி யறிவில்லாத ஒருவன் நாணமின்றி யொன்றின் பொருளினை விரித்துச் சொல்லவும் மேன்மக்கள் தாம் அதற்குச் சௌவி கொடாராயின், அக் கல்வி யறிவில்லான் பலருள்ளும் நானுதலுக்கு இரங்கி தாட்சணிய முடையாராகி வருத்தமுற்றுக் கேட்டுக்கொண்டிருப்பர்.

(வி - ரா) அறிவினைவ என்றுத்போல எழுத்தின் என்பதில் இன் சாரியை நிற்க இரண்டானாறுபு தொக்கது. கோட்டியில் கூடினவரது வறுமையை அதன்மே லேற்றி வறுக்கோட்டி என்றார். பொருளில் வறுமை பொருளின்மையாகிய வறுமை என

வீரிவதினால் பண்புத்தொகைநிலை என்க. இதனால் வறுமை இன்ன தென விளங்கிறது. எழுத்தினைப் பொருளின்மை யென்பதும் பண்புத்தொகைநிலை; விரிந்தால் புல்லாமையாகிய பொருளின்மை யென விரியும். இப் புல்லா என்பதொன்றும் சது கெட்ட பெய ரெச்சமாக்க காரணப்பொருட்டாக நின்றதெனினும் பொருந்தும்.

When an unlearned person lectures in an assembly of ignorant folk, exhibiting, without shame, his illiteracy, the good ones will, out of compassion, listen to him with patience, though he be a bore, being grieved, lest he should be put to shame amidst many. (155)

### 156. கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி

யிடித்துநீர் கொள்ளினு மின்சவைத்தே யாகும்  
வடுப்பட வைத்திறந்தக் கண்ணுங்—குடிப்பிறந்தார்  
கூருர்தம் வாயிற் சிதைந்து.

(ப - ரை) கரும்பினை - கரும்பை, கடித்து-துண்டஞ்செய்து, கண் தகர-கனுக்கன் நொறுங்கும்படி, நூறி இடித்து - மிகுதியும் பொடியாம்படி செய்து, நீர் கொள்ளினும் - சாற்றைக் கொண்டா இம், இன்சவைத்தே ஆகும் - (அது) இனிமையாகிய உருசியை யுடையதே யாகும்; (அதுபோல) குடிப் பிறந்தார் - உயர்குடியிற் பிறந்தவர், வடுப் பட - (தமது புகழ்க்குக்) குற்ற முண்டாம்படி, வைது - (தீயேரர்) இகழாநின்று, இந்தக்கண்ணும் - வரம்பு கடந்து நடக்கினும், சிதைந்து - மனங்கிலை கெட்டு, தம் வாயின் - தம் வாயினால், கூருர் - (தீய சொற்களைச்) சொல்லார்.

(போ-ரை) கரும்பைத் துண்டஞ்செய்து கனுக்கள் நொறுங்கும்படி மிகுதியும் பொடியாம்படி செய்து சாற்றைக் கொண்டா இம் அது இனிமையாகிய உருசியை யுடையதேயாகும்; அது போல, உயர்குடியிற் பிறந்தவர் “தமது புகழ்க்குக் குற்ற முண்டாம்படி தீயேரர் இகழாநின்று வரம்பு கடந்து நடக்கினும் மனங்கிலை கெட்டுத் தம் வாயினால் தீய சொற்களைச் சொல்லார்.

(வி - ரை) நூறி யிடித்து - ஒருபொருட் பண்மொழி. இன் பம் சிறப்புப்பெயரும், கலவ பொதுப்பெயருமாதலால் இன் சவை இருபெயரொட்டுப் பண்புத்தொகைநிலை. சவைத்து - குறி ப்பு வினைமுற்று. வாயினை வேண்டாது கறினார், நற்சொ

என்றித் தீயசொல் பயிலரமையாகிய சிறப்புக் கருதிடுவதைமக்கு இன்சலவத்தே என்ற தேற்றேகாரத்தால் குடிப்பிறந்தார்க்கு மனஞ் சிதையாமையும், தீயசொங்களைக் கூறுமையுமே இயல் பெண்பது பெற்றும்.

Sugarcane, even though you bite it, crush it till its joints are broken, pound it and express its juice, will still be sweet. Likewise, men of noble birth, even when they are reproached and abused, will not lose their temper, nor utter words of abuse with their mouth. (156)

**157.** கள்ளார்கள் ஞஞ்ஞூர் கடிவ கடிந்தோரீஇ  
பெள்ளிப் பிறரையிகழ்க்குதுரையார்—தள்ளியும்  
வாயிற்பொய் கூரூர் வடிவது காட்சியார்  
சாயிற் பரிவ திலர்.

(ப - ரா) வடு அறு - குற்றமற்ற, காட்சியார் - அறிவினை யுடையார், கள்ளார் - (பிறர் பொருளைக்) களவு செய்யார்; கள் உண்ணூர் - மது உண்ணூர்; கடிவ - (தூல்கள்) விலக்கும் தீய செயல்களை, கடிந்து-(தாழும்) விலக்கி, ஒரீஇ - அவற்றினின்றும் விலகி, பிறரை - மற்றவரை, என்னி - அவமதித்து, இகழ்ந்து உரையார் - இகழ்ந்து பேசார்; தள்ளியும் - சேராந்தும், வாயின் - தம் வாயினால், பொய் கூரூர் - பொய் சொல்லார்; சாயின் - (இவ் வொழுக்கத்தால் தம் செல்வம்) அழிவதாயின், பரிவது இலர் - (அதைக்குறித்துத்) துண்பப்படுதலிலர்.

(போ-ரா) குற்றமற்ற அறிவினை யுடையார்: பிறர் பொருளைக் களவுசெய்யார்; மது உண்ணூர்; தூல்கள் விலக்குங் தீய செயல்களைத் தாழும் விலக்கி அவற்றினின்றும் விலகி, மற்றவரை அவமதித்து இகழ்ந்து பேசார்; சேராந்தும் தம் வாயினால் போய் சொல்லார்; இவ் வொழுக்கத்தால் தம் சென்வ மழிவதாயின் அதைக்குறித்துத் துண்பப்படுதலிலர்.

(வி-ரா) கள்ளார்-ஏதிர்மறை வினைமுற்று; உடன்பாட்டில் கட்டார், கள்கிண்ணர், கள்வார் என வரும். இவர்க்குள்தாவது பிறர்க்குண்டாஞ் சோர்வபோலாது உயிர்க்குண்மாகிய சேரவாத ஓல் தள்ளியுமென்ற உம்மை இழிவசிறப்பு. கள்ளமுதலிய நன்கையுமே அன்றி இவைபோன்ற உற்றைத் தீச்செயல்களையும் கடிந்தொருவின ரெங்பார், கள்ளாமை கள்ளுண்ணுமைக்கும்,

இகம்க்கரையானம் பொய் கூருமைக்கும் இடையே சுடில சுடிக் கொரீஇ என்பதை வைத்தனர்.

They steal not, drink not toddy, they shun actions forbidden, they scorn not others, nor speak ill of them, and they utter not falsehood, even forgetfully: such are men of faultless wisdom. If (by such conduct) they find themselves in distress, they will not feel aggrieved. (157)

### 158. பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனநிக்

சேதிலா ரிற்கட் குருடனுய்த் தீய  
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேஸ் யாது  
மறங்குற வேண்டா வவற்கு.

(ப - ரை) பிறர் மறையின்கண் - (தன்னிடத்துப்) பிறர் சொல்லிய இரகசியத்தை வெளிப்படுப்பதில், செவிடி ஆய்-கேளா தவன் போலாகியும், தறண் - (வருத்தும்) வகை யுடையனவற்றை, அறிந்து - உணர்ந்து, ஏதிலார் - அயலாருடைய, இல்கண்மணையியரை நோக்குவதில், குருடனுய் - கண்ணில்லாதவன்போலாகியும், தீய - தீமையைத் தரும், புறங்கூற்றின் - பிறர் பழி யைப் புறத்தில் சொல்வதில், மூகை ஆய் - வாயில்லாதவன்போலாயும், நிற்பானேஸ் - (ஒருவன்) நிற்பானஞ்சு, அவற்கு - அவனுக்கு, யாது அறமும் - வேறே எத்தன்மையதாகிய அறத்தையும், சூறவேண்டா - (அறிவுடையோர்) சொல்ல வேண்டுவதில்லை.

(போ - ரை) தன்னிடத்துப் பிறர் சொல்லிய இரகசியத்தை வெளிப்படுப்பதில் கேளாதவன்போலாகியும், வருத்தும் வகை யுடையனவற்றை யுணர்ந்து அயலாருடைய மீனாவியரை நோக்குவதில் கண்ணில்லாதவன்போலாயும், தீமையைத் தரும் பிறர் பழி யைப் புறத்தில் சொல்வதில் வாயில்லாதவன்போலாகியும் ஒருவன் நிற்பானஞ்சு, அவனுக்கு வேறே யெத்தன்மையதாகிய அறத்தையும் அறிவுடையோர் சொல்ல வேண்டுவதில்லை.

(ஈ - ளை) மறை வெளிப்பட்டால் குற்றம் விளையுமென்று அஞ்சிப் பிறர்க்கு மறைத்து ஒருவன் சொல்லிய சொல்; இது தொழிலடியாகப் பிறந்த பெயர்; மறு-பகுதி, ஜ-செயப்படுப்பாருண்மை விகுதி, உரக்கேடு சங்கி; மறுக்கப்பட்டதென்பது பொருள். செவிடி, மூகை என்னும் சினையின் விகரப் பண்புகள்

முதற்பொருளை யுணர்த்தினமையால் இவை பண்போகுபெயர். செவிடன் ஒருவன் சொல்லியதைக் கேட்டு உள்ளத்தில் வைத்த லும் பிறர்க்கு வெளிப்படுத்தலும் இல்லாமைபோலப் பிறருடைய இரகசியத்தைக் கேட்டு உள்ளத்தில் வைத்தலும், பிறர்க்கு வெளிப்படுத்தலும் இல்லானால் வேண்டுமாதலால் ‘செவிடாய்’ என்றும், தன் மனைவியைப் பிறன் விரும்பின் தனக்குண்டாம் வருத்தம்போலத் தன் அது செய்யின் அவனுக்குண்டாமென வணரின் செய்யானாதலால் ‘திறன்றிந்து’ என்றும் கூறினர். வினையெச்சம் காரணப்பொருட்டாய் நின்றது. பிறர் மறையை வெளிப்படுத்தல் நாகத்துக் கேதுவாகிய பாவமாதலால் பின்ன வற்றோடு எண்ணப்பட்டது. “நட்டான் மறைகாவாவிட்டவன் செல்வழிச் செல்க” என்பதனால் முனர்க.

If one, out of a sense of propriety, were to be deaf in listening to the secrets of others, blind in staring at the wives of others, dumb in speaking ill of others behind their back, no other virtue need be preached to him. (158)

**159.** பன்னு ஞஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழு  
யென்னாலும் வேண்டுப வென்றிகழிப-வென்னாலும்  
வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர்  
காண்டொறுஞ் செய்வர் சிறப்பு.

(ப - ரை) பண்பு இல்லார் - உயர்ந்த குணமில்லாத கிழோர், தம் உழை - தம்மிடத்து, பல் நாளும் - பலங்களும், சென்றக்கால்-இவர் செல்வாராயின், என் ஆனும் - எப்பொருளை ஆயினும், வேண்டுப என்று - வேண்டிக் கேட்பாரென்று, இகழிப் - (ஒரு வரைக் கண்ட முதன்முறையே) அவமதிப்பார்; என் ஆனும் எப்பொருளையாயினும், வேண்டினும் - வேண்டிக் கேட்பாராயி னும், நன்று என்று - அது நன்மையைத் தருவதென்று கருதி, விழுமியோர் - சிறந்த குணமுடைய மேன்மக்கள், காண்தோறும்- (தம்மிடத்து வரக்) கானுங்தோறும், சிறட்புச் செய்வர்-உபசரித் தல் செய்வார்.

(போ - ரை) உயர்ந்த குணமில்லாத கிழோர் தம்மிடத்துப் பலங்களும் இவர் செல்வாராயின் எப்பொருளையாயினும் வேண்டிக் கேட்பாரென்று ஒருவரைக் கண்ட முதன்முறையே அவமதிப் பக்க. எப்பொருளையாயினும் வேண்டிக் கேட்பாராயினும் அது நன்மையைத் தருவதென்று கருதிச் சிறந்த குணமுடைய மேன்மக்

கள் அவர் தம்யிடத்து வரக் காணுங்கோறும் உபசரித்தல் செய்வா ரென்பது.

(வி - ரை) வேண்டிய தொன்றை ஈந்தால் மறுமையிலுதலு தற் சிறப்புப்பற்றி அதனை நன்றென்பாராயினார்; இது குறிப்பு வினைமுற்று. சிறப்புச் செய்தல் கண்டமாத்திரையில் முகம் மலர்ந்து இக்கொல் கூறுதல் முதலியனா செய்தல். இடைச்சொல் பெயரோடொக்குமாதவின் காணைன்னும் வினைத்தொகைபாகிய காலங்கரங்த பெயரெச்சம் ஏழாதவனிடப்பன்மைப் பொருள்தரும் தொறு என்னும் இடைச்சொல் கொண்டது; அதை அடுத்த உம்மை முற்று.

The low-minded men will despise poor people when they first visit them, thinking that, if they are allowed to visit frequently, they will beg something from them. On the other hand, the great ones will treat the poor with great respect, whenever they see them, thinking that, if they ask for something, it is good. (159)

**160. உடையா ரிவரென் ஹூருதலையாப் பற்றிக்  
கடையார்யார் பிண்சென்று வாழ்வரூபுடைய  
பிலந்தலைப் பட்டது போலாதே நல்ல  
குலந்தலைப் பட்ட விடத்து.**

(ப - ரை) நல்ல குலத்தலை - உயர் குடியிற் பிறந்தாரிடத்து, பட்ட விடத்து - சேர்ந்த காலத்து, உடைய - (தோண்டி எடுக்குங்கோறும் பொருளை) உடையதாயிருக்கிற, பிலத்தலை - சரங்கத்தில், பட்டது - சேர்ந்தது, போலாதே - போலாகாதோ? ஆகும்; (இஃது அறியாதார்) இவர் உடையார் என்று - இவர் மிக்க பொருளுடையரென்று, ஒரு தலை ஆக-துணிவாக, பற்றி-ஆதரவாகக் கருதி, கடையாரர் பின் - கீழாயினார் பின்னே, சென்று - போய், வாழ்வார் - உயிர் வாழ்வார்.

(போ - ரை) உயர்குடியிற் பிறந்தாரிடத்துச் சேர்ந்த காலத்துத் தோண்டி யெடுக்குங்கோறும் பொருளையுடையதாயிருக்கின்ற சரங்கத்தில் சேர்ந்ததுபோலாகாதோ? ஆகும். இஃதறியாத ரை ரிவர் மிக்க பொருளுடையரென்று துணிவாக ஆதரவாகக் கருதிக் கீழாயினார் பின்னேபோயுயிரவாழ்வார்.

(வி - ரை) பிலத்தலை, குலத்தலை என்பன சந்த இன்பப் பொருட்டு மெலித்தலாயின. செல்வரை உடையா ரென்று உலகவழக்குப்பற்றி. ஏ-எதிர்மறை. உடையபிலம் தன்னை யடைந் தவர்க்கு வேண்டிய வளவு தன்னிலுள்ள பொருளைத் தருதல் போல, உயர்குடியிற் பிறந்தவர் தம்மையடைந்தவர்க்குத் தமியிடத் துள்ள பொருளைக் கரவா தளிப்ப ரென்பது.

Thinking that they are men of riches, some people go after the dregs of mankind and spend their days with them. Is it not, as when a mine of treasure has been opened up, when men of high birth are accessible to such people? (160)

### Chapter XVII—Against reproaching the great

#### 17-ஆம் அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை

[அஃதாவது குடி, கல்வியறிவு, ஒழுக்க முதலியவற்றால் பெரியராயினாலை அவமதித்து நடவாகையை யுணர்த்துவது. மூன் இரண்ட்திகாரத்தாலுக்கு கூறிய குடிப்பிறந்தாரது குணங்களையறிந்து அவரோடு சார்வானுக்குரிய ஒழுக்கத்தைக்கூறுகின்றமையின் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. பொதுப்படப் பெரியரென்றமையால் குடிமுதலியவற்றில் பெரியாரை எனக் கோடலே அன்றி, வலியிற் பெரியாகிய அரசரையும், தவத்திற் பெரியாகிய முனிவரையும் எனக் கொள்ளலுமாம்.]

**161. பொறுப்பெரன் ரெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும்—வெறுத்தபி ஞர்க்கு மருவி யணிமலை நன்னட!**  
பேர்க்குதல் யார்க்கு மரிது.

(ப - ரை) ஆர்க்கும் - ஓலிக்கின்ற, அருவி - அருவியானது, அணி-அழகு செய்கின்ற, நல் - நன்மையாகிய, மலைநாடு - மலை நாட்டையுடையானே!, பொறுப்பர் என்ற எண்ணி - பொறுக்கு மியல்பின ரென்றெண்ணி, புரை தீர்ந்தார் மாட்டும்-(பாவமாகிய) குற்றமற்றவரிடத்தும், வெறுப்பன - (அவரால்) வெறுக்கப்படுவனவாகிய குற்றங்களை, செய்யாமை வேண்டும் - செய்யாதிருத் தலே தகுதி; வெறுத்தபின் - கோபங்கொண்டபின், பேர்க்குதல் - (அதனை) கீக்குதல், யார்க்கும் அரிது - (கோபிக்கப்பட்ட) எவர்க்கும் கூடாதாதலால்.

(போ - ரை) ஒவிக்கின்ற அருவியானது அழகுசெய்கின்ற நன்மையாகிய மலைநட்டை யுடையானே! பொறுக்கு மியல்பின ரென் தெண்ணில் பாவமாகிய குற்றமற்றவ ரிடத்தும் அவரால் வெறுக்கப்படுவனவாகிய குற்றங்களைச் செய்யாதிருத்தலே தகுதி. கோபங் கொண்டபின் அதனை நீக்குதல் கோபிக்கப்பட்ட எவர்க் கும் கூடாதாதலால்.

(வி - ரை) தவத்தால் பாவம் நீங்கினவராதலால் முனில் ரைப் ‘புரை தீர்ந்தார்’ என்றும், அவர் கோபங்கொண்டு கூபிப்பா ராயின் அது தன பயனைத் தாது நீங்காதாதலால் ‘பேர்க்குதல் யார்க்கு மரிது’ என்றும் கூறினர். புரைதீர்ந்தார்மாட்டு மென்ற உயர்வுசிறப்பும்மையால் மற்றவரிடத்துச் செய்யாமல்யைக் கூற வேண்டாதாயிற்று.

Thinking that they would forbear, no one should do actions that provoke disgust to the great and faultless men; for, when they once get disgusted, O Lord of beautiful hills, where roaring torrents resound! it is hard for any one to change the effect of their anger. (161)

**162. போன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்  
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்து—மன்னே  
பயனில் பொழுதாக் கழிப்பனே கல்ல  
நயமி லறிவி னவர்.**

(ப - ரை) நல்ல - குற்றமற்ற, யம் இல் - இன்பம் பொருந்துத வில்லாத, அறிவின் அவர் - அறிவினையுடைய அப் பேதையர், பொன்னே கொடுத்தும் - பொன்னையே விலைகொடுத்தும், புணர்தற்கு அரியாரை - கூடுதற்கு அருமையாயினாரை, கொன்னே - அவ் விலையில்லாமலே, தலைக்கூடப் பெற்றிருந்தும் - தாம் கூடும்படி பெற்றிருந்தும், அன்னே - ஜயோ, பயன் இல் - பயன் இன்மையாகிய, பொழுது ஆக - காலமாக, கழிப்பர் - (தம் வாழ்நாளைக் கழிப்பார்.

(போ - ரை) குற்றமற்ற இன்பம் பொருந்துதவில்லாத அறிவினையுடைய அப் பேதையர் பொன்னையே விலைகொடுத்தும் கூடுதற்கு அருமையாயினாரை அவ் விலையில்லாமலே தாம் கூடும் படி பெற்றிருந்தும், ஜயோ! பயன் இன்மையாகிய காலமாகத் தம் வான்சாளைக் கழிப்பார்.

(வி - ரை) பெரன்னே கொடுத்து மென்றது புணர்தற் கரியாரைக் கூடுதலைச் சிறப்பித்தற்கு. உம்மை உயர்வசிறப்பு. முதலீலூள்ள ஏழு அப்பொருள்து; இடையிலுள்ளது இழிவு சிறப்போடு தேற்றப்பொருள்து; சுற்றிலுள்ளது சுற்றங்க. அன்னே என்னும் இடைச்சொல் இரக்கப்பொருள்து. நயத்தைச் செய்தலால் இன்பம் நய மெனப்பட்டது; நயம் - நன்மை.

Though they are privileged to be friends with those whom it is hard to approach even by gifts of gold, alas! they spend their time in vain,—those ignorant men who have not the sense to know what is right. (162)

### 163. அவமதிப்பு மான்ற மதிப்பு மிரண்டு

மிகைமக்க ளான்மதிக்கற் பால—நயழுணராக்  
கையறியா மாக்க ஸிழிப்பு மெடுத்தீத்தும்  
வையார் வடித்தறு லார்.

(ப - ரை) அவமதிப்பும் - அவமதித்தலும், ஆன்ற மதிப்பும்-நன்கு மதித்தலும், இரண்டும் - ஆசிய இவ்விரண்டும், மிகை மக்களான் - மேன்மக்களால், மதிக்கல் பால - மதித்தலாகிய பான்மை யுடையன; நயம் உணராத - (ஒருவருடைய குணஞ் செயல்களி னுடைய) நன்மையை யுணரமாட்டாத, ஒக அறியாத - மதிக்கும் முறைமை உணராத, மாக்கள் - கீழோர், இழிப்பும் - இழித்துக் கூறுதலையும், எடுத்து ஏத்தும் - எடுத்துப் புகழ்தலையும், வடித்த - முனிவர்களால் குற்றமறச் சொல்லப்பட்ட, நூலார் - நூல்களை யுணர்ந்தவர், வையார் - பொருளாக வைத்து எண்ணார்கள்.

(போ-ரா) அவமதித்தலும், நன்குமதித்தலும் ஆசிய இவ்விரண்டும் மேன்மக்களால் மதித்தலாகிய பான்மை யுடையன. ஒருவருடைய குணஞ் செயல்களி னுடைய நன்மையை யுணரமாட்டாத மதிக்கும் முறைமை யுணராத கீழோர் இழித்துக் கூறுதலையும் எடுத்துப் புகழ்தலையும் முனிவர்களால் குற்றமறச் சொல்லப்பட்ட நூல்களை யுணர்ந்தவர் பொருளாகவைத்து எண்ணார்கள்.

(வி-ரை) ஆதலால், மேன்மக்கள் நன்குமதிக்கும்படி ஒருவன் கடக்கவேண்டுமென்பது இரைசயெச்சம். வைத்தலாவது மேன்மக்களால் மதிக்கப்படும் அவமதிப்பு நன்குமதிப்புகளோடு சேவத்தல். மிகை-புடைபெயர்ச்சி விகுதியாகிய ஜீலிற்றுத் தொழில் பெயர்; அது குடி, கல்வியறிவு, ஒழுக்கங்களிற் சிறத்தலின்மேல்

நின்றது. ஆன்ற - இறந்தாலுப் பெயரெச்சம்; ஆல் - பகுதி; இது அகலென்பதன் மருஷ. உணராத, அறியாத எனப் பெயரெச்ச மிரண்டுக்கி மாக்களென்னும் வினைமுதற் பெயர் கொண்டன.

Regard and disregard, these two are worthy of attention only when they proceed from great men. But the praise or abuse emanating from low men, who cannot appreciate worth, are not deemed worthy of attention by men of faultless learning.

#### 164. விரிநிற நாகம் விடருள தேநு

முருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கு  
மருமை யுடைய வரண்சேர்ந்து முய்யார்  
பெருமை யுடையார் செறின்.

(ப - ரை) விரி - படம் விரிகின்ற, சிறம் - ஒளியையுடைய, நாகம் - நாகமானது, விடர் - ஆழமாகிய வெடிப்பிடத்தில், உளது ஏனும் - உள்ளதாயினும், உருமின் - இடியினது, கடு சினம்-மிக்க கோபமாகிய ஒவி, சேண் நின்றும் - நெடுங்தூரத்தி விருக்கவும், உட்கும் - அதற்குத் தான் அஞ்சம்; (அதுபோல) பெருமை உடையார் - (வலியின்) மிகுதியுடைய அரசர், செறின் - கோபிப்பாராயின், அருமை உடைய - (பகைவர் கடப்பதற்கு) அருமை யுடைய, அரண் - காவலாகிய இடத்தை, சேர்ந்தும் - (அடைக்கலமாகச்) சேர்ந்தும், உய்யார்-அதற்கு அஞ்சதவினின்றும் தப்பார்.

(போ-ரை) படம் விரிகின்ற ஒளியையுடைய நாகமானது ஆழமாகிய வெடிப்பிடத்தில் உள்ளதாயினும், இடியினது மிக்க கோபமாகிய ஒவி நெடுங்தூரத்தி விருக்கவும் அதற்குத் தான் அஞ்சம்; அதுபோல, வலியின் மிகுதியுடைய அரசர் கோபிப்பாராயின், பகைவர் கடப்பதற்கு அருமையுடைய காவலாகிய இடத்தை அடைக்கலமாகச் சேர்ந்தும் அதற்கு அஞ்சதவினின்றும் தப்பார்.

(வி - ரை) ஒருவர்க்குக் கோபம் பிறந்தபோது இரைந்து பேசல் இயல்பாதலால் உருமின் பேரோலியைக் ‘கடுஞ்சினம்’ என்றார்; இஃது இலக்கணை. நின்று - நிற்க என்பதன் திரிபு. அவண்பண்பாகுபெயர். சேணேன்றது கடுஞ்சினம் தோண்றிய இடத்தை. அரணேன்ற குறிப்பால் பெருமையுடையார் அரசருக்காயிற்று.

Though the hooded serpent may dwell in a deep crevice, the thunder's threatening roar will frighten it from afar. Like-

wise, though we may take shelter in castles hard-to reach, we cannot escape the anger of great men, when they are enraged.

**165.** எம்மை யறிந்திலி ரெம்போல்வா ரில்லென் று  
தம்மைத்தாங் கொள்வது கோளன்று—தம்மை  
யரியரா நோக்கி யறண்றியுஞ் சான்றேர்  
பெரியராக் கொள்வது கோள்.

(ப-ரை) எம்மை-(ஒருவர்) எம்முடைய கல்வியறிவு முதலீய வற்றை, அறிந்திலிர்-அறியவில்லை, எம்போல்வார் - எம்மை ஒத்தவர், இல் என்று-இலரென்று, தம்மை-தம்மை, தாம் கொள்வது-தாம் மதித்துக்கொள்வது, கோள் அன்று - கொள்கையன்று; அறியும் - அறத்தை யறிந்தொழுகும், சான்றேர் - பெரியேர், தம்மை அரியர் ஆக - தம்மை அருமையானவராக, நோக்கி - மதித்து, பெரியர் ஆக - பெருமை யுடையாராக, கொள்வது - ஏற்பது, கோள் - கொள்கை.

(போ-ரை) ஒருவர் எம்முடைய கல்வி யறிவு முதலீயவற்றை அறியவில்லை, எம்மை ஒத்தவர் இலரென்று தம்மைத் தாம் மதித்துக்கொள்வது கொள்கையன்று. அறத்தை யறிந்தொழுகும் பெரியேர் தம்மை அருமையானவராக மதித்துப் பெருமை யுடையாராக ஏற்பது கொள்கை.

(வி - ரை) கோள்-கொள்ளென்னும் பகுதி புடைபெயர்ச்சி விகுதியாகிய தல் விகுதி புணர்ந்து கெட்டமாத்திளைமில் முதன்ணீண்டு நின்றமையால் முதனிலை திரிந்த தொழிற்பெயராம். அறன், நடுவுளிலைமை, ஒளவிய மில்லாமை இவற்றை யுடையாரே ஒருவருடைய பெருமையை உள்ளபடி கொள்வராதலால் ‘அறன்றியுஞ் சான்றேர் கொள்வது கோள்’ என்றார்.

‘People know not us, none we have for equals’: when one esteems oneself thus, that is not true esteem. But, when great men, followers of virtue, look upon one as a rare being, and esteem him as a great man, that is, indeed, true esteem. (165)

**166.** நளிகடற் றண்சேர்ப்ப! நாணிமற் போல  
விளியுஞ் சிறியவர் கேண்மை—விளிவின்று  
யல்கு சிழறபோ எகன்றகன் ரேடுமே  
தொல்புக மூளர் தொடர்பு.

(ப - ரை) எனி கடல் - பெருமையாகிய கடலினது, தண் சேர்ப்ப-குளிர்ந்த துறையையுடையானே!, சிறியவர்-கீழ்மக்களது, கேண்மை - நட்பு, நாள் - உதயகாலத்தின், நிழல்போல - நிழல் குறைதல்போல், விளியும்-முறையே குறையும்; தொல்-தந் தாலை மூதாலை முதலியோரைத் தொடங்கிவருகின்ற, புகழ் ஆளர் - புகழை ஆளுதலுடையாது, தொடர்பு - நட்பு, விளிவு இன்றி - குறைதல் வில்லாமல், அல்கு - பொழுது சுருங்குதலா ஹண்டாகும், நிழல்போல - நிழல் நீஞுதல்போல, அகன்று அகன்று - 'இடை-விடாமல் நீண்டு, ஒடும் - செல்லாநிற்கும்.

(போ - ரை) பெருமையாகிய கடலினது குளிர்ந்த துறை யை யுடையானே! கீழ்மக்களது நட்பு உதயகாலத்தின் நிழல் குறைதல்போல முறையே குறையும்; தம் தாலை மூதாலை முதலியோரைத் தொடங்கி வருகின்ற புகழை ஆளுதலுடையாது நட்புக் குறைதல்வில்லாமல் பொழுது சுருங்குதலா ஹண்டாகும் நிழல் நீஞுதல்போல இடைவிடாமல் நீண்டு செல்லாநிற்கும்.

(வி-ரை) நானென்றது பகவின் முற்பங்கை. அல்குதல்-சுருங்குதல்; இது நிழலென்றமையால் பகற்பொழுது சுருங்குதற்காயிற்று. அல்கென்னும் வினைத்தொகையாகிய காலங்கரங்த பெயரெச் சம் காரணப்பொருட்டு. பிற்பகற்பொழுது கழியும்வரை நிழல் நீண்டுகொண்டே செல்லுதல்போலத் தொல்புகழரளர் தம்மில் செய்யும் நட்பு அவர் முடியும்வரை நீண்டே செல்லுமாதலால், அவரை அவமதியாமல் அடங்கி நடந்து துணைகொள்க என்பது கருத்து. நிழற்போல என்பதில் வகரம் சந்த இனப்பப்பொருட்டு நகரமாகத் திரிந்தது. அடுக்கு இடைவிடாமைப் பொருளது.

O Lord of the great sea's cool shores! Even as the shadow of the morn, which diminishes as time advances, friendship with the low, dwindleless away into nothing; and, like the shadow of the afternoon, which grows without diminishing, friendship with men of ancient fame, will run on without any end. (166)

### 167. மன்னர் திருவு மகளி ரெழினலமுந்

துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா—துன்னிக்  
குழுகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லா  
முழுதங்கட் சென்றார்க் கொருங்கு.

(ப - ரை) மன்னர் - அரசருடைய, திருவும் - செல்வமும், மகளிர்-மாதருடைய, ஏழில் நலமும்-குற்றமற்ற சகலும், துன்னி

யார் - (அவுமதியாமல்) நெருங்கி விருப்பவர், தய்ப்பர் - அனுபவிப்பார்; தகல் - (இன்னூர்) தகுதி யுடையாரெனல், வேண்டா - வேண்டுவதில்லை; துன்னி-நெருங்க, குழை கொண்டு - தளிரைப்பெற்று, தாழ்ந்த - தாழ்ந்துள்ள, குளிர் மரம் எல்லாம் - குளிர்ந்த நிழலைத் தருகின்ற மரங்களைல்லாம், தங்கண்-தம்மிடத்து, சென்றார்க்கு - சென்று நெருங்கினவர்க்கு, ஒருங்கு உழை - வேற்றுமையில்லாமல் இடமாம்.

(போ-னா) அரசருடைய செல்வமும், மாதருடைய குற்றமற்ற சுகமும் (அவுமதியாமல்) நெருங்கிவிருப்பவர் அனுபவிப்பார்; இன்னூர் தகுதியுடையாரெனல் வேண்டுவதில்லை. நெருங்கத் தளிரைப்பெற்றுத் தாழ்ந்துள்ள குளிர்ந்த நிழலைத் தருகின்ற மரங்களைல்லாம் தம்மிடத்துச் சென்று நெருங்கினவர்க்கு வேற்றுமையில்லாமல் இடமாம்.

(வி - ரா) தகல் - தொழிற்பெயர்; அல் - விகுதி. ரொடுநாள் துன்னியிருத்தலைக் கருதிக் குறைவிலா விருப்பத்தால் தரப்படுத்தால் 'எழினாலம்' என்றும், நிழலினது மிகுதியைச் சிறப்பித்தற்குக் 'குழைகொண்டு தாழ்ந்த' என்றும், நிழலாதல் உயர்ந்தோர் தாழ்ந்தோ ரென்னும் வேற்றுமையின்றி யென்பார் 'ஒருங்கு' என்றும் கூறினார். நிழலினது குளிர்ச்சி மரத்தின்மே வேற்றப்பட்டது; வெயிலின் வெப்பத்தை ஏற்பவை தாமாதலா வென்க. துன்னியார் - பல்லோர் படர்க்கை இறந்தால் வினைப்பெயர்; இதில் இன்னென்னும் இறந்தால் இடைநிலையின் னகரக்கேடு கடைக்குறை. மன்னர் திருவோடு மகனி ரெழினால்த்தைக் கூறி யது ஓப்புமைக் கூட்டவனி. இச் செய்யுள் வேற்றுப்போருள் வைப்பு.

The wealth of kings and the charms of beautiful women can be enjoyed by all those who move closely with them, irrespective of one's fitness for such enjoyment. All the cool trees that bear thick foliage and are shady, afford shelter to whoever might go under them. (167)

**168. தெரியத் தெரியுஞ் தெரிவிலார் கண்ணும்**  
மிரியப் பெரும்படர்நோய் செய்யும்—பெரிய  
வுலவா வுருங்கழிச் சேர்ப்ப!யார் மாட்டும்  
கலவாகம கோடி யுறும்.

(ப - ரை) பெரிய - பெருமையுடைய, உலவாத - கெட்டாத, இரு கழி - நெடிய அளத்தையுடைய, சேர்ப்ப - துறைவனே!, தெரிய - (விபரீத வையமின்றி மெய்ப்பொருள்) விளங்கும்படி, தெரியும் - ஆராயும், தெரிவு இல்லர்கண்ணும் - அறிவிலாரினின் றும், பிரிய - பிரிந்தால், (அப் பிரிவு) பெரு படர் நோய் - மிக்க துன்பமரகிய நோயை, செய்யும் - உண்டாக்கும்; (ஆதலால், கூடு வதிலும்) யார்மட்டும் - யாவரிடத்திலும், கலவாமை - கூடாமை, கோடி உறும் - கோடிப்பங்கு நன்மையாம்.

(போ-ரை) பெருமையுடைய கெட்டாத நெடிய அளத்தை யுடைய துறைவனே! விபரீத வையமின்றி மெய்ப்பொருள் விளங்கும்படி ஆராயும் அறிவிலாரினின் றும் பிரிந்தால் அப் பிரிவு மிக்க துன்பமரகிய நோயை யுண்டாக்கும்; ஆதலால், கூடுவதிலும் யாவரிடத்துங் கூடாமை கோடிப்பங்கு நன்மையாம்.

(வி - ரை) தெரிவிலார்கண்ண-உருபு மயக்கம். கண் என்பதை இடத்தை யுணர்த்தும் பெயர்ச்சொல்லனவும், தெரிவிலார்கண்ணும் மென்பதனை ஒற்றுமைப் பொருளாகிய ஆரூம் வேற்றுமைத் தொகையெனவங் கொண்டு, அறிவிலாரிடத்து நின்று எனவரைப் பினும் பொருந்தும். உம்மை - இழிவசிறப்பு. பிரிய - பிரியினை என்பதன் திரிபு. யார்மாட்டு மென்பதில் உம்மை முற்றும்மையாத லால் யா எஞ்சாமைப் பொருளது. கோடி-மிகப் பல என்பதற்குக் காட்டியதோ ரெண்.

O Lord of the unfailing, wide, swelling bay! Even separation from ignorant people, who are incapable of clear understanding, causes great pain. It is, therefore, ten million times the better, not to contract friendship with any one at all. (168)

**169. கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்**  
**செல்லாது வைகிய வைககலு—மெரல்வ**  
**கொடாஅு தொழிந்தீபகலு முரைப்பின்**  
**படாஅவாம் பண்புடையார் கண்.**

(ப - ரை) உரைப்பின் - சொல்லுமிடத்து, கல்லாது - (நூல் களைக்) கற்காமல், போகிய - கழிந்த, நாளும் - தினமும், பெரியவர்கண் - (கேள்வியின் பொருட்டுப்) பெரியவரிடத்து, செல்லாது - (தாம்) செல்லாமல், வைகிய - கழிந்த, வைகலும்-நாளும், ஒல்வ - (தம்மால்) இயலும் பொருள்களை, கொடாது - (இப்

பவர்க்குக்) கொடாமல், ஒழிந்த - கழிந்த, பச்சும் - நாளும், பண்பு உடையார்கண் - நற்குண நற்செய்கை யுடையாரிடத்து உண்டா காவாம்.

(போ-ரை) சொல்லுமிடத்து நூல்களைக் கற்காமல் கழிந்த தினமும், கேள்வியின் பொருட்டுப் பெரியவரிடத்துத் தாம் செல்லாமல் கழிந்த நாளும், தம்மால் இயலும் பெர்கள்களை இரப்பவர்க்குக் கொடாமல் கழிந்த நாளும், நற்குண நற்செய்கை யுடையாரிடத்து உண்டாகாவாம்.

(வி - ரை) குணமும் செயலுமடங்கப் 'பண்பு' என்றும், கல்லாமலும் - பெரியவர்பாற் செல்லாமலும்-கொடாமலும் கழிந்த தாகிய ஒருநாளும் அவர்க்கு உண்டாவதில்லை யாதலால் நாள் முதலிய மூன்றையும் ஒருமையாயும், நாள் - வைகல் - பகல் என ஒரு பொருட்களையியாயும் அறிவை விளக்குதலால் மூன்னே கற்றலையும், அக் கல்வியறிவை உறுதிப்படுத்துவது கேள்வியாதலின் அதன்பின் இதனையும், இவற்றிற்குப் பயன் அறஞ்செய்தலாதலால் சுற்றில் கொடுத்தலையும் வைத்துங் கூறினார். பண்புடையார் கற்றுக் கேட்டும் இரப்பவர்க் கீந்தும் உயிர் வாழ்வ ரென்பது கருத்து. பகல் - தொழிலாகுபெயர்.

Days spent without learning, days passed without visiting the great, days gone by without giving what is in one's power to give: these occur not in the case of the good and virtuous men.

(169)

170. பெரியார் பெருமை சிறுதகைமை யொன்றிற்  
குரியா ருரிமை யடக்கந்-தெரியுங்கால்  
செல்வ முடையாருஞ் செல்வதே தற்சேர்ந்தா  
ரல்லல் களைப் வெனின்.

(ப - ரை) தெரியுங்கால் - ஆராயுமிடத்து, பெரியார் - பெசி யாருடைய, பெருமை-பெருமைக் குணமாவது, சிறு தகைமை - (செருக்கில்லாமல்) பணிவடைய' ராதலாம்; ஒன்றிற்கு - பரம் பொருளுக்கு, உரியார் - உரிமை யாயினாருடைய, உரிமை-உரிய தொழில், அடக்கம் - (மன மொழி மெய்கள் சுதங்கிரமின்றி) அடங்கினவராதலாம்; செல்வம் உடைங்காரும் - பொருட்செல்வ முடையாரும், தன் சேங்தாச் - தம்மை யடைந்தலருடைய, அங்

வல் - (வறுமையாலாகிய) துன்பத்தை, களைப் எனின்-ஒழிப்பாரானால், செல்வரே - செல்வரே ஆவர்.

(போ - ரை) ஆராயுமிடத்துப் பெரியாருடைய பெருமைக் குணமாவது செருக்கில்லாமல் பணிவடைய ராதலாம். பரம் பொருளுக்கு உரிமை யாயினாருடைய உரிய தொழில் மனமொழி மெய்கள் சுதங்கிரமின்றி அடங்கினவராதலாம். பெருட்செல்வ முடையாரும் தம்மை யடைந்தவருடைய வறுமையாலாகிய துன்பத்தை ஒழிப்பாரானால் செல்வரே ஆவர்.

(வீ - ரை) ஒப்பும் ஈயர்வும் இல்லாத தாதலால் பரம்பொருள் ஒன்றெனப்பட்டது; இது தொகைக் குறிப்பு. அரியாராகுதல் தமக்கென ஒரு சுதங்கிரமு மின்றி அதன் வயப்படல். ஏ - தேற்றம். தன்-பண்மையு ஞாருமைவந்த வழுவமைதி.

The great less of great men lies in their humility; the virtue of those who have dedicated themselves to the service of the Almighty, consists in self-restraint. If we understand things rightly, it is only those possessors of wealth that can be called wealthy, who relieve the wants of those that approach them for relief. (170)

### Chapter XVIII—Association with the Good

#### 18-ம் அதிகாரம்: நல்லினஞ் சேர்தல்

[அஃதாவது, நன்மையாகிய இனத்தைச் சேர்தலை யுனர்த்துவது. நல்லினமாவது தீயநெறியின் விலக்கி, நன்னெறியில் செலுத்தும் பேரறிவுடையாருடைய கூட்டம். அப் பெரியாரை அவமதி யாம லொழுகுதலே அன்றி அவரைப் பிரியாமல் நட்புக் கொள்ள வேண்டுமென இதனால் உணர்த்துகின்றமையால் இது அதன் பின் வைக்கப்பட்டது.]

#### 171. அறியாப் பருவத் தடங்காரோ டெரன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வு—நெறியறிந்த  
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறைகப்  
புற்பனிப் பற்றுவிட்டாங்கு.

(ப - ரை) வெயில் - வெயிலானது, முறை - வெப்ப மிகுந்து காய்வதினால், பணி - பணியானது, புல் - (தன் முன் பற்றி

யிருந்த) புல்லை, பற்றுவிட்டால் ஆங்கு - பற்றுதலை விட்டாற். போல, அறியாத பருவத்து - (கருவன்) பகுத்துணர்வில்லாத காலத்தில், அடங்காரோடு - பணிந்து நடவாதவருடனே, ஒன்றி-வேற்றுமையின்றிச் சேர்ந்து, நெறி அல்ல - முறை யல்லாதன வற்றை, செய்து - செய்யாளின்று, ஒழுகியவும் - நடந்ததற்குக் காரணமாகிய தீக்குணங்களும், நெறி அறிந்த - முறையை அறி ந்த, கல் சார்வு-நல்லினமானது, சார - (தன்னைச்) சார்வதினால், கெடும் - விட்டொழியும்.

(போ - ரை) வெயிலரனது வெப்பமிருந்து காய்வதினால் பணியானது தான் முன் பற்றியிருந்த புல்லைப் பற்றுதலை விட்டாற்போல, கருவன் பகுத்துணர்வில்லாத காலத்தில் பணிந்து நடவாதவருடனே வேற்றுமையின்றிச் சேர்ந்து முறையல்லாதனவற்றைச் செய்யாளின்று நடந்ததற்குக் காரணமாகிய தீக்குணங்களும் முறையை அறிந்த நல்லினமானது தன்னைச் சார்வதினால் விட்டொழியும்.

(வி - ரூர) ஒழுகிய - வினைமுதல்வினையைக் கருவியின்மே வேற்றிக் கூறும் இறந்தகால வினைப்பெயர்; வகரமெய் விரித் தல் விகாரம். சார்வ - தொழிலாகுபெயர். புல் தனிக்குறி லௌற் றுத்த மொழியாதலால் ஈற்று லகங் திரிந்தது. பனி குறிவினை மொழியாதலால் வருமொழிப்பகர மிகுந்தது. பற்று-முதனிலைத் தொழிற்பெயர். நற்சார்வ சார என்பது எழுவாய்த் தொகாநிலை; இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலை யன்றென்பது உவமையால் விளங்கினாது. பிறர்கேட்டைத் தன் கேட்டைப்போலச் சுறு துவதால் நற்சார்வ தானே சார்வதாயிற்று. வெயில் - பண்பாகுபெயர்; வெம்-பகுதி, குறில் நெடில் என்பவற்றிற்போல இல் - பகுதிப்பொருள் விகுதி, முன்னின்ற மெய் திரிந்தது சந்தி.

Even if one, in unreasoning youth, associates with the wicked and walks in unrighteous ways, his faults shall disappear, when he associates with those who know the righteous way, just as the dew-drops on the blades of grass, disappear when the sun's hot rays fall on them.  
(171)

**172. அறிமி ஏற்றெறி யஞ்சமின் கூற்றம்**

பொறுமின் பிறர்கட்டுஞ்சொல் போற்றுமின் யஞ்சம்  
வெறுமின் வினைதீயார் கேண்மையென்று ஸ்ரூண் ரும்  
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

(ப - ரை) எஞ்சான்றும் - எல்லா நாளிலும், அறநெறி - அறத்தின் வழியை, அறியின் - அறிந்து நடவடிக்கோள்; கூற்றும் - கூற்றுவனுக்கு, அஞ்சசியின் - அஞ்சி யொழுகுக்கோள்; பிறர் கடுஞ்சொல்-பிறருடைய கடுஞ்சொற்களை, பொறுமின் - பொறுங்கோள்; வஞ்சம் - வஞ்சிக்கும் செயலை, போற்றுமின்-(உம்மிடத் துத் தோன்றுமல்) பாதுகாவுக்கோள்; வினை தீயார்-செயல் தீயவரது, கேண்ணமை - நட்பினை, வெறுமின் - வெறுங்கோள்; பெரியார் வாய்ச்சொல் - பெரியோருடைய வாய்ச்சொல்லை, பெறுமின் - கேளுங்கோள்.

(போ-ரை) எல்லா நாளிலும் அறத்தின் வழியையறிந்து நடவடிக்கோள். கூற்றுவனுக்கு அஞ்சி யொழுகுக்கோள். பிறருடைய கடுஞ்சொற்களைப் பொறுங்கோள். வஞ்சிக்கும் செயலை யும்மிடத்துத் தோன்றுமற் பாதுகாவுக்கோள். செயல் தீயவரது நட்பினை வெறுங்கோள். பெரியோருடைய வாய்ச்சொல்லைக் கேளுங்கோள்.

(வி - ரை) கூற்றுவனுக்கு அஞ்சதலாவது மரணம் வருவது இன்னபோதெனக் குறிக்கப் படாமல்யால் அதற்கஞ்சி விரைந்து அறஞ்செய்ய விரும்பல்.

Know the path of virtue, fear the God of Death, bear with others' harsh words, beware ye practise no deceit, hate friendship with those whose deeds are evil, always listen to words that fall from the lips of the great. (172)

**173. அடைந்தார்ப் பிரிவு மரும்பினியுங் கேடு  
முடங்குடம்பு கொண்டார்க் குறலாற்—கூடங்கிப்  
பிறப்பின்னு தென்றுணரும் பேரறிவி னரை  
யுறப்புணர்க் வம்மாவென் னெஞ்சு.**

(ப-ரை) அடைந்தார்-(இன்ன முறையென) அடைந்தவரை, பிரிவும்-(சாவுகாரணமாகவாவது வெளியென்று காரணமாகவாவது) பிரிதலும், அருப்பினியும்-(மருந்து முதலியவற்றூல்) சாத்தியமாகாத நேயும், கேடும் - பொருள்பிலும், உடங்கு-ஒற்றுமையாக, உடம்பு கொண்டார்க்கு - உடலை யடைந்தவருக்கு, உறவால்-அடைதலால், பிறப்பு - பிறப்பானது, தொடங்கி - (உண்டானது) தொடங்கி, இன்னது என்று-துண்பங் தருவதென்று, உணரும் - அறியவல்ல, பேர் அறிவினரை - மிக்க அறிவினையுடைய நல்லினமானவரை,

என் நெஞ்சு-என் மனம், உறப் புணர்க-யிகுதியுஞ் சேரக்கடவது; அம்மா - இது வியப்பாகும்.

(போ-ரை) இன்ன முறையென அடைந்தவரைச் சாவுகாரண மாகவரவது வேறொன்று காரணமாகவாவது பிரிதலும், மருந்து முதலியவற்றால் சாத்தியமாகாத நோயும், பொருளழிவும், ஒற்று மையாக வடிலை யடைந்தவருக்கு அடைதலால், பிறப்பானது உண்டானது தொடங்கித் துன்பங் தருவதென் றறியவல்ல மிக்க அறி விளையுடைய நல்லினமானவரை என் மனம் யிகுதியுஞ் சேரக்கடவது. இது வியப்பாகும்.

(வி - ரை) அடைந்தார் - தாய், தங்கை, மனைவி, புத்திரர் முதலியோர். சாவு பிரிவி லடங்குதலால் கேடு பொருளின்மேலது. சிறந்த அறிவு தோன்றும்படி அறியாமையி ணீங்குதலாகிய மனத்தூய்மையும், மொழி மெய்களாற் செய்யும் வினைத் தூய் மையு முண்டாதல் பற்றிப் 'பேரறிவினாலை உறப்புணர்க' என்றும், பேரறிவினாலை உறப்புணர்க் கருதுங் கருத்துண்டாத வருமையாதலால் அது தனக் குண்டாகியதைப்பற்றி வியந்தா னென்பது தோன்ற 'அம்மா' என்றுங் கூறினார். இது வியப்புப் பொருள் தாகிய இடைச்சொல்.

Separation, through death or otherwise, from friendship, incurable diseases, loss of worldly riches: as all these afflict those who possess a material body, ah! let our mind cleave close to those wise men, who have understood that birth, from the very first, is a great evil.  
(173)

**174 இறப்ப நினையுங்கா வின்னு தெனினும்  
பிறப்பினை யாரு முனியார்—பிறப்பினுள்  
பண்பாற்று நெஞ்சத் தவச்களோ டெஞ்சுஞ்சுன்றும்  
நண்பாற்றி நட்கப் பெறின்.**

(ப - ரை) பண்பு ஆற்றும்-(தமக்கு) இயல்பாகிய அறங்களைச் செய்யும், நெஞ்சத் தவச்களோடு - மனமுடையர்களோடு, பிறப்பினுள் - (கருவர்) பிறந்த பிறப்பில், எஞ்சுஞ்சுன்றும்-தம் ஆயுள் முற்றும், நண்பு ஆற்றி - அன்பு செய்து, நட்கப் பெறின் - நட்புக் கொள்ளப் பெறுவாராயின், நினையுங்கால் - ஆராயின், இறப்ப இன்னுது எனினும்-யிகவும் துன்பங் தருவதாயினும், பிறப்பினை-அங்கப் பிறப்பை, யாரும் - எத்தன்மையாரும், முனியார் - வெறுக்காமல் விரும்புவர்.

(போ-ரை) தமக்கு இயல்பாகிய அறங்களைச் செய்யும் மன முடையார்களேரு ஒருவர் பிறந்த பிறப்பில் தம் ஆயுள் முந்தும் அன்புசெய்து நட்புக்கொள்ளப் பெறுவாராயின், ஆராயின் மிகவும் தன்பாந் தருவதாயின் அந்தப் பிறப்பை எத்தன்மையாரும் வெதுக் காமல் கிரும்புவர்.

(வி - ரை) மக்கட் கியல்பா யமைந்த செயல் அறச்செயலே ஆதலின் அதனைப் ‘பண்பு’ என்றும், அவ் வறச்செயல் மனத்தோடு பொருங்கினவ ரெண்பார் ‘பண்பாற்று கெஞ்சுத்தவர்’ என்றும், அவர்களோடு அண்பாற்றி நட்புக்கொள்ள அரிதும் பேறுமாமென்பார் ‘பெறின்’ என்றால் குறினர். கண்பெண்ணுங் காரியத்தின் பெயர் தன் காரணமாகிய அன்பின்மேலது.

Though, when deeply considered, birth is full of bitterness,  
none will hate it, should it be possible, in this birth, to  
be friends, all the days of one's life, with the virtuous-minded  
men.

(174)

### 175. ஊரங் கணீ ரூரவுநீர் சேர்ந்தக்கால்

பேரும் பிறிதாகித் தீர்த்தமா—மோருங்  
குலமாட்சி யில்லாருங் குன்றுபோ னிற்பார்  
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

(ப - ரை) ஊர் - ஊரிலுள்ள, அங்கண நீர் - சலதாகைநீர், ரூரவுநீர் - வலியமைந்த நீரை, சேர்ந்தக்கால்-சேர்ந்தால், பேரும்-தனது பெயரும், பிறிது ஆகி - அங்கின் பெயராகி, தீர்த்தம் உம் ஆம் - சிறந்த நீருமாகும்; (அதுபோல) ஒரும் - மதிக்கத்தக்க, குலமாட்சி - குழிப்பிறப்பின் பெருமை, இல்லாரும் - இல்லாதவரும், நலமாட்சி - குழிப்பிறப்பின் பெருமை, நல்லாரை - நல்லவரை, சார்ந்து - சேர்ந்து, குன்றுபோல் - மலைபோல, னிற்பார் - நிற்பார்.

(பேர் - ரை) ஊரிலுள்ள சலதாரை நீர் வலியமைந்த நீரைச் சேர்ந்தால் தனது பெயரும் அங்கின் பெயராகிச் சிறந்த நீருமாகும்; அதுபோல, மதிக்கத்தக்க குழிப்பிறப்பின் பெருமை இல்லாதவரும், நல்லவரைச் சேர்ந்து மலைபோல நிற்பார்.

(வி - ரை) மாட்சியில்லார், மாட்சிநல்லார் இரண்டும் தினை வழுவமைதி. குன்றுபோல என்ற உவமையால் அளவு செய்யப் படாத கல்விப்பொருளும், பிறரால் குற்றஞ் சொல்லப்படாத

அகசவின்மையும், கல்வியறிவு ஒழுக்கங்களால் யாவரு மறியநிற்று வரும், பொருளிவாக்காலத்து ஒப்புரவு செய்தற் குடன்படது முடையரா வெனக் கொள்க. உரவுநிலை ரென்றது கங்கைமுதலிய நீதி களையும், ஆலயங்களைச் சார்ந்த குளங்களையும். அவை தாமிழ் மூழ்கினாருடைய உடலைத் தூயதாக்குதலே அன்றி, பாவத்தையும் நீக்குமென்பர் ஆதலால், அந் நீக்கும் வலியுடைமையை நோக்கி அவற்றை ‘உரவுநீர்’ என்றார். தீர்த்தமும் என்னும் இறந்தது தழீஇய ஏச்ச உம்மை தொகுத்தலாயிற்று.

When water from the drains of a town, has joined a great river, its name is changed and it becomes a sacred stream itself. Likewise, those who have no high family connections to boast of, will rise and stand high as a hill, when they associate with eminent men of good repute. (175)

**176.** ஒண்கதீர் வாண்மதியங்கு சேர்தலா லோங்கிய  
வங்கண் விசம்பின் முயலுங் தொழுப்படுஉங்  
குன்றிய சீர்மைய ராயினுங்க் சீர்பெறுவர்  
குன்றன்னார் கேண்மை கொளின்.

(ப-ரை) ஒங்கிய - உயர்ந்த, அம் கண் - அழகிய இடமகன்ற, விசம்பிள் - ஆகாயத்திலுள்ள, ஒள் ததீர் - விளக்கமாகிய கிரணங்களைடைய, வாள் மதியம் - ஒளி தங்கிய சந்திரனை, சேர்தலால் - சேர்ந்திருத்தலால், முயலுங் தொழுப்படும் - முயலும் அஞ்சலி செய்யப்படும்; (அதுபோல ஒருவர்) சீர்மை குன்றியவர் ஆயினும். (குடி, கல்வியறிவு முதலிய) சிறப்பில்லராயினும், குன்று அன்னார் - மலையை ஒத்தவரது, கேண்மை கொளின்-உறவாந் தன்மையைப் பெறுவாராயின், சீர் பெறுவர் - அவருக்குப் பிறராற் செய்யப்படும் வழிபாடு முதலிய சிறப்பைத் தாழும் அடைவார்.

(போ - ரை) உயர்ந்த அழகிய இடமகன்ற ஆகாயத்தி லுள்ள விளக்கமாகிய கிரணங்களையுடைய ஒளி தங்கிய சந்திரனைச் சேர்ந்திருத்தலால் முயலும் அஞ்சலி செய்யப்படும்; அது போல, ஒருவர் குடி கல்வியறிவு முதலிய சிறப்பில்லராயினும் மலையை யொத்தவரது உறவாந்தன்மையைப் பெறுவாராயின், அவருக்குப் பிறராற் செய்யப்படும் வழிபாடு முதலிய சிறப்பைத் தாழும் அடைவார்.

(வி - ரை) முயலுக்கு அஞ்சலி செய்தல் செய்வார்க்குக் கருத் தின்றூயிலும் அவ் வஞ்சலியைச் சந்திரனுள் இருந்து தானும் பெறுதல்போல, சீர்மை குண்றினார்க்குச் சிறப்புச்செய்தல் செய்வார்க்குக் கருத்தின்றூயிலும் அச் சிறப்பைக் குன்றன்னு ருள்ளிருந்து தாழும் பெறுவ ரென்பது கருத்து. குண்றிய சீர்மைய ரென்பதிற் சொற்களைப் பின்முன்னுக நிறுத்தி விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. குன்றதல் குறைதல்; அது இன்மை மேலது. உம்மைக எரண்டில் முன்னது இழிவசிறப்போடு இறந்தது தழீஇயதிலும், பின்னது இழிவசிறப்பிலும் வந்தன.

Because it is found in the bright moon emitting brilliant rays, the hare in the wide heaven becomes itself worthy of adoration. Likewise, people who are themselves lacking in worth, attain a dignity, when they associate with men, great as a mountain.  
(176)

### 177. பாலோ டளர்யாநிர் பாலாகு மல்லது

நீராய் நிறந்தெரிந்து தோன்றுதாந்—தேரின்  
சிறியார் சிறுமையுந் தோன்றுதா நல்ல  
பெரியார் பெருமைபைச் சார்ந்து.

(ப - ரை) தேரின் - ஆராயின், பாலோடு - பாலினேடு, அளாய் நீர் - கலந்த நீர், பால் ஆகும் அல்லது-பாலாகத் தோன்று மல்லாமல், நீர் ஆய் - (தான் தனியே) நீராயிருந்து, நிறம் தெரி ந்து - தன்னிறம் விளக்கி, தோன்றுது - தோன்றமாட்டது; (அதுபோலத் தாஞ் சேர்ந்த) நல்ல - நற்குண நற்செய்கை, பெரியார்-மிகுந்தவருடைய, பெருமையை-பெருந்தன்மையை, சார்ந்து-அடையப் பெற்றதனால், சிறியார் - நற்குண நற்செய்கை யில்லா ருடைய, சிறுமையும்-சிறுமைத் தன்மையும், தோன்றுது-தேரன்ற மாட்டாது.

(போ - ளா) ஆராயின் பாலினேடு கலந்த நீர் பாலாகத் தோன்றுமல்லாமல் தான் தனியே நீராயிருந்து தன்னிறம் விளக்கித் தோன்றமாட்டாது; அதுபோலத் தாஞ் சேர்ந்த நற்குண நற்செய்கை மிகுந்தவருடைய பெருத்தன்மையை யடையப் பெற்றதனால் நற்குண நற்செய்கை யில்லாருடைய சிறுமைத் தன்மையுந் தோன்றமாட்டாது.

(வி - ரை) அளாய் - இறந்தகாலப் பெயரெச்சம்; அளா-பகுதி, ய்-இறந்தகால இடைநிலை, அ-பெயரெச்சப் பொருண்ணம்

விகுதி. தெரிந்தென்னுஞ் சினைவினை தோன்றுதென்னும் முதல் வினை கொண்டது. சிறியர் - பெரியா ரெண்பதற்கு மறுதலையாகிய பெயர். நல்ல பெரியர் - தினைவழுவுமைதி. நல்ல - பண்படியாகப் பிறந்த பலவின் படர்க்கைப்பெயர். சார்ந்து-சாரவென்பதன் திரிபு. உம்மை இழிவிசிறப்போடு இறந்தது தழீஇய எச்ச உம்மை.

Water, when mixed with milk, will appear as milk and not as water, judged by its colour. Likewise, the littleness of the little ones will disappear, when seen in union with the greatness of the great. (177)

### 178. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபு

லொல்காவே யாகு முழவ ருமூபடைக்கு  
மெல்லியரே ராயினி நற்சார்வு சார்ந்தார்மேற்  
செல்லாவாஞ் செற்றார் சினம்.

(ப - ரை) கொல்லை - கொல்லையாகிய, இரு புனத்து - பெரிய புனத்திலுள்ள, குற்றி - மரக்கட்டையை, அடைந்த புல்-சேர மூளைத்த புற்கள், உழவர் - உழவர்கள், உழு - உழுகின்ற, படைக்கு - கல்ப்பைக்கு, ஒல்காவே ஆகும் - தளர்வடையாதனாவே யாகும்; (அதுபோல) மெல்லியரே ஆயினும் - வலியில்லாதவராக வே யிருந்தாலும், நல் சார்வு-வன்மையாகிய துணையாகுவோரை, சார்ந்தார்மேல் - அடையப் பெற்றவர்மேல், செற்றார்-பகைவருடைய, சினம் - கோபங் காரணமாகிய செயல்கள், செல்லா ஆம் - சென்று பயன்படாதன ஆம்.

(போ-ரை) கொல்லையாகிய பெரிய புனத்திலுள்ள மரக்கட்டையைச் சேர மூளைத்த புற்கள் உழவர்களுழுகின்ற கல்ப்பைக்குத் தளர்வடையாதனாவே யாகும்; அதுபோல, வலியில்லாதவராகவே யிருந்தாலும் வன்மையாகிய துணையாகுவோராயடையப் பெற்றவர்மேல் பகைவருடைய கோபங் காரணமாகிய தெயல்கள் சென்று பயன் படாதனவாம்.

(வி - ரை) கொல்லைப்புனம் - இருபெயரொட்டுப் பண்புத் தொகைகளை. கொல்லை-சிறப்புப் பெயர். குற்றி - பண்படியாகப் பிறந்த பெயர்; குறு - பகுதி, இ-ஒன்றன் படர்க்கை விகுதி, தன்னேற் றிரட்டியதாகிய நகரத்தோற்றம் விரித்தல், உரக்கேடுசந்தி. ஏகாரங்கள் தேற்றம். சார்வு - தொழிலாகுபெயர். நற்சார்

வென்றது பகைவரினு மிக்க வலியுடையாரை. சினம் - காரியத் தைக் காரணமாக உபசரித்த உபசாரவழக்கு.

The grass grown round the stump of a tree in the field adjoining a house, does not yield to the farmer's plough. Likewise, though people are weak, if they have strong ones to help them, the wrath of foes will not affect them. (178)

**179.** நிலங்களத்தான் திய நெல்லேபோற் ரத்தங்  
குலங்களத்தால் ஸாகுவர் சான்றேர்—கலங்களத்தைத்  
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றுண்மை  
தீயினஞ்சேரக் கெடும்.

(ப - ரை) சான்றேர்-(கல்வியறி வொழுக்கங்களால்) நிறைந்தோர், நிலங்களத்தால் - விளை நிலத்தினது கண்மையினால், நந்திய - பெருகிய, நெல்லேபோல் - நெல்லையேபோல, தம்தம் - தங்கள் தங்களது, குல சுலத்தால் - உயர்குடிப் பிறப்பினால், ஆகுவர் - (தம்மொழுக்கம் குறையாமல்) பெருகுவர்; தீவளி - சுழல்காற்று, சென்று - போய்ச்சேர்ந்து, கலங்களத்தை - மரக்கலத்தினது திண்மையை, சிதைத்தால் ஆங்கு - அழிக்க அஃது அழிந்தாற்போல, தீயினம் - தீயினமானது, சேர - சென்று சேர்வதினால், சான்று ஆண்மை - (கல்வியறிவு முதலியவற்றால்) நிறைந்து (அவற்றை) ஆளுந்தன்மை, கெடும் - தன் திண்மை அழியும்.

(போ-ரை) கல்வியறி வொழுக்கங்களால் நிறைந்தோர் விளை நிலத்தினது கண்மையினால் பெருகிய நெல்லையேபோலத் தங்கள் தங்களது உயர்குடிப் பிறப்பினால் தம்மொழுக்கங் குறையாமல் பெருகுவர். சுழல்காற்று போய்ச்சேர்ந்து மரக்கலத்தினது திண்மையை அழிக்க அஃது அழிந்தாற்போலத் தீயினமானது சென்று சேர்வதினால் கல்வியறிவு முதலியவற்றால் நிறைந்து அவற்றையாளுந்தன்மை தன் திண்மை அழியும்.

(வி - ரை) சான்றேர் தீயினத்தைச் சேர்வாராயின் தம் மொழுக்க முதலியன கெடுவரென அதனது தீமையின் சிறப்புக் கூறப்பட்டது. தீயினம் - பண்புத்தொகைநிலை; விரிந்தால் தீமையாகிய இனமென விரியும். தீயினத்தைக் சேர விரும்பாராதலால் 'தீயினஞ்சேர' என்றார்; சிலர் இதற்குப் பொருளேஷன் உவமை மாறுபட வரைப்பர்.

Even as paddy grows luxuriantly on account of the fertility of the soil, the great ones grow in their greatness, on account of the excellence of their birth. Even as the excellence of the ship does not avail when the tornado advances, greatness will perish beside evil company. (179)

180. மனத்தான் மறுவில ரேணுந்தாஞ் சேர்ந்த

வினத்தா விகழப் படுவர்—புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேசேம்

வெறிபுனங் தீப்பட்டக் கால்.

(ப-ரை) மனத்தால் - (ஒருவர்) மனத்தி னன்மையால், மறு இலர் எனும் - குற்றமில்லராயினும், தாம் சேர்ந்த - தாம் கூடிய, இனத்தால் - தீயினத்தால், இகழப்படுவர் - (அறிவுடையோரால்) அவமதித்துச் சொல்லப்படுவர்; ஏறி புனம் - வெட்டிய புனமானது, தீப்பட்டக்கால் - உழவர்களால் இட்ட தீப்பட்டால், புனத்து - அப் புனத்திலுள்ள, வெறி கமழ் - நன்மணங் கமழ்கின்ற, சந்தனமும் வேங்கையும்-சந்தனமரமும் வேங்கைமரமும், வேம்பயனிலா மங்களோடு ஒக்க வேகும்.

(போ - ரை) ஒருவர் மனத்தி னன்மையால் குற்றமில்லராயினுங் தாங்கூடிய தீயினத்தால் அறிவுடையோரால் அவமதித்துச் சொல்லப்படுவர். வெட்டிய புனமானது உழவர்களா விட்ட தீப்பட்டால் அப் புனத்திலுள்ள நன்மணங் கமழ்கின்ற சந்தனமரமும் வேங்கைமரமும் பயனிலா மங்களோடு ஒக்க வேகும்.

(வி - ரை) இகழப்படுதற்குக் காரணமாய் நின்றமையால் இனம் தீயின மெனப்பட்டது. ஒருவருக்கு மனத்தால் மறுவின் மையே அன்றி இன கலமும் வேண்டுமென்பது கருத்து. ஏறி என்னும் விணத்தொகை புனமென்னும் செய்பொருள் கொண்டது. மலராற் சிறந்தமையின் வேங்கை சந்தனமரத்தோடு உடனண்ணப்பட்டது. இது வெற்றுமைப்போருள்வைப்பணி.

Though they are pure in thought, good men become objects of disdain, because of their evil company; just as, when the forest is on fire, the fragrant sandal and the *rengai*, too, are consumed. (180)

### Chapter XIX—Greatness

#### 19-ஆம் அதிகாரம்: பெருமை

[அஃதாவது, நஞ்சுணங்களாற் பெரியாரது தன்மையை யுணர்த்துவது. இப் பெருமை நல்லினத்தினுடைய தன்மையாதவின் அதன்பின் வைக்கப்பட்டது.]

**181.** எத விசையா திளமைசே ஸீங்குதலால்  
காத வவருங் கருத்தல்லர்—காதவித  
தாதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்  
போவதே போலும் பொருள்.

(ப - ரை) சுதல் - (வேண்டியவற்றைத்) தருதலும், இசையாது-இசையாமல், இளமை-இளமைப் பருவமும், சேண்-தூரத் தில், நீங்குதலால் - நீங்கிக் கழிந்தமையால், காதல் அவரும்-விரும்புதலுடைய அம் மங்கையரும், கருத்து அல்லர் - விருப்ப மில்லா ராயினர்; காதவித்த-விரும்பப்பட்ட செல்வப்பொருளில், நாம் ஆதும் என்னும் - (ஒருவன்) நாம் பெருகுவோமென்று கருதும், அவாவினை - ஆசையை, கைவிட்டு - பற்றறவிட்டு, போவதே - (துறவுநெறியில்) சேர்வதே, பொருள் - (பிறப்பின்) பயனும்.

(போ-ரை) வேண்டியவற்றைத் தருதலும் இசையாமல் இளமைப் பருவமுந் தூரத்தில் நீங்கிக் கழிந்தமையால் விரும்புதலுடைய அம் மங்கையரும் விருப்பமில்லா ராயினர். விரும்பப்பட்ட செல்வப்பொருளில் ஒருவன் நாம் பெருகுவோ மென்று கருதும் ஆசையைப் பற்றறவிட்டுத் துறவு நெறியிற் சேர்வதே பிறப்பின் பயனும்.

(வி - ரை) ஆக்கச்சொல்லும், காதவித்த என்பதன் பல வின் படர்க்கை அகர விகுதிபும் விகாரத்தால் தொக்கன. அவரென்பதில் அகரச்சுட்டு சுதலும் இளமையும் இசைந்திருந்த காலத்தில் ஆசைசெய்வ ரென்பதைக் குறித்து நின்றது. அறசுவை யுண்டியுட்டல் முதலியவற்றை யெல்லாம் செய்தவராதலால் உம் மை உயர்வுசிறப்பு. அவர் கருத்தல்ல ராயினமை கூறவே மற்ற வர் கருத்தல்லராயினமை கூறவேண்டாதாயிற்று. நீங்குதல் முக்காலத்துக்கும் பொதுவாயினும் இங்கு இறந்த காலத்தது. ஆது மென்னும் தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்றில் தும் விகுதி

யே இடத்தையும், பாலையும், காலத்தையும் உணர்த்திற்று. போலுமென்பது உரையசை. ஏ - பிரினிலை.

When our youth has gone far off and when it is no longer in our power to give, the once-loving damsels think no more of us. The right course, therefore, is to renounce the desire that makes us love and hope for future joys, and release ourselves from the bondage of domestic state. (181)

**182.** இற்சார்வி னேமாந்தே மீங்கணமந்தே மென்றெண் பொச்சாந் தொழுகுவர் பேதையா—ரச்சார்வு [ஸிப் நின்றன போன்று நிலையா வெனவுணர்ந்தா ரென்றும் பரிவ திலர்.

(ப - ரை) பேதையார் - அறிவிலார், இல் - இல்வாழ்க்கைக் குரிய, சார்வின் - (மண், பெண், பொன்னுகிய) துணைகளினால், எமாந்தேம் - இன்புற்றேரும், ஏங்கு - இவ்வுலகத்தில், அமைந்தேம் என்று - (யாதொன்றினுலும்) குறைவில்லோமென்று, எண்ணிக்குதி, பொச்சாந்து - பிறப்பின்பயனை மறந்து, ஒழுகுவர் - ஈடப் பார்; அச் சார்வு - அத் துணைகள், நின்றன போன்று - நிலைபெற்றனபோலக் காணப்பட்டு, நிலையா என - நிலைபெருதனவென்று, உணர்ந்தார் - அவற்றின் உண்மை யுணர்ந்தவர்கள், என்றும் - எக்காலத்திலும், பரிவது இலர் - விரும்புதலில்லார்.

(போ-ரை) அறிவிலார் இல்வாழ்க்கைக்குரிய மண், பெண், பொன்னுகிய துணைகளினால் வின்புற்றேரும், இவ் வுலகத்தில் யாதொன்றினுலுங் குறைவில்லோ மென்று கருதிப் பிறப்பின்பயனை மறந்து நடப்பார். அத் துணைகள் நிலைபெற்றனபோலக் காணப்பட்டு நிலைபெருதனவென்று அவற்றினுண்மை யுணர்ந்தவர்கள் எக்காலத்திலும் விரும்புதலில்லார்.

(வி - ரை) சார்வு - தொழிலாகுபெயர்: தம் பேதைமையாலாகிய துணிவினால் எமாந்தேம், அமைந்தேமென எண்ணினமையால் நிகழ்காலம் இரந்தகாலமாக வந்த காலவழுவமைதி. எமாந்தேம் ஒருசொல்லின் தன்மையது; ஏமெமன்னும் மொழியோடு யான்பதன் மருட ஆகிய ஆப் புணர், அது கடைக்குறையாய் நின்ற எமா-பகுதி, த-சங்கி, த-இறந்தகால இடைநிலை, ஏம்-தன் மைப் பன்மை விகுதி, சங்கித் தகரம் நகரமானது மெல்த்தல் விகாரம்.

"We have found joy in our domestic relations and we are not wanting in anything"—so thinking, fools forget the aims of life, and live on. But, those who have perceived that such relations are only seemingly permanent, whereas in reality they are transient, never pursue such a course. (182)

**183. மறுமைக்கு வித்து மயவின்றிச் செய்து  
சிறுமைப் படாதேநீர் வாழ்மி—நறிஞராய்  
நின்றுதிரி நின்றே நிறம்வேவருங் காரண  
மின்றிப் பலவு முள.**

(ப - ரை) நின்ற உழி - (உடல்) நின்ற நிலையில், நின்றே - இருங்தே, காரணம் இன்றி - காரண மில்லாமல், நிறம் - (இளமை முதலிய) தன்மைகள், வேறு ஆம் - வேறுபடும்; பலங்கள் - (அதுவுமன்றிப் பிணி வறுமை முதலிய) பலவும் உண்டாவனவாம்; (ஆதலால்) அறிஞராய் - நல்லறிஞருடிடையீராகி, மறுமைக்கு - மறுமை இன்பத்துக்கு, வித்து - காரணமாகிய அறத்தை, மயல் இன்றிச் செய்து - (அவ் விண்பம் உள்தோ இலதோவென்னும்) ஜிய மில்லாமல் செய்யானின்று, சிறுமைப்படாதே-துன்பப்படாமலே, நீர் வாழ்மின் - நீங்கள் வாழுங்கோள்.

(போ - ரை) உடல் நின்ற நிலைவிருந்தே காரணமில்லாமல் இளமைமுதலிய தன்மைகள் வேறுபடும்; அதுவுமன்றிப் பிணி வறுமைமுதலிய பலவும் உண்டாவனவாம்; ஆதலால், கல்லறிவை யுடையீராகி மறுமை யின்பத்துக்குக் காரணமாகிய அறத்தை அவ் விண்பம் உள்தோ இலதோவென்னும் ஜிய மில்லாமல் செய்யானின்று துன்பப்படாமலே நீங்கள் வாழுங்கோள்.

(வி - ரை) உடலென்பது சொல்லெலச்சம். அறிஞராயென்ற மையால் மயல் ஜியத்துக்காயிற்று; இதில் ஜிகாரத்துக்கு அகரம் போலி. சிறுமை என்றது ஜிய்புல்நுக்கச்சிபின்பெராருட் உண்டார் துன்பத்தை. உடம்போடு கூடி நின்றவர் உணராதவகை இளமை முதலியன ஒழிதலுக்குத் தாம் கருதிச் செய்துகொண்ட காரண மின்மையைக் காரணமின்றி என்றாரன்றிக் காலமாகிய கர்ரண த்தை ஒழித்துக் கூறினால்லான். உடல் நின்ற நிலையாலது உயிரோ கூடி நின்ற நிலை. நின்ற என்னும் பெயரெச்சத்திறு தொகுத்த ஈயிற்று. ஏ இரண்டாலுள்ள முன்னது பிரிநிலை; பின்னது தேற்றம். உம்மை இறந்து தழிதியதனேடு முற்றுப்பொருள்து.

Without any feeling of doabt, sow the seeds that will germinate in your after-birth and live like wise men, undisturbed by any afflictions; for, the body, while it appears to remain the same, undergoes so many changes, without any apparent cause. (183)

### 184. உறைப்பருங் காலத்து மூற்றுநீர்க் கேணி

யிறைத்துணினு மூராற்று மென்பர்-கொடைக்கடனுஞ்  
சா அ அயக் கண் ஞும் பெரியார்போன மற்றையா  
ரா அ அயக் கண் ஞு மரிது.

(ப - ரை) உறைப்பு அருகாலத்தும் - (மேகம்) துளித்தவில் வரத காலத்திலும், ஊற்று சீர்-ஊற்றுநீரையுடைய, கேணி-கேணி யானது, இறைத்து - (தன்னிலுள்ள நீரைப் பயிர்களுக்கு) இறைத்து, உண்ணினும் - (தாழும்) உண்பாராயினும், ஊர் - (தன்னையடுத்த) ஊரிலுள்ளாரை, ஆற்றும் - (நாக்கும்) வலியுடையதாகும், என்பர்-என்று (யாவரும்) சொல்லுவர்; (அதுபோலக்) கொடைக்கடனும் - (இரப்பவர்க்கு) ஈதலாகிய ஒப்புரவும், சாய்த்தக்கண் ஞும் - (வறுமையால்) தளர்ந்தவிடத்தும், பெரியார்போல்-குடிப் பிறப்புப் பெரியவரிடத்து உண்டாகுவதுபோல, மற்றையார்-இழி குடிப் பிறப்பினர், ஆயக்கண் ஞும் - (செல்வத்தால்) பெருகிய விடத்தும், அரிது - உண்டாகுதலில்லை.

(போ - ரை) மேகம் துளித்தவில்லாத காலத்திலும் ஊற்றுநீரையுடைய கேணியானது தன்னிலுள்ள நீரைப் பயிர்களுக்கு இறைத்துத் தாழும் உண்பாராயினுஞ் தன்னை யடுத்த ஊரிலுள்ளாரைக் காக்கும் வலியுடையதாகுமென்று யாவருஞ் சொல்லுவர்; (அதுபோல) இரப்பவருக்கு ஈதலாகிய ஒப்புரவும் வறுமையால் தளர்ந்தவிடத்தும் குடிப்பிறப்புப் பெரியவரிடத்து உண்டாகுவதுபோல இழிகுடிப்பிறப்பினர் செல்வத்தால் பெருகியவிடத்தும் உண்டாகுதலில்லை.

(வி-ரை) இடையில் உரைத்தலை இசையெச்சம். ஊற்றென் பது தல் வீருதி புணர்ந்து கெட்டமாத்திரையில் ஊற்றென் பது திரி ந்ததாதலால் முதனிலை திரிந்த தொழிற்பெயர். ஊற்றுநீர்-இரண்டாம் வேற்றுமைத்தெகளிலை; விரிந்தால் ஊற்றையுடைய நிரென விரியும். ஊர் - இடவரகுபெயர். சாய்த்தக்கண் என்னும் இறந்தகால வினையெச்சம் சாய்க்கண்ணெத் தொகுத்த

லாயிந்து. நான்கு மாத்திரையதாதலால் அளபெடை செய்யுள் வழுவுமைதி.

Even when monsoons fail, wells, with springs, feed and fertilise a whole village. Likewise, great men, even in adverse circumstances, will give duo gifts, which others even in affluent circumstances, give not. (184)

**185. உறுபுன ரந்துல கூட்டி யறுமிடந்துங் கல்லூற் புழுமிழுந் மாறேபோற் செல்வம் பலர்க்காற்றிச் செட்டுலந்தக் கண்ணுஞ் சிலர்க்காற்றிச் செய்வர் செயற்பா லவை.**

(ப-ரை) உறுபுனல் - (தன்னிடத்து) உள்ள கீரை, தந்து-கொடுத்து, உலகு - உலகத்தாரை, ஊட்டி - உண்பித்து, அறு மிடத்தும் - நீர் வற்றினவிடத்தும், கல் - தோண்டிய, ஊற்று உழி - ஊற்றுக்குழியில், ஊடும் - நீர் சுரக்கின்ற, ஆறேபோல் - யாற்றையேபோல, செல்வம் போல் - (தம்மிடத்துள்ள) செல்வப் பொருளை, பலர்க்கு - (ஏற்ற) பலருக்கும், ஆற்றி - கொடுத்தல் செய்து, செட்டு - (அச் செல்வம்) சிறிதும் இலராகி, உலந்தக்கண் ஆமு - தாம் வருங்கினுலும், சிலர்க்கு - சிலருக்கு, ஆற்றி-கொடுத்தல் செய்து, செயற்பாலவை - மற்ற செய்தற்பான்மையவாகிய ஒப்புரவுகளை, செய்வர் - செய்வார்.

(பேர் - ரை) தன்னிடத்து உள்ள கீரைக் கொடுத்து உலகத் தாரை யுண்பித்து நீர் வற்றினவிடத்துங் தோண்டிய ஊற்றுக்குழி மிஸ் நீர் சுரக்கின்ற யாற்றையேபோலத் தம்மிடத்துள்ள செல்வப் பொருளை ஏற்ற பலருக்குங் கொடுத்தல் செய்து அச் செல்வஞ் சிறிது மிலராகித் தாம் வருங்கினுலும் சிலருக்குக் கொடுத்தல் செய்து மற்ற செய்தற்பான்மையவாகிய ஒப்புரவுகளைச் செய்வார்.

(வி - ரை) செய்வேண்டிய ஒப்புரவு பலவற்றுள்ளும் ஈதல் சிறந்ததாகவின் சிலர்க்காற்றிச் செயற்பாலவை செய்வ என்றார். பலர்க்கு மென்னும் முற்றும்மை விகாரத்தால் தொக்கது. மற்ற உம்மைக ஸிரண்டும் இழிவசிறப்புப் பொருளன. பேர் என்னுஞ் செயவெனச்சத்தீரும் தொகுத்தலாயிற்று. ஏ-மற்ற நீர் நிலைகளி னின்றும் பிரித்தலால் பிரிநிலை.

Even like the river, which not only supplies plenty of water and feeds the country when it is full, but also yields water

in times of scarcity, through its springs, if men dig up its bed, good men, when rich, help a number of people, and even when they are ruined, they help at least a few and thus do what they ought to do. (185)

**186. பெருவரை நாட!** பெரியோர்க்ட் மை [யைக்  
கருவரைமேற் சூடேபோற் ரேன்றுஞ்சு—கருவரை  
கொன்றனன் வின்னு செயினுஞ் சிறியார்மே  
லொன்றுனுஞ் தொன்று கெடும்.

(ப - ரை) பெரு வரை நாட - பெருமையாகிய மலைநாட்டை யுடையானே!, பெரியோர்கண் - பெரியோரிடத் துண்டாகிய, தீமை-ஒரு தீச்செயலானது, கருவரைமேல்-பெருமையாகிய வெள் ளெருத்தின்மேலுள்ள, சூடேபோல் - சூட்டின் வடுவேபோல, தோன்றும்-நன்குவிளங்கும்; கரு கரையை-பெருமையாகிய வெள் ளெருத்தை, கொன்றுல் அன்ன-சாகும்படி சூடுகள் சூடுஞ்செலாத்த, இன்னு - தீச்செயல்கள் பலவற்றை, செயினும் - செய்வாராயினும், சிறியார்மேல் - கீழ்மக்களிடத்து, ஒன்று ஆனும் - சிறிதாயினும், தோன்று - (அவை) தோன்றுதனவாகி, கெடும் - இல்லாதனவாகும்.

(போ - ரை) பெருமையாகிய மலைநாட்டை யுடையானே! பெரியோரிடத்துண்டாகிய ஒரு தீச்செயலானது பெருமையாகிய வெள்ளெருத்தின்மேலுள்ள சூட்டின் வடுவேபோல நன்கு விளங்கும். பெருமையாகிய வெள்ளெருத்தைச் சாகும்படி சூடுகள் சூடுஞ்செலாத்த தீச்செயல்கள் பலவற்றைச் செய்வாராயினும் கீழ்மக்களிடத்துச் சிறிதாயினும் அவை தோன்றுதனவாகி இல்லாதனவாகும்.

(வி - ரை) தோன்றுதல் - யாவருங் கருதிப்பேசுதல். பெரியார் செய்த தீமை ஒன்றென்பது சூடென்ற ஒருமையாலும், சிறியார் செய்த தீமை பலவென்பது நரையைக் கொன்றனன் வென்ற உவமையாலும், தோன்று என்னும் பலவின் படர்க்கை எதிர்மறை முற்றாலும் பெற்றாம். அவை கருதுவாரும் பேசுவாரும் இல்லாமையால் 'தோன்று கேடும்'என்றார். நரை-பண்பாகுபெயர். நரை - வெண்மை. பகுதிப்பொருள் விகுதியாகிய மையிறு கெட்டு நின்ற இன்னு என்னும் பண்புப்பெயர் செயலுக் கானமையால் அவ்வாகுபெயராம். ஒன்றென்றும் வரையறைப் பண்பு சிறுமைக்காயிற்று. ஏ - தேற்றம். ஆனென்பது ஆயினென்பதன் மருஉ.

O Lord of a country abounding in lofty hills! Any evil committed by the great ones, will appear prominent, like a brand-mark on a white bull. But, if the low ones do evil deeds as heinous as branding a white bull all over its body, till it is dead, none of them attracts notice. (186)

### 187. இசைந்த சிறுகை யியல்பிலா தார்கண்

பசைந்த துணையும் பரிவா—மசைந்த  
நகையேயும் வேண்டாத நல்லறிவி ஞர்கண்  
பகையேயும் பாடு பெறும். -

(ப - ரை) இசைந்த - தகுந்துள்ள, சிறுகை - கிழாகிய தொழிலைச் செய்யவல்ல, இயல்பிலாதார்கண் - நற்குண மில்லா ரிடத்து, பசைந்த துணையும் - (ஒருவன்) நட்புக்கொண்டவளவும், பரிவு ஆம் - (அவனுக்குத்) துன்பம் விளையும்; அசைந்த - நடுங்கு வதற்குக் காரணமாகிய தீச்செயல்களை, நகையேயும்-விளையாட்டி வேயும், வேண்டாத - (பிறருக்குச் செய்ய) விரும்பாத, நல் அறி வினார்கண் - நல்லறிவுடையாரிடத்துக் கொண்ட, பகையேயும் - பகையிலேயும், பாடு பெறும் - பயன் பெறுவான்.

(போ-ரை) தகுந்துள்ள கிழாகிய தொழிலைச் செய்யவல்ல நற்குணமில்லாரிடத்து ஒருவன் நட்புக்கொண்டவளவும் அவனுக்குத் துன்பம் விளையும். நடுங்குதற்குக் காரணமாகிய தீச்செயல் களை விளையாட்டிலேயும் பிறருக்குச் செய்ய விரும்பாத நல்லறி வுடையாரிடத்துக் கொண்ட பகையிலேயும் பயன் பெறுவான்.

(வி - ரை) நல்லறிவினுரிடத்துக் கொண்ட பகை பின் ஒரு தீங்கையுங் தராமையால், அத் தீங்கு தராமையைப் ‘பாடு’ என்றார். பாடென்னும் முதனிலை திரிச்த தொழிற்பெயர் பகையின்பின் உண்டாம் பயனுக்கு ஆதலாக் தொழிலாகுபெயர். அசைந்த - நல்லறிவினார் தீச்செயல் செய்ய நடுங்குவராதலால் அவர் அசைதலாகிய வினைமுதல் வினையைக் காரணமாகிய தீச்செயலின்மே வேற்றிக் கூறிய இறந்தகால வினைப்பெயர். அவர் நடுங்காமலிரா ரென்னுங் துணிவுபற்றி அசைவ என்பது இறந்தகாலத்தாற் கூறப் பட்டது. பயனுள தெயல் விளையாட்டுச்செய வீரண்டினின்றும் நகையையும், நட்புப் பகை யிரண்டினின்றும் பகையையும் பிரித்த வரல் ஏ இரண்டும் பிரிநிலை.

In proportion to the degree of intimacy one has with the low-minded, who are not good-natured, there is suffering; but, in the case of the great ones, who even in jest do not condescend to do evil deeds, even hostility to such people, will result in good to us.

(187)

### 188. மெல்லிய நல்லாருண் மேன்மை யதுவிறங்

தொன்னாருட் கூற்றுட்கு முட்குடைமை யெல்லாஞ்  
சலவருட் சாலச் சலமே நலவரு  
னைன்மை வரம்பாய் விடல்.

(ப - ரை) மெல்லிய நல்லாருள் - மென்மையாகிய இயல் புடையாரிடத்து, மேன்மை - மேன்மையாகிய தன்மையும், ஒன்னாருள் - பகைவரிடத்து, அது இறந்து - மேன்மையாகிய இயல்பை விட்டு, கூற்று உட்கும் - கூற்றுவனும் அஞ்சத்தகும், உட்கு - பயங்கரத்தை, உடைமை - கொள்ளலும், எல்லாம் - எல்லாச்செயலும், சலவருள் - வஞ்சளையாரிடத்து, சால - (அவர் வஞ்சளையினும்) மிக்க, சலம் - வஞ்சளையும், சலவருள் - வஞ்சளை யில்லாரிடத்து, நன்மை - வஞ்சளையின்மையும், வரம்பு ஆப்விடல் - (ஒருவர்) எல்லையாய் விடக்கடவர்.

(போ-ரை) மென்மையாகிய இயல்புடையாரிடத்து மென்மையாகிய தன்மையும், பகைவரிடத்து மேன்மையாகிய இயல்பை விட்டுக் கூற்றுவனும் அஞ்சத்தகும் பயங்கரத்தைக் கொள்ளலும், எல்லாச் செயலும் வஞ்சளையாரிடத்து அவர் வஞ்சளையினும் மிக்க வஞ்சளையும், வஞ்சளை யில்லாரிடத்து வஞ்சளை யின்மையும் ஒரு வர் எல்லையாய் விடக்கடவர்.

(வி - ரை) மென்மை - பிறர் செய்த தீங்கைப் பாராட்டாத குணம். இறந்தென்னும் இறந்தகால வினையெச்சம் உடைமை யென்னுங் குறிப்புத் தொழிற்பெயர்கொண்டது. கூற்றுமென்னு உயர்வுசிறப்பும்மை தொகுக்கப்பட்டது. உட்கை உண்டாக்குவதைனை உட்கென்றது உபசார வழக்கு; அது முதனிலைத் தொழிற்பெயர். சலவர்-சறு திரிந்த குறிப்புவினைப்பெயர்; எல்லாஞ் சலவர் - தினைவழுவமைதி. மெல்லிய நல்லா ரெண்பதில் மென்மை யையே நன்மை யென்றமையின், டந்த நடை, உண்ட ஊண், செய்த செயல் என்பனபோல அக் குறிப்புப் பெயரெச்சம் முதனிலையாகிய நன்மையென்னுங் குறிப்புத் தொழிற்பெயர் கொண்-

தது. இவ்வாறே மூக வல்லார்க்கு அங் நால்வரும் பயன்படுவ ரென் பது கருத்து. ஒன்றூர் - தெரிந்தோகிய மறைவினைப் பெயர்; இதில் ஒன்றென்பதன் மருஉவாகிய ஒன் - பகுதி.

With the fair ones who are gentle, use gentleness; with foes, use, not gentleness but fierceness, which the God of Death himself might dread; with the consummate hypocrites, use hypocrisy deeper than theirs; and with frank men use frankness; let this be one's law of life. (186)

### 189. கடுக்கி யொருவன் கடுங்குறலை பேசி

மயக்கி விடி-னு மனப்பிரிப்பொன் நின்றித்  
துளக்க மிலாதவர் தூய மனத்தார்  
விளக்கினு ஜொண்சடரே போன்று.

(ப - ரை) துளக்கம் இல்லாதவர்-(அறிவு) கலங்குத வில்லா தவர், ஒருவன் கடுக்கி - (பொருமையால்) ஒருவன் விரைந்து வந்து, கடு குறலை பேசி - (நட்டோன்மேல் தம்மிடத்து) மிக்க கோளைச் சொல்லி, மயக்கி விடி-னும்-மயங்கும்படி செய்துவிட்டா ஹும், மனப் பிரிப்பு - மனத்தால் (நட்பினைப்) பிரித்தல், ஒன்று உம் தீன்றி-சிறிது மில்லாமல், விளக்கினுன் - விளக்குத் தண்டினு ஜேற்றிய, ஒன் சடரே - ஒன்ஸிய சடரையே, போன்று - ஒத்து, தூய மனத்தார் - குற்றமில்லாத மனமுடையரா யிருப்பர்.

(போ - ரை) அறிவு கலங்குதவில்லாதவர் பொருமையால் ஒருவன் விரைந்துவந்து (நட்டோன்மேல் தம்மிடத்து) மிக்க கோ ளைச் சொல்லி மயங்கும்படி செய்துவிட்டாஹும், மனத்தால் நட்பினைப் பிரித்தல் சிறிது மில்லாமல் விளக்குத் தண்டினு ஜேற்றிய ஒன்ஸிய சடரையே ஒத்துக் குற்றமில்லாத மனமுடையரா யிருப்பார்.

(வி - ரை) விளக்கினு ஜொண்சடர் தன்னைச் சாரும் பிற பொருள்களைச் சுட்டெரிப்பதல்லாமல் தன்னிற் கொளாதது போல, ஒருவன் கூறுங் கடுங்குறலை உண்மையெனக் கொள்ளா மல் நட்டோனிடத்து வைத்த எட்பினை விடா ரென்பது. கடுகி என்பது தொடை நோக்கி ககரவொற்று விரியனிற்றது. முக குணங்களும் மாறிமாறி வருதல் யாவர்க்கு முன்தாதலால் தாமத குணத்தால் மயங்கினராயினும் பின் அவன்குறலைக் கிணங்கா

ரென்பார் மனப்பிரிப் பொன்றின்றித் தூயமனத்தார் என்றார். இன்றியென்னுங் குறிப்பு வினையெச்சம் மனத்தாரென்னுங் குறிப்புவினை கொண்டது. விளக்குத் தானியாகுபெயர்.

Though one may hasten to the pure-minded men, and by using slanderous words, try to delude them, they, with calm unruffled mind, waver not, but remain steady, like the bright flame burning within a lamp. (189)

**190.** முற்றுற்றுந் துற்றினை நாளு மறஞ்செய்து  
பிற்றுற்றுந் துற்றுவர் சான்றவ—ரத்துற்று  
முக்குற்ற நீக்கி முடியு மனவெல்லாங்  
துக்கத்து வீக்கி விடும்.

(ப - ரை) முன் துற்றும் - முன் (தாம்) உண்ணுதற்குரிய, துற்றினை - உணவை, நாளும் - தினமும், அறம் செய்து - விருந்தினர் முதலானவர்க்குக் கொடுத்து, பின் துற்று - மிகுதியான உணவை, துற்றுவர் - உண்ணுவர், சான்றவர் - மேலோர்; அத் துற்று எல்லாம் - அவ்வாறுண்ணு முனவெல்லாம், முக் குற்றம் நீக்கி - (காம வெகுளி மயக்கமாகிய) முன்று குற்றங்களையும் நீக்கி, முடியும் அளவு-டைவினின்று முயிர்ச்சிக்கும் அளவில், துக்கத்துள்ளுக்கத்துக்குக் காரணமாகிய பிறப்பினின்றும், நீக்கிவிடும் - (அவ்விரை) ஒழித்துவிடும்.

(போ - ரை) முன் தாம் உண்ணுதற்குரிய உணவைத் தினமும் விருந்தினர் முதலானவர்க்குக் கொடுத்து மிகுதியான உணவை உண்ணுவர் மேலோர். அவ்வாறுண்ணு முனவெல்லாம் காம வெகுளி மயக்கமாகிய முன்று குற்றங்களையும் நீக்கி உடலினின்றும் உயிர்நீங்குமளவில் துக்கத்துக்குக் காரணமாகிய பிறப்பினின்றும் அவ்விரை ஒழித்துவிடும்.

(வீ - ரை) துற்றல் - உண்ணல். துற்றென்னும் முதனிலைத் தொழிற்பெயர் உண்ணப்படும் பொருளுக்கானதால் தொழிலாகுபெயர். பிற்றுற்று என்றது பிறருண்டு மிகுந்த வணவை. துற்றுவர்-பல்லோர் படர்க்கை எதிர்கால வினைமுறை; துற்று - பகுதி, வ - எதிர்கால இடைநிலை, அர்-பல்லோர் படர்க்கை விகுதி. துத்துங்குத்தினை, துத்துத் துத்துவர், அத் தத்து எனக் கூறுவாருமளர். துத்தும் என்னும் பெயரெச்சத்துக்குத் து என்பது பகுதியும், உம் விகுதியும் ஆயினபின், தகரங்க எிடையே வருவதற்கோ

ரியைபின்மையாலும், துத்து என்பது பகுதியாதல் வேண்டும்; துத்தென ஓர் முதனிலையின்மையாலும் துத்தென்பது துவ்விகுதி பெற்ற நின்ற தொழிற்பெயரெனக் கொண்டு அது உணவிற்குத் தொழிலாகபெய ராயிற்றெனின் அவ்வாறு இச்சொல் வழங்குதல் வின்மையாலும், இம் முதனிலையின் அடியாக எதிர்கால விளை முற்று துப்பாரென வருமேயன்றித் துத்துவரென வராமையாலும் இவை வழுவெனல் அவர் நோக்கிற்றிலர்போலும். எல்லா மென்பதை அத் துற்றென்பதனேடு கூட்டுக. ‘துக்கம்’ காரணத்தைக் காரியமாகக் கூறினார்.

The food that is served first, the great ones will, as a matter of daily duty, give in charity, and only eat the food that is served after. Such food will free them from the three-fold vices of lust, anger and delusion, and will keep them from all the afflictions of this birth, to the end of their life. ()

### Chapter XX—Perseverance

#### 20-ஆம் அசிகாரம்: தாளாண்மை

[அஃதாவது மெய்ம்முயற்சி யுடையானுகுதல். நல்லினத்தைச் சார்க்கதொழுகுதலா வுதித்த நல்லறிவுடையான் செய்ய வழும் அறத்துக்கு இன்றியமையாச் சிறப்பினதாகிய பொருளை ஆக்குவதாதலின் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.]

**191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ் கேள்வ துண்டு கிளைகளோ துஞ்சப [போற் வாளாடு கூத்தியர் கண்போற் றுமாறுங் தாளாளர்க் குண்டோ தவம்.**

(ப-ரை) கோள் - (தாம் சீர்) கொள்ளுதலை, ஆற்ற- (குளம்) செய்வதினால், கொள்ளா - நீரைப்பெற்று, குளத்தின்கீழ்-குளத்தி னருகிலுள்ள, பைங்கூழ் துஞ்சதல்போல் - பயிர் நிலைபெறுதல் போல, கேள் - உறவினனுகிய முயற்சியுடையான், ஈவது - சுயும் உணவை, உண்டு - உண்ணாவின்று, கிளைகளோ - (தம்மைச் சார்க்குள்ள) உறவினரோ, துஞ்சப - (முயற்சித் துண்பமின்றி) நிலை பெற்ற வாழ்வார்; வாள் ஆடு - வாளாட்டு ஆடுகின்ற, கூத்தியர் கண்போல் - நடகப் பெண்களுடைய கண் உலாவல்போல, தடு மாறும் - சோம்பாமல் உலாவுகின்ற, தாள் ஆளர்க்கு - முயற்சியை

யானுதலுடையார்க்கு, தவறு - (உபகாரியாந்தன்மை) தவறுதல், உண்டோ - உளதாகுமோ? இல்லை.

(போ-னா) (தாம் நீர்) கொள்ளுதலை (குளம்) செய்வதினால் நீரைப் பெற்றுக் குளத்தி னருகிலுள்ள பயிர் நிலைபெறுதல் போல, உறவினருகிய முயற்சியுடையான் சுய முணவை உண்ண விண்று தம்மைச் சார்ந்துள்ள உறவினரோ (முயற்சித் துண்ப மின்றி) நிலைபெற்று வாழ்வார். வாளாட்டு ஆடுகின்ற டாடகப் பெண்களுடைய கண் உலாவல்போல, சோம்பாம லுலாவகின்ற முயற்சியை யானுதலுடையார்க்கு உபகாரியாந் தன்மை தவறு தல் உளதாகுமோ? இல்லை.

(வி - னா) பொருளுக்குக் கூறிய துஞ்சதலென்னும் தொழில் உவமைக்கும் வருவிக்கப்பட்டது. கேள் - பண்பாகுபெயர். சுவது-எதிர்கால வினையாலைணயும் பெயர். முன்னுள்ள ஒ உயர்வு சிறப்பு; பின்னுள்ள ஒ எதிர்மறை. தாளாளரென்றது விடா முயற்சியுடையாரை. உண்டு உண்ணுகின்றென்பதன் திரிபு. கண்போலத் தடுமாறுதல் கண் வாளாட்டு முற்றுப்பெறுமளவும் பிடித்தாடும் வாள் சென்றவழி யெல்லாஞ் செல்வதுபோலத் தாம் மேற்கொண்ட முயற்சி எவ்வெவ் வழியாற் சென்று செய்யின் முற்றுப்பெறுமேர அவ்வெவ் வழியாற் சென்று செய்து, முடிய மளவும் முயற்சியை விடானுதல்.

Even as the green crops nourished by a tank, which does not hold a sufficient supply of water, kinsmen that feed on the bounties of their industrious relatives, thrive not, but perish. Is failure possible to persevering men, who are ever active, as the watchful eyes of the dancer, playing with the sword. (191)

**192. ஆடுகோடாகி யதரிடை நின்றதாஉங்**  
காழ்கொண்ட கண்ணே களிறலைக்குங் கந்தாகும்  
வாழ்தலு மன்ன தகைத்தீத பொருவன்றுன்  
ரூழ்வின்றித் தன்னைச் செயின்.

(ப - னா) ஆடு - (பிறர் பற்றுதலால்) துவருகின்ற, கோடு ஆகி - கொம்பாக, அதரிடை - வழியில், நின்றதும் - நின்ற மரக் கண்றும், காழ் கொண்ட கண் - உள் வயிரங்கொண்டவிடத்து, களிறு - யாளையை, அணைக்கும் - கட்டுதற்குரிய, கந்து ஆகும் - தறியாகும்; ஒருவன் - (யாவர்க்கும் எளியனுக இருந்த) ஒருவன்,

தாழ்வு இன்றி - சோம்புத விலஞகி, தான் தண்ணைச் செயின் - தான் தண்ணை (முயற்சியடையஞகச்) செய்துகொள்வனானால், வாழ்தலும் - பொருளுடையா னகுதலும், அன்ன தகைத்தே - அதுபோலுங் தன்மை யுடையதேயாம்.

(போ-ரை) பிறர் பற்றுதலால் துவஞகின்ற கொம்பாக வழியில் நின்ற மரக்கண்றும் உள்வமிரங் கொண்டவிடத்து யானை யைக் கட்டுத்தற்குரிய தறியாகும்; யாவர்க்கும் எளியனாக இருந்த ஒருவன் சோம்புதவிலஞகித் தான் தண்ணை முயற்சியடையஞகச் செய்துகொள்வனானால், பொருளுடையா னகுதலும் அதுபோலுங் தன்மை யுடையதேயாம்.

(வி - ளா) உம்மை இரண்டில் முன்னது இழிவசிறப்புப் பொருளது, பின்னது இறந்தது தழீஇயதனேடு உயர்வசிறப்புப் பொருளது. முன்னுள்ள ஏற்றசை, பின்னுள்ள ஏதேற்றம். போற்றி வளர்ப்பாரிலதென்பார் ‘அதரிடை நின்றதூஉம்’ என்றார். அப் பொருள் பொருளில் தானென்ற சொல்லாற்றலால் வந்தியைதல் அறிக. நின்றது-இறந்தகால விணைப்பெயர்.

The slender, bending twig that is on the way-side, becomes, when its core is sufficiently developed, strong enough to serve as a post to which elephants can be tied. Even so, one could acquire success in life, if he would only make himself active, without lolling in the lap of indolence. (192)

### 193. உறுபுவி யூனிரை யின்றி பொருநாள்

சிறுதேரை பற்றியுங் தின்னு—மறிவினால்  
காற்றெழுஷி லென்று கருதற்க கையினால்  
மேற்றெழுஷிலு மாங்கே மிகும்.

(ப - ரை) உறுபுவி-வலிமிகுந்த புவி, ஊன் இரை-இறைச்சி யாகிய இரை, இன்றி - கிடைத்தலில்லாமல், ஒருநாள் - ஒருகாலத் தில், சிறு தேரையும் - தன்னிரைக்குத் தகாத தவளையையும், பற்றித் தின்னும்-பிடித்துத் தின்னும்; (அதுபோல ஒருவன்) அறிவி னால் - மிக்க கல்வியறிவுடைமையால், கால் தொழில் என்று - (கிடைத்த தொழில்) காலால் செய்யப்படுஞ் சிறுதொழிலென்று, கருதற்க-அவமதியாமல் மேற்கொள்ளக்கடவன்; கையினால்-கையி னால் செய்யப்படும், மேல் தொழிலும்-மேன்மையாகிய தொழிலி லும், ஆங்கே - அச் சிறுதொழில் செய்யப்படுகுந்த இடத்தே, மிகும் - உயர்வான்.

(போ-ரை) வலி மிகுந்த புலி, இறைச்சியாகிய இரை கிடைத்த வில்லாமல் ஒருகாலத்தில் தன்னிரைக்குத் தகாத தவளையையும் பிடித்துத் தின்னும்; அதுபோல, ஒருவன் மிக்க கல்வி யறிவுடைமையால் கிடைத்த தொழில் காலரல் செய்யப்படுஞ் சிறு தொழிலென்று அவமதியாமல் மேற்கொள்ளக்கடவன். கையினால் செய்யப்படும் மேன்மையாகிய தொழிலிலும் அச் சிறுதொழில் செய்யப் புகுந்த இடத்தே உயர்வான்.

(வி - ரா) கால் அறிவின் சிறுமையையும், கை அறிவின் மிகுதியையும் உணர்த்த வந்த குறிப்புச்சொல். சிறுமைப்பண்பு தகுதியின்மையை யுணர்த்தியது. ஏ - பிரிந்லை.

The ferocious tiger, when it cannot get meat one day, may catch a little thing and eat it. So, let not one despise little things, saying: "this is too mean an act for my knowledge", for, the skilful hand will, even in small matters, have noble things to achieve. (19.)

#### 194. இசையா தெனினு மிபற்றியோ ராற்று

லசையாது நிற்பதா மாண்மை—யிசையுங்கால்

கண்ட நிறையலைக்குங் கானலங் தண்சேர்ப்ப!

பெண்டிரும் வாழுாசோ மற்று.

(ப - ரை) கண்டல்-தாழையை, திரை-அலைகள், அலைக்கும்-அலைக்கின்ற, கானல்-சோலையையுடைய, தண் சேர்ப்பு-குளிர்ச்சியாகிய துறையை யுடையானே!, இசையுங்கால் - (ஒரு தொழில்) எனிதில் முடிவதானால், மற்றுப்பெண்டிரும்-ஊக்கமில்லாத பெண் டுக்கும், வாழுரோ-(முடித்து) வாழ்தல் செய்யாரோ? (ஆதலால்) இசையாது எனினும் - செய்ய முடியாதாயினும், ஓராற்றால் - (செய்யப்புகுந்த) ஒரு நிலையிலே, அசையாது நின்று - ஊக்க மழியாமல் நின்று, இயற்றுவது - செய்து முடிக்கவல்ல தன்மை, ஆண்மை - ஆண்மகனாதியல்பு.

(போ-ரை) தாழையை அலைகள் அலைக்கின்ற சோலையை யுடைய குளிர்ச்சியாகிய துறையையுடையானே! ஒருதொழில் எனிதில் முடிவதானால் ஊக்கமில்லாத பெண்டுக்கும் முடித்து வாழ்தல் செய்யாரோ? ஆதலால், செய்ய முடியாதாயினும் செய்யப்புகுந்த ஒரு நிலையிலே ஊக்கமழியாமல் நின்று செய்து முடிக்கவல்ல தன்மை ஆண்மகனாதியல்பு.

(வி - ரை) இயற்றி அசையாது நிற்பது என்பதைப் பின் முன்னாக நிறுத்தி விகுதிபிரித்துக் கூட்டி உரைக்க. ஆற்றால் - உருபு மயக்கம். ஆம், அம் - சரரியை. மற்று - பிறிதென்னும் பொருளாது. ஓ-திரிமறை. உம்மை இழிவு சிறப்பு. கானல் நெய்த நிலத்துச் சோலை. செய்தற்குரியதைச் செய்து முடிப்பது ஆண்மை என்பது கருத்து.

O Lord of the cool shores, where the waves dash against the sweet-scented pine! Even if a thing seem impracticable, to persevere without ceasing, is manly; for, when it is easy of accomplishment, will not even women succeed in their efforts?()

### 195. நல்ல குலமென்றுங் தீய குலமென்றுஞ்

சொல்லள வல்லாற் பொருளில்லை—தொல்சிறப்பி  
நென்றுபொரு னொன்றே தவங்கல்வி யாள்வினை  
யென்றிவற்று அகுங் குலம்.

(ப - ரை) நல்ல குலம் என்றும்-உயர்குடிப் பிறப்பென்றும், தீய குலம் என்றும் - இழிகுடிப் பிறப்பென்றும், சொல் அளவு அல்லால் - சொல்லுதலி னளவல்லாமல், பொருள் இல்லை - (அச் சொற்களுக்குப்) பொரு னில்லையாம்; தொல் சிறப்பின்-தொன்று தொட்டு வரும் சிறப்பினையுடைய, ஒன் பொருள் ஒன்றே-(உடையானுக்கு) ஒளியைத் தரும் பொருளும், தவம் - தவமும், கல்வி-கல்வியும், ஆள்வினை - முயற்சியும், என்ற இவற்றான் - என்ற சொல்லப்பட்ட இவற்றினுலே, குலம் ஆகும் - குடிப்பிறப்பின் மேன்மை யுண்டாகும்.

(போ-ரை) உயர்குடிப் பிறப்பென்றும் இழிகுடிப் பிறப் பென்றும் சொல்லுதலி னளவல்லாமல் அச் சொற்களுக்குப் பொரு னில்லையாம். தொன்றுதொட்டு வரும் சிறப்பினையுடைய (உடையானுக்கு) ஒளியைத் தரும் பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்று சொல்லப்பட்ட இவற்றினுலே குடிப்பிறப்பின் மேன்மை யுண்டாகும்.

(வி - ரை) இதனால் பொருண்முதலியவற்றி னுண்மை யின் மைகளின் உயர்விழிவுகளைக் கடறியவாருயிற்று. ஆகவே, இவற்றி னின்மையால் நல்லகுலத்தா னவமதிப்பையும் இவற்றி னுண்மையால் தீயகுலத்தான் நன்குமதிப்பையும் பெறுவா ரென்பது கருத்தாகக் கொள்க. இதுபற்றியே முயற்கோடு, துன்னுசிக்குட-

ஏன்பனபோலப் பொருளில்லையென்றும், ஆள்வினையால் பொருளும், கல்வியறிவால் தவழும் பெறப்படுவனவாதலால் காரியகாரணங்களை எதிர் நிரனிரையாக வைத்துங் கூறினர். தொல் சிறப்பாவது படைப்புத் தொடங்கி யாவராலும் மேன்மையாகக் கொள்ளப்படுதல். ஒண்மையைத் தருவதனை ஒண்பொருளென்று ஓர் மரபுவழுவுமைதி. ஒன்றே என்பது எண்ணிடைச்சொல். என்ற என்னும் பெயரொச்சம் ஈறு தொகுக்கப்பட்டது.

High birth and low birth: these are but words, and have no real significance. Ancestral possessions, which bring glory to one do not, by themselves, determine one's lineage; on the other hand, it is only one's penance, learning and perseverance that determine it. (195)

**196.** ஆற்றுங் துணையு மறினினை யுள்ளடக்கி  
ஷுக்க முரையா ருணர்வுடையா—ஞக்க  
முறுப்பினை லாராயு மொன்மை யுடையார்  
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.

(ப - ஈ) ஊக்கம் - (பிறர் மேற்கொண்ட) முயற்சியை, உறுப்பினால் - (அவருடைய முகங் கண் ஆகிய) அவயவங்களால், ஆராயும்-ஆராய்ந்தறியவல்ல, ஒண்மை உடையர்-நல்லறிவுடையாரது, குறிப்பின் - கருத்துக்கு, கீழ்ப்பட்டது - பணிந்து நடப்பவர், உலகு - உலகத்தார்; (ஆதலால்) உணர்வு உடையார்-பேரவி வுடையார், ஆற்றும் துணையும் - செய்துமுடிக்கு மளவும், அறி வினை - முடிக்கு முபாயங்களை, உள் அடக்கி-புறத்தே தோன்றுமல் வைத்து, ஊக்கம் - (தம்முடைய) முயற்சியை, உரையார்- (தம் முகமுதலியவற்றுலும்) வெளிப்படுத்தார்.

(போ - ஈ) பிறர் மேற்கொண்ட முயற்சியை அவருடைய முகங்கள் ஆகிய அவயவங்களா லாஞ்சய்ந்தறியவல்ல நல்லறிவுடையாரது கருத்துக்குப் பணிந்து நடப்பவ ருலகத்தார். ஆதலால், பேரவி வுடையார் செய்து முடிக்குமளவும் முடிக்கு முபாயங்களைப் புறத்தே தோன்றுமல் வைத்துத் தம்முடைய முயற்சியைத் தம் முகமுதலியவற்றுலும் வெளிப்படுத்தார்.

(வி - ஈ) அறிவென்னுங் காரணத்தின் பெயர் உபாயமாகிய காரியத்துக்கும், ஒண்மையென்னுங் காரியத்தின் பெயர் நல்லறிவாகிய காரணத்துக்கும் ஆயின். முகமுதலியன முகம், கண்,

வடிவு, தொழில், சொல் முதலாயின. உரையாகமே. வெளிப்படுத் தாகையின் மேலது. ஒன்றையுடையர் குறிப்பின் கீழ்ப்பட்டது லகாதலின் தாம் மேற்கொண்ட தொழிலை அவர்களினாயின் ஒருகாலத்து இடைஷுறு செய்தலுக்குடும்; அதபற்றி ‘அறிவினை யுள்ளடக்கி யூக்கமுரையா ருணர்வுடையார்’ என்றார்.

Men of understanding keep, within themselves, their wisdom, till the time for accomplishment comes, and reveal not their designs. The world is subject to the command of those wise men, who interpret men's designs by outward indications.

### 197. சிதலை தினப்பட்ட வால மரத்தை

மதலையாப் மற்றதன் வீழுன்றி யாக்குக  
குதலைமை தந்தைகட்ட டோன்றிற்றுன் பெற்ற  
புதல்வன் மறைப்பக் கெடும்.

(ப - ரை) சிதலை - செல்லினால், தினனப்பட்ட - அரிக்கப் பட்ட, ஆலமரத்தை-ஆலமரத்தினை, அதன் வீழ்-அதனது வீழுது, மதலை ஆய் - தாங்குவதாகி, ஊன்றினால் ஆங்கு - (அருகில்) ஊன்றி நின்றூற்போல, தந்தைகண் - தந்தையாகிய ஒருவனிடத்து, குதலைமை - அறியாமைக் குற்றம், தோன்றின் - உண்டாயின், தான் பெற்ற புதல்வன்-தான் பெற்ற புத்திரன், மறைப்பட்டன் முயற்சியால்) மறைப்பதினால், கெடும் - தோன்றுததாகும்.

(போ - ரை) செல்லினால் அரிக்கப்பட்ட ஆலமரத்தினை, அதனது வீழுது தாங்குவதாகி அருகில் ஊன்றி நின்றூற்போல, தந்தையாகிய ஒருவனிடத்து அறியாமைக் குற்றம் உண்டாயின் தான் பெற்ற புத்திரன் (தன் முயற்சியால்) மறைப்பதினால் தோன்றுததாகும்.

(வி - ரை) மதலை - தூண். வீழ்-தொழிலாகுபெயர். குதலை மை-மழிலைச்சொல்லின் தன்மை; அது அறியாமைக் காயிற்று. புதல்வன் முயற்சி யுடையானுகி மிருப்பானுயின் அவன் தந்தையினது அறியாமையாலாகிய குற்றம் தன்னைப் பேசுவாரின்றி மறையுமென்பது கருத்து. இதனால் முயற்சியினது சிறப்புக் கூறப்பட்டது. மறைப்ப என்றது இலக்கணை.

When a banyan tree is eaten up by white ants, its falling root bears it up, like a buttress. Even so, when decay appears

in the father, the son that he has begotten hides it, and thereupon, it disappears. (197)

**198.** எனமா யில்லிருந் தின்றி விளியினு

மானங் தலைவருவ செய்பவோ—யானே

வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்று  
ளரிமா மதுகை யவர்.

(ப - ரை) யானே - பெரிய யானையினது, வரி முகம் - புள்ளி யுள்ள முகத்தை, புண்படுக்கும் - புண் செய்யவல்ல, வள் உகிர் - கூர்மையாகிய நகங்களுள்ள, நோன் தாள்-வலியமைந்த கால்களை யுடைய, அரிமா - சிங்கத்தினை ஒத்த, மதுகையவர்-(பெருமுயற்சி செய்யவல்ல) வலியையுடையார், ஈனம் ஆப் - (பொருள்) இல்லா ராகி, இல் இருந்து - இல்வாழ்க்கையிலிருந்து, இன்றி - (உணவு) இல்லாமல், விளியினும் - இறக்கினும், மானம்-பழியாகிய குற்றம், தலைவருவ-தம்மிடத்து அடையத்தகும் சிறு முயற்சிகளை, செய்பவோ - செய்ய உடன்படுவாரோ? உடன்படார்.

(போ-ரை) பெரிய யானையினது புள்ளியுள்ள முகத்தைப் புண் செய்யவல்ல கூர்மையாகிய நகங்களுள்ள வலியமைந்த கால்களையுடைய சிங்கத்தினையொத்த பெருமுயற்சி செய்யவல்ல வலியையுடையார் பொரு ஸில்லாராகி இல்வாழ்க்கையிலிருந்து உணவில்லாமல் இறக்கினும் பழியாகிய குற்றங் தம்மிடத்து அடையத்தகும் சிறு முயற்சிகளைச் செய்ய உடன்படுவாரோ? உடன்படார்.

(வி - ரை) ஈனம் இன்மையின்மேல் நின்றது. வருவ-இட வழுவகைதி. அரிமா புண்படுக்கு மென்றமையால் மக்களால் போற்றப்படும் யானை யன்றென்பது விளங்குதலால் வரி புள்ளிக்காயிற்று; புள்ளி தக்கவயதி லுண்டாகுவது; கோலமெழுதியவை னாப் பொருள் கொள்ளின் அது மலைமுதலிய இடங்களிலுள்ள யானைகளுக்குப் பொருந்தாமையந்து. பொருளில் இல்லிருந்தின்றி விளியினு மென்றதற் கேற்ப உவமையில் குகையிலிருந்து உணவின்றி இறக்கினு மென்றும், உவமையில் யானை வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்று ளென்றதற் கேற்பப் பெரு ஸில் பெருமுயற்சியைச் செய்து முடிக்கும் கூரவிலும், தக்க உபாயமு முடையாரென்றும் விரித்துரைக்க. மேன்மக்கள் வறு மையால் உணவின்றி உயிர் நீங்குவதாயினும் சிறுமுயற்சி செய்து வாழாரென்பது கருத்து.

Even though, destitute, they die of starvation in their home, will they do deeds that will bring disgrace upon their own heads?—they who have power like the lion possessed of mighty feet with sharp claws, which can wound the spotted face of an elephant.

(198)

### 199. தீங்கரும் பின்ற திரள்கா ஹனோயலரி

தேங்கமழ் நாற்ற மிழந்தா ஆங்—கோங்கு  
முயர்குடி யுட்டிறப்பி வென்னும் பெயர்பொறிக்கும்  
பேராண்மை யில்லாக் கடை.

(ப - ரை) தீங்கரும்பு - மதுரமாகிய கரும்பினால், ஸன்ற - பெறப்பட்ட, திரள் கால்-திரண்ட காலையுடைய, உளை அலரி-(சிங்கத்தின்) பிடர்மயிரை ஒத்தமலர், தேன் கமழ் - இனிதாக மணக்கின்ற, சாற்றம் - மணத்தை, இழங்கால் ஆங்கு - இழங்காற்போல, பெயர் பொறிக்கும் - (அறிவுடையோரால்) தன் பெயரை எழுதி வைப்பதற்குரிய, பேராண்மை-(பிறர் செய்தற்கு) அருமையாகிய முயற்சிகளைச் செய்தல், இல்லாக்கடை-இல்லாவிடத்து, ஒங்கும் உயர்குடியுள்-மிக உயர்ந்த குடியில், பிறப்பின்-(ஒருவன்) பிறந்ததனால், என் ஆம்-யாது பயன் ஆகும்?

(போ-ரை) மதுரமாகிய கரும்பினால் பெறப்பட்ட திரண்ட காலையுடைய சிங்கத்தின் பிடர்மயிரை யொத்த மலர் இனிதாக மணக்கின்ற மணத்தை யிழங்காற்போல, அறிவுடையோரால் தன் பெயரை யெழுதி வைப்பதற்குரிய பிறர் செய்தற்கு அருமையாகிய முயற்சிகளைச் செய்தல் இல்லாவிடத்து மிக வயர்ந்த குடியிலொருவன் பிறந்ததனால் யாது பயனாகும்?

(வி - ரை) திரள்காஹனை என உவமையை விசேஷித்தமையால் பொருளுக்குக் கண்ணுக்கினிதாகத் தோற்றும் தோற்ற முடைமை கொள்க. பேராண்மை அருமையாகிய முயற்சிகளைச் செய்த வென்பது, “நயக்கும்பே ராண்மை யொன்றே நாட்டிய வருமை செய்தல்” என்னும் நிகண்டாலு முனர்க. ஒங்குமுயர்ஒருபொருட்பன்மொழி. பொறிக்கு மென்னுங காரியப்பொருட்டாகிய பெயரெச்சம் தன் காரணமாகிய பேராண்மை யென்னும் பெயர் கொண்டது. ஒருவன் அருமை செய்த வீலனையின் உயர்குடிப் பிறப்பாலும், கண்ணுக்கினிய தோற்றத்தாலும் பயனில்லை யென்பது கருத்து.

Like the hair-like flowers on rounded stalks that the sweet sugar-cane bears, when their sweet fragrance is lost, of what avail is it to be born of a noble family, when the supreme quality of energy is wanting, which makes one famous? (199)

### 200. பெருமுத் தரையர் பெரிதுவங் தீயுங்

கருணைச்சோ றூர்வர் கயவர்—கருணையைப்  
பேரு மறியார் நனிவிரும்பு தாளாண்மை  
நீரு மழிந்தாய் விடும்.

(ப- - ரை) பெருமுத்தரையர் - (ஈகையிற் சிறந்த) பெருமுத் தரைய ரென்னுஞ் சிறப்புப் பெயருடையார், பெரிது உவங்து-சிறிதும் வெறுப்பின்றி, ஸயும்-ஸகின்ற, கருணைச் சோறு-பொரிய லோடு கூடிய சோற்றை, ஆர்வர் - உண்பர், கயவர் - கீழ்மக்கள்; கருணையை - அப் பொரிக்கரியை, பேரும் - பெயரினாலும், அறியார் - அறியாதவராய், நனி விரும்பு - மிகுதியும் விரும்பிச் செய்கின்ற, தாளாண்மை - முயற்சியாற் கிடைத்த, நீரும்-சோற் ரேடுகூடிய நீரும், அமிழ்து - அழுதம்போல, (அவருக்கு) ஆய் விடும் - சுவையுடையதாகவே யிருக்கும்.

(போ - ரை) ஈகையிற் சிறந்த பெருமுத்தரைய ரென்னுஞ் சிறப்புப் பெயருடையார் சிறிதும் வெறுப்பின்றி ஸகின்ற பொரிய லோடு கூடிய சோற்றை உண்பர் கீழ்மக்கள். அப் பொரிக் கறி யைப் பெயரினாலும் அறியாதவராய் மிகுதியும் விரும்பிச் செய் கின்ற முயற்சியாற் கிடைத்த சோற்ரேடு கூடிய நீரும் அழுதம் போல அவருக்குச் சுவையுடையதாகவே யிருக்கும்.

(வி-ரை) இச் செய்யுள் செய்த ஆசிரியர் காலத்துப் பெருஞ் செல்வத்தினராய் ஈகையிற் சிறந்த ஒருவர் இருந்தனராகல்வே ண்டும்; அவருடைய கொடைச் சிறப்புப்பற்றி அவர்க்குப் பெருமுத்தரையரெனச் சிறப்புப்பெயர் வழங்கியதுபோலும். இப் பெயர் முப்பதாம் அதிகாரத்தில் ஆரூவது செய்யுளாலுக் கூறு தல்காண்க. சோற்குப் பொருள் சேராடு, சேஷாடு, பாண்டிய நாடு ஆகிய பெரிய மூன்று நிலங்களுக்கும் தலைவ ரெண்பது. சோற்ரேடு கூடிய நீரை மிகுதிபற்றி நீர் என்றார். “நீருண்டார் நீராண்வாய்ப் பூசப” என்பதில் முதலிலுள்ள நீர் இப் பொருள் படல் காண்க.

The base ones feed on the rice combined with savoury dishes, given with a generous heart by the lords of the triple land (of Sera, Sola and Pandia). Even water obtained by the persevering toil of those who do not know of savoury dishes even by name, will taste like nectar to them. (200)

### Chapter XXI—The Support of Kindred

#### 21-ஆம் அதிகாரம்: சுற்றந்தழால்

[அஃதாவது, உறவினரை நீங்காதவகைத் தழுவதலை யுணர்த் துவது. சுற்றமென்பது பிறப்பு முறையாலாகிய இயற்கை எட்டினரையும், முன்செய்த உதவிபற்றிவரும் செயற்கை எட்டினரையும். மேற்கூறிய தாளாண்மையிற் கிடைத்த பொருளோப் பெற்றதனால் பெறும் பயன் இதுவாதலால் தாளாண்மையின் பின் வைக்கப்பட்டது. தழா லென்பதில் ஆல் புடைபெயர்ச்சி விகுதி.]

**201.** வயாவும் வருத்தழும் மீன்றக்கா நேவுங்  
கவா அன் மகற்கண்டு தாய்மறந் தா அங்  
கசா அத்தா னுற்ற வருத்த முசா அத்தன்  
கேளிரைக் காணக் கெடும்.

(ப - ரை) தாய் - தாயானவள், வயாவும் - கருவினு லடைந்த வருத்தத்தையும், வருத்தழும் - (பெறுங்காலத்தடைந்த) வருத்தத்தையும், சன்றக்கால் நோவும் - பெற்றபின் (அடைந்த) வருத்தத்தையும், கவான் - தன் தொடையின்மேலுள்ள, மகன் கண்டு-புத்திரைக் கானுநின்று, மறந்தால் ஆங்கு - மறந்தாற்போல, அசா-(முயற்சி முடியாமையாலாகிய) தளர்ச்சியால், தான் உற்ற- (ஒருவன்) தான் அடைந்த, வருத்தம் - வருத்தமானது, உசா - ஆராய்தலில் மிக்க, தன் கேளிரை - தன் உறவினரை, காண - கானுதலால், கெடும் - நீங்குவான்.

(போ-ரை) தாயானவள் கருவினு லடைந்த வருத்தத்தையும், பெறுங்காலத்தடைந்த வருத்தத்தையும், பெற்றபின் அடைந்த வருத்தத்தையும் தன் தொடையின்மேலுள்ள புத்திரைக் கானுநின்று மறந்தாற்போல, முயற்சிமுடியாமையாலாகிய தளர்ச்சியால் ஒருவன் தானடைந்த வருத்தமானது ஆராய்தல்ல மிக்க தன் உறவினரைக் கானுதலால் நீங்குவான்.

(வி - ரை) உசா - ஆராய்தலாகிய குறிப்புணர்த்தும் உரிச் சொல்; “உசாவே குழ்ச்சி” என்பதனாலும் முணர்க. வயா-கருப்

பம், அது தன்னூலாம் வருத்தத்துக் கானமையால் காரணவாரு பெயர். தான் வருத்தங் கெடுமென்பது திணைவழுவமைதி. கேளிர்-பண்படியாகப் பிறந்த பல்லோர் படர்க்கைப்பெயர்; கேள்பகுதி, இர்-பல்லோர் படர்க்கை விகுதி; இவ் விகுதி புத்தே தளிர், மகளிர் என்பனவற்றிலுங் கான்க.

Even as the mother, when she sees her new-born infant on her lap, forgets the languors, pains and throes of child-birth, the suffering which a man undergoes, in consequence of depression born of unfinished toil, will vanish, when he sees his inquiring kinsmen around him.

(201)

**202.** அழன்மண்டி போழ்தி னடைந்தவர் கட்கெல்லா [ஸ் நிழன்மரம்போ னெரொப்பத் தாங்கிப்-பழுமரம்போ பல்லார் பயன்துய்ப்பத் தாங்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன்.

(ப - ரை) அழல்-வெயில்னது வெப்பம், மண்டு போழ்தின்மிக்க காலத்தில், அடைந்தவர்கட்கு எல்லாம் - (தன்னை விரும்பி) அடைந்தவர்களுக் கெல்லாம், நிழல் மரம்போல் - (வெயில் வெப்பத்தைத் தான் தாங்கிச் சமனுக) நிழலைத் தருகின்ற ஆலமரத்தைப்போல, நேர் ஒப்ப - சமனுக, தாங்கி - (தன்னை யடைந்த பலர் குடும்ப பாரத்தை) ஏற்றுக்கொண்டு, பல்லார் - அப் பலரும், பயன் துய்ப்ப - (தான் பெற்ற) செல்வத்தை அநுபவிக்கும்படி, பழுமரம் போல் - (தன் கனிகளைப் பல பறவைகளும் தன்னி விருந்துண்ணிற்கும்) அவ்வாலமரம்போல, தான் வருந்தி - (முயற்சி யால் வருந் துண்பத்தால்) தான் வருத்தமுற்று, வாழ்வதே - உயிர் வாழ்வதே, ஈல் ஆண்மகற்கு - நற்குணமுள்ள ஆண்மை யுடையானுக்கு, கடன் - கடமை.

(போ-ரை) வெயில்னது வெப்பம் மிக்க காலத்தில் தன்னை விரும்பி யடைந்தவர்களுக்கெல்லாம் வெயில் வெப்பத்தைத் தான் தாங்கிச் சமனுக நிழலைத் தருகின்ற ஆலமரத்தைப்போல, சமனுகத் தன்னை யடைந்த பலர் குடும்ப பாரத்தை யேற்றுக்கொண்டு, அப் பலரும் தான் பெற்ற செல்வத்தை யநுபவிக்கும்படி, தன் கனிகளைப் பல பறவைகளுங் தன்னிவிருந்துண்ணிற்கும் அவ்வாலமரம்போல, முயற்சியால் வருந் துண்பத்தால் தான் வருத்தமுற்று உயிர்வாழ்வதே நற்குணமுள்ள ஆண்மை யுடையானுக்குக் கடமை.

(வி - ரை) குளிர்ந்த விரிநிழிலைத் தருவது வேறின்மையால் நிழன்மர மென்றது ஆலமரத்தை. ஆதலின் பழுமரம் சட்டுப் பொருள்தானின்றது. பழுமரம் - பழுத்தலையுடைய மரமென்பது பொருள்; இது மிகுதிபற்றிவந்த பெயர். நேராப்ப - ஒருபொருட் பன்மொழி. அதிகாரத்தால் பல்லார் உறவினருக் காயிற்று.

To be serviceable to all, like a banyan tree which affords shelter to all who come under it, when the sun's heat grows intense, and to live a toiling life, so as to allow others to thrive upon his toil, like a fruit-tree which allows several birds to feed upon its fruits,—these are the supreme duties of a manly person.

(202)

### 203. அடுக்கன் மலைநாடு! தற்சேர்ந் தவரை

யெடுக்கல மென்னூர் பெரியோ—ரடுத்தடுத்து  
வன்காய் பலபல காய்ப்பினு மில்லையே  
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.

(ப - ரை) அடுக்கல் - அடுக்கலாகிய, மலை நாடு - மலையைச் சார்ந்த நாட்டானே; தன் சேர்ந்தவரை-தம்மைச் சார்ந்த உறவினரை, எடுக்கலம் - நாம் தாங்கோம், என்னூர் - என்று சொல்லி நீக்கார், பெரியோர் - மேன்மக்கள்; அடுத்து அடுத்து - மிகுதியும் நெருங்கி, வல் காய்-வன்மையாகிய காய்கள், பல பல காய்ப்பினும்-பலபல காய்த்தாலும், தன் காய் - தன் னுடைய அக் காய்களை, பொறுக்கலாத-தாங்கமாட்டாத, கொம்பு இல்லை-கொம்பு இல்லை.

(போ-ரை) அடுக்கலாகிய மலையைச் சார்ந்த நாட்டானே! தம்மைச் சார்ந்த உறவினரை நாம் தாங்கோம் என்று சொல்லி நீக்கார் மேன்மக்கள்; மிகுதியும் நெருங்கி வன்மையாகிய காய்கள் பலபல காய்த்தாலுங் தன் னுடைய அக் காய்களைத் தாங்கமாட்டாத கொம்பு இல்லை.

(வி - ரை) அடுக்கன்மலை - இருபெயராட்டுப் பண்புத்தொகைநிலை. முன்னுள்ள அடுக்கு இடைவிடாமைப் பொருள்து; பின்னுள்ளது மிகுதிப்பொருள்து. காயினது அடைமொழியாகிய வன்மை, பொருளில் சேர்ந்தவருடைய வறுமையின் மிகுதியை யனார்த்திற்று. உவமையின் ஆற்றலால் தம் வருத்தத்தை நோக்காரென்பதாயிற்று. பெரியோர் தம் வருத்தத்தை நோக்கி உறவினரைத் தங்காமலிரா ரென்பது கருத்து.

Lord of ascending mountain ranges! The great ones will not decline to support their numerous kith and kin; though fruits go on increasing in size and multiplying in number, there is no bough that will not bear its fruits. (203)

### 204. உலகறியத் தீரக் கலப்பினு நில்லா

கிலபகலாஞ் சிற்றினத்தார் கேண்மை— நிலைதிரியா  
நிற்கும் பெரியோர் நெறியடைப் பின்றனத்தா  
லொற்கமி லாளர் தொடர்பு.

(ப - ரா) சிறு இனத்தார் - கீழானவர், கேண்மை - (பிற  
ரிடத்துக் கொள்ளும்) உறவுகள், உலகு அறிய - நம் நாட்டிலுள்  
ளார்யாவரும் அறியும்படி, தீர- (அகம்புறம்) முற்றும், கலப்பினும்-  
கலந்து நின்றாலும், நில்லா - நிலைபெறுதனவாகி, சில பகல் ஆம்-  
சிலாளே நிற்கும்; ஒந்கம் இல் ஆளர் - (பிறரைத் தாங்குவதில்)  
தளர்ச்சியின்மையை ஆளுதலுடையார், தொடர்பு - (கொள்ளும்)  
உறவு, நிலை - தவ நிலையில், திரியாமல் - வேறுபடாமல், நிற்கும்-  
நிற்கின்ற, பெரியோர் - மேலோர், நெறி - தவவொழுக்கத்தின்  
பயனை, அடைய - அடையும்படி, நின்றால் அனைத்து - (அவ்  
வொழுக்கத்தில்) நின்றாற்போல்வது.

(போ-ரா) கீழானவர் பிறரிடத்துக் கொள்ளும் உறவுகள்  
தம் நாட்டிலுள்ளார் யாவரு மறியும்படி அகம்புறம் முற்றும் கலந்து  
நின்றாலும் நிலைபெறுதனவாகிச் சிலாளே நிற்கும். பிறரைத்  
தாங்குவதில் தளர்ச்சியின்மையை ஆளுதலுடையார் கொள்ளும்  
உறவு தவநிலையில் வேறுபடாமல் நிற்கின்ற மேலோர் தவ  
வொழுக்கத்தின் பயனை அடையும்படி அவ் வொழுக்கத்தில் நின்  
ரூற்போல்வது.

(வி - ரா) பெரியார் சுற்றந் தழுவுதலின் நிலைமை இதனால்  
கூறப்பட்டது அனையதென்னும், ஒன்றன்படர்க்கைக் குறிப்பு  
முற்றில் அகரங் தொகுக்கப்பட்டமையால் தகர மிக்கது. உலகு  
“உத்தான பாதனருஞ் ரோமபத னென்றுள்ளவ் வுலகை யாள்  
வோன்” என்பதிற்போல நாட்டுக்காயிற்று. பயனை நெறி என்றார்,  
பின்னுண்டாவ தாதலால். சிறியார் கேண்மை இழிப்பினால் பன்  
மைப்பாலாயிற்று.

Though they mingle freely, so that all the world may know, the friendship of mean persons, is short-lived; but the

friendship of those of steady and obliging disposition, is as enduring as the perseverance of the great ones, who keep their eyes steadily on the goal, with the firm determination of attaining the path of Salvation. (204)

**205.** இன்ன ரினைய ரெமர்பிற ரென் னுஞ்சோ  
லென் னு மிலரா மியல்பினுற்—துன்னித்  
தொலைமக்க டுன்பந்தீர்ப் பாரேயார் மாட்டுந்  
தலைமக்க ளாகற்பா லார்.

(ப - ரை) இன்னர் - இத்தன்மையர், இனையர் - இவ்வளவினர், எமர்-உறவினர், பிறர் - அயலார், என்னும் சொல் - என்று சொல்லப்படுஞ் சொல், என்னும் - சிறிதும், இவர் ஆம் - இல்லாராகிய, இயல்பினுல் - தன்மையினுல், துன்னி - தாம் சேர்ந்து, தொலை மக்கன் - வலியிழந்த மனிதரது, துன்பம் தீர்ப்பாரே - துன்பத்தை நீக்க வல்லவரே, யார்மாட்டும்-பகைவர் அயலாரிடத் தும், தலைமக்கன் - மேன்மக்கன், ஆகல்பாலார் - ஆகுதலாகிய பான்மையுடையார்.

(போ-ரை) இத்தன்மையர் இவ்வளவினர், உறவினர், அயலார் என்று சொல்லப்படுஞ்சொல் சிறிது மில்லாராகிய தன்மையினுல் தாஞ் சேர்ந்து, வலியிழந்த மனிதரது துன்பத்தை நீக்க வல்லவரே பகைவர் அயலாரிடத்தும் மேன்மக்கன் ஆகுதலாகிய பான்மை யுடையார்.

(வி - ரை) இன்னர் நன்மை தீமைகளைப் பற்றியும், இனையர் நட்புப் பகைகளைப் பற்றியும், எமர் குலத்தைப் பற்றியும், பிறர் இவை யொன்று மின்மைபற்றியும் நின்றன. என்னென்னும் ஒன்றன் படர்க்கை வினாப்பெயர் முற்றுப்பொருளோடு இழிவு சிறப்புப் பொருளதாகிய உம்மையைப் பெற்றமையால் சிறுமைக்காயிற்று. சொல் சிறிது மில்லெனவே அதற்குக் காரணமாகிய கருதலு மில்லென்பதாயிற்று. பகைவர் வறுமை முதலியவற்றூடும் தொலைவு வருமாதலால் பொதுப்படத் ‘தொலைமக்கன்’ என்றும், பகைமையையும் ஏதின்மையையும் பாராட்டாமல் துன்பந்தீர்த்த பின் அதுபற்றி அவர்களால் தலைமக்களெனக் கருதப்படுதலால் ஆகற்பாலாரென ஆக்கவினை தந்துங் கூறினர். துன்னி என்னும் வினையெச்சம் தீர்ப்பாரென்னும் வினைப்பெயர் கொண்டது. ஏ-பிரிநினை.

Those broad-minded persons, who make no distinction of persons, relations and strangers, readily relieve the distress of all suffering men. It is they that are worthy of being deemed as men of pre-eminent nobility. (205)

**206.** பொற்கலத்துப் பெய்த புவியுகிர் வான்புழுக்க  
லக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலி  
நுப்பிலிப் புற்கை யுயிர்போல் கிணஞ்சுர்மாட்  
டெக்கலத் தானு மினிது.

(ப-ஈ) பொன் கலத்து - பொன்னினுற் செய்த பாத்திரத் தில், பெய்த-இட்ட, புவி உகிர் - புவியினது நகம்போலும், வால் புழுக்கல் - வெண்மையாகிய சோற்றை, அக்காரம் ஓடு - சர்க்கரை யோடும், பாலோடு-பாலோடும், அமரார் கைத்து-உள்ளன்பில்லா ரிடத்து, உண்டவின் - உண்ணுதலினும், உயிர்போல் - உயிர் போன்ற, கிணஞ்சுர்மாட்டு - உறவினரிடத்து, எக்கலத்து ஆனுமகரபாத்திரத்திலாயினும், உப்பு இலி-உப்பில்லாததாகிய, புற்கை-நொய்க்கஞ்சியை உண்ணல், இனிது - இனிமை தருவதாகும்.

(போ - ரை) பொன்னுற் செய்த பாத்திரத்தி விட்ட புவியி னது நகம்போலும் வெண்மையாகிய சோற்றைச் சருக்கரையோ டும் பாலோடும் உள்ளன்பில்லாரிடத்து உண்ணுதலிலும், உயிர் போன்ற உறவினரிடத்துக் கரபாத்திரத்திலாயினும் உப்பில்லாத தாகிய நொய்க்கஞ்சியை யுண்ணல் இனிமை தருவதாகும்.

(வி - ரை) புழுக்கல்-தொழிலாகுபெயர். அமரார்-எதிர்மறை வினைப்பெயர்; அமர்தல் - விரும்பல். உண்டவினென்னும் ஐங்கு னுருபு உறுத்பொருளில் வந்தது; உறுத் பொருள் மாறுபடப் கூறப் படுவது. கைத்து-பகுதிப்பொருளாகிய துவ்விகுதி பெற்ற பெயர்; பொருள் வசம். உப்பிலி-பண்படியாகப் பிறந்த ஒன்றன் படர்க்கைப் பெயர்; உப்பில் - பகுதி, இ-ஒன்றன்படர்க்கை விகுதி. போல் வினைத்தொகையாதலால் வகரங் திரியா தியல்பாயிற்று. ஆன் - ஆயினென்பதன் மருட. மானங் கெடாமையின் புற்கை யுண்ண வினிதாயிற்று.

Sweeter than rice, which is white as a tiger's claw, and which is mixed with sugar and milk, and served on a golden plate by loveless people, is the saltless porridge, served on any plate by kinsmen, as dear as life. (206)

**207.** நாள்வாய்ப் பெறி இந்தந் நன்ளாதா ரில்லத்து  
வேளாண்மை வெங்கருனை வேம்பாகுங்—கேளா  
யபராணப் போழ்தி னடகிடுவ ரேஞுந்  
தமராயார் மாட்டே யினிது.

(ப - ரை) கேளாய் - நீ கேள்!, தம் நன்ளாதார் - தம்மை  
(அகத்தில்) நட்புக் கொள்ளாது, இல்லத்து - வீட்டில், வேளா  
ண்மை - (அவரால்) சயப்பட்டதாகிய, வெம் - (கண்டோர்க்கு)  
விருப்பத்தைத் தருகின்ற, கருனை - பொறிக்கறியை, நாள்வாய்-  
முற்பகலில், பெறி இலும் - (உண்ணப்) பெற்றாலும், வேம்பு ஆகும்-  
(அறிவுடையார்க்கு) வேம்பின் விதைபோ வினிதாயிராது; அப  
ராணப்போழ்தில் - பிற்பகலில், அடகு இடுவர் ஏனும் - இலைக்  
கறியை இடுவாராயினும், தமர் ஆயார்மாட்டே - (அகத்தில்) உற  
வாயினுரிடத்தே, இனிது - (அது) இனிமையுடையது.

(போ - ரை) நீ கேள்! தம்மை யகத்தில் நட்புக்கொள்ளா  
ரது வீட்டில் அவரா லீயப்பட்டதாக்கிய கண்டோர்க்கு விருப்பத்  
தைத் தருகின்ற பொரிக்கறியை முற்பகலி உண்ணப்பெற்றாலும்  
அறிவுடையார்க்கு வேம்பின் விதைபோ வினிதாயிராது. பிற்பக  
லில் இலைக்கறியை யிடுவாராயினும் அகத்தில் உறவாயினுரிடத்தே  
அது இனிமையுடையது.

(வி - ரை) பின்னே அபராணப்போழ்தி னென்றமையால்  
நாள் சிறந்த முற்பகலுக் காயிற்று. பெறுதல் இடுதல்களி னின்  
மையை யுணர்த்தலால் உம்மைகள் எதிர்மறைப் பொருளன்;  
முறையே உயர்வுசிறப்பு இழிவு சிறப்பாக்கினும் பொருந்தும்.  
'கருனை, அடகு' உணவின் மேன்மை யிழிவுகளை யுணர்த்தவந்த  
குறிப்புச்சொற்கள். ஏ பிரிநிலை.

Though obtained at due time early in the forenoon, the delicious dish offered in the house of loveless people, is bitter like margosa. Listen! A poor dish from the house of true friends, though obtained late in the evening, is sweet and delicious.  
(207)

**208.** முட்டிகை போல முனியாது வைகலுங்  
கொட்டியுண் பாருங் குறடுபோற் கைக்கிடுவர்  
சட்டுக்கோல் போல வெரியும் புகுவரே  
நட்டா ரெனப்படு வார்.

(ப - ரை) முட்டிகைபோல் - (இரும்பைத் தாக்குகின்ற) சுத்திபோல, வைகலும்-சேர்ந்திருக்கும் நாளெல்லாம், முனியாது-அன்பு காட்டி, கொட்டி - (இன்னது வேண்டுமென) வருத்தி, உண்பாரும் - (வாங்கி) உண்ணும் இயல்பினரும், குறுபோல்-குறட்டைப்போல, கைவிடுவர் - (தீங்கு நேரிட்டவிடத்து) விட்டு நீங்குவர்; நட்டார் எனப்படுவர் - நட்பினரென்று சொல்லப்படுவர், சுட்டுக்கோல்போல் - உலையாணிபோல, எரியும் புகுவர் - (தம்மால் நட்புச் செய்யப்பட்டார் தீப் புகுவராயின் தாழும் அவரோடு) தீயினும் புகுவார்.

(போ - ரை) இரும்பைத் தாக்குகின்ற சுத்திபோல, சேர்ந்திருக்கும் நாளெல்லாம் அன்பு காட்டி இன்னது வேண்டுமென வருத்தி வாங்கி யுண்ணும் இயல்பினருக்கு குறட்டைப்போலத் தீங்கு நேரிட்டவிடத்து விட்டு நீங்குவர். நட்பினரென்று சொல்லப்படுவர் உலையாணிபோலத் தம்மால் நட்புச் செய்யப்பட்டார் தீப் புகுவராயின் தாழும் அவரோடு தீயினும் புகுவார்.

(வி-ரை) முன்னுள்ள போல என்னுஞ் செயவெளனச்சம் கொட்டி என்னும் வினை கொண்டது. உவமைகள் தொழிலுவரை கள். குறுபோலுதலாவது அது இரும்பைப் பற்றினின்று, அவ் விரும்பு தீயை யடைந்தபோது விட்டு நீங்குதல்போல, கூடா நட்பினர் துன்பம் வருமுன்னெல்லாம் ஒருவரைப் பற்றினின்று, அவர் ஒரு துன்பத்தை யடைந்தபோது விட்டு நீங்குதல். சுட்டுக்கோல் கொல்லனுக்குத் தீயினில் வைத்தபொருள் பதமானதையும் ஆகாததையும் அவனுணர்தற்கு மேலுள்ள கிட்டம், கரி முதலியவற்றை நீக்கிக் காட்டுதற்குரிய கோல்; இது இரண்டாம் வேற்றுமைத் தொகை; சுட்டுதலையடைய கோலென வீரியும்; சுட்டு - முதனிலைத் தொழிற்பெயர். உண்ணுதலின் சிறப்பைக் குறித்தலால் உண்பாருமென்னும் உம்மை உயர்வுசிறப்பு. எரியுமென்னும் உம்மை நட்பினர் வறுமைத் துன்பமடைந்தபோது அத் துன்பத்தை அடைந்ததுமன்றி எனப் பொருள், தரலால் இறந்தது சமீடிய எச்சவும்மை.

Even like the artificer's small hammer, unworthy people, gently and day by day, please their patron and eat his food, but like the tongs which leave the iron on entering the fire, drop him in critical moments; it is only those who are like the artificer's rod, which even enters the fire, that can be called true friends.

(208)

**209.** நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்  
மறுமையுஞ் செய்வதொன் ருண்டோ—விறுமளவு  
மின்புறுவ திண்புற் றெழீஇ யவசோடு  
துன்புறுவ துன்புருக் கால்.

(ப - ரை) நறு மலர் - நன்மண மமைந்த மலர்களாற் ரூடுக் கப்பட்ட, தண் கோதாய் - குளிர்ச்சியாகிய மாலையை யணிந்தவ ளே!, நட்டார் - உறவினரொருவர், இறும் அளவும் - (தாம்) உயிர் முடியுமளவும், அவரோடு எழீஇ - (தம்மால்) உறவு செய்யப்பட்டவரோடு பிரியாதிருந்து, இன்பு உறுவது - இன்பமடையுங் காரி யத்தில், இன்பு உற்று - (ஒக்கத் தாழும்) இன்பத்தை அடைந்து, துன்பு உறுவு - துன்பமடையுங் காரியங்களில், துன்பு உருக்கால்-துன்பத்தை அடையாவிடின், நட்டார்க்கு - அவ் வறவினர்க்கு, மறுமையும் - மறுமையிலும், செய்வது ஒன்று - செய்வதாகிய ஒரு நன்மை, உண்டோ - உள்தோ? இல்லை.

(போ - ரை) நன்மண மமைந்த மலர்களாற் ரூடுக்கப்பட்ட குளிர்ச்சியாகிய மாலையை யணிந்தவ ளே! உறவின ரூரூவர் தாம் உயிர் முடியுமளவுங் தம்மால் உறவு செய்யப்பட்டவரோடு பிரியா திருந்து இன்பமடையுங் காரியத்தில் ஒக்கத் தாழு மின்பத்தை யடைந்து துன்பமடையுங் காரியங்களில் துன்பத்தை யடையா விடின் அவ் வறவினர்க்கு மறுமையிலுஞ் செய்வதாகிய ஒரு நன்மை யுள்தோ? இல்லை.

(வி - ரை) மறுமையுமென்ற வும்மை இறந்தது தழீஇய எச்சவும்மை; மற்றது முற்றும்மை. மறுமையிற் செய்வதாகிய ஒரு நன்மையானது தம் நட்டார் தீயவழியிற் செல்லத் தொடங்கியபோது செல்லவொட்டாமல் மறுத்து நல்லவழியிற் செல்லும் படி செய்தல். இதுவன்றி மனங்கலங்து செய்த நட்புக்காரணமாக வுண்டாகிய அன்பு மறுமையிலுங் தொடங்குது அவரிடத்து அன்புடையாராத வெளினுமாம். நட்டாரோடு இன்புறுதல் சிறிதும் துன்புறுதல் பெரிதுமென்பார் இன்புறுவது துன்புறுவ வென்றார். உறுவது, உறுவ-வினைப்பெயர்கள்.

O maiden with fragrant garlands! Is there anything that friends can do for friends in the next birth, if, during their life in this birth, they share their joys, but not their griefs?

**210.** விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும்  
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்-விருப்புடைத்  
தன்போல்வா ரில்லுட் டயங்குநீர்த் தண்புற்கை  
யென்போ டியைந்த வமிழ்து.

(ப - ரை) விருப்பு இல்லார் - (தன்னிடத்து) விருப்பமில் லாத பெருஞ் செல்வத்தினரது, இல்லத்து-வீட்டில், வேறு இருந்து - (அவரோடன்றி) வேறிடத்திருந்து, உண்ணும் - உண்ணு கின்ற, வெருகு - பூனையினது, கண் - கண்போலும் நிறமுள்ள, வெம் கருனை - விருப்பத்தை உண்டாக்கும் பொரியல், வேம்பு ஆம் - (அறிவுடையோர்க்கு) வேம்பின் விதைபோலக் கைப்புள்ள தாகும்; விருப்பு உடைய - (தன்னிடத்து) விருப்பமுடைய, தன் போல்வார் - தன்னைப்போலும் வறியாருடைய, இல்லுள் - வீட்டில், நீர் தயங்கு - நீர் மிகுதியும் விளங்குகின்ற, புற்கை - சொய்க்கஞ்சி, என்போடு - உடலோடு, இயைந்த - இசைந்துநின்ற, அமிழ்து - தேவருணவுபோல்வது.

(போ - ரை) தன்னிடத்து விருப்பமில்லாத பெருஞ் செல்வத்தினரது வீட்டில் அவரோடன்றி வேறிடத்திருந்து உண்ணு கின்ற பூமியினது கண்போலும் நிறமுள்ள விருப்பத்தை உண்டாக்கும் பொரியல் அறிவுடையோர்க்கு வேம்பின் விதைபோலக் கைப்புள்ளதாகும். தன்னிடத்து விருப்பமுடைய தன்னைப்போலும் வறியாருடைய வீட்டில் நீர் மிகுதியும் விளங்குகின்ற சொய்க்கஞ்சி உடலோடு இசைந்துநின்ற தேவருணவுபோல்வது.

(வி-ஹ) தல் விகுதி புணர்ந்து கெட்ட மாத்திரையில் விரும்பென்னும் முதனிலை திரிந்ததாதலால், விருப்பு-முதனிலை திரிந்த தெரழிற்பெயர். கண்-உருவவனம். இங்கும் கருனை உணவின் மேன்மையை உணர்த்தினின்றது. வேறிருந்தென்றதனாலும், பின் தன்போல்வா ரென்றதனாலும் விருப்பிலார் மிக்க செல்வத்தினருக்காயிற்று. தோல்முதலிய ஏழுவகைத் தாதுக்களும் இயைந்த பிண்டம் உடலாதலால், என்பு - சீனையாகுபெயர். அமிழ்து உண்ணப்படின் சிரணிக்காமல் உண்டவருடலோடு இசைந்துநின்று பசிதாகமுதலியவற்றை நீக்கி நிற்பதால் 'என்போ டியைந்த அமிழ்து' என்றார்.

The delicious dish, bright like the cat's eye, eaten in the house of the rich man, not at his table but separately, is bitter like margosa; but cold gruel, eaten in the house of equals who love, is like sweet ambrosia, that is best suited to our body. ()

## Chapter XXII—The Choice of Friends

### 22-ஆம் அதிகாரம்: நட்பாராய்தல்

[அஃதாவது, இருவகை நட்பினரையும் ஆராய்ந்து அறிதலை யுணர்த்துவது; அவரை ஆராய்ந்தறிந்தே நட்புக் கொள்ளவேண்டுதோல் இது சுற்றந்தழாலின்பின் வைக்கப்பட்டது.

**211.** கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையென்ற ஞான் குருத்திற் கரும்புகின் றற்றே—குருத்திற் [இங் கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ வென்று மதுரமி லாளர் தொடர்பு.

(ப - ரை) கருத்து - (ஒவ்வொரு செய்யுளின்) கருத்துரையை, உணர்ந்து - முன் அறிந்து, கற்று-(பல நூல்களையும்) கற்று, அறிந்தார் - தெளிந்தவரோடு செய்யும், கேண்மை - நட்பு, எஞ் ஞான்றும் - செல்வஞ் சுருங்கிய காலத்தும், குருத்தின் - குருத்தினின்று, கரும்பு - கரும்பினை, தின்றூல் அற்றே - தின்றூற்போலும் தன்மையுடையது; மதுரமி இல் ஆளர் - இனிமைக்குணம் இல்லாமையை ஆளுதலுடையரோடு செய்யும், தொடர்பு-நட்பு, என்றும் - செல்வம் பெருகிய காலத்தும், குருத்திற்கு - குருத்திறுக்கு, எதிர் செல - எதிர் செல்லும்படி, தின்றூல் அன்ன - தின்றூலொத்த, தகைத்து - தன்மையுடையது.

(போ - ரை) ஒவ்வொரு செய்யுளின் கருத்துரையை முன் அறிந்து பல நூல்களையுங் கற்றுத் தெளிந்தவரோடு செய்யும் நட்பு, செல்வஞ் சுருங்கியகாலத்துங் குருத்தினின்று கரும்பினைத் தின்றூற்போலுங் தன்மையுடையது. இனிமைக்குணம் இல்லாமையையாளுதலுடையரோடு செய்யும் நட்பு செலவம் பெருகியகாலத்துங் குருத்தினுக்கு ஏதிர் செல்லும்படி தின்றூலொத்த தன்மையுடையது.

(வி - ரை) கற்றறிந்தார் 'தமது நட்புவேண்டி வந்தவரது நற்குண நற்செய்கைகளை முன்னறியாமை காரணமாகப் பொதுவான அன்புடைமைபற்றிக் 'குருத்தின்' என்றும், அக் குணச் செய்கைகளை அறியுங்தோறும் அவரிடத்து அன்பு பெருகிவருதலான் 'குருத்திற் றின்றற்று' என்றும், மதுரமிலாளர் தம்மை நட்டோர் க்கு முதலிற் காட்டிய அன்பு பின் சுருங்குத வியல்பாதலால் 'குருத்திற் கெதிர்செலத் தின்றன்ன தகைத்து' என்றுங் கூறி

ஞா. ஆதலால், ஆராய்ந்து கற்றுணர்க்கார் கேண்ணமயைக் கொள்க  
என்பது கருத்து. ஏ - தேற்றம். ஜின்தனுருபு எல்லைப்பொருள்து;  
நான்களுருபும் அப் பொருளில் வந்தது. அரோ - அசை.

Friendship with learned men, who have the intelligence to understand things, is sweet like eating sugarcane from the tender shoots at the top downwards, but connection with people who are not amiable, is bitter like eating it from the root upwards. (211)

**212.** இங்பிறப் பெண்ணி யிடைகிரியா ரென்பதோர்  
நற்புடைக் கொண்டமை யல்லது—பொற்கேழ்  
புன்னொழுகப் புன்ளிரியும் சூங்குன்ற நாடு!  
மனமறியப் பட்டதொன் றன்று

(ப - ரை) பொன் கேழ்-பொன்னிறம்போலும் நிறமுள்ள,  
புனல் - அருவிகீர், ஒழுக - விழுதலால், புள் இரியும் - பறவைகள்  
பறந்து நீங்குகின்ற, பூ குங்ற நாடு - பொலிவாகிய மலைநாட்டா  
னே!, இல் பிறப்பு - (ஒருவரது) உயர்குடிப் பிறப்பினை, எண்ணி-  
ஆராய்ந்தறிந்து, இடை திரியார்-(இவர் நட்புச் செய்தபின்) நடுவி  
லே வேறுபடார், என்பது - என்று சொல்லப்படுவதாகிய,  
ஓர் கல் புடை கொண்டு - ஒரு கல்ல பட்சத்தைப் பெற்று, அமை-  
(அவரோடு) நட்புக்கொள், அல்லது - இதை அல்லாமல், மனம்  
அறியப்பட்டது - மனமறியப்பட்ட பட்சம், ஒன்று அன்று - ஒரு  
பட்சம் அன்று.

(போ - ரை) பொன்னிறம்பேர்லும் நிறமுள்ள அருவிகீர்  
விழுதலால் பறவைகள் பறந்து நீங்குகின்ற பொலிவாகிய மலைநாட்டா  
னே! ஒருவரது உயர்குடிப் பிறப்பினை ஆராய்ந்தறிந்து இவர்  
நட்புச் செய்தபின் நடுவிலே வேறுபடார் என்று சொல்லப்படுவதாகிய  
ஒரு கல்ல பட்சத்தைப் பெற்று அவரோடு நட்புக்கொள்.  
இதை அல்லாமல் மனமறியப்பட்டபட்சம் ஒரு பட்சம் அன்று.

(வி - ரை) இல் உயர்ந்தன் மேலது. எண்ணி என்னும்  
வினையெச்சம் கொண்டென்னும் வினையெச்சங் கொண்டது.  
உயர்குடிப் பிறப்பினர் கருத்துஞ் சொல்லுஞ் செயலும் தம்முள்  
மாறுபடாமையால் இடை திரியாரென்பதை 'நற்புடை' என்றும்,  
மற்றவர்க்குப் புறத்தில் சொல்லும் செயலும் ஒருவழிப்பட  
மனம் வேறுமாதலால், சொல் செயல்களைக் கொண்டு மனத்தி

னியல்பைத் துணிவது துணிபன்றன்பார் ‘மனமறியப் பட்ட தென்றன்று’ என்றுங் கூறினர். மலையிலுள்ள செங்கேதனையும், நானுமலர்களின் பராகத்தையும் கொண்டுவருதலால் அருவிக்குப் போற்கே முளதாயிற்று. அமையா யென்னும் எவ்வளருமை சுறு கெட்டு நின்றது.

O Lord of the flowery hills, where birds are scared away by the rush of the waterfall! ‘Judged by their lineage, they will not swerve from right’—on this ground, they can be befriended, because to fathom their minds is an impossible task. (212)

**213.** யானை யனையவர் நண்பொரி இ நாயனையார்  
கேண்மை கெழிலீக் கொள்வேண்டும்—யானை  
யறிந்தறிந்தும் பாகனையே கொல்லு மெறிந்தவேல்  
மெய்யதா வால்குழழுக்கு நாய்.

(ப - ரை) யானை - யனையானது, அறிந்து - நெடுநாள் அறிந்திருந்தும், பாகனையே - (தன்னெடு பழகிய) பாகனையே, கொல்லும் - (தனக்கொரு குற்றஞ் செய்வானுயின்) கொலை செய்யும்; நாய் - நாயானது, ஏறிந்த வேல் - (தன்னெடு பழகினவன்) வீசிய படையானது, மெய்யது ஆக - தன் உடலில் தைத்ததா யிருக்கையில், வால் குழழுக்கும் - (அன்பின் குறியாக) வாலை வளைத் தாட்டாநிற்கும்; (ஆதலால்) யானை அனையவர்-யானையை யொத்த இயல்பினரது, நண்பு ஒரீஇ-நட்பை நீக்கி, நாய் அனையார்-நாயையொத்த இயல்பினரது, கேண்மை - நட்பை, கெழிலீக் கொள்வேண்டும் - தழுவில்-கொள்ளல் வேண்டும்.

(போ-ரை) யானையானது நெடுநாள் அறிந்திருந்தும் தன் னெடு பழகின பாகனையே தனக்கொரு குற்றஞ் செய்வானுயின் கொலை செய்யும். நாயானது தன்னெடு பழகினவன் வீசிய படையானது தன்னுடலில் தைத்ததாயிருக்கையில் அன்பின் குறியாக வாலைவளைத் தாட்டாநிற்கும். ஆதலால், யானையையொத்த வியல்பினரது நட்பை நீக்கி நாயையொத்த வியல்பினரது நட்பைத் தழுவிக்கொள்ளல் வேண்டும்.

(வி - ரை) யானை யனையவர் நட்பிற் பிழை பொறுக்காதவர்; நாயனையார் நட்பிற் பிழை பொறுப்பவர். அடுக்குப் பன்மைப் பொருள்து. ஏ - உயர்வு சிறப்பு. ஆக - நிகழ்கால வினையெச்சம், உம்மையும் உயர்வுசிறப்பு.

Avoid friendship with men who are like the elephant, but make friendship with those who are like the dog; because, the elephant, if enraged, will slay its own mahout, although it has known him for a long time; but the dog will affectionately wag its tail, even when the javelin hurled (by its angry master) is still in its body. (213)

### 214. பலநாளும் பக்கத்தா ராயினு நெஞ்சில்

சிலநாளு மொட்டாரோ டொட்டார்—பலநாளு  
நீத்தா ரென்க்கை விடலுண்டோ தந்நெஞ்சத்  
தியாத்தாரோ டியாத்த தொடர்பு,

(ப - ரை) பல நாளும் - பலதினமும், பக்கத்தார் ஆயினும்- பிரியாமல் பக்கத்தி விருப்பவராயினும், நெஞ்சில்-தம் மனத்தில், ஒட்டாரோடு - ஒற்றுமைகொள்ளும் இயல்பிலாரிடத்து, சில நாளும் ஒட்டார் - (அறிவுடையார்) சில நாளும் ஒற்றுமைகொள்ளார்; தம் நெஞ்சத்து - (ஒருவருக்கொருவர்) தம் மனத்தில், யாத்தாரோடு-உறுதியாகக் கொண்டவரிடத்து, யாத்த-(தாழும்) உறுதியாகக் கொண்ட, தொடர்பு-நட்பினை, பல நாளும்-பல தினமும், நீத்தார் என-(தம்மைப்) பிரிந்திருப்பாரென்று, கைவிடுதல்- விட்டெழுதில், உண்டோ-(அவரிடத்து) உள்தோ? இல்லை.

(போ-ரை) பலதினமும் பிரியாமல் பக்கத்தி விருப்பவராயினும் தம் மனத்தில் ஒற்றுமை கொள்ளு மியல்பிலாரிடத்து அறிவுடையார் சிலநாளும் ஒற்றுமை கொள்ளார். ஒருவருக்கொருவர் தம் மனத்தில் உறுதியாகக் கொண்டவரிடத்துத் தாழும் உறுதியாகக் கொண்ட நட்பினைப் பல தினமுங் தம்மைப் பிரிந்திருப்பாரென்று விட்டெழுதில் அவரிடத்தில் உள்தோ? இலது.

(வி - ரை) யாத்தல்-கட்டுதல். மூன்றாணுருபு ஏழாவதனிடப் பொருள்து. நட்பினை ரொருவருக்கொருவர் உள்ளனபிலராயின் ஒரு தேசத்தினராயிருங்கு பலமுறை கண்டும் வார்த்தை யாடியும் இனங்குஞ் செயலாற் பய னில்லை.

Though living side by side for many days, if there is no union of hearts, wise men will not contract friendship even for a few days. Will such men, on the score of separation for many days, give up attachment which has taken root in their minds? (214)

**215.** கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது  
வேட்டதே வேட்டதா நட்பாட்சி—தோட்ட  
கயப்பூப்போன் முன்வலர்ந்து பிற்கூம்பு வாரை  
நயப்பாரு நட்பாரு மில்.

(ப - ரை) நட்பு ஆட்சி - (நட்பினரிருவர்) எட்டை ஆளுகையாவது, கோடுப்பூப்போல-மரக்கிளையில் பூத்த பூப்போல, மலர்ந்து- (முன்னே) பெருகி, பின் - நான் கழிகையில், கூம்பாது-சுருங்காமல், வேட்டதே - (முதலில் ஒருவரை யொருவர்) விரும்பியதே, வேட்டது ஆம் - (முடிவுவரையும் மாருது) விரும்பியதாகும்; தோட்ட - தோண்டப்பட்ட, கயம் - குளத்தில் பூத்த, பூப்போல- (தாமரைமுதலிய) பூவைப்போல, முன் மலர்ந்து - முன்னே அஞ்பு பெருகி, பின் கூம்புவாரை-நான் செல்லுகையில் சுருங்கும் இயல்பனரை, நயப்பாரும் - விரும்பி நாடுவாரும், நட்பாரும் - நட்புக் கொள்வாரும், இல் - இலர்.

(போ-ரை) நட்பினரிருவர் நட்பை ஆளுகையாவது மரக்கிளையில் பூத்த பூப்போல முன்னே பெருகி நான் கழிகையில் சுருங்காமல் முதலில் ஒருவரையொருவர் விரும்பியதே முடிவு வரையும் மாருது விரும்பியதாகும். தோண்டப்பட்ட குளத்தில் பூத்த தாமரைமுதலிய பூவைப்போல முன்னே அஞ்பு பெருகி நான் செல்லுகையில் சுருங்கும் இயல்பினரை விரும்பி நாடுவாரும் நட்புக் கொள்வாரும் இலர்.

(வி - ரை) மலர்ந்தபோதுள்ள விரிவு உதிருமளவும் சுருக்காமையால், கோட்டுப்பூ, ஒருவரை யொருவர் விரும்பி நட்புக் கொண்ட காலத்தில் வைத்த அன்பின் மிகுதி தாம் முடியுமளவும் குறையாத அறிவுடையாரது நட்புக்கும், மலர்ந்தபோதுள்ள விரிவு போது செல்லச்செல்லச் சுருங்குதலை, நீர்ப்பூ, ஒருவரை யொருவர் விரும்பி நட்புக்கொண்ட காலத்து வைத்த அன்பின் மிகுதி, நாள் செல்லச்செல்லச் சுருங்கிவரும் அறிவில்லாதவரது நட்புக்கும் உவமையாயின. கோட்டுப்பூ நீர்ப்பூ தொழிலுவமம். ஏ - தேற்றம். தோட்ட - இறந்தகாலப் பெயரொச்சம்; தொள்-பகுதி, ட் - இறந்தகால இடைநிலை, அ-பெயரொச்ச விகுதி, எகரம் டகர மாதல் சங்கி, இவ்வாறு முடிந்துநின்ற தொட்டவென்பது நீட்டல் பெற்றது; தோளாத என மறையிலும் வரும்; தொடு என்பது பகுதி, அப் பகுதி ஒற்றிரட்டி, முதனீட்டல் பெற்ற தெளி னும் பொருந்தும்.

True friendship consists in uninterrupted affection for one that has been loved, like the flower on the branch, which, when it once unfolds, closes not again. Who will esteem, or make friends with, those who are like the flower in a water-tank, which on once unfolding, closes its petals afterwards. ()

### 216. கடையாயர் நட்பிற் கழுகனைய ரேளை

இடையாயர் தெங்கி னையர்—தலையாயர்

ரெண்ணரும் பெண்ணைபோன் நிட்டஞான் நிட்டதே  
தொன்மை யுடையார் தொடர்பு.

(ப - ரை) கடையாயர் - கடையானவர், நட்பின் - நட்பி னல், கழுகு அனையர் - கழுகமரத்தை ஒப்பார்; வனி - மற்ற, இடையாயர் - இடையானவர், தெங்கின் அனையர் - தென்னமர த்தை ஒப்பார்; தலையாயர் - முதன்மையுடையார், தொன்மை யுடையார் - பழமை பாராட்டுத் தூடையாராகி, தொடர்பு - கொண்ட நட்பு, என் அரு - (பயனை) அளவிடுதலருமையாகிய, பெண்னைபோன்று - பெண் பளையைப் போன்று, இட்ட சூன்று-நட்புச்செய்தாளில், இட்டதே - செய்த உதவியேயாம்.

(போ - ரை) கடையானவர் நட்பினால் கழுகமரத்தை ஒப்பார்; மற்ற இடையானவர் தென்னமரத்தை யொப்பார்; முதன்மையுடையார் பழமை பாராட்டுத் தூடையாராகிக் கொண்ட நட்பு, பயனை அளவிடுதலருமையாகிய பெண் பளையைப் போன்று நட்புச்செய்த நாளில் செய்த உதவியேயாம்.

(வி - ரை) கழுகு இடைவிடாமலும், தெங்கு இடைவிட்டும் போற்றி வளர்த்தல் செய்துவரின் பயன் தருமாதலால், அவை முறையே வேண்டியவற்றை இடைவிடாது தருபவரிடத்து நட்புச்செய்யுங் கடையானவருக்கும், இடைவிட்டுத் தருபவரிடத்து நட்புச்செய்யுங் இடையானவருக்கும், பளைவிதை நட்டு முதல்காங் கீர்வார்த்தலொன்றுமே செய்யின் பயன் தருவதாதலால் அது சிறிதுதால் செய்யின் மிக்க நட்புச் செய்யும் தலையானவருக்கும் உவமையாயின; மூன்றுவருமையுங் தொழிலுவமம். துங்கு களி முதலிய பயன் தரும் பளை பெண்ணை; இதில் ஜி சாரியை. ஆண் பளை காய்க்குங்காய் ஆணங்காயென வழங்களாலு முணர்க. இதிதல் - ஈதல். ஏ - தேற்றம்.

The lowest class of persons in friendship, are like the Areca palm; the middle class, are like the Cocos palm; and

friendship with the highest who are old friends, is like the Palmyra palm which, once watered, needs no further attention.

(216)

**217. கழுநீருட் காரட கேனு மொருவன்**

விழுமிதாக் கொள்ளி னமிழ்தாம்—விழுமிய

குயத்துவையார் வெண்சோறே யாயினு மேவாதார்  
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.

(ப - ரை) ஒருவன் - ஒருவன், விழுமிது ஆக - (மற்றவ னுடைய நட்பு) சிறப்புடையதாக, கொள்ளின் - கருதுவானுயின், (அவனு லிடப்படுவது) கழுநீருள்-கழுநீரில் சமைத்த, கார் அடகு எனும் - பசுமையாகிய கிரையாயினும், அயிழ்து ஆம் - (அது) அமுதம்போல இனிமை யுடையதாகும்; விழுமிய - சிறந்த, குய்- நறும்புகை யூட்டிய, துவை - புளிங்கறி, ஆர் - நிரம்பிய, வெள் சோறே ஆயினும்-மாசு இல்லாத சோறேயா யிருப்பினும், மேவா தார் - உள்ளன்பில்லாருடைய, கைத்து - வசத்தில், உண் டல் - உண்ணுமுணவு, காஞ்சிரங்காய் - எட்டிக்காய்போல இனிமை யுடையதன்று.

(போ - ரை) ஒருவன் மற்றவனுடைய நட்பு சிறப்புடைய தாகக் கருதுவானுயின் அவனு லிடப்படுவது கழுநீரில் சமைத்த பசுமையாகிய கிரையாயினும் அது அமுதம்போல இனிமையுடைய தாகும். சிறந்த நறும்புகை யூட்டிய புளிங்கறி நிரம்பிய மாசு இல்லாத சோறேயாயிருப்பினு உள்ளன்பில்லாருடைய வசத்தி விண்ணு முணவு எட்டிக்காய்போல இனிமை யுடையதன்று.

(வி - ரை) கருமை பசுமைக்காயிற்று. நன்கு அடப்பட்ட தன்றென்பார் ‘காரடகு’ என்றார். இது இடுவோனுடைய வறு மையை விளக்கியது. குய்-ஒலிபற்றி வந்த பெயர்; இது அதுகரண வொலி. விழுமிது-குறிப்பு வினைமுற்று; விழுமு-பகுதி, இ-சாரி யை, து - ஒன்றன்படர்க்கை விருதி, உகரக்கேடு சங்கி. இதற்கு வினைமுதல் நட்பு. வெண்மைப் பண்பு மாசின்மையை யுணர்த்தி யது. உண்டல் - தொழிலருகுபெயர்.

If one were to really value another's friendship, even if what he gives be greens cooked in water in which rice has been washed, it will taste like ambrosia. On the other hand, though it be white rice, with curry prepared with rich

spices, to eat it of the hands of those who do not love, is like eating the bitter nux vomica. (217)

**218.** நாய்க்காற் சிறுவிரல்போ னன்கணிய ராயினு  
மீக்காற் துணையு முதவாதார் நட்பென்னஞ் [க்கும்  
சேய்த்தானுஞ் சென்று கொள்வேண்டுஞ்செய்விளை  
வாய்க்காலையார் தொடர்பு.

(ப - ரை) நாய்க்கால் - நாயின் காலினது, சிறு விரல்போல-  
சிறுமையாகிய விரல்கள்போல, நன்கு அணியர் ஆயினும் - மிகுதி  
யாக நெருங்கினவரா யிருப்பினும், ஈக்கால் துணையும் - சயினது  
அடியினளவும், உதவாதார் - (துன்பம் நேரிட்டபோது) உதவி  
செய்யாரது, நட்பு - நட்பினால், என் ஆம் - யாது பயன் உள்தா  
கும்? செய் விளைக்கும் - வயலிலுள்ள பயிரை விளையச் செய்யும்,  
வாய்க்கால் - வாய்க்காலை, அனையார் - ஒத்தவரது, தொடர்பு -  
நட்பு, சேய்த்து ஆனும் - நெடுந்தூரத்தி உள்ளதாயினும், செ  
ன்று கொள்ளல்வேண்டும் - போய் (அந்நட்பைக்) கொள்ளுதல்  
வேண்டும்.

(போ - ளை) நாயின் காலினது சிறுமையாகிய விரல்கள்  
போல மிகுதியாக நெருங்கினவரா யிருப்பினும் சயினது அடியின  
ளவுங் துன்பம் நேரிட்டபோது உதவி செய்யாரது நட்பினால்  
யாது பயனுள்தாகும்? வயலிலுள்ள பயிரை விளையச் செய்யும் வா  
ய்க்காலை ஒத்தவரது நட்பு நெடுந்தூரத்தி உள்ளதாயினும் போய்  
அந்நட்பைக் கொள்ளுதல்வேண்டும்.

(வி - ரை) உதவாதாரர் இழித்தற்கு நாய்க்காற் சிறு விரலை  
உவமித்தார். ‘கால்’ தன் சினையாகிய அடியையும், ‘செய்’ தன்னில்  
இலுள்ள பயிரையும் உணர்தலால் முறையே முதலாகுபெயரும்,  
இடவாகுபெயருமாக நின்றன. வாய்க்கால் தான் பெற்ற நிரைக்  
கொண்டிபோய்த் தன்னை யடுத்துத் தூரத்திலுள்ள பயிருக்கு  
முற்றும் உதவுதல்போல, முற்றிழாற் பெற்ற பொருளைத் தம்  
மை நட்டுத் தூரத்துள்ளார்க்கு முற்றும் உதவுதலால் அவ் வது  
வர் வாய்க்காலனையா ராயினார். சேய்த்து-குறிப்ப விளைமுற்று.  
மையீறு கெட்டு நின்ற சேய்பகுதி, த-சந்தி, து - ஒன்றன்படர்க்  
கை விகுதி. அவரிருப்பின் சேய்மை தொடர்பின்மே வேற்றப்  
பட்டது.

Of what worth is the friendship of those who, though they  
are very close like the little claws on a dog's leg, help not

even as much as a fly's foot? Though you have to go far to get it, you should secure the friendship of those who are like the water-channel, which makes the field crops thrive. (218)

**219.** தெளிவிலார் நட்பிற் பகைநன்று சாதல்  
வினியா வருநோயி னன்று—லளிய  
விகழ்தவிற் கோற வினிதேமற் றில்ல  
புகழ்தவின் வைதலே நன்று.

(ப - ரை) தெளிவு இல்லார் - கூறிய அறிவில்லாருடைய, நட்பின் - நட்பினும், பகை ஏ - (அவரோடு கொள்ளும்) பகையே, நன்று - இனிமையைத் தருவதாகும்; வினியாமல் - (மருந்துமுத வியவற்றுல்) சாத்தியமாகாமல், வரு நோயின் - வளரும் நோயி னும், சாதல் ஏ - இறத்தலே, என்று - இனிமையைத் தருவ தாகும்; அளிய - (ஒருவன் மனம்) கையும்படி, இகழ்தவின் - இகழ் வதினும், கோறல் ஏ-(அவனைக்) கொலைசெய்தலே, இனிது-இனி மையைத் தருவதாகும்; இல்ல - (ஒருவனிடத்து) இல்லாத நற்குண நற்செய்கைகளை, புகழ்தவின் - புகழ்ந்து பேசுவதினும், வைதலே - (அவனுடைய) தீக்குணத் தீச்செயல்களை எடுத்துச் சொல்லலே, நன்று - இனிமையையுடையது.

(போ - ரை) கூறிய அறிவில்லாருடைய நட்பினும் அவரோடு கொள்ளும் பகையே இனிமையைத் தருவதாகும். மருந்து முதவியவற்றுல் சாத்தியமாகாமல் வளரும் நோயினும் இறத்தலே இனிமையைத் தருவதாகும். ஒருவன் மனம் கையும்படி இகழ்வதினும் அவனைக் கொலைசெய்தலே இனிமையைத் தருவ தாகும். ஒருவனிடத்து இல்லாத நற்குண நற்செய்கைகளைப் புகழ்ந்து பேசுவதினும் அவனுடைய தீக்குணத் தீச்செயல்களை எடுத்துச் சொல்லலே இனிமையையுடையது.

(வி - ரை) ஜந்தலுறுபுகள் உறழ்பொருளின்கண் உந்தன. இனிதே என்னும் பிரிநிலை, ஏகாரத்தைக் கோறலென்பதேனும், பகை சாத லென்பவற்றேருடுக் கூட்டுக. வினியாமலென்னும் வீனையெச்சம் சுறு தொகுத்தலாயிற்று. இல்ல-பண்படியாகப் பிறந்த பலவின் படர்க்கைப்பெயர். தெளிவிலார் நட்பில்வருங் துன் பங்கள் அவரோடு பகையானபோது வருதலின்மையால் பகையும், உயிர் நோயால் வருந்துவது உடலோடு கூடி நின்றவரையு மாதலால் சாதலும், இகழ்தலைக் கேட்டு ஒருவன் மனம் வருந்துதலால் வரும் பாவம் பல, அவனைக் கொலைசெய்தலால் வரும் பாவம்

கொலைப் பாதகமாகிய ஒன்று ஆதலால் கோறலும், ஒருவளிடத்து இல்லாதனவற்றைக் கூறலால் வரும் பொய்ப்பாவும் உண்டாத விண்மையால் வைதலும் இனியனவாயின. நன்று-ஒன்றன்படர்க்கைக் குறிப்பு விணமுற்று.

The hatred of the unwise is better than their friendship.  
Death is better than disease that yields not to any remedy.  
Killing is sweeter than contempt that wounds one's feelings.  
Abuse is better than praise undeserved. (219)

### 220. மரீஇப் பலரூடு பன்னால் முயக்கிப்

பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்  
பரீஇப் யுயிர்செகுக்கும் பாம்பொடு மின்னு  
மரீஇப் பின்னைப் பிரிவு.

(ப-க) பலரூடு-பலருடனும், பஸாள்-பலநாள், முயக்கிக்கடி, பொரீஇ-(அவரை) ஒத்து, மரீஇ-பழகி, பொருள்-உண்மையாகிய, தக்கார் ஏ - தகுதியுடையாரையே, கோடல்-வேண்டும் - நட்புக் கொள்ளுதல்வேண்டும்; உயிர் செதக்கும்-உயிரைக் கொலை செய்யும், பாம்பொடும் - பாம்பினிடத்தும், (ஆராயாமல்) பரீஇ - விரும்பி, மரீஇ - நட்புக்கொண்டு, பின்னை - (தீக்குணத்தை அறிந்த) பின்பு, பிரிவு - (அதனைப்) பிரிதல், இன்னு-துன் பங் தருவதாகும்.

(போ - ரை) பலருடனும் பலநாள் கடி அவரை ஒத்துப் பழகி உண்மையாகிய தகுதியுடையாரையே நட்புக்கொள்ளுதல் வேண்டும். உயிரைக் கொலை செய்யும் பாம்பினிடத்தும் ஆராயாமல் விரும்பி நட்புக்கொண்டு தீக்குணத்தை அறிந்த பின்பு அதனைப் பிரிதல் துன்பங் தருவதாகும்.

(வி - ரை) நற்குண நற்செய்க்கூட்டுடையர் சிலரே யாதலால் பலரூடும் என்றும், அவருடைய குணஞ்செய்கை யிவற்றின் நன்மை திமைகளைச் சிலாளிற் துணியப்படாமையால் பன்னுள் என்றும், முபக்கி மருவுதலால் அவர் தம்முடைய குணத்தையும் செயலையும் புறத்தே காட்டாராதலால் பொரீஇ என்றுங் கூறினர். பலரூடு என்பத ணீற்றில் முற்றும்மை தொகுத்தலாயிற்று. பிரிவை இன்னு என்றது காரணத்தைக் காரியமாகக் கூறுவதோ ருபசாரவழக்கு.

Associate with many, and move in intimate terms with them for many days, and then form friendship with the worthy ones among them. Be it from a venomous snake that kills, separation is bitter, after once associating with it. (220)

### Chapter XXIII—Farbearance in friendship

#### 23-ம் அதிகாரம்: நட்பிற் பிழைபொறுத்தல்

[அஃதாவது, ஆராய்ந்துகொண்ட நட்பினரிடத்துக் குற்றக் கண்டபோது அதனைப் பொறுத்துக்கொள்ளுதலை யணர்த்துவது. மர்திப் பின்னைப் பிரிவு துன்பங் தருவதாதலால் சாமளவும் நட்புக் கெடாதிருத்தல்வேண்டுமென்பதற்கு இது நட்பாராய்தலின் பின் வைக்கப்பட்டது.]

**221.** நல்லா ரெனத்தா னனிவிரும்பிக் கொண்டாரை  
யல்லா ரெனி னு மடக்கிக் கொள்வேண்டும்  
கெல்லுக் குழியுண்டு நீர்க்கு நுரையுண்டு  
புல்விதம் பூவிற்கு முன்று.

(ப - ரை) நல்லார் என-நல்லாரென்று, தான் நனி விரும்பிதான் மிகுதியும் விரும்பி, கொண்டாரை - நட்புக் கொண்டவரை, அல்லார் எனினும் - நல்லவரல்லாராயினும், அடக்கி - (அவரது குற்றத்தை) வெளிப்படுத்தாமல் கொள்வேண்டும் - (அவர் நட்பை விடாமல்) கொண்டிருத்தல் வேண்டும்; கெல்லுக்கு-கெல்லி னுக்கு, உமி உண்டு - உமியுள்ளது; நீர்க்கு - நீரினுக்கு, நுரை உண்டு-நுரை யுள்ளது, பூவிற்கு - பூவினுக்கும், புல் இதழ் உண்டு - புறவிதமுள்ளது.

(போ-ரை) நல்லாரென்று தான் மிகுதியும் விரும்பி நட்புக் கொண்டவரை நல்லவரல்லாராயினும் அவரது குற்றத்தை வெளிப்படுத்தாமல் அவர் நட்பை விடாமல் கொண்டிருத்தல்வேண்டும். கெல்லினுக்கு உமி யுள்ளது; \*நீரினுக்கு நுரையுள்ளது; பூவினுக்கு புறவிதமுள்ளது.

(வி - ரை) உடலோடு கூடி வாழ்தற்கு இன்றியமையாதன் ஆதலால் கெல்லையும் நீரையும் முன்னும், உண்டபின் அணியப் படுவதாதலால் மல்லைப் பின்னும் வைத்தனர். நற்குண நற்செய் கையேயுடையார் அரியராதலால், உமி, நுரை, புறவிதழாகிய சிறு குற்றத்தை நோக்காமல் கெல் நீர் பூக்களைக் கொள்ளுதல்போல

விரும்பிக் கொண்டார் நட்பை அவரது நன்மையையெப் பற்றி விடற்க என்பது கருத்து. மன மின்மைப்பற்றிப் புற விதழ்க்குப் புல்லி யெனவும் பெயர் வழங்கும்.

Even if those whom you choose as friends, thinking that they are virtuous, prove otherwise, you should bear up with their faults. Because, even the paddy has its husk, the water has its foam, and flowers, too, have their (scentless) petals.(221)

**222. செறுத்தோ துடைப்பினுஞ் செம்புனலோ டோர் மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நகை வாழ்நர் வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.**

(ப - ரை) நீர் - நீரை, நகை - விரும்பி, வாழ்நர் - (அதனால்) வாழும் உழவர், செறுத்தோறு - கட்டுந்தோறும், உடைப்பினும் - (அக் கட்டை) உடைத்துச் செல்லினும், செய்வனலோடு - நன்மையைத் தரும் நீரோடு, ஊடார்-பிணங்காதவராகி, மறுத்தும் - மீட்டும், சிறை செய்வர் - (அங்கீரக்) கட்டுவரர்; (அதுபோல) தாம் வேண்டி - தாமாக விரும்பி, கொண்டார் - கொள்ளப்பட்டவர், வெறுப்ப வெறுப்ப - தாம் மிகுதியும் வெறுக்கும்படி, செயி னும்-(குற்றங்களைச்) செய்வாராயினும், தொடர்பு-(அவருடைய) நட்பாகிய பாரத்தை, பொறுப்பர் - (ஒருவர் தாம்) தாங்கினிற்பர்.

(போ - ரை) நீரை விரும்பி அதனால் வாழும் உழவர் கட்டுந்தோறும் அக் கட்டை உடைத்துச் செல்லினும் நன்மையைத் தரும் நீரோடு பிணங்காதவராகி மீட்டும் அங்கீரக் கட்டுவரர். அதுபோல, தாமாக விரும்பிக்கொள்ளப்பட்டவர் தாம் மிகுதியும் வெறுக்கும்படி குற்றங்களைச் செய்வாராயினும் அவருடைய நட்பாகிய பாரத்தை (ஒருவர் தாம்) தாங்கி நிற்பர்.

(வி - ரை) பொறுத்தல்-சமத்தல். தாம் மிகுதியும் வெறுக்கும்படியான குற்றங்களைச் செய்தலால் அவர் நட்பைப் பாரமாக வும், அவராலாகும் பயனைக் கருதி வெறுக்காது கொள்ளலால் பொறுப்பர் என்றங்கூறினர். இது ஏதேச வருவகம். செறு, நகை என்னும் முதனிலைத் தனிவிளைகள் முறையே பெயரெச் சீவிலையெச்சப் பொருள்பட நின்றன. அடுக்கு மிகுதிப்பொரு ளது. செம்மையைத் தரும் புணலைச் செம்புனலென்றது ஓர் மரபு வழுவுமைதி. ‘சிறை செய்வர்’ ஒரு சொல்லின் தன்மையது. ஒரு

வர் குற்றக்கள் பல செய்யினும் அவரால் உண்டாம் பெரும் பயன் பொருட்டு அவர் நட்பினை வீடார் அறிவுடையா ரென்பது கருத்து.

Though, in spite of being dammed up again and again, the fresh flood should burst its bonds, farmers who live by a good supply of water, do not feel vexed at it, but dam it up once again. Likewise, though their chosen friends do disagreeable things again and again, good men will bear with them still.

### 223. இறப்பவே தீய செயினுந்தங் நட்டார்

பொறுந்த ரகுவதோன் றன்றே—திறக்கோங்  
குருவவண் டார்க்கு முயர்வரை நாடு!  
ஒருவர் பொறையிருவர் நட்டு.

(ப - ரா) நிறம் - நன்னிறமாகிய, கோங்கு-கோங்கமலரில், ஒருவம் - அழகாசீடு, வண்டுகள், ஆர்க்கும் - ஆரவாரிப்பதற் கிடமாகிய, உய்வரை நாடு - உயர்ந்த மலைநாட்டாசனே!, தம் நட்டார் - தம்மால் நட்புச் செய்யப்பட்டவர், இறப்ப-மிகுதியாக, தீயவே - தீமையான காரியங்களையே, செய்யினும் - செய்தாராயினும், பொறுத்தல் - (அறிவுடையோர்) பொறுத்துக்கொள்ளுதல், தகுவது - (நட்புக்கு) தகுந்திருப்பதாகிய, ஒன்று - ஒரு செயல், அன்றே - ஆம்; ஒருவர் பொறை - (நட்டாரிருவருள்) ஒருவருடைய பொறுமையால், இருவர் நட்பு - அவ் விருவருக்கும் நட்புளது.

(போ - ரா) நன்னிறமாகிய கோங்கமலரில் அழகாசீடு வண்டுகள் ஆரவாரிப்பதற் கிடமாகிய உயர்ந்த மலைநாட்டாசனே! தம்மால் நட்புச் செய்யப்பட்டவர் மிகுதியாகத் தீமையான காரியங்களையே செய்தாராயினும் அறிவுடையோர் பொறுத்துக்கொள்ளுதல் நட்புக்குத் தகுந்திருப்பதாகிய ஒரு செயல் ஆம். நட்டாரிருவருள் ஒருவருடைய பொறுமையால் அவ் விருவருக்கும் நட்புளது.

(வி-ரா) செயினுமென்பது செய்யாமையை விளக்கி நிற்றலால் எதிர்மறையும்மை. பொறுக்காமை நட்பினுக்குரிய தன் தென்பார் பொறுத்தலைத் தகுவது என்றும், நட்பினளவை வெளி ப்படுப்ப திதுபோலில்லை யென்பார் அப்பொறுத்தலை ஒன்று என்றும் கூறினார். தகுவது - ஒன்றன்படர்க்கை எதிர்கால விடையும்

பெயர். கேங்கு - முதலாகுபெயர். இது வேற்றுப்போரு ஸ் வைப்பணி.

Though our friend should work us insufferable ills, is it not fit that we should forbear? Lord of the lofty hills, where bees hum in the Kongu flowers of attractive hue! The forbearance of one, ensures the friendship of both. (223)

**224.** மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங்  
கடுவிசை நாவாப் கரையலைக்குஞ் சேர்ப்ப!  
விடுதற் கரியா ரியல்பில்ரை ஜெஞ்சஞ்  
சுடுதற்கு மூட்டிய தீ.

(ப - ரை) மடி திரை - மடியுமியல்புள்ள அலைகள், தந்து - நூலில், இட்ட - கோத்த, வால் கதிர் - வெண்மையாகிய கிரணங்களையுடைய, முத்தம் - முத்துகளைப்போல, கடு விசை - (அணியாக) விரைங்தோடுகின்ற, நாவாப் - மரக்கலங்களை, கரை - கரையில், அலைக்கும் - அலையச் செய்யும், சேர்ப்ப - துறையையுடையானே!, விடுதற்கு - (ட்டபை) விட்டுவிடுவதற்கு, அரியார் - அருமையாயிருப்பவர், இயட்பு இலரேல் - நற்குண மிலராயின், (அவர்தம் ட்டினரது) ஜெஞ்சம் - மனத்தை, சுடுதற்கு - சுடுவதற்காக, மூட்டிய தீ - மூட்டிய நியாவர்.

(போ - ரை) மடியுமியல்புள்ள அலைகள் நூலில் கோத்த வெண்மையாகிய கிரணங்களையுடைய முக்குகளைப்போல அணியாக விரைங்தோடுகின்ற மரக்கலங்களைக் கரையில் அலையச் செய்யும் துறையையுடையானே! நட்பை விட்டுவிடுதற்கு அருமையாயிருப்பவர் நற்குண மிலராயின் அவர்தம் ட்டினரது மனத்தைச் சுடுவதற்காக மூட்டிய நியாவர்.

(வி - ரை) முத்தமென்பதனீற்றில் உவமைச்சொல் தொகுத்தலாய் நின்றது. விடுதற்கரியராவர் அவராலாகும் பெரும்பயன்கருதி நட்பினை விடல்கூடாதவர். அவரது நற்குணயின்மை நட்டாருடைய மனத்தை வருத்தலால் அவரைத் தீ என்றார். நான்க அருபு நிமித்த காரணகாரியப் பொருளாது.

Lord of the shore, where the dashing waves make the swift sailing vessels toss about like pearls of purest lustre, strung into a garland! If friends, whom we find it hard to part

with, are not of good disposition, they are just like a fire kindled to burn our hearts.

(224)

**225.** இன்னு செயினும் விடற்பால ரல்லாரைப் [கெனுடி  
பொன்னுகப் போற்றிக் கொள்வேண்டும்—பொன்  
நல்விற் சிதைத்தத்தீ நாடெராறு நாடித்தம்  
இல்லத்தி லாக்குத லால்.

(ப - ரை) பொன்னேடு - செல்வப்பொருளோடு, நல் இல்-  
அலங்காரமாகிய வீட்டை, சிதைத்த தீ - எரித்து அழித்த தீயை,  
நாள்தொறும் - தினங்தோறும், நாடி - (அவ் வீட்டாரும் இருக்கு  
மிடத்தைத்) தேடிப்பெற்று, தம் இல்லத்தில் - தம்முடைய வீட்டு  
டில், ஆக்குதலால் - விருத்தி பண்ணுதலால், இன்னு செயினும் -  
துன்பங் தருவனவற்றைச் செய்தாராயினும், விடல் பாலர் அல்  
லாரை - நட்பைவிடுதலாகிய பான்மையரல்லாரை, பொன்னுக-  
பொன்போல, போற்றிக்கொள்வேண்டும் - காத்துக்கொள்ளு  
தல் வேண்டும்.

(போ - ரை) செல்வப்பொருளோடு அலங்காரமாகிய வீட்டை எரித்து அழித்த தீயைத் தினங்தோறும் அவ் வீட்டாரும் இருக்குமிடத்தைத் தேடிப் பெற்றுத் தம்முடைய வீட்டில் விருத்தி பண்ணுதலால் துன்பங் தருவனவற்றைச் செய்தாராயினும் நட்பைவிடுதலாகிய பான்மைய ரல்லாரைப் பொன்போலக் காத்துக்கொள்ளுதல் வேண்டும்.

(வி - ரை) விடற்பாலரல்ல ரென்றது உவமையால் இன்றி  
யமையாத பயன்தரும் நட்பினரை. ஆக-உவமவுருபிடைச்சொல்.  
பின் பொன்னென்றது செல்வப்பொருளை யுணர்த்தவங்த குறிப்  
புச்சொல். இப் பாடம் பழம் புத்தகத்திற் கண்டது. பொன்னானு  
யெனப் பரடமாயின் திருமகளை ஒத்தவளே யென வரைக்க.

Though they do evil things, if they be such from whom we find it difficult to part, we should still preserve their friendship, as gold. Although fire sometimes destroys beautiful houses, along with their valuables, still it is daily sought and kindled by people in their houses, all the same. (225)

**226.** இன்னு செயினும் விடுதற் கரியாரைத்  
துன்னுத் துறத்த ரகுவதோ—துன்னருஞ்சீர்

விண்ணத்து நீள்வரை வெற்ப! களைபவோ  
கண்குத்திற் ரென்றுதங்கை.

(ப - ரை) துன் அரு - பெருதலருமையாகிய, சீர் - சிறப் பையுடைய, விண்ணத்து - விண்ணுலகத்தில், நீள் வரை - நீண் உயர்ந்த மூங்கிலையுடைய, வெற்ப-மலையை யுடையானே!, இன்னு செயினும் - துன்பங் தருவனவற்றைச் செய்தாராயினும், விடு தற்கு அரியாரை - (நட்பை) ஒழிதற்கு அருமையானவரை, துன் ஞமல் - நெருங்கியிராமல், துறத்தல் - விட்டொழிதல், தகுவ தோ - தகுதியுடைய தாகுமோ ஆகாது; கண் குத்திற்று என்று - கண்ணைக் குத்தியதென்று, தம் கை - தமது வீரலை, களைபவோ - (ஒருவர்) குறைத்துவிடுவரோ குறைத்துவிடார்.

(போ - ரை) பெறுத வருமையாகிய சிறப்பையுடைய விண்ணுலகத்தில் நீண்டுயர்ந்த மூங்கிலையுடைய மலையையுடையானே! துன்பங் தருவனவற்றைச் செய்தாராயினும் நட்பை ஒழிதற்கு அருமையானவரை நெருங்கியிராமல் விட்டொழிதல் தகுதியுடைய தாகுமோ? ஆகாது; கண்ணைக் குத்தியதென்று தமது வீரலை ஒருவர் குறைத்துவிடுவரோ? குறைத்துவிடார்.

(வி - ரை) 'விண்ணத்து நீள்வரை வெற்ப களைபவோ' என்னும் பாடம் நச்சினர்க்கிணியார் காட்டிய உதாரணம். 'விண்ணகுத்து நீள்வரை' எனவும் பாட முண்டு; விண்ணுலகத்தை, அல்லது மேகத்தைக் தொளைக்கின்ற நீண்ட மூங்கிலை உரைக்க. துன் - முதனிலைத் தொழிற்பெயர். துன்ஞமலென்பது ஈறு தொகுக்கப் பட்டது, கை - முதலாகுபெயர். வரை - பண்பாகுபெயர். இது வேற்றுப்போருள்ளவைப்பணி.

Though they do evil deeds, still, if they be such whose friendship we should not lose, is it proper to break with them and abandon them? Lord of the hills, where the lofty bamboos touch the very heavens! Will men chop off their finger, because it has pricked their eye?  
(226)

**227.** இலங்குநீர்த் தண்சேர்ப்ப விண்ணு செயினுங்  
கலந்து பழிகானூர் சான்றேர்—கலந்தடின்  
றீமை யெடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார்  
தாழு மவரிற் கடை.

(ப - ரை) இலக்கு நீர் - கடவினது, தண் சேர்ப்ப - குளிர் ச்சியாகிய துறையை யுடையானே!, இன்னு செயினும் - துண்பங் தருவனவற்றைச் செய்தாராயினும், கலந்து - (ஒருவரோடு) நட்புக்கொண்டு, பழி கானூர் - (அவற்றைக்) குற்றமாக நினையார், சான்றூர் - (அறிவால்) நிறைந்தோர்; கலந்தபின் - நட்புக்கொண்டபின், தீமை - (அவர் செய்த) தீச்செயலை, எடுத்து உரைக்கும் - எடுத்துச் சொல்லும், தின் அறிவு இல்லாதார்தாமும்- கலங்குதலில்லாத அறிவில்லாதவரும், அவரின் - இன்னு செய்தவரினும், கடை - கீழானவர்.

(போ - ரை) கடவினது குளிர்ச்சியாகிய துறையை யுடையானே! துண்பங் தருவனவற்றைச் செய்தாராயினும் ஒருவரோடு நட்புக்கொண்டு அவற்றைக் குற்றமாக நினையார் அறிவால் நிறைந்தோர். நட்புக்கொண்டபின் அவர் செய்த தீச்செயலை எடுத்துச் சொல்லும் கலங்குதலில்லாத அறிவில்லாதவரும் இன்னு செய்தவரினும் கீழானவர்.

(வி - ரை) நட்டார் செய்தும் தீமையைப் பொறுக்கும் வலி யில்லாமையால் அவரைத் ‘தீமையைத்துரைக்குஞ் திண்ணறி வில்லாதார்’ என்றார். உரைக்கு மென்னுங் காரியப்பொருட்டாகிய பெயரெச்சம் திண்ணறி வின்மை யென்னுங் காரணப்பெயர் கொண்டது. இலக்குகீர்-வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைக் காரணப்பெயர். கடை - பண்பாகுபெயர்.

Lord of the cool shore of the shining waters! Though they do evil things, the wise ones, having once chosen them as friends, will not take notice of their faults. Those who, owing to their lack of wisdom, publish the evils of others, after having once made them friends, are themselves worse than those whose faults they expose. (227)

### 228. ஏதிலார் செய்த திறபீபவே தீதெனி னு

நோதக்க தென் னுண்டா நோக்குங்கால்—காதல்  
கழுமியார் செய்த கறங்கருவி நாட!  
விழுமிதா நெஞ்சுத்து ணின்று.

(ப - ரை) கறங்கு - (மலையினின்று விழுவதினால்) ஒவிக் கின்ற, அருவி நாட-அருவியையுடைய நாடனே!, நோக்குங்கால்-ஆராயுமிடத்து, காதல் கழுமியார் - (நின்னிடத்து) அன்புமிக்க

சுற்றத்தார், செய்தது- (நினக்குச்) செய்த பிழை, விழுகிது ஆக-  
துண்பஞ் செய்வதாக, நெஞ்சத்துள் - நின்மனத்தில், டின் ரூ- சிற்  
பதினால், ஏதிலார் - செயற்கையாகிய நட்பினர், செய்தது-செய்த  
பிழை, இறப்ப - யிகுதியும், தீடே எனினும் - தூண்பஞ் செய்வ  
தேயாயினும், நோவத்தக்கது - வெறுக்கத்தகுந்த காரணம், என்  
உண்டு - யாதுண்டு? ஒன்று மிலது.

(போ - ரை) மலையினின்ற விழுவதினால் . . . கின்ற அரு  
வியையுடைய காடனே! ஆராயுமிடத்து நின்னிடத்து அன்புமிக்க  
சுற்றத்தார் நினக்குச் செய்தபிழை துண்பஞ் செய்வதாக நின்மனத்  
தில் நிற்பதினால் செயற்கையாகிப் பட்பினர் செய்தபிழை யிகுதி  
யும் துண்பஞ் செய்வதேயாயினும் வெறுக்கத்தகுந்த காரணம்  
யாதுண்டு? ஒன்று மிலது.

(வி - ரை) இயற்கை நட்பாகிய "சுற்றத்தினின்றும் வேறு  
படுத்தற்கு முன்செய்த வுதவிபற்றிவரு நட்பாகிய செயற்கைநட்  
பினர் ஏதிலா ரெனப்பட்டார்." இயற்கைநட்புப்போலச் செயற்கை  
நட்புச் சிறந்த தல்லாமையால் நோவதற்குச் செயற்கை எட்புக்  
காரணமாகாதென்பார் 'என்' என்றார். நோவ என்பத ஓர்று  
யிகுதியும், செய்ததென்பத ஓர்று விகுதியும் தொகுத்தலாமின. நின்று-காரணப்பொருட்டாகிய நிற்க என்பதன் திரிபு. குற்றஞ்  
செய்யா எட்பின ரயியராதலால் நட்பிற் பிழைபொறுத்தல் வே  
ண்டுமென்பது கருத்து.

Though the evils that strangers do to us, are insufferable, what's there to feel sorry for, when we rightly consider the matter? Lord of the land of resounding torrents! The evil done by affectionate people, will, if weighed well, be found to be really good. (228)

229. துமிரன்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைக்  
தமரன்மை தாமறிந்தா ராயி னவரைக்  
தமரினு நன்கு மதிக்குத் தமரன்மை  
தமமு எடக்கிக் கொள்ள.

(ப - ரை) தமர் என்று - உறவினரென்று, தம்மால் கொள்  
எப்பட்டவர்தம்மை - தம்மால் விரும்பப்பட்டவரது, தமர் அன்  
மை - உறவினரவ்லாமையை, தாம் அறிந்தார் ஆயின் - (ஒருவர்)  
தாமறிந்தாரானால், அவரை - உறவினரவ்லாரை, தமரினும் - உற

வினாரினும், நன்குமதித்து - உயர்வாக மதித்து, தமர் அன்மை-உறவின ரல்லாமையை, தம்முள் - (பிறர்க்குத் தெரிவிக்காமல்) தமக்குள், அடக்கிக்கொள்ள - அடக்கிக் கொள்ளக்கடவர்.

(போ - ரை) உறவினரென்று தம்மால் வீரும்பப்பட்டவ ரது உறவினரல்லாமையை ஒருவர் தாமறிந்தாரானால் உறவின ரல்லாரை - உறவினரினும் உயர்வாக மதித்து உறவினரல்லாமையைப் போல்கூடி தெரிவிக்காமல் தமக்குள் அடக்கிக் கொள்ளக்கடவர்.

(வி - ரை) கொள்ளப்படுதல் தம்மினுகிய தொழிலாதலால் இதற்குக் கருத்தா மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவாகல்வேண்டு மாதலால் தாமென்பது, தம்மென்பது டீட்டல் பெற்றதெனவும், மூன்றாமுருபு தொகுத்தல் பெற்றதெனவும் கொள்க. கொள்ளப்பட்டவர் தம்மை யென்றும் இாண்டாவதை ஆரூவதாக்குக. தமரன்மை தம்முளாடக்கி நன்கு மதிப்பாராயின் அவரே நாணித் தமரன்மை ஒழிவ ரென்பது.

If they come to know that those accepted by them as their own, are not really so, they should still regard them as better than their own, and conceal the discovery within themselves. (229)

### 230. குற்றமு மேனைக் குணமு மொருவளை

நட்டபி னுடித் திரிவேனை—நட்டான்  
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க  
வறைகடல்சூழ் வைய நக.

(ப - ரை) ஒருவளை நட்டபின் - ஒருவளை நட்புக் கொண்ட பின், குற்றமும் - குற்றமான செய்கையையும், ஏனைக் குணமும் - மற்றத் தீக்குணத்தையும், நாடி - (அவனிடத்துள்தோ இலதோ வென்று) ஆராயாங்கின்று, திரிவேனேல் - திரிவேனுயின் நட்டான் - நட்புக்கொண்டவன் சொல்லிய, மறை-இரகசியத்தை, காவாமல் - தன்னுள் அடக்கிவையாமல், விட்டவன்-வெளிவிட்ட தீயோன், செல்வழி-செல்லுதற்குரிய நாகத்திற்கு, அறை கடல் சூழ் - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட, வையம்-உலகத்தார், நக - (என் செய்கையைப்பற்றி) அவமதித்துச் சிரிக்கும்படி, செல்க - செல்லக்கடவேன்.

(போ-னை) ஒருவனை நட்புக்கொண்டபின் குற்றமான செய் கையையும் மற்றத் தீக்குண்டதையும் அவனிடத்துள்ளே இலதோ வென்று ஆராயானின் ரூ திரிவேஞுமின் நட்புக்கொண்டவன் சொல்லிய இரகசியத்தைத் தன்னுள் அடக்கிவையாமல் வெளி விட்ட தீயேன் செல்லுதற்குரிய நாகத்திற்கு ஒவிக்கின்ற கடலாற் குழப்பட்ட உலகத்தார் என் செய்கையைப்பற்றி அவமதித் துச் சிரிக்கும்படி செல்லக்கடவேன்.

(வி - னை) மறை - வெளிப்பட்டால் குற்றம் விளையுமென் றஞ்சிப் பிறரை மறைத்துச் சொல்லிய சொல்; மறு-பகுதி, ஐ-செயப்படுபொருள்கை விகுதி, உகரக்கேடு சந்தி. காவரமல் ஈறு தொகுகப்பட்டது. செல்வழி என்பதில் வகரம் உடம்படு மெய்யல்லாத மெய். வையத்தார் சிரித்தல் குற்றதையும் தீக்குண்டதையும் ராடித் திரிதலும், மறையை வெளிவிட்டதுமாகிய இழு செயலைப்பற்றி. நட்புச்செய்தபின் குற்றத்தையுங் குண்டதையும் ராடித் திரிதலால் நட்பு வஞ்சமாய் முடிதலில் அது பாவமாயிற்று.

If, after making friendship with one, I go about trying to find out his merits and demerits, may I be cast into the hell where those who divulge the secrets of their friends, are consigned, while the whole world surrounded by the roaring sea, laughs in derision at my conduct ! (230)

### Chapter XXIV—Unreal friendship

#### 24-ஆம் அதிகாரம்: கூடா நட்பு

[அஃதாவது, கொள்ளக்கூடாத நட்பி னியல்பைக் கூறுவது. கொள்ளக்கூடாத நட்பாவது உயர்குதிப்பிறப்பு, கல்வியறிவு, ஒழுக்கமுதலியன இல்லாரோடு செய்யும் எட்டு, இங்கட்பு இம்மை மறுமைப் பயண்களை இழப்பித்தலால் அதனைக் கூடா நட்பென்றார். இயற்கை செயற்கையாகிய நட்புக் கூறி முடித்தமையின் இனி நட்புச் செய்யலாகாதாரை உணர்த்தல்வேண்டுவது முறையாதல்பற்றி இஃத இங்கு வைக்கப்பட்டது.]

#### 231. செறிப்பில் பழங்குரை சேர்கிண யாக

விறைத்துஞ் ரேற்றுங் சிடப்பர்—கறைக்குன்றம் பொங்கருவி தாழும் புன்வரை நன்னட! தங்கரும முற்றுங் துணை.

(ப-ரை) கறைக்குன் றம்-மாசுபடிந்த சிறுமலைகள், பொங்கு-பெருகி விழுகின்ற, அருவி - அருவியில், தாழும் - முழுகுகின்ற, புனல் - நீர்வளமுள்ள, வரை ஏல் நாடு-மலையினது நல்ல நாட்டை யுடையானே!, செறிப்பு இல் - (வேய்ந்த பரப்புமுதலியன) அடர்ச்சியில்லாத, பழ கூரை - பழமையாகிய சிறுவீட்டில், சேறு அணையாக - சேறு அணையாம்படி, இறைத்தும் - (ஒழுகிய நீரை) இறைத்துக்கொண்டும், நீர் ஏற்றும் - (மேல் சிங்குகின்ற) நீரை ஏற்றுக்கொண்டும், தம் கருமம்-(அச் சிறு வீட்டையார்) மழையில் நனையாமையாகிய தம்முடைய காரியம், முற்றும் துணை - முடிய மளவும், கிடப்பர் - (அதனுள் வருங்கிக்) கிடப்பார்.

(போ-ரை) மாசுபடிந்த சிறு மலைகள் பெருகி விழுகின்ற அருவியில் முழுகுகின்ற நீர்வளமுள்ள மலையினது நல்ல நாட்டை யுடையானே! வேய்ந்த பரப்புமுதலியன அடர்ச்சியில்லாத பழமையாகிய சிறு வீட்டில் சேறு அணையாம்படி ஒழுகிப் நீரை இறைத்துக்கொண்டும் மேல் சிங்குகின்ற நீரை ஏற்றுக்கொண்டும் அச் சிறு வீட்டையார் மழையில் நனையாமையாகிய தம்முடைய காரியம் முடியுமளவும் அதனுள் வருங்கிக் கிடப்பார்.

(வி-ரை) இறைத்து, ஏற்று இரண்டும் 'கிட்கால' விலை யெச்சத் திரிபு. இருத்தலீ னிதிவுபற்றிக் 'கிடப்பர்' என்றார். தாழுமென்னும் பெயரெச்சம் ஈடுபெணன்னும் பெயரின் முதலானையாகிய இடப்பெயர் கொண்டது. குன்று - சிறு மலை. அம்சாரியை. அருவி நீர்ப்பெருக்கால் குன்றுகள் வெளித்தோன்றுமையை மாசுள்ள குன்றுகள் அருவியில் மூழ்குவனவாகக் கவிகுறித்தலால் இது தமிழ்ப்பேற்றும். இச் செய்யுள் உயர்ந்தோர் கூடாத உட்பினரால் முற்றுப்பெறவேண்டிய தம் கருமம் முற்றுமளவும் அவரோடு வருங்தாநின்று நட்புப்பாராட்டுவ ரெண்ணும் பொருள் தோன்ற நன்றமையால் பிறிதுமோழித் வென்னும் அனி.

Lord of the mountainous regions where, from the dark hills, water pours down in torrents! In their old roofed houses which afford them no shelter against rain, with mud as their embankment, people living inside, bale out the water that flows from the roof, and drench themselves with the water that drips on their body, and continue to suffer in this state till their work is finally accomplished.

**232.** சீரியார் கேள்வுமை சிறந்த சிறப்பிற்கும்  
மாரிபோன் மாண்ட பயத்ததா—மாரி  
வறந்தக்காற் போலுமே வாலருவி நாடு!  
சிறந்தக்காற் சீரிலார் நட்பு.

(ப - ரை) வால் அருவி - வெண்ணமையாகிய அருவினீரை, யுடைய, நாடு - மலைநாட்டை யுடையானே!, சீரியார் - மேன்மக்களது, கேண்மை - நட்பு, சிறந்த சிறப்பிற்று ஆய் - மிகுந்த சிறப்புடையதாய், மாரிபோல் - மழைபெய்தாற்போல, மாண்ட - மாட்சிமைப்பட்ட, பயத்தது ஆம் - (கொண்டவர்க்கு) பயனுள்ளதாகும், சீர் இலார் நட்பு - கீழ்மக்களது நட்பு, சிறந்தக்கால் - மிகுந்தவிடத்து, மாரி - மழை, வறந்தக்கால்போலும் - பெய்யாது விட்டாற் போலப் பயனிலதாகும்.

(போ - ரை) வெண்ணமையாகிய அருவினீரையுடைய மலைநாட்டையுடையானே! மேன்மக்களது நட்பு மிகுந்த சிறப்புடையதாய் மழைபெய்தாற்போல மாட்சிமைப்பட்ட (கொண்டவர்க்கு) பயனுள்ள தாகும். கீழ்மக்களது நட்பு மிகுந்தவிடத்து மழை பெய்யாதுவிட்டாற்போலப் பயனிலதாகும்.

(வி-ரை) கீழே வறந்தக்கா வென்றமையால் மேலே பெய்தா வென்பது வருவிக்கப்பட்டது. கூடாத நட்பினருடைய நட்புச் சிறிதும் பயனிலதென்பது. மாண்ட-மாணைன் ஒன்றும் உரியடியாகப் பிறந்த பெயரெச்சம்.

O Lord of the land with foaming waterfalls ! The friend-ship of the great ones, is of great excellence and of supreme good, even as the timely rain; but the friendship of the vulgar is fruitless, like the failure of the rain, when most needed. (232)

**233.** நூண் ஞானர்வி ஞாரோடு கூடி நுகர்வுடைமை  
வின் ஒன்று வகே யொக்கும் விழைவிற்கு—ஞான் ஒனு  
ஞானர்வில் ராகிய ஒத்திய மில்லார்ப்  
புனர்த் திரயந்து ஜோன்று.

(ப-ரை) நூண் உணர்வி ஞாரோடு-கூர்வமையாகியகல்வியறிவினை யுடையாரோடு, கூடி - நட்புக்கொண்டு, நுகர்வுடைமை - (அவரால் கூறப்படும் நூற்பொருள்களை) அநுபவித்தலுடையாதல், வின் உலகே ஒக்கும்-சுவர்க்கலோகத்தை விரும்புதலைப்போலும்,

**விசைவிற்று -** (அறிவுடையோரால்) விரும்புதலுடையது, நுண்ணால் - நுண்ணியபொருள்களை யுணர்த்தும் நூல்களை, உணர்வு இலர் ஆகிய - அறிதலில்லாராகிய, ஊதியம் இல்லார்-(பிறப்பின்) பயனில்லாதவரை, புணர்தல் - கூடி டட்டு, நிரயத்துள் - நரகங்களில், ஒன்று - விசேஷநாகமாம்.

(போ - ரை) கூர்மையாகிய கல்வியறிவினை யுடையாரோடு டட்டுக்கொண்டு அவரால் கூறப்படும் நூற்பொருள்களை அனுபவித்த லடையாரதல், சுவர்க்கலோகத்தை விரும்புதலைப்போலும், அறிவுடையோரால் விரும்புதலுடையது; நுண்ணிய பொருள்களை யுணர்த்தும் நூல்களை அறிதலில்லாராகிய பிறப்பின் பயனில்லாத வரைக் கூடுத்து நரகங்களில் விசேஷ நரகமாம்.

(வி - ரை) நுகர்வென் நதனால் அதற்குரிய செய்ப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பாவமிகுதியால் மறுமையி வதுபவித்தற்குரியன் நரகங்கள் இம்மையி வதுபவித்தற்குரிய தாதலாகிய விசேஷமுடைமைபற்றி ஊதியமில்லாரைப் புணர்தலை ‘ஒன்று’ என்றார். பொருள்களினது நுண்மை நூலின்மே வேற்றப்பட்டது. பிறப்பின் பயனுள் நுண்ணுவுணர்வு மொன்றுதலால் அது ஊதியமாயிற்று. புணர்ந்து நுகர்வுடைமையென்னது புணர்தலென்றது அவர் நட்பின் கொடுக்கமைபற்றி. கூடாட்டுடையார்க்குப் பல நுண்பங்களும் நேரிடுமென்பது கருத்து.

Enjoyment of the society of men of subtle understanding is to be sought, as the heavenly world is to be sought. Association with those who are not gifted with such understanding, is like living in hell.

(233)

**234. பெருகுவது பேரால்த் தோன்றிவைத் தீப்போ  
லொருபொழுதுஞ் செல்லாதீத நந்து-மருகெல்லாஞ்  
சந்தன நிள்சோலீச் சாரண் மலைநாடு!  
பந்தமிலானர் தொடர்பு.**

(ப - ரை) அருகு எல்லாம் - பக்கங்களிலெல்லாம், சந்தனம் - சந்தனமரங்கள், நிள் - வளர்கின்ற, சோலை - சோலைகளை யுடைய, சாரல் - சாரலையுடைய, மலைநாடு-மலைநாடனே!, பந்தம் ஆல் ஆளர் - உறுதியான அன்பின்மையை ஆளுதலுடையாரது, தொடர்பு - நட்பு, வைத்தீப்போல - வைக்கோலினது தீயைப் பேசல், பெருகுவதுபோலத்தோன்றி - (முன்) பெருகுவதுபோ

வக் காணப்பட்டு, ஒருபொழுதும்-சிறிது பொழுதும், செல்லாதே-நடவாயலே, நந்தும் - கெடும்.

(போ - ரை) பக்கங்களிலெல்லாம் சந்தனமரங்கள் வளர்கின்ற சோலைகளையுடைய சாரலையுடைய மலைநாடனே! உறுதியான அன்பின்மையை ஆளுதலுடையாரது நட்பு வைக்கோவினது தீயைப்போல முன் பெருகுவதுபோலக் காணப்பட்டுச் சிறிதுபொழுதும் நடவாயலே கெடும்.

(வி - ரை) வைத்தி மூன் பெருநெருப்பாகப்பற்றி ஏரிந்து சிறிது பொழுதில் எவ்வளவுஞ் தோன்று தவிதலால் பந்தமிலாளர் தொடர்புக் குவமையாயிற்று; இது தொழிலுவமை. பந்தம்-கட்டு. அது திண்மையாகிய அன்பின்மேலது. ஏ - தேற்றம், திண்மையாகிய அன்பில்லாருடைய நட்புப் பெருகுவதுபோலத் தோன்றி, உடனே கெடுமென்பது கருத்து.

O Lord of the land, where groves of sandal trees adorn the hilly slopes! The friendship of those who are not steady in their attachment, appears as though it would increase, like fire in a heap of straw, but dies out quickly, not lasting even for a short time.

(234)

**235. செய்யாத செய்துளாநா மென்றலுஞ் செய்வதனைச் செய்யாது தாழ்த்துக்கொண் டோட்டலு—மெய்யாக வின்புறாலும் பெற்றி யிகழ்ந்தார்க்கு மந்திலையே துன்புறாலும் பெற்றி தரும்.**

(ப - ரை) செய்யாத-(தன்னால்) செய்யப்படாத அறங்களை, நாம் செய்தும் - நாம் செய்து முடித்தோம், என்றலும் - என்று பெருமை கூறுதலும், செய்வதனை-செய்யக்கடவதாகிய ஒரு கருமத்தை, செய்யாது - செய்யாமல்வைத்து, தாழ்த்துக்கொண்டு-தாமசனு செய்துகொண்டு, ஓட்டலூம்-(காலம்) கழித்தலும், மெய்யாக-தவறுதலில்லாமையாக, இன்பு-சுகத்தை, உறும் - அடைதற்குக் காரணமாகிய, பெற்றி - பேரூகிய தவத்தை, இகழ்ந்தார்க்கு-அவமதித்துவிட்டார்க்கு, அந்திலை உம் - அவ் வவமதித்தலும், துன்பு உறும் - துன்பத்தை யடைதற்குக் காரணமாகிய, பெற்றி- (கேடாகிய) பயனை, தரும் - கொடுக்கும்.

(போ-ரை) தன்னால் செய்யப்படாத அறங்களை நாம் செய்து முடித்தோம் என்று பெருமை கூறுதலும், செய்யக்கடவ

நாகீய ஒருக்குமத்தைச் செய்யாமல்வைத்துத்தாமசன் செய்துகொண்டு காலம் கழித்தலும், தவறுதலில்லாமையாகச் சுகத்தை அடைதற்குக் காரணமாகிய பேரூகிய தவத்தை அவமதித்துவிட்டார்க்கு அவ் வவமதித்தலும் துண்பத்தை யடைதற்குக் காரணமாகிய கேடாகிய பயனைக் கொடுக்கும்.

(வி-ஈ) நாம்-தனி தத்தஞ்சைப் பன்றை. செய்தும்-தன்னைப் பன்றை யிறந்தகால வினைமுற்று; செய்-பகுதி, தும்-தன்னைப்பன்றை யிறந்தகால விகுதி. தாழ்த்துக்கொண்டு-நிகழ்கால வினையெச் சம்; 'தாழ்' தன்வினை பிறவினைகளுக்குப் பொதுவாயினும் இங்குப் பிறவினைக்கண் வந்த பகுதி, த்-சந்தி, து-சாரியை, க்-சந்தி, கொண்டு-நிகழ்கால இடைநிலை, உ-வினையெச்ச விகுதி, உகரக்கேடுசங்கி. இப் பகுதி பிறவினைப்படுத்தும் விகுதியாகிய துவ்விகுதி யேற்றுத் தாழ்த்தெனவும் வரும். தாழ்த்தலும், ஓட்டலும் ஒரு காலத்திலாதலால் கொண்டு நிகழ்கால இடைநிலையாயிற்று. பேசிக் கொண்டு நடந்தான் என வழக்கத்திலும் வரல் காண்க. பெற்றி எண்பதில் இ-செய்யப்படு பொருண்மை விகுதி; பெறப்பட்டதென் பது பொருள். இச் சொல் முன் பயன்மேலும் பின் பயனின்மை மேலும் நின்றது.

Boasting that one has done what he has not done, putting off and failing to do what he can do, and leaving off in contempt the doing of penance that can bring unfailing happiness.—these are acts that will result in the experience of pain. (235)

**236.** ஒருநீர்ப் பிறந்தோருங்கு நீண்டக் கடைத்தும்  
விரிநீர்க் குவளையை யாம்பலோக் கல்லா  
பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்  
கருமங்கள் வேறு படும்.

(ப-ஈ) ஒருநீர் - ஒருகுளத்து நீரில், ஒருங்குப் பிறந்து - ஒன்றுகப் பிறந்து, நீண்டக்கடைத்தும் - வளர்ந்தாலும், விரி நீர் - விரியுங் தன்னமிழையுடைய, குவளைபை - குவளைகளை, ஆம்பல் - அல்லிகள், ஒக்கலாத - ஒப்பாகா; (அதுபோல) பெரு நீரார் - பெருமையாகிய குணமுடையாரது, கேண்மை-நட்பை, கொள்ளி னும் - கொண்டாலும், நீரல்லார் + இனிமைக்குண யில்லாரது, கருமங்கள் - செயல்கள், வேறுபடும் - (பெருங்குணமுடையார் செயல்களிலும்) வேறுயிருக்கும்,

(போ-ரை) ஒருகளத்து நீரில் ஒன்றுகப் பிறந்து வளர்ந்தாலும் விரியுங் தன்மையையுடைய குவளைகளை அல்லிகள் ஒப்பாகா. அதுபோலப் பெருமையாகிய குணமுடையாரது நட்பைக்கொண்டாலும் இனிமைக்குண யில்லாரது செயல்கள் பெருங் குணமுடையார் செயல்களிலும் வேறுயிருக்கும்.

(வி-ரை) குணமென்னும் திடத்தின்து ஒன்றென்னும் வரையறைப் பண்பு அவ்விடத்து நிகழ் பொருளாகிய நீரின்மேலேற் றப்பட்டது. நீண்டக்கடைத்து - இறந்தால் வினையெச்சம்; நீர் பகுதி, து, அ-சாரியை, கடை-இறந்தால் வினையெச்ச விகுதி, எகரம் டகரமானதும், உகரக்கேடும், கரத்தோற்றமும் சந்தி, டகம் ணகரமானது மெவித்தல், து - கடையென்னும் விகுதி யாகிய பகுதிப்பொருள் விகுதி, த-சந்தி. ஒக்கலாத - இடைச்சொல்டியரகப் பிறந்த பலவின் படர்க்கை எதிர்மறை வினைமுற்று; ஒ-பகுதி, க-சந்தி, கு-சாரியை, அல்-எதிர்மறை விகுதி, உகரக்கேடு சந்தி, அனைத்தும் ஒரு பகுதி, ஆ-சாரியை, த-எழுத்துப் பேறு, அ-பலவின் படர்க்கை விகுதி.

Though born in the same pool and growing together, the water lily does not equal the kuralai flower that is capable of expanding. Likewise, though they make friends with the noble-minded, the actions of those who are not such, will differ from the actions of those with whom they associate. (236)

### 237. முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை

நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெயிர்த்திட்டுக்  
குற்றிப் பறிக்கு மலைநாடு! இன்னுடே  
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

(ப-ரை) முற்று அல் - முதிர்ச்சியில்லாத, சிறு மந்தி - சிறு குரங்கு, முன் பட்ட-(தன்) எதிர் வந்த, தந்தையை - தந்தையை, நெற்றுக்கண்டால் அன்ன - (பயிற்றங்காயின்) நெற்றைக் கண்டாலோத்த, விரலால் - (தன் கை) விரலால், குற்றி-குத்தி, ஞெயிர்த்திட்டு - (அதன் சையை) விரியச்செய்து, பறிக்கும் - (அதிலிருக்கும் பொருளை) அபகரிப்பதற் கிடமாகிய, மலைநாடு - மலையைச் சார்ந்த நாட்டை யுடையானே!, ஒற்றுமை - (மனத்தில்) ஒன்றாந்தன்மையை, கொள்ளாதார் - கொள்ளாதவரோடு செய்யும், நட்பு இன்னுடே - நட்புத் துன்பந்தருவதே ஆம்.

(போ-ரை) முகிர்ச்சியில்லாத சிற குரங்கு தன் எதிர்வந்த தங்கையைப் பயற்றங்காயின் நெற்றைக் கண்டாலொத்த தன் கை விரலால் குத்தித் தன் கையை விரியச் செய்து அதிலிருக்கும் பொருளை அபகரிப்பதற் கிடமாகிய மலையைச்சார்ந்த நாட்டை யுடையானே! மனத்தில் ஒன்றாக்கன்மையைக் கொள்ளாதவரோடு செய்யும் எட்புத் துன்பங் தருவதே ஆம்.

(வி-ரை) ஞாமிர்தல் - பரத்தல்; ஞாமிர்த்திட்டு - பிறவினையாகிய இறந்தகாலவினையெச்சம்; ஞாமிர்-பகுதி, து-சாரியை, இடு-பகுதிப்பொருள் விகுதி, தகரத்தோற்றமும், உகரக்கேடும் சந்தி, அனைத்து மொருபகுதி, உ-வினையெச்ச விகுதி, டகாவொற்றிரட்டல் (முற்றியலுகரமாதலால்) விரித்தல், இதுவே காலங்காட்டியது, பகுதியிற்று உகரக்கேடு சந்தி. ஞாமிரென்னும் முதனிலைதன்வினை பிறவினை இரண்டுக்கும் பொதுவாயினும் இங்குப் பிறவினையாய் நின்றது. ஒற்றுமையுடைய நட்பின ரிருவருள் ஒருவர் தமக்கு வேண்டிய பொருள் மற்றொருவரிடத்தி விருக்கக்காண்பாராயின் அவரைக் கேளாமலே வலிய எடுத்துக்கொள்வ ரென்னும் பொருள் படும்படி மலையை வருணித்துமையால் அது பிறது மொழிதலின்பாற்படும். முற்று - முதனிலைத் தொழிற்பெயர். அல் என்னும் பண்படி சந்த இன்பப்பொருட்டுத் திரிந்தது. ஞாமிர்த்திட்டு, பறிக்கு மென்பவை செய்ப்படுபொருள் குன்றுவினையாதலால் செய்ப்படுபொருள் வருவிக்கப்பட்டன.

O Lord of the hilly land, where the young little monkey, with its finger like the bean-pod, pokes its father, and when the father opens his hand, snatches away what is in it! Painful is friendship with those who are not united in heart. (237)

**238. முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஞாருயிரை  
நட்டா ஞாருவன்கை நீட்டேனே—நட்டான்  
கடிமனை கட்டழித்தரீன் செல்வழிச் செல்க  
நடுமொழி வைய நக.**

(ப-ரை) முட்டு - (என்னேடு நட்புச் செய்தவனுக்கு) இடுக்கண், உற்ற போழ்தின் - ரேந்தகாலத்தில், முடுகி - (அவனதைச் சொல்லுமுன்) விரைந்து, என் ஆர் உயிரை-என்னுடைய அருமையாகிய உயிரை, நட்டான் ஒருவன் கை-அங் நட்டவனுகிய ஒருவன் கையில், நீட்டேனேல் - கொடேனைனால், நடு மொழி-

பெருமையாகிய மொழியைக் கூறுகின்ற, வையம் - அறிவுடையோர், நக - (கண்டு) அவமதித்துச் சிரிக்கும்படி, நட்டான்-தன் ஞேடு நட்புச் செய்தவனது, கடி மனை-மனைஞ்செய்த மனைவியை, கட்டு அழித்தான் - கற்பழித்த தியோன், செல் உழி - சென்ற இடமாகிய நரகத்தில், செல்க - (நானும்) செல்லக்கடவேன்.

(போ - ரை) என்னேடு நட்புச் செய்தவனுக்கு இடுக்கண் நேர்ந்தாலத்தில் அவனதைச் சொல்லுமுன் ஸீஷரந்து என் னுடைய அருமையாகிய உயிரை அங் நட்டச்சென்போரால்ன கையில் கொடேனாலுல், பெருமையாகிய மொழியைச்சுடும் கேள்ற அறி வடையோர் கண்டு அவமதித்துச் சிரிக்கும்படி தச/ஞேடு நட்புச் செய்தவனது மனைஞ்செய்த மனைவியைக் கற்பழித்த தியோன் சென்ற இடமாகிய நரகத்தில் நானும் செல்லக்கடவேன்.

(வி - ரை) இழந்தால் பெறக்கூடாத அருமை நோக்கி உயிர் க்கு அருமை யென்னும் விசேஷங்களுக்கு கொடுக்கப்பட்டது. ‘கட்டு’ பிறர்பாற் செல்லாமல் மனத்தை நிறுத்தும் நிறையாகிய கற்புக் காயிற்று. நக என்னும் வினையெச்சம் அழித்தா னென்னும் வினை கொண்டது.

If I do not hasten to offer my precious life to my friend, who puts out his hand for help when in distress, may I go to the hell, where the man who has violated the chastity of his friend's wedded wife, is consigned, while the wise men of the world laugh in derision at my conduct! (238)

**239.** ஆன்படு நெய்பெய் கலனு எதுகளைந்து  
வேம்படு நெய்பெய் தனைத்தரோ—தீதம்படு  
நல்வரை நாடு! நயமுணர்வார் நண்போரீ இப்  
புல்லறிவி ஞேராடு நட்பு.

(ப - ரை) தென் படு - தென் தீண்டாகின்ற, நல்வரை நாடா - நன்மையாகிய மலைநாட்டை யுடையானே!, யெம் உணர்வார் - நீதியை அறிபவரது, நண்பு ஒரீடு - நட்பை நீக்கி, புல் அறிவிலை ரொடு - சிற்றறிவை யுடையாரோடு, நட்பு - நட்புச்செய்தல், ஆன் படு - பசுவினிடத் துண்டாகும், நெய்பெய் கலனுள் - நெய்யை வாங்திருந்த கலயத்தில், அது களைந்து - அங் நெய்யை நீக்கி, வேம்பு அடு நெய்-வேப்பின் விதையைக் காய்ச்சுதலா ஹண்டாகும் நெய்யை, பெய்தால் அனைத்து - பெய்தாற்போல்வது.

(போ - ரை) தேன் உண்டாகின்ற நன்மையாகிய மலை நாட்டை யுடையானே! நீதியை அறிவுவரது நட்பை நீக்கிச் சிற் தறிவை யுடையாரோடு நட்புச் செய்தல் பசுவினிடத் துண்டா கும் நெய்யை வார்த்திருந்த கலத்தில் அங் நெய்யை நீக்கி வேம் பின் விலையைக் காய்ச்சுதலா லுண்டாகும் நெய்யைப் பெய்தாற் போல்வது.

(வி - ரை ரை - ஸ்புசுவி னெய்யோடு சேர்தலா லுண்டாகிய மணத்து தீக்காலவினைபூழ்ந்து தன்னை நெருங்குவாரை யுடையதா யிருந்து ஒரு வீடுக்கியை நீக்கி வேப்பநெய்யைப் பெறுதலா ஆகிய சூழ்நிலை மணத்தை யுணர்ந்து அருவருத்துத் தன்னை விழுஞ்சுவாரை யில்லாததுபோலத் தான் நீதி யுணர்வாரோடு நட்புக்கொள்ளுதலா லுண்டாகிய நற்குண நற்செய்க்கைகளைக் கண்டு மகிழ்ந்து தன்னை நெருங்குவாரை யுடையனுயிருந்த ஒருவன் அங் நட்பை நீக்கிப் புல்லறிவினுரோடு கலந்ததனு லுண்டாகிய தீக்குணக்கி தீச் செயல்களை யுணர்ந்து அருவருத்துத் தன்னை நெருங்குவாரை விளாஞ்சுவா னென்பது. அரோ - அசை. வேம்பு - முதலாகு பெயர்.

O Lord of the land of sublime hills where honey abounds!  
To forsake the friendship of those who know what is right, and  
acquire the friendship of the low-minded, is like emptying  
out cow's ghee from a vessel and pouring into it margosa oil. ()

**240.** உருவிற் கமைந்தான்க ஊராண்மை யின்மை  
பருகற் கமைந்தபா னீரளா யற்றே  
தெரிவுடையார் தீயினத்தா ராகுத னுகம்  
விரிப்பைடேயோ டாடிவிட் டற்று.

(ப - ரை) உருவிற்கு - (காணப்படும்) தோற்றத்திற்கு, அமைந்தான்கண் - தகுந்துள்ளவனிடத்தில், ஊராண்மை - (பிறர் க்கு) உபகாரமுடையானுகுந் தன்மை, இன்மை - இல்லாமை, பருகற்கு - உண்ணுதற்கு, அமைந்தபால் - சமைந்துள்ள பாலில், நீர் அளாயினால் அற்று - நீர்கலந்தாற்போல்வது, தெரிவு உடையார் - ஆராயும் அறிவுடையார், தீயினத்தார் ஆகுதல் - தீய இன முடையா ராகுதல், நாகம் - (பரம்பினத்தில் உயர்ந்த) நாகப்பாம்பு, விரி பெடையோடு - விரியன்பாம்பின் சாதிப் பெட்டையுடனே, ஆடிவிட்டால் அற்று - புணர்ந்துவிட்டாற் போல்வது.

(போ - ரா) காணப்படும் தோற்றத்திற்குத் தகுந்துள்ளவனிடத்தில் பிறர்க்கு உபகார முடையானாகுஞ் தன்மை இல்லாமை, உண்ணுதற்குச் சமைந்துள்ள பாலில் நீர் காலந்தாற்போல்வது. ஆராயும் அறிவுடையார் தீய இனமுடையாராகுதல், பாம்பினத்தில் உயர்ந்த சைப்பாம்பு விரியன்பாம்பின்சாதிப் பெட்டையுடனே புணர்ந்து விட்டாற்போல்வது.

(வி - ரா) பால் நீரோடு கலந்தபோதும் தான் தன்னுரு மாருமல் தோன்றிச் சுவையின் குறைவுபற்றி உண்போரால் அவமதிக் கப்படுதல்போலக் கண்டோரால் விரும்பப்படும் தோற்றத்தை யுடையா ணுமினும் உபகரிக்குஞ் குணமில்லாமைபற்றி அவரால் அவமதிக்கப்படுவரனென்பதும், அறிவுடையோர் தங்குறை முடிய வேண்டித தீயினத்தாராகுதல்நாகம் புணர்ச்சி விருப்பால் விரியன்சாதிப் பெட்டையோடு கூடுதல்போலும் மென்பதும் கருத்து. இன்மை குறிப்புத் தொழிற்பெயராதலால் ஊராண்மையின்மை வினை முதற் பொருண்மையின்கண் வந்த ஆரூம்வேற்றுமைத் தொகை. விரி என்னும் சாதிப்பண்பு பண்பியை யுணர்த்தலால் பண்பாகு பெயர். அவவன் குளிரன் என்பனபோல அஃறினை யொருமை யுணர்த்தும் அன் விகுதியோடு புணர்ந்து விரியனெனவும் வரும்.

The absence of liberality in him who has a pleasing appearance, is like the mingling of water with milk intended for food. When men of understanding take to evil company, it is like the disporting of a cobra with a female viper. (210)

### Chapter XXV- Possession of Knowledge

#### 25-ஆம் அதிகாரம்: அறிவுடைமை

[அஃதாவது, உண்மை யறிவுடையானாகுதலையுணர்த்துவது. கல்வியறிவுடையானாகிப் பெரியரைப் பிழையாமல் ஈடந்த நல் வினாஞ் சேர்ந்து இருவகை நட்பினையுங் தழுவிநடந்து ஒருங்காரியஞ் செயலுற்றானாக்கு இஃது இன்றியமையாததாதலால், கூடாநட்பின் பின் வைக்கப்பட்டது.]

**241. பகைவர் பணிவிட நோக்கித் தகவுடையார்**  
 தாமேயு நாணித் தலைச்செல்லார் காணு  
 யிளம்பிறை யாய்க்காற் றிங்களைச் சேரா  
 தணங்கருந் துப்பி னரா.

(ப - ரை) தகவு உடையார் - நடுவுநிலைமையுடைய திண்ணியர், பகைவர் - பகைவர்கள், பணிவு இடம் - தளர்ந்ததாகிய நிலைமையை, நோக்கி - அறிந்து, நானி - (போர்க்குச் செல்ல) நானி, தாமே-தாமேயாக, தலைச்செல்லார்-(அப் பகைவரிடத்துப் போர் வேண்டிச்) செல்லார், அணங்கு அரு-பிறிதொன்றினால்) துண்பமில்லாத, துப்பின் - வலியையுடைய, அரா - இராகுவென்னும் பாம்பு, இள பிறை - இளமையாகிய பிறை, ஆயக்கால்-ஆயினால், திங்களை - சந்திரனிடத்து, சேராது-(தனக்குள்ளாக்கச்) செல்லமாட்டாது.

(போ - ரை) நடுவுநிலைமையுடைய திண்ணியர் பகைவர்கள் தளர்ந்ததாகிய நிலைமையை அறிந்து போர்க்குச் செல்ல நானித் தாமேயாக அப் பகைவரிடத்துப் போர்வேண்டிச் செல்லார். பிறி தொன்றினால் துண்பமில்லாத வலியையுடைய இராகு வென்னும் பாம்பு இளமையாகிய பிறை ஆயினால் சந்திரனிடத்து (தனக்குள்ளாக்கச்) செல்லமாட்டாது.

(வி - ரை) தாமே என்னும் பிரிநிலை ஏகாரத்தால் அவர் தம்மேல்வரின் செல்வா ரெண்பதாயிற்று. உம்மை சாரியை. செல்லாமைக்குக் காரணம் நடுவுநிலைமையாதலால் அதனை அவர்க்குடைமையாக்கித் ‘தகவுடையார்’ என்றார். அராவைத் துப்பினென விசேஷத்தமையால் தகவுடையார் திண்ணிய ரெண்பது பெற்றும். நானுதல் தம் வீரத்துக்கு மரசுவருதலைக் கருதி. பிறை-தொழிலடியாகப் பிறந்த பெயர்; பிற-பகுதி, ஓ - வினைமுதற் பொருண்மை விகுதி; பகுதியிற்று அகரக்கேடு கடைக்குறை. கானுய்-முன்னிலை ஒருமையசை.

When they find that their enemies are at a disadvantage, worthy men feel abashed to wage war against them, and do not avail themselves of the opportunity to overpower them. Behold! When the moon is a tender crescent, the strong invulnerable serpent, *Ragu*, does not approach it. (241)

**242.** நளிகடற் றண்சேர்ப்பு! நல்கூர்ந்த மக்கட்  
கணிகல் மாவ தடக்கம்—பணிவில்சீர்  
மாத்தினர யின்றி நடக்குமேல் வாழுமூர்  
கோத்திரங் கூறப் படும்.

(ப - ரை) நனி கடல் - பெரிய கடலினது, தன் சேர்ப்ப - குளிர்ச்சியாகிய துறையை யுடையானே!, நல்கூர்ந்த மக்கட்கு - பொருளில்லார்க்கு, அணிகலம் ஆவது - அழகுசெய்யவெல்ல ஆப ரணமாவது, அடக்கம்-பணிந்து நடக்குதலாம்; பணிவு - அடக்கம், இல்-இல்லாமல், சீர்மாத்திரை - (தம் வறிய) நிலைமையின தளவு, இன்றி-இல்லாமல், நடக்கும் ஏல் - நடப்பாராயின், வாழும் ஊர் - (ஆவர்) வாழ்கின்ற ஊராரால், கோத்திரம் - (அவருடைய) பிறப் பின் மூலம், கூறப்படும் - நிங்கிக்கப்படும்.

(போ - ளா) பெரிய கடலினது குளிர்ச்சியாகிய துறையை யுடையானே! பொரு ஸில்லார்க்கு அழகு செய்யவெல்ல ஆபரண மாவது பணிந்து நடக்குதலாம். அடக்க மில்லாமல் தம் வறிய நிலைமையின தளவு இல்லாமல் நடப்பாராயின் அவர் வாழ்கின்ற ஊராரால் அவருடைய பிறப்பின் மூலம் நிங்கிக்கப்படும்.

(வி - ரை) இல் என்னும் பண்பின் முதனிலை விழையெச்சக் குறிப்புப் பொருள்பட நின்றது. அடக்கம் அவர்க்கு வேண்டிய வற்றைப் பிறரால் உபகரிப்பிக்கின்றமைபற்றி அதனை அணிகலம் என்றார். நடக்குமே வென்பது இழிபினால் பண்மைப்பா லொரு மைப்பாலாயிற்று. “கொடியார் வருமென்ற குலாவுவதே” எனப் பிறர் கூற்றாலும் முனர்க. கோத்திரமென்றது தந்தை முதலியோரை. ஊர் - இடாகுபெயர்.

O Lord of the cool shore of the wide sea! That which can be called ornament for men in poverty, is self-restraint. Should they overstep their status and lose their self-restraint, the whole village where they live, will revile at their lineage. (242)

**243.** எங்கிலத்து வித்திடி-னுங் காஞ்சிரங்காழ் தெங்காகா  
தென்னுட்டவருஞ் சுவர்க்கம் புகுதலாற்  
றன்னுற்று னுகு மறுமைவடதிசையுங்  
கொன்னுளர் சாலப் பலர்.

(ப - ரை) எங்கிலத்து - எத்தன்மையதாகிய நிலத்தில், வித்திடி-னும்-நட்டாலும், காஞ்சிரம் - எட்டிமரத்தினது, காழ் - விதைகள், தெங்கு ஆகா-தென்னை மரங்களாக முளையா; (அதுபோல) தெங்கு நட்டவரும் - தென்றிசையிற் பிறங்தவரும், சுவர்க்கம் புகுதலால் - (அறிவுடைமையால் அறஞ் செய்து) சுவர்க்கத்தில்

புகுதலாலும், வடக்குத் திசையும் - வடதிசையிலும், கொன் - (நரகத்துக் கேதுவாகிய) அச்சங்தருங் செயல்களை, ஆளர்-விடாது செய்பவர், பலர் ஆதலால் - பலருள் ராதலாலும், தன் ஆற்றஞ் - (ஒருவனுக்குத்) தன் செய்கையாலே, மறுமை - மறுமைப்பயன், ஆகும் - உளதாம்.

(பேர்-ரை) எத்தன்மையதாகிய நிலத்தில் நட்டாலும் எட்டி மரத்தினது விதைகள் தென்னமரங்களாக முளையா; அது போலத் தென்றிசையிற் பிறந்தவரும் அறிவுடைமையால் அறஞ் செய்து சூவர்க்கத்தில் புகுதலாலும் வடதிசையிலும் நரகத்துக் கேதுவாகிய அச்சங்தருங் செயல்களை விடாது செய்பவர் பலருள் ராதலாலும் ஒருவனுக்குத் தன் செய்கையாலே மறுமைப்பயன் உளதாம்.

(வி-ரை) எந்தச் சாதியிற் பிறக்கினும் அவரவரியற்கையறிவு மாண்பது கருத்து. பிதிர்தேவனதைகளது கருமங்களைச் செய்வார் தன்னை நே-'குதற்குரியதும், நரகமிருப்பது மாதலால் தென்றிசையை யிழிவினாதாகவும், மங்கல காரியங்கள் செய்வார் தன்னை நோக்குதற்குரியதும், பேரகழுமியிருப்பது மாதலால் வடதிசையை உயர்வினாதாகவுங் கொண்டார். கொன்-அச்சப்பொருளதாகிய இடைச்சொல்; அது அச்சத்துக்கேது வாகிய செயலின்மேலது. ஆற்று - முதனிலைத் தொழிற்பெயர். ஆதலால் என்னுஞ் சொல் எஞ்சியது.

Whatever soil be it sown in, the *nuc vomica* seed can never produce a cocoanut tree. Even men born in the South (the region of Yama) have reached the North (the region of Heaven). It is oneself that decides one's own future. In the North too, there are many who deserve to go to hell, in the South.  
(24)

**244.** வேம்பி னிலையுட் கனியினும் வாழைதன்  
நீஞ்சுவை யாதுந் திரிபாதா மாங்கே  
யினந்தி தெனினு மியல்புடையார் கேண்மை  
மனந்தீதாம் பக்க மரிது.

(ப-ரை) வாழை-வாழைஞ்காய், வேம்பின் இலையுள்-வேப்பிலை யினுள் இருஞ்து, கனியினும்-பழுத்தாலும், தன் தீ சுவை - தனது இயந்கையாகிய இனியசைவ, யாதும்-சிறிதும், திரியாது-மாருது;

ஆங்கே - அதுபோலவே, இயல்பு உண்டயர் - இயற்கையாகிய நல்லறிவுடையர், இனம்-(தாம் சேர்ந்த) இனம், தீது எனினும்-தீயதாயினும், கேண்மை-(அவ் வினத்தின்து) நட்பினால், மனம்- (தம்முடைய) மனம், தீது ஆம் பக்கம்-தீயதாகும் பட்சம், அரிதா- இலது.

(போ-ரை) வர்க்கம்காய் வேப்பிலையினுள் இருந்து பழுத்தா ஹும் தனது இயற்கையாகிய இனியச்சை சிறிதும் மாருது; அது போலவே, இயற்கையாகிய நல்லறிவுடையர் தாம் சேர்ந்த இனம் தீயதாயினும் அவ்வினத்து நட்பினால் தம்முடைய மனம் தீய தாகும் பட்சம் இலது.

(வி - ரை) வர்க்கம்-ஹுதலர்க்கெயர்; மாத்தை யுன்றத்துக்கையில் தொழிலுடியாகப் பிறந்த காரணப்பெயர்; வர்க்க - பகுதி, ஜி-வினாமுதற்பொருண்மை விகுதி. ஒரு வாவழுமினி னடியினின்று கன்றுகளும், அவை வளர்ந்தபின் அவற்றினாடியினின்றும் மற்றும் கன்றுகளும் இடைவீடாது உண்டாதல்பற்றி அம் மரம் அப்பெயர்த்தாயிற்று. இயற்கையாகிய நற்குண்முடையர் தாஞ்சேர்ந்த தீயினத்தினால் குணம் வேறுபடா ரெண்பது சிருத்து.

Though ripened amidst *margosa* leaves, the plantain fruit does not lose a whit of its sweet flavour. So, even if placed among evil associates, good men never get corrupted by such friendship.

(244)

**245. கடல்சார்ந்து மின்சீர் பிறக்கு மலைசார்ந்து  
முப்பீண் உவரி பிறத்தலாற் ரத்த  
மினத்தனைய ரல்ல ரெறிகடற்றன் சேர்ப்ப!  
மனத்தனையர் மக்களென் பார்.**

(ப - ரை) எறி-(அலைகளை) எழிகின்ற, கடல் - கடலினது, தன் சேர்ப்பு - குளிர்ச்சியாகிய துறையையுடையானே!, கடல் சார்ந்தும் - (நன்னிலம் உவரூறுடைய) கடலைச் சார்ந்திருந்தும், இன் சீர் பிறக்கும் - அதில் இனிமையாகிய சீர் பிறக்கும்; மலை சார்ந்தும் - (உவரில்லாத) மலைண்ய (உவர்நிலம்) சார்ந்திருந்தும், உப்பு ஈங்கு - அதில் உப்பாகிய ஈவைமிகுந்த, உவரி பிறத்தலால்- உப்புசீர் பிறத்தலினால், மக்கள் என்பார் - மக்களென்ற சொல்லப்படும் எல்லியறிவுடையர், தம்தம் - தம்தம்முடைய, இனத்தூ-

(சேர்ந்த) இனத்தினை, அனையர் அவ்வளர் - ஒத்தசெயலின ரல்லர், மனத்து - தம் மனத்தை, அனையர் - ஒத்த செயலினராவர்.

(போ-ரை) அலைகளை ஏறிகின்ற கடவினது குளிர்ச்சி யாகிய துறையை யுடையானே! நன்னிலம் உவரையுடைய கடலீச் சார்ந்திருந்தும் அதில் இனிமையாகிய நீர் பிறக்கும். உவர் இல்லாத மலையை உவர் நிலம் சார்ந்தும் அதில் உப்பாகிய சுவை மிகுந்த உப்புநீர் பிறக்கலினால் மக்களென்று சொல்லப்படும் கல்வியறிவுடையார் தமதம்முடைய சேர்ந்த இனத்தினை ஒத்த செயலினரல்லர்; தம் மனத்தை ஒத்த செயலினராவர்.

(வி - ரை) மக்களொன்று கல்வியறிவுடையோரை யாதலால், அவரை வாளா மக்களொன்பார் என்றார். இடுகுறிமாத்திரையாய் உவரியென்பது உப்புநீரை யுணர்த்தலால் உப்பீண்டன விசேஷக்கப்பட்டது, “பனைக்கைக்கரி” என்பதுபோல. என்பாரென்பதில் படு விகுதி தொகுத்தலாயிற்று. சார்ந்தென்னும் வினையெச்சங்களுக்கு நன்னிலம், உவர்நிலமென்னும் வினைமுதல்கள் எஞ்சிநின்றன.

Even close by the sea, are found springs of sweet water.  
Even on the hill side, most saltish water gushes out sometimes.  
Likewise, O Lord of the dashing sea's cool shore! Wise men are not influenced by their associates, but retain their inherent virtues.

(215)

#### 246. பரா அரைப் புன்னை படுகடற் றன்சேர்ப்ப!

ஓரா அது மொட்டலுஞ் செய்பவோ நல்ல  
மருஉச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார்  
விரா அ அய்ச் செய்யாமை நன்று.

(ப - ரை) பராரை - பருத்த அரையையுடைய, புன்னை - புன்னைமக்கள், படு - உண்டாகின்ற, கடல் - கடவினது, தன் சேர்ப்ப-குளிர்ச்சியாகிய துறையை யுடையானே!, யார்மாட்டும்-எல்லாரிடத்தும், நல்ல மருஉச் செய்து - மிக்க ஈட்டைபக் செய்து, தங்கும் மனத்தார் - (அந்நட்பில்) நீங்குதலில்லாத மனமுடைய அறிவுடையார், ஓராலும் - (நட்டாரிடத்து ஒருமுறை) பிரிதலை ஆடு, ஒட்டலும் - (பின்) கடுதலையும், செய்பவோ - செய்யார்; (ஆலால்) விராய் - (ஒருவரோடு ஆராயாமல் மனம்) கலந்து, செய்யாமை-நட்புச் செய்யாமையே, நன்று-நன்மையைத்தருவது-

(போ-ரை) பருத்த அரையையுடைய புண்ணை மரங்கள் உண்டாகின்ற கடலினது குளிர்ச்சியாகிய துறையை யுடையானே! எல்லாரிடத்தும் மிக்க கட்டபைச்செய்து அந் நட்பில் நீங்குதல்லலாத மனமுடைய அறிவுடையார் நட்டாரிடத்து ஒருமுறை பிரிதலையும் பின் கூடுதலையும் செய்யார். ஆதலால், ஒருவரோடு ஆராயாமல் மனங்கலந்து நட்புச்செய்யாமையே நன்மையைத் தருவது.

(வி-ரை) 'மருஉ' இம் முதனிலை திரிந்த தொழிற்பெயர் அளபெட்டயால் மருவுதலென்னும் பொருங்பட நின்ற சொல்லிசையளபெட்ட; இதனை ஆடே, மகாவு என்பனபோல இயற்கையளபெட்ட யென்பாரு முளர். 'விராஅஅய்' இவ் வினையெச்சத்தில் வந்த அளபெட்ட செய்யுளிசை நிறைக்க வந்தது; ஆகாரம் என்கு மாத்திரை யளபெடாவிடின் வெண்பாவில் வரப்பெறுத ஆசிரியத் துக்குரிய நேரோன்றுசிரியத்தோயாய்ச் செட்பலோசை குன்று மாற்றிக் கிடைதலுக்கு செய்யாமல் யாவரிடத்தும் தங்கு மனத்தார் ஒருவரை ஆராயாமல் நட்புக்கொண்டபின் அவர் தீயோராயிருப்பின் அந் நட்புத் தீங்கு தருதலால் 'விராய்ச்செய்யாமை கன்று' என்றார். 'பராரை' மருஉ. 'ஒரால்' ஆலீற்றுத் தொழிற்பெயர்.

O Lord of the cool shore, where abound punnai trees of immense size! Good men who are steady-minded in their friend-ship with all, do not once contract friendship and then renounce it. So, it is always good not to make friends without fore-thought.

(246)

**247.** உணர வணரு முணர்வுடை யாரைப்  
புணரிற் புணருமா மின்பம்—புணரின்  
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்  
பிரியப் பிரியுமா நோய்.

(ப - ரை) உணர - (எல்லா நூற்பொருள்களையும்) அறியும் படி, உணரும்-ஆராயும், உணர்வு உடையாரை - கூரமிவுடையாரிடத்து, புணரின் - நட்புச் செய்தால், இன்பம் புணரும் - சுகம் சேரும்; தெரிய - (நூற்பொருள்கள்) விளக்கும்படி, தெரியும் - ஆராய்ந்தறியும், தெரிவு இல்லாதாரை - அறிவில்லாதவரை, புணரின் - கூடுதலினின்றும், பிரிய - பிரிவதினால், நோய் - துண்பம் பிரியும்-நீங்கும்.

(போ - ரை) எல்லா நாற்பொருள்களையும் அறியும்படி ஆராயும் கூரவிடையாரிடத்து நட்புச் செய்தால் சகம் சேரும். ஆற்பொருள்கள் விளங்கும்படி ஆராய்ந்தறியும் அறிவில்லாதவரைக் கட்டுதலினின்றும் பிரிவதினால் துண்பம் கிங்கும்.

(வி-ரை) இன்பமாவது உணர்வடையாரை ஒருவன் கூடுவானுயின் அவனுக்கு அவரால் கூறப்படும் நாற்பொருள்களைக் கேட்பதினாலாகும் இன்பமேயன்றி அவரோடு சேர்க்கையால் வரும் நல்லெலாழுக்கத்தாலும், பிறரால் பழிக்காமையாலும் உண்டாகுமின்பழுமாம். துண்பமாவது தெரிவிலாதாரைக் கூடுவானுயின் அவராற் கூறப்படும் பயனில்சொல் முதலியன கேட்பதினால் உண்டாகுஞ் துண்பமேயன்றி அவரோடு சேர்க்கையால் வரும் தீயொழுக்கத்தாலும், பிறராற் கூறப்படும் பழிப்பினாலும் வருஞ் துண்பமுமாம். பின்னுங்கள் புணரினென்பதில், புணர்-முதனிலைத் தொழிற் பெயர், இன்-கீங்கற்பொருளதாகிய ஜந்தனுரை. இது சோப் போருட்பின்வருநிலை.

If you make friendship with the great ones, who are profound in their wisdom, happiness will be your lot! Instead of making friendship with men who are devoid of wisdom and understanding, if you part from them, pain will part from you.

**248.** நன்னிலைக்கட்ட டன்னை நிறுப்பானுந் தன்னை  
நிலைகலக்கிக் கீழிடு வானு நிலையினு  
மேன்மே லுபர்த்து நிறுப்பானுந் தன்னைத்  
தலையாகச் செய்வானுந் தான்.

(ப - ரை) நல் நிலைக்கண் - நன்மையாகிய நிலையில், தன்னை நிறுப்பானும்-தன்னை நிறுத்த வல்லவனும், தன்னை நிலைகலக்கி - தன்னை நன்னிலையினின்று தவறுதல் செய்து, கீழ் இடுவானும் - தீய நிலைமையில் இருத்தும் மெல்லியனும், நிலையினும்-நன்னிலையினின்றும், மேல் மேல்-மேலும் மேலும், உயர்த்து நிறுப்பானும் - உயரச்செய்து நிறுத்த வல்லவனும், தன்னைத் தலையாக - தன்னை (யாவரினும்) முதன்மை யுள்ளவனுக, செய்வானும் - செய்ய வல்லவனும், தான் - தானே ஆம்.

(போ-ரை) நன்மையாகிய நிலையில் தன்னை நிறுத்த வல்லவனும், தன்னை நன்னிலையினின்று தவறுதல் செய்து தீய நிலைமையில் இருத்தும் மெல்லியனும், நன்னிலையினின்று மேலும்

மேலும் உயரச் செய்து நிறுத்த வல்லவனும், தன்னை யாவரிலும் முதன்மை யுள்ளவனுக்க் செய்யவல்லவனும் தானே ஆம்.

(வி - ரா) உண்ணிலைமையில் தன்னை நிறுத்தல்முதலிய மூன்றுக்கும் நன்மூயற்சியும், கீழிடுதலுக்கு அஃதில்லாமையும் காரணமாயினும் அவற்றை அறிந்து செய்தலும் செய்யாது தவிர்தலும் தானுதலால் அவன் மேல்வைத்துக் கூறினார். உயர்த்து-இறந்தகால வினையெச்சம்; தன்வினை பிறவினை யிரண்டிற்கும் பொதுவாயினும் பிறவினைக் குரியதாய் வின்ற உயர் - பகுதி, த-சங்கி, த-இறந்தகால இடைநிலை, உ - ஏ வையெச்ச விகுதி; பிறவினைப்படுத்தும் துவ்விகுதி பெற்றால் உயர்த்து என்பது முதனிலையாகி உயர்த்தி என வரும். கீழ், தலை பண்பாகுபெயர்.

He that establishes one in good position, he that disturbs and hurls him down, he that more and more exalts him to a higher position, and he that makes him the foremost of all, is one's own self. (248)

**243. கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்  
பெருமை யுடையாருந் சேற—லருமாபி  
ஞேக மரற்று மொலிசடற் றண்சேர்ப்ப!  
பேதமை யன்ற தறிவு.**

(ப - ரா) அரு மரபின் - அருமையாகிய முறைமையினால், ஒதம் - அலைகள், அரற்றும் - இரைகின்ற, ஒவி கடல்-ஒலிக்கின்ற கடவின்து, தன் சேர்ப்ப-குளிர்ந்த துறையை யுடையானே!, கரும வரிசையால்- (மூன் செய்த) வினைகளினது முறையால், கல்லாதார் பின்னும்-கல்வியறிவில்லார் பின்னும், பெருமை உடையாரும் - பேரறிவுடையாரும், சேறல் - சென்று உயிர்வாழ்தல், பேதமை அன்று - அறிவின்மையாவன்று, அது - பின் செல்லல், அறிவு - அறிவினாலாம்.

(போ-ரா) அருமையாகிய முறைமையினால், அலைகள் இரைகின்ற ஒலிக்கின்ற கடவின்து குளிர்ந்த துறையை யுடையானே! மூன் செய்த வினைகளினது முறையால் கல்வியறிவில்லார்பின் னும் பேரறிவுடையாரும் சென்று உயிர் வாழ்தல் அறிவின்மையாவன்று; பின் செல்லல் அறிவினாலாம்.

(வி-ரா) கரும வரிசை யென்றது நல்வினை தீவினை யிரண்டும் செய்யப்பட்ட முறை பிறழ்ந்து வராமையை. பெருமை யுடை

யார் தாம் கல்லாதார் பின் சென்று உயிர் வாழ்தற்குக் காரணம் மூன் செய்த தீவினைப் பயனென நன்குணர்வாராதலின் அதனைப் பேதைமையன் தென்ற மாத்திரையின் மையது அறிவு என்றுக் கூறினார். ஒதம் இருவினைகள் போலச் சிறிதும் பிறூரமல் மூறை யாக வருதல்பற்றி அருமரபினை விசேஷிக்கப்பட்டது. ஒவ்வொன்றைக்கு குறிப்பாதலால் ககரமிகா தியல்பாயிற்று; இஃது விசேஷியத்தி னியல்புணர்த்தி நின்ற விசேடணம்; அது பெயராயின் ஒவிக்கடலெனக் ககரமிக்கு நிற்கும்.

O Lord of the cool shore of the resounding sea, where  
for ages billows have been roaring ! As a result of their past  
deeds, if even great men go after the unlearned, that is not  
folly, but wisdom

(249)

**250.** கருமுழு மூன்படாப் போகமுந் துவ்வாத்  
தருமமுந் தக்கார்க்கே செய்யா—வொருங்கிலையே  
முட்டின்றி மூன்று முடியுமே எஃதென்ப  
பட்டினம் பெற்ற கலம்.

(ப - ரை) கருமுழும் - (பொரு எடைதற்குக் காரணமாகிய) முயற்சிக்கும், உள்படா - உள்ளாகி நடந்து, போகமும் - (தேடிய பொருளால்) சுகங்களையும், துவ்வா - அதுபவித்து, தருமமும் - (ஈகையாகிய) அறத்தையும், தக்கார்க்கே-நல்லவர்க்கே, செய்யா - செய்து, முட்டு இன்றி - குறைவுபாடில்லாமல், மூன்றும்-இம் மூன்று செயலும், ஒரு நிலையே-ஒருதன்மையனவாகவே, முடியுமேல் - (ஒருவன்) நிரம்புவானுமின், அஃது - அங் நிரம்புதல், பட்டினம் - (தூரதேசங்களுக்குச் சென்று மீண்டு) பட்டினத்தை, பெற்ற கலம்-அடைந்த கலமாம், என்ப-என்று (அறிவுடையோர்) சொல்லுவர்.

(போ - ரை) பொருளைடைதற்குக் காரணமாகிய முயற்சிக் கும் உள்ளாகி உடந்து, தேடிய பொருளால் சுகங்களையும் அதுபவி த்து, ஈகையாகிய அறத்தையும் நல்லவர்க்கே செய்து, குறைவுபாடில்லாமல் இம் மூன்று செயலும் ஒரு தன்மையனவாகவே ஒரு வன் நிரம்புவானுமின், அங் நிரம்புதல் தூரதேசங்களுக்குச் சென்று மீண்டு பட்டினத்தை அடைந்த மரக்கலமாம் என்று அறி வடையோர் சொல்லுவர்.

(வி-கூ) கரும்பெந்த ஓற்றில் ஈன்களுருபு தொகுக்கப் பட்டது. முயற்சிக்கு உள்ளாகி நடத்தலாவது முடிவுபெறும் வரையும் சோம்பியிராமல் அதனைச் செய்து முடித்தல். ஒரு தன் மையன் வாகுதல் கருமத்துக்கு உள்படல், போகத்தை உண்ணல், தக்கார்க்குத் தருமத்தைச் செய்தலாகிய மூன்றும் ஒன்றினுண்று குறைவுபாடின்மை. முடிதலி னருமை நோக்கி அதனைப் பட்டி னாத்தைக் கலமடைத் தென்றார். தான் வலியனு யிருந்து மற்ற இரண்டையும் நடத்த வேண்டுதலின் போகத்தைக் குவ்வலும் அவற்றே டெண்ணப்பட்டது. ஏ இரண்டில் மூன்னது பிரிநிலை, பின்னது தேற்றம்.

If a man has done all that he ought to do, if he has enjoyed all pleasures, and if he has done deeds of charity to worthy men,—if all these a man has accomplished unchecked, wise men will liken him to a ship that, after voyage to distant lands, has safely arrived at the haven. (250)

### Chapter XXVI—Ignorance

#### 26-ஆம் அதிகாரம்: அறிவின்மை

[அஃதாவது, உண்மை யறிவிலனுகுதலை உணர்த்துவது. அறிவுடைமை அறிவின்மையாகிய இரண்டும் தங்காரியமாகிய நற் செயல் தீச்செயல்களின்மேல் நின்றன. அதிகார முறைமை கூருமலே விளங்கும்.]

**251. நுண்ணுவர் வின்மை வறுமை யஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வ—மெண்ணுவங்கால் பெண்ணவா யாணிமுந்த பேடி யணியாளோ கண்ணவாத் தக்க கலம்.**

(ப - கூ) எண்ணுவங்கால் - ஆராயின், நுண் உணர்வு - கூர அறிவு, இன்மை - (ஒருவன்) இலனுகுதல், வறுமை-வறுமையாம்; அஃது உடைமை-அக் கூரறிவை யுடையனுகுதல், பண்ண-தேடி வதினால், பணைத்த-மிகுந்த, பெரு செல்வம்-பெருமையைத் தருஞ் செல்வமாம்; பெண்-பெண்தன்மையை, அவாய் - விரும்பி, ஆண்-ஆண் தன்மையை, இமுந்த- (அவ் வவாயிய வளவு) நீங்கிய, பேடி-பேடியானவள், கண் - (பார்ப்பவருடைய) கண்கள், அவாத் தக்க-யிரும்பத்தகுந்த, கலன் - ஆபரணங்களை, அணியாளோ - (தன்

முயற்சியால்) அணிந்துகொள்ளானோ? அணிந்துகொள்வள்; (ஆதலால்) பொருளுடைமை செல்வமும், அஃதில்லாமை வறு மையு மாகா.

(பேர் - ரை) ஆராயின் கூறிவு ஒருவன் இலகுத்தல் வறு மையாம். அக் கூறிவை யுடையனகுதல் தேவெதினால் மிகுந்த பெறுமையைத்தருஞ் செல்வமாம். பெண்தன்மையை விரும்பி ஆண்தன்மையை அவ்வாவிய வளவு நீங்கிய பேடியானவள் பார்ப் பவருடைய கண்கள் விரும்பத்தகுந்த ஆபரணங்களைத் தன் முயற்சி மால் அணிந்துகொள்ளானோ? அணிந்துகொள்வள்; ஆதலால், பொருளுடைமை செல்வமும் அஃதில்லாமை வறுமையு மாகா.

(வி - ரை) ஈற்றில் தந்துரைத்தன இசையெச்சம். அவா வுதலும் இழுத்தலும் இலக்கணை. அவாய் - இறந்தகால வினையெச்சம். அவா என்னும் வினையெச்சம் சுறு தொகுக்கப்பட்டது. நுண் னுணர்வில்லாதபோது பொருட்செல்வம் பயண்படுதலின் றிக் கழி கிண் றமையாலும், அவ் வணர்வுடைமை நிலையுடையதாகி இருமை ழின்ப விளைவுகளைத் தருதலாலும் அதனைப் பெருஞ்செல்வம் ஏன் ரூர்.

Want of keen perception is poverty; but the possession of it, is very great and abundant wealth. When one deeply considers, does not one find even a hermaphrodite, more a woman than man, adorning herself with jewels that are pleasing to the eyes?

(251)

**252.** பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்  
தல்ல அழப்ப தறிதிரேற்—கீருல்சிறப்பி  
ஞவின் கிழத்தி யுறைதலாற் சேரானே  
பூவின் கிழத்தி புலந்து.

(ப - ரை) ஆன்ற - நிறைந்த, பல் கேள்வி - பலவகையாகிய கேள்விகளினால் ஆம், பயன் உணர்வார் - பயனுணர்ந்த புலவர், பாடு அழிந்து - (பொருளின்மையால்) பெருமை கெட்டு, அல்லல் உழப்பது - துண்பப்படுதற்குக் காரணத்தை, அறிதிசேல் - (உலகீர்) அறிந்துகொள்ளவேண்டின், தொல் - படைப்புத் தொடங்கி வரும், சிறப்பின் - சிறப்பினையுடைய, நாவின் கிழத்தி - (கற் பவருடைய) நாவில் வசிப்பதற்குரிய சரச்சவதி, உறைதலால் - (அவரிடத்து) வசிப்பதினால், பூவின் கிழத்தி - செந்தாமரை மல

நில் வசிக்குஞ் திருமகன், புலந்து - (அவரோடு) பிணங்கி, சேராள்-  
சேரமாட்டாள்.

(போ - ரை) நிறைந்த பலவகையாகிய கேள்விகளினால் ஆம்  
பய னுணர்ந்த புலவர் பொருளின்மையால் பெருமைகெட்டுத் துன்  
பப்படுதற்குக் காரணத்தை உலகீர்! அறிந்துகொள்ளவேண்டின்,  
பகடப்புத் தொடக்கிவரும் சிறப்பினையுடைய கற்பவருடைய  
நாவில் வசிப்பதற்குரிய சர்ச்சவதி அவரிடத்து வசிப்பதினால் செங்  
தாமரைமலரில் வசிக்குஞ் திருமகன் அவரோடு பிணங்கிச் சேர  
மாட்டாள்.

(வி - ரை) நாவின்கிழுத்தி உறைதற்குக் காரணம் கேள்விப்  
பயநுணர்வர் நன்கு பாராட்டுத் தரதலால் பூவின் கிழுத்திக்குத்  
தன் மருகியைப் பாராட்டுவாரோடு புலவி யுண்டாயிற் ரென்க்.  
அறிதிர்-முன்னிலைப் பன்மை எதிர்கால முற்று; காலங் காட்டுவது  
தகர இடைநிலை. எனிலென்பதன் மருட ஆகிய ஏலென்பது  
தான் சார்ந்த வினைமுற்றை வினையெச்சமாக்கு மியல்புள்ளது.  
இது தற்குறிப்பேற்றவணி.

You see persons of varied learning and of great excellence,  
are often degraded and subject to much misery; the reason  
of this is:—As the Lady of the tongue (goddess of learning)  
of ancient renown, comes to abide with them, the Lady of the  
flower (the goddess of wealth,) is jealous and approaches not. ()

### 253. கல்லெள்ளு தந்தை கழற வதனையோர்

சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன்—மெல்ல  
வெழுத்தோலை பல்லார் முன் னீட்ட விளியா  
வழுக்கோலைக் கொண்டு விடும்.

(ப - ரை) கல் என்று - (கல்வியைக்) கற்றுக்கொளன்று,  
தந்தை - பிதா, கழற - சொல்ல், அதனை - அச் சொல்லை, ஒர்  
சொல் என்று - ஒப்பற்ற சொல்லென்று, கொள்ளாது - ஏற்கா  
மல், இகழ்ந்தவன்-(இளமையில்) அவமதித்தவன், பல்லார் முன்-  
பளர் முன்பு, எழுத்து ஓலை- (எழுதிய) எழுத்தையுடைய ஓலையை,  
மெல்ல கீட்ட - (தந்தை) மெள்ளக் கொடுத்ததினால், இளியா -  
(அவனை) இழித்துப் பேசி, வழு - (காயமாகிய) குற்றத்தைத் தரத்  
தக்க, கோலை - தடியை, கொண்டுவிடும் - (கையில்) கொள்ளம  
விரான்.

(போ-ரை) கல்வியைக் கற்றுக்கொள்ளன்று பிதர சொல்ல அச் சொல்லை ஒப்பற்ற சொல்லென்று ஏற்காமல் இளமையில் அவமதி த்தவன் பலர் முன்பு எழுதிய எழுத்தையுடைய ஒலையைத் தங்கை மெள்ளக் கொடுத்ததினால் அவளை இழித்துப் பேசி, காய மாகிய குற்றத்தைத் தரத்தக்க தடியைக் கையிற் கொள்ளாமலிரான்.

(வி-ரை) கல்லென்பது ஆய் விகுதி கெட்ட எவ்வளருமை முற்று. எழுத்து-தொழிலடியாகப் பிறந்த பெயர்; எழுதன் னும் முதனிலை செய்ப்படுபொருண்மை விகுதியாகிய ஜி புணர்ந்து கெட்டாத்திரையில் பகுதி ஒற்றிரட்டி முடிந்தது; இவ்வாறன் றித் தல் விகுதி புணர்ந்து கெட்டாத்திரையில் முதனிலை எழுத் தென்த் திரிந்தமையால் முதனிலை திரிந்த தொழிற்பெயரெனப் பட்டு, வரிவடிவினை உணர்த்தலால் தொழிலாகுபெய ரெனினும் பொருந்தும். கல்வியறிவில்லாத ஒருவன் தாய்தங்கையர்களை வழி பாடு செய்தலும் அறியானென்பது கருத்து.

He who, when his father bade him learn in his youth, did not pay heed to it and disregarded it, when the father gently presents him a written palm-leaf to be read in the presence of many, will, in wrath, fetch a club (to knock the father down.)

#### 254. கல்லாது நீண்ட வொருவ னுலகத்து நல்லி வாள ரிடைப்புக்கு—மெல்ல விருப்பினு நாயிருந் தற்றே யிராஅ துரைப்பினு நாய்குரைத் தற்று.

(ப - ரை) உலகத்து - உலகத்தில், கல்லாது - (நால்களைக்) கற்காமல், நீண்ட ஒருவன் - வளர்ந்த ஒருவன், கல் அறிவு ஆளர்- குற்றமற்ற கல்வியறிவை யானுதலுடையாரது, இடைப்புக்கு - சபையிற் புகுந்து, மெல்ல இருப்பினும் - (அவர் பேசுதலை அறிய மாட்டாமையால் அடக்கமாக) இருந்தானையினும், நாய் இருந்ததே அற்று - (அவனினுப்பு) நாயிருப்பதேபோலும்; இராது - அடக்க மில்லாமல், உரைப்பினும் - (ஏதேனுமொன்றைப்) பேசுவானையினும், நாய் குரைத்து ஏ அற்று- (அப் பேசுதல்) நாய் குரைப்பதே போலும்.

(போ - ரை) உலகத்தில் நால்களைக் கற்காமல் வளர்ந்த ஒருவன் குற்றமற்ற கல்வியறிவை யானுதலுடையாரது சபையிற் புகு

ந்து அவர் பேசுதலை அறியமாட்டானமயால் அடக்கமாக இருந்தா னுயினும் அவனிருப்பு நாயிருப்பதேபோலும். அடக்கமில்லாமல் ஏதேனுமொன்றைப் பேசுவானுயினும் அப் பேசுதல் நாய்குறைப் பதேபோலும்.

(வி - ரை) கல்வி, உலகத்தில் இன்றியமையாச் சிறப்பின தென்பதற்கு உலகத்து என்றும், அவனுடைய வளர்ச்சியை இழித் தற்கு நீண்ட என்றும், அவன் மக்களோ டெண்ணப்படா னென் பதற்கு நாய் என்றும், அவனிருப்பு அச் சபையின தழகைக் கெடு ப்பதென்பதற்கு நாயிருந்தற்று என்றும், உரைத்தல் பொருளில தும் அறிவுடையோர் சொல்க்கு அருவருப்புள்ளது மென்பதற்கு ஈர்க்குறைத்தற்று என்றுங் கூறினர். பிரிநிலை ஏகாரத்தை இருந்த தென்பதோடும், குரைத்த தென்பதோடு கூட்டுக. மெல்ல-பண் படியாகப் பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சம்; இது லகரத்துக்கு ஏகரம் போவியாய் மென்ன எனவும் வழங்கும்.

When the man who has grown up in ignorance, enters the assembly of wise men and sits still, it is as if a dog sat there ; and when he, without sitting still, speaks, it is as if the dog barked. (254)

**255. புல்லாப் புன்கோட்டிப் புலவ ரிடைப்புச்சுத்  
கல்லாத சொல்லுங் கடையெல்லாங் கற்ற  
கடா முயினுஞ் சான்றவர் சொ' டார் பொருண்மேல்  
படா அ விடோக் கறிந்து.**

(ப-ரை) கடை எல்லாம் - கீழ்மக்களெல்லாரும், புல் புல்லாத புல்லறிவைப் பொருந்தாத, கோட்டி-சபையிலுள்ள, புலவரிடை-புலவர் உடுவில், புக்கு- (தாமே) சென்று, கல்லாத - கற்றுணராத வற்றை, சொல்லும்-உடுத்துச் சொல்லுவர், சான்றவர்-அறிவால் நிறைந்த மேன்மக்கள்; கற்ற - தமக்குத் தெரிந்த-ஏவந்தை, கடா மினும் - (கீழ்மக்கள்) வினாவினும், பொருண்மேல் - அப் பொருளி னிடத்து, படாமல் - (அவரறிவு) பொருந்தாமல், விடோக்கு - நீங்குதலை, அறிந்து - தாம் அறிந்திருக்கின்றமையால், சொல்லார்-மென்னமாயிருப்பர்.

(பேர-ரை) கீழ்மக்களெல்லாரும் புல் அறிவைப் பொருந்தாத சபையிலுள்ள புலவர் உடுவில் தாமே சென்று கற்றுணராதவற்றை ஏடுத்துச் சொல்லுவர். அறிவால் நிறைந்த மேன்மக்கள் தமக்குத்

தெளிந்தனவற்றைக் கீழ்மக்கள் வினாவிலே அப்பொருளினிடத்து அவரறிவு பொருந்தமல் நீங்குதலைத் தாம் அறிக்கிருக்கின்றமையால் மௌனமாயிருப்பர்.

(வி - ஏ) புல்லாப் புல் என்பதைப் பின்முன்னுக நிறுத்தி உரைக்க. அவையிலுள்ளாரது புன்னமை புல்லாயைகளை அவையின்மேலேற்றியது ஓர் மரபுவழுவமைது. புன்னமை என்றது கல்வி யறிவின்மையை. கடாஅயின் என்னும் வினையெச்சத்தின் அளவெடுத்தானில்லாவிடினும் தலை கெடாமையால் செய்யுளிசை நிறைக்க வந்ததன்ற; அளவெடுத்தாயின் கடாயினென்பது வினையெச்சமாய் சிற்றவின் சொல்லிசை நிறைக்க வந்தது மன்று; ஆதவின் இன்னிசை யளவெடுத்தாம்; மற்றொன்று செய்யுளிசை யனவெடுத்த. விடுபாக்கு என்பதில் பாக்கீறு தொழிற்பெயர் விகுதிப் பொருள்பட வின்றது. “அஞ்சுதும்வேபாக்கறிந்து” என்பதிலும் அப் பொருள்பட வரிக. நீர் உறங்குவானேன், அவர் நடப்பானேன் என மற்ற வான் பாளீறும் அப் பொருளனவாதல் காண்க.

Base men will, themselves, enter the assembly of men of great learning and blabber illiterate rubbish. But wise men, even when questioned by illiterate people on things they have a knowledge of, will keep silence, knowing that the attention of the questioners, will not be directed to what they may say. (255)

**256.** கற்றறிந்த நாவினர் சொல்லார்தஞ் சோர்வஞ்சி  
மற்றைய ராவார் பகர்வர்—பஜையின்மேல்  
வற்றிய வோலை கலகலக்கு மெஞ்ஞான்றும்  
பச்சோலைக் கில்லை யொலி.

(ப - ஏ) எஞ்ஞான்றும் - எங்காளிலும், கற்று - (பல நூல்களையும்) கற்று, அறிக்த - (அவற்றின் பொருள்களை) உணர்ந்த, நாவினர் - (பிறக் கறிவுறுத்தும்) சொல்லாற்றறுடையார், தம் சோர்வு அஞ்சி - தம் மற்றியை அஞ்சி, சொல்லார் - (உரைக்கப்படும் பொருளை முன் உள்ளத் தமைக்காமல்) சொல்லமாட்டார்; மற்றையர் ஆவார்-கற்றறியாதவர், பகர்வர்-(பலவற்றை எடுத்துச்) சொல்லுவர்; பஜையின்மேல் - பஜைமரத்தில், பற்றிய ஒலை - சாமில்லாத ஒலைகள், கலகலக்கும் - கலகலவென் கூலிக்கும்; பச்

சோலைக்கு - பசுமையாகிய ஓலைகளுக்கு, ஒவி இல்லை - ஒவித்த வில்லையாம்.

(போ-னை) எங்காளிலும் பல நூல்களையும் கற்று அவற்றின் பொருள்களை உணர்ந்து பிறர்க் கறிவுறுத்தும் சொல்லாற்ற வுடையார் தம் மறதியை அஞ்சி உரைக்கப்படும் பொருளை முன் உள்ளத் தமைக்காமல் சொல்லமாட்டார்; கற்றறியாதவர் பல வற்றை எடுத்துச் சொல்லுவார். பனைமரத்தில் ஈரமில்லாத ஓலைகள், கலகலவென் ரெவிக்கும்; பசுமையாகிய ஓலைகளுக்கு ஒவித்தவில்லையாம்.

(வி - னை) சோர்வ யாவர்க்கும் ஒப்ப நிகழும் உயிர்க்குண மாகிய மறதி. நாக் கருவியாகுபெயராய்ச் சொல்லை யுணர்த்தி யது. கலகலக்குமென்னு முற்றில் கலகல என்னும் பகுதி இரட்டைக்கிளவியாதலால் அதனைப் பிரிக்காது கொள்க. பச்சோலை என்பதில் பகவென்னும் பண்படி தன்னெழுற் றிரட்டியது.

Men of learned tongue speak not at random, fearing some slip; but other men will do so. On the Palmyra trees, dried-up leaves make a rustling noise, but the green leaves never give forth any sound. (256)

## 257. பன்றிக்கூழுப் பத்தரிற் ரீமா வடித்தற்பு

னன்றறியா மாந்தர்க் கறந்தா துரைக்குங்கால்  
குன்றின்மேற் கொட்டுக் தறிசீபாற் றலைதகர்ந்து  
சென்றிசையா வாகுஞ் செவிக்கு.

(ப - னை) நன்று - (தம்முயிர்க்கு) நன்மை தருவதனை, அறியாத மாந்தர்க்கு - உணரமாட்டாத மக்களுக்கு, அறத்து ஆறு - அறத்தினாது பயன்களை, உரைக்குங்கால் - சொல்லுக்கையில், (அச் சொத்தெருட்டாக்கள்) குன்றின்மேல் - மலையிங்கோல், கொட்டும் - கடாவப்படும், தறிபோல் - (மரத்தாற் செய்யப்பட்ட) முளை கூர் சிறைவதுபோல, தலை தகர்ந்து - தம் தலை சிறைக்கு, சென்று இசையா ஆகும் - போய்ப் பொருந்தான ஆகின்ற, செவிக்கு - (அவரது) காதுகளுக்கு, (அவ் வரைத்தல்) பன்றி-பன்றிகளினது, கூழு - கூழை வரப்பதற்குரிய, பத்தரில் - சிறு தொட்டியில், தேமா - மதுரமாகிய மரங்களிகளை, வடித்தால் அற்று - பிழிச் தாற்போலும்.

(பொ - ரா) தம்முயிர்க்கு நன்மை தருவதனை உணரமாட்டாத மக்களுக்கு அறத்தினது பயன்களைச் சொல்லுகையில் அச் சொற்றெடுர்கள் மலையின் மேல் கடாவப்படும் மரத்தாற் செய்யப் பட்ட மூனை கூர் சிதைவதுபோலத் தம் தலை சிதைந்துபோய்ப் பொருந்தாதன் ஆகினர் அவரது காதுகளுக்கு அவ் வரைத்தல் பன்றிகளினது கூழை வார்ப்பதற்குரிய சிறு தொட்டியில் மதுர மாகிய மாங்களிகளைப் பிழிந்தாற்போலும்.

(வி - ரா) தலை என்றது சொற்றெடுரா னீற்றெழுத்தை. தேமாவடித்தற்றென்ற வுவமையால் சொற்றெடுரா னருமையும் பெருமையும் கெட்டுப் பயன்படா என்பது பெற்றாம். பின்னதாத லால் பயன் ஆறு எனப்பட்டது. தறி - முதனிலைத் தொழிலாகு பெயர். ஆகுமென்னும் பெயரெச்சம் செலி என்னும் நிலப்பெயர் கொண்டது.

Exounding the way of virtue to men who know not what is good, is like expressing the juice of sweet mangoes in a pig's food-trough; the teaching loses its point and does not enter into their ear, like a wooden peg driven in on the side of a hill.  
(257)

**258. பாலாற் கழீஇப் பலநா ஞாக்கினும்**  
வாவிதாம் பக்க மிருந்தைக் கிருந்தன்று  
கோலாற் கடா அய்க் குறினும் புகலொல்லா  
கோலர வுடம்பிற் கறிவு.

(ப - ரா) பல நாள் - எண்ணிறந்த நாள், பாலால்-பாலினால், சழிஇ-கழுவி, உணக்கினும்-உலர்த்தினுலும், வாவிது ஆம் பக்கம்-வெண்மை யுடையதாகின்ற தன்மை, இருந்தைக்கு - கரிக்கு, இருந்தது அன்று - இருந்தது இல்லை; (அதுபோல) நேரலாத - (கல்வியறிவு பெறுதற்கேற்ற), அறத்தைச் செய்யாத, உடம் பிற்கு-ஒருவனுக்கு, கோலால்-கோவினால், கடாய்- (அவன் காதில்) கடாவித் தொளைசெய்து, அறிவு - அறிவை விளக்கும் பொருள் களை, கூறினும் - சொல்லினும், புகல் ஒல்லா - (அவை) புகுதல் கிசையா.

(போ-ரா) எண்ணிறந்த நாள் பாலினால் கழுவி உணர்த்தினுலும் வெண்மையுடையதாகின்ற தன்மை கரிக்கு இருந்தது இல்லை. அதுபோலக் கல்வியறிவு பெறுதற்கேற்ற அறத்தைச்

செய்யாத ஒருவனுக்குக் கோவினுள் அவன் காதிற் கடாவித் தொளை செய்து அறிவை விளக்கும் பொருள்களைச் சொல்லினும் அவை புகுதல் இசையா.

(வி-ரை) கழீஇ-சொல்லிசையளப்பைடு; மற்றது செய்யுளிசை யனபைடு. பாலாற் கழுவதல் கோலாற் கடாவதலுக்கும், உணக்கல் கூறுதலுக்கும் உவமமையெனக் கொள்க. இருந்ததென்பதும், நேர்வாத வென்னும் எதிர்மறைப் பெயரெச்சமும் ஈறு தொகுத்தலும், கூறி னென்பது முதல் குறக்கலும் பெற்றன. இப் பெயரெச்சம் காரணப்பொருட்டாய்க் காரியமாகிய உடம்பைக் கொண்டது. கூறுமறிவினை யுணருந்தனமை யிலனுதலாகிய இழிவு பற்றி அறிவிலானை உடம்பென்றார்; இது திணைவழுவமைதி. வாவிது-உரியதியாகப் பிறந்த குறிப்பு விணப்பெயர்; வால்-பகுதி, இ-சாரியை, து-ஒன்றன்படர்க்கை விகுதி.

Though washed with milk for many days and dried, the black charcoal cannot become white; likewise, though driven in with a stick, knowledge cannot enter the body of one who is not sanctified by penance. (258)

**259.** பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லா  
திழிந்தவை காழுஹ மீப்போ—விழிந்தவை  
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகுந் தக்கார்வரப்த்  
தேங்கலந்த தேற்றச்சொற் றேர்வு.

(ப - ரை) பொழிந்து-(தேனைச்) சொரியானின்று, இனிது நாறினும் - நன்மணம் மணக்கினும், பூ - மலரிடத்து, மிசைதல்-தேனுண்ணலுக்கு, செல்லாது - செல்லாமல், இழிந்தவை-இழிந்த பொருள்களை, காழுஹம் - விரும்பி உண்கின்ற, ஈப்போல-சமயப் போல, இழிந்தவை - இழிவாகிய கருத்துகள், கலந்த நெஞ்சி னார்க்கு-பொருந்தியுள்ள மனமுடையார்க்கு, தக்கார் - மேன்மக்க ஞடைய, வாய் - வாயிலுண்டாம், தென் கலந்த - இனிமையுள்ள, தேற்றச் சொல் - தெளிவைத் தருஞ் சொற்களினது, தேர்வு - துணிவு, என் ஆகும் - யாது பயனைத்தரும்?

(போ - ரை) தேனைச் சொரியானின்று நன்மணம் மணக்கினும் மலரிடத்துத் தேனுண்ணலுக்குச் செல்லாமல் இழிந்த பொருள்களை விரும்பி உண்கின்ற சமயப்போல, இழிவாகிய கருத்துகள் பொருந்தியுள்ள மனமுடையார்க்கு மேன்மக்கஞடைய

வாயி இண்டாம் இனிமையுள்ள தெளிவைத் தருஞ் சொற்களின் து  
துணிவு யாது பயனைத் தரும்?

(வி - ரை) இனிதென்னும் பண்படியாகப் பிறந்த பெயர்  
நறுமணச்துக்காயிற்று. முன்னுள்ள இழிந்தவை இடக்கடசக்கல்;  
அவை பல்வீ முதலியவை. தக்காருடைய துணிவு அவர் சொல்  
வின்மே லேற்றப்பட்டது. வாயென வேண்டாது கூறியது அது  
தேன்கலந்த தேற்றச் சொல்லாடு பயிலும் சிறப்புணர்த்தற்கு.  
உயர்ந்தோருடைய சொல் தமக்குப் பயன்படாமையால் இழிந்  
தோர் கேட்க விரும்பாரென்பது கருத்து.

Even as the fly that goes not to feed on the flower that  
pours forth honey and breathes perfume, but lusts after impure  
things, to men whose minds are full of foul things, of what use  
could be the lucid words of sweetness, proceeding from the  
mouths of the worthy? (259)

**260 கற்று ரூசைக்குங் கசடறு நுண்கேள்வி**  
பற்றாது தன்னெஞ்சு சுதைத்தலான்—மற்றுமோர்  
தன்போ லொருவன் முக்கோக்கித் தானுமோர்  
புன்கோட்டி கொள்ளுமாங் கீழ்.

(ப - ரை) கற்றூர் - கற்றுவல்லோர், உரைக்கும் - சொல்லு  
கின்ற, கசடி - (விபரீத ஜியங்களாகிய) பழுது, அறம் - நீங்குதற்  
குக் காரணமாகிய, நுண்கேள்வி - கேட்டுணரத்தக்க நுட்பமாகிய  
பொருளை, பற்றாது-(உறுதிப்பொருளெனக்) கொள்ளாமல், தன்  
நெஞ்சு - தன் மனம், உடைத்தலான் - அவமதித்து விடுதலால்,  
கீழ் - கீழ்மகன், ஒர் தன்போல்-சிறுமையாகிய தன்னைப்போன்ற,  
ஒருவன் முகம் ஸோக்கி - ஒரு பேதையினுடைய முகத்தைப் பாரா  
னின்று, தானும் - அறிவில்லாத தானும், ஒர் புல் சோட்டி - ஒரு  
சிறு சபையை, மற்றும் கொள்ளும் - மேலும் அங்குக் கொள்ளு  
வான்.

(போ - ரை) கற்ற வல்லோர் சொல்லுகின்ற விபரீத  
ஜியங்களாகிய பழுது நீங்குதற்குக் காரணமாகிய கேட்டுணரத்தக்க  
நுட்பமாகிய பொருளை உருதிப்பொருளெனக் கொள்ளாமல் தன்  
மனம் அவமதித்துவிடுதலால், கீழ்மகன் சிறுமையாகிய தன்னைப்  
போன்ற ஒரு பேதையினுடைய முகத்தைப் பாரானின்று அறிவில்  
வாத தானும் ஒரு சிறு சபையை மேலும் அங்குக் கொள்ளுவான்.

(வி - ரை) பொருளினது நுண்மை கேள்வுமே வேற்றப்பட்டது. உதைத்தல் அவமதித்தலே யுணர்த்தியது. நுண்கேள்வியை உணர்ந்துகொள்வதற்குரிய நல்லறி வில்லாமையால் கீழ்க்கண்ணுச் பற்றுது அவமதிப்பதாயிற்று. புன்கோட்டி கொள்ளு மென்றது இழிபொருளை எடுத்துப் பேசுதலே. மற்று - வினைமாற்றுப் பொருளது. மற்றுமென்ற வும்மை இறந்தது தழீஇயதிலும், மற்றது அதனேடு இழிவுசிறப்பிலும் வந்தன.

As the base man's mind does not allow him to imbibe the faultless and subtle teachings of the learned, he looks on the face of some one like himself, and forms a small assembly of his own.  
(260)

### Chapter XXVII—Profitless wealth

#### 27-ஆம் அதிகாரம்: நன்றியில் செல்வம்

[அஃதாவது, தேடினுஞ்சும் பிறர்க்கும் பயன்படாத செல்வத்தி னியல்பைக் கூறுவது. தேடினுனது நன்றி யின்மையாகிய குணம் அவன் செல்வத்தின்மே வேற்றப்பட்டது. அறிவிலான் தேடிய செல்வமே இட்டன மாதலரல் இஃது அறிவின்மையின் பின் வைக்கப்பட்டது.]

**261.** அருகல் தாகிப் பலபழுஷ்தக் கண்ணும்  
பொரிதாள் விளவினை வாவல் குறுகா  
பெரிதனிய ராமினும் பீடிலார் செல்வம்  
கருதுக் கடப்பாட்ட தன்று.

(ப - ரை) அருகலது ஆகி - (தம்மிடத்தக்கு) அருகிலுள்ள தாய், பல பழுஷ்தக்கண்ணும் - பல கனிகளைப் பழுத்திருப்பிலும், பொரி தாள் - பொரிந்த அடியையுடைய, விளவினை - விராமாத்தை, வாவல் - வெளவால்கள், குறுகா - (அக் கனிகளை யுண்ண விரும்பி) நெருங்கமாட்டா; (அதுபோல) பெரிது அணியர் ஆயி னும் - மிகுதியும் அருகிலுள்ளவரா யிருப்பிலும், பீடு இலார் செல்வம் - பெருமைக்குண மில்லாதவரது செல்வப்பொருள், கருதும் - (மாணங் கெடாத இரப்போரால்) வினைக்கப்படும், கடப்பாட்டது - சுகையுடையது, அன்று-அல்லதாம்.

(போ-ரை) தம்மிடத்து அருகிலுள்ளதாய்ப் பல கனிகளைப் பழுத்திருப்பிலும் பொரிந்த அடியையுடைய விளமரத்தை வெள

வால்கள் அக் கனிகளை யுண்ண விரும்பி நெருங்கமாட்டா. அது போல, மிகுதியும் அருகிலுள்ளவரா யிருப்பினும் பெருமைக்குண மில்லாதவரது செல்வப்பொருள் மாணங் கெடாத இப்போரால் நினைக்கப்படும் சுகையுடையது அல்லதாம்.

(வி - ரை) அருகலது-பண்படியாகப் பிறந்த ஒன்றன் படர்க் கைப்பெயர்; அருகு-பகுதி, அல்: அ-சாரியை, து-ஒன்றன்படர்க் கை விகுதி, உகரக்கேடு சந்தி. அருகலதாகி என்பதற்குக் குறைத் தீவிதாகி என உரைத்தலுமாம்; அருகு - முதனிலைத் தொழிற் பெயர். உடையாரது சுகைத்தொழில் அவர் செல்வத்தின்மே வேற்றப்பட்டது. ஒருவனுக்கு சுகை தவிருங் தன்மையதன்றுத வால் அதனைக் கடப்பாட்டது என்றார். தானென்றது அரையை.

Though it be close at hand and bears abundant fruit, the thorny wood-apple tree is not approached by the bat; likewise, though they be very close at hand, the wealth of mean people is not a thing to be counted upo by the poor. (261)

**262.** அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழு வாயினுங்  
கள்ளிமேற் கைந்திட்டார் சூடும்பூ வன்மையால்  
செல்வம் பெரிதுடைய ராயினுங் கீழ்களை  
நள்ளா ரறிவுடை யார்.

(ப - ரை) அள்ளிக்கொள்வது அன்ன - அள்ளிக்கொள்வ தற்குத் தக்க அவ்வளவான, குறு முகிழு ஆயினும்-சிறிய பேரூரும் புகளை யுடையனவாயினும், சூடும்பூ அன்மையால் - (அவை) அணிவதற்குரிய மலர்களால்லாமையால், கள்ளிமேல்-கள்ளிகளின்மேல், கை நீட்டார் - (பூவிருப்புள்ளார் அவ் வரும்பைப் பெறவேண்டிக்) கையை நீட்டார்; (அதுபோல) செல்வம் - செல்வத்தை, பெரிதுடையர் ஆயினும் - மிகுதியாக உடையாராயினும், கீழ்களை - கீழ் மக்களை, அறிவு உடையார் - நல்லறிவுடைய மேலோர், நள்ளார் - (அச் செல்வத்தைப் பெறவேண்டி) நெருங்கார்.

(போ - ரை) அள்ளிக்கொள்ளுதற்குத் தக்க அவ்வளவான சிறிய பேரூரும்புகளையுடையனவாயினும் அவை அணிவதற்குரிய மலர்களால்லாமையால் கள்ளிகளின்மேல் பூவிருப்புள்ளார் அவ் வரும்பைப் பெறவேண்டிக் கையை நீட்டார். அதுபோலச் செல்வத்தை மிகுதியாக உடையாராயினும் கீழ்மக்களை நல்லறிவுடைய மேலோர் அச் செல்வத்தைப் பெறவேண்டி நெருங்கார்.

(வி - ரை) கொள்வதென்பது ஒன்றன்படர்க்கை எதிர் காலத் தொழிற்பெயர்; அது ஈறு தொகுக்கப்பட்டது. முகிழ்-சினையடியாகப் பிறந்த பலவின் படர்க்கைக் குறிப்புவினைப்பெயர். அன்னிக்கொள்வதென்ன என்பது அரும்புகளினாலின்னமை குறித்துநின்றது. குடும்ப அன்மையாகிய இழிவைக் குறிப்பிக்கப் பறிப்பதற்குக் காரணமாகிய கைக்கீட்டு லொன்றறயே கூறினார்.

Though the *kalli* may bear handfuls of delicate round buds, people reach not their hands to gather them, as they are not flowers that they can adorn themselves with; likewise, however great may be the wealth of mean ones, wise men will not make friends with them. (2.2)

**263.** மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்  
வல்லுற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்  
செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்  
நல்குவார் கட்டே நகச.

(ப - ரை) மல்கு - பலவாக வருகின்ற, திரைய - அலைகளை யுடைய, கடற்கோடு - கடற்கரையில், இருப்பினும் - (நீர் விருப்புள் னோர்) இருப்பாராயினும், உவர் இல் - உப்பில்லாத, வல் ஜூற்று - சிறுக்கச்சரத்தலையுடைய, கிணற்றின்கண் சென்று - (தூரத்துள்ள) சிறுகிணற்றினிடத்துச் சென்று, உண்பர்-நீருண்பர்; (அதுபோல) செல்வம் பெரிது உடையர் ஆயினும் - தமக்கு அருகில் (கீழ்மக்கள்) செல்வம் மிகுதியாக உடையாராயிருப்பினும், (அவர்பாற் செல்லாமல்) சேண் சென்றும் - கெடுங்தூரம் சென்றும், நகச - (அறிவுடையோர் இரக்க) விரும்புதல், நல்குவார்கட்டே - ஈயும் மேன்மேக்களிடத்தே ஆம்.

(போ - ரை) பலவாக வருகின்ற அலைகளையுடைய கடற் கரையில் நீர் விருப்புள்னோர் இருப்பாராயினும் உப்பில்லாத சிறுகச் சுரத்தலையுடையதூரத்துள்ள சிறுகிணற்றினிடத்துச் சென்று நீருண்பர். அதுபோலத் தமக்கு அருகில் கீழ்மக்கள் செல்வம் மிகுதியாக உடையாராயிருப்பினும் அவர்பாற் செல்லாமல் கெடுங்தூரம் சென்றும் அறிவுடையோர் இரக்க விரும்புதல் ஈயும் மேன்மக்களிடத்தேயாம்.

(வி - ரை) பொருளில் தங்களைத்தனவெல்லாம் உவமையாற்றலா வென்க. உம்மைகள் மூன்றில் மூன்னைய இரண்டும்

உயர்வு சிறப்பு; பின்னையது இழிவு சிறப்பு. ஏ-பிரின்லை. கட்டு-இட மதியாகப் பிறந்த குறிப்பு முற்று. நல்குவார்கட்டு - ஒற்றுமைப் பொருள்தாகிய ஆரூம் வேற்றுமைத் தொகைகளை; அவ்வாருவது கட்டென்னுஞ் சொல்லின் முதனிலை கொண்டது.

Though one may live on the shore of the sea with its multitudinous waves, he will go and drink only at the well, with its fountain of fresh water, likewise, though wealthy, but mean men may live in the neighbourhood, the desire (of the poor) is towards those who are liberal, though they may live at a great distance. (263)

**264.** புணர்கடல்சூழ் வைபத்துப் புண்ணியமோ வேறே  
புணர்வு துடையா ரிருப்ப—வணர்விலா  
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே  
பட்டுங் துகிலு முடித்து.

(ப - ரை) புணர் - இடையில்லாத, கடல் சூழ்-கடலாற் சூழப் பட்ட, வையத்து - பூமியில், உணர்வது - (எல்லா நூல்களையும்) அறியும் அறிவை, உடையார் - உடைய மேன்மக்கள், இருப்ப- (செல்வத்தைப் பெறும்படி) இருக்க, உணர்வு இல்லாத - அவ் வறி வில்லாத, வட்டும் - உண்டையையும், வழுதுணையும் - கண்டங்கத் திரிச் செடியையும், போல்வாரும் - ஒத்த கீழ்மக்களும், பட்டும்-பட்டாடையையும், துகிலும் - மெல்லிய ஆடையையும், உடுத்து வாழ்வர் - உடுத்துக்கொண்டு வாழ்வுடையா யிருக்கிறார்; (ஆத வால்) புண்ணியமோ - புண்ணிய மென்பதோ, வேறே - முறை பிறழ்வுடையதே யாம்.

(போ - ரை) இடையில்லாத கடலாற் சூழப்பட்ட பூமியில் எல்லா நூல்களையும் அறியும் அறிவுடைய மேன்மக்கள் செல்வத்தைப் பெறும்படி இருக்க, அவ் வறி வில்லாத உண்டையையும் கண்டங்கத்திரிச் செடியையும் ஒத்த கீழ்மக்களும் பட்டாடையையும் மெல்லிய ஆடையையும் உடுத்துக்கொண்டு வாழ்வுடையா யிருக்கிறார்; ஆதவால், புண்ணிய மென்பதோ முறைபிறழ்வுடைய தேயாம்.

(வி-ரை) மேன்மக்கள் செல்வத்தை எதிர் நோக்கிக்கொண்டிருக்க, கீழ்மக்கள் எல்லாச் செல்வங்களையும் பெற்று வாழ்வதை நோக்கிச் செல்வத்துக்குக் காரணமாகிய புண்ணியத்தின் சிறப்பி

எனது உண்ணமையே மறுத்து வேறொப் பிறிதொன்றாகக் கூறு கின்றமையால் இது சிறப்பவதுதி. கடல் இடையில் அறூமலிருத்த லால் அதற்குப் புணர் என்பது அடையாக வந்தது; இதுபற்றியே கடலுக்குப் புணரியெனப் பெயர் வழங்கும். தாம் சொல்லியசொல் புராந்தலால் வட்டும், இரப்போர் தம்மிடத்துப் பெறவேண்டிய தொன்றை மிக வருந்திப் பெறவேண்டலால் வழுதுணையும் கீழ் மக்களுக்கு உவமையாயின. ஓ-உயர்வு சிறப்பு. முன் ஜூன்ன ஏ-தேற் றப்பொருளது; பின்னது அசெஞ்சீஸ்பெராருளது, இரக்கப் பொருள் தெனினுமெரக்கும். உணர்வது உடையான் தொழிலைக் கருவியின்மே ஸேற்றிக் கூறப்படுவதாகிய விளையாலணையும் பெயர்; ஒருவ ஞானர்த்தகு அறிவு கருவியாதலா வென்க.

In the world begirt by the sea, merit is quite an indifferent thing! for, while men of understanding who deserve to be wealthy, are poor, those of no understanding, who are like palm-tree tufts and thorny brinjals, live prosperously, clad in silk and muslin. (264)

### 265. நல்லார் நயவ ரிஞ்சுப்ப நயமிலாக்

கல்லார்க்கொன் ரூகிய சாரணம்—தொல்லை  
விளைப்பய னல்லது வேடெனடுங் கண்ணுப்!  
நினைப்ப வருவதொன் நில்.

(ப - ரை) வேல் - வேல்போலும், செடுக்கண்ணுப் - செடு மையாகிய கண்களையுடையானே!, நல்லார் - (யாவர்க்கும்) நல்லவ ராகி, நயவர் - (கற்குங்தோறும் நூற்பொருள்தரும்) இன்பமுடையார், இருப்ப - பெருதவராயிருக்க, நயம் இல்லாத-அவ வின்பயில் லாத, கல்லார்க்கு - மூடர்களுக்கு, ஒன்று - செல்வமாகிய ஒர் பொருள், ஆகிய காரணம் - உண்டாயிருக்கிற காரணம், தொல்லை-முன் செய்த, விளைப்பயன் - நல்விளையாகிய பயன், அல்லது - அல்லாமல், நினைப்ப - எண்ண, வருவது ஒன்று-(அவ வெண்ணத்தில்) வருவதாகிய ஒரு காரணம், இல் - இல்லை.

(போ - ரை) வேல்போலும் செடுமையாகிய கண்களை யுடையானே! யாவர்க்கும் நல்லவராகிக் கற்குங்தோறும் நூற்பொருள் தரும் இன்பமுடையார் பெருதவராயிருக்க, அவ வின்பயில்லாத மூடர்களுக்குச் செல்வமாகிய ஒர் பொருள் உண்டாயிருக்கிற காரணம் முன் செய்த நல்விளையாகிய பயன் அல்லாமல் எண்ண அவ வெண்ணத்தில் வருவதாகிய ஒரு காரணம் இல்லை.

(வி - ரை) செய்யத் தகுவனவற்றை அறிந்து செய்யவள்ள கல்வியறிவுடையாரைச் சாரமல், அவற்றை யறிந்து செய்யமாட்டாத கல்லாதவரைச் செல்வப்பொருள் சார்ந்திருத்தல் முறைபிற்றி வண்ணெனக் காரணங்கூறியவாருமிற்று. நயவர் - பண்படியாகப் பிறந்த குறிப்பு வினைப்பெயர்; நயம்-பகுதி, மகரக்கேடும் வகரத் தோற்றமுஞ் சந்தி, அர்-பல்லோர் பட்டர்க்கை விகுதி; இதில் அத்துச் சாரியை தொகுத்தலெனிலும் மொக்கும். நல்வினை பிறப்பின் பயனு கொன்றுதலால் அதனை வினைப்பயன் என்றார். வினைப் பயன் - இருபெயரொட்டுப் பண்புத் தொகைநிலை; ஆருவதன் தொகைநிலையாகக் கொண்டால் பயன் செல்வமாகிய காரியமாகே அன்றிக் காரண மாகாமையால் கொள்ளலாகாதென்க. உலகத்தில் யாவருள்ளும் தன்னை யுடையானை மேம்படச் செய்ய வல்லதாத லால் செல்வப்பொருளை ஒன்று என்றார். ஒன்றென்பன இரண்டும் எண்ணல்லவை யாகுபெயர். நல்லார்-குறிப்பு முற்று வினையெச்சமாயிற்று.

While good men who enjoy the fruits of their learning remain poor, why should ignorant fools be wealthy? It is the result of deeds done in a former birth. O maid with long eyes to act as darts! No other cause can be assigned for this. (265)

**266.** நாறுத் தகடேபோ னன்மலர்டேமற் பொற்பாவாய்!  
சீறுய் நிலத்து வினியரோ—வேறுய  
புன்மக்கள் பக்கம் புகுவாய்ந் பொன்போலு  
நன்மக்கள் பக்கந் துறந்து.

(ப - ரை) நன் மலர்மேல் - தாமரைமலரி வெழுந்தருளிய, பொன் பாவாய்-பொன் பிரதிமை போன்ற திருமகளே!, பொன் போலும்-பொன்போலக் குணமாறுத வில்லாத, நல்மக்கள் பக்கம்-மேலோரிடத்தில், துறந்து - புகுதலை விட்டு, வேறுய - (மக்கட்டன்மையில்) வேறுபட்ட, புல் மக்கள் பக்கம் - கீழ்மக்களிடத்து, நீ புகுவாய் - நீ சேர்வாய்; (ஆதலால்) நிலத்து - பூமியில், நாறுத - மணக்காத, தகடேபோல் - புறவிதழையேபோல் அவமதிக்கப் பட்டு, வினிந்து-இறந்து, நீறு ஆ - சாம்பராக்கடவை.

(போ-ரை) தாமரைமலரி வெழுந்தருளிய பொன் பிரதிமை போன்ற திருமகளே! பொன்போலக் குணமாறுத வில்லாத மேலோரிடத்தில் புகுதலை விட்டு மக்கட்டன்மையில் வேறுபட்ட

கீழ்மக்களிடத்து நீ சேர்வாய். ஆதலால், பூமியில் மணக்காத புது விதமையேபோல் அவமதிக்கப்பட்டு இறந்து சாம்பராக்கடவை.

(வி - ரை) பெற்ற செல்வத்தைப் பயன்படச் செய்யவல்ல மேன்மக்களது வறுமையையும், அதனைப் பயன்படச் செய்ய வறியாத கீழ்மக்களது செல்வத்தையும் கண்டு மனம் பொரும விவாஹ செல்வியைக் கூறுவாராயினார். போலென்னும் இடைச்சொல்தியாகிய முதனிலை வினையெச்சப்பொருள்பட நின்றது. பாவை-உவமையாகுபெயர். விளிந்தபின் நீரூதல்வேண்டுமாதலால் நீரும்விளி என்பதைப் பின் முன்னாக நிறுத்தி விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. விளி-ஆய் விகுதி புணர்ந்துகெட்ட ஏவலொருமை வினை. துறந்து, புகுவா யென்பன இலக்கணை. ஏ - பிரிநிலை.

O Golden Dame on the beanteous flower! Thou forsakes good men with golden character and enterest the abodes of mean men of unmanly character! Perish thou and fall in ashes to the ground, disgraced as the scentless petals of a flower!

(266)

**267.** நயவார்க்கணல்குரவு நாணீன்று! கொல்லே பயவார்க்கட் செல்வம் பரம்பப் பயின்கொல் சியவாய்க்காண் வேற்கண்ணே யிவ் விரண்டி மாங்கே நயவாது நிற்கு நிலை.

(ப - ரை) வேல் கண்ணுய்-வேல்போலுக் கண்களை யுடையானே!, நயவார்கண்-உலகநடையை அறிந்து நடப்பவரிடத்திலுள்ள, ஈல்குரவு - வறுமை, நாண் இன்றுகொல்-நாணமிலதோ?, பயவார்கண்-(பிறர்க்குப்) பயன்படுத வில்லாரிடத்துள்ள, செல்வம்-செல்வப்பொருள், பரம்ப - நீங்காமல் பெருகுதலால், பயின்கொல் - பிசினே? இவ் விரண்டும் - இவ் வறுமையும் செல்வமும், ஆங்கு - அவ் விருவகையாரிடத்து, நயவாது-தமக்கு இன்ப மில்லனவாகி, நிற்கும் நிலை-நிலைத்திருக்கும் இருப்பீப, வியவாய்-வியந்துகொள்.

(போ - ரை) வேல்யோலுக் கண்களை யுடையானே! உலகநடையை அறிந்து நடப்பவரிடத்திலுள்ள, வறுமை நாணமிலதோ? பிறர்க்குப் பயன்படுத வில்லாரிடத்துள்ள செல்வப்பொருள் நீங்காமல் பெருகுதலால் பிசினே? இவ் வறுமையும் செல்வமும் அவ் விருவகையாரிடத்துத் தமக்கு இன்ப மில்லனவாகி நிலைத்திருக்கும் இருப்பை வியந்துகொள்.

(வி - ரை) மேன்மக்கள் தன்னை மதியாமல் தாம் செய்ய வேண்டிய ஒப்புரவுகளைச் செய்துவருதலால் அவரிடத்துள்ள வறுமைக்கும், கீழ்மக்கள் ஒப்புரவுகளைச் செய்து தன்னைப் பயன் படுத்துத விண்மையால் அவரிடத்துள்ள செல்வத்துக்கும் இன்ப மிலதாயிற்று. இவ் விரண்மெ அவ் விருவரிடத்தும் நீங்காமல் நிற் பகுதப்பற்றி முறையே நாணமிலதோ பிசினே என ஐயப்படுவன வும் வியக்கப்படுவனவு மாயின. பயவார்-எதிர்மறை வினைப்பெயர்; பயமென்னும் பெயரடியாகப் பிறந்த பய-பகுதி; வ்-சந்தி, ஆ-எதிர்மறை விகுதி, அனைத்து மொருபகுதி, ஆர் - பல்லோர்ப்படர்க் கை விகுதி, விகுதி ஆகாரக்கேடு முதற்குறை. பரம்ப-காரணப் பொருட்டாகிய செயல்வெனச்சம். கொல் இரண்டும் ஐயம். ஒ - ஈற்றசை. வியவாய்-எவ்வெளாருமை விதிவிலை. நயவாது-எதிர்மறை வினையெச்சம். காண்-முன்னிலை யசைச்சொல்.

Is not poverty that abides with good people, a shameless thing? Is not the wealth of miserly men that grows day by day, a thing that sticks to them like gum? O maid with daunt-like eyes! Is it not a wonder to find how this poverty and wealth stay in their respective places, with no profit to themselves? ()

**268. வல்வைக எல்லாதார் காலாறு சென்று  
கல்வைக ஞங்டு கழிப்பர்—வல்வைகள்  
காலாறுஞ் செல்லார் கருளையாற் றுய்ப்பவே  
மேலாறு பாய விருந்து.**

(ப-ரை) வல்வைகள்-(பிறர்க்கு உபகரித்தல் முதலியவற்றைச் செய்யக்) கூடியவர்கள், அல்லாதார்-அல்லாத மேன்மக்கள், கால்-தங்கால்களால், ஆறு சென்று - நெடுஞ்தூரவழி நடந்து, கல்வைகள் - (அம் முயற்சியால் கிடைத்த) கலப்பாகிய வணவுகளை, உண்டு கழிப்பர் - உண்ணாலின்று காலங் கழிப்பார்கள்; வல்வைகள்- (தாமுடைய செல்வத்தினால் ஏவற்றைச் செய்யக்) கூடிய கீழ்மக்கள், கால் - தங் கால்களால், ஆறும் செல்லார் - நெடுஞ்தூரவழியும் நடவாமல், விருந்து- (பிறர் இடும்) விருந்தினுணவை, மேல்-தம் முடம்பில், ஆறு பாய - ஆறுபோல வியர்வை பாயாநிற்க, கருளையால் - பொறிக்கறிகளோடு, நூய்ப்ப - உண்பார்கள்.

(போ - ரை) பிறர்க்கு உபகரித்தல் முதலியவற்றைச் செய்யக் கூடியவர்கள் அல்லாத மேன்மக்கள் தங்கால்களால் நெடுஞ்

தூரவழி நடந்து அம் முயற்சியால் கிடைத்த கலப்பாகிய உணவுகளை உண்ணுகின்ற காலங் கழிப்பார்கள். தாழுடைய செல்வத்தினுள் அவற்றைச் செய்யக்கூடிய கீழ்மக்கள் தங்கால்களால் நெடுஞ்செலுத்து தூரவழியும் நடவாமல் பிறர் இடும் விருந்தினுணவைத் தம்முடம் பில் ஆறுபோல வியர்வை பரயாளிற்கப் பொரிக்கறிகளோடு உண்பார்கள்.

(வி - ரை) வலவைகள் ஒன்றைச் செய்யமாட்டுவோர்; இது பண்படியாகப் பிறந்த பெயர்; வல்-பகுதி, அ-சாரியை, ட்-சந்தி, ஓ-ஆண்பாற் படர்க்கை விகுதி; இங்வாறு முடிந்து விண்ற பெயர்கள் விகுதி ஏற்றுப் பலர்பாலுக் குரியதாயிற்று. ய விகுதி பெண்பாலையும் உணர்ச்தலால் வலவை ஆண்பால் பெண்பால்களுக்குப் பொது வாயிலும் இங்குத் தலைமைபற்றி ஆண்பாலுக்காயிற்று. இதில் வன்மை செல்வ முடைமையால் பிறர்க்குபகரிக்கூடிய வன்மை. உணவின் சிறுமை தோன்றக் கலவைகள் என்றும், பெருஞ்செல்வத்தின ரெண்பது தோன்றக் காலாறு செல்லார் என்றும், உடலுக்கு மேறும் வருத்தத்தை நோக்காமல் வழிந்தூ சிரப்புத் தொன்றுமேயே நோக்குவா ரெண்பது தோன்ற மேலாறுபாய என்றும், தம் பொருளா லுண்ணுவென்பது தோன்ற விருந்து துப்பப் பன்றுங்கூறினர். ஆலருபு “பெண்டகையால் பேரார்க்கட்டு” என்பதிற்போல உடனிச்சிப்பொருளில் வகுக்கது. கலவை - தொழிலாடியாகப் பிறக்க பெயர்; கல-பகுதி, வ்-சந்தி, ஓ-செய்ப்படி பொருண்மை விகுதி; உண்டென்ற குறிப்பால் உணவின் மேலது. புதுமையை உணர்த்தும் விருந்தென்பது முன் அறிந்திருத்தலால் குறித்து வருவாரும், அல்லது இல்லாமையால் குறிபாமல் வருவாருமாகிய புதியவருக்குப் பண்பாகுபெயராய் அவர்பொருட்டுச் செய்யப்பட்ட உணவுக்குக் காரணவாகுபெயராயிற்று.

Noble men who are not rich enough to help others, walk a long distance and feed on scraps they get by their labour. But the mean ones, who can afford to do charity, move not at all, but feed on dainties supplied by others, perspiring over the feast.

(268)

**269. பொன்னிறச் செந்நெற் பொயொடு பீஸ்வாட**  
மின்னெளிர் வானக் கடனுள்ளுங் காண்றுக்கும்  
வெண்மை யுடையார் விழுச்செல்வ மெய்தியக்கால்  
வண்மையு மண்ண தகைத்து.

(ய - ரை) பொன் நிறம்-பொன்னினது நிறம்போலும் நிறமுள்ள, செம் நெல்-செங்கெல் விளையும் பயிர், பொதியொடு-மேல் மூடிய தாஞ்செனே, பீள் வாட - கதிராகிய கரு. வாடாநிற்க, மின் ஒளிர் - மின்னல் விளங்குகின்ற, வானம் - மேகம், கடலுள் ஞாம் - கடல்வினிடத்தும், கான்று - நீரைக் கக்கி, (பெய்து) உருகுக் கும் - சிந்தும், வெண்மை உடையார் - புல்லறிவை யுடையார், விழுச் செல்வம் - சிறப்பைத் தருஞ் செல்வம், எய்தியக்கால் - (முன் வினையால்) தம்மை அடைந்தால், வண்மையும் - அவரது ஈகையும், அன்ன தகைத்து - அதுபோலும் தன்மையது.

(போ - ரை) பொன்னினது நிறம்போலும் நிறமுள்ள செங் நெல் விளையும் பயிர் மேல் மூடிய தாஞ்செனே கதிராகிய கரு வாடாநிற்க மின்னல் விளங்குகின்ற மேகம் கடல்வினிடத்தும் நீரைக் கக்கிப் பெய்து சிந்தும். புல்லறிவை யுடையார் சிறப்பைத் தருஞ் செல்வம் முன் வினையால் தம்மை அடைந்தால் அவரது ஈகையும் அதுபோலும் தன்மையது.

(வி - ரை) அன்ன தகைத்தென்ற உவமையில் செங்கெற் போதியொடு பீள்வாட என்றதினால் தமக்குரிய ஒப்புரவுகளைச் செய்யவல்ல மேலோர் வருந்தாநிற்க எண்பதும், கடலுள் கான் உருகுக்கு மென்றதினால் பிறர்க்குப் பயன்படுதலில்லாத பெருஞ் செல்வத்தினர்க்கு ஈவாரென்பதும், விழுச் செல்வ மென்றதனால் இம்மை மறுமைக்குரிய எல்லாச் சிறப்பையுங் தஞ்செதன்பதும் பெற்றார். வெண்மை யுடையாராதவின் விழுச் செல்வ மெய்திய தற்குக் காரணம் வருஷ கூப்பட்டது. வெண்மை - அறிவினது முதிர்ச்சி யின்மை. பொன்னிற மென்னும் விசேஷணம் செங்கெலன்னும் இபற்பெயர்ப் பொருளை விசேஷிக்க வந்தது. நெல்-சினையாகுபெயர். கடலுள்ளுமென்ற உம்மை இழிவசிறப்பு. வண்மையுமென்ற உம்மை இருந்தது தழீஇயது.

While the gold-coloured paddy's germ becomes parched within the ear and dies for want of rain, the clouds gleaming with lightning, pour forth the rain into the sea. When foolish men gain immense wealth, so is their liberality! (269)

270. ஒதியு மேரதா ருணர்விலா ரோதாது  
மேந்தி யனையா ருணர்வுடையார் - தூய்தாக  
நல்கூர்ந்துஞ் செல்வ ரிரவாதார் செல்வரு  
நல்கூர்ந்தா ரீபா செனின்.

(ப - ரை) உணர்வு இலார் - (உலகத்தோடொக்க நடத்தலை) அறிதலில்லாதவர், ஒதியும் - (பல நூல்களையும்) கற்றறிந்தவராயினும், ஒதார் - கல்லாதவரே; உணர்வு உடையார் - (அங்கைடையை) அறிதலுடையார், ஒதாதும் - கல்லாதவராயினும், ஒதி அனையார் - கற்றவனை ஒத்தவரே; இரவாதார் - இரக்காத மானமுடையார், தூய்து ஆக - (ஒரு பொருளும்) இலதாக, நல்கூர்க்கும் - வறுமை யடைந்தவராயினும், செல்வர்-எல்லாச் செல்வமுழுமுடையாரே; செல்வரும் - செல்வ முடையாரும், ஈயார் எனின்- (இரப்பவர்க்குக்) கொடாராயின், நல்கூர்க்கார் - வறியவரே.

(போ-ரை உலகத்தோடொக்க நடத்தலை அறிதலில்லாதவர் பல நூல்களையும் கற்றறிந்தவராயினும் கல்லாதவரே; அங்கைடையை அறிதலுடையார் கல்லாதவராயினும் கற்றவனை ஒத்தவரே. இரக்காத மானமுடையார் ஒருபொருளும் இலதாக வறுமை யடைந்தவராயினும் எல்லாச் செல்வமுழுமுடையாரே; செல்வமுடையாரும் இரப்பவர்க்குக் கொடாராயின் வறியவரே.

(வி - ரை) கல்வியறிவுக்குப் பயன் உலகத்தோடொக்க கடத்தலும், செல்வத்துக்குப் பயன் இரப்பேர்க் கீதலுமாதலால் அவை யில்லாரை ஒதார் என்றும், நல்கூர்க்கார் என்றும், அங்கைடையை யுடையாரை ஒதியனையார் என்றும், மரனங்கெடாது வாழ்தலே உயிர் வாழ்தலாமாதலால் மரனங்கெட இரவாதாரைச் செல்வர் என்றுங்கூறினர். தேற்றேகாரங்கள் விகாரத்தால் தொக்கன. ஒதி-தொழில்தியாகப் பிறந்த பெயர்; ஒது-பகுதி, இ-வினை முதற் பொருண்மை விகுதி, உகரக்கேடு சந்தி. ஒதியனையா ரென் பதை ஒதினாலைனையரெனப் பதம் பிரித்து, எல்லா நூல்களையும் கற்றாற்போல்வரை உரைப்பினும் பொருந்தும். கற்காமல் கல்வி யறிவு பெறப்படாமையால் அவர் ஒதியனையா ரெனப்பட்டார். ஒதியும், செல்வருமென்னு மும்மைகள் உயர்வுசிறப்புப்பொருளான; மற்ற இரண்டும் இழிவுசிறப்புப் பொருளான.

Men without wisdom, though learned, still resemble the unlearned; but men of wisdom, though unlearned, still behave like the learned. Though utter paupers, if they beg not, they are truly rich; while the rich, if they give not, are really paupers.

## Chapter XXVIII—Absence of Charity

### 28-ஆம் அதிகாரம்: ஈபாமை

[அஃதாவது, பொருளுடையார் ஏற்போர்க்கு ஈதலைச் செய்யாமையின் பயனைக் கூறுவது. நன்றியில் செல்வத்தாலாகும் தாழுண்ணுமை, ஒளி நிறுக்காமை, புகழ் செய்யாமை, கேளிர் தூயர்களையாமை இரப்போர்க்கு ஈயாமைமுதலிய பலவற்றுள்ளும் மிகவிழிந்தது சயாமையாதலால் அதனை எடுத்துக் கூறுவாராயினார், இதனால் அதிகார முறைமை இனிது விளங்கும்.]

**271.** நட்டார்க்கு நள்ளா தவர்க்கு முனவரையர்  
லட்டது பாத்துண்ட லட்டுண்ட - லட்ட  
தடைத்திருந் துண்டொழுகு மாவதின் மாக்கட்  
கடைக்குமா மாண்டைக் கதவு.

(ப - ரை) உளவரையால் - (ஒருவர் தமக்கு) உள்ள பொருளாவினால், அட்டது - சமைத்த உணவை, நட்டார்க்கும் - சுற்றாதார்க்கும், நள்ளாதவர்க்கும் - விருந்தினர்க்கும், பாத்து-பகுத்துக் கொடுத்து, உண்டல் - உண்ணுதலே, அட்டு உண்டல் - சமைத்துண்ணலாம்; அட்டது - சமைத்த உணவை, அடைத்து-(கதவை) மூடிவைத்து, இருந்து - தனியராயிருந்து, உண்டு - உண்டு, ஒழுகும் - இவ்வாறுயிர்வாழ்கின்ற, ஆவது - (தாம்) பெருகுதற்குக்காரணமாகிய அறம், இல்மாக்கட்கு - உண்டாகுத வில்லாத மக்களுக்கு, ஆண்டைக் கதவு - துறக்க வுலகத்தின் கதவு, அடைக்கும் - அடைக்கப்படும்.

(போ - ரை) ஒருவர் தமக்கு உள்ள பொருளாவினால் சமைத்த உணவைச் சுற்றார்க்கும் விருந்தினர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுதலே சமைத்துண்ணலாம். சமைத்த உணவைக் கதவை மூடிவைத்துத் தனியராயிருந்து உண்டு இவ்வாறுயிர்வாழ்கின்ற தாம் பெருகுதற்குக் காரணமாகிய அறம் உண்டாகுதலில் வரத மக்களுக்குத் துறக்க வுலகத்தின் கதவு அடைக்கப்படும்.

(வி - ரை) நட்டாரென்றது பிறப்பின் முறையாலகிய சுற்றத்தாரையும், மற்றவரையும். நள்ளாதாரென்றது இருவகை விருந்தினரை. அட்டது-வினைமுதல் வினையைச் செய்ப்படுபொருளின் மேலேற்றிக் கூறும் வினையாலஜையும் பெயர். இவ்வாறன்றிச் செய்ப்பாட்டு வினையாலஜையும்பெய ரெனலுமாம். இதில் படி

விகுதி முதலியன தொகுத்தலென்க. அடைக்குமென்பதும் செய்ப்பாட்டுவினை. துறக்கத்தை ஆண்டை என்றார்; அது சேய்மைத் தாதலால். ஆவதென்பதும் வினையால்ஜையும் பெயர். பாத்து - இறந்தகால வினையெச்சம்; இதில் பகுதி பகு என்பதன் மருட்சூதிய பா.

To eat your meal, after sharing it as far as your means will permit, with those who are friends, as well as those who are not friends, is truly eating. To the uncharitable men, who are in the habit of shutting themselves up and eating alone, heaven's door will be closed. (271)

**272.** எந்துணையானு மிழைந்த வளவினாற்  
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர்—மற்றைப்  
பெருஞ்செல்வ மெய்தியக்தாற் பின்னறிது மென்பா  
ரழிந்தார் பழிகடலத் திரு.

(ப - ரை) எத்துணையானும் - எவ்வளவானாலும், இயைந்த அளவினால் - (தம்மால்) கூடியவளவினால், சிறு அறம் - சிறிது ஈதலாகிய அறத்தை, செய்தார் - செய்தவர், தலைப்படுவர் - (மக்களுள்) முதன்மையாவர்; பெருஞ்செல்வம்-பெருஞ் செல்வத்தை, எய்தியக்கால் - அடைந்துள்ளபோது, பின் - மூப்பின் காலத்தில், அறிதும் என்பார் - (அறத்தைச்) செய்வோமெனக் கருதுவோர், பழி - (யாவராலும்) பழிக்கப்படுகின்ற துண்பாகிய கடவில் மூழ்கி அழிந்தவராவர்.

(போ - ரை) எவ்வளவானாலும் தம்மால் கூடிய வளவினால் சிறிது ஈதலாகிய அறத்தைச் செய்தவர் மக்களுள் முதன்மையாவர். பெருஞ்செல்வத்தை அடைந்துள்ளபோது மூப்பின் காலத்தில் அறத்தைச் செய்வோமெனக் கருதுவோர் யாவராலும் பழிக்கப்படுகின்ற துண்பாகிய கடவில் மூழ்கி அழிந்தவராவர்.

(வி - ரை) அழிந்தா ரென்றுதினால் கடல் துண்பத்தின்மேலு. பழிகடல் - வினைத்தொகைவிலை; பழி என்பது பெயராயின் பழிக்கடலெனக் ககரச் சங்கி பெறும்; அத்து சாரியை. மற்றை-அசைனிலை யிடைச்சொல்; சுற்றிலுள்ள ஜி ஆண்டை என்பதிற் போல இடைச்சொல்லைக் குறித்துவந்த சாரியை. தளிவுபற்றி எதிர்காலம் அழிந்தாரென இறந்தகாலமாயிற்று.

Be it ever so little, those who do small acts of charity as far as their means will allow, will attain greatness. But those who, when they have obtained ample wealth, say: "we will do acts of charity in our old age", will perish in a sea of reproach.

(272)

**273.** தூய்த்துக் கழியான் துறவோர்க்கொன் ரீக்லான்  
வைத்துக் கழியு மடவோனை—வைத்த  
பொருளு மவனை நகுமே யுவகத்  
தருளு மவனை நகும்.

(ப - ரை) தூய்த்து - (பல இன்பங்களையும்) அநுபவித்து, கழியான் - இறவாமலும், துறவோர்க்கு - துறவிகளுக்கு, ஒன்று உம் - ஒரு பொருளையும், சகலான்-ஸந்திரவாமலும், வைத்து-(வருங் தித் தேடியபொருளை) வை : - கழியும்-இறக்கின்ற, மடவோன்-அறிவில்லானால், வைத் தூண்ஸ் - (ஏம் - சேமித்து வைக்கப்பட்ட பொருளும், உலகத்து உலகத்தில், அவனை - அச் சேமித்து வைத்தவனை, நகும் - (தேடிய உனது பொருள்ளேனென்று அவமதித்துச் சிரிக்கும்; அருளும் - கருணையும், அவனை-அவ் வறி வில்லானை, நகும் - (அறச்செயலுக்குக் காரணமாகிய என்னைப் பெற்றிலா யென்று) அவமதித்துச் சிரிக்கும்.

(போ-ரை) பல இன்பங்களையும் அநுபவித்து இறவாமலும், துறவிகளுக்கு ஒரு பொருளையும் ஸந்திரவாமலும் வருங்தித் தேடிய பொருளை வைத்து இறக்கின்ற அறிவில்லானால் சேமித்து வைக்கப்பட்ட பொருளும் உலகத்தில் அச் சேமித்து வைத்தவனைத் தேடிய உனது பொருள்ளேனென்று அவமதித்துச் சிரிக்கும். கருணையும் அவ் வறி வில்லானை அறச்செயலுக்குக் காரணமாகிய என்னைப் பெற்றிலா யென்று அவமதித்துச் சிரிக்கும்.

(வி - ரை) மடவோ னென்பதில் ஜி சாரியை. ஒன்றென்பதை நீற்றில் இழிவசிறப்போடு முற்றுப்பொருளதாகிய உம்மை தொகுத்தலாயிற்று. இம்மை மறுமைப் பயன்களைத் தருவது பொருளும், இம்மை மறுமை இரண்டிலும் துணையாவது அருளும் ஆதலரல் நகுவன் ஆயின. பொருளும் அருளும் நகுமென்றது இயற்றுதலில்லாத அஃறினைப் பொருளை இயற்றுங் போலக் கூறும் இலக்கணை. முன்னுள்ள உம்மை எதிரது தழீஇயதும், பின்னது இறந்தது தழீஇயது மென்க. கழியுமென்னும் பெய

ரெச்சம் காரியப்பொருட்டாய்த் தன் காரணமாகிய மடவோ னென்னும் பெயரின் மடமையென்னு முதனிலை கொண்டது.

The fool who neither enjoys his wealth, nor gives it to pious ascetics, but simply hoards it up and dies, will be derided alike by his hoarded wealth, and by the virtue of charity which he lacks. (273)

**274.** கொடுத்தலுங் துய்த்தலுங் தேற்று விடுக்குடை யுள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வ மில்லத் துருவுடைக் கண்ணியரைப் போலப் பருவத்தா லேதிலான் ருய்க்கப் படும்.

(ப - ரை) கொடுத்தலும்-(அறத்தின்பொருட்டு) ஸதலையும், துய்த்தலும் - (தான்) அநுபவித்தலையும், தேற்றுத - தெளியாத, இடுக்கு உடைய - உலோபத்தன்மையையுடைய, உள்ளத்தான் - உள்ள முடையோன், பெற்ற பெருஞ் செல்வம் - அடைந்துள்ள பெருஞ் செல்வம், இல்லத்து - (தன்னுடைய) குடியிற் பிறந்த, உரு உடைய - நல்ல உருவுமுடைய, கண்ணியரைப்போல-கண்ணிய ரின்பத்தைப் பிறரனுபவிப்பதுபோல, பருவத்தால்-தகுந்த காலத் தில், ஏதிலான் - அயலானால், துய்க்கப்படும்-அநுபவிக்கப்படும்.

(போ-ரை) அறத்தின்பொருட்டு ஸதலையும் தான் அநுபவித் தலையும் தெளியாத உலோபத்தன்மையையுடைய உள்ளமுடையோன் அடைந்துள்ள பெருஞ் செல்வம் தன்னுடைய குடியிற் பிறந்த நல்ல உருவுமுடைய கண்ணிய ரின்பத்தைப் பிற ரனுபவிப் பதுபோலத் தகுந்த காலத்தில் அயலானால் அநுபவிக்கப்படும்.

(வி-ரா) ஒருவன் தன் குடியிற் பிறந்த கண்ணியரைப் பாது காத்து வந்து அவரின்பத்தைத் தான் பெற இயைபில்லாமையால் தக்க பருவத்தில் பிறன் பெறத் தருதல்போல, உலோபன் தான் பெற்ற பொருளைப் பாதுகாத்து வக்கு அதனைக் கொடுத்தலும் துய்த்தலுமாகிய இயைபில்லானுகித் தானிறந்த காலத்தில் பிறன் பெற இழுப்பா னென்பது. இல்லத்துக் கண்ணியரை உவமித்தது அவனது பொருளை இழித்தற் கென்க. தேற்றுத என்னும் காரி யப் பொருட்டாகிய தன்வினைப் பெயரெச்சம் ஈறு தொகுத்தலாயிற்று; இது பிறவினைக்கும் வரும். இடுங்கு தல் விகுதி புணர்ந்து கெட்டமாத்திரத்தில் இடுக்கெனத் திரிந்ததாதலால் முதனிலை திரிந்த தொழிற்பெயர். இடுங்குதல் - சுருங்குதல்; இது

பொருளை அழித்தவில் உள்ளம் விரியாமல் சுருங்கலரகிய உலோப குணத்தை உணர்ச்சித்திற்று.

The enormous wealth of a miser, whose mind is so cross as not to allow him either to give or to enjoy it, will, like the fair virgins in a house, be enjoyed in due time by strangers. ()

**375.** எறிசீர்ப் பெருங்கட லெய்தி யிருந்து  
மறுநீர்ச் சிறுகிணற் றாற்பார்த் துண்பர்  
மறுமை யறியாதா ராக்கத்திற் சான்றேர்  
கழிநல் குரவே தலை.

(ப - ரை) ஏறி-அலைகளை ஏறிகின்ற, நீர் - நீரின் மிகுதியை யுடைய, பெருங்கடல் - பெருவடிவினதாகிய கடலை, எய்தி இருங்கும் - (ஒருவர் தம்மருகே) பெற்றிருந்தும், நீர் அறு - நீரில்லாத, சிறு கிணறு - சிறு வடிவினதாகிய கிணற்றின்து, ஊறல் - ஊற்று நீரை, பார்த்து - தேடிச் சென்று, உண்பர் - உண்ணுவார்; (அது போல) மறுமை அறியாதார் - மறுமை யின்பத்தை அறியாத கீழ் மக்களது, ஆக்கத்தின் - (பிறர்க்குப் பயன்படாத) பெருஞ் செல் வத்தினும், சான்றேர் - (தூரத்திலுள்ள) மேன்மக்களது, கழி நல்குரவே - மிக்க வறுமையே, தலை - சிறந்ததாகும்.

(போ-ரை) அலைகளை ஏறிகின்ற நீரின் மிகுதியையுடைய பெருவடிவினதாகிய கடலை ஒருவர் தம்மருகே பெற்றிருந்தும் நீரில்லாத சிறு வடிவினதாகிய கிணற்றின்து ஊற்று நீரைத் தேடிச் சென்று உண்ணுவார். அதுபோல, மறுமை யின்பத்தை அறியாத கீழ்மக்களது பிறர்க்குப் பயன்படாத பெருஞ் செல்வத்தி னும் தூரத்திலுள்ள மேன்மக்களது மிக்க வறுமையே சிறந்ததாகும்.

(வி-ரை) ஆதலால், மானங் கெடாத இரவலர் மேன்மக்கள் வறுமை யடைந்திருப்பினும் அவரையே அடைந்து இரங்குண்ப ரெண்பது இசையெச்சம். நல்குர வென்றது பொருளினது சுருக்கத்தை. ஊறல்-தொழிலாகுபெயர். ஜந்தனுருபு உறழ்பொருளின் கண் வந்தது. சான்றேர் நல்குரவுற்ற காலத்தும் செய்யும் ஒப்புரவுகளைச் செய்வராதவின் அது தலையாயிற்று. ஏ-பிரிநிலை.

Although the wide ocean of rolling waves is near, men will only drink from the spring of a small well, though almost dry. Likewise, the exceeding poverty of the great ones

is preferable to the unserviceable wealth of those who know not of the next world.

(273)

**276.** எனதென தென்றிருக்கு மேழை பொருளை  
யெனதென தென்றிருப்பேன் யானுங்—தன்தாயின்  
ரூனு மதனை வழங்கான் பயன் துவ்வான்  
யானு மதனை யது.

(ப - ரை) எனது எனது என்று - என்னுடைய பொருளே யென்ற துணிந்து, இருக்கும்-இருக்கின்ற, ஏழை-அறி விலானது, பொருளை - செல்வப்பொருளை, யானும் - (வருந்தித் தேடாத) நானும், எனது எனது என்று - என்னுடைய பொருளேயென்று துணிந்து, இருப்பேன்-இருப்பேன்; தனது ஆயின்-தன்னுடைய பொருளாயிருப்பின், தானும்-(வருந்தித் தேடிய) தானும், அதனை-அவ்வாறு துணிந்திருக்கும் பொருளை, வழங்கான் - (அறத்தின் பொருட்டு) வழங்குதல் செய்யான்; பயன்-(அதனாலாம்) பயனுகிய இன்பங்களை, துவ்வான் - அதுபவியான்; யானும் - (எனதே யென்று துணிந்த) நானும், அதனை - அப் பொருளை, அது-வழங்கேன், பயனுகிய இன்பங்களையும் அதுபவியேன்.

(போ - ரை) என்னுடைய பொருளேயென்று துணிந்து இருக்கின்ற அறி விலானது செல்வப்பொருளை வருந்தித் தேடாத நானும் என்னுடைய பொருளே யென்று துணிந்து இருப்பேன். தன்னுடைய பொருளாயிருப்பின் வருந்தித் தேடிய தானும் அவ்வாறு துணிந்திருக்கும் பொருளை அறத்தின் பொருட்டு வழங்குதல் செய்யான்; அதனாலாம் பயனுகிய இன்பங்களை அதுபவியான்; எனதே யென்று துணிந்த நானும் அப் பொருள்களை வழங்கேன், பயனுகிய இன்பங்களையும் அதுபவியேன்.

(வி-ரை) பொருளை வருந்தித் தேடினவன் தக்கவாறு அழிக்காமல் வைத்திருப்பானுயின் அப் பொருளுக்கு அவன் அந்தியனே என்பது கருத்து. எனது தனதென்பன பொருளடியாகப் பிறந்த குறிப்பு வினைப்பெயர்கள். அடுக்குகள் துணிவுப்பொருளன். முதலீறுகளில் நின்ற உம்மைகள் இறந்தது தழீஇயதனேடு இழிவு சிறப்புப்பொருளன். இடையில் நின்ற உம்மை எதிரது தழீஇயதனேடு உயர்வுசிறப்புப் பொருளது. அது என்னுங் குறிப்பு வினை முற்ற தொகுதி யொருமையாய் வழங்கானமையையும், பயன் ஒவ்வாறுமையையும் சுட்டி நின்றதாதலால் செய்ப்படுபொருள் குன்று வினையாய் அதனை என்னுஞ் செய்ப்படுபொருள் கொண்டது.

The wealth which the wretch claims, saying ‘It is mine, it is mine’, I too shall claim, saying ‘It is mine, it is mine’. For, if it were his, he neither gives it to others, nor enjoys it himself, and I too bear the same relation to it. (276)

**277.** வழங்காத செல்வரி னல்கூர்ந்தா ருப்ந்தா  
சிமுந்தா ரெனப்படுத லுப்ந்தா—ருமுந்தகளைக்  
காப்புய்ந்தார் கல் அதலு முய்ந்தார்தங் கைந்நோவ  
யாப்புய்ந்தா ருய்ந்த பல.

(ப - ரை) உழங்கதனை - வருந்தித் தேடிய பொருளை, இழங்கார் - (அநுபவித்தலும் சுதலு மில்லாமையால்) இழங்கார், எனப் படுதல் - என்று (பிறரால்) இழுப்படுதல், உய்ந்தார் - தப்பினர்; காப்பு- (கள்ளர்முதலியோர் கொள்ளாவகை) காத்தல், உய்ந்தார் - தப்பினர்; தம் கை நோவ - தமது கைகள் நோவும்படி, கல்லுத லும்- (நிலத்தைத்) தோண்டுதலும், உய்ந்தார் - தப்பினர்; யாப்பு- (அத் தோண்டிய குழியில்) சேமித்து வைத்தல், உய்ந்தார் - தப்பினர்; உய்ச்ச - தப்பிய தொழில்கள், பல - பலவரயிருக்கின்றன; (ஆதலால்) நல்கூர்ந்தார் - வறுமை யடைந்தவரே, வழங்காத - (அறத்தின்பொருட்டுப் பிறர்க்கு) ஈயாத, செல்வரின் - செல்வமுடையாரினும், உய்ந்தார்-துன்ப மிலராயினர்.

(போ - ரை) வருந்தித் தேடிய பொருளை அநுபவித்தலும் சுதலு மில்லாமையால், இழங்கார் என்று பிறரால் இழுப்படுதல் தப்பினர்; கள்ளர் முதலியோர் கொள்ளாவகை காத்தல் தப்பினர்; தமது கைகள் நோவும்படி நிலத்தைத் தோண்டுதலும் தப்பினர்; அத் தோண்டிய குழியில் சேமித்து வைத்தல் தப்பினர். தப்பிய தொழில்கள் பலவா யிருக்கின்றன. ஆதலால், வறுமை யடைந்தவரே அறத்தின்பொருட்டுப் பிறர்க்கு ஈயாத செல்வமுடையாரினும் துன்ப மிலராயினர்.

(வீ-ரை) உய்ந்தாரெனப் பஸ்முறை கூறியது கேட்போர்க்கு அவரும்தலை வற்புதுதற்கென்க. எனப்படுத லுய்ந்தார் முதலிய நான்கும் தினைவழுவுவழுமதி. உழங்கது வினைமுதல் வினையைக் காரியத்தின்மே லேற்றிக் கூறும் ஒன்றன்படர்க்கை வினைப் பெயர். காப்பு, யாப்பு இவற்றிற் கல்லுதற்குக் கைந்நோ மிகுதி யாதலால் உம்மை உயர்வசிறப்புப்பொருள்து. பல-பண்படியாகச் சிறந்த பலவின் படர்க்கைக் குறிப்பு வினைப் பெயர்.

The poor are free from the several troubles to which the rich who are misers, are subject. They have escaped the reproof of being said to have lost their wealth; they have escaped the trouble of saving, with great pain, what they have acquired; they have escaped the trouble of digging the ground to conceal it; they have escaped the trouble of securing it from robbers. Many, indeed, are the troubles from which they have escaped.()

**278.** தனதாகக் தான்கொடான் ரூயக் தவருங்  
தமதாய் போழ்தே கொடா அர்—தனதாக  
முன்னே கொடுப்பி னவர்கடியார் தான்கடியான்  
இன்னை யவந்கொடுக்கும் போழ்து.

(ப - ரை) தாயத்வவரும் - ஞாதியரும், தமது - (தான் வருங் தித் தேடிய பொருள்) தமக்குரிய பொருள், ஆயபோழ்து-ஆகிய காலத்தில், கொடார் - (தன்னைக் குறித்துத்) தருமன் செய்யார்; தனது ஆக - தன்னுடைய பொருளாம்படி, முன்னே - தான் வாழ்ந்திருந்த காலத்தில், கொடுப்பின் - (அறத்தின்பொருட்டுக்) கொடுப்பானானால், அவர்கடியார்-அஞ்ஞாதியர் மறுக்கார்; பின்னை- (தானிறந்த) பிற்காலத்தில், அவர் - அத் தாயத்தார், கொடுக்கும் பேரழ்து - (தமக்கு வேண்டியபடி அப் பொருளைச்) செலவிடுக் காலத்தில், தான் - வருந்தித் தேடிய தான், கடியான் - (வந்து) மறுக்கான்; (ஆதலால்) தனது ஆக-தனக்குரியதாம்படி, தான் - வருந்தித் தேடிய தான், கொடான்- (வாழுங் காலத்தில் அறத்தின் பொருட்டுக்) கொடுக்கின்றிலன், இதற்குக் காரணம் யாது?

(போ - ரை) ஞாதியரும் தான் வருந்தித் தேடிய பொருள் தமக்குரிய பொருள் ஆகிய காலத்தில் தன்னைக் குறித்துத் தருமன் செய்யார். தன்னுடைய பொருளாம்படி தான் வாழ்ந்திருந்த காலத்தில் அறத்தின்பொருட்டுக் கொடுப்பானான் அஞ்ஞாதியர் மறுக்கார். தானிறந்த பிற்காலத்தில் அத் தாயத்தார் தமக்கு வேண்டியபடி அப் பொருளைச் செலவிடுவீரி காலத்தில் வருந்தித் தேடிய தான் வந்து மறுக்கான். ஆதலால், தனக்குரியதாம்படி வருந்தித் தேடிய தான் வாழுங்காலத்தில் அறத்தின்பொருட்டுக் கொடுக்கின்றிலன். இதற்குக் காரணம் யாது?

(வி-ரை) ஆதலா வென்பது சொல்லெச்சம். இதற்குக் காரணம் யாதென்பது இசையெச்சம். உம்மை இறந்தது தழியீடு எக்கவும்மை. கொடுப்பானாயின அப் பொருளால் இம்மையில் புத-

மூம், மஹமையில் சுவர்க்க இன்பழும் உண்டாதலால் ‘தனது ஆக’ என்றார்.

While the wealth is his, he gives it not; neither his heirs, when it is theirs, will give it to others. If, while it is his during his lifetime, he gives, they will not reprove him; nor can he reprove them if, after his death, they give it to others.()

### 279. இரவலர் கன்றுக வீவா ராவரக

விரகிற் சுரப்பதாம் வண்மை—விரகின்றி  
வல்லவ ரூண்ற வடியாபோல் வாய்வைத்துக்  
கொல்லச் சுரப்பதாங் கீழ்.

(ப - ரை) இரவலர் - இரப்பவர், கன்று ஆக - கன்றுகவும், ஈவார் - கொடுக்கும் மேன்மக்கள், ஆ ஆக - பசவாகவும், விரகின்-  
உற்சாகத்தோடு, சுரப்பது - (பொருளாகிய பாலை) சுரங்தீவது,  
வண்மை ஆம் - ஈகையாம், வல்லவர் - (கறக்க) வல்லவர், ஊன்று-  
(தம் விரல்களால் சுரையை) ஊன்றிக் கறப்பதினால், வடி ஆபோல்-  
(பாலை) ஒழுக்குகின்ற பசப்போல, கீழ்-கீழ்மகனுகிய பச, (கள்ளர்  
முதலிய கன்றுகள்) வாய் வைத்து-(கிட்டிமுதலிய கருவிகளாகிய)  
வாயை வைத்து, கொல்ல - வருத்துவதினால், விரகு இன்றி - உற்  
சாகமில்லாமல், சுரப்பது-(பொருளாகிய பாலைச்) சுரக்கவல்லது.

(போ - ரை) இரப்பவர் கன்றுகவும் கொடுக்கும் மேன்மக்கள் பசவாகவும் உற்சாகத்தோடு பொருளாகிய பாலைச் சுரங்தீவது  
�கையாம். கறக்க வல்லவர் தம் விரல்களால் சுரையை ஊன்றிக்  
கறப்பதினால் பாலை ஒழுக்குகின்ற பசப்போல, கீழ்மகனுகிய பச:  
கள்ளர்முதலிய கன்றுகள் கிட்டிமுதலிய கருவிகளாகிய வாயை  
வைத்து வருத்துவதினால் உற்சாக மில்லாமல் பொருளாகிய  
பாலைச் சுரக்கவல்லது.

(வி-ரை) எனவே, விரகின்றிச் சுரப்பது வண்மையன்றென்  
பது. இன்றி என்னுங் குறிப்பு வினையெச்சம் சுரப்பதென்னும்  
வினைப்பெயர் கொண்டது. ஊன்ற, கொல்ல என்னும் செயலென்  
வாய்பாட்டு வினையெச்சங்கள் காரணப்பொருளனவாய் இறந்த  
காலத்தன. கீழ் - பண்பாகுபெயர். கீழ்மகன் தன்னை வருத்து  
வேர்க்கே யீவானென்பது கருத்து. இரவலர் - தொழிலடியாகப்  
யிறந்த பெயர்; இர-பகுதி, வ-சந்தி, அல்-புடைபெயர்ச்சி விகுதி  
பெற்று முடிந்த இரவல் பகுதி.

True liberality is that which is like the spontaneous yield of milk of a cow at the sight of its calf, those who ask being in the position of the calf, and those who give being in the position of the cow. But the gift of the low-minded is not similarly spontaneous, but under pressure, like the yield of milk by a cow, coerced to give its milk by the application of mechanical contrivances. (279)

**280.** ஈட்டலுந் துண்பமற் றீட்டிய வொண்பெராருளோக் காத்தலு மாங்கே கடுந்துண்பங்—காத்தல் குறைபடிற் துண்பங் கெடிற் துண்பந் துண்பங் குறைபதி மற்றைப் பொருள்.

(ப-ஈ) ஈட்டலும் - பொருளோத் தேடுதலும், துண்பம்-துண்பங் தருவது; ஈட்டிய-தேடப்பட்ட, ஒன் பொருளோ - ஒளியைத் தரவல்ல பொருளோ, காத்தலும்-(கள்ளர்முதலானேர் கவரவொட்டாமல்) காத்தலும், ஆங்கு - அக் காக்குங்காலத்தில், கடு துண்பம் - மிக்க துண்பத்தைத் தருவது; காத்தல் - காக்கப்பட்ட பொருள், குறைபடின் - (தன்னளவில்) குறைந்தால், துண்பம் - (அக் குறைபாடும்) துண்பங் தருவது; கெடின் - (முழுமையும்) அழிந்தால், துண்பம்-(அவ் வழிவும்) துண்பங் தருவது; (ஆதலால்) பொருள் - செல்வப்பொருள், துண்பத்துக்கு - துண்பங்களுக்கு, உறை பதி - தங்குமிடமாம்.

(போ - ஈ) பொருளோத் தேடுதலும் துண்பங் தருவது; தேடப்பட்ட ஒளியைத் தரவல்ல பொருளோக் கள்ளர்முதலானேர் கவரவொட்டாமல் காத்தலும் அக் காக்குங் காலத்தில் மிக்க துண்பத்தைத் தருவது; காக்கப்பட்ட பொருள் தன்னளவில் குறைந்தால் அக் குறைபாடும் துண்பங் தருவது; முழுமையும் அழிந்தால் அவ் வழிவும் துண்பங் தருவது; ஆதலால், செல்வப்பொருள் துண்பங்களுக்குத் தங்கு மிடமாம்.

(வி - ஈ) ஈட்டுதல் தருந் துண்பமொழிந்த மற்றைத் துண்பங்க ஞண்டாவன தாம் அநுபவித்தலும் அறங்கின்பொருட்டும் பிறர்க்கீதலுஞ் செய்யாதார்க்கே ஆதலால் ஒருவர் ஈட்டிய பொருளோத் தாழு மநுபவித்து, இரப்போர்க்கு மீக என்பது கருத்து. ஈட்டல்முதலிய ணங்கு தொழிலும் பொருள் காரணமாக உண்டாவன ஆதலால் அதனைத் ‘துண்பக்குறைபதி’ என்றார். காத்தல் ‘எல்லாமெனால் பொது’ என்பதுபோலத் தொழிலருகுபெயராய்

நின்றது. துண்பங்கருவதனைத் துண்பமென்று உபசாரவழக்கு. துண்பக்கு என்பதில் அத்துச்சாரியை தொகுக்கப்பட்டது. ஜிகாரச் சாரியை பெருதும், பெற்றும் வந்த மற்று இரண்டும் அசைந்திலே.

Gathering of wealth is a trouble, and guarding of the resplendent wealth so gathered, is also a severe trouble. If the guarded wealth were to diminish, it is likewise a trouble; and if it were to perish, it is a trouble again. Indeed, trouble's very dwelling place, is this wealth! (280)

### Chapter XXIX—Poverty

#### 29-ஆம் அதிகாரம்: இன்மை

[அஃதாவது, பொருளில்லாமயினாலாம் இழிவை யுணர்த்துவது. நன்றியில் செல்வத்தாலாகும் குற்றத்தை மேலோ யதிகாரத்தால் கூறிச் செல்வ மின்மையினாலாகும் குற்றத்தை இவ்வதிகாரத்தாற் கூறுகின்றமையின் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.]

**281. அத்திட்ட கூறை யரைச்சுற்றி வாழி இனும்  
பத்தெட்ட உடைமை பலருள்ளும் பாடெய்து  
மொத்த குடிபிறந்தக் கண்ணு மொன் றில்லாதார்  
செத்த பின்திற் கடை.**

(ப - ரை) (இழிகுடியிற் பிறந்தவன்) அத்து இட்ட - செஞ்சாயம் ஊட்டிய, கூறை-ஆடையை, அரைச்சுற்றி-அரையில் சூழ வடித்து, வாழி இனும் - வாழ்வதினும், பத்து எட்டு - பத்தெட்டுப் பணத்தை, உடைமை - உடையனுகுதலால், பலருள்ளும் - பலரி ழுச், பாடு எய்தும் - பெருமைமை அடைவான்; ஒத்த - (யாவர்க்கும்) உடன்பாடாகிய, குடிப்பிறந்தக்கண்ணும் - உயர் குடியிற் பிறந்தாராயினும், ஒன்று உம் இல்லாதார் - பொருள் சிறிதும் இல்லாதவர், செத்த பின்தின்-இறந்த பின்தினும், கடை-கடைப் பட்டவர்.

(போ-ரை) இழிகுடியிற் பிறந்தவன் செஞ்சாயம் ஊட்டிய ஆடையை அரையில் சூழவடித்து வாழ்வதினும் பத்தெட்டுப் பணத்தை உடையனுகுதலால் பலரி ழுச் பெருமையை அடைவான். யாவர்க்கும் உடன்பாடாகிய உயர்குடியிற் பிறந்தாராயினும் பொருள் சிறிதும் இல்லாதவர், இறந்த பின்தினும் கடைப்பட்டவர்.

(வி-னா) உலகத்தில் பலரும் பொருளுடைமையை அன்றிக் குலமுடைமையைப் பாசாட்டாரென்பது கருத்து. பின்திற்குச்

செத்த என வேண்டாது கூறியது பொருளின்மையை இழித் தற்கு. பத்தெட்டென்பன மிகச்சில பொருளென்பதற்குக் காட்டிய என். இவ்வெண் எண்ணலளவை யாகுபெயராய்ப் பொருளை யுணர்த்தின. அரை என்பதும் அவ் வாகுபெயர். வாழ்முதனிலைத் தொழிற்பெயர்.

Though a low-born man wraps round his loin a ragged red-stained cloth, still, if he possesses with him eight or ten coins, he will be respected among men. But a man, though born of noble family, if he is devoid of wealth, is regarded as worse than a lifeless corpse. (281)

**282.** நீரினு நுண்ணிது நெய்யென்பர் நெய்யினும்  
யாரு மறிவர் புகை நுட்பங்—தோரின்  
நிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்  
புகற்கரிய பூழை நுழைந்து.

(ப - ரை) நெய் - நெய்யானது, நீரினும்-சலத்தினும், நுண்ணிது - நுட்பமானது, என்பர்-என்று (அறிவுடையோர்) சொல்லுவர்; நெய்யினும் - நெய்யினும், புகை நுட்பம் - புகை நுட்பமாயிருத்தலை, யாரும் அறிவர் - கற்றவரும் கல்லாரும் அறிவார்; தோரின் - (இல்லாமையி னிழிவை) ஆராய்ந்தால், நிரப்பு-வறுமையினது, இடும்பை ஆளன்-துன்பத்தை யாளுதலுடையான், புகையும் - நுண்ணிய புகையும், புகற்கு அரிய - நுழைதற் கருமையாயுள்ள, பூழை - துவாரங்களிலும், நுழைந்து புகும் - நுழைந்து செல்லுவான்.

(போ-ரை) நெய்யானது சலத்தினும் நுட்பமானது என்று அறிவுடையோர் சொல்லுவர். நெய்யினும் புகை நுட்பமாயிருத்தலைக் கற்றவரும் கல்லாரும் அறிவார். இல்லாமையி னிழிவை ஆராய்ந்தால் வறுமையினது துன்பத்தை யாளுதலுடையான் நுண்ணிய புகையும் நுழைதற் கருமையாயுள்ள துவாரங்களிலும் நுழைந்து செல்லுவான்.

(வி-ரை) நெய் நீரினும் நுண்ணிதாதல் அறிவுடையார்க்கே தோன்றுமாதலால் ‘நீரினு நுண்ணிது நெய்யென்பர்’ என்றும், புகையினது நுட்பத்தை அடுதற் றெழுழில்புரியும் பேதையருமிதலால் ‘புகை நுட்பம் யாரு மறிவர்’ என்றும் கூறினார். இன்னமையின திழிவை வியந்துரைத்தலாக, நிரப்பிடும்பையாளன்

புகையும் புகற்கரிய பூழை துழைந்து புகும் என்றமையால் இது தொழிலிசையத்தின்பாற்படும். நிரப்பென்னுங் தன்வினைப் பகுதி, தல் விழுதி புணர்ந்து கெட்டமாத்திரையில் நிரப்பென முதனிலை திரிந்த தொழிற்பெயர் இன்மையை உணர்ந்தலால் மங்கலவழக்கு; இல்லாமையாகிய குறைவுபாட்டை நிரப்புதலெனப் பொருள் கொண்டு, இன்மை ஏதுவாக நிரப்புதலாகிய தொழிற்காரிய முண்டாதலின் காரியவாகுபெய ரெனினும் ஒக்கும். இங்ஙனங் கொள்ளும்போது நிரப்பு பிறவினையாகிய முதனிலைத் தொழிற்பெயர். நிரப்பிடும்பை யாருதலாவது நிரப்பிடும்பை நீங்காது நிற்றல். புகை-தொழிலடியாகப் பிறந்த பெயர்; புகு-பகுதி, ஜ-வினமுதற் பொருண்மை விழுதி, உகரக்கேடு சங்கி. இதுபற்றியே ஆசிரியர் ‘புகையும் புகற்கரிய பூழை’ எனவும், கம்பங்காடர் “புகைபுகாவாயி அம் புகுவான்” எனவுங் கூறினர்.

Ghee is said to be more subtle than water ; and every one knows that smoke is subtler than ghee. But, if you consider it well, the man in dire poverty will penetrate through places, where even the subtle smoke hardly finds a way. (282)

**283.** கல்லோங் குயர்வரைமேற் காந்தன் மலராக்கால்  
செல்லாவாஞ் செம்பொறி வண்டினங்—கொல்லைக்  
கலா அற் கிளிகழியுங் கானக நாட!  
இலாஅஅர்க் கில்லை தமர்.

(ப-ஞ) கொல்லை - தினைப்புனத்தில், கல்லால்-கந்களினால், கிளி - (தினைக்கதிரை அழிக்க வரும்) கிளிகளை, கழியும் - (குறப் பெண்கள்) ஓட்டுகின்ற, காங்கம்-காட்டைச்சாரந்த, நாட-குறிஞ்சி நிலத்தலைவனே!, கல் - கல்லாகிய, ஒங்கு உயர் வரைமேல்-மிகவும் உயர்ந்த மலையில், காந்தன் - காந்தளின் மலர்கள், மலராக்கால் - மலராவிடின், செம் பொறி - சிவந்த புள்ளிகளையுடைய வண்டினம்-வண்டின் கூட்டங்கள், செல்லா ஆம் - செல்லாதன ஆகும்; (அதுபோல) இலார்க்கு - வறியவாடத்து, தமர் - உறவினர், இல்லை - வந்து சேர்தவிலர்.

(போ - னா) தினைப்புனத்தில் கற்களினால், தினைக்கதிரை அழிக்க வரும் கிளிகளைக் குறப்பெண்கள் ஓட்டுகின்ற காட்டைச் சாரந்த குறிஞ்சிலத்தலைவனே! கல்லாகிய மிகவும் உயர்ந்த மலையில் காந்தளின் மலர்கள் மலராவிடின் சிவந்த புள்ளிகளையுடைய

வண்டின் கூட்டங்கள் செல்லாதன ஆகும். அதுபோல, வறியவரிடத்து உறவினர் வந்து சேர்தவிலர்.

(வி - ரை) மலராக்கால் வண்டினம் செல்லா என்ற உவமையால் ஒருவர் பொருளுடையாராகிய காலத்தில் பலரும் உறவினராகச் சேர்வர், பொருளிலராகிய காலத்தில் சேரா ரென்பது கருத்து. செய்யுளிசை நிறைக்க வந்த அளபெடை யிரண்டில் பின்னாலு நான்கு மாத்திரையதாதலால் செய்யுள் வழுவுமையில் என்க. கல்வரை-இருபெயரொட்டுப் பண்புத் தொகைநிலை. கல் - கரு. வியாகுபெயர். வரை யென்னும் மூங்கிலின் பெயர் மலைக்கானாமையால் தானியாகுபெயர். வரை என்னும் அளவுப்பண்பு மூங்கிலுக்கானது பண்பாகுபெயர்; அளவென்றது கனுவை. ஓங்குயர்-ஒரு பொருட் பண்மொழி. வண்டினம்-ஒன்றன்கூட்டத் தற்கிடுமைப் பொருளாகிய ஆரோம் வேற்றுமைத் தொகைநிலை.

O Lord of the wood-lands from whose cultivated fields parrots are scared away with stones! When, on the high hill's crags, the kanthal does not blossom, the crimson-spotted beetles approach not the spot. Likewise, the poor are not approached by their kinsmen. (283)

**284.** உண்டாய் போழ்தி இடைந்துழிக் காகம்போற்  
கௌண்டா பிரவர் தொகுபவீ—வண்டாய்த்  
திரிதருங் காலத்துத் தீதிலிரோ வென்பா  
ரொருவரு மிவ்வலகந் தில்.

(ப - ரை) இவ்வுலகத்து - இவ்வுலகத்தில், உண்டுதூய போழ்தின் - (செல்வப்பொருள் ஒருவருக்கு) உள்ளதாகிய காலத்தில், உடைந்துழி - (அவர்) இறப்பாராயின், காகம்போல் - காகங்கள் கூடிப் புலம்புவதுபோல, ஆயிரவர் - பலர், தொண்டு - குற்றேவல் செய்பவராக, தொகுப - கூடிப் புலம்புவர்; வண்டாய் - (செல்வப்பொருளில்லாத காலத்தில்) வண்டுதேனை நாடிச் செல்லுவது போன்று, திரிதரும் காலத்து - (உணவை நாடித்) திரியும்போது, தீது இவிரோ - சுக்குமுடையிரோ, என்பார் - என்று கேட்பவர், ஒருவரும் இல் - ஒருவரு மிலர்.

(போ-ரை) இவ் வுலகத்தில் செல்வப்பொருள் ஒருவருக்கு உள்ளதாகிய காலத்தில் அவர் இறப்பாராயின் காகங்கள் கூடிப் புலம்புவதுபோல, பலர் குற்றேவல் செய்பவராகக் கூடிப் புலம்பு

வர். செல்வப்பொரு ஸில்லாதகாலத்தில் வண்டு தேனை நாடிச் செல்வதுபோன்று உணவை எடித் திரியும்போது சுகமுடையீ ரோ என்று கேட்பவர் ஒருவரு மிலர்.

(வி-ரை) காகங்கள் மற்றைப் பறைவகள்போலாது தம்மில் ஒன்றிறந்தால் பலகூடிப் புலம்புவன் வாதலால் காகம்போலத் தொகுப்பன்றூர்; இது தொழிலுவமா; வண்டென்பதும் இது. செல்வ ரிறந்தாலும் பலர் கூடுவர்; வறியவர் உயிர் வாழினும் அவரது வாழ்க்கையை வினாவுவா ரொருவரு மிலரென்பது கருத்து. இதனால் செல்வத்தின்து மேன்மையும் வறுமையின் திழிவும் கூறப்பட்டன. தெரண்டு-பண்பாகுபெயர். ஆயிரவரென்பது மிகப் பலரென்பதற்குக் காட்டியதோ ரெண்ணுப்பெயர். தீது-பண்புப் பெயர்; முழுதென்பதிற்போல. இதில் துவ்விகுதி பகுதிப் பொருள் விகுதி. உடைந்துழி-இறந்தகால வினையெச்சம்.

When one has wealth, if he dies, even like the crows that assemble round a dead body, thousands will assemble, offering to do menial service. But if, for want of wealth, a man wanders about in search of food, like a beetle in search of honey, there is none in this world who will ask him, "Are you doing well?"

(284)

**285.** பிறந்த குலமாரியும் பேராண்மை மாயுஞ்  
சிறந்ததங் கல்வியு மாயுஞ்—கறங்கருவி  
கன்மேற் கழுஉங் கணமலை நன்னடு!  
வின்மை தழுவப்பட்ட டார்க்கு.

(ப-ரை) கறங்கு அருவி - (பாயாளின்று) ஓலிக்கின்ற அருவி, கல் - கற்களின்து, மேல் கழுஉம் - மேற்புறத்தைக் கழுவுகின்ற, கணமலை - கூட்டமாகிய மலைகளைச் சார்ந்த, நல் நாடு - நன்மையாகிய குறிஞ்சிவிலத் தலைவனே!, இன்மை - வறுமையினால், தழுவப்பட்டார்க்கு - சாரப்பட்டவீர்க்கு, பிறந்த குலம்-(தாம்) பிறந்த குடிப்பிறப்பின் பெருமை, மாயும் - ஒழியும்; பேராண்மை - (பிறர் செய்தற்கு) அரியவற்றைச் செய்யும் வல்லமை, மாயும் - ஒழியும்; சிறந்த - (நீங்குத வில்லாத) சிறப்புள்ள, தம் கல்வியும்-தமது கல்வியறிவும், மாயும்-மழுக்கமடையும்.

(போ - ரை) பாயாளின்று ஓலிக்கின்ற அருவி கற்களின்து மேற் புறத்தைக் கழுவுகின்ற கூட்டமாகிய மலைகளைச் சார்ந்த நன்

மையாகிய குறிஞ்சினிலத் தலைவனே! வறுமையினால் சாரப்பட்ட வர்க்குத் தாம் பிறந்த குடிப்பிறப்பின் பெருமை ஒழியும். பிறர் செய்தற்கு அரியவற்றைச் செய்யும் வல்லமை ஒழியும். நீங்குதலில் வாத சிறப்புள்ள தமது கல்வியறிவும் மழுக்க மடையும்.

(வி - ரை) பொருளுடைமையை யன்றிக் குடிப்பிறப்பைப் பாராட்டுவாரியராதல்பற்றிக் குலமும், பொருளின்மை காரண மாக இடமுமேவலும் வாய்க்காமை பற்றிப் பேராண்மையும், கவலை பெருகுதல்பற்றிக் கல்வியறிவும் மாய்வனவாயின. கல்வி உயிரி னிடத்துக் கிடந்து எழுபிறப்பினும் உதவுதலால் தம் கல்வி என்றும், அதுபற்றிச் சிறந்த என அடைகொடுத்துங் கூறினர். குலம், கல்வி-காரணவாகுபெயர். கழுதம்-சொல்லிசை அளபெடை.

O Lord of the fertile land of clustering hills, washed by resounding torrents ! When men are held in poverty's embrace, their birth is naught, their prowess is naught, and even their excellent learning is naught!

(285)

### 286. உள்கூர் பசியா ஓழைந்தைசூஇச் சென்றூர்கட்

குள்ளு ரிருந்துமொன் றூறுதா—நூள் ரூ  
ரிருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்  
விருந்தின நூதலே நன்று.

(ப - ரை) உள் - வயிற்றில், கூர் - மிகுகின்ற, பசியால்-பசியினால், நைசைஇ - (ஒன்றைப் பெற) விரும்பி, உழை சென்றூர் கட்கு-தன்னிடத்துச் சென்றவர்க்கு, உள் ஊர்-ஊருக்குள், இருந்தும் - (செல்வமுடையனாக) இருந்தும், ஒன்று உம் ஆற்றுதான்-சிறிதும் உபகரியாதவன், உள் ஊர் - ஊரினாள், இருந்து - ஈத லாகிய அறஞ் செய்யாதவனாக) இருந்து, கொன்னே-(அறஞ்சிய) பயனில்லாமல், உயிர் கழியாது - உயிர் கழிந்துபோகாமல், தான்- (சுகையில்லாத) தான், போய்-(பிறர் இல்லில்) சென்று, விருந்தி னன் ஆதலே - விருந்தினாக உண்டு கழிதலே, நன்று - நன்மை யுடையது.

(போ - ரை) வயிற்றில் மிகுகின்ற பசியினால் ஒன்றைப் பெற விரும்பித் தன்னிடத்துச் சென்றவர்க்கு ஊருக்குள் செல்வமுடையனாக இருந்தும் சிறிதும் உபகரியாதவன் ஊரினாள் ஈத லாகிய அறஞ் செய்யாதவனாக இருந்து அறஞ்சிய பயனில்லாமல்

உயிர் கழித்துபோகாமல் சுகையில்லாத தான் பிறர் இவ்விற் சென்று விருந்தினாக உண்டு கழித்தே நன்மையுடையது.

(வி - ரை) உடம்பில் பலவகை உணவுகளும் தங்குதற்கு உள்ளிடமுடைய உறுப்பாதலால் வயிற்றை உள்ளனர். உள்ளன் என்னும் இடப்பெயர் கூர்ப்பியா வென்றதினால் வயிற்றுக்காயிற்றெனி என்னும் பொருந்தும். கொன்-பயனின்மை யுணர்த்தும் இடைச்சொல். செல்வமுடைய ஒருவன் தன்பா விரப்பவர்க்கு ஈயானுயின் அதனால் பாவமும் பழிப்பும் உண்டாதல்போல இரத்தவினால் உண்டாகாமையால் விருந்தினாதல் நன்றாயிற்று. முன்னுள்ள ஏ ஈற்ற கை. உள்ளுரிருந்து கொன்னே கழிதல், விருந்தினாதல் இவ்விரண்டில் பின்னதைப் பிரித்தமையால் பின்னுள்ள ஏ பிரிநிலை. உள்ளுரென்பது பின்முன்னாக மாறினின்ற உறுப்புத் தற்கிழமைப் பொருளதாகிய ஆரூம்வேற்றுமைத் தொகை; இஃது இலக்கணப் போவி.

To those who approach a wealthy but miserly man, desiring help against their gnawing hunger, though living prosperously in the village, he does not render any help. It were better that such a man went about as a guest himself to another place, than that he should spend his days in vain in his own village. (286)

**287.** நீர்மையே யன்றி நிரம்ப வெழுந்ததங்  
கூர்மையு மெல்லா மொருங்கிமுப்பர்—கூர்மையின்  
மூல்லை யலைக்கு மெயிற்றுய! நிரப்பிபன் னு  
மல்ல லடையப்பட்ட டார்.

(ப - ரை) கூர்மையின் - (தாம் மிக்க) கூர்மை யுடைமையால், மூல்லை - மூல்லையரும்புதௌ, அலைக்கும் - வெற்றிகொன்னும், எயிற்றுய - பற்களையுடையானே!, நிரப்பு என்னும்-வறுமையென்று சொல்லப்படும், அல்லல் - துன்பத்தினால், அடையப்பட்டார் - அடையப்பட்டவர், நீர்மையே அன்றி - நற்குணங்களையே அல்லாமல், நிரம்ப எழுந்த-குறைவில்லாம ஹயர்ந்த, தம் கூர்மையும் - தமது கூரநிவையும், எல்லாம் - மற்றைக் குடிப்பிறப்பு நற்செய்கை முதலியவற்றையும், ஒருங்கு இழப்பர் - ஒருசேர இழங்குவிடுவர்.

(போ-ரை) தாம் யிக்க கூர்க்கையுடைமையால் மூல்லை யரும்பு களை வெற்றிகொள்ளும் பற்களை யுடையானே! வறுமையென்று சொல்லப்படும் துன்பத்தினால் அடையப்பட்டவர் ஏற்குணங்களையே அல்லாமல் குறைவில்லாமல் ஒய்யாந்த தமது கூரநிலையும் மற்ற குடிப்பிறப்பு நற்செய்க்கமுதலிய யாவற்றையும் ஒரு சேர இழுந்துவிடுவர்.

(வி - ரை) நிரப்பென்னு மல்லவெனக் காரணத்தைக் காரிய மாக உபசரித்தார். மூல்லை-முதலாகுபெயர். நிரம்பவெழுந்த கூர்க்கையாவது எல்லா தூந்பொருளையும் முட்டின்றி யன்றும் அறிவு. ஏ - பிரிநிலை.

O Lady, whose teeth vie in sharpness with jasminc buds!  
Those whom the distress of poverty has assailed, lose, not only  
their virtuous disposition, but also their mind's surpassing  
acuteness and all other good qualities, at one stroke. (287)

**288. இட்டாற்றுப் பட்டெரன் றிரந்தவர்க் காற்றுது**  
**முட்டாற்றுப் பட்டு முயன்றுள்ளர் வாழ்தலி**  
**நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்திட்டுக்**  
**கெட்டாற்று வாழ்க்கையே நன்று.**

(ப - ரை) முயன்று - (ஒருவன் பொருள் பெற) முயன்று, இட்டு ஆற்றுப்பட்டு - சுதலாகிய வழியில் தான்னின்று, ஒன்று - யாதாயினு மொருபொருளை, இரந்தவர்க்கு - (தன்னிடத்து) இரங்தவர்களுக்கு, ஆற்றுது - (சுதலைச்) செய்யாமல், முட்டு ஆற்றுப் பட்டு - (பொருளின்) குறைவாகிய வழியினின்று, உள் ஊர் வாழ்தலின் - ஊருக்குள் உயிர் வாழ்வதினும், கெடு ஆற்றுச் சென்று - தூரவழிப் போய், நிரைமனையில்-முறையாயுள்ள வீடுகளில், கைந்திட்டும் - தன் கைகளை நீட்டி ஏற்கின்ற, கெட்டு ஆற்று வாழ்க்கையே - இன்மையாகிய வழியில் வாழ்தலே, நன்று - நன்மையுடையது.

(போ-ரை) ஒருவன் பொருள் பெற முயன்று சுதலாகிய வழியில் தான் நின்ற யாதாயினு மொருபொருளைத் தன்னிடத்து இரந்தவர்களுக்கு சுதலைச் செய்யாமல் பொருளின் குறைவாகிய வழியினின்று ஊருக்குள் உயிர்வாழ்வதினும் தூரவழிப் போய் முறையாயுள்ள வீடுகளில் தன் கைகளை நீட்டி ஏற்கின்ற இன்மையாகிய வழியில் வாழ்தலே நன்மையுடையது.

(வி - ரை) ஒருவன் பொருள் தேடி இரப்பவர்க்குக் கொடுத்து வாழுத் தனக்கு இயலாதாயின் அவன் இரங்துண்ணல் நன்றென இன்மையினிழிவு இதனாற் கூறப்பட்டது. இட்டு, கெட்டு என்பன இரண்டும் இடு, கெசி என்னும் முதனிலைகள் தல் விகுதி புணர்ந்து கெட்டமாத்திரையில் தன்னெற்றிரட்டி நின்றமையால் முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள். இட்டாற்றுப்பட்டென்னும் இறங்தால் வினையெச்சம் ஆற்றுதென்னும் மறைவினையெச்ச சத்தின் முதனிலையோடு முடிந்தது. கை தனியை ஆதலின் கைங் நீட்டென நகர மிக்கது. நீட்டு மென்னும் பிறவினையாகிய பெயரெச்சம் தன் காரணமாகிய கெட்டாறென்னும் பெயர் கொண்டது.

To live in poverty and beg from door to door at a distant place, is indeed better, than to dwell in one's own village, not being able to give aught to those who beg, because of straitened circumstances.

(288)

### 289. கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி

யடகு பறித்துக்கொண் டட்டுக்—குடைகலனு  
வெப்பிலி வெந்தைத்தின் றுள்ளற்று வரழ்பவே  
துப்புரவு சென்றுலந்தக் கால்.

(ப - ரை) துப்புரவு - அநுபவிக்கப்படும் பொருள்கள், சென்று - நீங்கினதினால், உலந்தக்கால் - (ஒருவர்) இன்மை யுடையாரானால், (செல்வமுடைய காலத்தில்) கடகம் - கடகமென்னும் பூண்கள், செறிந்த - நெருங்கியிருந்த, தம் கைகளால்-தமது கைகளால், வாங்கி - (சிறு தூற்றினை) வளைத்து, அடகு பறித்துக்கொண்டு-இலைகளைப் பறித்துக்கொண்டு, அட்டு - பாகஞ்செயது, குடை - குடைவாகப் பிடித்த தமது கையே, கலன் ஆக-பாத்திரமாக, உப்பு இலி - உப்பில்லாதாகிய, வெந்தை - வெந்த இலைக்கறியை, தின்று - உண்டு, உன் அற்று - ஊக்கமழிந்து, வாழ்ப்புயிர் வாழ்வார்.

(போ - ரை) அநுபவிக்கப்படும் பொருள்கள் நீங்கினதினால் ஒருவர் இன்மை யுடையாரானால் செல்வமுடைய காலத்தில் கடகமென்னும் பூண்கள் நெருங்கி இருந்த தமது கைகளால் சிறு தூற்றினை வளைத்து இலைகளைப் பறித்துக்கொண்டு பாகஞ்செய்து குடைவாகப் பிடித்த தமது கையே பாத்திரமாக உப்பில்லாத தாகிய வெந்த இலைக்கறியை உண்டு ஊக்கமழிந்து உயிர் வாழ்வார்.

(வி - ரை) இதனாலும் இன்மையினிழிவு கூறப்பட்டது. வெங்கத-தொழில்தியாகப் பிறந்த பெயர்; வே-பகுதி, த-சந்தி, த-விரித்தல், ஜி - வினாமுதற்பொருண்மை விகுதி, பகுதி ஏகாம் எகரமானது குறுக்கல், சந்தித் தகரம் நகரமானது மெலித்தல்; இச் சொல்லை ஒன்றன் படர்க்கை இறந்தகால வினைப்பெயரெனக் கொண்டு தகரவுயிர்மெய் தோகுத்த தென்பாருமூளர்; அங்கன மானால் ஈற்றில் நின்ற ஜி இரண்டானுருபாகல் வேண்டும்; ஆயின் வெங்கதத் தின்று எனத் தகரச்சந்தி பெறவேண்டும்; அது பாட மன்மையால் என்னலாகாதென்க. துப்புரவு-தொழிற்பெயர்; து-பகுதி, ப-சந்தி, பு-புடைபெயர்ச்சி விகுதி, உரவென்பது அப் பொருட்டாகிய விகுதி; இது விகுதிமேல் விகுதியாய் வந்தது; ஒப்புரவு என்பதும் இது. சென்று-காரணப்பொருட்டாகிய செய வெனைச்சத் திரிபு.

When fortune is gone and poverty has come, with the arms that were once adorned with bracelets, they pluck the leaves by bending the branches of trees, and cook and eat the saltless leaves-curry, with their palms as dish, and thus drag on a miserable existence.

(289)

**290 ஆர்த்த பொறிய வணிகளர் வண்டினம்**  
**ழுத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம்-நீர்-தருவி**  
**தாழா வுயர்சிறப்பிற் றண்குன்ற நண்ணட!**  
**வாழாதார்க் கூல்லை தமர்.**

(ப - ரை) நீர்த்து - நீர்வளமுடையதாகிய, அருவி - அருவி யானது, தாழாத - இடையருமல் பாய்கின்ற, உயர் சிறப்பின்- உயர்க்க சிறப்பினையுடைய, தன் குன்ற நல் ஓட-குளிர்ச்சியாகிய நல்ல மலைநாட்டானே!, ஆர்த்த பொறிய - நிறைந்த புள்ளிகளை யுடைய, அணி களர் - அழகு விளங்குகின்ற, வண்டினம் - வண்டின் கூட்டங்கள், ஷுத்து-(பருவகாலத்தில்) மலர்ந்து, ஒழி-மாறிய, கொம்பின்மேல் - கொம்பினில், செல்லா - சேரா; (அதுபோல) வாழாதார்க்கு - பெருளில்லாதாரிடத்து, தமர் - உரவினராவார், இல்லை - இலர்.

(போ - ரை) நீர்வளமுடையதாகிய அருவியானது இடையருமல் பாய்கின்ற உயர்க்க சிறப்பினையுடைய குளிர்ச்சியாகிய நல்ல மலைநாட்டானே! நிறைந்த புள்ளிகளையுடைய அழகு விள

ங்குகின்ற வண்டின்கூட்டங்கள் பருவகாலத்தில் மலர்க்கு மாறிய கொம்பினில் சேரா; அதுபோலப் பொருளில்லாதாரிடத்து உற வினரவார் இலர்.

(வி-ரை) ஆர்த்த வலித்தல். பொறிய-சினையடியாகப் பிறங்க குறிப்புப் பெயரைச்சம்; அவ் வினைப் பெயரைக் கொண்டு, அத ஞேடு வண்டினமென்பது இருபெயரொட்டுப்பண்புத்தொகைங்கிலை யாகப் புணர்ந்த தெனினும் பொருந்தும். வாழாதார் என்பதில் வாழாமை பொருளின்மையை யுணர்த்திற்று. இதனைச் செல்வதே துக்கு வாழ்க்கையெனப் பெயர் வழங்கலாலும் முணர்க. நான்க திருப்பு ஏழாவத னிடப்பொருளது.

O Lord of the cool hilly land of great fame, where torrents flow down unceasingly ! The swarms of spotted beetles gather not on the branch that has ceased to blossom. Likewise, the poor ones have no relations to claim kinship. (290)

### Chapter XXX—Honour

#### 30-ஆம் அதிகாரம்: மானம்

[அஃதாவது, உயர்குடியிற் பிறங்கவர் இன்மையடைந்தகாலத்தும் தமது சிலையில் தாழ்வுப்படாமையும், ஊழினால் தாழ்வு நேர்டின் உயிர்வாழ விரும்பாமையுமாகிய தன்மை. மானங் கெடுதற்குரிய இன்மை வந்தகாலத்தும் அத் தன்மை கெடாரென்ப துணர்த்தற்கு இருக்க இருக்க இன்மையின் பின் வைக்கப்பட்டது.]

**291. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்  
பெருமிதங் கண்டக் கடைத்து—மெரிமண்டிக்  
கானாந் தலைப்பட்ட தீப்போற் கனலுமே  
மான முடையார் மனம்.**

(ப - ரை) திரு-செல்வப்பொருள், மதுகை ஆக-வலிய துணையாகக் கொண்டு, திறன் இல்லார்-(குடிப்பிறப்பாகிய) வகையில்லாதவர், செய்யும் - செய்கின்ற, பெருமிதம்-இறுமாப்பாகிய செயல் களோ, கண்டக் கடைத்தும் - கண்டாலும், கானத்தலை - காட்டில், எரி மண்டி-தீப்பொருந்துதலால், பட்ட-உண்டாகிய, தீப்போல-பெருந்தீப்போல, மானம் உடையார் மனம்-மானத்தை உடையாரது மனம், கனலும் - கொதிக்கும்.

(போ-ரை) சொல்வப்பொருள் வலிய துணையாகக் கொண்டு குடிப்பிறப்பாகிய வகையில்லாதவர் செய்கின்ற இறுமாப்பாகிய செயல்களைக் கண்டாலும் காட்டில் தீப்பொருந்துதலால் உண்டாகிய பெருங்தீப்போல மானத்தை உடையாரது மனம் கொதிக்கும்.

(வி - ரை) திறனின்மை அதிகாரத்தால் இழிகுடிப்பிறப்புக் காயிற்று. செய்யுமென்றதனால் பெருமிதம் செயலின்மேலது. தாம் செய்யாமையே யன்றி எனப் பொருள்தரலால் உம்மை இருந்தது தழீஇயத்தே இழிவுசிறப்பின்கண் வந்தது. கானந்தலை சந்தலின்பப்பொருட்டுக் கானந்தலை யென மெலித்தலாயிட்டு. கண்டக்கடைத்து யென்பதில் துபகுதிப்பொருள் விகுதி. மண்டி. செயவெனாச்சத் திரிபு.

The minds of those endowed with honourable feelings, will kindle into flame, like the fire that has spread over the forest when the conflagration rages, whenever they behold the haughty acts of low-bred people, whose only strength is their wealth.  
(291)

**292.** என்பா யுகினு மியல்பிலார் பின்சென்று  
தம்பா உரைப்பரோ தம்முடையார்—தம்பா  
உரையாமை முன் னுணரு மொன்மை யுடையார்க்  
குஷாயாரோ தாழுற்ற நோய்.

(ப - ரை) தம் உடையார் - தம்மைத் தமக்குரியராக வுடையார், தம் பாடு-தமதில்லாமையின் வருத்தத்தை, உரையாமை முன் சொல்லாமை கு முன்னே, உணரும்-அறிந்து நீக்கவல்ல, ஒன்று மை உடையார்க்கு உம்-கூரிவுடையார்க்கும், தாம் உற்ற நோய். தாம் (இன்மையால்) அடைந்த வருத்தத்தை, உரையாரோ + சொல்லுமியல்பின ரஸ்லர்; (அங்குமாக) என்பு ஆப்-(தம்முடம்பு தகையின்றி) எலும்புடையதானி, உகினும்-இளைக்கினும், இயல்பு இல்லார்பின் - (ஞூவர் கருத்தைக்குறிப்பா ஊணரும்) இயல்பில் லாதவர்க்குப் பின், சென்று-போய், தம் பாடு-தமதில்லாமையின் வருத்தத்தை, உரைப்பரோ. சொல்லி யிரப்பரோ? இரவார்.

(போ-ரை) தம்மைத் தமக்குரியராக வுடையார் தமதில்லாமையின் வருத்தத்தைச் சொல்லாமைக்கு முன்னே அறிந்து நீக்கவல்ல கூரிவுடையார்க்கும் தாம் இன்மையால் அடைந்த வருத்தத்தைச் சொல்லுமியல்பின ரஸ்லர். அங்குமாக தம்முடம்பு

தசையின்றி எலும்புடையதாகி இளைக்கினும் ஒருவர் கருத்தைக் குறிப்பா விண்ணரும் இயல்பில்லாதவர்க்குப் போய்த் தமதில்லானம் யின் வருத்தத்தைச் சொல்வியிரப்பரோ? இரவார்.

(வி - ௩) தம்மை யுடைமையாவது பிற ரவமதிக்கும்படி அவராணக் குட்பட்ட யீர் வாழாமை. உடையார்க் கென்பதனீர் நில் உயர்வசிறப்பும்கை தொகுத்தலாயிற்று. ஓ இரண்டில் முன் னாது எதிர்மறை; பின்னாது உயர்வசிறப்பு; இவ்வாறு கொள்ளா மல் எதிர்மறைப்பொருள்தாகக் கொண்டு உரையாரோ என்பதற்கு உரைப்பாரென வுரைக்கின் “அற்றம் - மனமறக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத், துறக்குந் துணிவிலா தார்.” என்பத ஞேடு முரணுதலாலும், இப் பொருளால் மானத்தின் பெருமை தோன்றுமையாலும் உரைக்கலாகா தென்க. ஒன்மை யென்னுங் காரியத்தின்பெயர் அறிவென்னுங் காரணத்தின் மேலது. மான முடையார் தமதின்மையையார்க்கு முரையாரென்பது கருத்து.

Those who are masters of themselves ((.o) men of self-respect, will not reveal their misery even to noble men of quick understanding, who will relieve their suffering unasked. Such being the case, will they go after graceless men and express to them their sufferings, although they are reduced to mere skeletons?

(292)

**293. யாமாயி னெம்மில்லக் காட்டுதுங் தாமாயின்  
காணவே கற்பழியு மென்பார்போ—ஞனிப்  
புறக்கடை வைத்தீவர் சோறு மதனை  
மறந்திடுக செல்வர் தொடர்பு.**

(ப - ௩) யாம் ஆயின் - வறமையுடைய யாம் (அவர்க்கு) உணவு தந்தால், எம் இல்லம்-எம் மனையாளை, காட்டுதும்-(அவர்) காண இசைவோம், தாம் ஆயின்-தாம் (எமக்கு) உணவு தந்தால், காணவே - (தம் மனையாளை யாம்) பரர்க்கவே, கற்பு அழியும் - கற்புநிலை கெடுவாள், என்பார்-என்ற கருதி, நாணி-(மனையினுட் கொண்டுபோக) கூசி, புறங்கடை - தலைவாயிலில், வைத்து - (எம்மை) வைத்து, சோறும். சோற்றையும், ஈவர்-சவர்; அதனால் - அவ்வாறு நடத்துதலால், செல்வர் - செல்வருடைய, தொடர்பு - நட்பை, மறந்திடுசே - (நீ) மறக்கக்கடவரய்.

(போ-௩) வறமையுடைய யாம் அவர்க்கு உணவு தந்தால் எம் மனையாளை அவர் காண இசைவோம். தாம் எமக்கு உணவு

தந்தால் தம் மனையாளையாம் பார்க்கவே கற்புநிலை கெடுவார் என்று கருதி மனையினுட் கொண்டுபோகக் கூசித் தலைவரயிலில் எம்மை வைத்துச் சோற்றையும் ஈவர். அவ்வாறு நடத்துதலால் செல்வருடைய நட்பை சீ மறக்கக்கூடவாய்.

(வி - ரை) மாணங் கெடாத இரவலன் மாணங் கெட்ட இரவ லை நோக்கிக் கூறியதாக இச் செய்புள் செய்யப்பட்டது. ஒரு வர் தம்மை மதியா ரில்லத்தி லுண்ணலாகா தென்பது கருத்து. பின் ஈவர் சோறு மென்றதனால் ஆயினென்னும் வினையெச் சீ மிரண்டும் அவ் வினையின் பொருள்பட நின்றன. இல்லமென்னும் இடத்தின் பெயர் அவ் வாகுபெயராய்த் தலைமைபற்றி மனையாளை உணர்த்தியது. செல்வரது பெருமிதங் தோன்ற ஈவர் என்றும், அவர்க்கு வறியாரிடத்து நட்பின்மை தோன்றச் சோறென்ற மாத்திரையிலையாது, சோறும் என இழிவசிறப்பும்மை தங்குங் கூறினர். ஏ-தேற்றம். போல்-ஒப்பில் போல்.

We, poor people, freely introduce rich men to our household, and allow them to see our wives. But they, the rich ones, are ashamed of us, as if their ladies would lose their womanly reserve, at the mere sight of us, and so seat us at the outer gate of their houses and serve us food there. Forget, therefore, the friendship of the rich ones! (293)

**294.** இம்மையு நன்று மியனெறியுங் கைவிடா  
தும்மையு நல்ல பயத்தலால்—செம்மையி  
னைங் கமழுங் கதுப்பினுய்! நன்றேகாண்  
மான முடையார் மதிப்பு.

(ப - ரை) சானம் - கத்தூரி, கமழும் - மணக்கின்ற, கதுப் பினுய் - கூந்தலையுடையாளே!, மாணம் உடையார் - மானத்தை யுடையாரது, மதிப்பு - கொள்கை, இம்மையும் - இப்பிறப்பிலும், நன்று-புகழைத் தருவது, இயல் நெறியும்-நல்லெலாமுக்கத்தையும், கைவிடாது - சிறிதும் விடாமல், செம்மையின் - (அவ் வொழுக் கத்தில்) கோணுத வின்மையால், உம்மையும் - மறுமையும், நல்ல-இன்பங்களே, பயத்தலால் - தருவதினால், நன்றே - (யாவர்க்கும் ஒப்பழுதிந்த) நல்லதே.

(போ - ரை) கத்தூரி மணக்கின்ற கூந்தலை யுடையாளே!  
மானத்தையுடையாரது கொள்கை இப் பிறப்பிலும் புகழைத் தரு

வது; எல்லாமுக்கத்தையும் சிறிதும் விடாமல் அவ் வொழுக்கத் தில் கோனுத வின்மையால் மறுமையிலும் இன்பங்களைத் தருவதி ஞால் யாவர்க்கும் ஒப்பமுடிந்த நல்லதே.

(வி-ஞா) முதலில் கன்மையைத் தருவதனை நன்று என்றார், இம்மைப்பேறு புகழாதலால். உடையாரது கைவிடாமைத் தொழில் அவர் மதிப்பின் மேலேற்றப்பட்டது. கைவிடாது-உகர வீற்று எதிர்மறை விளையெச்சம். கோனுதல் - தவறுதல். காண்முன்னிலை யசைச்சொல்.

O maiden, whose locks diffuse the odour of musk! Estimation by men of honour is good in this world, and as it leads one to persevere in the path of righteousness, it is productive of pleasures in yonder world also. Behold! such estimation is, therefore, good everywhere!

(294)

### 295. பாவமு மேனைப் பழியும் படவருவ

சாயினுஞ் சான்றவர் செய்கலார்—சாத

லொருநா னொருபொழுதைத் துன்ப மலைபோ  
லருநவை யாற்றுத வின்று.

(ப - ரை) சாதல் - இறத்தலென்பது, ஒரு நாள் - ஒருதினத் தில், ஒரு பொழுதை - சிறிதுபொழுது அதுபவிக்கக்கடவுதாகிய, துன்பம் - துன்பந்தருவது, அவைபோல - பாவமும் பழியுமுன்டாம் செயல்கள்போல, அரு நைவ - நீக்குதலரிய அப் பழிபாவ மாகிய குற்றத்தை, ஆற்றுதல் இன்று-செய்த லிலது; (ஆதலால்) சான்றவர் - கல்வியறி வொழுக்கங்களால் நிறைந்த மாணிகள், பாவமும் - (விடாமல் பின் செல்வதாகிய) பாவமும், ஏனைப் பழியும் - அஃதல்லாத (இவ் வுகத்து நிலைப்பதாகிய) பழியும், பட - உண்டாகும்படி, வருவ - வரும் நீச்செயல்களோ, சாயினும- (செய் யாமையால்) இறத்தல் நேருமர்யினும், செய்கலார் - செய்யார்.

(போ - ரை) இறத்தலென்பது ஒரு தினத்தில் சிறிதுபொழுது அதுபவிக்கக்கடவுதாகிய துன்பந்தருவது; பாவமும் பழியுமுன்டாம் செயல்கள்போல நீக்குதலரிய அப் பழிபாவமாகிய குற்றத்தைச் செய்த லிலது. ஆதலால் கல்வியறி வொழுக்கங்களால் நிறைந்த மாணிகள் விடாமல் பின்செல்வதாகிய பாவமும் அஃதல் வாத இவ் வுகத்து நிலைப்பதாகிய பழியும் உண்டாம்படி வரும்

தீச்செயல்களைச் செய்யாமையால் இறத்தல் நேருமாயினும் செப்பார்.

(வி-ரை) மறுமையினுட் தொடர்தல்பற்றிப் புவத்தை முற்படக் கூறினார். எனை பிறிதென்னும் பொருள்படும் இடைக் கொல். வருவ என்றது இலக்கணை; அது வினைப்பெயர். பழி பாவங்களுண்டான்து செயலைச் செய்ய நேரின் உயிர்விடுவர் என்பது கருத்து.

Men of honourable mind will not do deeds that entail sin and guilt, although death were the alternative. For, death is an affliction for one day and for a short while only, and works not irreparable evil like those deeds. (293)

**296.** மஸ்லன்மா ஞானத்து வாழ்பவ ரூஸ்ளோஞ் செல்வ ரெனினுங் கொடாதவர் நல்கூர்ந்தார் நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரைய்தே செல்வரைச் சென்றிரவா தார்.

(ப - ரை) மல்லல்-வளப்பமிக்க, மா ஞாலத்து - பெரிய பூமில், வாழ்பவருள் எல்லாம் - செல்வமுடையாருளெல்லாம், செல்வர் எனினும் - சிறந்த செல்வராயினும், கொடாதவர் ஏ - (அறத்தின்பொருட்டுக்) கொடுக்குந்தன்மை யில்லாதவரே, நல்கூர்ந்தார் - வறியவர், நல்கூர்ந்தக்கண்ணும் - வறுமை யடைந்திருப்பனும், செல்வரை - (குறிப்பறிந்தீயாத) செல்வரிடத்து, சென்று இரவா வாதார் எ-போய் இரக்குந்தன்மை யில்லாதவரே, பெறுமுத்தரையர் - பெருமுத்தரையரேடாத்த செல்வர்.

(பேர்-ரை) வளப்பமிக்க பெரிய பூமியில் செல்வமுடையாருளெல்லாம் சிறந்த செல்வராயினும் அறத்தின்பொருட்டுக் கொடுக்குந்தன்மை யில்லாதவரே வறியவர். வறுமை யடைந்திருப்பினும் குறிப்பறிந்தீயாத செல்வரிடத்துப் போய் இரக்குந்தன்மை யில்லாதவரே பெருமுத்தரையரோ தொத்த செல்வர்.

(வி - ரை) பெருமுத்தரையரே என்னும் பிரிநிலை ஏகாத்தைக் கொடாதவர், இரவாதார் என்பவற்றேடு கூட்டுக். செல்வமுடைமையின் பயனைய்தாமைபற்றிக் கொடாதவரே வறிகுரைன்றும், மறுக்குஞ் செல்வரிடத்திரத்தலால் மாணங் கெடுகின்றமைபற்றி இரவாதவரே செல்வரென்றுங் கூறினார். இரண்டு மூருபை ஏழாவதாக்குக.

Though they be the wealthiest of men that flourish on this wide earth, if they give not, they are poor indeed! Though they be poor, they are lords of the three lands, if they do not go abegging to the wealthy men. (296)

### 297. கடையெல்லாங் காய்ப்பசி யஞ்சுமற் றேஜை

மிடையெல்லா மின்னுமை யஞ்சும்—புடைபரந்த  
விற்புருவ வேணுடுங் கண்ணுய்! தலையெல்லாஞ்  
சொற்பழி யஞ்சி விடும்.

(ப-ரை) புடை-(தமக்கு) மேற்புரத்தில், பரந்த-பரவியுள்ள,  
வில் புருவம் - வில்போலும் புருவங்களையுடைய, வேல் கெங்கன்  
ஞைய் - வேல்போலும் கெடிய கண்களை யுடையாளே!, கடை என்  
லாம் - (குடிப்பிறப்புமுதலியவற்றால்) கடையாயினு ரெல்லாரும்,  
காய் பசி-(தம்முடம்பு) இளைத்தற்குக் காரணமாகிய பசியை, அஞ்சு  
சும் - அஞ்சி உயிர்வாழ்வர்; மற்று ஏனை-அவரல்லாத, இடை என்  
லைம் - இடையாயினு ரெல்லாரும், இன்னுமை - (அரசனால் செய்யப்படும்)  
தண்டத்தினை, அஞ்சுசும் - அஞ்சி உயிர்வாழ்வர்; தலை  
எல்லாம் - தலையாயினு ரெல்லாரும், சொல் பழி - (பிறரால் கூறப்படும்)  
பழிச்சொல்லை, அஞ்சிவிடும் - அஞ்சியே உயிர்வாழ்வர்.

(போ-ரை) தமக்கு மேற்புறத்தில் பரவியுள்ள வில்போலும்  
புருவங்களையுடைய வேல்போலும் கெடிய கண்களையுடையாளே!  
குடிப்பிறப்பு முதலியவற்றால் கடையாயினு ரெல்லாரும் தம்  
முடம்பு இளைத்தற்குக் காரணமாகிய பசியை அஞ்சி உயிர்வாழ்வர்.  
அவரல்லாத இடையாயினு ரெல்லாரும் அரசனால் செய்யப்படும்  
தண்டத்தினை அஞ்சி உயிர்வாழ்வர். தலையாயினு ரெல்லாரும் பிற  
நால் கூறப்படும் பழிச்சொல்லை அஞ்சியே உயிர்வாழ்வர்.

(வி-ரை) புருவம் கண்ணுக்கு மேற்புறத்து நின்று அவற்றை  
அழுகுபெறச் செய்தலால் புருவத்தைக் கண்ணுக்குடைமையாக்கிக்  
கூறினார். கடை, இடை, தலை மூன்றும் பண்பாகுபெயர். காயென்  
ஞைம் வினைத்தொகை ஆகூழ் போகூழ் என்பவற்றில் ஆகு, போகு  
என்பனபோலக் காரியப்பொருளதாகிப் பசியென்னுங் காரணப்  
பெயர் கொண்டது. இன்னுமையென்னும் காரியங் தன் காரணத்  
தின்மேளின்றது. எல்லாமெனவே அம் மூவர்க்கும் முறையே  
பசியை யஞ்சுதலும், இன்னுமையை யஞ்சுதலும், சொற்பழியை  
யஞ்சுதலும் இயல்பென்பது பெற்றும். இம்மையில் நிற்பதாகிய

பழியை அஞ்சி விடுதலைக் கூறவே பாவத்தை அஞ்சி விடுதலைக் கூறவேண்டாதாயிற்று.

O maiden, who has long dart-like eyes, with eyebrows extending far like a bow! The low-class men dread burning hunger; the middle class dread the king's displeasure; and all those of the high class, dread, indeed, words of reproach from others. (297)

**298.** நல்லர் பெரிதனியர் நல்கூர்ந்தா ரென்றெற்றனிச்  
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்—கொல்ல  
ஞூலீயுதுங் தியேபோ னுள்கன்னுங் கொல்லோ  
தலையாய சான்றேர் மனம்.

(ப - ரை) நல்லர் - (இவர் யாவர்க்கும்) நல்லவர், பெரிது - மிகுதியாக, அளியர்-(யாவரிடத்தும்) அன்புடையார், நல்கூர்ந்தார் என்று-(இதுபோழ்த்து) வறியராயினுரென்று, என்ளி - அவமதித் துப் பேசாநின்று, செல்வர் - செல்வர்கள், சிறு நோக்கு - அருகு பார்வையால், நோக்குங்கால் - பார்க்குங் காலத்தில், தலையாய - முதன்மை பெற்ற, சான்றேர் மனம் - (குடிப்பிறப்புக் கல்விமுத வியவற்றால்) குறைவில்லாரது மனம், கொல்லன் - கருமானுல், உலை - உலைக்களத்தில், ஊதும்-ஊதப்படுதலா வெரிகின்ற தியே போல-நெருப்பேபோல, உள் - உள்ளே, கன்னும் கொல்லோ - கொதியாநிற்குமோ? யாம் துணியோம்.

(போ-ரை) இவர் யாவர்க்கும் நல்லவர், மிகுதியாக யாவ ரிடத்தும் அன்புடையார், இதுபோழ்த்து வறியராயினு ரென்று அவமதித்துப் பேசாநின்று செல்வர்கள் அருகுபார்வையால் பார்க்குங் காலத்தில் முதன்மைபெற்ற குடிப்பிறப்புக் கல்விமுதவியவற்றால் குறைவில்லாரது மனம் கருமானுல் உலைக்களத்தில் ஊதப் படுதலா வெரிகின்ற நெருப்புப்பேபோல உள்ளே கொதியாநிற்குமோ? யாம் துணியோம்.

(வி - ரை) செல்வர், நல்லர், பெரிதனிய ரென்பன மனத் தோடு பொருந்தக் கூறுதன ஆதலால் என்னுக்கலாயின. ஊது மென்னும் பெயரெச்சம் தீயென்னும் செயப்படுபொருள் கொண்டது. உள்கன்னுங்கொல் என சியத்துள் ஒருதலையே கூறினார்; மானமுடையாராதலால் கணலாகை சிறுபான்மைய தென்பதற்கு. ஓ-இரக்கப்பொருளது. நோக்கு - முதனிலைத் தொழிற்பெயர்.

ஷதுந்தியே என்னும் பிரிவிலை ஏகாரத்தால் கல்லர் பெரிதளியர் நல்கூங்கந்தா டொன்றென்னானின்று சிறுநோக்கு நோக்குக்கேதாறும் உங்கனலராநிற்கு மென்பது பெற்றும்.

When rich men cast contemptuous side-glances on worthy men, saying ironically, “These are very good folk, very sympathetic, but now reduced to poverty,” will not the mind of such worthy men kindle into flame, like the fire kindled by the breath of the bellows on the blacksmith’s forge? (293)

**299.** நச்சியார்க் கீயாமை நாணன்று நானுரு  
மச்சத்தா னுனுத னாணன்று—மெச்சத்தின்  
மெல்லிய ராகித்தம் மேலாயர் செய்தது  
சொல்லா திருப்பது நாண.

(ப - ரை) நச்சியார்க்கு - (மானமுடையார் தம்மிடத்தொன்றை) விரும்பி வந்தேற்போர்க்கு, ஸயாமை - உதவப்பெறுமையாலாகும் நாணம், நான் அன்று-நாணமன்று; நாள் நாளும்-தினமும், அச்சத்தால்- (இல்லாமைபற்றிப் தீயவற்றைச் செய்தற்கு) அஞ்சதலால், நானுகல் நாண் அன்று - நானுதல் நாணமன்று; எச்சத்தில்-சந்ததியில், மெல்லியர் ஆகி - (ஒருவர் கல்வியறிவு ஒழுக்கமுதலியவற்றில்) எளியராயிருந்து, தம் மேலாயர் - தம் தாதை முதாதை முதலியோரால், செய்தது - செய்யப்பட்ட மேலான காரியத்தை, சொல்லாதிருப்பது நாண் - (தம் கல்வி முதலியவற்றால் பிறக்கு) உணர்த்தாதிருத்தலாலாம் நாணம் நாணமாம்.

(போ-ரை) மானமுடையார் தம்மிடத்தொன்றை விரும்பி வந்தேற்போர்க்கு உதவப்பெறுமையாலாகும் நாணம் நாணமன்று. தினமும் இல்லாமைபற்றித் தீயவற்றைச் செய்தற்கு அஞ்சதலால் நானுதல் நாணமன்று. சந்ததியில் ஒருவர் கல்வியறிவு ஒழுக்கமுதலியவற்றில் எளியராயிருந்து தம் தாதை முதாதை முதலியோரால் செய்யப்பட்ட மேலான காரியத்தைத் தம் கல்விமுதலியவற்றால் பிறக்கு உணர்த்தாதிருத்தலால் நாணம் நாணமாம்.

(வி - ரை) நச்சியார்க் கீயாமையாலும், அச்சத்தாலும் உண்டாம் நாணத்தினும் மேலாயர் செய்தது சொல்லாதிருத்தலாலாகும் நாணம் மிக்க தென்பது. ஸயாமை, சொல்லாதிருப்பதென்பன காரியத்தைக் காரணமாகக் கூறிய உபசார வழக்கு. தம் மேலாயர் செய்ததைச் சொல்லுதலாவது தம் கல்வியறிவு

ஒழுக்கமுதலியவற்றை வியந்த கூறுவோர் தம மேலாயார் செய்த மேலான காரியத்தையும் வியந்து உடன் கூறுவராதலால், அவற்றையுடையாகத் தம்மைச் செய்தல். நாண்-முதனிலைத் தொழிற் பெயர். மெல்லியராகி என்னும் வினையெச்சம் சொல்லாதிருப்ப தென்னும் வினைப்பெயரின் முதனிலையரகிய சொல்லென்பத ஞேடு முடிந்தது. ஒருவர் இறப்பினும் எஞ்சிசிற்பது சாந்ததி யாத வின் அதனை எச்சம் என்றார். நானைம் மானமுடையார்க் குரிய தாதலால் இங்குக் கூறப்பட்டது.

It is no shame, not to be able to give to those who beg of us; nor is it a shame to shrink from evil deeds, in spite of poverty day by day. But to be poor in learning and virtue and to be unable by one's own deeds to proclaim what great deeds had been done by one's forefathers, is shame, indeed. ()

**300. கடமா தொலைச்சிய காலுறை வேங்கை**  
யிடம் வீழ்ந்த துண்ணு திறக்கு—மிடமுடைய  
வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்  
மான மழுங்க வரின்.

(ப-ரை) கடமா-யானையை, தொலைச்சிய-வெற்றிகொண்ட, கான் உறை - காட்டில் வாழ்கின்ற, வேங்கை - புலி, இடம் வீழ்ந்தது - (தன்னால் அறையுண்டு) இடப்புறத்தில் விழுந்த மிருகத்தை, உண்ணுது இறக்கும்-உண்ணவிரும்பாமல் செல்லும்; (அதுபோல) விழுமியோர் - (குடிப்பிறப்புமுதலியவற்றில்) சிறந்தோர், இடம் உடைய - பரந்த இடத்தையுடைய, வான் அகம் - சுவர்க்கம், கை உறினும் - (முயற்சியில்லாமல்) கிடைப்பதாயினும், மானம் அழுங்கதம் மானங் கெடும்படி, வரின் - கிடைப்பதாயின், வேண்டார்-பெற விரும்பார்.

(பொ - ரை) யானையை வெற்றிகொண்ட காட்டில் வாழ்கின்ற புலி தன்னால் அறையுண்டு இடப்புறத்தில் விழுந்த மிருகத்தை உண்ணவிரும்பாமல் செல்லும். அதுபோலக் குடிப்பிறப்புமுதலியவற்றில் சிறந்தோர் பரந்த இடத்தையுடைய சுவர்க்கம் முயற்சியில்லாமல் கிடைப்பதாயினும் தம் மானங் கெடும்படி கிடைப்பதாயின் பெற விரும்பார்.

(வி - ரை) மதமுடையதாதலால் யானைக்குக் 'கடமா' காசனம்பற்றி வந்த பெயர்; இதனைக் கடம் + ஆ எனப் பதம் பிரித்து:

காட்டுப் பசுவெனப் பொருள் கூறுவாரு முண்டு. ஏழாம் வேற்று வைப் புணர்ச்சியில் மகரங் கெடாது நில்லாதாதலாலும், காட்டுப் பசுவைக் கொல்லுதல் புலிக்கு வெற்றியன்று மாதலாலும் அது போலியுரை யென்க. மிக்கவெற்றியுடைய தென்ப துணர்த்தற்குக் கடமா தொலைச்சிய என்றும், இயற்கை வலியுடைய தென்பதுணர்த்தற்குக் காலுறை என்றும் புலியை விசேஷித்தனர். வீழ்ந்ததென்னும் இறந்தால் வினைப்பெயர் உண்ணுதென்பகினால் மிருகத் தின்மேல் விண்றது. தொலைச்சிய வென்பது இறந்தாலப் பெயரெச்சம்; தொலை-பகுதி, த-சந்தி, த-இறந்தகால விடைநிலை, இன்சாரியை, அ-பெயரெச்சவிகுதி, சாரியை மீற்று னகரக்கேடு கடைக்குறை, யகரத்தோற்றம் சந்தி, தகரத்துக்குச் சகரம் போல.

The tiger of the jungle, having slain an elephant, refuses to eat it, if when it was killed, the beast fell on its left. Likewise, the noble ones, though the wide realms of heaven be within their reach, would not care for them, if they are to be obtained by the loss of honour. (300)

### Chapter XXXI—Dread of Begging

#### 31-ஆம் அதிகாரம்: இரவச்சம்

[அஃதாவது, மானங் கெடவரும் இரத்தலுக்கு அஞ்சுதலை யுணர்த்துவது. இதனால் அதிகாரமுறைமை இனிது விளக்கும்.]

**301.** நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தா ரெஞ்சுரன்றுந்  
தம்மாலா மாக்க மிலரென்று—தம்மை  
மருண்ட மனத்தார்பின் செல்பவேர தாமுந்  
தெருண்ட வறிவி னவர்.

(ப - ௩) இந் நல்கூர்ந்தார்-இவ் வறியவர், நம்மாலே ஆவர்-நம்மாலே வாழ்வார், ஏஞ்சுரன்றும் - எங்நாளிலும், தம்மால் ஆம் ஆக்கம்-தம்மாலாகின்ற வாழ்க்கை, இலர் என்று - இல்லாரென்று கருதி, தம்மை - தமது குடிப்பிறப்பு முதலியவற்றை, மருண்ட மனத்தார் பின் - அறியாத மனமுடையார்பின், தெருண்ட அறி வினாவர்தாமும் - (உடலினது நிலையின்மையையும் மானத்தினது நிலையுடைமையையும்) தெளிந்த அறிவினையுடையாரும், செல்பவேர- (ஒன்றைப் பெறவேண்டிச்) செல்வார்களோ?

(போ-ரை) இவ் வறியவர் நம்மாலே வாழ்வார் எங்களிலும் தம்மாலாகின்ற வாழ்க்கை இல்லாரென்று கருதித் தமது குடிப் பிறப்புமுதலியவற்றை அறியாத மனமுடையார்பின் உடலினது கிலையின்மையையும் மானத்தினது கிலையுடைமையையும் தெளிந்த அறிவினையுடையாரும் ஒன்றைப்பெறவேண்டிச் செல்வார்களோ?

(வி - ரை) இங்கு ஆகுதல் வாழ்தல். பின்னின்ற தம் பொருளாகுபெயர். ஓ எதிர்மறை. உம்மை உயர்வு சிறப்பு.

Will men of clear perception follow after their poor suppliants and revile at them saying: "These poor folk are our dependants, and they have no resources of their own?" (301)

**302. இழித்தக்க செய்தொருவ னர வளவின் பழித்தக்க செய்யான் பசித்த றவ்ரே விழித்திமைக்கு மாத்திரை யன்றே வொருவ னழித்துப் பிறக்கும் பிறப்பு.**

(ப - ரை) அழிந்து - (உடல்) அழிந்து, ஒருவன் பிறக்கும் பிறப்பு - ஒருவன் பிறக்கின்ற பிறப்பு, விழித்து - கண்ணே விழித்து, இமைக்கும் - இமைக்கின்ற, மாத்திரை அன்றே-காலத்தி னளவின தன்றே?, (ஆசலால்) இழித்தக்தக்க செய்து- (அதிவடையோரால்) இழித்துக் கூறத்தகுந்த செயல்களைச் செய்து, ஒருவன் ஆர உண்ணவின் - ஒருவன் (ஐம்பொறிகளாலும் அதுபவிக்கப் படும் பொருள்களை) நிரம்ப அதுபவிப்பதிலும், பழிக்கத்தக்க - (அவரால்) பழிக்கத்தகுந்த செயல்களை, செய்யான்-செய்யானுகி, பசித்தல் தவரே - அவற்றை அதுபவிக்கப் பெறுமல் வருந்துதல் குற்றமுடையதோ?

(போ-ரை) உடல் அழிந்து ஒருவன் பிறக்கின்ற பிறப்பு கண்ணே விழித்து இமைக்கின்ற காலத்தி னளவின தன்றே? ஆதலால், அதிவடையோரால் இழித்துக் கூறத்தகுந்த செயல்களைச் செய்து ஒருவன் ஐம்பொறிகளாலும் அதுபவிக்கப்படும் பொருள்களை நிரம்ப அதுபவிப்பதிலும் அவரால் பழிக்கத்தகுந்த செயல்களைச் செய்யானுகி அவற்றை அதுபவிக்கப் பெறுமல் வருந்துதல் குற்றமுடையதோ?

(வி - ரை) கிலையாமையுடைய உடலைப் பாதுகாத்தலி லும் கிலைத்தலுடைய மானங்களை பசித்து குற்றமுடைய

தன்ரெண்பது கருத்து. இழிக்க பழிக்க என்பன ஈறு தொகுத்தல் பெற்றன. தவறுடையதனைக் தவறெறன்றது ஓர் மரபுவழுவமைதி. அழித்து-வலித்தல் விகாரம். இச் சினைவினை பிறக்குமென்னும் முதல்வினை கொண்டது. ஒ இரண்டும் எதிர்மறை. மாத்தினை காலத்தின்மேலது.

Is not a man's death and re-birth measured by the twinkling of an eye? Is it, therefore, a reproach, if one choose to suffer hunger, doing no deeds that merit reproach, rather than fill his stomach by doing disgraceful things? (302)

**303.** இஸ்லாமை கந்தா விரவு துணிந்தீராருவர்  
செல்லாரு மல்லர் சிறுநெறி—புல்லா  
வகம்புகுமி னுண் னுமி னென்பவர்மாட்டல்லரன்  
முகம்புகுத வாற்றுமோ மேல்.

(ப - ரை) ஒருவர் இல்லாமை-ஒருவர் தமது வறுமை, கந்து ஆக - பற்றுக்கோடாக, இரவு துணிந்து - இரத்தலுக்குத் துணிவு கொண்டு, சிறு நெறி - அச் சிறிய வழியில், செல்லாரும் அல்லர் - செல்லாதவரு மல்லர்; புல்லா - (கண்டமாத்தினையில் தம்மைத்) தழுவி, அகம் புகுமின் - எம் வீட்டில் புகுங்கோள், உண் னுமின்- உண்ணுக்கோள், என்பவர்மாட்டு அல்லால் - என் றுபசரிக்குஞ் செல்வரி-த்துப் புகுதல்லாமல், (இவ்வாறுபசரியாதவரிடத்து) முகம் புகுதல்லும் - தம்முகம் காட்டுதலையேனும், ஆற்றுமோ - செய்வரோ, மேல் - மேன்மக்கள்?

(போ-ரை) ஒருவர் தமது வறுமை பற்றுக்கோடாக இரத்த ஊக்குத் துணிவுகொண்டு அச் சிறிய வழியில் செல்லாதமரு மல்லர்; கண்டமாத்தினையில் தம்மைத் தழுவி எம் வீட்டில் புகுங் கோள், உண்ணுக்கோள் என்றுபசரிக்குஞ் செல்வரிடத்துப் புகுதல்லாமல் இவ்வாறுபசரியாதவரிடத்துத் தம் முகம் காட்டுதலையேனும் செய்வரோ மேன்மக்கள்?

(வீ-ரை) இத்தன்மையாரிடத்துச்சென் றிரத்தலால் மானங்கெடாமையின் அது இரவாமையோ டொத்தல்பற்றி, அவர்பா விரப்பர் என்றார். புகுதலுமென்னும் இழிவுசிறப்பும்கை விகாரத்தால் தொகுத்தலாயிற்று. மேல் - பண்பாகுவெயர்.

There are people who, with poverty as their excuse, venture to turn out medicants and tread the path of humiliation.

But, will the noble man condescend to show his face before any, except those who will embrace him and say: 'Please come in and eat with us'?

(303)

**304.** திருத்தன்னை நீப்பினுங் தெய்வஞ் செறினு  
முறுத்த மனத்தோ டயர்வுள்ளி னல்லா  
லருத்தஞ் செறிக்கு மறிவிலார் பின்சென்  
றெருத்திறைஞ்சி நில்லா மேல்.

(ப - ரை) திரு - திருமகன், தன்னை நீப்பினும் - தம்முமத் துறந்தாலும், தெய்வம்-ஊம், செறினும்-கோபித்தெதிர்ப்பினும், உள்ளின் - (தம் வாழ்க்கையைக் குறித்தொன்றைச் செய்யக்) கரு தினுல், உருத்த மனத்தோடு - (அவற்றால்) சோர்வடையாத மன முடையாராய், உயர்வு அல்லால் - உயர்வாகிய தொன்றைக் கரு துதல்லாமல், அருத்தம் - தேடிய பொருளை, செறிக்கும்-(பிறர்க் கீயாமல்) சேமித்து வைக்கும், அறிவில்லார்பின்-பேசையரிடத்து, சென்று - (ஒன்றைப் பெற) போய், எருக்கு இறைஞ்சி - பிடர் வளைத்து, நில்லாது - நிற்கக் கருதார், மேல்-மேன்மக்கள்.

(போ-ரை) திருமகன் தன்னைத் துறந்தாலும், ஊழ் கோபித்த தெதிர்ப்பினும் தம் வாழ்க்கைபக்குறித் தொன்றைச் செய்யக் கருதினுல் அவற்றால் சோர்வடையாத மனமுடையாராய் உயர்வாகிய தொன்றைக் கருதுதல்லாமல், தேடியபொருளைப் பிறர்க் கீயாமல் சேமித்து வைக்கும் பேசையரிடத்து ஒன்றைப் பெறப் போய்ப் பிடர்வளைத்து நிற்கக் கருதார் மேன்மக்கள்.

(வி - ரை) எதிர்மறை உம்மைகள் இவரது ஒழுக்கங் கண்டு திருவும் தெய்வமும், நித்தலும் செறித்தலும் செய்தவினருமை விளக்கின. உயர்வு - பண்பாகுபெயர். உருக்தல் - எழுதல். மூன்ற ஊருடு விசேடணப்பொருளது. 'அறிவிலார்' ஒரு சொல்லின் தன்மையது. மேலோன் மாணங் கெட இரவானென்பது கருத்து.

Though fortune forsakes him and fate frowns on him, the noble-minded man will fix his steadfast mind upon things high, and never go with bending neck, after the fools who hoard up their wealth in vain.

(304)

**305.** கரவாத திண்ணன்விற் கண்ணன்னார் கண்ணு  
மிரவாது வாழ்வதாம் வாழ்க்கை—யிரவிலை

யுன்னங்கா அள்ள முருகுமா வென்கொலோ  
கொள்ளுங்காற் கொள்வார் குறிப்பு.

(ப - ரை) இரவினை - (உடையார்முன் இல்லார் சென்று) இரந்து நிற்றலின் கொடுமையை, உள்ளுங்கால் - நினைந்தால், உள்ளம் உருகும் - எம்முள்ளம் கரைந்துருகும்; கொள்வார் குறிப்பு-ஏற்பவருடைய கருத்து, கொள்ளுங்கால் - ஏற்குங்காலத்து, என் ஒ - யாதாகுமோ?; (ஆதலால்) வாழ்க்கை-(ஒருவர்) உயிர்வாழ்க்கை, கரவாத - (தமக்கு) இல்லையென்று மறுக்கவறியாத, திண்ண அன்பின் - மாருத அன்பினையுடைய, கண் அன்னுர்கண் னூம்-கண்ணை ஒத்த இயல்பினரிடத்தும், இரவாது - (ஒன்றையும்) ஏற்காமல், வாழ்வது ஆம் - வாழ்தலாகும்.

(போ - ரை) உடையார்முன் இல்லார் சென்று இரந்துநிற்ற லின் கொடுமையை நினைந்தால் எம்முள்ளம் கரைந்துருகும். ஏற்பவருடைய கருத்து ஏற்குங்காலத்து யாதாகுமோ? ஆதலால், ஒருவர் உயிர்வாழ்க்கை தமக்கு இல்லையென்று மறுக்கவறியாத மாருத அன்பினையுடைய கண்ணை ஒத்த இயல்பினரிடத்தும் ஒன்றையும் ஏற்காமல் வாழ்தலாகும்.

(வி - ரை) எனவே இரவு தன்னைக் கருதுவோர்க்கும், மேற்கொள்வோர்க்கும் துன்பம் வினாத்தலால், கரவாத திண்ணன்பின் கண்ணன் னுரிடத்தும் இரவாமைக்கு எது கூறினாயிற்று. கொள்ளல் - ஏற்றல். அன்பு செய்யப்பட்டார்க்கு ஒரு துன்பம் நேரிட்ட விடத்து, அன்பை முந்தி வெளிப்படுப்பது கண்ணுதலால் கரவாத திண்ணன்பினார்க்கு அஃது உவமையாயிற்று. கரவாத திண்ணன்பினரிடத்தும் இரத்தல் ஆகாதென்னும் பொருள்பட நிற்றமையால் உம்மை உயர்வசிறப்பு. அன்பினென்பதில் இன்னென்னுள்ள சாரியை யீற்றுனகரம் சந்தவின்பப்பொருட்டுத் திரிந்தது. ஒ இரக்கப்பொருளது. கொல்-அசை.

To live without begging even from those who are dear to one, as one's eye, and whose love is so great that they cannot possibly refuse, is, indeed, an ideal life. The mind melts in shame, merely to think of begging; what, then, could be the feelings of people, when they actually receive alms? (305)

306. இன்ன வியைக வினிய வெறுமிகென்ற  
தன்னையே தானிரப்பத் தீர்வதற்—கென்னைகொல்

காதல் கவற்று மனத்தினுற் கண்பாழ்ப்பட்  
டேதி வைவரையிரவு.

(ப - ரை) இன்னு-(வறுமையாலாம்) துன்பத்தை, இயைக்-  
பொருந்தக்கடவை, இனிய - (செல்வப் பொருளாலாம்) இன்பங்  
களை, ஒழிக் என்று - விலகக்கடவையென்று, தன்னையேதான்  
இரப்ப - (ஒருவன்) தன்னையேதான் கீட்டுக்கடவை  
ஞல், தீர்வதற்கு - நீங்குமியல்பினதூதி வறுமை உடலை வருத்து  
(அதுபவிக்கப்படும் பொருளின்) ஆதி தீர்வதற்கு வறுமைக்காக, காதல்-  
படுத்துகின்ற, மனத்தினுல் கண்பா-யறுமைக்காக, காதல்-  
வை, கெள்ளு மழுங்கி, ஏதிலவரை - பிறரிடவை, கவற்றும்-கவலைப்  
கண்ணி மழுங்கி, ஏதிலவரை - பிறரிடவை, கவற்றும்-மனத்தினுல் கண்ணி  
என்னை - என்ன?

(போ - ரை) வறுமையாலாம் துன்பத்து  
வை, பொருளாலாம் இன்பங்களை விலகக்கடவை கீட்டுக்கடவை  
வன் தன்னையேதான் இரந்து கேட்டுக்கொள்வதனுல் கரு  
பின்தாகிய வறுமைக்காக அதுபவிக்கப்படும் பொருளின் ஆக்கு  
ஞல் கவலைப்படுத்துகின்ற மனத்தினுல் கண்கண்ணி மழுங்க  
பிறரிடத்து இரத்தல் என்ன?

(வி - ரை) தன்னையே தானிரத்த வென்றது தான் வறு-  
மைத் துன்பத்தைப் பொறுத்து இன்பத்தை விரும்பாமையை.  
இச் செய்யுள் இரவோழிதற் குபாயங் கூறியபடி. ஏ பிரிநிலை. தீர்  
வது-வினைப்பெயர். இஃதேற்றுநின்ற நான்கனுருபு பொருட்டுப்  
பொருளது. கண்பாழ்ப்புதலாவது ஏற்கப்படுவேர் முகத்தை  
நேர்க்குகையில் உள்ளத்திற் ரேன்றும் நாணத்தால் கண்கண்ணி  
அருகுதல். ஆலுருபு ஏதுப்பொருளது. ஏதிலவரை யென்பதில்  
இரண்டாவது ஏழாவத னிடப்பொருளது.

When one comforts himself, saying: 'Let me endure trou-  
bles, and let me forego pleasures', his poverty will at once  
vanish. Why, then, should one, for the sake of relieving such  
poverty, go and beg of others, with eyes blinded with desires  
with which his mind is afflicted!

(306)

307. என்றும் புதியார் பிறப்பினு மில்வுகத்  
தென்று மவனே பிறக்கலான்—குன்றின்  
பரப்பெல்லாம் பொன்னெழுகும் பாயருவி நாடு!  
விரப்பாரை யெள்ளா மகன்,

(ப - ரை) குன்றின் - மலையினது, பாப்பு எல்லாம் - பரந்த இடமெல்லாம், பொன் ஒழுகும் - பொன்னேடு விழுகின்ற, பாய் அருவி ஈடு - பாயு மியல்புள்ள அருவி நீரையுடைய குறிஞ்சினிலத் தலைவனே!, இவ்வுகத்து-இவ் வுகத்தில், புதியர் - புதிய உயிர்கள், என்றும் - ஒவ்வொருங்கும், பிறப்பினும்-பிறந்தாலும், இரப்பாரை - இரப்பவரை, எள்ளாத மகன் அவனே - அவமதியாத மகன்கீய-அவுனே, என்பது ஏதும் அவனே அவமதியாத மகன்கீய-அவுனே, என்பது ஏதும் அவனே.

(போ - ரை) மலையும், து பரந்த இடமெல்லாம் பொன்னேடு விழுகின்ற பாயு மியல்பாரா அருவின்ரையுடைய குறிஞ்சினிலத் தலைவனே! இவ் வுகத்து புதிய உயிர்கள் ஒவ்வொரு நாளும் பிறந்தாலும் இரப்பவரை அவமதியாத மகன்கீய அவனே ஒவ்வொரு முறை தத்துவமையான்.

(விசநாரா) பிறப்பினது புதுமையால் உயிர்கள் புதியர் எனப் பட்டிரை. “இசைத்தலு முரிய வேறிடத்தான்” என்பதனால் இவை உயர்த்தினேயாயின. உயிர்களென்றது மக்களுமிரை. எள்ளாமையா வது இரப்பார்க்கு ஈதல் இசையாதாயினும் அவருக்கு முகமலர்ந்து இன்சொற்கூறி உபசரித்தல். இச் செயல் ஒவ்வொருங்கும் காண் “போர்க்குப் புதுமையதாகத் தோன்றவின் அப் புதுமைத் தோற் றத்தை உடையான்மே வேற்றியும், புதியர் பிறப்பினேடு அவன் பிறப்பினை வேற்றுமை தோன்றத் தேற்றேகாரங்கள்து அவனே பிறக்கலான் என்றுங் கூறினார். பிறக்கலான்-அல்லீற்றுத் தொழி வடியாகப் பிறந்த பெயர்.

O Lord of the land, where rushing torrents carry gold and scatter it on every hilly slope! Though only new souls are born every day in this world, the man that does not despise mendicants, is the only soul(not new) that takes birth every day!

308. புறத்துத்தன் னின்மை நவிய வகத்துத்தன்  
னன்னான் நீக்கி நிறீஇ யொருவளை  
யீயா யெனக்கென் றிரப்பானே வந்திலையீ  
மாயானே மாற்றி நிழுன்,

(ப-ரை) புறத்து - புறத்தில், தன் இன்மை - தன் வறுமை, நவிய - (டட்டை) வருத்துவதினால், அகத்து - அகத்தில், தன் நல்குானம் - தன் நல்லறியை, நீக்கி நிறீஇ - நீக்கி (தன்னிடத்துத்

தோன்றுமல்) நிறுத்தி, ஒருவளை - செல்வப்பொருளுடைய ஒருவனிடத்து, சுயாய் எனக்கு என்று - எனக்கு சுயென்று சொல்லி, இரப்பரனேல் - (மாணந்தீரா இரவலன்) இரக்க உடன்படுவர வூயின், மாற்றிவிடின் - (ஆச் செல்வன்) இல்லையென மறுத்து விட்டால், அங் சிலையே-அப்பொழுதே, மாயானே-உயிர் நீங்காம விருப்பனே? இரான்.

(போ - ரா) புறத்தில் தன் வறுமை உடலை வருத்துவதி னால் அகத்தில் தன் உல்லறிவை நீக்கித் தன்னிடத்துக் தோன்றுமல் நிறுத்திச் செல்வப்பொருளுடைய ஒருவனிடத்து எனக்கு சுயென்று சொல்லி மாணந்தீரா இரவலன் இரக்க உடன்படுவர வூயின் அச் செல்வன் இல்லையென மறுத்துவிட்டால் அப்பொழுதே உயிர் நீங்காமவிருப்பனே? இரான்.

(வி - ரா) நன்ஞானங்கிக் கிறுத்துதலாவது இரத்தல் இழி வள்ளதென்று உல்லறிவு உதிப்பினும் அதனை மேற்கொள்ளாது விடுதல். மாய்தலாவது இனி யாது செய்வோமென் நேங்கிச் செயலற்று நிற்றல். ஒ எதிர்மறை.

Through poverty that afflicts his outer frame, one sometimes buries his wisdom within himself, and goes about begging of another, saying: "Give me something." If, then, he gets a refusal, will he not that very instant die? (308)

**309.** ஒருவ ரொருவரைச் சார்க்கொழுக வாற்றி வழிபடுதல் வல்லுத ல்லால்—பரிசழிந்து செய்யிரோ வென்னானு மென்னுஞ்சொற் கிண்ணகே பையத்தான் செல்லு நெறி.

(ப - ரா) ஒருவர் - வறியாரொருவர், ஒருவரை - பொருட் செல்வமுடைய வொருவரை, சார்க்கு - அடைந்து, வழிபட்டு-அடங்கி, ஒழுகல் ஆற்றல் - நடத்தலைச் செய்தல், வல்லுதல் அல்லால் - வலியுடைமை யாகுதல்லராமல், பரிசு அழிந்து - தமது தன்மையாகிய மாணமழிந்து, என்னானும் - ஏதாயினு மேருதவி யை, செய்யிரோ-(அவரை நோக்கிச்) செய்யமாட்டரோ, என்னும் சொற்கு-- என்று இரக்கின்ற சொல்லினும், பைய - அடக்கமாக, செல்லும் நெறி-நடக்கும் அவ் வொழுக்கம், இன்னுதே-தீயதோ? அன்று.

(போ-ரை) வறியாரோருவர் பொருட்செல்வழுடைய வொருவரை அடைந்து அடங்கி நடத்தலைச் செய்தல் வல்லுடைமையாகுதல்லாமல் தமது தன்மையாகிய மாணமழிந்து ஏதாயிலுமோருதல்லவே ஆவரை நோக்கிச் செய்யமாட்டாரோ என்று இரக்கின்ற சொல்லினும் அடக்கமாக நடக்கும் அவ் வொழுக்கம் தீயதோ? அன்று.

(வி - ரை) இரங்குண் டிரிவாழ்த்தலினும், ஒருவர்க்கடக்கி ஒழுகி, அதனாற் கிடைத்த பொருளாலுண்டு வாழ்தல் தீயதன் நென்பது கருத்து. ஆற்றி வழிபடுத் தென்பதனில் சொல் பின் மூன்னுக நிறுத்தி விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. வல்லுதல் - பண்புப்பெயரடியாகப் பிறந்த தல்லீற்றுத் தொழிற்பெயர். குவ் வருபு ஜிந்தாவதன் உறுத்பொருளில் வந்தது. நெறி - சுட்டுப்பொருளாது. அல்லாலென்னும் மறைக் குறிப்பு வினையெச்சம் இன்னு தென்னும் அவ் வினைமுற்றுக் கொண்டது.

One may render obedient service to another, who is a wealthier man, and live as his dependant, and this course is but just. Surely, such a life of dependency is not more painful, than to go abegging, lost to all sense of shame, and ask: "Will you not do something for this wretch?" (309)

### 310. பழமைகாந் தாகப் பசைந்த வழியே

கிழமைதான் யாதானுஞ் செய்க—கிழமை  
பொருஅ ரவரென்னிற் பொத்தித்தந் நெஞ்சத்  
தரூஅச் சுடுவதோர் தி.

(ப - ரை) பழமை - தொன்றுதொட்ட நட்பு, கந்து ஆக- (இரக்கச் செல்லலுக்குப்) பற்றுக்கோடாக, பசைந்த வழி- (ஒரு வர் மற்றொருவரை) விரும்பிவந்து அனைந்தால், கிழமை - உரிமை தோன்றத் தரும் பொருளை, யாதானும்-எவ்வளவு சிறிதாயினும், செய்க - உபகரிக்கக்கடவர்; கிழமை - அவ் வரிமை தோன்றத் தரும் பொருளை, அவர் - அவ் விரப்போர், பொருர் என்னின் - (விரும்பி) ஏற்றுக்கொள்ளவிட்டால், (அச் செயல்) தம் நெஞ்சத்து - உபகரித்தவரது மனத்தில், பொத்தி - புறத்தே தோன்றுமல் வைக்கப்பட்டு, அரூமல் - நிங்காமல், சுடுவது ஓர் தி - சுடுவதாகிய ஒர் நெருப்பாம்.

(போ - ரை) தொன்றுதொட்ட நட்பு இரக்கச் செல்லலுக் குப் பற்றுக்கோடாக ஒருவர் மற்றொருவரை விரும்பிவந்து அடைந் தால் உரிமைதோன்றத் தரும் பொருளீள் எவ்வளவு சிறிதாயினும் உபகரிக்கக்கூடவர். அவ் வரிமைதோன்றத் தரும் பொருளீள் அவு விரப்போர் விரும்பி ஏற்றுக்கொள்ளவிட்டால் அச் செயல் உபகரித்தவரது மனத்தில் புறக்கே தோன்றுமல் வைக்கப்பட்டு நீக் காமல் சுடுவதாகிய ஓர் நெருப்பாம்.

(வி - ரை) கிடைமையைப் புலப்படுக்கும் பொருளீளுக் கிடைமையென்றது காரியவாகுபெயர். பழைய-பண்பாகுபெயர். இரப்பவர் கிடைத்தமட்டில் மகிழ்க்கவென்பது கருத்து. விளக்குமுதலிய தீப் போலத் தண்ணீர்முதலியவற்றால் தணித்தலும், நீக்கலும் இன்மையால் ஓர் தீயென்றார் பொறுத்தகாமையை. பொறுத்தல்-எற்றல்.

Relying on old friendship, if one seeks our help, let something be given, be it ever so little. If, however, the beggar does not accept the gift, that will prove to be an unquenchable fire burning within our bosom ! (310)

### Chapter XXXII—The Knowledge of the Assembly

#### 32. மும் அதிகாரம்: அவையறிதல்

[அஃதாவது, சபையின தியல்பை யறிந்துரைத்தலைக் கூறுவது. அறிவுடையொருவன் தன்னு லுரைக்கப்படும் பொருளீள அறியவல்லர் கூடிய சபையிற் கூறிற் பயன் படுமாதவின், தான் உரைப்பதற்கு முன் அவையின தியல்பை அறிதல் கடமையாதலாலும், அங்குமறியா துரைக்கின் அவமதிப்புண்டா மாதலாலும் மானமுடையான் அறிந்துரைக்க வென்ப தணர்த்தற்கு இங்கு வைக்கப்பட்டது.]

#### 311. மெய்ஞ்ஞானக் கோட்டி யூற்வழிவிட்டாங்கோ ராஞ்ஞானந் தந்திட்டதுவாங் கறத்துழாய்க் கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன் சோன்ஞானஞ் சோர விடல்.

(ப - ரை) மெய்ஞ்ஞானம் - (தூற்பொருள்களை ஜியங்கிரிபில் வரமல் உள்ளவா ருணர்ந்த) மெய்யறிவையுடைய, கோட்டி-சபையிலுள்ள புலவர், உறுத் வழி விட்டு-ஒக்குமெனக்கொள்ளும் முறையை விட்டு, ஆங்கு - அச் சபையில், ஓர் அஞ்ஞானம்-தமது அறி

வின்மையாலாகிய தோர்பொருளீள், தந்திட்டு - (நாணமின்றி) எடுத்துச் சொல்லி, அது - அப் பொருளீள், ஆங்கு - அச் சொல்வதில், அதற்குமாய் - மிகுதியும் பண்ணி, கைஞ்ஞானம் கொண்டு - (குற்றமென்பாரை அறைதல் முதலிய தொழிலாகிய) கையினது புலமையால், ஒழுகும் - வெற்றிகொண்டு நடக்கின்ற, கார் அறிவு ஆளர்முன்-மயக்கமாகிய அறிவை ஆளுதலுடையார் முன்பு, சொல்ஞானம் - (அறிவுடைய வொருவன்) சொல்லுதற்குரிய அறிவாகிய பொருளீள், சோரவிடல் - மெல்லவிட்டொழிக்.

(போ-ரை) நூற்பொருள்களை ஐயங்கிரிபில்லாமல் உள்ளவாறுணர்ந்த மெய்யறிவையுடைய சபையிலுள்ள புலவர் ஒக்குமெனக் கொள்ளும் முறையை விட்டு, அச் சபையில் தமது அறிவின் மையாலாகியதோர் பொருளீள் நாணமின்றி எடுத்துச் சொல்லி, அப் பொருளீள் அச் சொல்வதில் மிகுதியும் பண்ணி, குற்றமென்பாரை அறைதல் முதலிய தொழிலாகிய கையினது புலமையால் வெற்றிகொண்டு, நடக்கின்ற மயக்கமாகிய அறிவை ஆளுதலுடையார் முன்பு அறிவுடைய வொருவன் சொல்லுதற்குரிய அறிவாகிய பொருளீளை மெல்ல விட்டொழிக்.

(வி - ரை) சொல்லாதொழிதலைக் காரநிவாளர் இக்கிதைக்தால் அறிவாராயின் இகழ்வராதலால் அதுவுங் தோன்றுமல் சோரவிடல் என்றார். கைஞ்ஞான மென்பதற்கு அப்படுத்தியெனக் பொருள் கூறுவாருமூளர்; அது பொருளன்றென்பதும், யாம் கூறியதே பொருளென்பதும் வரும் பாட்டால் நன்கு விளங்கும். குற்ற நிரம்பிய அறிவாதலால் அவரறிவு காரநிவு எனப்பட்டது.

Before those illiterates of darkened understanding, who, abandoning the way approved by an assembly of truly wise men, not only express, without shame, something foolish, but also dwell upon it, and meet any opposition with the argument of their hands, let one avoid uttering worthy words of wisdom.

e

(311)

**312;** நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக் தீப்புலவற் சேரார் செறிவுடையார்-தீப்புலவன் [குந் கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கு மல்லாக்காற் கிரேட்புடைக் கொள்ளா வெழும்.

(ப - ரை) நாப்பாடம் சொல்லி - (பொருளுணர்க்கி யின்றி) தாவாற்பாடஞ்செய்த மூலத்தைச் சொல்லி, நயம் உணர்வார்போல்-

அப்பாடத்தின் பொருளை யறிந்தவர்போல, செறிக்கும் - (பிறர்க்கு அப் பொருளை) அறிவுறுத்துகின்ற, தீப்புலவன் - கல்வியறிவில் லான், கோட்டியுள் - சபையில், குன்ற - தோற்பானுயின், குடி பழிக்கும் - (தன்னை வெற்றி கொண்டவரது) குடிப்பிறப்பைப் பழித்துரைப்பான்; அல்லாக்கால் - அது செய்யாவிடின், தேர் புடைக்கொள்ளா - தோளைத் தட்டானின்று, எழும் - (போர்க்கு) எழுவான்; (ஆதலால்) செறிவு உடையார் - (அவமதிப்புக் கஞ்சி) அடங்கி ஒழுகுதலுடையார், தீப்புலவன் சேரார் - அத் தீப்புல வனைச் சேர்தலில்லார்.

(போ-ரா) பொருளுணர்ச்சி யின்றி ராவர் பாடஞ்செய்த மூலத்தைச் சொல்லி அப்பாடத்தின் பொருளை யறிந்தவர்போல்: பிறர்க்கு அப் பொருளை அறிவுறுத்துகின்ற கல்வியறிவில்லான்: சபையில் தோற்பானுயின் தன்னை வெற்றிக் கொண்டவரது குடிப்பிறப்பைப் பழித்துரைப்பான்; அது செய்யாவிடின் தோளைத் தட்டானின்று போர்க்கு எழுவான்; ஆதலால், அவமதிப்புக் கஞ்சி அடங்கி ஒழுகுதலுடையார் அத் தீப்புலவனைச் சேர்தலில்லார்.

(வி - ரா) நாப்பாடம் ராவினுற் செய்யும் பாடமென்பதாத லால் மூன்றாம் வேற்றுமைத்தொகை. படித்தலுக்கு இதழ்முதலிய கருவிகளுள் சிறந்து நாவாதலால் நாப்பாடம் என்றார். “யா காவர ராயினு ராகாக்க” என்றதும் இதுபற்றி. கொள்ளாநின்றென்பது கொள்ளா எனத் திரிந்தது. புடை - முதனிலைத் தொழிற்பெயர். தீப்புலவ னெண்பதில் தீமை இன்மையை உணர்த்தியது.

Well-disciplined men of wisdom, will not associate with the man of no learning, who merely repeats by rote things he has memorised, as though he had understood their significance. For, if such a man is defeated in an assembly, he will either slander the family of his opponents, or he will spring up and challenge them to fight. (312)

**313. சொற்றுற்றுக் கொண்டு சௌனாத்தெழுஷல் காழுவர் கற்றுற்றல் வண்மையுந் தாந்தேரூர்—கற்ற செலவுரைக்கு மாற்றியார் தோற்ப தறியார் பலவுரைக்கு மாந்தர் பலர்.**

(ப - ரா) சௌனாத்து எழுதல் - (தமது ராவில்) தினவு உண்டாவதினால், சொற்று - (எவ்வறையேனும்) சொல்லி, ஆற்றக்

கொண்டு-(அத் தினவை) தணித்தலைக் கொள்ள, காழுறவர்-விரும்பி, கற்று - (நால்களை முறையில்) கற்று, ஆற்றல் - (அவற்றின் பொருளை இதற்கு இன்னதாகுமெனச் சொல்லுதலைச்) செய்தவினது, வன்மையும் - திறத்தையும், தாம் தேரூர் - தாம் தெளியாமலும், கற்ற - தாம் அறிந்தவற்றை, செல - (கேட்போருடைய மனத்தில்) பதியும்படி, உரைக்கும் ஆறு - எடுத்துச் சொல்லும் முறையை, அறியார் - அறியாமலும், தோற்பது அறியார்-(இன்னதற்கு இதைக் கூறின்) தோல்வியடைவோ மென்பது அறியாமலும், பல உரைக்கும் மாந்தர்-(ஒன்றைச் சில சொற்களா வுணர்த்தாமல்) பலசொற்களா வுணர்த்து மக்கள், பலர் - பலருளர்.

(போ-ரை) தமது நாவில் தினவு உண்டாவதினால் எவற்றை யேனும் சொல்லி அத் தினவைத் தணித்தலைக்கொள்ள விரும்பி, நால்களை முறையில் கற்று அவற்றின் பொருளை இதற்கு இன்னதாகுமெனச் சொல்லுதலைச் செய்தவினது திறத்தையும் தாம் தெளியாமலும், தாம் அறிந்தவற்றைக் கேட்போருடைய மனதில் பதியும்படி எடுத்துச் சொல்லும் முறையை அறியாமலும், இன்னதற்கு இதைக் கூறின் தோல்வியடைவோ மென்பதை அறியாமலும், ஒன்றைச் சில சொற்களா வுணர்த்தாமல் பல சொற்களா வுணர்த்து மக்கள் பலருளர்.

(வி-ரை) கற்றுற்றல் வன்மையுங் தாங்தேறி, கற்ற செலவுரைக்குமா றறிந்து, சிலவுரைக்குமாந்தர் உண்டாயிருத்தவின தருமை குறித்துப் பலர் என்றார். ஆற்றென்பது முதனிலைத் தொழிற் பெயர். சீனத் தென்பதில் து பகுதிப்பொருள் விழுதி. காழுறவர்முதலைய வினைமுற்று நான்கும் வினையெச்சமாயிறும், முதல் வூள்ளது தனித்தும், மற்ற மூன்றும் அடுக்கியும் உரைக்குமென்னும் வினை கொண்டன.

Many are the men that long to utter something, merely with a view to gratify an itching tongue. Such men do not apprehend the might of learning of their opponents; they do not know how to express with force what they have learnt, nor do they know what defeat in a learned assembly means.  
(313)

**314. கற்றதூட மின்றிக் கணக்காயர் பாடத்தால்  
பெற்றதாம் பேதையோர் சூத்திரம்—மற்றதனை**

நல்லா ரிடைப்புக்கு நானுது சொல்லித்தன்  
புல்லறிவு காட்டி விடும்.

(ப - ளை) பேதை-அறிவிலான், கற்றதும் இன்றி-பொருள் கேட்டுணர்ந்தது மில்லாமல், கணக்காயர் பாடத்தால் - எழுத்து நடை பயிற்றுவோர் கற்பித்த பாடத்தினால், ஒர் சூத்திரம் - ஒரு செய்யுள், பெற்றது ஆம் - முகபாட மாக்கப்பட்டதாம், அதனை-அச் செய்யுளை, நல்லாரிடை - குற்றமற்ற அறிவுடையார் கூட்டத் தில், புக்கு - புகுந்து, நானுது - நாணமில்லாமல், சொல்லி - (அங்கல்லோர் பேசும் பொருளுக்குப் பொருத்தமில்லாமல்) சொல்லி, தன் புல் அறிவு - தனது அறிவின்மையை, காட்டிவிடும்-வெளிப் படுத்திவிடுவான்.

(போ-ளை) அறிவிலான் பொருள்கேட்ட உணர்ந்தது மில்லாமல் எழுத்து நடை பயிற்றுவோர் கற்பித்த பாடத்தினால் ஒரு செய்யுள் முகபாட மாக்கப்பட்டதாம்; அச் செய்யுளைக் குற்றமற்ற அறி வுடையார் கூட்டத்தில் புகுந்து நாணமில்லாமல் அங்கல்லோர் பேசும் பொருளுக்குப் பொருத்த மில்லாமல் சொல்லித் தனது அறிவின்மையை வெளிப்படுத்திவிடுவான்.

(வி-ளை) என்னுது சொல்லுதற்குப் புல்லறிவு காரணமாயினும் பேதையானவன் பொருத்த மில்லாத செய்யுளைச் சொல்லியின் பே அவ்வாறு பிறரா வறியப்படுதலால், காட்டிவிடுதற்குச் சொல்லுதல் காட்சிக் காரணமாதல்பற்றிச் சொல்லி யென்பது காரணப் பொருட்டாகிய இறங்கால வினையெச்சம். கற்றது, பெற்றது-வினைப்பெயர்கள். பேதை-பண்பாகுபெயர். சூத்திரமென்பது இங்குப் பொதுப்படச் செய்யுளுக் காயிற்று.

The fool who has not learnt anything thoroughly, but has merely learnt by rote one formula from a tutor, will enter a learned assembly, speak it out without shame, and thus betray his shallow knowledge. . . . . (314)

**315.** வென்றிப் பொருட்டால் விலங்கெதாத்து மெய்கொள் கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ-பொன்றி [ளார் உரைவித் தகமெழுவார் காண்பவே கையுள் சுரைவித்துப் போலுந்தம் பல்.

(ப - ளை) விலங்கு ஒத்து - மிருகத்தை ஒத்து, மெய் - (அறி வுடையோர் கூறும்) உண்மைப் பொருளை, கொள்ளார் - உணரா

மல், கன்றி - புழுக்கி, கதுத்து - கோபக்குறி காட்டி, ஏழுங்கு - எழுங்கு நின்று, வென்றி - அவரை வெல்லுதலாகிய, பொருட்டால் - பொருளுமைந்தகடுஞ்சொல்லினால், காய்வாரோடு-கோபித் துப்பேசு மியல்பினரிடத்து, ஒன்றி - கூடி, வித்தகம் - நல்லறி வை, உரை - சொல்ல, எழுவார் - மூயல்வோர், கையுள்-தம் கையில், சுரைவித்துப்பேரலும்-சுரையின் விதை ஒக்கும், தம் பல்தம் பற்களை, காண்பவே-கானு தொழியார்.

(போ - ரை) மிருகத்தை ஒத்து அறிவுடையோர் கூறும் உண்மைப்பொருளை உணராமல் புழுக்கிக் கோபக்குறி காட்டி எழுங்கு நின்று அவரை வெல்லுதலாகியபொருளுமைந்தகடுஞ்சொல்லினால் கோபித்துப்பேசு மியல்பினரிடத்துக் கூடி நல்லறிவைச் சொல்ல மூயல்வோர் தம் கையில் சுரையின் விதை ஒக்கும் தம் பற்களைக் கானுதொழியார்.

(வி - ரை) கடுஞ்சொல் கேட்டமாத்திரையில் நல்லறிவாளர் அடங்குதலையே புல்லறிவாளர் தமக்கு வெற்றியெனக் கொள்ளுதலால் அவர் கூறுங் கடுஞ்சொல்லை வென்றிப்பொருட்டு என்றும், தாம் கூறுவது பொருத்த மிலது, நல்லறிவாளர் கூறுவது பொருத்தமுன்னெனப் பகுத்துணர் வில்லாமையால் விலங்கொத்து என்றும் கூறினர். புல்லறிவாளர்க்கு அறிவுறுத்துவோர் அடையும் பயன் அவமதிப்பெண்பது கருத்து. விலங்கு - முதனிலைத் தொழி லாகுபெயர். உரை என்னும் முதனிலை வினையெச்சப்பொருள்பட நின்றது. ஏ தேற்றம்.

Those who rise to speak words of wisdom in an assembly, wherein are men who, like beasts, rage and fret and fume with anger, and contend merely for the sake of victory, not being inclined to accept the truth, will see their own teeth, like pumpkin seeds, in their hands. (3.5)

### 316. பாடமே போதிப் பயன்றீரித ரேற்றுத்

மூடர் முனிதக்க சொல்லுங்கால்—கேட்டருஞ்சிர்  
சான்றேர் சமழுத்தனர் நிற்பவே மற்றவரை  
ஈன்றுட கிறப்பப் பரிந்து.

(ப-ரை) பாடமே ஒதி - மூலபாடமொன்றையே படித்து, பயன்தெரிதல் தேற்றுத்-அப் பாடத்தின் பொருளை ஆராய்தலை உணராத, மூடர் - புல்லறிவாளர், முனிதக்க - அருவருக்கத்தக்க

பொருள்களை, சொல்லுங்கால் - சொல்லாதிற்கையில், கேடு அருசிர் - கெடுதலில்லாத சிறப்பினையுடைய, சான்றோர் - (கல்வியறி வொழுக்கங்களால்) நிறைந்தோர், அவரை - அம் மூடரை, ஈன் ஸ்ட்கு - பெற்றவனுக்கு, இறப்பப் பரிந்து - (மகப்பேற்றின் பயணைப் பெற்றிலனே யென்று) மிகவும் இரக்கமுற்று, சமழ்த்தனர்-வருந்திக் கேட்டுக்கொண்டு, நிற்ப - வாளா இருப்பர்.

(போ-ஞா) மூலபாடமொன்றையே படித்து, அப் பாடத்தின் பொருள்களை ஆராய்தலை உணராத புல்லறிவாளர் அருவருக்கத்தக்க பொருள்களைச் சொல்லாதிற்கையில் கெடுதலில்லாத சிறப்பினையுடைய கல்வியறி வொழுக்கங்களால் நிறைந்தோர் அம் மூடரைப் பெற்றவனுக்கு மகப்பேற்றின் பயணைப் பெற்றிலனே யென்று மிகவும் இரக்கமுற்று வருந்திக் கேட்டுக்கொண்டு வாளா இருப்பர்.

(வி - ஞா) பாடமோதுதலே அமையுமெனக் கொண்டவரால்பயன் தெரிதல் தேருதவராயினர். வருத்தமாவது மூடர் கூறுவனவு; ஒருக் கேட்பதற்கு மனமொவ்வாமையாலாம் வருத்தம். மூடர், இழிப்பினால் ஒருமைப்பால் பன்மைப்பாலாயிற்று. சொல்லுங்கால் - நிகழ்கால வினையெச்சம்; இதில் ‘கால்’ விகுதி காலங்காட்டியது.

When fools, who have learnt by rote the mere texts, without understanding their significance, speak words that excite one's contempt in an assembly, learned men of undying fame will silently stand by, sorely pitying the mothers that gave birth to such fools. (313)

**317. பெறுவது கொள்பவர் தோன்போ ஜெறிப்பட்டுக் கற்பவர்க் கெல்லா மெனியதான் மற்றம் முறிபுரை மேனிய குன்னம்போன் நியார்க்கு மறிதற் கரிய பொருள். \***

(ப - ஞா) நால் பொருள் - கல்விதாவினது பொருள்கள், பெறுவது கொள்பவர் - (கொடுப்பவரைக் கொள்ளாமல்) விலையைக் கொள்கின்ற வேசியரது, தோன்போல - தோனைப்போல, கெறி பட்டு - வழிபாட்டு முறையில் நின்று, கற்பவர்க்கு எல்லாம்-கற்கு மியல்புடையார்க்கெல்லாம், எளிய - எளிதி ஊணரப்படுவனவாம்; முறி புரை-மாந்தளிரை ஒத்த, அம் மேனியர்-மென்மை

யாகிய மேனியையுடைய அவ் வேசியரது, மற்று உள்ளம்போன்று - உள்ளத்தி னிலைமையைப்போல, யார்க்கும் - வழிபாட்டு முறையில் நின்று கல்லாதவர்க்கெல்லாம், அறிதற்கு அரிய-அறிந்துகொள்ளுதற்கு அருமையாயுள்ளனவாம்.

(போ - ரை) கல்வி நூலினது பொருள்கள் கொடுப்பவரைக் கொள்ளாமல் விலையைக் கொள்கின்ற வேசியரது தோளைப்போல, வழிபாட்டுமுறையில் நின்று கற்கு மியல்புடையார்க் கெல்லாம் எளிதி ஒண்றப்படுவனவாம்; மாங்தளிரை ஒத்த மென்மையாகிய மேனியையுடைய அவ் வேசியரது உள்ளத்தி னிலைமையைப் போல வழிபாட்டு முறையில் நின்று கல்லாதவர்க்கெல்லாம் அறிந்துகொள்ளுதற்கு அருமையாயுள்ளனவாம்.

(வீ - ரை) நூலென்பதனீற்றில் தொகையாகவின்ற ஆருவ தற்குப் பயனிலை பொருளாதலால் இதை அதனேடு கூட்டுக் கொறுவதென்றது தம்மை யனுபவிக்கும் போகத்துக்கு சடாகக் கொள்ளும் பொருளை யாதலால் அதற்கு விலையெனப் பொருள் சொல்லப்பட்டது. உள்ளம் தோளினது எண்மையைப் போலா மையால் மற்று பிறிதென்னும் பொருளது. போன்று-போல என்பதன் திரிபு. ஆசிரியர்க்கு வழிபாடுசெய்து கல்லாதவர்க்கு தூல் பயன்படுத விலைதென்பது கருத்து.

Like the charms of harlots who sell their love to all those who pay, books of wisdom are easy of understanding to all those who apply themselves to their study in the right manner; but to others, they are as hard of comprehension as the minds of these harlots, whose forms are soft and beautiful like tender shoots.

(317)

**318. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியா ருப்த்தக மெல்லா நிறைப்பினு—மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே பொருடெரிந்து தேற்றும் புலவரும் வேறு.**

(ப - ரை) புத்தகமே - நூல்களையே, சாலத் தொகுத்தும்- மிகச் சேர்த்தும், பொருள் தெரியார்-(அவற்றின்) பொருளை உண ராதவர், உய்த்து - முயன்று கொண்டுவந்து, அகம் எல்லாம் - தம் வீடு முழுமையும், நிறைப்பினும் - நிறைத்துவவத்தாலும், அவற்றை-அவற்றின் பொருளை, போற்றும் புலவரும்-(கேட்டு) மறவா

மல் சிந்திக்கும் புலவரும், வேறே - வேறேயாவர்; பொருள் தெரிந்து - (அவற்றின்) பொருளை ஆராய்ந்தறிந்து, தேற்றும் புலவரும் வேறு ஏ - (பிறர்க்கு) அறிவுறுத்துகின்ற புலவரும் வேறேயாவர்.

(போ-ரை) நூல்களையே மிகச் சேர்த்தும் அவற்றின் பொருளை உணராதவர் முயன்று கொண்டுவந்து தம் வீடுமுழுமையும் நிறைச்சுவைப்பாராயினும், அவற்றின் பொருளைக் கேட்டு மறவா மல் சிந்திக்கும் புலவரும் வேறேயாவர்; அவற்றின் பொருளை ஆராய்ந்தறிந்து பிறர்க்கு அறிவுறுத்துகின்ற ரூர்க்கும் வேறேயாவர்.

(வி-ரை) பேரற்றும் புலவரென்றது நன்மானுக்கர்களே; பொருட்டரிந்து தேற்றும் புலவரென்றது நல்லாசிரியரை. இவ் விருதிறத்தாரு மல்லாரே பொருட்டரியா ராதலால் இவ் விருவரை யும் வேறு என்றார். ஏ இரண்டும் ஸ்ரீநிவை. சுற்றிலுள்ள வேறென்பதனேடுங் கூட்டுக. மற்று - வினைமாற்றுப் பொருளது. முன் னாள்ள உம்மை எதிரது தழிதியதும், பின்னது இறந்து தழிதியது மாம்.

Although some men collect books in abundance, and fill a whole house with them, those who understand the contents of such books and take care of them, are learned men of a class; and those men who, not only understand their contents, but also expound them to others, are learned men of another class (both classes being different from the mere book-collectors).

(318)

**319. பொழிப்பகல நுட்பநு லெச்சமிகந் நான்கின்**  
**கொழித்தகலங் காட்டாதார் சொற்கள்—பழிப்பின்**  
**னிறையாமா சேர்க்கு நெடுங்குன்ற நாட!**  
**உரையாமோ நூலிற்கு நீண்கு.**

(ப-ரை) ஆமா நிறை - காட்டுப்பசுவின் கூட்டத்தை, சேர்க்கும் - (தன்னிடத்துக்) கூட்டுகின்ற, நெடுங்குன்றம் - வளமிகுந்த மலையைச் சார்ந்த, நாட - சூறிஞ்சிலிலத் தலைவனே!, பொழிப்பு-தொகுத்துரை, அகலம் - அகலவுரை, நுட்பநால் - நுட்பவுரை, எச்சம் - எச்சவுரை, (ஆகிய) இங்நான்கின்-இங்கான்குரையாலும், கொழித்து-ஆராய்ந்து, அகலம் காட்டாதார்-விரிவுரையை உணர்த்

தாதவருடைய, சொற்கள் - பயனில் சொற்கள், நூலிற்கு - ஒரு நாலுக்கு, பழிப்பு இல் - (அறிவுடையோரால்) நின்திக்கப்படுதலில் வாத, நன்கு உரை ஆமோ-நன்மையாகிய உரையாகுத வில்லை.

(போ - ரை) காட்டுப்பசுவின் கூட்டத்தைத் தன்னிடத்துத் கூட்டுகின்ற வளமிகுந்த மலையைச் சார்ந்த குறிஞ்சிகிலத் தலைவனே! தொகுத்தரை, அகலவுரை, நுட்பவுரை, எச்சவுரை ஆகிய இங்கான்கு உரையாலும் ஆராய்ந்து விரிவுரையை உணர்த்தாதவருடைய பயனில் சொற்கள் ஒரு நாலுக்கு அறிவுடையோரால் நின்திக்கப்படுவதை. நன்மையாகிய உரையாகுத வில்லை.

(வி-ரை) தான் புல், நீர், நிழவின் வளமுடைமையால் ஆமா மூல்லையை விட்டுத் திரளாகத் தன்னிடத்துச் சேர்வதாயிருப்ப, சேர்க்கு நெடுங்குன்ற மென்றது அதன் வளத்தைச் சிறப்பித்தற்கு. சேர்க்குமென்னும் பிறவினை தன்வினையாமெனக் கூறுவாருமூளர். இங்கான்கு வகையினாலும் கூறவல்லர் நல்லறிவாள ரென் பது கருத்து. பொழிப்பென்பது மூலபாடம், தனிமொழிகளாகப் பிரித்துப் பொருளுரைத்தல், மேற்கோள் காட்டல் என்பவற்றால் உரைக்கும் பொருள். அகலமென்பது ஒருவனுரையிடப் படுகுந்த நூலிலும், வேறொருநூலிலும் கூறப்பட்ட பொருள்களில் இஃது இங்ஙனங் கூறப்படுதல் முறையோ என வினாவி, இங்ஙனம் வினாவுதலால் தோன்றும் மாறுபடு பொருளைக் காட்டி யுரைத்தல். நுட்ப மென்பது இன்னின்ன ஏதுக்களினுலெலன ஏதுக்களைக் காட்டி அம் மாறுபடு பொருளைக் களை தல். எச்சமென்பது மாறுபடு பொருளைக் களைந்து, தான் துணிக்க பொருளை யுரைத்தல். இவற்றைப் “பாடங்கண்ணழி வுதாரண மென்றிவை, நாடிற் நிரிவில வாகுதல் பொழிப்பே, தன்னுான் மருங்கினும் பிறநன் மருங்கினும், துண்ணிய கடாவின் புறந்தோன்று விகற்பம், பண்ணிய வகல மென்மனூர் புலவர், ஏதுவி னங்கவை துடைத்த னுட்பம், தடைத்துக்கொள் பொருளே யெச்சமென்ப.” என்பவற்றானு முனர்க, உரையும் நூலாதலால் நுட்பதான் வென்றார்.

O Lord of the land of long chains of hills, where wild cows congregate in herds! Will the words of those who do not furnish an elaborate exposition of the contents of a book, after sifting it thoroughly in the four divisions of summary, amplification, critical notes, and supplementary notes, form a good and faultless commentary of the book?

**320.** இற்பிறப் பில்லா செனைத்துநால் கற்பினுஞ்  
சொற்பிறரைக் காக்குங் கருவியோ—விற்பிறந்த  
நல்லறி வாளர் நவின்றநு ரேற்றுதார்  
புல்லறிவு தாமறிவ தில்.

(ப-ரை) இல் பிறந்த - உயர்குடியிற் பிறந்த, நல் அறிவாளர்-  
குற்றமற்ற அறிவை யாளுதலுடையோரால், நவின்ற நூல்-சொல்  
லப்பட்டனவற்றின் கருத்தை, தேற்றுதார் - தெளியாதவராகி,  
புல் அறிவு உம் - தமது சிற்றறிவையும், தாம் அறிவுது இல் -  
தாம் அறிந்துகொள்ளும் இயல்பில்லார், (ஆதலால்) இல் பிறப்பு  
இல்லார் - உயர்குடிப் பிறப்பில்லாதவர், எனைத்துநால் கற்பினும்-  
எவ்வளவு நூல்களைக் கற்றுராயினும், சொல் - (அவர் வாயிற் பிறகு  
கும்) சொல், பிறரை - உயர்குடியிற் பிறந்த கற்று வல்லவரது  
சொற்களை, காக்கும் - தடுக்கவல்ல, கருவி - கருவியேயாம்.

(போ-ரை) உயர்குடியிற் பிறந்த குற்றமற்ற அறிவை யா  
ளுதலுடையோரால் சொல்லப்பட்டனவற்றின் கருத்தைத் தெளியா  
தவராகித் தமது சிற்றறிவையும் தாம் அறிந்துகொள்ளும் இயல்  
பில்லார் ஆதலால் உயர்குடிப் பிறப்பில்லாதவர் எவ்வளவு நூல்களைக்  
கற்றுராயினும் அவர் வாயிற் பிறக்கும் சொல் உயர்குடியிற்  
பிறந்த கற்றுவல்லவரது சொற்களைத் தடுக்கவல்ல கருவியேயாம்.

(வி-ரை) பிறர் - கருத்தாவாகுபெயர். உம்கை உயர்வுசிறப்பு. புல்லறி வென்பதனீற்றில் இறந்தது தழீஇய எச்சவும்மை தொகுத்தல் பெற்றது. இற்பிறப் பில்லார் சொல் இற்பிறந்த கற்றுவல்லோரது சொற்களைத் தடுத்தவென்றது இற்பிறப்பினர் கூறும் சொற்கள், ஆழமுடைமையாய் அவை தமக்குப் புலப்படாமைபற்றி அவமதிப்பராதலால் அதற்கஞ்சி அவர் வாய் பேசாதடங்குதலே. நூல் - கருத்து. “காதல் காதலறியாமை” என்னுங் குறளில், ‘நூல்’ என்பது இப் பொருட்டாது காண்க.

Low-born men, whatever books they may study, are instrumental by their foolish utterances, in making wise and learned men of high birth to keep silence, without giving expression to their views, because the former can neither understand the words of such wise men of noble birth, nor are they conscious of their own ignorance.

## Chapter XXXIII—Insufficient Knowledge

### 33-ஆம் அதிகாரம்: புல்லறிவாண்மை

[இனி இற்பிறப்பில்லாத குணஞ்செயல்களை நான்கதிகாரங்களால் கூறுத்தொடங்கி, முதற்கண் புல்லறிவாண்மை கூறுகின்றனர். அஃதாவது புல்லிய அறிவினை ஆளுதலாகிய தன்மை. அது தாம் சிற்றறிவினரா யிருந்தே தம்மைப் பேரறிவினராக மதித்து, உயர்ந்தோர் கூறும் உறுதிமொழியைப் பொருளாகக் கொள்ளாமை.]

**321. அருளி னறமுரைக்கு மன்புடையார் வாய்ச்சொல்  
பொருளாகக் கொள்வர் புலவர்—பொருள்லா  
வேழை யதனை யிகழ்ந்துரைக்கும் பாற்கூழை  
மூழை சுவையுணரா தாங்கு.**

(ப-ரா) அருளின்-(அறஞ் செய்யாது கெடுவாரை நோக்கிக்) கருணையினால், அறம் உரைக்கும் - அறநெறியைக் கூறுகின்ற, அன்பு உடையார் - அன்பை யுடையாரது, வாய்ச்சொல் - வாயி னிடத்துண்டாஞ் சொல்லை, புலவர் - அறிவுடையார், பொருளாகக் கொள்வர் - பயன் தருவதாக ஏற்றுக்கொள்வார்; பொருள் அல்லாத - (அறிவுடையாரால்) ஒரு பொருளாக மதிக்கப்படாத, எழை - அறிவிலி, மூழை - துழாவுங் தடிப்பு, பால்கூழை-பாயசத்தை, சுவை உணராதது ஆங்கு - சுவை யறியாததுபோல, அதனை-அச் சொல்லை, இகழ்ந்து உரைக்கும்-(உணரும் வலியின்மையால்) அவமதித்துப் பேசவன்.

(போ-ரா) அறஞ் செய்யாது கெடுவாரை நோக்கிக் கருணையினால் அறநெறியைக் கூறுகின்ற அன்பை யுடையாரது வாயி னிடத்துண்டாஞ் சொல்லை அறிவுடையார் பயன் தருவதாக ஏற்றுக்கொள்வார். அறிவுடையோரால் ஒரு பொருளாக மதிக்கப்படாத அறிவிலி, துழாவுங் தடிப்பு பாயசத்தைச் சுவையறியாததுபோல, அச் சொல்லை உணரும் வலியின்மையால் அவமதித்துப் பேசவன்.

(வி - ரா) அருளும் அன்பும் சேரவுடையா ராதவின் மறங்கூற அறியாரென்பதுணர்த்தற்கு வாயென வேண்டாது கூறினர். அருள் - பிறர் கேட்டைக் குறித்து உண்டாம் இரக்கம்; அன்பு-சம்பந்தமுடையார்மேல் வைக்கும் விருப்பம். உணரும் வலியின்மை

யென்பது உவமையாற் பெற்றும். “அறிவின்மை இன்மையுளின் மை” ஆதவின், ஏழை பண்பாகுபெயராய் அறிவிலான்மேல் நின்றது.

Men of learning will esteem as useful the words uttered by those who, graciously and out of love, teach the ways of virtue; but the fool, who is good-for-nothing himself, will despise such precious teaching, even as the ladle cannot appreciate the flavour of the rice, boiled in milk. (321)

**322. அவ்விய மில்லா ரறத்தா ஹரைக்குங்காற் செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார் கவ்வித்தோ றின் னுங் குஞுங்கர்நாய் பாற்சோற்றின் செவ்வி கொள்ரேற்றிரு தாங்கு.**

(ப - ரை) தோல் கவ்வித் தின்னும் - (அசுத்தமாகிய) தோலைக் கொலித் தின்னு மியல்புள்ள, குஞுங்கர் நாய் - சண்டாள ருடைய நாய்கள், பால்சோற்றின் - பாயசத்தினது, செவ்வி சொள்ளல் - (மணஞ்சு சுவைமுதலிய) தன்மையை அறிந்துகொள்ளுதலை, தேற்றுதது ஆங்கு - உணராததுபோல, அவ்வியம் இல்லார்-பிறர் பேற்றைக் கண்டு மகிழாத இயல்பில்லாதவர், அறத்துஆறு-அறத்தி னெறியை, உரைக்குங்கால் - சொல்லாநிற்கையில், செவ்வியர் அல்லார் - நற்குணத்தின ரல்லாதவர், செவிகொடுத்தும்- (மனம் அறத்தில் கிடக்கக்) காதைக்கொடுத்தாயினும், கேட்கலார் - கேட்டல் செய்யார்.

(போ-ரை)!அசுத்தமாகிய தோலைக் கொலித் தின்னு மியல்புள்ள சண்டாளருடைய நாய்கள் பாயசத்தினது மணஞ்சுவை முதலிய தன்மையை அறிந்துகொள்ளுதலை உணராதலுபோல, பிறர் பேற்றைக் கண்டு மகிழாத இயல்பில்லாதவர் அறத்தினெறியைச் சொல்லாநிற்கையில் நற்குணத்தின ரல்லாதவர் மனம் புறத்தில் கிடக்கக் காதைக் கொடுத்தாயினும் கேட்டல் செய்யார்.

(வி - ரை) கொடுத்து மென்னும் இழிவசிறப்பும்மையால் மனம் புறத்திற் கிடக்கை பெற்றும். மனம்புறத்திற் கிடக்கச் செவி கொடுத்துக் கேட்டல் கேட்பார்போன்றிருத்தல். தின்னுமென்னும் பெயரெச்சம் நாயென்னும் கருத்தன்பெயர் கொண்டது. செவ்வி என்னும் பண்புப்பெயரில் பகுதிப்பொருள் விகுதியாகிய இகரவியிரப் புணர்ச்சியால் செழ்மென்னும் முதனிலை ஈற்று மகரம்

வகரமாகத் திரிந்து இரட்டியது. அவ்வியம், கவ்வி என்பவற்றில் ஒள்காரத்துக்கு அகர வகரங்கள் போலியாக வந்தன.

When men of a grudging disposition expound the ways of virtue, those who are not righteous, will not even give ear to such teaching; even as the currier's dog that bites and devours leather, cannot appreciate the smell or taste of rice, boiled in milk. (322)

### 323. இமைக்கு மளவிற்றம் மின்னுயிர்போ மார்க்க

மெனைத்தானுங் தாங்கண் டிருந்தும்—தினைத்துணையு  
நன்றி புரிகல்லா நாவரின் மடமாக்கள்  
பொன்றிலென் பொன்றுக்கா லென்.

(ப - ரை) இமைக்கும் அளவில் - இமைக்குஞ்சொழில் நிக  
முங்காலத்தில், தம் இன் உயிர் - தம்முடைய இனிய வயிர், போம்  
மார்க்கம் - உடம்பினின் று நீங்கு - முறைமையை, எனைத்தானும்-  
எவ்வளவு சிறிதாயிலும், தாம் கண்டிருந்தும் - (காட்சிப்பிரமாண  
மாகத்) தாம் கண்டுவைத்தும், தினைத்துணையும்-தினையனவாயிலும்,  
நன்றி புரிகலாத - (அறிவுடையோர்க்கு) ஒவ்வுதலுடைய கருமங்  
களைச் செய்யாத, நான் இல் - நானுதலின்மையாகிய, மடமாக்  
கள் - புல்லறிவாளர், பொன்றில் என் - சாவாராயின் வருங்கேடு  
யாது?, பொன்றுக்கால் என்-சாவா துயிரோடிருப்பாராயின் வரும்  
பயன் யாது?

(போ - ரை) இமைக்குஞ்சொழில் நிகமுங்காலத்தில் தம்  
முடைய இனியவயிர் உடம்பினின் று நீங்கும் முறைமையை எவ்  
வளவு சிறிதாயிலும் காட்சிப்பிரமாணமாகத் தாம் கண்டுவைத்  
தும் தினையனவாயிலும் அறிவுடையோர்க்கு ஒவ்வுதலுடைய கரு  
மங்களைச் செய்யாத நானுதலின்மையாகிய புல்லறிவாளர் சாவா  
ராயின் வருங் கேடு யாது? சாவா துயிரோடிருப்பாராயின் வரும்  
பயன் யாது?

(வி - ரை) என் இரண்டும் இன்கை குறித்து நின்றன.  
கண்டிருத்தலாவது பிறருயிர் நீங்குதலைத் தாம் கண்கூடாகப்  
பார்த்தறிதல். உயிரினும் நான் சிறந்ததெனக் கொள்ளாமல்  
யயிர் சிறந்ததாகக் கொண்டவராதலால் தம் மின்னுயிர் என்றும்,  
கருத்திற்பதிய வணர்தல் ஒரோவழி ஒரோகாலத்தாதலின் எனைத்  
தானுங் கண்டிருந்தும் என்றுங் கூறினர். புரிகலாத என்னும்

காரியப்பொருட்டாகிய மறைவினைப் பெயரெச்சம் தன் காரண மாகிய நாணின்மை கொண்டது. இவ் வெச்சத்தில் ஈறு தொகுத்த வென்க. நன் தம்முடைய குடிப்பிறப்பு முதலியவற்றுக்கு ஒவ்வுதலில்லாத கருமத்தைச் செய்ய நானுதல்; ஆதலின், நன்றி ஒவ்வுதலுடைய கருமத்தின்மேலது. மடம் - அறியாமை. புல்லறிவாளர் கெடினும், வாழினும் உலகிற்குப் பயனில்தென்பது கருத்து.

Even though they see, before their very eyes, how their life, so sweet to them, passes away in the twinkling of an eye, yet, men of a shameless and foolish disposition, do no act of good, even to the extent of a grain of millet. What matters it, then, whether such shameless and stupid people, live or die. ()

### 324. உளநாள் சிலவர் ஓயிர்க்கீம மின்றுல்

பலர்மன்னுங் தூற்றும் பழியால்—பலருள் ஞங்  
கண்டாரோ டெல்லா நகா அ தெவலென்றுவன்  
நண்டித் தனிப்பகை கோள்.

(ப - ரை) உளநாள் - உடலோடுகூடி வாழுநாள், சில - சிலவாயிருக்கின்றன; உயிர்க்கு - (அச் சிலநாளையுடைய) தன் னுயிர்க்கு, எமம் இன்று - (இடுக்க ஜெரிடின்) காத்தலிலது; பலரும் மன் தூற்றும் - பலராலும் மிகுதியும் பழிக்கப்படும், பழி - பழியைத் தருவது; (ஆதலால்) ஒருவன் - ஒருவன், கண்டாரோடு எல்லாம் - தன்னுல் காணப்பட்ட எல்லாரிடத்தும், நகாது - இனிய முகத்தனுய் நட்புக்கொள்ளாமல், தண்டி - (அன்பை) முற்றும் விட்டு, தனிப் பகை - தனியனுகுதற் கேதுவாகிய பகையை, பலருள்ளும் - பலரிடத்தும், கோள் - கொள்ளுதல், எவன்-யாது?

(போ-ரை) உடலோடு கூடி வாழுநாள் சிலவாயிருக்கின்றன. அச் சிலநாளையுடைய தன் னுயிர்க்கு இடுக்கஜெரிடின் காத்தலிலது, பலராலும் மிகுதியும் பழிக்கப்படும் பழியைத் தருவது; ஆதலால், ஒருவன் தன்னுல் காணப்பட்ட எல்லாரிடத்தும் இனியமுகத்தனுய் நட்புக்கொள்ளாமல் அன்பை முற்றும் விட்டுத் தனியனுகுதற் கேதுவாகிய பகையைப் பலரிடத்தும் கொள்ளுதல் யாது?

(வி-ரை) உளநாள் சில என்பது யாவர்க்கும் பொதுவாத வால் அதனை முன்னும், உடலோடுகூடி வாழ்தலுக்குரிய தாத

வாஸ் ஏமம் அதன் பின்னும், பின்னெழுகும் கல்லெலாழுக்கத்தால் நீங்குதலுடைமையால் இறுதியில் பழியையும் வைத்தார். தங்கே விடுவதாதலால், பழியைத் தருவதாகிய பகைகோள் பழியெனக் காரணம் காரியமாக வுபசரிக்கப்பட்டது. இவ்வாரை ஞாழுகுவானுக்கு நட்பின ரில்லாரமையால் பின்னின்ற பலர் அயலவரை உணர்த்தி யது. ஏமயின்று, பழியைத் தருவதென்பவற்றிற்குக் கருத்தன் பகைகோள். மன் மிகுநிப்பொருளாது.

One's days are few; one's life of such short duration has no safeguard against disease or other afflictions; and such life is full of blame and guilt. Why should a man of such life, instead of being friendly with all whom he may come across, alienate himself from, and harbour hatred against, them. (324)

**325.** எய்தி யிருந்த வவைமுன்னர்ச் சென்றெள்ளி  
வைதா நென்றுவ நென்றுவனை—வைய  
வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான்  
வியத்தக்கான் வாழு மெனின்.

(ப - ரை) எய்தி இருந்த - (அறிவுடையோர்) கூடியிருந்த,  
அவை முன்னர் - சபையினிடத்து, ஒருவன் சென்று - புல்லறி  
வாளனென்றுவன் போய், ஒருவனை என்னி-ஒருவனை அவமதித்து,  
வைதான் - நின்தித்தான்; வைய - நின்திக்கையில், வயப்பட்டான் -  
நின்திக்கப்பட்டவன், வாளா இருப்பானேல் - மாரௌன்றுஞ்  
செய்யா திருப்பானுயின், வைதான்-நின்தித்தவன், வரழும் எனின் -  
வாழ்வுடையானுயிருப்பானால், வியக்கத்தக்கான் - (அறிவுடையோரால்)  
அதிசயிக்கத் தகுந்தவன்.

(போ-ரை) அறிவுடையோர் கூடியிருந்த சபையினிடத்  
துப் புல்லறிவாளனென்றுவன் போய் ஒருவனை அவமதித்து நின்தித்தான்; நின்திக்கையில் நின்திக்கப்பட்டவன் மாரௌன்றுஞ்  
செய்யாதிருப்பானுயின் நின்தித்தவன் வாழ்வுடையானு யிருப்பானு  
ஞல் அறிவுடையோரால் அதிசயிக்கத் தகுந்தவன்.

(வி-ரை) ஒருவன் மாறுசெய்யக் கருதுதல் தன்னை ஒருவன்  
என்னி வைதவற்றைக் கேட்ட பின்பே ஆதவின் வைய வயப்பட்டான் என்றும், வைதான் கேட்டைதல் திண்ணமாதவின் வாழு  
மெனின் என்றும், அவன் வாழ்த லரிதாதவின், வியத்தக்கான்  
என்றுங் கூறினர். முன்னர் ஏழுனுருபு. வையப்பட்டா னென்ப

தில் யகரத்தின் முன்னின் ற ஜிகாரத்துக்கு அகரம் போலியாக வந்தது. வியக்கத்தக்கா னென்பதில் வினையெச்சத்திறு தொகுத்திது.

A man goes before an assembly of wise men, where he despises and reviles another. Now, if the reviled man remains silent with patience, then, it would be a matter for wonder, if the reviler were afterwards to live and prosper, instead of being ruined. (325)

**326.** மூப்புமேல் வராமை முன்னே யறவினையை யூக்கி யதன்கண் முயலாதா—ஊக்கிப் புறத்திரு போகென்னு மன்ற சொ வில்லுட் டொழுதையாற் கூறப் படும்.

(ப - ரை) மூப்பு - முதுமைப்பருவம், மேல் வராமை முன்னே - எழாமைக்கு முன்னே, அறவினையை - அறமாகிய செயலை, ஊக்கி - செய்யத்தொடங்கி, அதன்கண் - அவ்வறத்தில், முயலாதான் - முயலுதலில்லாதவன், (தன் மூப்பில்) இல் இல் - தன் மனையில், தொழுத்தையால் உம் - ஏவல் செய்ப்புளாலும், நூக்கி-தள்ளப்பட்டு, புறத்து இரு - ஒரு புறத்தில் இரு, போக என்னும்-வழி விலகுக என்று சொல்லப்படும், இன்னைத் சொல் - துன்பந்தருஞ் சொற்களினால், கூறப்படும் - சொல்லப்படுவான்.

(போ-னா) முதுமைப்பருவம் எழாமைக்கு முன்னே அது மாகிய செயலைச் செய்யத்தொடங்கி அவ் வறத்தில் முயலுதல்லீலாதவன் தன் மூப்பில் தன் மனையில் ஏவல் செய்பவளாலும் தள்ளப்பட்டு “ஒரு புறத்தில் இரு, வழிவிலகுக” என்று சொல்லப்படுவான்.

(வி-ரை) மூப்பு ஒருவனது மனமுதலிய அக்கருவிகளையும், மெய்முதலிய ஜிம்பொறிகளையும் வலி குறையச் செய்யானின்று ஓங்குதலால் மூப்பு மேல்வராமை என்று கூறினர். இன்னேச்சொல் இல்லை தொழுத்தையாற் கூறப்படுதலைச் சொல்லவே மந்றையோரால் சொல்லப்படுதலைச் சொல்லவேண்டாதாயிற்று. இழிவு சிறப்பும்யை விகாரத்தால் தொக்கது. தொகையாக நின்ற முன்றனுருபு கருவிப்பொருளது. விரிந்து நின்ற அவ்வருபுகருத்தாப்பொருளனது.

One who, before old age overtakes him, does not think of deeds of virtue and practise them, will, in due course of time in his own house, be pushed aside, addressed in harsh language, and asked to keep to one side and make way, even by his own maid-servant.

(326)

### 327. தாமேயு மின்புரூர் தக்கார்க்கு நன்றாற்று

சேமஞ்சார் நன்னொ ரியுஞ் சேர்கலார்—தாமயங்கி  
யாக்கத்துட்ட இங்கி யவத்தமே வாழ்நாளோப்  
போக்குவர் புல்லறிவி னர்.

(ப - ரை) புல் அறிவினூர் - புல்லறிவாளர், தாமேயும் - தாமே ஆயினும், இன்பு உரூர் - (பொருளாலாகும்) இன்பத்தை யனுபவியார்; தக்கார்க்கும் - அறிவொழுக்கங்களால் தகுதியுடையார்க்கும், நன்று ஆற்றூர் - சுதலாகிய நல்லறத்தைச் செய்யார்; ஏமம் சார் - (உயிர்க்குக்) காவலாதலமைந்த, கல் நெறியும் - தூற வறத்திலும், சேர்கலார் - சேர்தவிலர்; தாம் மயங்கி-தாம் (உடல் செல்வமுதலியன நிலையாமையை) உணராமல், ஆக்கத்தள் - செல்வக்களிப்பில், தூங்கி - (மறுமைக்கு வேண்டியவற்றைச்) செய்யாதிருந்து, அவத்தமே - பயனில்லாத முயற்சியிலே, வாழ் நாளோப் போக்குவர் - தம் ஆயுளோக் கழிப்பார்.

(போ-ரை) புல்லறிவாளர் தாமே ஆயினும் பொருளாலாகும் இன்பத்தை யனுபவியார்; அறிவொழுக்கங்களால் தகுதியுடையார்க்கும் சுதலாகிய நல்லறத்தைச் செய்யார்; உயிர்க்குக் காவலாதலமைந்த தூறவறத்திலும் சேர்தவிலர். தாம் உடல் செல்வமுதலியன நிலையாமையை உணராமல் செல்வக்களிப்பில் மறுமைக்கு வேண்டியவற்றைச் செய்யாதிருந்து பயனில்லாத முயற்சியிலே தம் ஆயுளோக் கழிப்பார்.

(வி - ரை) சயப்படுதல் அறிவொழுக்க முடையாரிடத்த தாயின் பயன்படுதலால் அவலூரத் தக்கார் என்றும், இம்மையில் புகழும், மறுமையில் துறக்கழும் தருதலால் சுதலை நன்று என்றுங் கூறினர். தூங்கல் நன்முயற்சி யின்மையின்மேல் நின்றது.

Men of little knowledge will neither themselves enjoy their wealth, nor do any good to worthy men. They will not tread the path of virtue that will ensure their salvation, but infatuated and absorbed in their wealth, will pass their days in vain.

**328. சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி**

விறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளா-ரிறுகிறுகிப்  
பின்னிவா மென்றிருக்கும் பேதயார் கைகாட்டும்  
பொன்னும் புளிவிளங்கா யாம்.

(ப - ரை) சிறுகாலையே - இளமைப்பருவத்தில்தானே,  
தமக்கு - தம்பொருட்டு, செல்லழி - செல்லும் துறக்கவழிக்  
குரிய, வல்சி - (சதலாகிய) அன்னத்தால், இறுகி இறுகி - சிறிது  
சிறிதாக, தோட்கோப்பு - ஆற்றுஞ்சை, கொள்ளார் - செய்து  
கொள்ளாமல், இறுகி இறுகி - (இளமையில் மனம்) மிகுதியுங்  
கடினமாகி, பின் அறிவாம் என்று இருக்கும் - மூப்பில் (சதலைச்)  
செய்து கொள்வோ மென்றிருக்கும், பேதயார் - புல்லறிவாளர்,  
கை காட்டும் - (சாங்காலத்தில் நாவெழாமையால்) கையால் குறித்  
துக் காட்டப்படும், பொன்னும் புளிவிளங்காய் ஆம் - பொன்னும்  
(மனைவிமுதலியோரால்) புளிவிளங்காயாக எண்பிக்கப்படும்.

(போ-ரை) இளமைப் பருவத்தில்தானே தம்பொருட்டுச்  
செல்லும் துறக்கவழிக்குரிய சதலாகிய அன்னத்தால் சிறிதுசிறிதாக  
ஆற்றுஞ்சைச் செய்துகொள்ளாமல் இளமையில் மனம்  
மிகுதியுங் கடினமாகி மூப்பில் சதலைச் செய்துகொள்வோ மென்றிருக்கும்  
புல்லறிவாளர் சாங்காலத்தில் நாவெழாமையால்  
கையால் குறித்துக் காட்டப்படும் பொன்னும் மனைவிமுதலியோரால்  
புளிவிளங்காயாக எண்பிக்கப்படும்.

(வி-ரை) இறுகிறுக, இறுகிறுவி என்னும் வினையெச்சங்களில்  
முறையே அகரவிகுதியும், இகரவிகுதியும் தொகுக்கப்பட்டன.  
மூன் அடிக்கு விரையாமைப்பொருள்து. பின் அடிக்கு மிகுதிப்  
பொருள்து. தமக்கென்னும் நான்கலுருபு கொள்ளாரென்னும்  
வினையையும், இறுகியென்னும் வினையெச்சம் இருக்குமென்னும்  
வினையையுங் கொண்டன. கை கட்டும் பொன்னும் புளிவிளங்காயா  
மென்றது, தக்கார்க்கு சதவின்பொருட்டுத் தாம் வைத்  
திருந்த பொன்னின் றிரளைக் கொண்டுவரும்படி ஒருவன் தன்  
நாவிமுந்தகாலையில் பெருவிரல்முதலிய மூன்று விரல்களால்  
குறிப்பித்தகாலை, இனி இவர் பேசுவதிலை யென்னுட் துணிவி  
ஞல் புளிவிளங்காய் வேண்டுமென்கிறுரெனப் பிறருக்கு என்  
பித்தலை. ஆதலால், இளமைப்பருவத்திலேயே சதலாகிய அறந்  
தைச் செய்க என்பது கருத்து.

Men with little wisdom, even while they are young, do not get ready, for the journey they must make to the other world, the wallet filled with the food of charitable deeds gradually accumulated, but hardened in mind, they think: 'We shall see to it by and by'. But, when in their dying moments, these fools indicate, by show of hands, their bundle of gold to be brought to them, it will be interpreted as their asking for the sour wood-apple fruit, for eating.

(328)

**329. வெறுமை பிடத்தும் விழுப்பினிப் போக்கு**  
 மறுமை மனத்தாரே யாகி—மறுமையை  
 யெந்தை யனைத்தானு மாற்றிய காலத்துச்  
 சிந்தியார் சிற்றற்றிவி ஞர்.

(ப - ரை) சிற்றற்றிவிஞர் - புல்லறிவாளர், வெறுமை இடத்தும் - வறுமையைடந்த காலத்திலும், விழுப்பினிப் போக்குதும் - மிக்க பினியடைந்த காலத்திலும், மறுமை - மறுமைக்குரிய அறத்தைச் செய்யும், மனத்தாரே ஆகி - கருத்துடையாரேயாயிருந்து, காலத்து - (அவ விரண்டு மொழிந்த) காலத்தில் ஜிங்கை அனைத்தானும் - சிறு கடுகி னவ்வளவினதாயினும், மறுமையை - மறுமைக்குரிய அறத்தை, ஆற்றிய-செய்ய, சிந்தியார் - கருதுதலிலரவர்.

(போ-ரை) புல்லறிவாளர் வறுமையைடந்த காலத்திலும் மிக்க பினியடைந்த காலத்திலும் மறுமைக்குரிய அறத்தைச் செய்யும் கருத்துடையாரே யாயிருந்து அவ விரண்டு மொழிந்த காலத்தில் சிறுகடுகி னவ்வளவினதாயினும் மறுமைக்குரிய அறத்தைச் செய்யக் கருதுத லிலரவர்.

(வி - ரை) புல்லறிவாளர் மறுமை பினிகள் வந்த காலத்தி னன்றி, மற்றகாலத்தில் அறஞ்செய்யக் கருதுதலுஞ் செய்யாரென் பது கருத்து. ஜிங்கை-சிறிதென்பதற்குச் காட்டியதோர் ரளவை. மறுமை - காரியவாகுபெயர்.

When afflicted with poverty, or when suffering from deadly disease, the minds of foolish men are fixed on the next world; but, when free from either of them, these men of scanty wisdom think not of deeds pertaining to the other world, even to the extent of a grain of mustard seed.

(329)

**330.** என்னேமற் றிவ்வடம்பு பெற்று மறவினையார்  
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை—யன்னே  
வளவிறந்த காதற்றம் மாருயி ரண்ணர்க்  
கொள்விழைக்குங் கூற்றமுங் கண்டு.

(ப - ரை) அன்னே - ஜியோ, அளவு இறந்த - அளவைக் கடந்த, காதல் - அன்பைவைத்த, தம் ஆர் உயிர் அன்னர் - தம் முடைய அருமையாகிய உயிரை ஒத்தவரை, கொள்ள-தான் கொள்ளுதற்கு, இழைக்கும்-(வேண்டுக் காரணங்களைச்) செய்த, கூற்ற மும் கண்டு - யமன்து செயலையுங் கண்டு, இவு வடம்பு - பெறுத லரிய மானுட வடம்பை, பெற்றமுங்-(முன்னை நல்வினையால்) பெற்றுவைத்தும், அறம் நினையார் - (மறுமைக்குரிய) அறஞ் செய்த லைக் கருதாமல், தம் வாழ்நாளை-தம் முடைய ஆயுளை, கொன்னே-பயனில்லாமலே, கழிப்பர் - கழிக்கின்றனர், என்னே - இஃது யாதோ?

(போ-ரை) ஜியோ! அளவைக் கடந்த அன்பைவைத்த தம் முடைய அருமையாகிய உயிரை ஒத்தவரைத் தான் கொள்ளுதற்கு வேண்டுக் காரணங்களைச் செய்த யமன்து செயலையுங் கண்டு பெறுதலரிய மானுடவடம்பை முன்னை நல்வினையால் பெற்று வைத்தும் மறுமைக்குரிய அறஞ் செய்தலைக் கருதாமல் தம் முடைய ஆயுளைப் பயனில்லாமலே கழிக்கின்றனர். இஃது யாதோ?

(வீ-ரை) மானுடப்பிறப்பு அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கு உறதிப்பொருளையும் பெறுதற்குரியதாதலால் இவ்வடம் பென்பதில் இகரச்சுட்டு உயர்வைக் குறித்துநின்றது. பெற்று மென்பதினால் காரணம் நல்வினை யென்பது பெறப்பட்டது. இவு வடம்பு முன்னை நல்வினைப் பயனெனக் கருதாமல், மறு மைக்குரிய அறத்தைவிட்டுப் பயனில் செய்கையைச் செய்தலை நோக்கி என்னே என இரங்குவாராயினர். கொள்ளுதற்கு வேண்டுக் காரணஞ் செய்தல்-நோய்முதலீயவற்றை முன்னே செய்தல் இழைக்கும் இயல்பினால் இறந்தகாலம் எதிர்காலமாக வந்த கால வழுவைமைதி.

Alas! Though endowed with this human body, foolish men think not of virtue, but spend their days in vain, in spite of the fact, that they see Death hastening to seize those that are infinitely as dear to them as their very soul! Why is this? (330)

## Chapter XXXIV—Utter Folly

### 34-ஆம் அதிகாரம் : பேதைமை

[அஃதாவது, யாதொன்றையும் அறியாமை. இஃது முன் போக்கு புல்வறிவாண்மைக்குக் காரணமென்ப துணர்த்தற்கு அதன்பின் வைக்கப்பட்டது.]

#### 331. கொலைஞர் ருலையேற்றித் தீமடுப்ப வரமை

நிலையறியா தங்கீர் படிந்தாடி யற்றே  
கொலைவல் பெருங்கூற்றங் கொட்பார்ப்ப வீண்டை  
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.

(ப-ரை) கொலை வல்-உயிரைக் கவருங்தொழில் வல்ல, பெரு கூற்றம் - மிக்க யமன், கோள் பார்ப்ப - (தம்முடியிரைக்) கொண்டு போதலைப் பாராந்த, (அஃதுணராமல்) சண்டை வலை அகத்து-இல் வுலகத்தின் அவாவாகிய வலையினிடத்து, செம்மாப்பார் மாண்பு - மயக்கி யிருப்பவரது இழிதன்மை, கொலைஞர்-புலாற்றின் பவர், உலை - உலைநீர்ப்பாத்திரத்தை, ஏற்றி-அடுப்பின்மேல் வைத்து, தீ மடுப்ப - தீ யெரிக்கையில், ஆனம - (அப் பாத்திரத்தில் விட்ட) ஆனம், நிலை அறியாது - (அங்கீரில் தன்னை விட்ட) நிலை மையை அறியாமல், அங்கீர் படிந்து - தனக்குக் கேட்டைத் தரும் உலைநீரில் முழுகி, ஆடனால் அற்று-விளையாடினாற் போல்வது.

(போ-ரை) உயிரைக் கவருங்தொழில் வல்ல மிக்க யமன் தம் முயிரைக் கொண்டுபோதலைப் பாராந்த அஃதுணராமல் இல் வுலகத்தின் அவாவாகிய வலையினிடத்து மயக்கியிருப்பவரது இழி தன்மை, புலாற்றின்பவர் உலைநீர்ப்பாத்திரத்தை அடுப்பின்மேல் வைத்துத் தீயெரிக்கையில் அப் பாத்திரத்தில் விட்ட ஆனம் அங்கீரில் தன்னைவிட்ட நிலைமையை அறியாமல் தனக்குக் கேட்டைத் தரும் அங்கீரில் முழுகி விளையாடினாற்போல்வது.

(வி - ரை) அவா தன்னுட்ட பட்டோரைப் புறந்தே செல்ல விடாமையால் அதனை வலை என்றார். வலை அப் பொருட்டாதல் சண்டை யென்றவிசேடனத்தால் பெற்றாம். கொலைஞரென்றது தினர்பொருட்டுக் கொல்லுவோரையாதலால் அதற்குப் புலால் தின்பவரென்ப துறைக்கப்பட்டது. மாண்பு-இழிவின்மேல் நின்ற தோர் குறிப்புச்சொல். கூற்றுவனுக்குக் கொலையென்றது ஆயுளின் முடிவில் உயிரைக் கவர்தலை. அது ஒருவராலும் மறக்கப்

படாததும் மற்றையோர் முயற்சியினும் பெரிதுமாதலால் கொலை வல் பெறுக்கூற்றம் எனப்பட்டான்.

While murderers have put it into a pot of water and kindled fire underneath, the turtle knows not its impending fate, but sports in the water; even so, is the despicable condition of the men who rejoice, being entangled in this world's net, while Yama, the mighty God of Death, ever awaits the opportunity to seize and take away their lives. (331)

### 332. பெருங்கட லாடிய சென்று ரொருங்குட

ஒனைசை யவிந்தபின் ஞடது மென்றற்று  
விற்செய் குறைவினை நீக்கி யறவினை  
மற்றறிவா மென்றிருப்பார் மாண்பு.

(ப - ரை) இல் - தம் குடும்பத்தை, செய் - பாதகாத்தற்குரிய, குறைவினை நீக்கி - குறைவாகிய செயல்களைச் செய்தமுடித்து, அறவினை - துறவுத்துக்குரிய செயல்களை, மற்று அறி வாம் என்று - பின்செய்வோமென்று கருதி, இருப்பார் மாண்பு - செய்யா திருப்பாரது இழிதன்மை, பெரு கடல் - பெரிய கடலில் ஆடிய சென்றார் - முழுகும்படி சென்றவர், ஒனைசை அவிந்தபின் - (அலைகளா ஹண்டாம்) ஒவியடங்கியபின், உடன்-விரைந்து, ஒரு ஏங்கு - முற்றும், ஆடுதும் என்றால் அற்று - முழுகுவோமென்று கருதி அது செய்யாதிருந்தாற்போலும்.

(போ-ரை) தம் குடும்பத்தைப் பாதகாத்தற்குரிய குறைவாகிய செயல்களைச் செய்து முடித்துத் துறவுத்துக்குரிய செயல்களைப் பின் செய்வோமென்று கருதிச் செய்யாதிருப்பாரது இழிதன்மை பெரிய கடலில் முழுகும்படி சென்றவர் அலைகளா ஹண்டாம் ஒவியடங்கியபின் விரைந்து முற்றும் முழுகுவோமென்று கருதி அது செய்யாதிருந்தாற்போலும்.

(வி - ரை) காரணங்களைத் தொடர்ந்தும் காரியங்களைத் தொடர்ந்து நிற்க, அதனால் தோன்றும் காரியக்குறைவு கெடாதென்பார், அதற்கு அலையினைலாம் ஒனைசையை உவமித்தனர். உவமிக்கவே ஒனைசையிலைத் தீவிரமாக போலக் குறை நீக்கவில்லை யென்பதாயிற்று. உவமையில் முற்றுமென்றதைப் பொருளில் கூட்டி அதற்குக் குறை முடித்தபின்

யிக்க நாள்க ஜென வரைக்க. தூறவறத்துக்குரிய செயல்களாவன தவவொழுக்கங்கள். மற்று - வினைமாற்றுப் பெருளது.

They who have gone to bathe in the great sea, wait on the shore, saying: 'We will all bathe when the roar of the waves ceases'; even so, is the pitiable nature of those, who wait saying: 'We will first attend to our house-hold duties and then look to deeds of virtue (ascetic life).' (332)

**333.** குலந்தவங் கல்வி குடிமைழுப் பைந்தும்  
விலங்காம லெய்தியக் கண் னு—நலஞ்சான்ற  
மையறு தொல்சீ ருலக மறியாஹை  
நெய்யிலாப் பாற்சோற்றி னேர்.

(ப - ரை) குலம் - உயர்ந்த வருணமும், தவம் - விரதவோ மூக்கமும், கல்வி - கல்வியறிவும், குடிமை - உயர்குடிப்பிறப்பும், மூப்பு - (யாவு முணர்ந்து ஒழுகத்தக்க) வயதின் முதிர்ச்சியும், ஐங் தும்-ஆகிய இவ் வைந்தையும், விலங்காமல் - (இவற்றுள் ஒன்றையும்) ஒழியாமல், எய்தியக்கண்ணும்- (ஒருவன்) பெற்றவிடத்தும், நலம் சான்ற - நன்மை யமைந்த, மை அறு - மாசற்ற, தொல் சீர்பழைய சிறப்பமைந்த, உலகம் அறியாஹை - உயர்ந்தோரது ஒழுக்கத்தை அறிந்து ஒழுகுத விலங்குதலால், (அப் பேறு) நெய் இல்லாத - நெய்யில்லாத, பால் சோற்றின் னேர் - பாலால் சமைத்த சோற்றை ஒக்கும்.

(போ-ரை) உயர்ந்த வருணமும், விரத வெராமூக்கமும், கல்வி யறிவும், உயர்குடிப்பிறப்பும், யாவுமுணர்ந்து ஒழுகத்தக்க வயதின் முதிர்ச்சியும் ஆகிய இவ் வைந்தையும், இவற்றுள் ஒன்றையும் ஒழியாமல் ஒருவன் பெற்றவிடத்தும் நன்மை நிறைந்த மாசற்ற பழைய சிறப்பமைந்த உயர்ந்தோரது ஒழுக்கத்தை அறிந்து ஒழுகுத விலங்குதலால் அப் பேறு நெய்யில்லாத பாலால் சமைத்த சோற்றை ஒக்கும்.

(வி - ரை) குலமுதலிய ஐங்கையும் சிறப்பச் செய்வதாத லால் நலஞ்சான்ற என்றும், குற்றமற்ற அறிவினையுடைய உயர்ந்தோரால் தொன்றுதொட்டு ஒழுகுவதாகிய சிறப்புஷ்டயதாத லால் மையறு தொல்சீ ருலகம் என்றும், குலமுதலிய வைந்தையும் பெற்றான்தும் அவற்றைப் பயன்படுத்துவது உலகமறித வரத

லால் அஃதில்லாவழி அவை பயன்படாமைபற்றி நெய்யில்லாத பாற்சோற்றை அவற்றிற் குவமித்துக் கூறினர். உலகமென்னும் பல்பொரு கொருசொல் இங்கு உயர்ந்தோரைக் கண்ணுக்கத் தானுடையையால் அவ்வை யுணர்த்தி, கருத்தாவாகுபெயராய் அவ ரொழுக்கத்தை உணர்த்தியது.

Though a man may attain a high caste, righteous conduct, profound learning, good birth, and ripe age-(all these five), still, if he does not know how great men who are good, faultless, and of ancient fame, conduct themselves, and act accordingly, it will be something like the milk-rice, prepared without ghee.  
(33<sup>2</sup>)

### 334. கண்ணனி நல்ல கடையாய மாக்களின்

சொன்னனி தாழுமணரா வாயினு—மின்னினியே  
நிற்ற விருத்தல் கிடத்த வியங்குதலென்  
ஹ்ருவர்க்குத் தாழுதவ லான்.

(ப - ரை) நனி சொல் - (ஒருவர்) மிதியுஞ் சொல்லுதலை, தாம் உணரா ஆயினும் - தாம் கேட்டுணரமாட்டா ஆயினும், உற்ற வர்க்கு - தம்மை நெருங்கினவர்க்கு, இன்னினியே - நெருங்கிய காலத்து, நிற்றல் என்று - நிற்குதலுக்கும், இருத்தல் என்று - இருத்தலுக்கும், கிடத்தல் என்று - படுத்தலுக்கும், இயங்குதல் என்று - நடத்தலுக்கும், தாம் உதவலான் - தாம் உபகாரமாத லுடைமையால், கடை ஆய மாக்களின் - கடைப்பட்ட பேதையரி னும், கல் - கருங்கற்பாறைகள், நனி நல்ல - மிகுதியும் நல்லன ஆம்.

(போ-ரை) ஒருவர் மிகுதியும் சொல்லுதலைத் தாம் கேட்டுணரமாட்டா வாயினும் தம்மை நெருங்கினவர்க்கு நெருங்கிய காலத்து நிற்குதலுக்கும், இருத்தலுக்கும், படுத்தலுக்கும், நடத்த வுக்கும் தாம் உபகாரமாத லுடைமையரால் கடைப்பட்ட பேதையரி னும் கருங்கற்பாறைகள் மிகுதியும் நல்லன ஆம்.

(வி - ரை) பேதையார் மக்கட் பிறப்பினரா யிருந்தும், அறிவுடையோர் கூறுவதைக் கேட்டுணராமையும், உற்றவர்க்கு ஒருவகையாலும் உதவாமையும் உடையாராதலால், உற்றவர்க்குத் தம்மா லுதவக்கூடிய உபகாரங் செய்யுங் கற்பாறையினும் இழிந் தவரென்பது கருத்து.

Stones are infinitely better than base men; because, though utterly incapable of understanding words, the stones are of help to those who approach them with a view to stand, sit, sleep, or walk on them. (334)

**335.** பெறுவதோன் றின்றியும் பெற்றுனே போலக்  
கறுவகொண் டேலாதார் மாட்டுங்—கறுவினால்  
கோக்தின்னு கூறி வூரையாக்காற் பேதைக்கு  
நாத்தின்னு நல்ல சுளைத்து.

(ப - ரை) பெறுவது ஒன்று - மேல் பெறப்படுவதாகிய ஓர் பயன், இன்றியும் - இல்லையிருந்தும், பெற்றுனேபோலக் பெற்றுக்கொண்டானேபோலக் கருதி, கறுவு கொண்டு-தணியாத சினமுடையானும், ஏலாதார்மாட்டும்-(தன் பகையைப்) பொருள் செய்யாத உயர்க்கோரிடத்தும், கறுவினால் - தணியாத சினத்தி னால், இன்னு - துண்பந்தருஞ் சொற்களை, கோத்து - முறைப் படுத்தி, கூறி-சொல்லி, உரையாக்கால் - (அச் சொற்களுக்குப்) பொருள் விளக்கானுயின், பேதைக்கு - பேதையாயினாலுக்கு, நல்ல சுளைத்து - நல்ல தினவு, நாத்தின்னும் - நாவை வருத்தும், ஆதலால் கூறியுரையா தொழிலானவன்.

(போ-ரை) மேல் பெறப்படுவதாகிய ஓர் பயன் இல்லையிருந்தும் பெற்றுக்கொண்டானேபோலக் கருதித் தணியாத சினமுடையானுய்த் தன் பகையைப் பொருள்செய்யாத உயர்க்கோரிடத்தும் தணியாத சினத்தினால் துண்பங் தருஞ் சொற்களை முறைப்படுத்திச் சொல்லி அச் சொற்களுக்குப் பொருள் விளக்கானுயின் பேதையாயினாலுக்கு நல்ல தினவு நாவை வருத்தும்; ஆதலால், கூறியுரையா தொழிலானவன்.

(வி-ரை) சுற்றில் தந்துரைத்தது குறிப்பெச்சம். உயர்க்கோரை இன்னு கூறி உரைத்தலே பேறேனக் கருதும் இயல்பின ஞதலால், பெற்றுனென்பது துணிவினால் எதிர்காலம் இறந்த காலமாக வந்த காலவழுவமைதி. சுறு கெட்ட இன்னு என்னும் பண்புப்பெயர் தன்னைத் தரும் சொல்லுக் கானமையால் காரிய வாகுபெயர். பொருள் விளக்குதலாவது இன்னின்ன ஏதுக்களால் இச் சொற்கள் முறையாக வைத்துக் கூறப்பட்டனவெனல். எனவே யாதொன்றும் அறியானுயினும் இவ்வாறு கூறி முரைத் தல் வல்லனென்பது பெற்றும். கருதி என்பது சொல்லாச்சம்.

Although there is nothing to be gained, he will, thinking that he would gain something, wax furious with those who care not for his fury, and out of his unmitigated wrath, utter words that will wound others. Unless he does so, a grievous itching will gnaw the foolish man's tongue. (335)

### 336. தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை

யெங்கண் வணக்குது மென்பவர்—புன்கேண்மை  
நற்றவிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!  
கற்கிள்ளிக் கையிழந் தற்று.

(ப-ரை) நல் தளிர் புன்னை - பசிய தளிர்களையுடைய புன்னை மரங்கள், மலரும் - பூப்பதற்கிடமாகிய, கடல் சேர்ப்ப - நெய்தனிலத்துத் தலைவனே!, தங்கண் - (நல்லொழுக்க முடையாராகிய) தம்மிடத்துள்ள, மரபு - இடைவிடாத நல்லொழுக்கம், தில்லார்பின் - இலராயினுரிடத்து, சென்று - போய், தாம் அவரை - தாங்கள் நல்லொழுக்க மில்லாத பேதையரை, எங்கண் + எம்முடைய நல்லொழுக்கத்தில், வணக்குதும் என்பவர் - இசை விப்போமென்று முயல்பவரது, புல் கேண்மை - சிறுமையாகிய அன்பின்செயல், கல் கிள்ளி - (ஒருவன்) கருங்கல்லைக் கிள்ளி, கையிழந்தால் அற்று - கை வலிமுதலியவற்றை இழந்தாற்போல் வது.

(போ-ரை) பசிய தளிர்களையுடைய புன்னைமரங்கள் பூப்பதற் கிடமாகிய நெய்தனிலத்துத் தலைவனே! (நல்லொழுக்கம் உடையாராகிய) தம்மிடத்துள்ள இடைவிடாத நல்லொழுக்கம் இலராயினுரிடத்துப் போய்த் தாங்கள் நல்லொழுக்க மில்லாத பேதையரை எம்முடைய நல்லொழுக்கத்தில் இசைவிப்போம் என்று முயல்பவரது சிறுமையாகிய அன்பின் செயல், ஒரு வன் கருங்கல்லைக் கிள்ளிக் கைவலி முதலியவற்றை இழந்தாற்போல்வது.

(வி-ரை) முறைமைப்பொருட்டாகிய மரபென்பது இடைவிடாத ஒழுக்கத்தின்மேலது. மரபில்லாரிடத்துச் செய்தமையால் கேண்மை புன்மை யுள்ளதாயிற்று. வணக்குது மென்பவர் கேண்மை யென்றமையால் அதற்குக் காரணம் அவர் கெடாத வண்ணக் தோண்றிய அன்பேயென்றி, அதனால் பெறும் பொருளின் விருப்பன்றென்பது பெற்றும். கையிழந்தற்றென்ற உவமை

யால் தமதன்பின் செயல் பயன்படாமையே அன்றி, அப் பே  
தையால் அவமதிப்பும் பெறுவரென்பது கருத்து. எம் - காரண  
வாகுபெயர்.

O Lord of the sea-shore where the *punnai* tree flowers with its green foliage! The foolish act of love of those who go after mean people, who are not men of character like themselves, and say: 'we will bend them to our will,' is like losing one's hand in an effort to dig into a rock. (336)

**337.** ஆகா தெனினு மகத்துநெய் யுண்டாகின்  
போகா தெறும்பு புறஞ்சுற்றும்—பாதுங்  
கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி  
விடாஅ ருலகத் தவர்.

(ப - ரை) ஆகாது எனினும்-(தமக்குக்) கிடைத்த விலதாயினும், அகத்து - உள்ளிடத்து, நெய் உண்டு ஆகின் - நெய் உள்ளானால், ஏறும்பு - ஏறும்புகள், போகாது - விட்டு நீங்குதலில்லாமல், புறம் சுற்றும் - (அப் பாத்திரத்தின்) புறத்தில் சுற்றுநிற்கும்; (அதுபோல) யாதும் கொடார் எனினும் - ஒரு சிறிதும் உதவுதலில்லாராயினும், உடையாரை - செல்வரை, உலகத்தவர் - வறியவர், பற்றி - சார்ந்து, விடார் - நீங்குதலில்லர்.

(போ-ரை) தமக்குக் கிடைத்த விலதாயினும், உள்ளிடத்து நெய் உள்ளானால், ஏறும்புகள் விட்டு நீங்காமல் அப் பாத்திரத்தின் புறத்தில் சுற்றுநிற்கும்; அதுபோல, ஒரு சிறிதும் உதவுதலில்லாராயினும், செல்வரை வறியவர் சார்ந்து நீங்குதலில்லர்.

(வி - ளா) உடையார் உலகவழக்கு. வறியர் பலராதலால் அவரை உலகத்தவர் என்றார். பிறர்க்குதவுத வில்லாமை உணர்ந்தும் உடையாரைப்பற்றி விடாம்மயால் அது பேதமையாயிற்று. உலகத்தவ ரெண்பதை ஒரு சொல்லாகக் கொள்ளாமல், உலகத்து அவர் என இருசொல்லாகக் கொண்டு, உலகத்தில் வறியவரென உரைத்தலு மொக்கும். மேலே உடையா ரென்றமையால் அவரென்பது வறியருக்காயிற்றென்க. அங்கனமன்றி, பேதமையைக் குறித்து வறியாரெனக் கூற நாணி, அவரென்று ரென்னலுமாம்.

Though it be impossible to get at the ghee in a pot, still, the ants leave not the spot, but swarm round the outside of the vessel. Likewise, even though they give nothing, the world will cling to the possessors of wealth, and will not leave them.

(337)

### 338. நல்லவை நாடெரு மெய்தா ரறஞ்செய்யா

ரில்லாதார்க் கியாதொன்று மீகலா—வெல்லா  
மினியார்த்தோன் சேரா ரிசைபட வாழார்  
முனியார்கொ ரூம்வாழு நான்.

(ப - ரை) (பேதையார்) நாள்தொறும்-தினமும், நல் அவை-  
குற்றமற்ற அறிவெவாழுக்க முடையாரது சபையை, எய்தார்-சேர்த  
விலர்; அறம் செய்யார் - (நூல்கள் விதித்த) அறத்தைச் செய்த  
விலர்; இல்லாதார்க்கு - வறியவர்க்கு, யாது ஒன்றும் - யாதொரு  
பொருளையும், சகலார்-சதவிலர்; எல்லாம் இனியார் தோன் - நற்  
குண நற்செய்க்கைகளைல்லா முடைய நல்ல மனைவியரது தோன்  
களை, சேரார் - சேர்தவிலர்; தாம் வாழும்நாள்- (இவற்றைச் செய்  
யாமல்) தாம் வாழ்கின்ற நாளை, முனியார்கொல் - வெறுத்துக்  
கொள்ளாரோ?

(போ-ரை) பேதையார் தினமும் குற்றமற்ற அறிவெவாழுக்க  
முடையாரது சபையைச் சேர்தவிலர்; நூல்கள் விதித்த அறத்  
தைச் செய்தவிலர்; வறியவர்க்கு யாதொரு பொருளையும் சதவிலர்;  
நற்குண நற்செய்க்கை எள்ளாமுடைய நல்ல மனைவியரது  
தோன்களைச் சேர்தவிலர். இவற்றைச் செய்யாமல் தாம் வாழ்  
கின்ற நாளை வெறுத்துக்கொள்ளாரோ?

(வி - ரை) தாம் வாழுநாளை முனியு முணர்வினராயின் நல்ல  
வை எய்தல்முதலிய ஜங்தனையும் செய்யாதிரா ரென்றபடி. நல்ல  
வையை அடைவாராயின் அவ வளைவயாரால் உரைக்கப்படும் உறுதி  
மொழிகளால் அறஞ்செய்தல் முதலிய நான்கையும் அடைவரென்  
பதைக் குறிப்பித்தற்கு அதனை முதலிலும், அதுமுதலிய நான்  
கையும் செய்பவர் இம்மையில் அடையும் பய னின்னதெனக்  
குறிப்பித்தற்கு இசைபட வாழ்தலை ஈற்றி வீழும் வைத்தனர்.

They do not daily visit the assembly of the good; they  
do not do deeds of virtue; they give not anything to the

needy; they enjoy not the sweet embrace of their loved wives. Will not such people get disgusted with the life they live! ()

**339.** விழைந்தொருவர் தம்மை வியப்ப வொருவர்  
விழைந்திலே மென்றிருக்குங் கேண்மை—தழங்கு  
பாய்திரைகுழ் வையம் பயப்பினு மின்னுதே [குரல்  
யாய்நல மில்லாதார் மாட்டு].

(ப - ஈ) ஆய் நலம் - (பல நால்களையும்) ஆராய்ந்துணரும் என்றில், இல்லாதார்மாட்டு-இல்லாத பேதயரிடத்து, ஒருவர் யருக்கு - ஒருவர் நன்குமதித்து, தம்மை விழைய - அவர் நட்டை விரும்ப, ஒருவர் - அங் நல்லறி வில்லாத ஒருவர், விழைந்திலேம் என்று-யாம் விரும்பிலேமென்று, இருக்கும் கேண்மை-விரும்பா திருக்கும் நட்பு, தழங்கு குரல் - மிகுதியும் ஒலிக்கின்ற ஒலியை யடைய, பாய் திரை குழ் - பாய்கின்ற அலைகளை ஏறியும் கடலாற் சூழப்பட்ட, வையம் - பூமியை முழுதும், பயப்பினும் - முன் தருவதா விருப்பினும், இன்னுதே-பின் தன்பந்தருவதே ஆம்.

(பொ - ஈ) பல நால்களையும் ஆராய்ந்துணரும் நல்லறில் இல்லாத பேதயாரிடத்து ஒருவர் நன்குமதித்து அவர் நட்டை விரும்ப அங் நல்லறி வில்லாத ஒருவர் யாம் விரும்பிலேமென்று உள்ள இருக்கும் நட்பு மிகுதியும் ஒலிக்கின்ற ஒலியையுடைய பாய்கின்ற அலைகளை ஏறியும் கடலாற் சூழப்பட்ட பூமியை முழு தும் முன் தருவதாயிருப்பினும் பின் தன்பந்தருவதே ஆம்.

(வி - ரா) எனவே, ஆய்நல முடையார் நட்பு ஒரு பொருளை யும் பயவாதாயினும் பின் உறுதி பயக்குமாதவின் அதைக் கொள்க என்பதாயிற்று. விழைந்து வியப்ப என்பதில் மொழிகளைப் பின் முன்னுக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க, சோற்கள் கிடந்தபடியே உரைக்கின் காரணகாரிய முறை பிறழங்குது குற்ற மாய் முடியுமாதவின். வியத்தல் காரணம், விழைதல் அதன் காரியம்.

While one lovingly seeks the friendship of another, if that other remains indifferent, saying: 'I do not care,' the friendship with such people of defective learning, though it may bestow on one the whole world, surrounded by the sea of roaring waves, would, in the long run, prove a real affliction. (339)

**340.** கற்றனவுங் கண்ணகன்ற சாயலு மிற்பிறப்பும்  
பக்கத்தார் பாராட்டப் பாடெய்துந்-தானுரைப்பின்  
மைத்துனர் பல்கி மருந்திற் ரணியாத  
பித்தனென் ரெள்ளப் படும்.

(ப - ஈ) கற்றனவும் - தன்னால் கற்கப்பட்ட நூற்புலகைமக  
ஞும், கண் அகன்ற - எங்கும் பரந்துள்ள, சாயலும் - மேன்மை  
யும், இல் பிறப்பும் - தன் உயர்குடிப் பிறப்பும், பக்கத்தார் - பிற  
ரால், பாராட்ட-நன்குமதித்துப் பேசப்படுதலினால், பாடு எய்தும் -  
(ஒருவன்) பெருமை அடைவான்; தான் உரைப்பின்-(அவற்றை  
உடைய) தானே நன்குமதித்துப் பேசவானுயின், மைத்துனர் -  
விளையாடுவோர், பல்கி - பலருளராகி, (அவர்களால்) மருந்தின் -  
மருந்தினால், தணியாத பித்தன் என்று-தீராத பித்தனோயுடையா  
னென்று சொல்லி, என்னப்படும் - அவமதிக்கப்படுவான்.

(பேர்-ஈ) தன்னால் கற்கப்பட்ட நூற்புலகைமகஞும், எங்கும் பரந்துள்ள தன் மேன்மையும், தன் உயர்குடிப் பிறப்பும் பிற  
ரால் நன்குமதித்துப் பேசப்படுதலினால் ஒருவன் பெருமை அடை  
வான்; அவற்றை உடைய தானே நன்குமதித்துப் பேசவானுயின்  
விளையாடுவோர் பலருளராகி அவர்களால் ‘மருந்தினால் தீராத  
பித்தனோயுடையான்’ என்று சொல்லி அவமதிக்கப்படுவான்.

(வி - ஈ) இல் உயர்ந்ததன்மேல் நின்றது. பக்கத்தாரென்  
நது தானல்லாத பிறரை. ஒருவனேடு முறைபற்றி விளையாட்டுச்  
செய்தற்குரியார் மைத்துனராதல்பற்றி விளையாடுவோரை அவ  
ரென்றார். வித்து தன் காரியமாகிய நோய்க்கானமையால் காசன  
வாகுபெயர்.

One's learning, one's fame known far and wide, and one's  
noble birth, when praised by others, will gain for him high  
regard; but, if he should himself proclaim them, his playful  
kins-folk would swell in numbers and gather round and deride  
him, as one afflicted with mania, which medicine cannot cure.()

### Chapter XXXV—Meanness

#### 35-ஆம் அதிகாரம்: கீழ்மை

அஃதாவது, இருபத்தோ ரதிகாரங்களில் குல்லறிவாண்மை,  
பேதமை அல்லாதனவற்றூற் கூறிய கல்விமுதலியன யாவு யில்

லாத கீழோது தன்மையை யுணர்த்துவது. ஆதவின், இஃதிறு திக்கண் வைக்கப்பட்டது.]

**341.** கப்பி கடவுதாக் காலைத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளைப்போவாக் கோழிபோன்—மிக்க கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினுங் கீழ்த்தன் மனம்புரிந்த வாரே மிகும்.

(ப - ஈ) காலை - தீனெடுக்குங் கா. சில், கடவுத ஆக - (உடையான் செய்யும்) கடமையுடையதா. ப்பி - நொய்யை, தன் வாய்ப் பெய்யினும் - தன்வாயில் முபூர்யும் இட்டாலும், குப்பை - குப்பையை, கிளை-சிக்குங்தொழில், போவாத - நிங்குத வில்லாத, கோழி போல - கோழியைப்போல, மிக்க கனம் - மிக்க உயர்வாகிய பொருள், பொதிந்த - தன்னுள்ளங்கிய, நூல் - நூற்பொருளை, விரித்து - பரக்க எடுத்துக்கொல்லி, காட்டினும் - (அறிவுடையேர் இளமையில்) தெளிவாகத் தெரிவித்தாலும், கீழ்-கீழ்மகன், தன் மனம் புரிந்த - தன் மனம் விரும்பிய, ஆறே மிகும் - வழியிலொழுகுதலே மிகுவான்.

(போ - ஈ) தீனெடுக்குங் காலத்தில் உடையான் செய்யும் கடமையுடையதாக நொய்யைத் தன்வாயில் மிகுதியும் இட்டாலும் குப்பையைச் சீக்குங்தொழில் நிங்குதவில்லாத கோழியைப்போல, மிக்க உயர்வாகிய பொருள் தன்னுள்ளங்கிய நூற்பொருளைப் பரக்க எடுத்துச் சொல்லி அறிவுடையேர் இளமையில் தெளிவாகத் தெரிவித்தாலும் கீழ்மகன் தன் மனம் விரும்பிய வழியிலொழுகுதலே மிகுவான்.

(வி - ஈ) சறுதொகுத்தலாய் நின்ற போல என்னுள் செயவெனச்சும் மிகுமென்னும் விலை கொண்டது. உவமையிற் கூறிய காலை என்பது பாருஞ்குங் கூட்டி, அதற்கு இளமையென உரைத்தாம், நூல் கெட்டலுக்குரிய காலம் அதுவாதலால். கிளை - முதனிலைத் தொழிற்பெயர். கிளைப்போவா என்பதைக் கிளைப்பு ஒவாத எனப் பிரித்து, சீத்தல் ஒழிதவில்லாத என உரைத்தலுமாம்.

Like the fowl that will not leave off scratching the refuse-heap, though you may make it a point of daily duty to put into its mouth broken grain every morning, the base man, though you may clearly expound and teach him books full of

weighty wisdom, will still pursue the mean ways in which his mind finds delight.

(341)

**342.** காழுய கொண்டு கசடற்றூர் தஞ்சாவற்  
ரூழாது போவா மென்வரப்பின்—கீழ்தா  
ஊறங்குவ மென்றெழுந்து போமா மஃதன்றி  
மறங்குவ மற்றென் ருவரத்து.

(ப.ரை) காழ் ஆய கொண்டு - கலங்குதலில்லாத அறிவினால், கசடு அற்றூர் தம் சாரல்- (ஐயம் திரிபாகிய) குற்றம் நீங்கிய பெரியோரிடத்து, தாழாது - காலம் வீணில் கழியாமல், போவாம் என - நாயிருவோரும் போவோ மென்று, உரைப்பின் - (மேன்மகன்) சொல்வானுயின், கீழ் - கீழ்மகன், உறங்குவாம் என்று - நீயும் நானும் தூங்குவோ மென்று சொல்லி, எழுந்தபோம் - எழுந்தபோவான்; அஃது அன்றி - அவ்வாறு சொல்லுதல் அல்லாவிடின், மற்று ஒன்று உரைத்து - (தான் போவாமைக்குக் காரணம்) வெரென்று சொல்லி, மறங்கும் - பினங்குவான்.

(போ-ரை) “கலங்குதலில்லாத அறிவினால் ஐயம் திரிபாகிய குற்றம் நீங்கிய பெரியோரிடத்துக் காலம் வீணில் கழியாமல் நாயிருவோரும் போவோம்” என்று மேன்மகன் சொல்வானுயின், கீழ்மகன், “நீயும் நானும் தூங்குவோம்” என்று சொல்லி எழுந்தபோவான்; அவ்வாறு சொல்லுதல் அல்லாவிடின் தான் போவாமைக்குக் காரணம் வெரென்று சொல்லிப் பினங்குவான்.

(வி-ரை) மரத்தினுள்ளீடு உணர்த்தும் காடிழன்பது கலங்குதலில்லாத அறிவுக்காயிற்று, ஒருவனுக் குள்ளீடுபோல்வது அது வாதலால். சாரல் - தொழிலாகுபெயர். மேன்மகன் கசடற்றாரிடத்துச் செல்லாத காலம் பயனில் பொழுதாகக் கருதுதல் போலக் கீழ்மகன் அவரிடத்துச் செல்லுங்காலம் அப்பொழுதாகக் கருதுவ னென்பது. கசடற்றார் தஞ்சாவரல் தாழாது போதல் உறுதிப்பொருளைக் கேட்டற்கே யென்பது விளங்குதலால் அதைக் கூறாது விட்டனர். போவாம், உறங்குவா மென்பன முன் வரிலையானை உள்படுத்திய தன்மைப் பன்மை.

If a noble man were to say to the base man, ‘Let us both, without spending our time in vain, go to those who, by their ripe wisdom, have become faultless sages’, the base man will

rise, saying: 'Let us go and slumber', or perhaps say something else, and thus excuse himself. (342)

**343.** பெருநடை தாம்பெறி னும் பெற்றி பிழையா  
தொருநடைய ராகுவர் சான்றேர்—பெருநடை  
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நண்ணுட!  
வற்று மொருநடை கீழ்.

(ப - ரை) பிறங்கு - நிறைகின்ற, அருவி நல்நாடு-அருவியை  
யுடைய நல்ல குறிஞ்சிகிலைத் தலைவனே!, சான்றேர்-(கல்வியறிவு  
கேள்விகளால்) நிறைந்த மேலோர், பெருநடை - பெருமிதநடைக்  
குக் காரணமாகிய செல்வத்தை, தாம் பெறி னும் - தாம் பெற்ற  
காலத்தும், பெற்றி - தம் இயல்பு, பிழையாது - பிறழாமல், ஒரு  
நடையர் ஆகுவர் - ஒருவகைப்பட்ட ஒழுக்கமுடையரா யிருப்பார்;  
கீழ்-கீழ்மகன், பெருநடை-அச் செல்வத்தை, பெற்றக்கடைத்தும்-  
பெற்று னுயினும், ஒருநடை-(முன்னையதின்) வேறுகிய ஒழுக்கத்  
தில், வற்று ஆம் - வல்லவனுவான்.

(போ - ரை) நிறைகின்ற அருவியையுடைய நல்ல குறிஞ்சி  
நிலத் தலைவனே! கல்வியறிவு கேள்விகளால் நிறைந்த மேலோர்  
பெருமிதநடைக்குக் காரணமாகிய செல்வத்தைத் தாம் பெற்ற  
காலத்தும் தம் இயல்பு பிறழாமல் ஒருவகைப்பட்ட ஒழுக்கமுடை  
யரா யிருப்பார்; கீழ்மகன் அச் செல்வத்தைப் பெற்று னுயினும் முன்  
னையதின் வேறுகிய ஒழுக்கத்தில் வல்லவனுவான்.

(வி - ரை) பெறி னு மென்ற உம்மை பெருதகாலத்தன்றி  
எனப் பொருள் தாலால் இராந்தது தழீஇயதும், பெற்றக்கடைத்து  
மென்ற உம்மை பெருமையை உணர்த்தி நிற்றலால் எதிர்மறையு  
மென்க. ஒரு நடை யென்பவற்றின் ஒன்றென்னும் வரையறைப்  
பண்புப்பெயர்களில் முன்னது வேறுபடாமல்மயயும், பின்னது  
வேறுபடுதலையு முனர்த்தினா. பெற்றிபிழையா தொருநடைய  
ராகும் உயர்வுபற்றிச் சான்றேர்வரன ஒருமைப்பால் பண்மைப்பா  
லாயிற்று. காரணமாகிய செல்வத்தைக் காரியமாகிய பெறு  
நடை யென்றது உபசாரவழக்கு. காரண முண்டானவிடத்தும்  
மேலோர் தம்மியல்பு வேறுபடார்; கீழோர் வேறுபடுவ ரெண்பது  
கருத்து.

O Lord of the fertile land of swelling torrents ! If worthy  
men gain new honours, their nature does not change, and they

conduct themselves in the same even path of virtue. But, if a base man were to gain similar honours, he would certainly change for the worse, and begin to walk in a different path. ()

**344.** தினையனைத்தே யாபினுஞ் செய்தநன் ருண்டால்  
பனையனைத்தா வுள் ஒருவர் சான்றேர்—பனையனைத்  
தென்றுஞ் செயினு மிலங்கருவி நன்னூட்!  
நன்றில் நன்றியார் மாட்டு.

(ப-ரை) இலங்கு- (சீரின் மிகுதியால்) விளங்குகின்ற, அருவி நல் நாடு - அருவியையுடைய கல்ல குறிஞ்சினிலைத் தலைவனே!, சான்றேர் - (கல்வி யறிவு கேள்விகளால்) நிறைந்த மேலோர், செய்த நன்று - (ஒருவரால்) செய்யப்பட்ட நன்றி, தினை அனைத் தே ஆயினும்-தினையினாவினதா யிருப்பினும், உண்டால் - (தம் மிடத்து) உளதானால், பனை அனைத்து ஆக - (அது) பனையினாவினதாக, உள்ளுவர் - கருதுவார்; நன்று - நன்றிமறவாமையாலாம் பயனை, அறியார்மாட்டு-உணரமாட்டாத கீழ்மக்களிடத்து, என்றும் - நாடோறும், பனை அனைத்து - பனையினாவினதாகிய நன்றியை, செய்வினும்-ஒருவர் செய்தாராயினும், நன்றுஇல-அவை பயன்படுதலில்லன.

(போ - ரை) சீரின் மிகுதியால் விளங்குகின்ற அருவியை யுடைய நல்ல குறிஞ்சினிலைத் தலைவனே! கல்வியறிவு கேள்விகளால் நிறைந்த மேலோர் ஒருவரால் செய்யப்பட்ட நன்றி தினையினாவினதா யிருப்பினும் தம்மிடத்து உளதானால் அது பனையினாவினதாகக் கருதுவார். நன்றிமறவாமையாலாம் பயனை உணரமாட்டாத கீழ்மக்களிடத்து நாடோறும் பனையினாவினதாகிய நன்றியை ஒருவர் செய்தாராயினும் அவை பயன்படுதலில்லன,

(வி - ரை) நாடோறும் செய்தல்பற்றி நன்றி பலவாயின. என்று மென்பதில் உம்மை முற்றும்மையாதலால் ஏகரவினு என்க சாமைப்பொருளாது. பின்னுள்ள நன்றிரண்டும் பயனென்னும் பொருளன. ஏ-பிரிவிலை.

O Lord of good land, full of sparkling waterfalls! If one does to worthy men a favour, as small as a grain of millet, they will deem it to be as large as a palmyra tree. But, even if one does favours always as large as a palmyra tree, to those who are incapable of being grateful, they will prove utterly fruitless.

**345.** பொற்கலத் தூட்டிப் புறந்தரி னு நாய்சீரு  
ரெச்சிற் கிமையாது பார்த்திருக்கு—மச்சீர்  
பெருமை யுடைத்தாக் கொளி னு கிழ்செய்யு ஏ  
கருமங்கள் வேறு படும்.

(ப - ரை) பொன் கலத்து-பொன்னுற் செய்த பாத்திரத்தில், ஊட்டி-(நல்லுணவுகளோ) உண்பித்து, புறந்தரி னும்-(உடையோன் தன்னைப்) பாதுகாக்கினும், நாய் பிறர் எச்சிற்கு-நாய் பிறருடைய எச்சிலாகிய பொருளைப் பெறுதற்கு, இமையாது பார்த்திருக்கும்-இமைக்காமல் (அவர் முகத்தைப்) பார்த்திருக்கும்; அச்சீர் - அச் செயல்போல், பெருமை உடைத்து ஆக-பெருங்குணமுடையானாக, கொள்ளினும் - (பிறர் மதித்துத் தன்னை) ஏற்றுக்கொண்டாலும், கீழ் செய்யும் - கீழ்மகனால் செய்யப்படும், கருமங்கள் வேறுபடும் - காரியங்கள் (அவ்வாறு மதித்து ஏற்றுக்கொண்டதற்கு) மாருக விருக்கும்.

(போ-ரை) பொன்னுற்செய்த பாத்திரத்தில் நல்லுணவுகளோ உண்பித்து உடையோன் தன்னைப் பாதுகாக்கினும் நாய் பிற ருடைய எச்சிலாகிய பொருளைப் பெறுதற்கு இமைக்காமல் அவர் முகத்தைப் பார்த்திருக்கும். அச் செயல்போல் பெருங்குணமுடையானாகப் பிறர் மதித்துத் தன்னை ஏற்றுக்கொண்டாலும் கீழ் மகனால் செய்யப்படும் காரியங்கள் அவ்வாறு மதித்து ஏற்றுக்கொண்டதற்கு மாருக விருக்கும்.

(வி - ரை) பிறர் தன்னை மதித்து ஏற்றுக்கொண்டாலும் நாய்போலக் கீழாயினேன் தன்னியல்பு கெடா னென்பது. பிறர் மதித்து ஏற்றுக்கொள்ளுதலாவது மேலோர் தம்மோ டெரக்க வைத்து அளவளாவுதல்.

Even when fed from a golden vessel and nourished with care, the dog will watch, with fixed eyes, for the leavings of others' food dishes. Likewise, even though a base man may be received with the honour due to great men, still, the deeds he does will not accord with the noble treatment he has received.

**346.** சக்கரச் செல்வம் பெறினும் விழுமிதீயா  
ரெக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொ—வெக்காலு  
முந்திரிமீற் காணி மிகுவதேற் கீழ்த்தன்னை  
யிந்திரனு வெண்ணி விடும்.

(ப - ரை) விழுமியேர்-மேலோர், சக்கரச் செல்வம்- (உலக முழுதும்) தமதானைக் குட்படுத்துஞ் சிறப்பை, பெறினும் - பெற்றூராயினும், மிகுதிச்சொல் - வரம்புகடந்த கடுஞ்சொல்லை, எக்காலும் - சொல்லுதற்குக் காரண முண்டாகிய காலத்திலும், சொல்லார் - சொல்லார்கள்; கீழ் - கீழ்மகன், முந்திரிமேல் - முந்திரியளவு பொன்னுக்குமேல், காணி மிகுவதேல் - காணியளவு பொன் மிகுவதானால், எக்காலும் - தான் உலகிலுள்ள காலவரையும், தன்னை இந்திரன் ஆக - தன்னைத் தேவராசனாக, என்னிவிடும் - நினைத்தேவிடுவான்.

(போ-ரை) மேலோர் உலகமுழுதுங் தமதானைக் குட்படுத்தஞ் சிறப்பைப் பெற்றூராயினும் வரம்புகடந்த கடுஞ்சொல்லைச் சொல்லுதற்குக் காரண முண்டாகிய காலத்திலும் சொல்லார்கள். கீழ்மகன் முந்திரியளவு பொன்னுக்குமேல் காணியளவு பொன் மிகுவதானால் தான் உலகிலுள்ள காலவரையும் தன்னைத் தேவராஜனாக நினைத்தேவிடுவான்.

(வி - ரை) சக்கரம் எங்குஞ் செல்லும் ஆனையை உணர்த்த வந்த குறிப்புச்சொல். சொல்லா ரென்றமையால் மிதுதிச்சொல் கடுஞ்சொல்லின் மேலதாயிற்று. முந்திரி மிகச் சிறிய அளவைக் கும், காணி அதனின் மிக்க ஓர் சிற்றளவைக்கும் காட்டப்பட்டன. காணி பெறுதலுக்கு முன்னே என்பர் எதிர்காலத்தில் மிகுவதேல் என்றும், இந்திரனாக வெண்ணுதல் தேற்றமென்பர் என்னிவிடும் என்றுக் கூறினர்.

Though they may obtain an emperor's wealth, noble men will never utter harsh words, unworthy of them; but the base man, even if an insignificant fraction be added to his scanty fortune, will surely deem himself for ever as Indra, the Celestial King.  
(34)

**347.** மைதீர் பசும்பொன்மேன் மாண்ட மனிபழுத்திச் செய்க தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயா மெய்திய செல்வத்த ராயினுங் கீழ்க்கொச் செய்தொழிலாற் காணப் படும்.

(ப - ரை) மைதீர் - குற்றமற்ற, பசு பொன்மேல் - பசும் பொன் தகட்டின் மேற்புறத்து, மாண்ட மனி அழுத்தி - மாட்சி மைப்பட்ட மனிகளை அழுத்தி, செய்ததேனும் - செய்யப்பட்ட

தாழினும், செருப்பு - செருப்பு, தன் காற்கே ஆம் - செய்தவன் காலுக்குப் பூணப்படுதலுக்கே உரியதாம்; (அதுபோல) செல்வம் எய்தினர் ஆயினும் - (பிறங்தபோதே சிறந்த) செல்வப் பொருளா அடைந்தவராயிருப்பினும், கீழ்க்கொ-கீழ்மக்களை, செய்தோழிலால் - அவர் செய்யுங் தொழிலால், காணப்படும் - கண்டேயறியலாம்.

(போ - ரை) குற்றமற்ற பசும்பொன் தகட்டின் மேற் புறத்து மாட்சிமைப்பட்ட மணிகளை அழுத்திச் செய்யப்பட்டதாயினும் செருப்பு செய்தவன் காலுக்குப் பூணப்படுதலுக்கே உரியதாம். அதுபோலப் பிறங்தபோதே சிறந்த செல்வப்பொருளை அடைந்தவராயிருப்பினும் கீழ்மக்களை அவர் செய்யும் தொழிலால் கண்டேயறியலாம்.

(வி - ரை) எய்திய செல்வத்தர் என்பதில் சொற்களைப் பிண்முன் ஒரு நிறுத்தி விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. உவமையில் பொன்மேல் மணி அழுத்திச் செய்த தென்றமையால் பொருளில் பிறங்தபோதே யென்பது வருவிக்கப்பட்டது. காற்கே என்னும் பிரிநிலை ஏகாரத்தால் மற்ற வறுப்புக்குப் பயன் படாதது போலக் கீழ்கள் மேலோரால் நன்குமதியாமைக்கே உரியரென்பது பெற்றும். கீழ்கள் சொல்லால் அஃநினையாதலால் அக் கீழ்களை எய்திய செல்வத்த ரென்றது எய்திய செல்வத்தரான்து சிறப்புக்கருதி; இஃநு தினைவழுவமைதி.

Though made of refined gold and studded with valuable gems, the slipper serves only for wearing on one's foot. Likewise, though base men may be rich from their very birth, their baseness will be betrayed by their own actions. (347)

**348.** கடுக்கெனச் சொல்வற்றுங் கண்ணேட்ட மின்று  
மிடுக்கண் பிறர்மாட் டுவக்கு—மடுத்தடுத்து  
வேக முடைத்தாம் விறங்மலை நன்னடு!  
வேகுமா மெள்ளுமாங் கீழ்.

(ப-ரை) வீறல் மலை - வெற்றி கொண்ட மலையைச் சார்ந்த, நல் நாடு-நல்லாட்டுத் தலைவனே!, கீழ் - கீழ்மகன், கடுக்கென - கடுமையாக, சொல்வற்று ஆம்-(ஒருவரைச்)சொல்லுதலில் வல்லவஞ்சாவன்; கண்ணேட்டம் இன்று ஆம் - (யாவரிடத்தும்) தாட் திணிய மில்லாஞ்சாவன்; பிறர்மாட்டு - பிறரிடத்து நேரிட்ட, இடுக்

கண்-அபாயத்தைக் கண்டு, உவக்கும் ஆம்-மகிழ்வானுவன்; அடுத்து அடுத்து - இடையிட்டிடையிட்டு, வேகம் உடைத்து ஆம் - (தக்க காரண மின்றியும்) கோபமுடையானுவன்; ஏகும் ஆம்- (தன் லை நன்குமதியாரிடத்தும்) செல்லுவானுவன்; என்னும் ஆம் - (நன்கு மதியாமை கண்டு) இகழ்வானுவன்.

(போ-ரை) வெற்றிகொண்ட மலையைச் சார்ந்த நல்ல நாட்டுத் தலைவனே! கீழ்மகன், கடுமையைக் குருவரைச் சொல்லுதலில் வல்லவனுவன்; யாவரிடத்தும் தாட்சினிய மில்லானுவன்; பிற ரிடத்து நேரிட்ட அபாயத்தைக் கண்டு மகிழ்வானுவன்; இடையிட்டிடையிட்டுத் தக்க காரணமின்றியும் கோபமுடையானுவன்; தன்லை நன்கு மதியாரிடத்தும் செல்லுவானுவன்; நன்குமதியாமை கண்டு இகழ்வானுவன்.

(வி - ரை) கீழ்மகன் செய்தொழில் இவையென இதற்கு கூறியவாறு. சொல் - முதனிலைத் தொழிற்பெயர். அடிக்குப் பன்மைப்பொருள்து. மலை மற்ற நிலங்களைப்போலரது மழுப் பெயலில்லாக் காலத்தும் வளந்தருதல்பற்றி அது விறல்கொள்வதாயிற்று.

O victorious Lord of good mountain land ! The base man is an adept at using harsh language; he is destitute of kindness; he rejoices in the sufferings of others; every now and then, and without proper cause, he breaks out into fury; he even goes to people who do not respect him and reviles them for not respecting him.

(348)

### 349. பழைய ரிவரென்று பன்னட்டின் னிற்பி

ஞுழையினிய ராகுவர் சான்றேர்—விழையாதே  
கள்ளுயிர்க்கு நெய்தற் கலைகடற் றண்சேர்ப்ப!  
என்னுவர் கீழாயவர்.

(ப - ரை) கள் உயிர்க்கும்-தேனைத் தருகின்ற, நெய்தல்-நெய்தற்புக்களையுடைய, கலைகடல் - ஒலிக்கின்ற கடவினது, தன் சேர்ப்ப - குளிர்ச்சியாகிய துறையையுடையானே!, சான்றேர் - கல்விவொழுக்கங்களால் நிறைந்த மேலோர், பல நாள் - பல நாள், பின் நிற்பின் - (தமக்கு குருவர்) அடங்கி நடப்பாராயின், இவர் பழையர் என்று - இவர் தொன்றுதொட்டுவந்த நட்பின ரெனக் கொண்டு, உழை இனியர் ஆகுவர் - அவரிடத்து விருப்ப

முடையராவர்; கீழரயவர் - கீழ்மக்கன், விழையாது - (பலங்கள் தம்பின் நிற்பவரிடத்து) விருப்ப மிலராகி, என்னுவர்-அவமதிப்பாராவர்.

(போ - ஈ) தேனைத் தருகின்ற நெய்தற்பூக்களையுடைய ஒலிக்கின்ற கடலினது குளிர்ச்சியாகிய துறையையுடையானே! கல்வியறிவொழுக்கங்களால் நிறைந்த மேலேர் பலங்கள் தமக்கு ஒருவர் அடங்கிடப்பாராயின் ‘இவர் தொன்றுதொட்டுவந்த நட்பினர்’ எனக் கொண்டு அவரிடத்து விருப்பமுடையாராவர். கீழ்மக்கள் பலங்கள் தம்பின் நிற்பவரிடத்து விருப்பமிலராகி அவமதிப்பாராவர்.

(வி - ஈ) இனிமை விருப்பத்துக்காயிற்று. ஆயவர் ஆகுவரென்பதுபோல ஆக்கவினை யன்று; பல்லோர் படர்க்கை, காட்டுவந்த வினையிலக்கணைப்பெயர். மேலேர் தமக்கு அடங்கி யொழுகுவாரிடத்து விருப்ப முடையவராவர்; கீழ்மக்கன் தமியிடத்து ஒருவர் அவ்வாரையுகின் அஃதவர்க்குக் கடமையெனக் கருதி அவமதிப்ப ரென்பது கருத்து.

O Lord of the roaring sea's cool shore, where the Neydal flowers shed their sweet honey! The worthy ones, if any persons wait on them for many days, will regard them as old acquaintances, and will keep pleasant company with them. But the base ones, instead of making friends with them, will only despise them.

(349)

**350.** கொய்புற் கொடுத்துக் குறைத்தென்றுங் தீற்றினும்  
வையம்பூண் கல்லா சிறுகுண்டை—யையகே  
னொய்திய செல்வத்த ராயினுங் கீழ்களைச்  
செய்தொழிலாற் காணப் படும்.

(ப - ஈ) ஐய கேள்-அராதனே கேஞ்சி!, என்றும் - இளமை தொடங்கி, கொய்புல் தீற்றி-அரிந்த புல்லைத் தின்பித்து, குறைத்து - நீர் மொண்டு, கொடுப்பினும் - பருகுவிப்பினும், வையம் - தேரில், பூண் - பூண்டிமுக்குங் தொழிலை, கல்லா - அறியமாட்டா, சிறு குண்டை - சிறுமையாகிய ஏருதாகள்; (அதுபோல) செல்வம் எய்தினராயினும் - பிறந்தபோதே சிறந்த செல்வப்பொருளை அடைந்தவரா யிருப்பினும், கீழ்களை - கீழ்மக்களை, செய் தொழிலால்-அவர் செய்யுங் தொழிலால், காணப்படும்-கண்டேயறியலாம்.

(போ-னா) இளமை தொடங்கி அரிந்த புல்லைத் திள்ளித்து நீர்மொண்டு பருதுவிப்பினும் தேரில் பூண்டிமுக்கும் தொழிலை அறியமாட்டா சிறுமையாகிய எருதுகள்; அதுபோல, பிறந்த போதே சிறந்த செல்வப்பொருளை அடைந்தவரா யிருப்பினும் கீழ்மக்களை அவர் செய்யுங் தொழிலால் கண்டே யறியலாம்.

(வி - னா) பொருளில் எங்கிய செல்வத்தை ஏன்பதற்கேற்ப என்று மென்பதற்கு இளமைதொடங்கி என்றார். குறைத்தல்நீர்மொள்ளல். கொடுத்துத் தீற்றி னென்பதைப் பின்முன்னுக விறுத்தி, விகுதி பீரித்து உரைக்க. இஃது ஓராசிரியர் செய்த நூலன்றுமாதவின் பின்னிரண்டிடியும் அதுவாதமென்னால் பொருந்தாதாயினும், பதுமனுரைன்னும் பழையவரைகாரர் செய்யுங்களை முறைப்படுத்திய தாதலால், அவர் கீழ்க்களை உணர்தற்குச் செய் தொழில் காட்சிப் பிரமாணமா யிருத்தல்பற்றி அதுவதித்தா ரென்க.

Though they may be fed with cut grass and carefully looked after, the small bullock-calves will not learn to bear the yoke and draw the cart. Likewise, listen, O Sir! Though they may be wealthy from their very birth, the base ones will be betrayed by their own actions. (350)

### Chapter XXXVI—Baseness

#### 36-ஆம் அதிகாரம்: கயமை

[மேலே பதிகாரத்தின் பொருளே இதற்கும் பொருள். மேலே யதிகாரத்தில் கீழேரது தன்மை கூறிக் குறைவருமையால், அதனையே கயமையெனப் பெயரிட்டுக் கூறுகின்றமையின் அவ் வதிகாரத்தைச் சாரவைத்தனர். கீழ்மை இயற்சொல்லும், கயமை வழக்காய்த் திரிசொல்லு மாதல்கருதி அதனை முன்வைத்தன ரென்க.]

**351. ஆர்த்த வறிவின ராண்டினைய ராயினும் காத்தோம்பித் தம்மை யடக்குப—மூத்தோஹாஉந் தீத்தொழிலே கண்றித் திரிதந் தெருளைபோல் போத்தனுர் புல்லறிவி னார்.**

(ப - னா) ஆர்த்த - (கற்றல் பேட்டல்களால்) நிரம்பிய, அறிவினர் - அறிவினையுடையர், ஆண்டு இளையர் ஆயினும் -

வயது சிறியராயிருப்பினும், காத்து - (தீயபுன்களில் பொறிகள் செல்லவொட்டாமல்) தடுத்து, ஒம்பி - (செய்தற்குரிய அறத்தை) வழுவாமற்செய்து, தம்மை அடக்குப் (இவ்வாறு) தம்மை அடங்கி ஒழுகச்செய்வர்; புல் அறிவினார் - (அக் கற்றல் கேட்டல்களால்) அறிவு நிரம்புதலில்லார், மூத்தொறும் - வயது முதிருங்தோறும், திரிதஞ்சு - (பயணில்லாமல்) திரிந்து, தீத்தொழிலே கன்றி - தீச் செய்கையே மிகுந்து, ஏருவைபோல-கொறுக்கைபோல, பொத்து அரூர் - அறிவின்மை நீங்குதலில்லர்.

(போ-ரை) கற்றல் கேட்டல்களால் நிரம்பிய அறிவினை யுடையார் வயது சிறியராயிருப்பினும் தீயபுன்களில் பொறிகள் செல்லவொட்டாமல் தடுத்து, செய்தற்குரிய அறத்தை வழுவாமற் செய்து, இவ்வாறு தம்மை அடங்கி ஒழுகச்செய்வர். அக் கற்றல் கேட்டல்களால் அறிவு நிரம்புதலில்லார் வயது முதிருங்தோறும் பயணில்லாமல் திரிந்து தீச்செய்கையே மிகுந்து கொறுக்கை போல அறிவின்மை நீங்குதலில்லர்.

(வி - ரை) ஆர்த்த என்னும் பிறவினைப் பெயரெச்சம் அறி வின் ரென்னும் விளைக்குறிப்புப்பெயரின் முதனிலையோடு முடிந்தது. இளையரென்பதில் இளமைப்பண்பு சிறுமையை யுணர்த்தியது. மூ - முதனிலைத் தொழிர்பெயர். ஏ - பிரிநிலை. பொத்து - உட்புரை; அது அறிவின்மையின் மேலது; போத் தென் நீட்டல் பெற்றது.

The perfectly wise, though young in years, will guard their senses, and exercise self-restraint. But men of little wisdom, as age advances, will ripen in evil deeds and will, like a reed, be always hollow in their intellect. (351)

**352.** செழும்பெரும் பொய்கையுள் வாழி நு மென்றும் வழும்பறுக்க கில்லாவாந் தேரை—வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணுய நு னுக்கமொன் நில்லாதார் தேர்க்கிற்கும் பெற்றி யரிது.

(ப - ரை) செழு பெரு பொய்கையுள் - நீர்வளமுள்ள பெரிய சூளத்தில், தேரை வாழி நும் - தவளைகள் வாழ்வன ஆயி நும், என்றும் - எக்காலத்திலும், வழும்பு - (தம்முடலில்) வழுக் குதலாகிய அழுக்கை, அறுக்கில்லா - நீக்கிக்கொன்ன வலியில் வன; (அதுபோல) வழும்பு இல் சீர் - தவறுதலில்லாத சிறப்பை

யுடைய, நால் கற்றக்கண்ணும் - பொருள் வளமுள்ள பெருநால் களைக் கற்றுராயினும், துணுக்கம் ஒன்றும் இல்லாதார் - கூரிய அறிவு சிறிதுமில்லாதவர், தேர்கிற்கும் - (அந் நூல்களின் பொருள்களை) ஆராய்ந்து துணியும், பெற்றி அரிது - தன்மை (அவர்க்கு) இலதாகும்.

(போ - ரை) நீர்வளமுள்ள பெரிய குளத்தில் தவளைகள் வாழ்வன ஆயினும் எக்காலத்திலும் தம் முடவில் வழுக்குதலைகிய அழுக்கை நீக்கிக்கொள்ள வலியில்லன; அதுபோல, தவறுதலில் லாத சிறப்பையுடைய பொருள்வளமுள்ள பெறுநூல்களைக் கற்று ராயினும் கூரிய அறிவு சிறிது மில்லாதவர் அந் நூல்களின் பொருள்களை ஆராய்ந்து துணியும் தன்மை அவர்க்கு இலதாகும்.

(வி-ரை) ஆதலால் மனங்குற்ற மொழித்த விலர் என்றாடி; இது வழும்பறுக்கில்லா என்பதற் கிசையவந்த இசையெச்சம். உவமையைச் செழும் பெருவென விசேஷத்தமை பொருளுக்கும் கொள்ளப்பட்டது. எதிர்மறையிலும், உடன்பாட்டிலும் கில் என்னும் இடைநிலை ஆற்றற் பொருண்மையது.

Though they may live in a large lake full of water, the frogs are powerless to rid themselves of their slime; likewise, men devoid of a sharp intellect, even though they may read learned books of never-failing excellence, can never acquire the gift of understanding them. (352)

**353.** கணமலை நன்னூட! கண்ணின் ரூருவர்  
ருணானேயுங் ஈற்ற கரிதால்—குணனமுங்கக்  
குற்ற முழுமுகின்று கூறுஞ் சிறியவர்கட  
கெற்று வியன்றதோ நா.

(ப - ரை) கணம் மலை-கூட்டமாகிய மலைகளைச் சொர்த்த, நல் நாடு! - நல்ல குறிஞ்சிநிலத் தலைவுணே!, கண் இன்றி - புறத்தில், ஒருவர்-ஒருவருடைய, குணன் ஏயும்-(நற்செயலைக் கூரு தொழிதலன்றி) நற்குண மொன்றையுமே, கூறற்கு அரிது - சொல்லுதற்கு இலது; குணன் அழுங்க - (அவருடைய) நற்செயன் மாசு தும்படி, குற்றம் - குற்றமான செயலையே, உழை நின்று - அவர் அருகே நின்று, கூறும் சிறியவர்கட்கு - (பஸரறியச்) செரல்லும் கீழ்மக்களுக்கு, நா - நவானது, எந்றால் - (தகையினுள்ளநிரி) எப்பொருளினால், இயன்றதோ-செய்யப்பட்டதோ? அறியோம்,

(போ-ரை) கூட்டமாகிய மலைகளைச் சார்ந்த நல்ல குறிஞ்சி நிலத் தலைவனே! புறத்தில் ஒருவருடைய நற்செயலைக் கூற தொழிலன்றி நற்குண மொன்றையுமே சொல்லுதற்கு இல்லது. அவருடைய நற்செயல் மாசுறும்படி குற்றமான செயலையே அவர் அருகே விண்று பலரறியச் சொல்லும் கீழ்மக்களுக்கு நாவானது தகையினாலன்றி எப்பொருளினால் செய்யப்பட்டதோ? அறி யோம்.

(வி - ரை) தகையால் செய்யப்பட்டதாயின் நற்குண நற் செயல்களைக் கூறுவரென்பது குறிப்பெச்சம். அறியோமென்பது சொல்லெச்சம். கண் பொருளாகுபெயராய்ப் பார்வையை உணர்த்தலால், கண் இன்றி என்பதற்குப் புறத்திலெனப் பொருள் கூறப்பட்டது. இன்று இன்றி என்பதன் திரிபு. அரிததன்னுக் குறிப்பு வினைக்கு நா வினைமுதல். பின் குணமென்னுக் காரணப் பெயர் தன் காரியமாகிய செயலின்மேல் நின்றது. எற்று என் னென்னும் வினாப்பெயரி னடியாகப் பிறந்த வினைக் குறிப்புப் பெயர். ஓ - இழிவு சிறப்பு.

O Lord of good land of mountain chains! It is hard to speak even of one's good qualities behind his back. We wonder, then, of what stuff is made the tongue of the base ones, who proclaim the faults of a man to his very face, belittling all his good qualities!

(352)

#### 354. கோடேந் தகல்லுற் பெண்டிர்தம் பெண்ணீர்மை சேடியர் பேரால்ச் செயறேற்றற்றூர்—கூடி.ப் புதுப்பெருக்கம் போல்த்தம் பெண்ணீர்மை காட்டி மதித்திறப்பர் மற்றையவர்.

(ப - ரை) கோடு ஏந்து - வரம்புயர்ந்த, அகல் அல்குல் - அகன்ற வடிவினதாகிய அல்குலையுடைய, பெண்டிர் - குலமகளிர், தம் பெண் நீர்மை - தமது பெண்மைக்குரிய அலங்காரத்தை, சேடியர்பேரல் - தம் பாங்கியர் தமக்குச் செய்தல்போல, செயல் தெற்றூர் - செய்துகொள்ளுதலை அறியார்; மற்றையவர் - பரத்தையர், புதுப் பெருக்கம்போல் - புது நீர்ப் பெருக்குப்போல, தம் பெண் நீர்மை-தமது பெண்மைக்குரிய அலங்காரத்தை, காட்டி - (செல்வர்களுக்குத் தாமே செய்து) காட்டி, மதிப்பித்து- (தம்மை நன்கு மதிப்பித்து), கூடி - (அவரோடு) மருவி, இறப்பார் - (அவர் செல்வப் பொருளை முற்றும் பெற்றுப்) பிரிவார்.

(போ-ரை) வரம்புயர்த்த அகன்ற வடிவின்தாசிய அல்குலை ஏடைய குலமகளிர் தமது பெண்மைக்குரிய அலங்காரத்தைத் தாம் பாங்கியா தமக்குச் செய்தல்போலக் செய்துகொள்ளுதலே அறியார். பரத்தையர் புதுக்கிர்ப் பெருக்குப்போலத் தமது பெண்மைக்குரிய அலங்காரத்தைச் செல்வார்களுக்குத் தாமே செய்து காட்டித் தம்மை நன்கு மதிப்பித்து, அவரோடு மருவி, அவர் செல்வப் பொருளை முற்றும் பெற்றுப் பிரிவர்.

(வி - ரை) பின் மற்றையவ ரென்றமையால் பெண்டிரென் பது குலப்பெண்டிர்மேலது. இனிமையாகக் கண்ணுக்குத் தோன் துவது அலங்கார மாதலால் அதனை ‘நீர்மை’ என்றார். அதையிட த்துநின்ற பெண்ணை ஒன்றும் விசேஷணம் பிறிதினியைபு நீக்கிய விசேஷணம். புது நீர்ப்பெருக்குத் தான் வந்த ஆற்றினது நீரையுன் கொண்டு செல்வதுபோலப் பரத்தையர் தாம் சேர்ந்த செல்வார்களுடைய பொருளைக் கவர்ந்துகொண்டு பிரிவரென்பது படங்கள் மையால் புதுப்பெருக்கம் தொழிலுவம். கல்லறிவாளர் தமது கல்வி நூற்புலமையைப்பற்றிப் பக்கத்தார் பரராட்டித் தம்மைப் புகழ்ந்துகைப்பதுபோலத் தாமறியா ரென்பதும், புல்லறிவாளர் தம்மைப் பிறர் நன்கு மதிக்கும்படி தம்மைத் தாமே புகழ்ந்து பொருள் கவர்வ ரென்பதும் படங்கள்றமையால் இது பிறிது மோழிதல் என்னும் அணி. மதிப்பித்தென்பதில் பிங்விகுதி தொகுத்தது.

Chaste women are perfect strangers to the art of parading their charms of womanhood, in which their handmaids are well-skilled! But the harlots, like fountains ever fresh, parade their charms to wealthy triflers, gain their wealth, and then part. ()

**355.** தளிர்மேலே நிற்பினுஞ் தட்டாமற் செல்லா  
வளிநீரார் மாதோ கயவ—ரளிநீரார்க்  
கென்னுனுஞ் செய்யா ஷேனைத்தானுஞ் செய்பவே  
யின்னுஞ்கு செய்வார்ப் பெறின்.

(ப - ரை) அளி நீரார்க்கு - (பிறர் துன்பத்தைத் தந்துன்பம் போலக் கருதி) இரங்கும் இனிய ஞனமுடையார்க்கு, என் ஆனும் செய்யார்-யாதோ ரூபகாரத்தையாயினுஞ் செய்யார்; இன்னுங்கு-தமக்கு இடுக்கண், செய்வார் பெறின் - செய்பவரைப் பெறுவாரானால், எனைத்தானும் செய்பவே-எவ்வளவு பெரிய உபகாரத்தை

யாயினுஞ் செய்யாதொழியார்; (ஆதலால்) கயவர் - கீழோர், தளிர்மேலே நிற்பினும்-தளிரின்மேல் நின்றதாயினும், தட்டாமல் செல்லாத - (ஒருவன்) தட்டாமல் இறங்காத, உளி நீர் உளியின் தன்மை யுடையாராவர்.

(போ-ரை) பிறர் துண்பத்தைத் தந் துண்பம்போலச் கருதி இரங்கும் இனியகுண முடையர்க்கு யாடோ ருபகாரத்தையாயினுஞ் செய்யார். தமக்கு இடுக்கண் செய்பவரைப் பெறவாரானால் எவ்வளவு பெரிய உபகாரத்தையாயினுஞ் செய்யாதொழியார். ஆதலால், கீழோர், தளிரின்மேல் நின்றதாயினும், ஒருவன் தட்டாமல் இறங்காத உளியின் தன்மை யுடையாராவர்.

(வி - ரை) செய்யாரென்னும் மறைவினையால் என் என்பது சிறுமையையும், செய்ப் வென்னும் விதிவினையால் எனைத்தென்பது பெருமையையு முணர்த்தலால் அவற்றை அடுத்த உம்மைகள் முறையே இழிவும் உயர்வும் குறித்துநின்றன. இன்னுங்கு செய்வார்க்குச் செய்த வென்றது அவர் பறிக்க இழுத்தலையாதலின் செய்ப் வென்பது இலக்கணை.

The base ones are like the chisel, which though placed on a tender leaf, makes no impression on it, without some one striking it, for, they do no kind of good to the kind-hearted and sympathetic people, but they will do everything for those who do them evil. (355)

### 356. மலைநல் முள்ளுங் குறவன் பயந்த

விளைநில முள்ளு முழவன்—சிறந்தொருவர்  
செய்தநன் றுள்ளுவர் சான்றேர் கயந்தன்னை  
வைத்தை யுள்ளி விடும்.

(ப-ரை) குறவன்—, மலை நலம் - மலையினது உளப்பத்தை, உள்ளும் - கருதிக்கொண்டிருப்பான்; உழவன் - உழுஙன், பயந்த - பயனைத் தக்க, விளை நிலம் - விளைவைத்தரு மியல்புள்ள நிலத்தை, உள்ளும் - கருதிக்கொண்டிருப்பான்; (அவர் கருதல் போலச்) சான்றேர்-கல்வி யறிவு கேள்விகளால் நிகழந்து மேலாயி னேர், ஒருவர் சிறந்து செய்த - ஒருவரால் (அண்பு) மிகுந்து செய்யப்பட்ட, சன்று - நந்தெயலை, உள்ளுவர் - கருதிக்கொண்டிருப்பார்; கயம்-கீழ்மகன், தன்னை வைத்தை-(பிறரால்) தன்னை வைத்தையை, உள்ளிவிடும் - கருதாமலிரான்.

(போ-ரை) குறவன், மலையினது வளப்பத்தைக் கருதிக் கொண்டிருப்பான்; உழூங், பயனைத் தந்த விளைவத்தஞ் மியல் புள்ள விலத்தைக் கருதிக் கொண்டிருப்பான். அவர் கருதல்போல், கல்வியறிவு கேள்விகளால் நிறைந்து மேலாயினேர் ஒருவரால் அன்பு மிகுந்து செய்யப்பட்ட நற்செயிலைச் கருதிக் கொண்டிருப்பார்; கீழ்மகன் பிறரால் தன்னை வையப்பட்ட நின்தையைக் கருதாமலிரான்,

(வி - ரை) எடுத்துக்காட்டுவமையால் சான்றேர்க்கு ஒருவர் செய்த நன்றான்தலும், கீழ்மகனுக்கு ஒருவர் வைத்தையுள்ளது இலம் இயல்பென்பது. சான்றேரையும் உடன் கூறியது கீழ்மகனது இதிவு தொன்றற்கு. வறப்பிலும் வளக் கருதல்பற்றி மலை நலமென வாளா கூறினார்.

The mountaineer thinks of the beauties of his mountain-land, the farmer thinks of the fertile fields that yie'd rich crops; the worthy ones think of the good done to them by noble men; while the base one thinks only of the insult and abuse he has received.

(356)

**357.** ஒருநண்ணி செய்தவர்க் கொன்றி பெழுந்த  
இழுதுநாறுஞ் சான்றேர் பொறுப்பர்—கயவர்க்  
கெழுநாறு நன்றிசெய் தொன்றுதி தாயி  
னெழுநாறுக் தீகாய் விடும்.

(ப - ரை) சான்றேர் - மேலாயினேர், ஒரு என்றி செய்த வர்க்கு உம் - தமக்கு ஒருபகாரத்தைச் செய்தவர்க்கும், ஒன்றி எழுந்த - இடைவிடாமல் அவரிடத்துத் தோன்றிய, பிழை நாறும்-நாறு பிழைகளையும், (முன் செய்த நன்றியைக் கருதிப்) பொறுப்பர் - பொறுத்துக்கொள்வார்; கயவர்க்கு-கீழாயினேர்க்கு, எழுநாறு நன்றி செய்து - (ஒருவர்) எழுநாறு உபகாரங்களைச் செய்து, ஒன்று-(பின் அவர் செய்யும்) ஒரு செயல், தீது ஆயின் - (தமக்கு) இதமல்லாததானால், எழுநாறும் - அவ்வெழுநாறு உபகாரங்களும், தீது ஆய்விடும் - இதமல்லாததுபோல் ஆகாமலிரா.

(போ-ரை) மேலாயினேர் தமக்கு ஒருபகாரத்தைச் செய்த வர்க்கும் இடைவிடாமல் அவரிடத்துத் தோன்றிய நாறு பிழைகளையும் முன் செய்த நன்றியைக் கருதிப் பொறுத்துக்கொள்வார். கீழாயினேர்க்கு ஒருவர் எழுநாறு உபகாரங்களைச் செய்து பின்

அவர் செய்யும் ஒரு செயல் தமக்கு இதமல்லாததானால் அவ்வெழு நூறு உபகாரங்களும் இதமல்லாததுபோல ஆகாமலிகா.

(வி-ரை) தீதுபோல ஆப்பிடுதல் - கயவாரால் முற்றும் மறக் கப்படுதல். செய்தவர்க் கென்பதனீற்றில் இழிவு சிறப்பும்கை விகாரத்தால் தொக்கது. ஒன்றல் ஒன்றனை ஒன்று சார்தல். எழு நூறு என்றி செய்தவர் என்றல்லதைச் செய்யாராதலால் ஒன்று என்றும், அவ் வொரு செயல் இவர் செய்வினையால் இதமல்லாத தாய் முடிந்தமையின் தீதாயின் என்றுக் கூறினார். தீது-பண்படி யாகப் பிறந்த குறிப்பு வினைப்பெயர். பின் உள்ள எழுநூறு சட்டுப்பொருளது. நூறு, எழுதூறன்பண மிகப் பல எண்பதற்குக் காட்டிய எண்.

The worthy men forgive a hundred wrongs in those who have done them a single act of kindness. But, even if seven hundred acts of kindness are done to a base man, just a single act of wrong, will make him look upon all the seven hundred good acts, only as evils. (357)

**358.** ஏட்டைப் பருவத்து மிற்பிறந்தர் செய்வன  
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்—கோட்டை  
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணுய! பன்றி  
செயிர்வேழ மார்குத வின்று.

(ப - ரை) வாள் கண்ணுய!-வாள்போலுங் கண்களை யுடையா ளே!, கோட்டை - தன் தந்தங்களில், வயிரம் செறிப்பினும் - பூணைப் பூட்டினும், பன்றி - பன்றியானது, செயிர் - (போர் முகத்தில்) கோபிக்கு யியல்புள்ள, வேழம் ஆகுதல்-யாணைபோலப் போர் செய்ய வல்லுதல், இன்று - இலது; (அதுபோல) இல் பிறந்தர் - உயர் குடியிற் பிறந்த அறிவுடையோரால், ஏட்டைப் பருவத்தும்-(பொருளின்மையால்) தளர்வு வந்தகாலத்தும், செய் வன - செய்யப்படுஞ் சிற்றறங்களை, முழுமக்கள் - இழி குடியிற் பிறந்த அறிவிலோர், மோட்டிடத்தும் - பொருளுடைமையாகிய உயர்ந்த நிலையில் சின்ற காலத்தும், செய்யார் - செய்ய அறியார்.

(போ-ரை) வாள்போலுங் கண்களையுடையா ளே! தன் தங்களில் பூணைப் பூட்டினும் பன்றியானது போர்முகத்தில் கோபிக்கு யியல்புள்ள யாணைபோலப் போர் செய்ய வல்லுதல் இலது; அதுபோல, உயர் குடியிற் பிறந்த அறிவுடையோரால்

பொரு ஸின்மையால் தளர்வு வந்தாலத்தும் செய்யப்படுக்கு சிற் தறங்களை இழிகுடியிற் பிறந்த அறிவிலோர் பொருளுடைமையாகிய உயர்ந்த நிலையில் நின்றகாலத்தும் செய்ய அறியார்.

(வி-ரை) உவமையால் அறஞ்செய்தல் கயவர்க்கு இயல்பன் தென்பது கருத்து. சீ வேற்றுமை மயக்கம். முழுமக்கள் இற்பிறங் தாரை வடிவாகிய ஒருவாற்றால் ஒத்தல்போலப் பன்றி யானையை ஒத்தவின் அதனை எடுத்துக் கூறினர்.

O bright-eyed damsel! Even if you adorn the tasks of a boar with jewelled-rings, it does not become a warlike elephant. Likewise, the good deeds which men of noble birth do, even in their poverty, the worthless do not do, even when placed in affluent circumstances.

(358)

**359.** இன்றுது மின்சிலையே யாது மினிச்சிறிது  
நின்றுது மென்று நினைத்திருந்—தொன்று  
யுரையின் மகிழ்ந்துதம் மூள்ளம் வேரூசு  
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

(பி-ரை) இன்று - (ஒருகாலத்தில்) இதுபொழுது, ஆதும் ஏன்று - துறவு பூண்போமென்றும், இ நிலையே-(ஒருகாலத்தில்) நாம் நின்ற இல்வாழ்க்கையிலேயே, ஆதும் என்று - துறவு பூண்போமென்றும், இனிச் சிறிது நின்று - (ஒருகாலத்தில்) இனிச் சிலகாலம் இல்வாழ்க்கையில் நிலைத்து, ஆதும் என்று - துறவு பூண்போமென்றும், நினைத்து - எண்ணமிட்டு, இருந்து- (துறவுக் குரிய முயற்சி) இல்லாதவராய், ஒன்றி- (இல்வாழ்க்கையில்) பெயராமல் நின்று, உரையின் - (மேல் நினைத்தபடி) வாயாற் சொல் விதலால், மகிழ்ந்து - (துறவு பூண்டவராக) மகிழ்ச்சியடைந்து, தம் உள்ளம் வேரூசு - தமது கருத்துப் பயண்படாமல், மரை இலையின் - (நீரைவிட்டு நீங்காக) தாமரையிலை அழிவதுபோல, மாய்ந்தார் - (துறவு பூணுமல்) அழிந்தவர், பலர்-பலராவார்.

(போ-ரை) ஒருகாலத்தில் இதுபொழுது துறவு பூண்போ மென்றும், ஒருகாலத்தில் நாம் நின்ற இல்வாழ்க்கையிலேயே துறவு பூண்போமென்றும், ஒருகாலத்தில் இனிச் சிலகாலம் இல்வாழ்க்கையில் நிலைத்துத் துறவு பூண்போமென்றும் எண்ணமிட்டுத் துறவுக்குரிய முயற்சி இல்லாதவராய் இல்வாழ்க்கையில் பெயராமல் நின்று மேல் நினைத்தபடி வாயாற் சொல்லுதலால்

துறவு பூண்டவராக மகிழ்ச்சி யடைந்து தமது கருத்துப் பயன் படாமல் நீரைவிட்டு நீங்காத தாமரையிலை அழிவதுபோலத் துறவு பூணுமல் அழிந்தவர் பலராவர்.

(வி-ரை) என்றென்னும் எண்ணிடைச்சொல்லை முன்னின்ற ஆதுமென்னும் இரண்டனேஒங் கூட்டுக. இவ்வாழ்க்கையில் துறவு பூணலாவது யான் எனதென்னு மிருபற்று மொழிதல். இங்நிலையே, இனிச் சிறிது நின்று என்பவற்றூலும், உவமையா ஓம் துறவு பூண்ஸ் வருவிக்கப்பட்டது. ஆது முன்றும் தனித்தன் மைப் பன்மை. இவ்வாறு கருதியும் சொல்லியும் பின் செய்யாமையால் இது கயமையாயிற்று.

'To-day, this moment, or a little hence, we shall renounce the world': so thinking, many stay on in their domestic life, quite satisfied with a mere talk of renunciation, and in the end, they perish disappointed, like the lotus leaf. (359)

### 360. நீருட் பிறந்து நிறம்பசிய தாயினு

மீரங் கிடையகத் தில்லாகு—மோரு  
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்து .  
மறைப்பெருங்க வன்னு ருடைத்து.

(ப-ரை) நீருள் பிறந்து - நீரில் பிறந்து, நிறம் பசியது ஆயி னும் - நிறம் பசுமையுள்ளதா யிருப்பினும், கிடை - நெட்டிச்செடி, அகத்து - தன்னுள், ஈரம் இல் ஆகும் - ஈரம் இலதாயிருக்கும்; (அதுபோல) நிறை பெருஞ் செல்வத்து-நிறைவையுடைய பெருஞ் செல்வத்தில், நின்றக் கடைத்தும் - இருந்தவிடத்தும், அகறப் பெருங் க அன்னுர் - பாறையாகிய பெருங்கல்போல இளகுத வில்லாத கயவரை, உடைத்து - இவ் வுகம் உடையது.

(போ - ரை) நீரில் பிறந்து நிறம் பசுமையுள்ளதா யிருப்பி னும் நெட்டிச்செடி தன்னுள் ஈரம் இலதாயிருக்கும்; அதுபோல, நிறைவையுடைய பெருஞ்செல்வத்தில் இருந்தவிடத்தும் பாலை யாகிய பெருங் கல்போல இளகுதவில்லாத கயவரை இவ் வுகம் உடையது.

(வி - ரை) உவமையில் நிறம் பசியதென்றது ஆடையணி முதலியவற்றால் தம்மை அலங்கரிப்பவ ரென்பதையும், நீருட்பிறந்து ஈரக்கிடையகத் தென்றது நிறைப்பெருஞ் செல்வத்து நின்ற தற்குப் பயன் இரப்பவர் முதலியோர்க் குபகரித்தலுக்குக் காரண

மாகிய அருள்கையை யென்பதையும் குறிப்பித்தந்தென்க. உலகில் இத்தன்மையர் பஸராதலால் அவரை யுடைத்து என்றார். சிறைவரவது அமையுமெனத் தங்கருத்து முற்றல் ஒரும் அசை.

Though born in water, and though its hue is green, there is no moisture in the pith of the water-rush. Likewise, the world has in it men, whose hearts are as hard as a solid rock, though they are placed in very affluent circumstances. (360)

### Chapter XXXVII—Miscellaneous Topics

#### 37-ஆம் அதிகாரம்: பன்னெறி

[அஃதாவது, பலவாகிய செறிகளைக் கூறுவது. முன் கூறப்பட்ட, அதிகாரங்கள் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலாரையும், பின் கூறப்படும் அதிகாரங்களிரண்டும் பெண்பாலாரையும் பற்றி நின்றன ஆதலால், அவ் விருபாலாரையும்பற்றி நின்ற இஃது இங்கு வைக்கப்பட்டது.]

**361.** மழைத்திளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பா  
யிழைவிளக்கு நின்றிமைப்பி னென்னும்—யிழை  
மாண்ட மனையாளை யில்லாதா னில்லகங் [தக்க  
காண்டற் கரியதோர் காடு.

(ப-ரை) விழை தக்க - (அறிவுடையோர் யாவரும்) என்கு மதித்தற்குத் தகுதியாயின, மாண்ட - நற்குண நற்செய்கையுள்ள, மனையாளை - இல்லாளை, இல்லாதான் - உடையனுயிராதவனது, இல்லகம் - வீடு, மழை திளைக்குதும் - மேகங்கள் தவழ்வதற்குரிய, மாடமாய்-மேல்நிலைகளையுடையதாகி, மாண்பு அமைந்த - (கள்ளர் முதலானேர் நுழைதலரிய) பெருமையமைந்த, காப்பாய் - காவலாளரை யுடையதாய், இழை விளக்கு-திரிநூல்-விளக்கு, நின்ற- (பகலிருவகளில்) நிலைத்து, இமைப்பின் - (தன்னில்) பிரகாசிக்கல், என் ஆம்-என் பயனுடையதாகும்?, காண்டற்கு அரியதா- (அறிவுடையோரால்)! கானுதலுக்குக் கடாததாகிற, ஓர் காடு-இடுகாடு போலும்.

(போ-ரை) அறிவுடையோர் யாவரும் என்குமதித்தற்குக் தகுதியாயின நற்குண நற்செய்கையுள்ள இல்லாளை உடையவனு யிராதவனது வீடு, மேகங்கள் தவழ்தற்குரிய மேல்நிலைகளையுடைய தாகிக் கள்ளர்முதலானேர் நுழைதலரிய பெருமையமைந்த காவ

லாளரை முடையதெய்த் தீரி நூல்விளக்குப்பகலிரவுகளில் நிலைத்துத் தன்னில் பிரகாசித்தல் என்ன பயனுடையதாகும்? அறிவுடையோரால் காலனுதலுக்குக் கூடாததாகிய இடுகாடு போனாம்.

(வி-ரை) மழை திளைக்கு மென்றது மாடத்தி னுயர்வைக் குறிப்பித்ததாலோல் துணவத்தையவணி. மழை திளைக்கும் என்றத னால் மாடம் மேளிலையையும், காண்டற்கரியது என்றதனால் காடு இடுகாட்டையும் உணர்த்தின. உறவினர் விருந்தினர் முதலியேர் வந்து சேரப் பெருமையால் அவ் வில்லிற்கு இடுகாடு உவமையாயிற்று. இழைவிளக்கு நின்று விளங்கல் மங்கலக் குறிகளிலோன்று. இமைப்பி னென்பதில் இமைத்தல் தன் காரணமாகிய ஒளி செய்தலின்மே னின்றது.

Although a rich man's mansion may touch the clouds, although a stately band of guards may keep watch around it, and although the whole of it may be lit up and adorned most beautifully, still, of what use is it, if it should be without a virtuous and lovely wife to live in? Indeed, such a building will resemble a veritable cemetery, not fit to be visited by wise men.

(361)

**362.** வழுக்கெளைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்து  
மிழுக்கெளைத் தாம்பெறுவ ராயி-னிழுக்கெளைத்துஞ்  
செய்குரூப் பாணி சிறிதேயச் சின்மொழியார்  
கையுரூப் பாணி பெரிது.

(ப-ரை) வழுக்கு-(கூரின்மை முதலிய) குற்றங்கள், எனைத் தும் இல்லாத - எவ்வளவு சிறிது முடையதல்லத, வாள் வாய்வளனினது வாயில் இருப்பதுபோல, கிடந்தும் - (கற்பினாலுமுக்கத்தில்) அசையாதிருந்தும், இழுக்கெளை - (அவ் வொழுக்கத்தினின்று) தவறுதலை, தாம் பெறுவர் ஆயின் - பின் தாம் பெறுவரானாலும், அ சில மொழியார்-தவறுதலைப் பெற்ற மென்மையாகிய மொழிகளையுடைய பெண்டர், இழுக்கு - அத் தவறுதலை, எனைத் தும் - எவ்வளவு சிறிதும், செய்குரூத பாணி - செய்யமல் தம் மைக் காத்த காலம், சிறிதே - (பெரிதேயாயினும்) சிறிதே ஆம்; கை உருத பாணி - கற்பொழுக்கத்தில் பொருந்தாத காலம், பெரிது ஏ - (சிறிதேயாயினும்) பெரிதே ஆம்.

(போ-ரை) கூரின்மை முதலிய குற்றங்கள் எவ்வளவு சிறிது முடையதல்லத வாளனினது வாயில் இருப்பதுபோலத்

கற்பினெழுக்கத்தில் அசையாதிருந்தும் அவ் வொழுக்கத்தினின் ஓதவறுதலைப் பின் தாம் பெறுவாரானால்: தவறுதலைப் பெற்ற மென்னையாகிய மொழிகளையுடைய பெண்டிர் அத் தவறுதலை எவ்வளவு சிறிதும் செய்யாமல்: தம்மைக் காத்த காலம் பெரிதேயாயினும் சிறிதே ஆம். கற்பொழுக்கத்தில் பொருந்தாத காலம் சிறிதேயாயினும் பெரிதே ஆம்.

(வி-ரை) கற்பினெழுக்கத்தில் தவறுதாலம் பெரிதேயாயினும், சிறிது தவறியபின் இருமைப்பயனையும் தாமையால் சிறிதும், தவறிய காலம் சிறிதயோயினும் அச் சிறிது பெரிதும் ஆயின. தேற்றேகாரத்தைப் பெரிதென்பதனேஉங் கூட்டுக. வழுக்கு - முதனிலைத் தொழிற்பெயர். இழுக்கு-முதனிலைதிரிந்த தொழிற்பெயர். கூரின்மை முதலிய குற்றக்கள் - கூரின்மை, ஒரு பெருளைத் துண்டிக்குஞ்சோறும் கூர் மழுங்கல், கோணுதல், முறித வென்பன. தாம் பெறுவாயினென்னும் பழும்பாடத்தைத் தாம் பெறு ராயினெனப் புதிதாகப்பாடமாற்றிஉரைப்பாருமூனர். அங்குனமாயின், இழுக்கென்த்துஞ் செய்குறைப் பாணி சிறிதேயெனக் கூறவேண்டுவதில்லை யாதலாலும், இழுக்கெனப் பெறு ருக்குக் கையுருப்பாணி பெரிதென்னல் ஒருவாற்றாலும் இயையாமையாலும் அது பாடமன்மை அறிக.

Though women may be so jealous of their chastity, as if they were on the edge of a faultless sword, still, if they go astray even once, the long period during which the soft-voiced ones have guarded their chastity, will be regarded as a short one; while the short period during which they went astray, will be regarded as a long one. (362)

**363** ஏறியென் ரெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை  
யட்டில் புகாதா எரும்பினீ—யட்டதனை  
யுண்டி யுதவாதா வில்வழுழ்பே யிம்மூவர்  
கொண்டானைக் கொல்ளும் படை.

(ப-ரை) ஏறி என்று - (கணவன் சற்றடித்தபோது என்னை) வரளால் வீசென்று சொல்லி, எதிர் நிற்பாள் - எதிரில் சலியாமல் நிற்கு மியல்பினன், கூற்றம்-(கொண்டவனுக்கு இறுதி யைத் தரும்) யமனும்; சிறுகாலை-விடியற்காலத்தில், அட்டில்-மணைப்பள்ளியில், புகாதாள் - (சமையற்றெழுழில் செய்யப்) புக

தவள், அரும்பிணி-(கணவனுக்கு) மருந்தால் தணியாத நோயாம்; அட்டதனை - சமைத்தபொருளை, உண்டி - (கணவனுக்கு) உணவாக, உதவாதாள் - இடாமலுண்பவள், இல்வாழ் பேய் - வீட்டில் வசிக்கின்ற பேயாம்; இம் மூவர் - இத்தன்மையாகிய மூன்று பெண்டிர்களும், கொண்டாளை-(தம்மைக்) கொண்ட கணவனை, கொல்லும் படை - உயிர் வருத்துதற்குரிய ஆயுதமாவர்.

(போ-ரை) கணவன் சற்றிட்டபோது “என்னை வாளால் வீசு” என்று சொல்லி எதிரில் சலியாமல் நிற்குமியல் பினான் கொண்டவனுக்கு இறுதியைத் தரும் யமனும்; விடியற்காலத்தில் மடைப்பள்ளியில் சமையற்கொழில் செய்யப் புகாதவள் கணவனுக்கு மருந்தால் தணியாத நோயாம்; சமைத்தபொருளைக் கணவனுக்கு உணவாக இடாமலுண்பவள் வீட்டில் வசிக்கின்ற பேயாம்; இத்தன்மையாகிய மூன்று பெண்டிர்களும் தம்மைக் கொண்ட கணவனை உயிர் வருத்தற்குரிய ஆயுதமாவர்.

(ஸ்ரீ-ரா) பேயென்றமையால் உதவாதா என்பதற்கு உதவாமலுண்பவளென்ப துரைக்கப்பட்டது. கணவன் அரசனுட் கொலையுண்ண வேண்டுமென்னுங் கருத்தால் எறியென்று நிற்பவளோக்குற்றம் என்றும், காலமறிந்து உணவு தராமைபற்றி நேரம் கேருமாதலால் அட்டில் புகாதாளை அரும்பிணி என்றும், கணவன் பசியை நோக்காமையால் உண்டி யுதவாதாளோப் பேய் என்றும், மாழுதலியவற்றில் வாழும் பேயேருடி இப் பேமிகட வேற்றுமைதோன்ற இல்வாழ் என அடைகொடுத்தும், இம் மூவரால் கொண்டவருயிர் துன்புற்று வருந்தலால் அவரைக் கொல்லும் படை என்றுங் கூறினர். சிறுகாலே என்றது கணவன் உணவுகொள்ளுக் காலத்துக்கு முன் சமைக்குங்கொழில் முற்றுங்காலத்தின் முற்பங்கை. மூவரென்பதை ஈற்றில் முற்றும்மை தொகுத்தலாயிற்று. கொண்டான்-பன்மையி ஞஞாமைவங்தபால் வழுவமைதி. கொல்லல் - வருத்தல். அட்டில் ஒரு சொற்றன்மைத்து. இஃது உருவகவணி.

The wife that defies her "husband, saying: "Go on, stab me!," is to him like Yama, the God of Death; she who does not attend to her house-hold duties early in the morning, is to him like an incurable disease; she who eats without serving the cooked-food to her husband, is to him like a domestic devil. These three types of women, are like deadly weapons intended to slay their husbands !

**364. கடியெனக் கேட்டுக் கடியான் வெடிபட**

வார்ப்பது கேட்டு மதுசெதியான்—பேர்த்துமோ  
ரிற்கொண் டினிதிருஷ் மேமுறுத் ஸென்பவே  
கற்கொண் டெறியுந் தவறு.

(ப - ரா) கடி என - (புலவர், மணத்தைக்) கடியென்று சொல்ல, கேட்டும் - (அறிவிலான்) கேட்டிருந்தும், கடியான் - (மணத்தைக்) கடியாதவனுய், வெடி பட - அச்ச முண்டாம்படி, ஆர்ப்பது - (சாப்பறை தொண்டொண்டொடென) ஒலிப்பறை, கேட்டும் - கேட்டிருந்தும், அது தெளியான் - அவ் வொலிப் பொருளாத் தெளியாதவனுய், போச்தும் - அவ் விரண்டையுங் கேட்டபின்னும், ஓர் இல் கொண்டு - ஒரு மனையாளைப் பெற்று, இனிது இருஷ் - கவலையிலனுக இருக்கும், ஏழுறுதல் - மயக் கத்தை அடைதல், கல் கொண்டு - தான் ஒரு கல்லைப் பெற்று, ஏறியும் - (தன்மேல் தானே) ஏறிக்குதொள்ளும், தவறு-குற்றம், என்ப - என்று சொல்வர் அறிவுடையோர்.

(போ - ரா) புலவர், மணத்தைக் கடியென்று சொல்ல அறிவிலான் கேட்டிருந்தும் மணத்தைக் கடியாதவனுய் அச்ச முண்டாம்படி சாப்பறை தொண்டொண்டொடென ஒலிப்ப தைக் கேட்டிருந்தும் அவ் வொலிப்பொருளாத் தெளியாதவனுய், அவ் விரண்டையுங் கேட்டபின்னும் ஒரு மனையாளைப் பெற்றுக் கவலையிலனுக இருக்கும் மயக்கத்தை அடைதல், தான் ஒரு கல்லைப் பெற்றுத் தன்மேல் தானே ஏறிக்குதொள்ளும் குற்றம் என்று சொல்வர் அறிவுடையோர்.

(வி - ரை) வெடிபட என்றதினால் ஆர்ப்பதென்பதற்குச் சாப்பறை என்பது வினைமுதலாக வருவிக்கப்பட்டது. ஒலிக்கு மொலி தொண் டொண் டொடென்பது யாக்கை நிலையாமையில்- ரி -ம். செய்யுளால் பெறப்பட்டது. ஏழுறுதல் கற்கொண் டெறியுங் தவறுபோலத் தப்பாமல் தனக்கு ராசத்தைத் தருமென் பது.

The fool, although he is told that *shun* is the word used to signify *marriage*, shuns it not; although he hears the fearful sound of the funeral drum, it does not make him wiser. In spite of his knowledge of these facts, his desire to take a wife, cherishing the delusion of living a happy life, is, according to the wise, a crime equivalent to stoning oneself with a big stone.

(364)

**365.** தலையே தவமுயன்று வாழ்த் தொருவர்க் கிடையே இனியார்கட் டங்கல்—கடையே புணராதென் நெண்ணிப் பொருணசையாற் றம்மை யுணரார்பின் சென்று நிலை.

(ப - ரை) ஒருவருக்கு - ஒருவருக்கு, தவம் - தவவொழுக் கத்தில், முயன்று - முயற்சி செய்யானின்று, வாழ்தல் - உயிர் வாழ்தல், தலையே - முதன்மையாகிய செய்கையே; இனியார்கண்தவஞானங்களால் பெரியராயினுரிடத்து, தங்கல் - கூடிவாழ்தல், இடையே - இடையாகிய செய்கையே; புணராது என்று எண்ணிப் (போருள் நம்மிடத்துச்) சார்தலிலதென்று கருதி, பொருள் நசையால் - பொருளின் விருப்பத்தால், தம்மை - தமது குடிப்பிறப்பு முதலியவற்றை, உணரார்பின் - அறிந்துகொள்ளாத கீழோர்க்குப் பின்னே, சென்று நிலை - போய்க் கரு வாழ்தல், கட்டையே-கடையாகிய செய்கையே.

(போ - ரை) ஒருவருக்குத் தவவொழுக்கத்தில் முயற்சி செய்யானின்று உயிர்வாழ்தல் முதன்மையாகிய செய்கையே. தவ ஞானங்களால் பெரிய ராயினுரிடத்துக் கூடிவாழ்தல் இடையாகிய செய்கையே. பொருள் நம்மிடத்துச் சார்தலிலதென்று கருதிப் பொருளின் விருப்பத்தால் தமது குடிப்பிறப்புமுதலியவற்றை அறிந்துகொள்ளாத கீழோர்க்குப் பின்னே போய்நின்று வாழ்தல் கடையாகிய செய்கையே.

(வி - ரை) தம்மையுடத்துக் கேட்டார்க்குப் பிறவிக் கடல் வழுந்தாமல் வீடென்னும் கரையேறுதற்குரிய உறுதிமொழிகளை இனிதுரைத்தல்பற்றி அவரை இனியார் என்றார். ஏ மூன்றும் பிரிந்தீல். முயன்று-முயலானின் நெண்பதன் திரிபு. தலைமுதலிய மூன்றும் பண்பாகுபெயர். தன்னூரம் பயனுகிய தவமுயன்ற வாழ்தலில்லாமையால் இனியார்கட் டங்கல் இடையாயிற்று; இனியார்கண் என்பதற்கு இனிய குணமூஞ் செய்கையமுடைய மனைவியாரிடத்து என வரைத்தலுமாம்; அஃதாவது இல்லறம். தம்-பொருளாகுபெயர்.

The noblest course for one, is to live a devout and austere life, the middle course is to associate oneself with those who live such a life; while the worst course is to grieve that one is not sufficiently wealthy and, impelled by the desire of wealth, to follow the mean ones, who are incapable of understanding one's character and lineage.

**366.** கல்லர்க் கழிப்பர் தலையாயார் நல்லவை  
துவ்வாக் கழிப்ப ரிடைகள்—கடைக  
ளினிதுண்ணே மாரப் பெறேற்யா மென்னு  
முனிவினுற் கண்பா டிலர்:

(ப - ரை) தலையாயார் - தலையாயினார், கல்லா - (அறிவு நூல் களைக்) கற்றறியாகின்று, கழிப்பர் - (தம் வாழ்நாளைப்) போக்குவார்; இடைகள் - இடையாயினார், நல்லவை - (தீயவழியில் வராத) இன் பங்களை, துவ்வா - அதுபவியாகின்று, கழிப்பர் - வாழ்நாள் கழிப் பர்; கடைகள் - கடையாயினார், யாம் - நாம், இனிது - இன்பத்தை, உண்ணேம் - அதுபவித்திலேம், ஆர் - குறைவற, பெறேற் என்னும் - (பொருள்) பெற்றிலேமென்று கருதும், முனிவினுல்-வெறுப்பினால், கண்பாடு இலர்-(இரவிலும்) உறங்காது கவல்வார்.

(போ - ரை) தலையாயினார் அறிவுநூல்களைக் கற்றறியாகின்று தம் வாழ்நாள் போக்குவார். இடையாயினார் தீயவழியில் வராத இன்பக்களை அதுபவியாகின்று வாழ்நாள் கழிப்பர். கடையாயினார் 'நாம் இன்பத்தை அதுபவித்திலேம், குறைவறப் பொருள் பெற்றிலேம்' என்று கருதும் வெறுப்பினால் இரவிலும் உறங்காது கவல்வார்.

(வி - ரை) யாம்-தனித் தன்மைப் பன்றை. உண்ணுமையின் சிறுகை தோன்ற ஒருமையாக இனிது என்றும், இனிதுண்ணு மைக்குக் காரணம் ஆரப்பெருமை யாதலின் அதனை ஈற்றில்லவைத் துங்கூறினர். ஆர்தலாவது தாம் தம்மில் முன் குறித்துக்கொண்ட அளவு பொருள் நிரம்பல். கண்பாடில ரென்பதனால் எப்போதும் முனிவுடையாராவு ரென்பது பெற்றும்.

The best of men spend their time in learning; the middle sort spend their time in the enjoyment of innocent pleasures; while the worst, being disgusted with their life, spend sleepless nights, with the thought that they have neither wealth nor pleasures to enjoy.

(366)

**367.** செந்தெல்லா லாய செழுமுளை மற்றுமச்  
செந்தெல்லை யாகி விளைதலா—லந்தெல்  
வயனினையக் காய்க்கும் வளவை அரா !  
மகனாறிவு தந்தை யறிவு.

(ப - ரா) செங்கெல்லால் ஆய - செங்கெல் விதையினால் முளைத்த, செழு முளை-நல்ல முளைகள், மற்றும் - விளையுங்காலத் தும், அ செங்கெல்லே ஆகி - அச் செங்கெல்லின் விதைகளே ஆக, விளைதலால் - விளைவதினால், அ நெல் - அச் செங்கெநற் பயிர், வயல் நிறைய காய்க்கும்-வயல் நிரம்பும்படி கதிர்விடுகின்ற, வளம் வயல் ஊரா - வளப்பமாகிய வயல்களால் சூழப்பட்ட மருத நிலத்துத் தலைவனே!, தந்தை அறிவு ஏ - பிதாவினரிலே, மகன் அறிவு - மகனிடத்துண்டாம் அறிவு.

(போ - ரா) செங்கெல் விதையினால் முளைத்த நல்ல முளைகள் விளையுங் காலத்தும் அச் செங்கெல்லின் விதைகளே ஆக விளைவதினால் அச் செங்கெநற்பயிர் வயல் நிரம்பும்படி கதிர்விடுகின்ற வளப்பமாகிய வயல்களால் சூழப்பட்ட மருதசிலத்துத் தலைவனே! பிதாவினரிலே மகனிடத்துண்டாம் அறிவு.

(வி - ரா) முளை-தொழிலாகு பெயர். ஏ-தேற்றம். தந்தையி ஹுடைய இயற்கை யறிவின் மகனரிவு வேற்றுமைப்படுத வில தெண்பது.

O Lord of land full of rich paddy fields! As the red paddy's swelling germ grows up and yields the same red paddy-grain, so, the intelligence of the son, is but the product of the intelligence of the father. (367)

**368.** உடைப்பெருஞ் செல்வருஞ் சான்னேருஞ் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களுஞ் கீழும் பெருகிக் கடைக்கா றலைக்கண்ண தாகிக் குடைக்கால் போற் கீழ்மேலாய் நிற்கு முஸ்கு.

(ப - ரா) உடைய பெருஞ் செல்வரும் - தொன்றுதொட்டு உடையதாகிய பெருஞ் செல்வத்தினரும், சான்னேரும் - (கல்வி யறிவு கேள்விகளால்) நிறைந்த மேலேரும், கெட்டு - வறிய ராதலாலும், புடைப்பெண்டிர் மக்களும் - வேசையருடைய புத்தி ராகளும், கீழும்-கீழ்மக்களும், பெருகி-செல்வத்தின ராதலாலும், குடைகால் போல்-குடையின் தண்டுபோல, கடைக்கால் - கீழி டத் திருத்தற்குரிய பொருள், தலைக்கண்ணது ஆகி - மேலிடத் திருத்தற்குரியபொருளாகும்படி, கீழ்மேல்ஆய்நிற்கும்-கீழ்மையுள் எது மேன்மையுள்ளதாய் மாறும் இயல்பினது, உலகு-இல் வலகு.

(போ-ரை) தொன்றுதொட்டு உடையதாகிய பெருஞ் செல்வத்தினரும் கல்வியறிவு கேள்விகளால் நிறைந்த மேலோரும் வறியராதலாலும், வேசையருடைய புத்திரர்களும் கீழ்மக்களும் செல்வத்தினராதலாலும், குடையின் தண்டுபோலக் கீழிடத்திருஷ்தற்குரிய பொருள் மேலிடத் திருஷ்தற்குரிய பொருளாகும் படி கீழ்மையுள்ளது மேன்றையுள்ளதாய் மாறும் இபல் பின்து இவ் விலகு.

(வி-ரை) எனவே, உலகியற்கை நோக்கிய தமக்குப் பிறங்க அதாபத்தால் அதனை எடுத்துக் கூறினு சென்பதாயிற்று. பெருஞ் செல்வத்துக்கு உடைய என்னும் அடை தந்தமையால் தொன்றுதொட்டு வந்ததென்பது பெற்றால். புடைப்பெண்டிர் பொருள் கொடுப்பார் பக்கல் சாரும் பெண்கள். கெட்டு, பெருகி இரண்டிம் காரணப்பொருளன் ஆய், நிற்குமென்னும் விலை கொண்டன. கடைக்கால் - இடம்; இடவாகுபெயராய் அவ்விடத் துப் பொருளுக்காயிற்று.

Men of immense wealth and men of high wisdom grow poor, while the sons of harlots and base men are found to grow in wealth. Indeed, the affairs of this world are topsy-turvy, with things that ought to be down occupying a place above, like the umbrella and its handle. (363)

**369.** இனியார்த நெஞ்சத்து நோயுறைப்ப வங்நோய்  
தலியாத வள்ள முடையார்—மணிவரண்றி  
வீழு மருவி விறங்மலை நன்னை !  
வாழ்வின் வரைபாய்த னன்று.

(ப-ரை) மணி வரண்றி-இரத்தினங்களை வரரிக்கொண்டு, வீழும் அருவி - வீழு மியல்புள்ள அருவி விழுகின்ற, விறல் மலை கல் நாட-வெற்றியமைந்த நல்ல குறிஞ்சிலித் தலைவனே!, இனியார் - (அகத்தும் புறத்தும்) நல்லாயினார், தம் நெஞ்சத்து- (எதே னும் ஒரு பொருட் குறையைப்பற்றித்) தம் மனத்துத் தொன்றிய, நோய் உறைப்ப - துன்பத்தைச் சொல்ல, அ நோய்-அத் துன்பத்தை, தணியாத - கீக்குத வில்லாத, உள்ளம் உடையார்-வலிய மன முடைய செல்வர், வாழ்வின் - உயிர்வாழ்தலினும், வரைபாய்தல்-மலைமீதினின்றும் விழுங்கிறத்தல், னன்று - னன்மையைத் தருவது.

(போ-ரை) இரத்தினங்களை வரரிக்கொண்டு வீழு மியல்புள்ள அருவி விழுகின்ற வெற்றியமைந்த நல்ல குறிஞ்சிலிக்

தலைவனே ! அகத்தும் புறத்தும் நல்லராயினர் ஏதேனும் ஒரு பொருட் குறையைப்பற்றி தம் மனத்துத் தோன்றிய துன்பத் தைச் சொல்ல அத் துன்பத்தை நீக்குதலில்லாத வலிய மன முடைய செல்வர் உயிர் வாழ்தலினும் மலைமிதினின்றும் விழுங் திறத்தல் நன்மையைத் தருவது.

(வி - னா) அந் நோயைத் தணிக்கவல்லவர் செல்வரே ஆத லாலும், தணியாத என்ற குறிப்பாலும் உள்ளமுடையா ரென்றது செல்வரை என்க. தணியாமல் வாழ்தலின் பழிபாவங்கள் பெருக வரல் வரைபாய்தல் நன்றாயிற்று.

O Lord of good land of mighty hills, whence torrents flow down, sweeping along valuable gems! To jump down a precipice and end their life, is much better than to live, for those wealthy men who are too hard-hearted to alleviate the sufferings of the good and virtuous, when they tell them of their heart's pain.  
(369)

**370.** புதுப்புனலும் பூங்குழழைர் நட்பு மிரண்டும்  
ஷிதுப்பற நாடின் வேறுல்ல—புதுப்புனலு  
மாரி யறவே யறுமே யவரண்டும்  
வாரி யறவே யறும்.

(ப - னா) புது புனலும் - புது சீர்ப்பெருக்கும், பூ குழழைர் நட்பும் - பொலிவாகிய காதணியை யணிந்த வேசியரது அன்பும், இரண்டும் - ஆசிய இரண்டும், விதுப்பு அற - (ஒன்றினிடத் தும்) விருப்பமில்லாமல், நாடின் - ஆராய்ந்தால், வேறு அல்ல - (ஒன்றினென்று) வேறுபடுவன அல்ல; புது புனலும் - புதுசீர்ப்பெருக்கும், மரி அறவே அறும் - மழை நீங்கவே நீங்கும்; அவர் அன்பும் - அவ் வேசியர் (பிறர்பால் வைத்த) அன்பும், வாரி அற வே அறும் - (பொருளின்) வருவாய் நீங்கவே நீங்கும்.

(போ-னா) புது சீர்ப்பெருக்கும், பொலிவாகிய காதணியை யணிந்த வேசியரது அன்பும் ஆசிய இரண்டும் ஒன்றினிடத்தும் விருப்பமில்லாமல் ஆராய்ந்தால் ஒன்றினென்று வேறுபடுவன அல்ல. புதுசீர்ப் பெருக்கும் மழை நீங்கவே நீங்கும்; அவ் வேசியர் பிறர்பால் வைத்த அன்பும் பொருளின் வருவாய் நீங்கவே நீங்கும்.

(வி - னா) இரண்டு பொருளில் ஒன்றினிடத்தில் விருப்பம் வைத்தால் அதன் குற்றங் தோன்றுதாதலால் விதுப்பற என்றும்

அவாவச் செய்வதில் ஆடல் பாடல் இரண்டினும் அழகே சிறந்த தாதலால் பூங்குழையார் என்றும் கூறினர். அறவே என்னும் இரண்டு ஏவும் தேற்றமாகவின் அற்றபின் பெருக்கும், அன்பும் சிறிதும் தோன்று என்பதாயிற்று. இச் செய்யினா இங்கு வைத் தது இனி வரும் அதிகாரம் இன்னதெனத் தோற்றுவாய் செய்தற் குப் போலும்.

Impartially examined, there is no difference between the freshes of a river and the love of harlots, adorned with beautiful ear-rings; for, the former fail when rains fail, and the latter fails when the resources of their lovers fail. (370)

### Chapter XXXV—Harlots

#### 38-அும் அதிகாரம்: பொதுமகளிர்

[தமது நல்த்தைப் பொருள் கொடுப்பவர் யாவர்க்கும் விற்ப தல்லது அதற்காவார் ஆகாதா ரிவரென்னும் பாகுபாடில்லாத மகளி ரான் இயல்பைக் குறித்துக் கூறியதென்க. அவர் ஒருவர்க்கே வாழ்க்கைப்படாது பொருள் கொடுப்பார் யாவர்க்கும் வாழ்க்கைப்படுத லாற் பொதுமகளி ரெனப்பட்டனர்; ‘அவரன்பும் வாரியறவே யறும்’ என மேற்கொற்றுவாய் கூறினமையான். அதிகார முறை மையு மிதனுனே விளங்கும்.]

**371.** விளக்கொளியும் வேசையர் நட்பு மிரண்டுக் குளக்கற நாடின்வே றல்ல—விளக்கொளியு நெய்பற்ற கண்ணோ யறுமே யவரன்புங் கையற்ற கண்ணோ யறும்.

(ப - ரை) விளக்கு ஒளியும் - விளக்கினெளியும், வேசையர்க்கட்பும்-பொதுமகளிரன்பும், இரண்டும்-இவ் விரண்டும், தளக்கு அற நாடின்-குற்றங்கக் கூராயுங்கால், வேறு அல்ல-வேரூகமாட்டா; விளக்கு ஒளியும் - விளக்கினெளியும், நெய் அற்றகண்ணே-நெய் வற்றிய அப்போழ்தே, அறும்-ஒழியும்; அவர் அன்பும்-பொதுமகளிர் ஈட்பும், கை அற்றகண்ணே - பொருள் நீங்கிய அப்போழ்தே, அறும் - ஒழியும்.

(போ-ரை) விளக்கி னெளியும், பொதுமகளி ரன்பும் ஆகிய இவ் விரண்டும் குற்ற நீங்க ஆராயுங்கால் வேரூகமாட்டா; விளக்கினெளியும் நெய் வற்றிய அப்போழ்தே ஒழியும். பொதுமகளிர் ஈட்பும் பொருள் நீங்கிய அப்போழ்தே ஒழியும்.

(வி-ரை) விளக்கு - முதனிலை திரிச்சு தொழிலாகுபெயர். வேசையர் - வடமொழிச் சிதைவு. துளக்கறுதல் ஜியங்கிரிபின்மையாதலை. ஜியம் என்றது, ஒன்றன்பாலுங் துணிவு தோன்றுமை; திரிபு என்றது, ஒன்றனை அதுவோ இதுவோவெனக் கருதல். வேற்லல் என்றார், அவை வெவ்வேறு தன்மையுடைய வல்லவென் பது கருதி; அவ் வொருதன்மை காரண முள்வழி காரிய யிருப்ப தாங் தன்மை யென்பது. கை யென்பது கைப்பொருளை; அஃது ஆகுபெயர். அறுமென இயற்கையை யுணர்த்தக் கையென்பது ஏன்றது.

The lamp's light and the harlot's love, when closely examined, differ not; for the lamp's light fails when the oil is consumed; and the love of the harlot disappears when the wealth of their lovers is spent. (371)

**372.** அங்கோட் டகல்கு ஸாயிழமூயா ணம்மொடு [இன் செங்கோடு பாய்துமே யென்றுண்மன்—செங்கோட் மேற்காண மின்மையான் மேவா தொழிந்தானே காற்காட்டுப் காட்டிக் கலுழுந்து.

(ப-ரை) அம் கோடு அகல் அல்குல் ஆய் இழையாள்-அழகிய பக்கமுடைய அகன்ற அல்குலையும் ஆய்த் ஆபரணங்களையுடைய பொதுமகள், நம்மொடு-நம்முடன், செம் கோடு பாய்து மே மன் என்றாள் - செம்மையாகிய மலைச்சிகரத்தினின் றும் உடனேறி வீத்துவேமன்று உறுதிமொழி கூறினால்; காணம் இன் மையால்-கையிற் பண மின்மையான், செங்கோட்டின்மேல்-செம் மையாகிய மலைச்சிகரத்தில், மேவாது - நம்மொடு சேராமல், கால் கால் நேரம் - காலின்கண் வாதனோயினை, காட்டி கலுழுந்து-காட்டிக்கலங்கிப் புலம்பி, ஒழுந்தாள் - நீங்கினின்றுள்.

(போ-ரை) அழகிய பக்கமுடைய அகன்ற அல்குலையும் ஆய்த் ஆபரணங்களையுடைய் பொதுமகள் நம்முடன் செம்மையாகிய மலைச்சிகரத்தினின் றும் உடனேறி வீத்துவேமன் றுறுதி மொழி கூறினால். கையிற் பணமின்மையால் செம்மையாகிய மலைச்சிகரத்தில் நம்மொடு சேராமல் காலின்கண் வாதனோயினைக் காட்டிக் கலங்கிப் புலம்பி நீங்கினின்றுள்.

(வி - ரை) பாய்தும் - தும்மீற்றுத் தன்மைப் பன்மை; அது வே எதிர்காலங் காட்டினின்றது. காணம் - பொருள்; இதனைக்

“கையிலொன்று காணமில்லை” எனப் பிறருங் கூறுதல் காண்க. கால் - ஆகுபெயர். பொருள்கொடுத்துவந்தவழி மலைச்சிகரத்தினின்றும் வீழினு முடன் வீழ்வேமென் றஹதிமொழி கூறிவந்த அவளே பொருளீங்கியவழிக் காலிற் காட்டேயெனக் கூறிப் புலம்பி யொழிதலின் அவர் நட்புக் காணத்தினன்றி வேறஞ்சென்ப துணர்த்தி நின்றது. கலுழ்தல் என்பது பொய் யழுகையை.

The harlot of bewitching beauty adorned with choice jewels, said, forsooth: ‘she would ascend a steep precipice and leap down from there with me’, but when she found I had no wealth, she wept bitterly, pointing to her rheumatic legs, and without ascending with me to the top, parted, leaving me alone. (372)

**373. அங்கண் விசும்பி னமர் தொழுப்படுஞ் செங்கண்மா லாயினு மாகமற்—றங்கைக் கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தவி ரன்னர் விடுப்பர்தங் கையாற் ஞேழுது.**

(ப-ரை) அம் கண் விசும்பின்-அழகிய இடமகன்ற விண்ணுல கத்துள், அமரர் தொழுப்படும் - தேவரால் வணங்கப்படும், செங்கண் மால் ஆயினும் ஆக - தாமரைக்கண்ணஞ்சைய கரிய மாலாயினு மாருக; தம் கைகொடுப்பது ஒன்று இல்லாரை-தம் கையாற் கொடுக்கப்படும் பொரு ளொன்றில்லாதாரை, கொய் தவிர் அன்னர் - கொய்தற்குரிய தவிர்போன்ற மேனியையுடைய பொதுமகளிர், தம் கையால் - தமது கையால், தொழுது - கும்பிட்டு, விடுப்பர்-விடுப்பார்கள்.

(போ-ரை) அழகிய இடமகன்ற விண்ணுலகத்துள் தேவரால் வணங்கப்படும் தாமரைக்கண்ணஞ்சைய கரிய மாலாயினு மாருக; தம் கையாற் கொடுக்கப்படும் பொரு ளொன்றில்லாதாரைக் கொய் தற்குரிய தவிர்போன்ற மேனியையுடைய பொதுமகளிர் தமது கையாற் கும்பிட்டு விடுப்பார்கள்.

(வி-ரை) பொதுமகளிர் பொரு ளொன்றனையே கருதி நட்பரங்தன்மை யெய்துவதல்லது பொருள்’கொடாதான் செங்கண் மாலே யாயினு மலை விழையாரென ஏணர்த்தினார். கொய் தவிர்-விளைத்தொகை. ஆக - வியக்கோள் விழைமுற்று. செங்கண் என்று புருட் இலக்கணத்தினை யுணர்த்தின்றது. ஒன்று -

ஆகுபெயர். இல்லார் - குறிப்பு வினையாலைணயும் பெயர். அமர ரென்பது சாகநா ரென்பது; இஃது இலக்கணே. ஆயினு மென் பது உயர்வு சிறப்பும்கை.

Be it the fiery-eyed Vishnu himself, whom the Gods in the heaven worship, if he has in his hand naught to give, the harlots, whose body is as soft as tender flower-buds, will straightway dismiss him, bowing with folded hands. (373)

**374.** ஆணமி னெஞ்சுத் தணிலீலக் கண்ணூர்க்குக்  
காணமி வாதார் கடுவனையர்—காணவே  
செக்கூர்ந்து கொண்டாருஞ் செய்த பொருளுடையா  
ரக்கார மன்னு ரவர்க்கு.

(ப - ரை) ஆணம் இல் னெஞ்சுத் தணு-அன்பு தீங்கிய மனத்தினை யுடைய, அணிநீலம் கண்ணூர்க்கு-அழகிய நீலமலர்போன்ற கண்ணை யுடைய பொதுமகளிர்க்கு, காளம் இல்லாதார்-பொருளில்லாதார், கடு அனையர் - விடம்போற் கொடியராவர்; காண-ஆராயுமிடத்து, செக்கு ஊர்ந்தார் ஆயினும்-செக்கூர்ந்து பொருளீட்டினராயினும், செய்த பொருள் உடையார் - ஈட்டிய பொருளை யுடையார், அவர்க்கு அக்காரம் அன்னூர் - அவர்க்குச் சருக்கரையைப்போன்றினியராவர்.

(போ-ரை) அன்பு தீங்கிய மனத்தினையுடைய அழகிய நீலமலர்போன்ற கண்ணையுடைய பொதுமகளிர்க்குப் பொருளில்லாதார் விடம்போற் கொடியராவர். ஆராயுமிடத்துச் செக்கூர்ந்து பொருளீட்டினராயினும் ஈட்டிய பொருளை யுடையார் அவர்க்குச் சருக்கரையைப்போன்றினியராவர்.

(வி - ரை) செய்தபொரு ளென்றது ஈட்டிய பொருளை; பொதுமகளிர் கைப்பொருளே யல்லது குலநலமுதலிய வேண்டாரென்பார் செக்கூர்ந்தாராயினும் என்றார். செக்கூர்ந்தார் பொருளுதலியவழி யக்கார ழென்றும், பொருளில்லாவழி கடு என்றும் உலமைமுத்தாக் கூறினார். அக்காரம் - சருக்கரை. இதனை “அக்கார வடிசில்” என்னும் வழக்கானு முணர்க. உம்மை இழிவுசிறப்பு. காரண மென்பதற்கு மேற் கூறினும். காண-காரண காரிய மில்லாது வந்த செயலெனச்சம். நீலம் - ஆகுபெயர். ஆணம் - அன்பு.

To those harlots of loveless heart, whose eyes are like blue water-lilies, men with no wealth are as poison. But

those who have wealth, even though they may have acquired it by turning the oil-mills, will be as sweet as sugar to them. (४)

**375.** பாம்பிற் கொருதலை காட்டி யோருதலை  
தேம்படு தெண்கயத்து மீன்காட்டு மாங்கு  
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்  
விலங்கன்ன வெள்ளாறிவி னார்.

(ப - ரை) பாம்பிற்கு ஒரு தலை காட்டி - பாம்பினுக்கு ஒரு புறங் காட்டி, ஒரு தலை - ஒரு புறம், தேம் படு தெள் கயத்து மீன் காட்டும் - இனிமையாகிய தெண்ணீர்கயத்து மீனுக்குக் காட்டும், மலங்கு அண்ண - விலாங்குமீனுத்த, செய்கை மகளிர் தோள் சேர்வார் - செய்கையையுடைய பொதுமகளிர் தோளைத் தோய்பவர், விலங்கன்ன வெள் அறிவினார் - விலங்கினை யொத்த அறிவிலாதார்.

(போ-ரை) பாம்பினுக்கு ஒரு புறங்காட்டி, ஒருபுறம் இனி கம்யாகிய தெண்ணீர்கயத்து மீனுக்குக் காட்டும் விலாங்குமீனுத்த செய்கையையுடைய பொதுமகளிர் தோளைத் தோய்பவர் விலங்கினை யொத்த அறிவிலாதார்.

(வி - ரை) வெள்ளாறிவி என்புழி வெண்மை யுள்ளீடின்மை யுணர்த்திசின்றது. தன்னைப் பற்ற வரும் பாம்பிற்குத் தலையை மும், தனக்குணவாகிவரு மீனுக்கு வரலையுக் காட்டித் தானுனரூபும் பற்றப்படாத நிலையைக் காட்டலால் ஆசையொன்றுனே மயக்கும் பொதுமகளிர்க் கதனை யுவமை கூறினார். மீன்காட்டும் என்புழி நான்காம் வேற்றுமை யுருபு தொகுத்தல் பெற்றது; “ஃந்தவித்தானுற்றல்” என்புழிப்போல். ஆங்கு - அசை. வெள் எறிவு மங்கல வழக்கு.

Those who seek the embraces of women, who act dubiously like the eel, which shows its one end to attract the snake, and its other end to attract the fish in the sweet, clear pond, are senseless like beasts. \* (375)

**376.** பொத்தநூற் கல்லும் புணர்ப்பிரியா வன்றிலும்போனித்தலு நம்மைப் பிரியல் மென்றுவரத்த [ஞ்சே! பொற்றெழுடியும் போர்த்தகர்க்கோடாயினு னன்னெந்திற்கியோ போதியோ நீ.

(ப-ரை) பொத்த நூல் கல்லும்-நூலொடு தொளைத்த மணி மும், புணர் பிரியா அன்றிலும்போல்-கடியிருப்பது நீங்காத அங்

நிற்பறவையும் போன்று, நித்தலும் நம்மை பிரியலம் - என்றும் நம்மைப் பிரிதல் செய்யேம், என்று உரைத்தான்று கூறிய, பொன்றொடியும் - பொன்னாற் செய்யப்பட்ட வளையலையுடைய பொது மகனும், போர்தகர் கோடு ஆயினான் - போர்த்தொழில் செய்யும் யாட்டின் கொம்புபோன்ற குணமுடையளாயினான்; நல் நெஞ்சேங்கல்லமனமே!, நீ நிற்றியோ போதியோ - நீ யவன்பால் நிற்கின்ற ஜையோ? என்பால் வருகின்றஜையோ? (சொல்)!

(போ-ரை) நூலொடு தொளைத்த மணியும், கூடியிருப்பது நீங்காத அன்றிற் பறவையும் போன்று என்றும் நம்மைப் பிரிதல் செய்யேம் என்று கூறிய பொன்னாற் செய்யப்பட்ட வளையலையுடைய பொதுமகனும் போர்த்தொழில் செய்யும் யாட்டின் கொம்புபோன்ற குணமுடையளாயினான். நல்ல மனமே! நீ யவன்பால் நிற்கின்றஜையோ? என்பால் வருகின்றஜையோ? சொல்!

(வி - ரை) புணர்பிரியாமை என்றது கூடியிருப்பது நீங்கா மையை. பொத்துதல்-தொளைத்தல். கல்லும் அன்றிலும் எண்ணும் மை. நித்தலுமென்ற உம்மை முற்று. நூலுமணியும், ஆண் பெண் அன்றிலும் போல உம்மைப் பிரியேமென் துவமைமுகத்தாற் கூறியது அவர் சொன்யாத்திரையாற் கூறியதை யுணர்த்தற்கு. பொற்றெடு-அன்மொழித்தொகை. போர்த்தகர்க்கோடாயினான் என்றார், தூற்கல்லு மன்றிலும் போன்றவள் பொருளற்றவழி நீங்க வின் கோட்டினைப்போலுங் திரிந்த குணமுடையளைன்ப துணை நிற்றவின். ஒ விரண்டும் வினா. நிற்றி, பேரதி என்பன நிகழ்காலங்காட்டும் வினைமுற்றுகள்.

Even the damsel with golden bracelets, who said she would never part from me, just like the gem and the thread on which it is strung, and like the Anril bird that cannot endure separation from its mate, has now turned away from me, just as the horns of a fighting ram are turned away from each other. O my dear heart! would you still stay with her, or come back to me?

(376)

377. ஆமரபோனக்கி யவர்கைப் பொருள்கொண்டு  
சேமாபோற் குப்புறாலஞ் சில்லைக்க ணன்பினை  
யேமாங் தெமதென் றிருந்தார் பெறுபவே  
தாமாம் பலரா னகை.

(ப-ரை) ஆமாபோல் நக்கி-காட்டுப்பசுப்போல் நக்கி, அவர் கைப் பெராள் கொண்டு-தம்மை யனைந்தார் கைப்பெராள் கவர் ந்துகொண்டு, சேமாபோல் குப்புறும் - ஏருதைப்போல் குப்புறு கிண்ற, சில்லைக்கண் அன்பினை - பரத்தைமாட்டன்பை, ஏமாந்து எமது என்று இருந்தார் - மயக்க மணடந்து எமக்குரியதென்றிருந்தவர், தாம்-தாம், பலரால் கைக்கெப்பறுப-பலராலும் கைக்கப்படுவர்.

(போ-ரை) காட்டுப்பசுவைப்போல் நக்கித் தம்மை யனைந்தார் கைப்பெராள் கவர்ந்துகொண்டு ஏருதைப்போல் குப்புறு கிண்ற பரத்தைமாட்டன்பை மயக்கமணடந்து எமக்குரியதென்றிருந்தவர் தாம் பலராலு கைக்கப்படுவர்.

(வி-ரை) நக்கல் சுங்குப்பரிசித்தலை. ஆமா-காட்டுப்பசு. சேமா-இருபெயரொட்டுப் பண்புத்தொகை. சில்லை-சில்லைங்கண் - அன்மொழித்தொகை; வண்டுபோன்ற கண்ணுடையர என்பது வண்டு பூவிடைத் தேனிருக்கு மிடங்கொறுஞ்சென்று கவர்ந்துகொண்டு நீங்குதல்போற் காணமுடையாரிடத் தெல்லாஞ்சென்று நாடுங்கண்ண என்பது குறிப்பாற் காட்டின்றது. கண்ஜென்ப துண்ணுட்டத்தை. ஏமாவென்பது ஒருசொல், செம்மா முதலியனபோல; இவ்வரே கூறுவர் பரிமேலழகரும். பெறுப என்பது பலர்பால் விழைமுற்று. ஆமா வின்புற நக்கல் போன்று இவரும் ஆவிங்கணமுதலியவற்றான் அவர் கைப்பொருளைக் கவர்தலின் ஆமாபோனக்கி என்றுவரைமுகத்தாற் கூறி னார். ஆம், ஏ: அசைந்தலை.

Those who fondly count upon the love of the harlot who, like the wild ox, licks the hand and despoils men of their wealth, and then, like the bull, bounds away, will be ridiculed by many in this world. (377)

**378.** ஏமாந்த போழ்கி னினியார்போன் றின்னுராய்த் தாமார்ந்த போதே தகர்க்கோடா—மானேங்க்கிற் றந்நெந்றிப் பெண்டிர் தடமுலை. சேராரே செங்கெதிச் சேர்துமென் பார்.

(ப-ரை) ஏமாந்த போழ்கின் - ஏழுதர்பாற் கைப்பொருள் கவர்ந்து தாமகிழ்ச்சி யெய்தியபொழுது, இனியார் போன்று - அவர்க் கினியாய்க் கைப்பொரு ஏறங்கொண்டு, தாம் ஆர்ந்த போதே - தாம். பெருளா னிரம்பியபொழுதே, இன்னார் ஆய் -

அவர்க்கின்னுதாராய், தகர் கோடு ஆம் - யாட்டின் கோட்டினைப் போன்ற திருகுதலையுடையராகிய, மான் நோக்கின்-மான்போலும் பார்வையினை யுடையராய், தம் நெறி பெண்டிர் தட்டுமே - தமக் குரிய களவின் வழியிற் றப்பாது நிற்கும் பரத்தையர் பெரிய மூலையை, செம் நெறி சேர்தும் என்பார்-செம்மையாகிய வீட்டு நெறி யினைச் சேர்வே மென்பார், சேரார்-அடையக் கருதார்.

(போ-ரை) காமுகர்பாற் கைப்பொருள் கவர்ந்து தாமகிழ்ச்சி யெதியபொழுது அவர்க் கிணியராய்க் கைப்பொருளத்தைக்கொண்டு தாம் பொருளா னிரம்பியபொழுதே அவர்க்கின்னுதாராய் யாட்டின் கோட்டினைப் போன்ற திருகுதலை யுடையராகிய மான் போலும் பார்வையினை யுடையராய்த் தமக்குரிய களவின் வழியிற் றப்பாது நிற்கும் பரத்தையர் பெரிய மூலையைச் செம்மையாகிய வீட்டு நெறியினைச் சேர்வே மென்பார் அடையக் கருதார்.

(வி-ரை) ஆர்தல் - நிறைதல்; காமுகராவார் மயங்கிய வழி அவர்க்கைப்பொருளைக் கவருஞ் சிந்தையராகவின் ஏமாங்தபோதி னினியராய் என்றார். அவர் தங்கைப்பொருளற் றிவர் நிரம்பிய வழி யவர்பால் வெறுப்பெய்துவ ராகவிற் பரத்தையரைத் தகர்க் கோட்டிற் குவமை கூறினார். தகர்க்கோட்டிற் குவமைகூறல் அது மடவார் அவர்தம்மொடு மாறுபட்டிருத்தலே. சேர்தும் - தும்மீற் றுத் தண்மைப் பண்மை. சேர்துமென்பார்-தண்மையொடு படர்க்கை வந்த வழுவமைதி. தந்நெறிப் பெண்டிர் - தந்நெறிச் சென்ற வழிச் செல்பவர். செங்கெறி என்றது சிந்தையும் மொழிபுஞ் செல்லா நிலைமைத்தாய் அந்தமி லின்பத் தழிவில் வீட்டு நெறியை.

Those who declare their determination to walk in the righteous path to heaven, seek not the embrace of the fawn-eyed damsels, possessing a crafty habit of their own, who are pleasant only so long as they are propitiated by gifts, but who, when they have had their fill, turn hostile, like the horns of a fighting ram.

(374)

379. ஊறுசெய் தெஞ்சந்தம் முள்ளடக்க யொண்ணு, கலார் தேற மொழிந்த மொழிதேகட்டுத்—தேறி  
யெமரென்று கொள்வாருங் கொள்பவே யார்க்குஞ்  
தமரல்லர் தம்முடம்பி னார்.

(ப-ரை) ஒன் நுதலார்-ஒன்ஸிய நெற்றியை யுடையார், ஊறு செய் நெஞ்சம் - துன்பத்தைச் செய்யுங் கருத்தை, தம்முள் அடு

க்கி - தம்முட் புலப்படா தடக்கிக்கொண்டு, தேறி - காழுகர் தெளிய, மொழிந்த மொழி கேட்டு - கூறிய சொல்லைச் செவியிற் கேட்டு, தேறி - அதனை யுண்மையாகத் தெளிந்து, எமர் என்று கொள்வாரும் - எம்மல்வரென்று கொள்பவரும், கொள்ப-கொள்ளா விற்பர்; தம் உடன்பினர் - தம்முடம்பினைத் தமக்கே யுரியதாகக் கருது மியல்பினை யுடையார், யார்க்கும் தமர் அல்லர்-யாவர்க்குஞ் சுற்றாச்சா சல்லர்.

(பொ - ரை) ஒன்னிய நெற்றியையுடையார் துன்பத்தைச் செய்யுங்கருத்தைத் தம்முட் புலப்படா தடக்கிக்கொண்டு காழுகர் தெளியக் கூறிய சொல்லைச் செவியிற் கேட்டு அதனை யுண்மையாகத் தெளிந்து எம்மல்வரென்று கொள்பவரும் கொள்ளாவிற்பர். தம்முடம்பினைத் தமக்கே யுரியதாகக் கருது மியல்பினையுடையார் யாவர்க்குஞ் சுற்றாச்சால்லர்.

(வி - ரை) பரத்தையர் தம் கருத்தைப் பிறர்க்குப் புலப்படா வண்ண மறைத்தத் தேறமொழிந்த மொழி கேட்டுத் தேறி யெம ரென்று கொள்வாருங் கொள்வர், யார்க்குஞ் தமரல்ல ரவ்வாறல்வ ராகவின் தம்முடம்பினர் என்றார். உம்மை இரண்டின் முன்னது முற்று, பின்னது உயர்வுசிறப்பு.

There are men who regard the bright-browed damsels as their own, trusting the words uttered by them with a view to inspire confidence, all the while concealing their evil thoughts within. These damsels who regard their bodies as their own, can claim kinship with none. (379)

**380.** உள்ள மொருவ ஆழழபதா வெரண் ஜூதலார்  
கள்ளத்தாற் செய்யுங் கருக்கெல்லாந்—தெள்ளி  
யறிந்த விடத்து மறியாராம் பாவன்  
செறிந்த வுடம்பி வைர்.

(ப - ரை) ஒன் நுதலர் - ஒன்னிய நெற்றியினை யுடையார், உள்ளம் ஒருவன் உழையது ஆக-தம் மனம் பிறப்பெருவனிடத்த தாக, கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம்-களவினு லன்பினை யுடையரைப்போற் செய்ய மெண்ண மீனைத்தும், தெள்ளி அறிந்த விடத்தும் - ஆராய்க் கூறிந்தபோழ்தும், பாவம் செறிந்த உடம்பி னவர் அறியார் - தீவினைச் செய்னிரம்பிய யாக்கையை யுடையா அறியமாட்டார்.

(போ-ரை) ஒன்றிய நெற்றியினை யுடையார் தம் மனம் பிறவென்றுவனிடத்தாகக் களவிலு வண்பினை யுடையாரைப் போற் செய்ய மெண்ண மனைத்தும் ஆராய்க் கரிந்தபோழ்தும் தீவினைச்செய் ஸிரம்பிய யாக்கையையுடையார் அறியமாட்டார்.

(வி - ரை) இருமனப்பெண்டிராகவின் ‘உள்ள மொருவ ஞமூழியதா’ என்றும், அவர் செய்யும் பொய்யன்பரா னறிய மாட்டாமையிற் ‘கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாம்’ என்றும், பாவஞ் செறிந்த வடம்பினவராற் காண்பதீதாகவின் ‘அறியார்’ என்றுங் கூறினார். கள்ளத்தாற் செய்யுங் கருத்தென்பது பொய்யாகிய முகமனை. கருத்தெல்லாம் - ஒருமையிற் பன்மை வந்த வழுவுமைதி. உம்மை சிறப்புணர வின்றது. உழையதாக வென் புழி ஈநு தொகுத்தல் பெற்றது. உள்ளம்-ஆகுபெயர். பாவமென் றது தீவினையை. ‘உடம்பினவர்’ என்புழி உடம்புடையாரென்பது மன்றி உடம்பினையுடைய அவரெனக் கொள்ளினு மிழுக்காது.

Even when they clearly come to know the deceitful intentions of the bright-browed harlots, whose mind is always fixed on others, the dupes with bodies full of sin, do not recognise it.

### Chapter XXXIX—Chaste Women

#### 39-ஆம் அதிகாரம்: கற்புடை மகளிர்

[கற்பாவது கணவன் சொல்லவழி நீற்றல்; அது நான் மடமச் சம் பயிர்ப்பு நான்கு முடைமை யென்க. மேலதிகாரத்தாற் பொதுமகளிர் நலந்துய்த்தல் வேதநூற் பிரமாணமன்றநாக் கூறி இவ் வதிகாரத்தான் மணஞ் செய்துசொன்ட குலமகளோ டில் வாழ்க்கை செய்தல் அறநூற் பிரமாணம் என்ப துணர்த்துகின்ற மையின் மேலே யதிகாரத்தேர் டிளைபுடைமை யுணர்க. ]

#### 381. அரும்பெறற் கற்பி னீராணி யன்ன

பெரும்பெயர்ப் பெண்டி ரெனி னும்—விரும்பிப்  
பெறுநசையாற் பின்னிற்பா ரினமைபே பேணு  
நறுநதலா ணன்மெத் துணை.

(ப - ரை) அரும் பெறல் கற்பின் - அரிய பெறுத்தீடைய கற்பின்கண், அயிராணி ஆண் பெரும் பெயர் பெண்டி எனி னும்-இந்திராணியை யொத்தபெரிய இக்கழிவையுடைய மகளிரை யாயினும், விரும்பி பெறு நசையால் - தன் னை விழைய எண்ணிய

ஆசையால், பின் நிற்பார் இன்மையே-தம் பின்னேநின் றிரப்புரை கூறு மாடவ ரின்மையையே, பேணும் நறு நுதலாள் - காக்கு நன்மையாகிய நெற்றியினையுடைய பெண்ணே, நன்மை துணை - தன்னைக் கொண்ட கணவனுக்கு விழுமியதோர் துணையாம்.

(போ - ரை) அரிய பெறுதலையுடைய கற்பின்கண் இங் திராணியை யொத்த பெரிய இசையினையுடைய மகளிரேயர்யினும் தன்னை விழைய என்னிய ஆசையால் தம் பின்னே நின் றிரப்புரை கூறு மாடவ ரின்மையையே காக்கு நன்மையாகிய நெற்றியினையுடைய பெண்ணே தன்னைக் கொண்ட கணவனுக்கு விழுமியதோர் துணையாம்.

(வி - ரை) இரப்புரை கூறு மாடவ ரின்மையாகக் காத்தலா வது தன்னை ஆடையனி முதலியவற்றுற் கோலஞ்செய்து கோட்டலை. பெறலாறு மெனக்கொண் உரைப்பாரு மூளர். அரும்பெற வென்பதற் கிவ்வாறே பொருள்கூறினார் பேராசிரியரும் “அன்னு எரும்பெற லன்னுய்” என்னுந் திருக்கோவையாருக்கென்க. அயிராணியை யுவமைகூறினார் நகுடன் இந்திரனுக வந்து விழைய வந்துழியுஞ் சாபவசத்தனுய்க் கரங்திருந்த இந்திரனையேன்றி விழையாமையானும், வானவர் மகளிரிற் சிறந்தாளாகலானு மென்க. அவ் விந்திராணியே சூழ்சிகொண் டெழுமுனிவர் சுமக்குஞ் சிவிகையி னிவர்ந்து வருவனேஸ் யான் விழைவ வென்று கூறி யவன் சிவிகை ஸூர்ந்து வந்துழி முற்சுமக்கு முதுக்குறைவுடைய முற்றத்துறந்த குறமுனிவனுற் பாந்தளாகெனச் சபிக்கப்பட்டமையாற் றன்னை நாடி நிற்பா ரின்மையே யவள் கணவனுக்கு இன்னிலை சிகழ்த்தற் குரிய துணையாக விங்கனம் கூறினார். உம்மை சிறப்பு. பிரிநிலை ஏகாரம் விகாரத்தாற் ரூக்கது.

Though she may be far-famed as Indrani for the rare gift of chastity, that woman of beautiful brow who guards herself, without allowing men enamoured of her charms, to follow after her, is a true help to her husband. (381)

382. குடநீரட் டண்ணு மிக்கட் பொழுதுங்  
கடனீ ரநவுண் னுங் கேளிர் வரி னுங்  
கடனீர்மை கைபாருக் கொள்ளு மடமெராழி  
மாதர் மனைமாட்சி யாள்.

(ப - ரை) குடம் நீர் அட்டு உண்ணு இடுக்கண்பொழுதும் - ஒரு குடத்து நீரைக் காய்ச்சி யுண்ணும் வறுமைப்பொழுதினும், கடல் நீர் அற உண்ணும் கேளிர்வரினும்-கடன்றை வற்றச்செய்தா லொத்த சுற்றத்தவர் வந்தாலத்தும், கடன் நீர்மை-கடமையாகிய தன்மையை, கையாறு ஆ கொள்ளும் - ஒழுக்க நெறியேயாகக் கொள்ளாநிற்கும், மடமொழி மாதர் மனை மாட்சியாள் - மென்மைத்தன்மையையுடைய சொல்லையுடைய பெண்ணே இல்வாழ்க்கைக் குரிய மாட்சிமையினையுடைய குணமுடையாள்.

(போ-ரை) ஒரு குடத்து நீரைக் காய்ச்சி யுண்ணும் வறுமைப்பொழுதினும் கடன்றை வற்றச்செய்தாலொத்த சுற்றத்தவர் வந்த காலத்தும் கடமையாகிய தன்மையை ஒழுக்கநெறியேயாகக் கொள்ளாநிற்கும் மென்மைத்தன்மையையுடைய சொல்லையுடைய பெண்ணே இல்வாழ்க்கைக்குரிய மாட்சிமையினையுடைய குணமுடையாள்.

(வி - ரை) மாதர் என்பது குற்றியலுகரவீறு அர் பேரவி பெற்றது. பிரிசிலை ஏகாரம் விகாரத்தாற் ரெஞ்சுக்கது. கையாறுக் என்புழியும் விகுதி அகரங் தொகுத்தல் பெற்றது. பொழுது மென்புழி உம்மை இழிவு சிறப்பு. கேளிர்வரினு மென்றது அதன் சிறப்புணர நின்றது. கையா ரென்றது ஒழுக்கநெறியை. மடமொழி யென்றது குதலைச்சொல்லை. சுற்றத்தவர் பலர் வந்துழியும் தன் கணவ னிடுக்கட்டட்டுழியு மூள்ளஞ் சோராது நின்றுனே இன்னிலைக்குரிய வென்பதாம். கடன் ரென்பது அவர் மிகுதி யை யுணர்த்திற்று. குடங் ரட்டுண்ணு மென்றது தன்னிலமின்றித் தன்றை வெந்தீரக்கிக்கொண்டருந்துதலை.

Even though in such straitened circumstances, as to afford to live only on a single pot of boiled water, on occasions when relatives, so numerous as to drain the whole sea, visit the family, the soft-voiced house-wife, who regards fulfilling her duties to them as the righteous conduct, is the glory of her home.  
(?82)

**383. நாலாறு மாறுய் நனிசிறிதா யெப்புறனு  
மேலாறு மேலுறை சோரினு—மேலாய  
வல்லாளாய் வாழுமூர் தற்புகழு மாண்கற்பி  
னில்லா எயர்ந்ததே யில்.**

(ப - செ) கால் ஆறும் ஆறு ஆய்-நாற்றிசையும் வழியேயாகி, நனி சிறிது ஆய் - மிகச் சிறிதாகி, எ புறனும்-எப்புறத்தும், மேல் ஆறு மேல் உறை சோரினும் - ஆகாய வழியால் மழைத் துளி தன் மேற் படினும், மேல் ஆய வல்லாள் ஆய் - மேலாய அறங்களையாற்றவல்லாகி, வாழும் ஊர் - தான் வசிக்கும் ஊராவர், தன் புகழும் - தன்னைப் புகழாநிற்கும், மாண் கற்பின் - மாட்சிமைப் பட்ட கற்பினையுடைய, இல்லாள் அமர்ந்ததே இல் - இல்வாழ்க்கைத் துணையோடு வாழ்வதே மனையெனப்படுவது.

(போ - செ) நாற்றிசையும் வழியேயாகி மிகச் சிறிதாகி எப்புறத்தும் ஆகாயவழியால் மழைத்துளி தன்மேற் படினும் மேலாய வறங்களையாற்றவல்லாகித் தான் வசிக்கு மூராவர் தன் னைப் புகழா நிற்கும்மாட்சிமைப்பட்ட கற்பினையுடைய இல்வாழ்க்கைத் துணையோடு வாழ்வதே மனை யெனப்படுவது.

(வி - சௌ) பிரிநிலை யேகாரத்தா னங்னன மாட்சிமைப் பட்ட கற்பின்மையளோடு வாழ்தல் இடுகாடொக்கு மென்பது. நாற்றிசை யென்பது முற்றும்மை விகாரத்தாற் ரெட்கது. நாலா றென்றது நாற்றிசையினை; அவை கீழ்மேற் றென்வட லென்பன வாம். மேலென்பது மேவிடமாகிய பண்பாகு பெயராயிற்று. மேலென்பது தன் னுடம்பின்மே லென்க. மேலாயவென்றது அற வெங்குக்கமாகிய ஒப்புரவு முதலியவற்றை. இச் சிறப்பினை மிக நனமாக வித்தது அவ் வில்லினிகழும் வறுமையை யணர்த்ததற்கு. உறை - நீர்த்துளி. மாண்கற்பு - பண்புத் தொலைகநிலைத்தொடர். மனை வாய்த்தது கொண்டானது தவமாகவின் 'தற்புகழு மாண் கற்பி, னில்லா எமர்ந்ததே யில்' என்றார்.

On every side the dwelling-house may be open; it may be very small in dimensions; even the rain may drip down on her inside. Still, if the house-wife does not fail in doing noble deeds of virtue, the abode of such a lady of chastity whom the whole village prays for her virtues, is, indeed, a home. ()

**384. கட்கிணியாள் காதலன் காதல் வகைபுளைவா  
ஞட்குடையா ஞார்நா கரியப்பினு—ஞட்கி  
யிடன்றின் தூடி பினிதி னுணரு  
மடமொழி மாதராள் பெண்.**

(ப-சௌ) கட்கு இனியாள்-கண்ணுக்கிணிய தோற்ற முடிடயை ஞம், காதலன் காதல் வகை புளைவாள் - கெண்ட கணவன்

இச்சையின்படி கோவஞ்செய்பவரும், உட்குடையாள்-ஊருக்கு நாண்கொள்ளு மியல்புடையாளும், ஊர் நாண் இயல்பினூள்-ஊராரைக் கண்டு நானுங் குணமுடையாளும், உட்கி இடன் அறிந்து ஊடி இனிதின் உண்ரும் மாதராள்-காதலனுக்கு அஞ்சிச் செவ்வியறிந்து பிணங்கி யப்புலவி நீக்குங் குணமுடைய மென்மைத் தன்மையுள்ள மொழி பேசுபவருமாகிய பெண்ணே, பெண் - பெண்டன்மையுடைய ஜெனப்படுவாள்.

(போ-ரை) கண்ணுக்கினிய தோற்றமுடையாளும், கொண்டக்னவன் இச்சையின்படி கோவஞ்செய்பவரும், ஊருக்கு நாண்கொள்ளு மியல்புடையாளும் ஊராரைக் கண்டு நானுங் குணமுடையாளும், காதலனுக்கு அஞ்சிச் செவ்வியறிந்து பிணங்கி அப்புலவி நீக்குங் குணமுடைய மென்மைத்தன்மையுள்ள மொழி. பேசுபவருமாகிய பெண்ணே, பெண் தன்மையுடைய ஜெனப்படுவாள்.

(வி - ரை) கணவனைச் கண்டவழி யவன் கண்ணுக்கினிய கோக்குடையளாகத் தோற்றுதல்வேண்டுமாதலின் ‘கட்கினியாள்’ என்றும், அவனைத் தன் கோலத்தால் விழையச் செய்பவளாதல் வேண்டுமாதலின் ‘காதலன் காதல் வகை புனைவாள்’ என்றும், பிரசர் பேசற் கஞ்சபளாயிருத்தல் வேண்டுமாதலின் ‘உட்குடையாள்’ என்றும், ஏத்தன்மையாயினும் நாணியிருத்தல் இன்றியமையாக் குணமாதலின் ‘ஊர்நாணியல்பினூள்’ என்றும், கணவன் கருத்துக்கு யாது பிழை நேருமோவென் றஞ்சி யூடி யவன் கருணைய ஞயபோ தூட லீங்கி விழைபவளோமாதென்பவாதலின் ‘உணருமாதராள்’ என்றும், அவளே பெண்ணெனப் படுமாதலின் ‘பெண்’ என்றுங் கூறினார். இனியாளும், புனைவாளும், உட்குடையாளும், இயல்பினூளும், உணருமாதராளுமெனப் பெண்ணெனப் பலமுறை விதந்து கூறியது அவள் இவ்வாழ்க்கை நடத்து மியல் புணர்த்தற்கு. இதனை “ஊடிப் பெறுகுழுங்கொல்லோ” என்னுங்கிருக்குதிரு ஊனும், அதற்குப் பரிமேலழகர் கூறிய வரையானு மறிக.

She, who is sweet to the eye, who adorns herself as her husband pleases, who inspires awe among the village-folk, and modestly keeps at a distance from them, and who, though submissive to the husband, is yet, at fitting time, stern in her love-quarrels with him,—such a woman of soft voice is the ideal house-wife.

**385.** எஞ்சான்று மெங்கணவ ரெந்தோண்டீமெற் சேர்ந் தெழினு, மஞ்சான்று கண்டேம்போ் னனுதுமா— வெஞ்சான்று, மெங்னை கெழிலுயினர் கொல்லேர் பொருணசையாற், பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

(ப - ரை) எ ஞான்றும் எம் கணவர் - எமது கணவர் எக் காலத்தும், எம் தோள்மேல் சேர்ந்து எழினும் - எமது தோள்க வில் அணைந்தெழுந்தாலும், அஞ்சான்று கண்டேம்போல் நானு தும் - அக்காலத்தில் அவரைக் கண்டதொப்ப நாணக் கொள்கின் ரேம்; எஞ்சான்றும் பொருள் நசையால் - எப்பொழுதும் பொரு ள்ஸையால், பல் மார்பு சேர்ந்து ஒழுகுவார் - பலர் மார்பை யனை ந்து நடக்கும் பரத்தையர், கெழிலுயினர் கொல்லேர் - பலரையும் விரும்புமாறு என்னேயோ?

(போ - ரை) எமது கணவர் எக்காலத்தும் எமது தோள்க வில் அணைந்தெழுந்தாலும் அக்காலத்தில் அவரைக் கண்டதொப்ப நாணக் கொள்கின்ரேம்; எப்பொழுதும் பொருளாகையால் பலர் மார்பை யனைந்து நடக்கும் பரத்தையர் விரும்புமாறு என்னேயோ?

(வி - ள்ர) தம்மைக் கொண்டவஞ்சுகவின் ‘எங்கணவர்’ என்றும், அவரைக் காண்பொழுதெல்லா மச்சமு நாணமு மீதூர்தலால் ‘அஞ்சான்று கண்டேம்போல் நானுதும்’ என்றும், பன்மார்பு தோயும் பரத்தைய ரெய்தாமைக் காரண மென்னேயோ வென்பார் ‘என்னை கெழிலுயினர்’ என்றும், காதல் காரண யிது வன் ரென்பார் ‘பொருணசையால்’ என்றுங் கூறினர். நானுது மென்னுங் தும்மீற்றுத் தன்மை இயல்பினுன் எதிர்கால நிகழ் காலங் காட்டினமையான் வழுவுமைதியின்பாற் கொள்க. பன்மார் பென்றது பலவரடவரை.

Although we are accustomed to the daily embrace of our husbands, still we feel towards them a timid shame, as if we met them for the first time. How is it, then, that the harlots seek the embraces of many, through their love of filthy gain?

**386.** துள்ளத் துணர்வுடையா னேதிய நூலற்றுல் வள்ளன்னமை ழுஷ்டான்க னேண்பொரு-வெட்டன்விப வரண்மகன் கைபி லயில்வா ளண்ததரோ நர்னுட்டயாள் பெற்ற நல்ம்.

(ப-ரை) வள்ளன்மை பூண்டான்கண் ஒன் பொருள் - சகைத் தன்மை மேற்கொண்டு நடப்பான்கணுள்ள ஒன்னிய பொருள், உள்ளத்து உணர்வு உடையான் ஒதிய நூல் அற்று - மனத்தின்கணவல்லறி வடையான் கற்றுத் தேர்ந்த நூலைப்போன்று விளக்கும்; நான் உடையான் பெற்ற நலம் - (அதுபோல) நாணமுடையளாகிய குலமகள் அடைந்த அழிகு, தெள்ளிய ஆண்மகன் கையில் அயில் வாள் அகிளத்து - உணர்வடைய ஆண்டன்மையுடையான் கையிற் பிடித்த கூரிய வாளினை யொக்கும்.

(போ - ரை) சகைத்தன்மை மேற்கொண்டு நடப்பான்கணுள்ள ஒன்னிய பொருள் மனத்தின்கணவல்லறி வடையான் கற்றுத் தேர்ந்த நூலைப்போன்று விளக்கும்; அதுபோல, நாணமுடையளாகிய குலமகள் அடைந்த அழிகு உணர்வடைய ஆண்டன்மையுடையான் கையிற் பிடித்த கூரிய வாளினை யொக்கும்.

(வி - ரை) இயல்பாற் கொடைத்தொழின் மேற்கொண்டொழுகுவேன் கைப்பொருள் புகழெழுதலான் ஒண் பொருள் என்றார். கற்றவற்றிலீனையுடைய தேதிய நூற்பொருள் பயன் படுதல்போல இயல்பாக நாணமுடையாள் நலமும் யாவரானும் புகழப்படுதலின் அதனை ஆண்மகன் கையி வயில்வா எனைத்து என்றார். அரோ-அசை. அனைத்தென்பது அத்தனைத் தென்பதன் மருட். வள்ளன்மை யென்பதில் மை விகுதிமேல் விகுதி; இவ்வாறு கொள்ளாது வேறு கூறுவாரு மூனர். இது எடுத்துக்காட்டுவதம்.

Like the book which a man of good understanding has read, will shine the goodly wealth in the hands of a generous-hearted man. And like the keen sword in the hands of a manly hero, will shine the loveliness a chaste woman owns. ()

**387.** கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுஞ் தூணிப் பதக்கெகள் ரெஞ்சுங்கொப்பக் கொண்டானு மூர—ஞெஞ்சுங்கொவ்வா நன்னுதலார்த் தோய்ந்த வறமார்ப னீராடா தென்னையுஞ் தோய வரும்.

(ப-ரை) ஊரன் - ஊரில் வசிப்பவன், கருங்கொள்ளும் செம் கொள்ளும் தூணி பதக்கு என்று ஒருங்கு ஒப்பக் கொள்டான் - கரியங்கிறமூள்ள கொள்ளினையும் செம்மை கிறமூள்ள கொள்ளினையும் தூணிப்பதங்கு என்று முகத்த வளறவயால்

வாங்கிக்கொண்டனன்; ஒருங்கு ஒவ்வாத - அதுபோலு முழுது மொப்பாகாத, நல் நுதலார்-அழகிய நெற்றியையுடைய பரத்தைய ரை, தோய்ந்த வரை மார்பன் - அனுபவித்த மலைபோலு மார்பினையுடைய கணவன், நீர் ஆடாது - நீரிற் ரேயாது, என்னையும் தோய வரும் - என்னையு மனைய வருகின்றனன், இதென்ன புதுமை!

(போ-ரை) ஊரில் வசிப்பவன் கரிய நிறமுள்ள கொள்ளினையும் செம்மை நிறமுள்ள கொள்ளினையும் தூணிப்பதக்கென்னும் முகத்த வளவையால் வாங்கிக்கொண்டனன். அதுபோலு முழுது மொப்பாகாத அழகிய நெற்றியையுடைய பரத்தையரை அனுபவி த்த மலைபோலு மார்பினையுடைய கணவன் நீரிற் ரேயாது என்னையு மனைய வருகின்றனன். இதென்ன புதுமை :

(வி-ரை) நகர் வாழ்க்கைய னல்லனுகவின் ஊரன் என்றும், அவன் பேததைமொயால் வாங்குத வியல்பாகவிற் கருக்கொள்ளுஞ் செங்கொள்ளுஞ் தூணிப்பதக்கென் ரெருங்கொப்பக் கொண்டா ஞும் என்றும், அவன்போலும் பேததைமொற் பரத்தையர் பல ரையு மென்கணவன் தோய்ந்தமையான் நன்னுதலார்த் தோய்ந்த வரை மார்பன் என்றும், நீராற் புனிதமாமென்ப துணர்ந்துஞ் தால்ராடாம வென்னையு மனைய வருகின்றனன்; என்னையும் புனித மில்லாளாகக் கருதின ஜென்பாள் நீராடா தென்னையுஞ் தோய வரும் என்றும் கூறினால். இதுவு மேலையணி.

The boor of the village is foolish enough to buy both black gram and red gram at the same price. Likewise, my husband whose chest is broad like a mountain, having embraced the fine-browed harlot, who can never bear comparison with me, still seeks my society in his unpurified state. (Tuni-32 measures, Padakku-16 measures). (387)

### 388. கொடியவை கூறுதி பாணீ கூறி

நடிபைய விட்டொதுங்கிச் சென்று—துடியி  
நடிக்கண் ணைனையம்யா மூரற் கதனால்  
வலக்கண் ணைனையார்க் குரை.

(ப-ரை) பாண - பாணனே!, கொடியவை கூறுதி-கொடுஞ் சொற்களைக் கூறுதொழி; ஊரந்து யாம் துடியின் இடக்கண்அஜையம் - தலைவற்கு யாம் உடுக்கையி னிடப்பக்கத்தை யொப்பாவேம்;

அதனால்தீடு கூறின் - அவ் வகையால் நீ யாதேதனுஞ் சொல்லுமிடத்து, அடி பைய விட்டு ஒதுங்கி சென்று - மெல்லென அழியிட்டொதுங்கி யப்பாற்போய், வலக்கண் அனையார்க்கு உரை-அதன் வலப்பக்கத்தை யொப்பவாகிய பரத்தையர்க்குக் கூறு.

(போ-ரை) பாணனே! கொடுஞ்சொற்களைக் கூருமலோழி. தலைவற்கு யாம் உடுக்கையி னிடப்பக்கத்தை யொப்பாவேம். அவ் வகையால் நீ யாதேதனுஞ் சொல்லுமிடத்து மெல்லென அடியிட்டொதுங்கி யப்பாற்போய் அதன் வலப்பக்கத்தை யொப்பவாகிய பரத்தையர்க்குக் கூறு.

(வி - ரை) பரணனென்பா ஞாருவகைச் சாதியான்; அவன் தலைவனுக்குங் தலைவிக்குங் தூதுரைப்பவன். துடியி னிடமருங்கு பயன்படாமையும், வலமருங்கு பயன்படுதலும்போல, பயன்படாத வெம்மை யொழித்துப் பயன்படு மவஸ்பரவே சென்று கூறென் பாள் துடியி னிடக்கண் அனையம் யாம் அதனால் வலக்கணையார்க்குரை நீ யென்று கூறினாள். இது தலைவி தன் றலைமகன் பரத்தையர்பாற் செல்வதைத் தன்பாற் கூற, அதைக் கேட்டு ஆற்றுது நீ சொல்லத்தக்கள வீண்டைக் கூருதொழிந்து ஆண்டே கூறு வேனால். இடக்கணையம் வலக்கணையார் என்பன வுவமை.

Utter not cruel words, O minstrel! If you would utter them, softly draw back your steps, and go and utter them to the harlots who are serviceable like the tambour's right side; for we are, to our lord, unserviceable like its left side. (384)

**389. சாய்ப்பறிக்க நீர்த்திகழுந் தண்வய லூரன்மீ  
தீப்பறக்க நொங்தேதனும் யானேமற்—நீப்பறக்கத்  
தாக்க மூலைபொருத் தண்சாங் தணியகல  
நோக்கி யிருந்தேதனும் யான்.**

(ப - ரை) சாய்ப்பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன்மீது-  
கோரையைப் பறிக்க நீர் விளங்கும் குளிர்ச்சி பொருந்திய வயல் சூழ்ந்த ஊரை யுடையனுகிய தலைவன்மேல், சப்பறக்க நொங்தே னும் யானே - சப்பறக்கையில் ஆற்றுது சால மனம் வருந்தி நின் ரேஞும்யானே; தீப்பறக்கதாக்கி மூலைபொருத் தண் சாங்து அனை துவலம் - தீவீசப் பரத்தையர் நொங்கைள் தாக்கித் தலையிப் பேர் செய்த குளிர்ச்சி பொருந்திய சந்தனச் சாங்கை யனிந்த மாக பிளை, கோக்கி யிருந்தேதனும் யான் - பார்த்திருந்தேதனும் யானோ,

(போ-தொ) கோரையைப் பறிக்க நீர் விளக்கும் குளிர்ச்சி பொருஞ்சிய வயல் சூழ்ந்த ஊரையுடையனாகிய தலைவன்மேல் ஈப் பறக்கையில் ஆற்றிருது சால மனம் வருஞ்சி நின்றேறலும் யானே. தீ வீசு ராத்தையர் கொங்கைகள் தாக்கிக் கலவிப்போர் செய்த குளிர்ச்சி பொருஞ்சிய சந்தனச் சாங்கை யணிந்த மார்பினைப் பார்த்திருஞ்சேறலும் யானே.

(வி-ஹ) சாய் என்பது ஒருவகைப் புல்லின் விசேடம்; அது கோரை. ஊரான் என்றது மருதநிலத் தலைவனை. என்னேடு கூடியிருக்குமென்று ஈப் பறக்கக்கண் டாற்றுதிகுந்தேறலும், இன்று பரத்தையர் கொங்கை செழுங்கத் தாக்கிப் பொருத சந்த மணிந்த ஃார்ஷபை விழைவேறும் யானே எனத் தலைவி கூறிய வாறு. இதற்குலமகளிர் பரத்தையர் சேரியிற் சென்ற தலை வனை நீக்காடிருக்கவேண்டுமென்பது பெறப்பட்டது. மன் மிகு திப்பெருநாடு. நொங்தேன், இருஞ்தேன் எனபன வினையாலினை யும் பெயர்கள். உம்மை என்னின்கணின்றன. ஏகாரம் பிரிவிலை.

When a fly alighted on my lord, whose land is surrounded by cool paddy fields, where waters gleam when cultivators pluck off the grass, I am she, forsooth that felt a pang? I am she, again, that has lived to see his chest adorned with cool sandal paste, which was so passionately embraced by the breasts of harlots, as to produce great warmth. (389)

**390.** அரும்பவிழ் தாரினு னெம்மருளு மென்று  
பெரும்பொய் யுரையாதி பான—கரும்பின்  
கடைக்கண் ணையைநா மூரற் கதனு  
விடைக்கண் ணையார்க்கு ரை.

(ப-ஹ) பாண-பாணனே!, அரும்பு அவிழ் தாரினுன்-அரும்பு மலரும் மாலையணிந்த தலைவன், எம் அருளும் என்று பெரும் பொய் உரையாதி-எமக்கு இரங்குவனென்று பெரும் பொய்யினைப் பேசாதொழி; ஊர்க்கு கரும்பின் கடைக்கண் அனையம் நாம் - யாம் தலைவர்க்குத் கரும்பின் கடைக்கண்ணை யெப்பரவேம்; அதனால் இடைக்கண் அனையார்க்கு உரை-அதனால் இம் மொழியை அக் கரும்பி னிடைக்க ணைய பரத்தையர்க்கு கீடே சென்றுரை.

(போ-ஹ) பாணனே! அரும்பு மலரு மாலை யணிந்த தலைவன் எமக்கு இரங்குவனென்று பெரும் பொய்யினைப் பேசா

தொழி; யாம் தலைவர்க்குக் கரும்பின் கடைக்கண்ணை யொப்பா வேங்; அதனால் இம் மொழியை அக் கரும்பி னிடைக்க ணைய பாத்தையர்க்கு கீயே சென்றுரை.

(வி - ரை) எம்மருஞ் மென்புறி நான்காவது தொகுத்தல் பேற்றது; ஐந்தவித்தா ஞற்ற லென்புழிப்போல. உரையாதி-சீர்மறை யேவலொருமை வினைமுற்று. கரும்பின் கடைக்கண் மதுரத்திற் குறைவும் அதனிடைக்கண் மதுரத்தின் மிகுதிய முன்மையின் தம்பா ளங்பின்மையு மவர்பால் அன்புண்மையும் உவமை முகத்தாற் பெறப்பட்டன.

O minstrel! Utter not a gross lie, saying that he who wears a garland of blooming buds, will pity me! I am, to my lord, like the sapless tip of the sugarcane, therefore, speak those words to the harlot, who is as sweet to him as its middle joints. (கீடு)



## Part III

# ON LOVE

## முன்றுவது காமத்துப்பால்

---

[அறம்: இம்மை மறுமை வீட்டன்னும் முன்றினையும், பொருள்: இம்மை மறுமையென்னும் இருமையையும், காமமாகிய இன்பம் இம்மை யொன்றினையுமே பயக்கும் ஆதலின் காமத்துப் பாலைப் பிற்குறப் புகுந்தார்; அஃது அறம்பொரு ஸிரண்டன் பிற் கூறவேண்டுமாகவின். தழித்தாலர் மாந்தர்க் குறுதிப் பொரு ளெனக் கொண்டன அறம்பொரு ஸின்பங்களேயாம்; அற்றுக்கீ ளன்றே தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயன்கும் முப்பாலாக்கு கூறினார். பாலின் முறைமையு மினிது விளங்கும். இனிப் பரிமே வழக்கும், “ஈண்டின்ப மென்றது ஒருகாலத் தொருபொருளான் ஜிம்புல னுகர்தற் சிறப்புடைத்தாய காமவின்பத்தை; இச்சிறப்புப் பற்றியே வடநூலுட் போசராசனும் சுவை பலவென்று கூற வார் கூறுக; யாம் கூறிய தின்பச்சஸவ யொன்றினையுமே யென மிகுத்துக் கூறினுன்” என்றனர்.]

### Chapter XL—The Characteristics of Love

#### 40-ஆம் அதிகாரம்: காமநுதலியல்

[இவ் வதிகாரம் காமத்தின் பாகுபாட்டைக் கூறுவது]

**391.** முயங்காக்காற் பாயும் பசலைமற் ராடி  
யுயங்காக்கா னுப்பின்றுங் காமம்—வயங்கீகாத  
நில்லாத் திறையல்க்கும் நீங்கழித் தண்சேர்ப்பு!  
புல்லாப் புலப்படோ ராது.

(ப - ரை) வயங்கு ஓதம்-விளங்குகின்ற கடலானது, நில்லா திறை அலைக்கும்-நில்லாமல் அலைகான் மோதும், நீங் கழி தண் சேர்ப்ப-நீண்ட கழிகளின் தண்ணிய கரையையுடைய அரசனே!, முயங்காக்கால் பாயும் பசலை - இங்வருங் கூடியிராவிடத் துடம்பு முழுதும் பசலை போர்க்கும்; ஊடி உயக்காக்கால்-புலந்து வருந்தா விடத்து, காமம் உப்பு இன்று ஆம்-இன்பம் உப்புத் துய்ப்பனவற்

தை இன்சலவயாக்கற்கு வேண்டுமளவிற்காது, புல்லா புலப் பது ஓர் ஆறு - புணர்ந்தேவின் ரூடிவது இக் காமநோய்க் கோர் என்ன நியாம்.

(போ - ரை) விளங்குகின்ற கடலானது நில்லாமல் அலைகளான் மோதும் நீண்ட கழிகளின் ரண்ணிய கரையையுடைய அரசனே! இருவருக் கூடியிராவிடத் துடம்பு முழுதும் பசலை போர்க்கும்; புலந்து வருந்தாவிடத்து இன்பம் உப்புத் துய்ப்பன வற்றை இன்சலவயாக்கற்கு வேண்டுமளவிற்காது; புணர்ந்தே சின் ரூடிவது இக் காமநோய்க் கோர் என்ன நியாம்.

(வி - ரை) உப்பு துய்க்கப்படுவனவற்றைச் சலவயாக்குதல் போலப் புலவி நிகழாவிடத் தின்ப மெய்தமாட்டாமைமின் உயங்காக்கா லுப்பின்றங் காமம் எனவும், புல்லாப்புலப்படோராஜ எனவும், அவவராடிக் கூடியவழிப் பருவரலைய்து மாகவின், முயங்காக்கால் பாயும் பசலை எனவும் கூறினார். ஊடல், புலவி என்பன ஒருபொருட் கிளவி. அஃது இருவகைத்து: துனி, புலவியென. துனி யென்பது பெருங் கலாம்; புலவி யென்பது சிறு கலாம். இத் துனியும் புலவியும் காமத்திற் கிள்பமாகவின் “துனியும் புலவியுமில்லாயிற் காமக், கனியும் கருக்காயுமற்று” என்றார். காம மூப்பின்றென்பது மாடு கோடு கூறின என்பது போன்ற வழுவமைதி. தலைமகன் புலவி நீங்கக் கூறியது.

O Lord of the cool shore of the sea, whose sparkling billows roll and dash restlessly! If there be no enjoyment of conjugal pleasure, a sickly hue will spread over the body; and if there be no lovers' quarrels, love will lack its zest. To be passionately united and also to quarrel, is the true way of love.

**392. தம்பயர் காதலர் தார்க்கு முனியகலம்**  
விம்ம முயங்குஞ் துணையில்லார்க்—கிப்பெனப்  
பெய்ய வெழிலி முழங்குஞ் துணையெல்லா  
நெய்த லஹரந்தன்ன நீர்த்து.

(ப - ரை) தம் அமர் காதலர் தாழ் குழ் அணி அகலம் - தம் மாற் காதலிக்கப்படுங் தலைவருடைய மாலையணித் தழகிய மார் பினை, விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு-பூரிக்கத் தழுவுஞ் தலைவராகிய துணையை யில்லாதார்க்கு, இம்மெனப் பெய்ய ஏழிலி முழங்கும் திணை எல்லாம் - இம்மென்னு மோசையுடன் மேகம் மழை

பொழுய முழங்குகின்ற திசையனைத்தும், நெய்தல் அறைந்தால் அன்ன ஸீர்த்து - சாப்பறை யறைந்தாற்போலும் தன்னமயினை யுடைத்து.

(போ - ரா) தாம்மாற் காதவிக்கப்படுங் தலைவருடைய மாலை யணிக்க அழகிய மார்பினைப் பூரிக்கத் தழுவுங் தலைவராகிய துளையை யில்லாதார்க்கு இம்மென்னு மோசையுடன் மேகம் மழைபொழுய முடிக்குகின்ற திசையனைத்தும் சாப்பறை யறைந்தாற்போலும் தன்னமயினை யுடைத்து.

(வி - ரா) கணவனைப் பிரிந்த மாதர் கார்காலம் வந்துழிக் கணவனை டீங்கி யுய்யாராகலானும், முகிலேகை கேட்டாங்குப் பருவரலா னுயிர் பிப்பாராகலானு நெய்தலைநந்தன்ன ஸீர்த்து என் அவ்வை முசுத்தாற் கூறினார். இதுவு மேலைத்துறை. அறைந் தன்ன என்புழி சுறு தொகுச்தல் பெற்றது, ‘எண்ணிக்கொண் டற்று’ என்புழிப்போல. இம்மென் ஒலிக்குறிப்பு. நெய்தலென் றது சாப்பறையை.

To those who are separated from their beloved husbands whose beautiful breasts girt with earlands, they would hold in close embrace, the noise produced from all quarters by the muttering of the thunder in a raging rain-storm, is like the veritable sounding of the funeral drum. (392)

**393.** கம்மஞ்சிசய் மாக்கன் கருவி யொடுக்கிய  
மம்மர்வெகாண் மாலை மலராய்க்கு பூத்தொடிப்பாள்  
ஙைக்மாலை பிட்டுக் கலுழுந்தா டுணையில்லார்க்  
கிம்மாலை யென்செய்வ தென்று.

(ப - ரா) கம்மம் செய் மாக்கன் கருவி ஒடுக்கிய மம்மர் கொள் மாலை-கம்மியர் தத்தங் கருவிகளைத் தொழிற்படுத் தொடுக் கிய மயக்கங்கொண்ட மாலைக்காலத்தில், மலர் ஆய்ந்து பூதொடுப்பாள் - பூக்களை யாராய்ந்து மாலையாகத் தொடுப்பாள்; கை மாலை இட்டு - கையகத்து மலர் மாலையை வைத்துக்கொண்டு, துளை இல்லார்க்கு - தலைவரைப் பிரிந்த மடவார்க்கு, இ மாலை என் செய்வது என்று கலுழுந்தாள் - இம் மாலை யாது பயன்படுக்கொலோ வென்று கலக்கங்கொண்டமுதாள்.

(போ-ரா) கம்மியர் தத்தங் கருவிகளைத் தொழிற்படுத் தொடுக்கிய மயக்கங்கொண்ட மாலைக்காலத்திற் பூக்களை யாராய்

ந்து மாலையாகத் தொடுப்பாள்; கையகத்து மலர்மாலையை வைத் துக்கொண்டு தலைவரைப் பிரிந்த மடவார்க்கு இம் மாலை யானு பயன் படுங்கொல்லோவென்று கலக்கங்கொண்ட முதாள்.

(வி - ரை) பகற்பொழுதெல்லா மலரைடுத் தாய்ந்து மாலை யாகத் தொடுக்குஞ் தொழிலின் முயன்றுள்ளகவின் ‘மலராய்ந்து சூத்தொடுப்பாள்’ என்றும், தலைவன் வரும்வருமென் நிருந்தவழி யவன் வராதவழி யம்மாலை பயன்படாமையான் ‘துணையில்லார்க், கிம்மாலை யென்செய்வதென்று, கலும்பந்தாள்’ என்றும், இஃதுங் கார்ப்பருவமென்ன தகைத்தாகவின் ‘மம்மர்கொள்மாலை’ என்றும், இடைவீடாது தொழிலாற்றுக் கம்மியருங் தத்தந் தொழில்விட் டோழிப்பராகவின் ‘கம்மஞ்செய்மாக்கள் கருவி பொடுக்கிய’ என் றுங் கூறினார். இது, தலைமகன் சேல்ல வடப்படாமையைத் தலைவற்றுப் பாங்கி யுரைத்தது.

At the approach of darkness in the evening, when workmen cease work and lay by their several tools, a love-sick lady would pull flowers and weave them into a garland; and then, holding the wreath in her hand, would weep bitterly, saying: Of what use is this to a woman who is separated from her lord?

**394. செஸ்கூடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்**  
மெல்விராழ் தெறியா விம்மித்தன்—மெல்விரவி  
னூள்வைத்து நங்குற்ற மென்னுங்கொ வந்தோதன்  
தோள்வைத் தணைமீற் கிடந்து.

(ப-ரை) செல் கூடர் நோக்கி-மேலைக்கடல் புகச்செல்கின்ற ஞாயிற்றை கண்டு, சிதர் அரி கண் கொண்ட நீர் - சிதறிய செவ் வரி பரந்த கண்களிற் கொண்ட நீரை, மெல் விரல் ஊழ் தெறியா- மென்னமையாகிய விரல்களால் முறையினெடுத்து வீசி, தன் மெல் விரலில் நாள் வைத்து-தன் மென்னமையாகிய விரல்களால் நாளைக் கணக்கிட்டு, வீம்மி - வீம்மரங்று, தன் தோள் அனைமேல் வைத்து - தலைவி தன் தோளோ யனையாகவைத்து, கிடந்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ -படுத்து ஐயோ ! நம் பிழையை யென்னுமோவென்று பரக்கிடுத் தூறினன்.

(போ - ரை) மேலைக்கடல் புகச்செல்கின்ற ஞாயிற்றைக் கண்டு சிதறிய செவ்வரிபரந்த கண்களிற் கொண்ட நீரை மென்னமையாகிய விரல்களான் முறையினெடுத்து வீசித் தம் மென்னை-

யாகிய விரல்களால் நாளைக் கணக்கிட்டு விம்மானின்று, தலைவி தன் தோளையினையாகவைத்துப் படுத்து, ‘ஓயோ! கம் பிழையையெண்ணுமோ?’ என்று பாகனேடு கூறினான்.

(வி - ரா) ஞாவிறு குடுதிசையை நோக்கிச் செல்வதாகவின் ‘செல் சுடர்’ என்றான். செல் சுடர்-அன்மொழித்தொகை. தலைவி ணயப் பிரிந்து தலைவன் தான் குறித்துப்போந்த காலத்தே வாராமையின் அவன் சென்ற நாளைவத்து விரலினைண்ணுமாகலானும், தன் கையணைமேல் இன்னது செய்வே மென்பதை ணைச் செய்யாமை தவறினமையானும் வருந்துமாகவின், ‘ஓன் வைத்து நக்குற்ற மென்னுங்கொ லாந்தோதன் தோள்வைத் தலையை கிடந்து’ என்றான். ‘அங்கோ’ என்றது இரக்கத்தின் கண் வக்குத்து. செல்வரி பரந்த கண்ணினமுகையு மறைந்து நிற்புது என்பது தேன்ற சித்ரரிக்கண்ணீர் கொண்டு’ என்றதெனக். இது, வினாமுற்றிநின்ற தலைவன் பாகனீ கேட்பேக் காறியது. பாகனேடு கூறினு னென்பது இசையெச்சம்.

Looking at the setting sun and wiping away with her soft fingers, the tears that well up in her red eyes, and counting the days of my absence on the same soft fingers, my beloved lady sobs, lying with her arms under her head. Alas! Is she counting up my faults? (394)

**395.** கண்கப லெண் னுங் கருத்தினுற் காதலி  
பின்சென்ற தம்ம சிறுசிரஸ்—பின்சென்று  
மூக்கி பெழுந்து மெற்கல்லா வொண்புருவங்  
கோட்டிய சில்வாக் கரிந்து.

(ப - ரா) கண் கயல் என்னும் கருத்தினால் - கண்களைக் கய லெண்று சொல்லப்படுகின்ற கருத்தால், காதலி பின் சென்றது அம்ம சிறு சிறல்-சிறிய சிரல் என்னப்படும் பறவை தலைவிபின் தொடர்ந்து சென்றது; பின் செங்குறும் - பின்சென்று தொடர்ந்தும், ஊக்கி எழுந்தும் - முயன்றும், ஒன் புருவம் கோட்டிய வில் வாக்கு அறிந்து ஏறி கல்லா - ஒள்ளிய புருவம் வளைக்கப்பட்ட வில்லின் விளைவுபோ விருந்ததை யுணர்ந்து பிடியாமனின்றது.

(போ - ரா) கண்களைக் கயவென்று சொல்லப்படுகின்ற கருத்தால் சிறிய சிரல் என்னப்படும் பறவை தலைவிபின் தொடர்ந்து சென்றது; பின்சென்று தொடர்ந்தும் முயன்றும் ஒள்ளிய

புருவம் வளைக்கப்பட்ட வில்லின் வளைவுபோலிருக்கத்தை யுணர்ந்து பிடியாமனின் றது.

(வி - ரை) சிரல் - சுபது மின்கொத்திப்பறவை; அது தன் காதலியின் கண்ணைக் கயலென்று கருதிச் சென்றைடைது கோட்டிய புருவங் தோன்றுதல் கண்டாங்கு பிடியாமையைப் பங்க்கண்டு<sup>1</sup>। தலைவன் வியக் தவளாழுகைக் கூறினான். கண்கயலென்பதைப் பூசுவற் வில்லென்பது யாவைம். அம்மெவன்பதனை ‘அம்ம கேட்பத்தும்’ என்பதனு னாகங்க. ஏரக்கு-முதனிலை திரிந்த தொழில்தெயிர், இது, தலைவர் ஒரு பூசுவறம் பாங்கப் புதைத்தல்.

Mistaking my beloved lady's eyes for carp-fish, the little king-fisher <sup>2</sup> followed after her; and though it followed and poised itself on high, it darted <sup>3</sup> its sharp beak at me with such fear, as her glancing eye-brow was like a bow.

**396.** அரக்காப்படு உர்வரா பர்மருங்கிற் கன்னை  
பர்க்கான பாங்கின வேரால் ஸௌ—வரக்கார்ந்த  
பஞ்சிசீராப் பீட்டினும் பையெனப் பையெனவென்  
றிஞ்சிப்பின் வாங்கு மடி.

(ப - ரை) அரக்கு ஆம்பல் காறும் வாய் அம் மருங்கிற்கு - செங்காம்பல்போலும் வீங்குகின்ற வாயையும் அழகிய இவையையுமுடையாட்டு, அரக்கு அர்த பஞ்சிசீராண்டு ஊட்டினும் - செங்கை சிறாமைக்க பஞ்சிக்குழம்பைக் கொண்டு பூசினும், பையென பையென என்று - மிக மெல்லனவாகவென்று, அஞ்சி மின் வாங்கும் அடி - அஞ்சி ஆந்றூமல் வருந்துமதிகள், அன்னே பால் கரனம் ஆற்றின சோல்ஸௌ - பருக்கைக் கற்களையுடைய காட்டிற் செல்லப் பொறுத்தனவோ?

(போ-ரை) செவ்வாம்பல்போலும் வீங்குகின்ற வாயையும் அழகிய இவையையும் முடையாட்டுச் செம்மைறிந் மமைந்த பஞ்சிக்குழம்பைக் கொண்டு பூசினும் மிக மெல்லனவாக என்றஞ்சியாந்றூமல் வருந்துமதிகள் பருக்கைக் கற்களையுடைய காட்டிற் செல்லப் பொறுத்தனவோ?

(வி - ரை) அடிக்குப் பஞ்சி யூட்டிய ஞான்று பையென பையெனவென்பாள், இற்றைஞான்று பரக்கானாங் தலைவன்பின் போத வெவ்வரா நவாடிகள் பொறுத்தனவென்று தாய் மகளைப் போக்கி இரங்கல் உணர்த்திற்று. பைய என்பது சற தொகுத்தல் பெற்றது. அடிக்கு மிகுதிப்பொருளானு. அம் என்றது அழகினை.

மருங்குல்-ஆகுபெயர். அம்மருங்கு வென்பழி அம் உரிச்சொல்லாக வின் அதனை உரிச்சொற்றோட்டப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யென்னலாமோ வெளின், வேற்றுமை வினை பண்பு உவமை உம்மையென்னு யிவ்வைந்து தொகைப்புறத்தும் புறத்து மொழி யாதேனுமொன்று தொகைப்பெறி னன்மொழித் தொகை உடல்தாங்கும் விவரத்தை இவ்வாறு கொள்ளமாட்டாமையால் அது வெளிருத்தும் யாது! அன்னே கொலஞ்செய்து பெருள்ளது.

When light entombed stars lay low, I was appalled to see her slender feet of my darling daughter, whose maiden breathings were like the dried water-lily, whose waist is lovely, she exulted. "O my child," "Gandharvi kindly," and now when  
practicing such delicate and undured walking in the stony desert, after her husband? (396)

**397.** ஓலைக் கணக்க ரொலியடங்கு புன்செக்கர்  
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவள்ளி  
மாலை பரிந்திட்ட டழுதாள் வனமூலைமேற்  
கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து.

(ப-ரை) ஓலைக் கணக்கர்-ஓலையி லெமூதும் கணக்கருடைய, ஒவி அடங்கு புல் செச்கர் - ஓசை யடங்காநிற்கும் புன்மையாகிய செவ்வானத்தைப்படைய, மாலைப்பொழுதின் மணந்தார் பிரிவு உள்ளி - மாலைக்காலத்தில் தன் கணவன் பிரிவை யென்னி, வனமூலைமேல் - அழகிய கொங்கைமேல், கோலஞ்செய் செய் சாந்தம் திமிர்ந்து - ஒப்பளைசெய்த சந்தனப் பூச்சினை யுதிர்த்தொழித்து, மாலை பரிந்திட்டு - மாலைகளைக் கழற்றி யெறிந்து, அழுதாள் - புலம்பினின்றுள்.

(போ-ரை) ஓலையை யெழுதும் கணக்கருடைய போகை யடங்காநிற்கும் புன்மையாகிய செவ்வானத்தைப்படைய மாலைக் காலத்தில் தன் கணவன் பிரிவை யென்னி யழகிய கொங்கை மேல் ஒப்பளைசெய்த சந்தனப் பூச்சினை யுதிர்த்தொழித்து மாலை களைக் கழற்றியெறிந்து புலம்பினின்றுள்.

(வி - ரை) இது மாலைப்போதின்கண் தன் கணவன் பிரி வள்ளி மாலையைக் கழற்றிக் கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து தன் பாக்கியிடத்தமுது கூறலை யுணர்த்திற்று. ஊரத்துக் கணக்குகளை

யெழுதுவோரை ஓலைக்கணக்கர் என்றார். மணங்தார் என்றது தம்மைத் தெய்வமணத்தாற் கொண்டாரை. பரிதல் என்றது குற்றி யெறிதலை. மாலையெனப் பொதுவகையாற் கூறினமையான் மலர்மாலைகளேன் துரைப்பதன்றி முத்துவடமுதலியன வங் கொள்க.

*Bindi of a cowgirl - In the evening twilight-hour, she thought of her absent husband and wept, brushing the sandal-paste from her forehead, and throwing away the garlands she had worn.*

208. கடக்காங்காங்கத்துக் காளையின்துனே நடக்கவும் வல்லையோ பெற்றி - அதோத்தாலும் இ! பெற்று நெருவன் பெருங்குதிரை யந்திலையே. கற்று எஃதாரு மாறு.

(ப-ரை) கடர்த்தொலை - ஒளியமைந்த வளையல்களையடையாளே!, கடக்க அரு கானகத்து - யாருங்கடந்து செல்வதற் கருமையாகிய காட்டின்கண், காளை பின் - காளையன்னாகிய தலைவன் பின், நாளை நடக்கவும் வல்லையோ என்றி - நாளை நீ நடந்து செல்வவ மாட்டுவையோவென்று கூறின்றனை; பெருங்குதிரை பெற்றுன் ஒருவன்-பெரிய குதிரை யொன்றனைப் பெற்றுடையா நெருவன், அங்கிலையே - அதனைப் பெற்ற வத்துணைப்போழ்தே, அஃது ஊரும்ஆறு கற்றுன்-அதனை மீதுர்க்கு நடத்துமாறு கற்ற வழையாவன், ஆகையால் கணவன் பிற்சேற வரியதேயன்று.

(போ - ரை) “ஒளியமைந்த வளையல்களை யுடையாளே! யாருங்கடந்து செல்வதற் கருமையாகிய காட்டின்கண், காளையன்னாகுகிப் தலைவன் பின், நாளை நீ நடந்து செல்வவமாட்டுவையோ” என்று கூறின்றனை; பெரிய குதிரையென்றனைப் பெற்றுடையா நெருவன், அதனைப் பெற்ற வத்துணைப்போழ்தே அதனை மீதுர்க்கு நடத்துமாறு கற்றவனே யாவன்; ஆகையால், கணவன் பிற்சேற வரிதேயன்று.

(வி-ரை) கடக்கரு மென்புழி வினையெச்சக் தராச் தொகுத் தல் பெற்றது. சுடர்த்தொடி - அன்மொழித்தொகை; அளபெழுந்து விளியிரு பேற்றது. உம்மை எதிர்மறை. ஆகையாற் கணவன் பிற்சேற வரிதேயன்று என்பது குறிப்பெச்சம். கற்றல் - குதிரை யூங்கு நடத்தல். காளை - ஆகுபெயர். நாளை நடக்கவும் வல்லை

யோவென்றி என்பதனுற் பாக்கி கூறியதாகத் தலைவி கூறிய  
துணர்த்தப்பட்டது. பெற்று வெளிருவன்-இருபெயரொட்டுப் பண்  
புத்தொகை. என்றி-முன்னிலை விளைமுற்று. ஒகாரம் வினா. ஏகா  
ரம் தேற்றம். கடக்கருங்கான மென்றது பிறர் கடத்தற்கருமை  
யுணர்த்தற்கு.

'O my maid with shining bracelets! You questioned  
whether, on the morrow, I can walk after my husband in  
a desert, difficult of crossing? Oh! it is not really diffi-  
cult for me to follow him! For, when one has secured a  
splendid horse, would he not, at the same time, learn how  
ride it?

(398)

**399.** மூலைக்கண்ணு முத்து முழுமீம்பும் புல்லு  
மிலக்கணம் யாது மறியேயன்—கலைக்கணம்  
வேங்கை வெளுத் தெளிசெலிய போறுபொன்  
பூம்பாவை செய்த குறி.

(ப-ரை) மூலைக்கண்ணு முத்து முழு மெய்யும் - மூலைக்  
காம்புகளும் முத்துவடமும் அழுந்த என்னுடம்பு முழுதும், புல்  
லும் இலக்கணம் யாதும் அறியேன்-அணையுங் குறி சிறிது மறிதல்  
செய்யேன்; என் பூம்பாவை செய்த குறி - தாங்கரத் தவிசுகந்த  
பாவையன்னாகிய என் மகன் செய்த குறி யானது, கலைக்கணம்  
வேங்கை வெளுத் தெறி செலியபோலும் - மான்கூட்டம் வேங்கையை  
யஞ்சும் வழியிற் போதற்குப்போலும்.

(போ-ரை) மூலைக்காம்புகளும் முத்துவடமும் அழுந்த உன்  
னுடம்பு முழுதும் அணையுங் குறி சிறிது மறிதல் செய்யேன். தாங்  
கரத் தவிசுகந்த பாவையன்னாகிய என் மகன் செய்த குறி  
யானது மான்கூட்டம் வேங்கையை யஞ்சும் வழியிற் போதற்குப்  
போலும்.

(வி-ரை) “அச்சக் கிளவிக் கைத் து மிரண்டி, மெச்ச மிலவே  
போருள்வயி னுன்” என்ப தோத்தாகலின் வேங்கை வெளுத்  
மென்பதற்கு வேங்கையை யஞ்சுமெனக் கொள்ளப்பட்டது; இக்  
காலத்து வேங்கைக் கஞ்சமெனக் கொள்வது வழக்கு. போலும்-  
ஒப்பில்போலி; “ஒப்பில்போலியும்பொருட்டாகும்” என்பதனுற்  
கொள்க. பூம்பாவை என்ப தன்மொழித்தொகை. உம்மை என்  
கணின்கணின்றன. யாதுமென்டுழி உம்மை முற்றுப்பொருளே

துழிவிடறப்புப் பொருளது. அறியே னெண்புறி ஏகாமே செய்திரும் மறைப்பொருளதென்பர் சேனுவரையரும். ஆகாச விகுதி புல்லை ந்து கெட்டதென்ப திக்காலவழக்கு. அளபெடுத்தத்தின்னோசை தடுத்தாலும் என் பூங்பாலை மூலைக்கண்ணு முத்து மூழுமெய்யும் புல் மிலக்கண மென்பதனால் நெருஙல் அவள் இவ்வாறு செய்து நீண்டும் தான் பிரிதற்குப்போலும் மென்பர் யாது மறியேன்று நிதிவு சிறப்பும்மை கொடுத்துக் கூறினார்; அது யாவருட நெறிமென்பார் கலைக்கணம் வேங்கை வெருங நெறி எதிருத்தி, மூட்போக்கிய தாய் கவன் மூராத்தது.

Pressing her breast nipples and her necklace of my darling daughter closely embraced my whole body. I then knew not what it meant? It now dawns on me, it was the sign made by my darling, that she was about to set out on the stony desert-path, where herds of deer flee in terror before the tiger. (399)

**400.** கண்ணும் துடையானும் காக்கையும் பையரவு லிமன்ஸ்ற யாரும் பிழைத்தகென—பொன்ஸ்ற கோங்கரும் பன்ன மூலையாய்! பொருள்வயிற் பாங்கனார் சென்ற நெறி.

(பு - கை) பொன் ஸன்ற கோங்கரும்பு அண்ண மூலையாய். பொன்ஸ்பூரலுஞ் சணங்கடர்ந்த கோங்கரும்புபோன்ற கொக்கையை படையாய்!, கண்ணும் துடையானும்-கண்கள் மூன்றுடையானும், காக்கையும் பையரவும் - காக்கையும் படத்தையுடைய பாம்பும், என் ஸன்ற யாயும்-என்னைப் பெற்ற தாயும், பிழைத்தது எண்ணக்குச் செய்த பிழை யாது மின்று; பாங்கனார் பொருள்வயின் சென்ற நெறி - எமது தலைவர் பொருள்ஸ்ட்டுதற்காகப் போக்கு நெறியேயாம்.

(போ-கை) பொன்போலுஞ் சணங்கடர்ந்த கோங்கரும்புபோன்ற கொக்கையை யுடையாய்! கண்கள் மூன்றுடையானும், காக்கையும், படத்தையுடைய பாம்பும், என்னைப் பெற்ற தாயும். எண்க்குச் செய்த பிழை யாது மின்று; எமது தலைவர் பொருள்ஸ்ட்டுதற்காகப் போக்கு நெறியேயாம்.

(வி-கை) கோங்கரும்பன்ன மூலையா யென்றது பாங்கைய, கணங்கு சனி பூத்தமையின் பொன்ஸ்ற வென்றதென்க. கண்கு

முனையடையா என்றது சிவனே; அஃது 'இமையாத முக்கள் யவரிற் பூற்றவர்' என்பதனுணுணர்க. முக்களுவன சோமன் குரி வன அக்கினி யென்பன. மலரம்பெறிந்த மாரணை பெரித்து மீட்டு ரத்திய கணமுன் றடையானும், தன் கூட்டில் வளர்த்த குயிலைக் குத்திக் கொலை செயாது காத்த காக்கையும், மதியை விழுங்கிப் பண்ணுமிட்டங்த அரவும், என்னைப் பெற்ற ரான்தே கொல்லாது சிவி வளர்த்த தாயுமே பிழைசெப்பதன ரெந்த் தலைவி தன் பிரி கருமையைத் தோழியொடு கூறியது; இங்குக் கண்மூன் றடை முதலியவாக விதந்து கூறினமை கணவனைப் பிரிந்துழித் தனை வருத்து மாரணையுங் குயிலையும் மதியையும் ஓன் கருதற் பாலதன்று; தாய் கொன்றிருந்தாளாயின் இத்துணைத்துன்ப மெய்தே என்பாள் என்னைந் ற தாயெனப் பிற் கூறியவாறூ கூக. கீன் என்னும் வினாவினைக் குறிப்புமுற் கீண்டென்னை ருகி யின்மை குறித்துநின்றது; இதனைக் 'கற்றதனு லாய பய எனன்கொல்' என்புழிப் பரிமேலழகர் கூறலானு முணர்க. கண்மூன் றடையான் காக்கை படவரவு யாப் என்பன விரவிப் பிழை ரத்ததென்னும் தொழிற்பெயர் கொண்டது. பொன்-ஆதுபெயர்.

O maid, whose bosom, covered with a golden hue,  
resembles the *kongu* bird! The three-eyed god *Siva*, the  
crow, the hooded serpent, and the mother that bore me:  
What wrong have these done to me? None of them do  
I blame! I blame only the path which separated me from  
my husband, in his distant journey in quest of wealth.

நாலடியார் மூலமும் உரையும்

முற்றுப் பெற்றன.

4467a



எ<sup>ட</sup>  
கடவுள் துணை

# நாலடியார்

## செய்யுள் முதற்குறிப்பு அகராதி

---

செய்யுள்	பக்கம்	செய்யுள்	பக்கம்	செய்யுள்	பக
அ		ஆர்த்தபொறிய	287	இனியார்த	3
அகத்தாரே	31	ஆர்த்தவறிலி	347	இன்பம்	76
அக்கேபோ	121	ஆவாநாமங்க	32	இன்றுதுயிங்	355
அங்கண்ணக	149	ஆவேற்ருவின	116	இன்றுகொ	36
அங்கண்னம	369	ஆற்றுந்துணை	193	இன்னரிணைய	202
அங்கோட்	368	ஆண்படுதெய்	235	இன்னுசெயினுமிடீ	
அச்சம்	80	இ		இன்னுசெயினும்	
அடுக்கண்மலை	200	இசைந்த	184	விட	222
அடைந்தார்	170	இசையாதெ	191	இன்னுசெயினும்	
அத்திட்ட	278	இசையாவொரு	109	விடு	222
அம்பலயலெடு	86	இசையுமெனி	150	இன்னுவியை	302
அம்புமழுவு	88	இடம்பட	114		
அரக்காம்ப	392	இடும்பைகூர்	106	சட்டதுங்	277
அருகல	257	இட்டாற்று	285	சண்டுநீர்	107
அரும்பவிழ்	385	இமைக்குமன	320	சதவிசையா	178
அரும்பெறல்	34	இம்மியரிசி	93	சனமாயில்	195
அரும்பெறற்	376	இம்மைபயக்	130		
அருளின்ற	318	இம்மையு	291	உடாஅது	11
அலகுசால்	138	இரலவர்	276	உடுக்கை	139
அவமதிப்பு	161	இருக்கையெ	141	உடைப்பெரு	364
அவ்வியமில்லா	319	இரும்பார்க்கு	120	உடையாரிய	158
அழன்மண்டு	199	இலங்குநீர்	223	உணரவுணரு	243
அள்ளிக்கொ	258	இல்லவிளைம	53	உண்டாய	281
அறம்புகழ்	81	இல்லாமை	300	உண்ணுடெ	10
அறிவின்ற	169	இல்லாவிடத்	90	உபகாரஞ்	69
அறிபரப்பரு	168	இழித்தக்க	299	உயிர்போயர்	50
அறியாரு	106	இழைத்தா	8	உருவிந்கமை	236
அறிவதறிந்	73	இளையானட	65	உருவுமிளைமை	101
அறங்கவை	3	இறப்பச்சிறி	98	உலகறிய	201
		இறப்பங்கீன	171	உளாள்கில	321
ஆகாதெனி	334	இறப்பவே	220	உள்கூர்ப்பி	283.
ஆடுகோடா	189	இந்சார்வி	179	உள்ளத்தா	125
ஆட்பரச்த	21	இற்பிறப்பில்	317	உள்ளத்துணர்	381
ஆணமினை	370	இற்பிறப்பெ	209	உள்ளமொரு	375
ஆயாபோ	372	இனங்கமை	144	உறக்குங்	88

செய்யுள்	பக்கம்	செய்யுள்	பக்கம்	செய்யுள்	பக்கம்
ஏப்ரல்	103	கடக்கருங்	394	கா	
ஏப்ரலி	190	கடமாதொ	297	காணிற்	83
ஏனநங்	182	கடல்சார்து	241	காதலாற்சொல்	72
ஏப்ருங்	181	கடித்து	154	காலாடுபோ	111
ஏன்		கடிப்பிடு	99	காவாதொரு	63
ஏத்தாங்	57	கடியெனக்	361	காழாயகொ	339
ஏகணாந்	172	கடுகியொரு	186	து	
ஏளமுங்	89	கடுக்கெனச்	344	குஞ்சியழுங்	129
ஏற்யுவர்	47	கடையாயர்	213	குட்னீரட்டண்	377
ஏசெய்	374	கடையெல்லா	294	குடருங்கொ	47
ஏ		கட்கிணியாள்	379	குலந்தவங்	330
ஏஞ்சான்று	381	கணங்கொண்டு	26	குற்றமுமே	226
ஏத்தனையா	269	கணமலை	349	கூ	
எங்கில்து	239	கண்கயலென்	391	கூர்த்துநாய்	69
எம்மையறி	163	கண்மூன்	396	கோ.கே.	
எய்தியிரு	322	கப்பிகடவதா	338	கேளாகேவங்	30
எறிநீர்	272	கம்மஞ்செய்	389	கோ	
எறியென்	359	கரவாததின்	301	கொடியவை	383
எற்றெருன்று	148	கருங்கொள்	382	கொடுத்தலுங்	271
எனக்குத்தா	16	கருத்துணர்	208	கொப்புந்	346
எனதென	273	கருமழு	246	கொலைஞரூலை	328
என்பாயுகிணு	289	கருமவரிசை	245	கொல்லையாரு	175
என்றும்புதி	303	கரும்பாட்டி	35	கொன்னே	55
என்னேலு	7	கவ்லாக்கழிப்	363	கோ	
என்னேமற்	327	கல்லாதுகீண்	250	கோடேந்த	350
க		கல்லர்துபோ	166	கோட்டுப்பு	212
எட்டைப்பரு	354	கல்லாமை	143	கோதையருவி	70
எதிலார்செய்	224	கல்லாரோயா	137	கோஞாற்றக்	188
எமாந்தபோ	373	கல்லெறிந்	66	க	
எற்றகை	97	கல்லெலன்று	249	சக்கரச்செல்	342
கூ		கல்லோங்கு	280	கா	
ஒண்கதிர்	173	கல்விகரையில்	133	காய்ப்பறிக்க	384
ஒருங்கநி	353	கழிந்தாரிடு	49	காங்கிரஸ்மை	140
ஒருசீர்	232	கழுகிருட்	214	காங்கிரேரன	124
ஒருபடை	146	களர்ச்சிக்க	181	கி	
ஒருவரொருவ	305	கட்டில்காலை	155	கிதலைதினப்	191
கூ		கந்த	310	கிறுகாபெருகா	108
ஒக்கியவூள்	126	கந்த	247	கிறுகாலையே	325
ஒதியமோதா	266	கந்த	387	கி	
ஒலைக்கணக்க	393	கந்தருருரை	256	கிள்மார்	229
க		கணைகடற்ற	136	கே	
கடன்செறி	266	கண்ணினில்ல	331	கேளினல்லா	363

செய்யுள்	பக்கம்	செய்யுள்	க்கார்	செய்யுள்
செம்மை	84	துய்த்துக்	270	
செய்கையழி	145	துண்பமே	60	சிலகலத்தா
செய்யாத	231	துண்பம்பல	54	நீலயாமை
செல்சஸ்டர்	390			நின்றனங்கள்
செல்லாவிட	147	தே	44	நீரினுதுண்டு
செல்வர்யா	9	தெரியத்தெரி	165	நீருட்பிறங்
செல்வழிக்	152	தெளிவிலார்	216	நீர்க்கையே
செழுங்பெரு	348	தோ		
செறிப்பில்	227	தோண்மியக்	134	நு
சேறு, தோ	219	தோத்போர்	42	நண்ணு-வினா
சென்றேயெ	25	தோற்றஞ்சுசான்	9	நுண்ணுவினா
				நே
சோற்றனர்க்கு	14			நெகிச்சால்
சோற்றுற்று	309	நச்சியார்	296	நெகுப்படிட்
த		நடுக்குற்றுத்	92	நெகுப்படிட்
தக்காருக்	110	நடுஞ்சுருள்	95	நே
தக்கோலுக்	43	நட்டார்க்கு	264	நேரல்லார்
தங்கண்மார	333	நட்புகார	13	நேர்த்து
தண்டாச்	62	நம்மாலே	293	ந
தம்பெல்லூ	225	நய்வார்க	263	நாநைவர்பணி
தம்மமர்காத	348	நந்மைபெழுத்	151	நாந்மை
தம்மமையிக்குங்	58	நந்மைகுமீ	12	நாந்மை
தர்மமையிக்குங்	115	நல்லதுல	192	நாரா.ஊரப்
தலையீதவ	362	நல்லர்த்தெய்	293	நாரு.உ.ஏ.ஒனை
தவவருந்	135	நல்லவைசெய்	142	நல்ளாஞ்சும்
தளரிர்மேலே	351	நல்லவைசா	335	நல்லாரநியப்
தனதாகத்	275	நல்லாரேனா	218	நல்லாவு
த		நல்லார்பாவ	261	நல்லான்ற கேள்
தாஞ்செய்	118	நல்லாவின்	113	நிப்பயனுணர்
தாமீமயாற்ன	324	நனிகட்டங்கள்		நாஸ்பா
தாழூாச்தளாரா	15	நேர்ப்ப!நல்	238	நல்லான்ற கேள்
தான்கெடி	79	நனிகட்டங்கள்		நிப்பயனுணர்
தி		நேர்ப்ப!நா	163	நாரா
திருத்தன்னை	301		206	நாந்மைகாந்தா
திருமதுகை	288		244	நாந்மையில
தினைத்தனை	104			நனிபாரி
தினையனைத்	341		308	நன்றி கூழ்
தி			214	நன்றாஞ்சு
திங்கரும்	159		27	நா
து			378	நாடமே
துசார்	4	நாள்	204	நாம்பிற்கொரு
துக்கத்துட்	119	நாருத்தகடே	262	நாலாந்தச்சீலி

செய்யுள்	பக்கம்	செய்யுள்	பக்கம்	செய்யுள்	பக்கம்
பாடாடனா	174	ம		ஷம	
பஷவழுமே	292	மக்களாலாய	37	மைதீர்ப்பசம்	343
பி		மதிதிரை	221	யா	
பிளதகுல	282	மதித்திறப்	61	யாஅருவகத்	117
பிழுமறை	156	மரீஇப்பல	217	யாஅரொருவ	125
பி		மலைநலமுள்	352	பாக்கையை	28
புக்கவிடத்	82	மலையிலைச்த்	12	பாமராயினோம்	290
புணர்கடல்	260	மல்குதினீரய	159	பு.பீனாட்டா.ய	210
புதுப்புன	366	மல்லன்மா	192	பா.ஷீ.க.பரு	5
புத்தகமே	314	மலைதுளைக்கு	30	வ	
புல்லாப்புன்	251	மறுமைக்கு	180	வ.வ.விலா	112
புல்லாவெழு.	153	மறுமையு	94	வயாவும்	198
புறத்துத்	304	மற்றறிவா	20	வல்வைக	264
புன்னுனி	29	மனத்தரண்	177	வழங்கத	274
பே		மனைப்பாசங்	128	வழுக்கெளை	358
பெயற்பான்	96	மன்றங்கறங்க	24	வளம்பட	102
பெரியவர்	123	மன்னர்திருவ	164	வற்றிமற்	77
பெரியார்பெருந	76	மா		வா	
பெரியார்பெரு		மாக்கேழ்மட	41	வாழ்நாட்	23
வை	167	மாண்டகுண	56	வானிசிவில்	1
பெருகுவது	230	மாற்றுராய்	67	வி	
பெருங்கட	329	மானவருங்கல	40	விரிந்ற	162
பெருங்கடை	340	மு		விருப்பிலா	207
பெருமுத்த	197	முட்டிகை	204	விஷைங்தொரு	836
பெருவறை	183	முட்டுற்ற	234	விளக்குப்	51
பெவது	313	முயங்காக்கா	387	விளக்கொளி	367
பூவதன்	332	முலைக்கண்	395	விணைப்பயன்	33
போ		முல்லைமுகை	45	வே	
த்தநாற்	371	முற்றற்சிறு	233	வெறியயி	17
ழிஞ்சினி	255	முற்றுற்றங்	187	வெறுமையிட	326
ழிப்பகல	81	முன்னிரை	91	வென்றிப்	811
துப்பரென்	1	மு		வெ	
தற்கலத்து	203	மு	823	மீப்பினிலை	240
தற்கலத்தூ	242	மு		மற்றுமை	74
உன்னிற	263	மு		வெ	
பான்னே	16	மு		ஊக்கு	39
				ஊக்கு	132

ஸிப்பன் புஸ்தகசாலை, 87, தமிழ்செட்டி வீதி, கேள்வுக் கோடைக்கிருப்புவர் செய்த

## நள வெண்பா

மஹா வித்வான் கோமளபுரம் இராஜகோபாலப்பினால்  
அவர்கள் இயற்றிய பதவுரை, விசேஷவுரை,  
இலக்கணக்குறிப்பு முதலியவற்றுடன்.

விலை ரூபா 1—8—0

நள வெண்பா என்பது நளனுடைய சரித்திரத்தைக் கூறுவது வெண்டாக்கலால், நால் என்ப பொருள்படும். நான் ஆறு சக்கரவர்த்துக்குருவுடன், முதல் ஏழு வள்ளல்களுள்ளும் ஒருவ னான், ஆறு சக்கரவர்த்திகளாவார்: (1) அரிசிசுந்திரன், (2) நளான், (3) முசுதந்தி, (4) புநுதுசீஸன், (5) புநுரவள், (6) கார்த்தவிரியன். முதல் ஏழு வள்ளல்களாவார்: (1) துழுளான், (2) சகான், (3) சகாரன், (4) செம்பியன், (5) துத்துமாரி, (6) நளான், (7) நிருதி. நளச் சக்கரவர்த்தி விஷ்ணுபக்த ரென நூல்கள் கூறுகின்றன.

தமிழில் நள சரித்திரத்தைக் கூறும் நூல்களில் முக்கிய மானவை: (1) நள வெண்பா, (2) நைடதம். இவ்விரண்டு நூல்கள், கூடத்தம் அதிவீரராம பாண்டியனுல் விருத்தப்பாலினுல் இயற்றப்பெற்றது; நளவெண்பா புக்கோட்டிப் புலவரால் வெண்பா விலை இயற்றப்பட்டது.

புக்கோட்டிப்புலவர்: ஒட்டக்கூத்தர் காலத்திலே பாண்டியன் சமஸ்தாநத்து வித்வானுக விளங்கிய ஓர் புலவர் திலகர். தமிழில் வெண்பாப் பாடுவதில் புக்கோட்டிக்கு ஒப்பாரு மிக்காரும் இல்லை. இவருடைய கவித்திறமையைக் கண்ட ஒட்டக்கூத்தர், பொருமைக் குணத்தால் இவருக்குத் துண்பங்கள் பல செய்யப்படுகின்றதும், இறுதியில் இவருடைய விதவுத்தனமையையும், இனிய குணங்களையும் கண்டு வியர்த்து, இவரே கலந்து இவர் நண்பராயினர் என்ப.

இந் நளவெண்பாவுக்கு இன்னும் வேறு உரைகள் இருப்பினும் அவற்று எவ்வளம் கிடைக்கின்ற காற்றிருக்கின்ற இலக்கணத்திற் கோர் இலக்கங்களைக் கண்டு வருவது புக்கோட்டி கோமளபுரம் இராஜகோபால் என்கிற புக்கோட்டிப்புலவர்களினும் உரையே மிகவும் சிறப்புடையது. காலத்திற்கு இருப்பினும் இவருக்கும் புலவர்களினும் தம், உரை உரையே மிகவும் சிறப்பு பூர்வமாக இருப்பதே புயரே மிகவும் சிறந்து பிரகாசித்து வரும் தம்.

மூலம்

நைடதம் வி

விலை ரூபா 1

விலை ரூபா 4

